

தொல்காப்பியம்

தெனிவரூபமுடன்

தனிவரை:
புலியூர்க் கேசிகள்

அருளு பய்னிகேஷனஸ்
தியாகராயங்கரம் :: சென்னை-17

பொருளடக்கம்

[எண்—பக்க எண்]

பாயிரம்

17

எழுத்து அதிகாரம் (19—130)

1.	நூன் மரபு	19
2.	மொழி மரபு	26
3.	பிறப்பியல்	37
4.	புணரியல்	42
5.	தொகை மரபு	52
6.	உருபியல்	61
7.	உயிர் மயங்கியல்	69
8.	புள்ளி மயங்கியல்	90
9.	குற்றியலுகரப் புணரியல்	113

சொல் அதிகாரம் (131—240)

1.	கிளவியாக்கம்	133
2.	வேற்றுமை இயல்	148
3.	வேற்றுமை மயங்கு இயல்	155
4.	விளி மரபு	164
5.	பெயர் இயல்	172
6.	வினை இயல்	182
7.	இடை இயல்	194
8.	உரி இயல்	205
9.	எச்ச இயல்	224

பொருள் அதிகாரம் (241—419)

1.	அகத்தினை இயல்	243
2.	புறத்தினை இயல்	259
3.	களவு இயல்	277
4.	கற்பு இயல்	298
5.	பொருள் இயல்	318
6.	மெய்ப்பாட்டு இயல்	333
7.	உவமை இயல்	340
8.	செய்யுள் இயல்	348
9.	மரபு இயல்	399
நூற்பா முதற்குறிப்பு அகரவரிசை		
	எழுத்து அதிகாரம்	421
	சொல் அதிகாரம்	426
	பொருள் அதிகாரம்	434

தொல்காப்பியம்

சிறப்புப் பாயிரம்

[பன்ம்பாரனுர் இபற்றியது]

வடவேங்கடங் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்க்குறும் நல்லுலகத்து

வழக்குஞ் செப்பிஞும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செங்கமிழ் இயற்கை சிவணிய விலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலங்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலங்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாவின் நான்மறை முந்றிய

5

அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஜந்திரம் நிறைந்த

தொல்காப் பியன்னனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

10

15

வடக்கின்கண் திருவேங்கடமும் தெற்கின்கண் குமரியும்
ஆகிய இரண்டெல்லைக்குள் தமிழ்முச் சொல்லும் நல்லாசிரியர்
களுடைய வழக்குஞ் செப்பிஞமாகிய அவன்ரண்டையும் அடிப்பாகக் கொள்ளுகின்றைக்கொட்டும் எழுத்திலக்கணத்தையுஞ் சொல்லிலக்கணத்தையும் பொருளிலக்கணத்தையும் நன்கு ஆராய்ந்து,
செங்கமிழனது இபல்புபொருந்திய செந்தமிழ்சிலத்து வழக்கோடு முதல் நூல்களில் சொன்னவற்றினைக் கண்டு முறைமையாக ஆராய்ந்து; பதைவர்களது நிலத்தினைத் தன்கீழ் வாழ்பவர்களுக்குக் கொடுக்கும் போர்ச்செல்வத்தினையுடைய பாண்டியன்
தொ—2

மாகீர்த்தியின் அவைக்கண், அறத்தீரைக் கூறும் நாவீன உடைய வனும், நான்மறையுங் கற்றுணர்ந்தவனும், அதங்கோடு என்னும் ஊரில் தோன்றியவனுமாகிய ஆசிரியனுக்குக் குற்ற மறத் தெரிந்து கூறி; மயக்கத்தீரை அடையாத நெறிமுறையில் எழுத்திலக்கண்டதை வேறு தெரிவித்து; மிக்க சிறையுடைய கடலாகிய எல்லையைக்கொண்ட உலகின்கண் இந்திரனால் இயற் றப்பட்ட ஜுந்திர இவக்கண நூலை நன்கு கற்றுணர்ந்தவனும், பழைய காப்பியக்குடியில் உள்ளோன் எனத் தன் பெயரை விலை நிறுத்தியவனுப், பல புகழ்களை உலகிலே நிலைநாட்டியவனும் ஆகிய தொல்காப்பியன், நானுக்குச் சொல்லப்பட்ட குற்றங்க ஏற்ற தொல்காப்பியநூலைச் சொகுத்துக் கூறினான்.

எழுத்து அதிகாரம்

1. நூன்மரபு

1. எழுத்துக்களின் வகை பெயர் முதலின

எழுத்தெனப் படுப

அகரமுதல் எகர இறுவாய்

முப்பல் தென்ப:

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

1

எழுத்தென்று கூறப்பெறுவன் சார்ந்து வருதலையுடைய மூன்றெழுத்துக்களும் இல்லாதபோது அகரம் முதல் எகரம் இறுதியாக உள்ள முப்பதெழுத்துக்களுமாம் என்று இவக்கண நூலார் உரைப்பர். சார்பெழுத்துக்கள் மூன்றஞ் சேரின் அவை முப்பத்து மூன்றாகும்.

சார்பெழுத்துக்கள்

அவைதாம்,

குற்றிய விகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

2

சார்ந்துவரும் என்று சொல்லப்பெற்ற குற்றியவிகரமும் குற்றியதுகரமும் ஆய்தம் என்னும் மூன்றிடத்துப் புள்ளியும் மேற்கூறப்பெற்ற முப்பதெழுத்துக்களோடு ஒரே தன்மையை உடையன.

2. மாத்திரை

ஒரு மாத்திரையுடைய குற்றுயிர்

அவற்றுள்,

அ இ உ எ ஓ என்னும்

அப்பால் ஜங்கும்

ஒரள் பிசைக்குங் குற்றெழுத் தென்ப.

3

மூன் கூறப்பட்ட முப்பதெழுத்தினுள் அ இ உ எ ஓ என்று கூறப்பெறுகின்ற அப் பகுதிகளைந்தும் ஒரே அளவாக ஒரு மாத்திரை ஒவிக்கும் குற்றெழுத்தென்று புலவர் கூறுவர்.

இரண்டு மாத்திரையுடைய நெட்டுயிர்

ஆ ச ஹ ஏ ஜி ஒள என்னும்

அப்பால் ஏழும்

சரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப. 4

ஆ ச ஹ ஏ ஜி ஒள என்று சொல்லப்பெறும் அப்பகுப் பினையுடைய ஏழு எழுத்துக்களும் ஒவ்வொர் எழுத்தும் இரண்டு மாத்திரையளவாக ஒளிக்கும் நெட்டெழுத்தென்று புலவர் கூறுவர்.

ஒரெழுத்து மூன்று மாத்திரை ஒலிக்காமை

மூவள பிசைத்தல் ஒரெழுத் தின்றே. 5

ஒர் எழுத்து மட்டும் மூன்றுமாத்திரை நேரம் ஒலித்தல் என்பது இல்லை.

மாத்திரை நீருதல்

நீட்டம் வேண்டின் அவ்வள புடைய

கூட்டி யெழுதல் என்மானார் புலவர். 6

இசை முதலியவிடங்களில் நீட்டி யோலித்தலே விரும்பினால் அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி எழுப்புக என்று கூறுவர் புலவர். (எடுத்துக் காட்டு) ஆஅ, சஇ, ஹா. ஏன, ஐஇ, ஒஒ, ஒள உ எனவரும்.

மாத்திரைக்கு அளவு

கண்ணிலை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. 7

கண்ணை இமைத்தலும் கையை நொடித்தலும் ஆகிய அவ்வெரன்டே மாத்திரைக்கு அளவாகும். இது, நுட்பமாக நூல் இலக்கணத்தை உணர்ந்த புலவர்கள் அறிந்த நெறியாகும்.

3. எண்

பன்னிரண்டு உயிர்

ஒளகார இறுவாய்ப்

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. 8

அகரம் முதலாக ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்தென்று புலவர் கூறுவர்.

பதினெட்டு மெய்

னகார இறுவாய்ப்

பதினெண்ண எழுத்தும் மெய்யென மொழிப்.

9

ககாரம் முதல் னகாரம் இறுதியாகவள்ள பதினெட்டு எழுத்துக்களும் மெய்பெழுத்து என்னும் பெயரினையுடைய என்று புவவர் கூறுவர்.

உயிர்மெய்க்கு அளவு

மெய்யோ டியையினும் உயிரியல் தீரியா.

10

பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் பதினெட்டு மெய்யெழுத்துக்களோடும் கூடி சின்றனவாயினும் தம்முடைய உயிரெழுத்து இலக்கணத்தில் மாறுபடமாட்டா.

தனிமெய்க்கு அளவு

மெய்யின் அளவே அரையென மொழிப்.

11

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் மாத்திரை அளவென்று கூறுவர் புவவர்.

சார்பெழுத்துக்கு அளவு

அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே.

12.

சார்பெழுத்துக்கள் மூன்றும் மூற்கூறிய அரைமாத்திரை யாகிய இயல்பிலேயே நிற்கும். (எ-டு) கெண்மியா, நாகு, எஃகு வரும்.

மகரக் குறுக்கம்

அரையளவு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகுஞ் தெரியுங் காலை.

13

வேலீரூர் எழுத்தினது ஒசையின்கள் மகரவொற்றுத் தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை பெறுதலை யுடைத்து. ஆராயுமிடத்து இது சிறுபால் மையேயாம். (எ-டு) போன்ம், வரும் வண்ணக்கள் என வரும்.

4. வடிவு

மகரத்தின் வடிவம்

உட்பெறு புள்ளி உருவா கும்மே.

14

உள்ளாற் பெறுகிற புள்ளி மகரத்திற்கு வடிவமாடும் (எ-டு) மகரம், பகரத்தின் உள்ளே புள்ளியுடையதாக

மெய்யெழுத்தின் இயல்பு

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் 15

பதினெட்டு மெய்யெழுத்துக்களின் தன்மையும் புள்ளி பெற்று நீற்றலாகும். (எடு) க்ஞ முதலியன.

எகர ஒகரங்களின் இயல்பு

எகர ஒகரத் தியற்கையும் அற்றே. 16

எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளி பெறுதலாம். (எகர ஒகரங்கட்குப் புள்ளியிடுதல் இங் காளில் இல்லை.)

உயிர்மெய்யெழுத்தின் இயல்பு

புள்ளி யில்லா எல்லா மெய்யும்

உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்

ஏனை உயிரோ டிருவுதிரிங் துயிர்த்தலும்

ஆயீ ரியல் உயிர்த்தலாரே. 17

புள்ளிபெறுத எல்லா மெய்யெழுத்துக்களும் புள்ளி பெறுகின்ற காலத்தில், இயல்பாகிய அசுரீங்கிய வடிவே தமக்கு வடிவமாகி நின்ற ப்னார், ஏறிய அகரத்தோடு ஒலித்தலும், பிற உயிர்களோடு வடிவுதிரிங்கு ஒலித்தலும் ஆகிய ஒலிக்கும் முறை மைனயப் பெறும். (எடு) க, ஏ முதலியனவாகவும் கா, கி, கீ, கு, சு, கெ, கே, கை, கொ, கோ, கெள முதலியனவாகவும் வரும்.

உயிர்மெய் ஒலிக்கும் முறை

மெய்யின் வழியது உயிர்தோன்றும் நிலையே. 18

உயிரினது ஒலி தோன்றுகின்ற நிலை மெய்யினது ஒலி தோன்றிய பிறகேயாம்.

வல்லின மெய்

வல்லெழுத் தென்ப கசட தபற. 19

கசட தபற என்னும் ஆறு எழுத்துக்களையும் வல்லினம் என்று கூறுவார்கள்.

மெல்லின மெய்

மெல்லெழுத் தென்ப நஞ்ஞ நமன. 20

கு ஞ ந ம ன என்னும் ஆறு எழுத்துக்களையும் மெல்லினம் என்று கூறுவார்கள்.

இடையின மெய்

இடையெழுத் தென்ப யரல வழள.

21

யரல வழள என்னும் ஆறு எழுத்துக்களையும் இடையினம் என்று கூறுவார்கள்.

5. மயக்கம்

மெய் மயங்கும் முறை

அம்ரு வாறும் வழங்கியல் மருங்கின்
மெய்ம் மயங் குடனிலை தெரியுங் காலை

22

ஆராயுமிடத்து, மேற்கூறப்பட்ட பதினெட்டு மெய்யெழுத் துக்கனும் தம்மை மொழிப்படுத்தி வழக்குமிடத்து மெய்ம் மயக்கம் என்றும் உடனிலைமயக்கம் என்றும் இருவகைப்படும்.

தனிமெய் பிறமெய்யுடன் மயங்கும் முறை

தறலள என்னும் புள்ளி முன்னர்க்
கசப என்னும் மூவெழுத் துரிய.

23

தறல எ என்று சொல்லப்பெறுகிற மெய்யெழுத்துக் களின் முன்பு, கசப என்று சொல்லப்பெறும் மூன்று எழுத் துக்கனும் மயங்குதற்கு உரியன. (எ-இ) கட்க, கற்க, செல்க, கொள்க; கட்சிரூர், கற்சிரூர், செல்சிரூர், கொள்சிரூர்; கட்ப, கற்ப, செல்ப, கொள்ப என வரும்.

அவற்றுள்
ல ஏ ஃகான் முன்னர் யவவுங் தோன்றும்.

24

முந்கூறிய நான்களுள் வகார எகாரமாகிய மெய்யெழுத்துக் களின் முன்னர் கசபக்கணே அல்லாமல் யகர வகரங்களும் வந்து மயங்கும். (எ-இ) கொல்யானை, செல்வம், வெள்பாறு, கள்வன் எனவரும்.

ங ஞ ண ந ம ன எனும்புள்ளி முன்னர்த்
தத்தம் மிசைகள் ஒத்தன விலையே.

25

கு ஞ ந ம ன என்று கூறப்பெறும் மெய்யெழுத்துக் களின் முன்னர்த் தமக்கினமாய் முன்னின்ற கசடதபற என்னும் எழுத்துக்கள் மயங்கி நிற்றற்கண் பின்விற்றற்குப் பொருங்தின. (எ-இ) கங்கன், கஞ்சன், கண்டன், கந்தன், கம்பன் எனவரும்.

தெங்கு, பிஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று எனக் குற்றுகரமும் காட்டுவார்.

அவற்றுள்,
ண னஃகான் முன்னர்க்,
கசஞ் பமயவ ஏழும் உரிய.

26

மேற்கூறிய மெஸ்லெமுத்து ஆறனுள், ணகார ணகாரங்களின் முன் டற என்னும் ஏழுத்துக்களே யல்லாமல், கசஞ் பமயவ என்னும் ஏழு எழுத்துக்களும் வந்து மயங்கு தற்கு உரியன. (எ-டு) எண்கு, வெண்சாந்து, வெண்ஞான், பண்பு, வெண்மை, மன்யாறு எண்வட்டு எனவும்; புன்கு, புன்செய், மென்ஞான், அன்பு, வண்மை, இன்யாழ், புன்வரகு எனவும் வரும்.

ஞநமவ என்னும் புள்ளி முன்னர்.

யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே.

27

ஞு ந மவ என்று சொல்லப்பேறுகின்ற மெய்யெழுத்துக் களின் முன்னர் யகாம் மயங்கிக்கிற்றல் பொருண்மை பெற்றது. (எ-டு) உரீஞ்யாது, பொருங்யாது, தீரும்யாது, தேவ்யாது என வரும்.

மஃகான் புள்ளிமுன் வவ்வுங் தோன்றும்.

28

மகரமாகிய மெய்யெழுத்தின் முன்னர் வகரமுங் தோன்று மயங்கும். (எ-டு) சிலம் வல்து என வரும்.

யரழ என்னும் புள்ளி முன்னர்,

முதலா கெழுத்து வகு மொடு தோன்றும்.

29

யரழ என்று சொல்லப்பேறுகின்ற மெய்யெழுத்துக்களின் முன்னர் யொழுக்கு முதலாதும் என்று கூறப்பெற்ற ஒர்பது மெய்யம் கூரத்தோடு தோன்ற மயங்கும் (எ-டு) வேய்க்கிடது. வேர்க்குது, விரிக்குது, சிற்று, தீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மரப்பது, யாது, வல்லது எனவரும். வேட்க்குவனம், வேர்க்குவனம்; வீழ்க்குவனம் எனவும் ஒட்டுக.

தனிமெய் தன்மெய்யோடு மயங்குமாறு

மெய்ந்திலை சுட்டின் எல்லா எழுத்தும்

தம்முன் தாம்வரூஷம் ரழ அலங் கடையே.

30

பொருள் சீலைமைக் கருக்கிடக்கண் எல்லா மெய்யெழுத்துக் களும் தம் முன்னே தாடி வந்து மயங்கும், ரகாரம் முகாரங்கள் அல்லாத இடத்து. (எ-டு) காக்கக, எங்கவும், பச்சை, மஞ்ஞானு, பட்டை, மண்ணை, தத்தை, வெங்கோய், அம்மை, அம்மி, வேய்யர், எல்லி, எவ்வி, கொள்ளி கொற்றி, கன்னி என வரும்.

6. எழுத்துக்களின் பிற மரபுகள்

சட்டெழுத்துக்கள்

அ இ உ அம் மூன்றாண்டுக்கள் 31

அ இ உ என்று கூறிய மூன்றாண்டுக்கள் என்றும் பெயரிணையுடைய. (எ-இ) அக் கொற்றன், இக் கொற்றன், உக் கொற்றன் என வரும்.

வினாவெழுத்துக்கள்

ஆ ஏ ஒ அம் மூன்றாண்டுக்கள் 32

ஆ ஏ ஒ என்று கூறப்பேறும் மூன்றெழுத்துக்கள் வினா வெழுத்தாக வரும். (எ-இ) உன்கா, உன்கே, உன்கோ என வரும்.

இசைநூல் முறையில் எழுத்தொலிகள்

அளபிறங் துயிர்த்தலும் ஓற்றிசை நீடலும்
உளவென மொழிப் பிழையோடு சீவணிய
நாம்பின் மறைய எண்மனூர் புலவர். 33

தமக்குச் சொன்ன அளவினைக் கடங்கு
ஒழுத்துக்கள் தம் ஒன்மூன்கூறிய அளபின் நீடலும்,
வினியின்கண் அன்ற இசைபொருந்தை நாம்பினையுடைய
யாழிசை நூற்கண்ணும் உளவாமெனக் கூறுவார் இசைநூலார்
என்ற புலவர்கள் கூறுவார். (எ-இ) ‘வருவர் கொல் வயங்கிழா
அப் வளிப்பல்யான் கேளளினி’ என வரும்.

2. மொழிமரபு

[மொழிக்கண் வின்ற எழுத்தின் இலக்கணம் உணர்த்துவது]

1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலும் முறை

குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும்

குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினையிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வருஷம் மகரம் ஊர்க்கே.

34

இருமொழிக் குற்றியலிகரம் உரையசைச் சொல்லாகிய
மியா என்பதற்குச் சினையாக, அச் சொல் தன்னிடத்து வருகின்ற
யா என்னுஞ் சினைக்குமுன் மகர ஒற்றினை ஊர்க்கு சிற்றல்
வேண்டும். (எ-டு) கேண்மியா சென்மியா என வரும்,

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
உணர்க் கூறின் முன்னர்த் தோன்றும்.

35

அக் குற்றியலிகரம் புணரியலுள் ஒரு மொழியிடத்தன்றி
இருமொழிகள் தம்மிற் புணருங் காலத்தினும் குறுகும்
தன்மையை உடையது. அதற்கு இடம் பற்றுக்கோடு ஆகியன
கூடத் தொடங்கினால் குற்றியலுகரப் புணரியலுள் கூறப்படும்.
(எ-டு) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது,
கொக்கியாது, குரங்கியாது என வரும்.

தனிமொழிக் குற்றியலுகரத்திற்கு
இடமும் பற்றுக்கோடும்

நெட்டெடுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும்
குற்றிய ஸுகரம் வல்லா ரூர்க்கே.

36

குற்றியலுகரம் வல் வெழுத்துக்கள் ஆறினையும் ஊர்க்கு
நெட்டெடுத்தின் பின்னும் ஜவகைத் தொடர்மொழியின் இறுதி
யினும் நிற்றல் வேண்டும். (எ-டு) நாகு, வரகு, தெள்கு,
எஃகு, கொக்கு, குரங்கு என வரும்.

புணர்மொழிக் குற்றியலுகரம்
தன்மாத்திரையில் குறுகல்

இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பாடறிந்த புணரிய லான்,

37

குற்றியலுகரம் புணர்மொழி இடைப்படின் தன் அரை
மாத்திரையில் குறுகும் இடனும் உண்டு. அதற்கு, இடமும்
பற்றுக்கொடும் எங்குப் பேறுவதெனின் அதன் புணர்ச்சி
முறையை அறியும் குற்றியலுகரப் புணரியதுள் என்க. (எ-டு)
செக்குக் களை, சுக்குக் கெடு என வரும். இவை அரை
மாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரையளவே ஒலிக்கும்.

ஆய்தம் தனிமொழியுள் வரும் முறை

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.

38

ஆய்தமாகிய ஒற்று, குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு
கூடிய வல்லெழுத்து ஆறின் மேறும் வரும். (எ-டு) எஃகு,
கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது, இஃது, உஃது
என வரும்.

ஆய்தம் புணர்மொழியுள்ளும் வரும் முறை

சுறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.

39

ஷ்லீமொழியிறு வருமொழி முதலோடு புணர்ந்து நடக்கும்
இடத்தும் அரை மாத்திரையே ஒலிக்குங் தன்மை தோன்றும்,
(எ-டு) கஃறீது, முஃமது என வரும்.

ஆய்தத்தின் இயல்பு

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்.

மொழிக்குநிப் பெல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அஃகாக் காலை யான.

40

உருவத்தின்கண்ணும் ஒலியின்கண்ணும் சிறுபான்மை
ஆய்தங்தோன்றும் பொருள் குறித்தலையடைய சொல்லும், அவை
யொழிந்த எல்லா மொழிகளும், ஒற்றெழுத்துக்கள்போல் அரை
மாத்திரையிலும், சிறுபான்மை மிகுங்கும் நடந்து ஆய்தம்
சுருங்காத இடத்துச் சொற்களாம். (எ-டு) ‘கஃறெறன்றது’
என்பது உருவு. ‘சஃறெறன்றது’ என்பது இசை.

2. அளபெடை

அளபெடையின் நிலை

குன்றிசை மொழிவயின் கின்றிசை கிரைக்கும்
நெட்டெடுத் திம்பர் ஒத்தகுற் ரெஹுத்தே. 41

இசை குறைவதான மொழியிடத்திலே நெட்டெடுத்திற்குப்
பிறகு அவைகளுக்கு இனமான குற்றெழுத்து அகமந்து கின்று
இசையை கிரைக்கும்; அது அளபெடை. (எ-டு) ஆஅ, சஇ,
ஷா, எள், ஓஒ என வரும்.

ஐகார ஒளகார அளபெடை

ஐ ஒள் என்னும் ஆயீ ரெஹுத்திற்கு
இகர உகரம் இசையிறை வாகும். 42

தமக்கு இனமில்லாத ஐகாரம் ஒளகாரம் என்று கூறப்
பெறும் இரண்டு எழுத்துக்கட்கும் சகார ஊகாரங்கட்கு
இனமான இசர உசரங்களைச் சார்த்திக் கூற இசை கிரைவினை
அடையும், (எ-டு) ஐஇ, ஒளா என வரும்.

3. எழுத்துக்கள் மொழியாதல்

ஒரெழுத்து ஒருமொழி

நெட்டெடுத் தேமே ஒரெழுத் தொருமொழி. 43

நெட்டெடுத்தாயே உயிர்களேழும் ஒரெழுத் தொருமொழி
யாகுட். (எ-டு, ஆ ச, ஏ, ஓ ட, ஹா எ வருட்.

குற்றெழுத்தின் குட்டப்

குற்றெழுத ததந்த ய மொழியிறை பிலவே. 44

தத்தெழுத்துக்கள் ஜதாம் மொழியாக கிரைவுறும் தன்மை
உடையவைல்ல. சுல எழுத்துக்கள் வரும். (எ-டு) து, நொ
என்பன காணக்.

மொழியின் பேயர் முறை தொகை

ஒரெழுத்தொரு மொழி ஈரெழுத் தொரு மொழி
இரண்டிறங் திசைக்குங் தொடர்மொழி உளப்பட
முன்றே மொழிவினை தோன்றிய நேந்யே. 45

ஒரெழுத்தாக் ஆகும் ஒரு மொழியும், செரெழுத்தால் ஆகும்
ஒரு மொழியும், இரண்டெழுத்துக்கள் மேல் தோன்றியிசைக்கும்

தொடர் மொழியோடு கூட, அவை தொன்றிய வழக்கு கெறிக் கண், மொழிகளின் சிலைமை மூன்றேயாகும். (எ-டு) ஆ, மணி, வரகு, கொற்றன் எனவரும்.

4. எழுத்துக்களின் இயக்கம்

தனிமெய்யின் இயக்கம்

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் 46

தனிமெய்களினது இயக்கம் அகசத்தோடு பொருந்திவரும். (எ-டு) ‘க ச த ப’ எனவரும்.

உயிர்மெய் என்னும் பெயர்

தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்

மெய்கிலை மயக்கம் மான மில்லை. 47

எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சோல்துமிடத்து மெய்ம்மயக்கம் சிலையில் மயங்கி வருதல் குற்றமில்லை. (எ-டு) வல்வெழுத்தியையின் டகார மாகும் என வரும்.

சரோற்று உடனிலை

யரழ என்னும் மூன்றுமுன்

கசதபங்கு நம ஈரோற் றுகும். 48

ய ர ழ என்று சொல்லப்பெறுகிற மூன்றுமுன் ஒன்று மூன்னே ஒற்றுய் ஸ்ரக, அவற்றின் பின்னே க ச த ப ங ஞ ந மக் களும் வந்து ஈரோற்றுய் ஸ்ரகும். (எ-டு) வேய்க்க, வாய்ச்சி, பாய்த்தல், வாய்ப்பு, பீர்க்கு, நேர்ச்சி, வார்த்தல், ஆர்ப்பு, வார்க்கை, தாழ்க்கி, தாழ்த்தல், தாழ்ப்பு, காய்க்கனி, தேய்ஞுசது, காய்க்கணம், காய்ம்புறம், நேர்க்கல், நேர்க்குசிலை, கெர்ந்திலை, நேர்ப்புறம் எனவரும்.

குறிற்கீழ் ஒற்றுகா மெய்கள்

அவற்றுள்,

ரகார முகாரங் குற்றெழுற் றுகா. 49

முந்கூறிய மூன்றுமுன் ரகாரமும் முகாரமும் குற்றகீழ் ஒற்றுகா. கெடிற்கீழ் ஒற்றும்; குறிற்கீழ் உசிர் மெய்யாம். (எ-டு) கார், வீழ், கரு, மழு என வரும்.

தொடர்மொழி இயல்பு

குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்

தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தியல்,

50

உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலீன் தொடர்மொழிக்கீழ் நின்ற ரகார முகாரங் களெல்லாம் சூடிறகீழ் நின்ற ரகார முகாரங்களின் இயல்பை உடையனவாம். (எ-டு) அகர், புகர், அகழ், என வரும்.

செய்யுளில் ஈரோற்று இலக்கணம்

செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
ஞகார மகாரம் ஈரோற் குகும்.

51

செய்யுள் இறுதிக்கண் ‘போலும்’ என்னும் மொழிக்கண் ஞகாரமும் மகாரமும் ஈரோற்று உடனிலையாக சிற்கும். (எ-டு) மூங்நூலாக் கொள்வானும் போன்ம். திசையறி மீகானும் போன்ம் எனவரும்.

மகரம் குறுகுமிடம்

ஞகாரை மூன்னர் மகாரம் குறுகும்.

52

மூன் கூறிய ஞகாத்தின் மூன்னர் வந்த மகரம் தன் அரையாத்திரையிற் குறுகி சிற்கும். (எ-டு) போன்ம்.

மொழிக்கண்ணும் மாத்திரை வேறுபடாமை

மொழிப்படுத் திசைப்பினுங் தெரிந்துவே நிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனுர் புலவர்.

53

‘ஆராய்ந்து சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும் வேறே சொல்லினும் எழுத்துக்கள் தம்முடைய மாத்திரையில் திரிய மாட்டா என்று புலவர் கூறுவார். (எ-டு) அஃகல். ஆ எனவும்; ஆல் ஆ எனவும்; கடல், க எனவும்; கால், கா எனவுங் கண்டு கொள்க.

5. போலி

போலி எழுத்துக்கள்

அகர இகரம் ஜகாரம் ஆகும்.

54

அகரமும் இகரமுங் கூட்டிச்சொல்ல ஜகாரம்போல ஒசைக் கும். (எ-டு) ஜவனம், அஇ வனம் என வரும்.

அகர உகரம் ஒளகார மாகும்.

55

அகரத்தையும் உகரத்தையுங் கூட்டிச் சொல்ல ஒள காரம் போல இசைக்கும். (எ-டு) ஒளவை, அடவை என வரும்.

அகரத்திம்பர் யகரப் புள்ளியும்

ஜீ என் நெடுஞ்சி ஜீமெய்பெறத் தோன்றும்.

56

அகரத்தின் பீன் இகரமே அல்லாமல் யகரமாகிய புள்ளி வந்தாலும் ஜெயனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவு பெறத் தோன்றும். (எ-டு) ஜவனம், அய்வனம் எனவரும்.

ஐ ஒள் குறுகுதல்

இரள பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி ஞன,

57

ஒரு சொல்லிடத்தே நீந்ற ஜகார ஒளகாரங்கள் ஆராயு மீடத்தில் ஒரு மாத்திரையாய் சிற்கும் இடமும் உண்டு. (எ-டு) ஜப்பசி, கூப்பை, இடையன், குவனோ, ஒளவை, கெளவை எனவரும்.

போலியில் மற்றெருரு வகை

இகர யகரம் இறுதி விரவும்.

58

இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஒசை விரவி வரும். (எ-டு) நாய், நா இ என வரும்.

6. மொழிமுதல் எழுத்துக்கள்

மொழி முதலாகும் உயிர்கள்

பன்னீருயிரும் மொழி முதலாகும்.

59

(எ-டு) அடை, ஆடை, இலை, சயம், உளை, ஊர்தி, எழு, ஏணி, ஜங்கு, ஓன்று, ஒடம், ஒளவீயம் என வரும்.

தனிமெய் முதல் ஆகாயம்

உயிர் மெய் அல்லன மொழிமுத லாகா.

60

உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா.

பன்னீருயிருடன் மொழி முதலாதல்

கதந பமனனும் ஆவவங் தெழுத்தும்

எல்லா உயிரோடுஞ் சொல்லுமார் முதலே.

61

க த ந ப ம என்று கூறப்பட்ட அவ் வைங்கு தனி மெய் யும் பன்னீரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாக வரும். (எ-டு) கலை, காரி, கிணை, கீரி, குடம், கூடு, கெண்டை, கேழல், கைநாத, கொண்டல், கோடை, கெண்டை, கெளவை எனவும்; தங்கத, தாய், திருமகள், திளை, துணி, தூணி, தெற்றி, தேன்,

தையல், தொண்டை, தோடு தெளவை எனவும்; நந்து, நாரை, கிலம், ஸீலம், நுகம், நூல், செய்தல், நேமி, நைவளம், நோச்சி, நோக்கம், நெளவீ எனவும்; படை, பிடி, பீடு, புகழ், டீ, பெடை, பேடை, பைதல், பொன், போது, பெளவும் எனவும்; மலை, மாலை, மிடறு, மீளி, முகம், மூப்பு, மெலீவு, மேனி, மையல், மொழி, மோத்தை, மேளவுல் எனவும் வரும்.

சகரமெய் ஒன்பது உயிருடன் மொழிமுதலாதல்

சகரக் கிளவியும் அவற்றே ரற்றே

அ ஐ ஒள எனும் மூன்றாலங் கடையே

62

சகரமாகிய எழுத்தும் அ ஐ ஒள என்னும் மூன்றும் ஒழித்த பிற எழுத்துக்களோடு மொழிக்கு முதலாக வரும். (சகரம் மொழிக்கு முதலாக இக்காலத்தில் வருகிறது. சகரத்தை முதலாகக் கொண்ட மொழிகள் பல உள்ளன.) (எ-டு) சாலை, கிலை, சிலை, சிறுக, சுரும்பு, குழ்ச், செய்கை, சேவடி, சொறிக, சோறு என வரும்.

வகரமெய் எட்டு உயிருடன் மொழிமுதலாதல்

உ ஹ ஒ ஒ என்னும் நான் குயிர்

வ என் எழுத்தொடு வருதல் தில்லை.

63

உ ஹ ஒ ஒ என்று சொல்லப்பெறுகிற நான்கு உயிரும் வ என்னும் மெய்யழுத்தோடு மொழிக்கு முதலில் வரமாட்டா. (பிற உயிர்கள் வரும்.) (எ-டி) வளை, வாளி, வில், வீடு. வெள்ளி, வையம், வெளவு எனவரும்.

ஞுகரமெய் மூன்றுயிருடன் மொழி முதலாதல்

ஆ எ ஒ

எனும் மூவுயிர் ஞுகாரத் தூரிய.

64

ஆ எ ஒ என்று சொல்லப்பெறுகிற மூன்று உயிர்கள் ஞுகார ஒந்தேருடு மொழிக்கு முதலில் வரும். (எ-இ) ஞாலம், ஞெகிழி, ஞோள்கின்று எனவரும்.

யகரம் ஆகாரத்துடனே மொழி முதலாதல்

வீவா டல்லது யகர முதலாது.

65

ஆ என்னும் எழுத்தோடல்லாமல் பிற உயிர்களோடு யகரம் மொழிக்கு முதலாக மாட்டாது. (எ-டு) யானை, யாடு, யான், யாது, யாவர் என வரும்.

எல்லா எழுத்தும் முதலாகும் இடம்

முதலா ஏன் தம்பெயர் முதலும்.

66

மொழிக்கு முதலாகாத பிறமெய்களும் அவ்வெழுத்துக்களின் பெயர் கூறுவதற்கு முதலாம். (எ-இ) நக்கணீந்தார், டப்பெரிது, ணங்னன்று என வரும்.

குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு

குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமினச கரமொடு முதலும்.

67

குற்றியலுகரம், முறைப்பெயரிடத்து ஒற்றூம் சின்றநகரத்தின் மேலாய நகரத்தோடு மொழிக்கு முதலாகும். (எ-இ) நுங்கை என வரும்.

மொழிமுதற் குற்றியலுகரத்தின் இயல்பு

முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது அப்பெயர் மருங்கின் நிலையிய லான்.

68

முறைப்பெயரிடத்தே நிற்குங் குற்றியலுகரம், இதழ் குவித்துக் கூறுமிடத்து வரும் முற்றுகரத்தோடு, அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல, ஈண்டப் பொருள் வேறுபட்டு வில்லாது.

7. மொழியிறுதி எழுத்துக்கள்

மொழியீருகும் உயிர்கள்

உயிர் ஓள எஞ்சிய இறுதி யாகும்.

69

உயிர் எழுத்துக்கள் ஓளகாரம் ஒழிந்தவை மொழிக்கு சருகும்; ஓளகாரங்கான் சருகாது. (எ-இ) ஆ, ச, ஞ, ஏ, ஃ, ஓ; ஆஅ, சஅஇ, ஞஅ, ஏன், ஓஒ, கா, தீ, பு, சே, கை, கேர; விளா, கினி, மழு என வரும்.

ஓள சருகும் இடம்

கவவோ டியையின் ஓளவு மாகும்.

70

முன் சருகாதன்ற ஓளகாரமும் ககர வகரத்தோடு பொருங்தியபொழுது சருக வரும். (எ-இ) கெள், வெள் என வரும்.

3

எகரவுயிர் மெய்யோடு ஈருகாமை

என வருமுயிர் மெய்யீ இகாது.

71

என்று சொல்லப்பெறும் உயிர், தானே சருவதல்லாமல் மெய்யோடு பொருந்தி சருகமாட்டாது.

ஒகரம் நகரமெய்த ஒன்றுடன் ஈருதல்

ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே.

72

நகரமெய்யோடல்லாத விடத்து, ஒகரமும் தானே சருவதல்லாமல் மெய்யோடு பொருந்தி சருகமாட்டாது.

ஏ ஒ ஞகரமெய்யுடன் ஈருகாமை

ஏ ஒ எனுமுயிர் ஞகாரத் தில்லை.

73

ஏ ஒ என்று சொல்லப்பெறுகிற உயிர்கள்,
பிறமேய்களோடு சின்றும் சருவதல்லாமல்,
சருகமாட்டா.

உ ஊ நகர வகரங்களுடன் ஈருகாமை

உ ஊ காரம் நவவொடு நவிலா.

74

உ ஊ காரங்கள் தாமே சின்றும் பிறமேய்களோடு சின்றும் வழங்குவதன்றி, நகர வகரங்களோடு ஈருகா.

சகர வுகரம் இருமொழிக்கு ஈருதல்

உச்ச காரம் இருமொழிக்கு உரித்தே.

75

உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிகளிடத்தேயே வரும்.
(எ-இ) உச, முச என வரும்.

பகர வுகரம் ஒருமொழிக்கே ஈருதல்

உப்ப காரம் என மொழிப

இருவயிளில்லையும் பொருட்டா கும்மே.

76

உகரத்தோடு கூடிய பகரம்(பு) ஒருமொழிக்கு சருகாதன்று கூறுவர் புலவர். அது சுயாய்யை பிறவிகொ என்றும் இரண்டிடத்தும் சிக்கிப்பெறும் பொருண்மை உடையது. (எ-இ) தபு என வரும். உப்பு, காப்பு போல்வன குற்றியலுகரம் என்பர்.

சருகா உயிர்மெய் இன்னவகையில் ஆம் எனல்

எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே.

77

மொழிக்கு சருகாது சின்ற உயிர்மெய்களெல்லாம், தம் பெயர் கூறும் வழி சருதற்கு ஒழிபு இல. (எ-டி) நெளக்கணங்தார், கெக்கணங்தார், கொக்கணங்தார், ஓருக்கணங்தார், நூக்கணங்தார், வுக்கணங்தார், இுக்கணங்தார் என வரும்.

மொழியீருகும் மெய்கள்

ஞனங்ம னயரல வழள வென்னும்

அப்பதி னென்றே புள்ளி யிறுதி.

78

ஞ ன க ம ன ய ர ல வ ம எ என்று கூறப்பெறும் அப் பதினேண்டுமே மெப்பெழுத்துக்களில் மொழிக்கு சருவன. (எ-டி) உரிஞ், மண், பொருஞ், திருஞ், பொன், வேய், வேர், வேல், தெவ், மீழ், வேள் என வரும்.

நகரமெய் இருமொழிக்கு சருதல்

உச்ச காரமொடு நகாரஞ் சிவனும்.

79

உகரத்தோடு கூடிய சகாரக்தோட்ட நகாரம் பொருஞ்தி, அங்கு இருமொழிக்கு சருயவாறுபோலத், தானும் இருமொழிக்கே சரும். (எ-டி) பொருஞ், வெரிங் என வரும்.

ஞகரமெய் ஒருமொழிக்கே சருதல்

உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

அப்பொருள் இரட்டா திவணை யான.

80

பு என்னும் எழுத்தைப்போல் ஞகாரமும் ஒருமொழிக்கு சருகும். இவ்விடத்து அதன் பொருள். பு என்பதைப்போல் பொருள் படாது. (எ-டி) உரிஞ் என வரும்.

வகரமெய் நான்கு மொழிக்கு சருதல்

வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.

81

வகரமெய் நான்கு மொழிக்கு சருக வரும். (எ-ஏ அவ், இவ், உவ், தெவ் என வரும்.

அஃறினைக்கண் னகர ஈற்றுமொழிகள் ஒன்பது

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பல் தென்ப
புகரறக் கிளந்த அஃறினை மேன.

82

அற்றமறச் சொல்லப்பட்ட அஃறினையிடத்து, மகரவீற்றுத்
தொடர்மொழியோடு மயங்காதென்று வரையறுக்கப்பட்ட எகா
வீற்றுத் தொடர்மொழி, ஒன்பது என்று கூறுவர். (எ-டு)
நீலன், நிலம், பீலன், பலம் என்பன மயங்குவன். உகின், சுகின்,
வீழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான்
என்பன மயங்காதன்.

3. பிறப்பியல்

[சமுத்துக்களின் பிறப்பிலக்கணம் கூறுவது]

1. எழுத்துக்கள் பொதுவாகப் பிறத்தல்

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
 தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் விலைப்
 பல்லும் இதழும் நாவும் மூக்கும்
 அண்ணமும் உளப்பட என்முறை விலையான்
 உறுப்புற் றமைய நெரிப்பட நாடி
 எல்லா எழுத்தங்களை சொல்லுங் காலைப்
 பிறப்பின் ஆக்கம் வேறுவே நியல்
 திறப்படத் தெரியும் காட்சி யான.

83

தயிழெழுத்துக்களைவாம். ஒருவன் முறைப்பட ஆராய்ந்து
 தம்மைச் சொல்லுங் காலத்துக், சொப்பும் அடியாக மேலே
 தோன்றுகின்ற உதானன் என்னும் பெயரையுடைய காற்றுத்
 தோன்றித், தலையினிடத்தும் கண்டத்தினிடத்தும் நெஞ்சின்
 கண்ணும் விலைபெற்றுப், பல்லும் இதழும் நாவும் மூக்கும் மேல்
 வாயும் உட்பட எட்டாகிய முறைமையை உடைய இடங்களில்
 ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத் தமிழ்ப் பொருங்கி, அமைதி
 பெறப், பிறப்பினது ஆக்கம் கூறுபாடுளதாக, ஆராயும் அறி
 விடத்துக் திறப்படத் தெரிவனவாம்.

2. உயிரெழுத்துக்கள் பிறத்தல்

பொதுவாகப் பிறக்கும் வகை

அவ்வழிப்
 பன்னீரும் தங்கிலை திரியா
 மிடற்றுப் பிறந்த வளியின இசைக்கும்.

84

அவ்வாறு பிறக்கும்போது பன்னிரண்டு உயிரெழுத்துக்
 களும் தத்தம் விலையில் மாறுபடாவாய்க் கண்டா ஸ்ன்கண்
 தோன்றிய காற்றால் ஒலிக்கும்.

அ, ஆ பிறக்கும் முறை

அவற்றுள்,

அ ஆ ஆயிரண் டங்காங் தியலும்.

85

மேற்கூறப்பட்ட ஹரிஸ் பன்னிரண்டாணுள், அ க ர ஆகா ரங்களாகிய அவ் வீரன் பெழுத்துக்களும் வாயைத் திறந்து கூறப் பிறக்கும்.

இகரம் முதலியன பிறக்கும் முறை

இ ஈ எ ஜெயென இசைக்கும்

அப்பால் ஜங்தும் அவற்றே ரன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய.

86

இ ச எ ச ஜெ என்று சொல்லப்பெறுகிற ஜங்து எழுத் துக்களும், மேற்கூறிய அகர ஆகாரங்களைப்போல வாயைத் திறந்து சொல்லப் பிறக்கும். அவை பல்லினது நெருங்கிய இடத்தினை காவினது அடியின் விளிம்பு சென்று சேருதலை உடையன.

உகரம் முதலியன பிறக்குமாறு

உ சூ ஒ ஒன என இசைக்கும்

அப்பால் ஜங்தும் இதழ்குவிங் தியலும்.

87

உ ஊ ஒ ஒ ஒன என்று சொல்லப்பெறுகின்ற ஜங்து எழுத்துக்களும் இதழ் குவீத்துச் சொல்லப் பிறக்கும்.

உயிர்க்கும் மெய்க்கும் ஒரு பொதுவிதி

தத்தம் தரிபே சிறிய வென்ப.

88

அவ்வேழுத்துக்களை பீறப்பு வேறுபாடுகள் கிறிய அளவினவேயாகும் என்பர்.

3. மெய் எழுத்துக்கள் பிறக்கும் முறை
கங பிறக்குமாறு

ககார ஙகாரம் முதல்நா அண்ணம்.

89

ககாரமும் ஙகாரமும் ராமுதலும் மேல்வாய் முதலும் உறப் பிறக்கும்.

ச ஞ பிறக்கும் வகை

சகார ஞகாரம் இடைகா அண்ணம்,

90

சகாரமும் ஞகாரமும் காவின் இடையும் மேல்வாயின் இடையும் பொருந்தப் பிறக்கும்.

ட ன பிறக்கும் முறை

தகார ணகாரம் நுனிநா அண்ணம்.

91

தகாரமும் ணகாரமும் நாவீன் நுனியும் மேல்வாய் நுளி
யும் பொருந்தப் பிறக்கும்.

மேலானவற்றிற்கு ஓர் ஜயங் தீர்த்தது

அவ்வா ரெழுத்தும் மூவகைப் பிறப்பின.

92

மேற்கூறப்பெற்ற ஆறு எழுத்துக்களும் வரிசை முறையால்
மூவகைப் பிறப்பின உடையன.

த ந பிறக்குமாறு

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுணி பரந்து மெய்யுற வொற்றத்

தாயினிது பிறக்கும் தகாரம் நகாரம்.

93

மேல் வாயைப் பொருந்திய பல்லினது செஞ்சிய வீட்டதே
நாவீனது நுனிபரந்து வடிவைப் பொருந்தும்படி ஒற்றத், தகார
நகாரங்கள்தாம் இனிதாகப் பிறக்கும்.

ற ன பிறக்குமாறு

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றங்கான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.

94

மேல் கோக்கிச் சென்று நுனிநா மேல்வாயை ஒற்ற நகார
நகாரமாகிய அவ்விரண்டு எழுத்துக்களும் பிறக்கும்.

ர ழ பிறக்குமாறு

நுள்ளா அணரி அண்ணம் வருட

ரகார முகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

95

நுனி ஏ மேல்கோக்கிச் சென்று மேல்வாயைத் தடவ
ரகார முகாரமாகிய இரண்டு எழுத்துக்களும் பிறக்கும்.

ல ள பிறக்குமாறு

நாவீனிம்பு வீங்கி அண்பல் முதலுற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

96

நாவீனது வீளிம்பு தடித்துப் பல்லினது செஞ்சிய இடத்
தைப் பொருந்த, அவ்விடத்து முதல்ளா அவ்வண்ணத்தை ஒற்ற

வகாரமும், அதனைத் தடவ எகாரமுமாக அவ்விரண்டே முத்துக் களும் பிறக்கும்.

ப ம பிறக்குமாறு

இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.

97

கீழ் இதழும் மேல் இதழும் தம்மில் பொருங்தப், பகாரமும் மகாரமும் பிறக்கும்.

வகரம் பிறக்குமாறு

பல்விதழ் இயைய வகாரம் பிறக்கும்.

98

மேற் பல்லும் கீழ் இதழும் தம்மிற் பொருங்த, வகாரம் பிறக்கும்.

யகரம் பிறக்குமாறு

அண்ணஞ்சு சேர்ந்த மிடற்செறு வளியிசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.

99

மேல் வாயை னாவானது சேர்ந்தபொழுது, கண்டத்தி
வின்றும் எழும் காற் றினுலாகிய இசை, அம் மேல்வாயைச்
சேர்ந்து பொருங்த, யகாரம் பிறக்கும்.

மெல்லினப் பிறப்புக்கு ஒரு சிறப்பு விதி

மெல்லெலழுத் தாறும் பிறப்பின் ஆக்கம்

சொல்லிய பள்ளி ஸ்தோயின் வாயினும்

மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.

100

மெல்லெலழுத்துக்கள் ஆறும் தத்தம் பிறப்பினது ஆக்கம்
மேற்சொல்லப்பட்ட திட்ட்சே சிகூபெற்றங்வாயினும், அவை,
மூக்கின் கண்ணுள்தாக்க காற்றினது திசையால் பொருங்தத்
தோன்றும்.

4. சார்பெழுத்துக்கள் பிறக்குமாறு

சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்

தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்

தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி

தூத்த காட்சியின் தம்மியல் பியலும்.

101

சிவவற்றைப் பொருங்துவரினல்லது தமக்குத் தாமே வரும்
இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த
மூன்றும், தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே

பிறத்தவொடு பொருந்தி, அவ்விடத்தே தமக்குரீய இயல்பீல் கடக்கும். ஒழிந்த மூன்றும் என்றது, குற்றியலுகரம், குற்றிய விகரம், ஆய்தம் ஆசியவற்றை

5. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளாந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவெழி உறுத்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே.

102

எல்லா எழுத்துக்களும் வெளிப்படுத்துக் கொல் வப்பட்ட இடத்தின்கண்ணே எழுகின்ற காற்றால் தாம் பிறக்குங் தொழிலுடைய ஆகலோடு, தமிமைச் சொல்லுமிடத்து மாறு படுங் தன் மையை உடைய உண்ணின்று எழுங் காற்றுஞ்சைய இசையை, மாறுபாடில்லாமல் ஆராய்ந்து, மாத்திரையனவினாற் கொள்ளுதல், அந்தணருடைய மறையகத்தது ஆம்.

அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன் நிசினே.

103

அதனை இங்நூலிடத்துக்கொல்லாது, உள்ளத்தினின் நெழுங்கு புறக்குப் போங்கு இசைக்கும் பொருண்மையீனையுடைய, காற் றினுவாசைய இசையது மாத்திரையீனையே யான் கண்டுக் கூறினேன்.

4. புணரியல்

[எழுத்துக்களின் புனர்ச்சி இலக்கணம் கூறுவது]

1. மொழிகளின் முதலும் ஈறும்

முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துக்கள்

அன்றுதலை யிட்ட முப்பதிற் ரெழுத்தின்
இரண்டுதலை யிட்ட முதலா கிருபங்கு
அறுநான் கீற்றெருடு கெறினின் நியலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிரென்று ஆயீ ரியல்.

104

முப்பத்து மூன்று எழுத்தினான், இருபத்திரண்டு எழுத்துக்களும், இருபத்து நான்கு சுற்றெருடு வழக்குகளின்று கடக்கும் மூவகை மொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய்யும் உயிரும் ஆகிய அவ்விரண்டு இயல்பினையுடைய. (எ-டு) மரம், இலை, ஆல், விள என வரும்.

மொழியிறுதி மெய்கள் புள்ளிபெறுதல்

அவற்றுள்,
மெய்யீ நெல்லாம் புள்ளி யொடு நிலையல்.

105

மெய்யும் உயிரும் என்று குறிய இரண்டறுள், மொழிக்கு ஈறுய மெய்யெல்லாம் புள்ளி பெற்று கீற்கும்; முதலாயினவைகள் எல்லாப் புள்ளியீழுது உயிர் ஏற்ற கீற்கும். (எ-டு) மரம் எனவரும்.

குற்றுகரம் ஒற்றெழுத் தொத்தல்

குற்றிய லுகரமும் அற்றென மொழிப.

106

சுற்றிற் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்கும் அத் தன்மையீனையுடையது என்று கூறுவர்.

உயிர்மெய்க்கறு உயிரிற்றது

உயிர்மெய் யீறும் உயிரிற் நியற்றே.

107

உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரிற்றின் இயல்பை யுடையது; இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பை உடையது.

புணர்ச்சிக்கு உரிய இரு மொழிகளின் இயல்பு

உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென் அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி யென்று
ஆயீரியல் புணர்க்கிலைச் சூட்டே,

108

உயிரீற்றுச் சொல்முன் உயிர் முதல்மொழி வரும் இடமும்,
உயிரீற்றுச் சொல்முன் மெய்முதல்மொழி வரும் இடமும்,
மெய்யீற்றுச் சொல்முன் உயிர் முதல்மொழி வரும் இடமும்,
மெய்யீற்றுச் சொல்முன் போம்முதல்மொழி வரும் இடமும்
இவையென அறியுமாறு ஆகிரியர் கூறுமீட்த்து, அவை நிறுத்த
சொல்லுட், அதன் பொருண்மையைக் குறித்து வருஞ் சொல்லு
மாகிய ஆவ்வீரன்டு தீயல்பைப்படைய, புனரும் கிலைமைக்கண்
என்பர். (எ-இ) ஆ, ச, ஆவலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது
என வருந்.

2. புணர்தலின் இயல்பு

மொழிபுணர் இயல்பு நான்கு

அவற்றுள்,
நிறுத்த சொல்லின் ஈரு கெழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத்து இயையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரியிடன் ஒன்றே இயல்பென
ஆங்கங் நான்கே மொழிபுணர் இயல்பே.

109

நிலைமொழி வருமொழி எனப்பட்டவற்றுள், நிறுத்த
சொல்லினது சருகின்ற எழுத்திலேலுடை, அதனைக் குறித்து வரு
கின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்தப், பெயர்ச் சொல்
லோடு பெயர்ச்சொல்லைப் புணர்க்குங் காலத்திலும், பெயர்ச்
சொல்லோடு விளைச்சொல்லைப் புணர்க்குங் காலத்திலும்,
விளைச்சொல்லோடு பெயர்ச்சொல்லைப் புணர்க்குங் காலத்
திலும், தீரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அங்
நான்கே, மொழிகள் தம்மில் புனரும் இயல்பாகும். (எ-இ)

சாத்தனகை, சாத்தன் உண்டான், வந்தான் சாத்தன், வந்தான் போன்றன் என வரும்.

புணர்ச்சியில் மூவகையான திரிபுகள்

அவைதாம்

மெய்ப்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று

இவ்வென மொழிப திரியு மாறே.

110

அத் தீரிபுதான் மெய் பிறிதாதலும், மிகுதலும், குன்றலும் மாசிய இவையெனச் சொல்லுவர். தீரியும் நெறியான இம் மூன்றும் அல்லாதது இயல்பு என்று கொள்க. (எ-டு) பொறு குடம், யாணைக்கோடு, மரவேர் என வரும்.

அடைமொழிகளோடு புணர்தல்

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்

அடையொடு தோன்றினும் புணர்விலைக்கு உரிய.

நீலமொழியாக நிறுத்தன சொல்லும், அதனைக் குறித்து வரு சொல்லும், தாமே வந்து புணர்வதல்லாமல், அவை யிரண்டுனும் ஒரோர் சொல்லடை வந்து ஒன்றித்தோன்றினும் புணர்விலைக்கு உரியவாம். (எ-டு) பதினுயிரத் தொன்று, ஆயிரத் தொருபது, பதினுயிரத் தொருபலீது என வரும்.

மருங்மொழிப் புணர்ச்சி

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்

உரியவை உளவே புணர்விலைச் சுட்டே.

112

திருவகையாகி மருவீய சொற்களும், செவிக்கிணிதாகச் சொற்றிரளிடத்தில் நிறுத்த பொல்லும், குறித்துவரு கிளவியு மாய், ஓட்டினற்போவ நின்று பொருளுணர்த்தாது, பிரிந்து, பின்னர் சென்று ஓட்டிப் பொருளுணர்த்த, மடங்குதல் இயன்ற சொற்களும் புணரும் கிலைமைக் கருத்தின்கண் உரியன உள். (எ-டு) மூன்றில், மீகண் என வரும்.

இருவகைப் புணர்ச்சி

வேற்றுமை குறித்த புணர்மொழி விலையும்

வேற்றுமை அல்வழிப் புணர்மொழி விலையும்

எழுத்தே சாரியை ஆயிரு பண்ணின்

ஒழுக்கல் வலிய புணருங் காலை.

113

வேற்றுமையைது பொருள்மையினைக் குறித்த புணர்மொழி யது விலைமையும், வேற்றுமையைல்லாத அல்வழியிடத்துப் புணர்

மொழியது நிலைமையும், எழுத்து மிகுதலும், சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு இலக்கணத்தானும் நடாத்துதலைத் தமக்கு வலியாகவுடைய, அவை புணருங் காலத்து. (எ-டு) வீளங்கோடு, மகவின் கை, வளக் குறிது, பணையின் குறை எனவரும்.

3. உருபு புணர்ச்சி

வேற்றுமை உருபுகள் நிற்குமிடம்

ஐ ஒடு கு தின் அது கண் ணென்னும்
அவ்வா நென்ப வேற்றுமை யுருபே.

114

ஐ ஒடு கு தீன் அது கண் என்று சொல்லப்பெறும் அவ்வாற்றையும் வேற்றுமை உருபுகள் என்று கூறுவர்.

வலிமுதல் உருபு புணரும் நிலை

வல்லெலழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு
ஓல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும்,

115

வல்லெலழுத்து முதலாகவுடைய வேற்றுமை யுருபிற்குப் பொருந்தினவேடத்தேலே, வல்லொற்றருயினும் மெல்லொற்றருயினும் இடையிலே மிகுதல் வேண்டும், (எ-டு) ஊர்க்கு, ஸீர்க்கு, ஊர்க்கண், தங்கண், எங்கண் என வரும்.

அது உருபின் அகரம் கெடுதல்

ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈரு கரரமுனைக் கெடுதல் வேண்டும்.

116

ஆரும் வேற்றுமையைய அது என்னுஞ் சொல்லிடத்தில் அகரமாகிய எழு... ஓயூத்தியீற்றில் உள்ளகின்ற அகரத்தின் மூன்றாத், தான் கெடுதல் வேண்டும். (எ-டு) நமது, எமது, தனது, எனது, கீழது, என வரும்.

வேற்றுமை உருபுகள் நிற்குமிடம்

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.

117

சொட்டக்னேடு வேற்றுமை புணருமிடத்தில், பெயர்களின் கிள்ளிடத்தே வருவனவாம். (எ-டு) சாத்தணை, சாத்தனை என வரும்.

பெயர்களின் பெயர், முறை, தொகை

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று
ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சட்டே.

118

போருளை ஒருவர் கந்தத்துக் காரணமான சிலுமையை
உடைய பெயர்கள் யீர்தீணைப் பெயர் அஃறிணைப் பெயர்
என்று இரண்டாக்க கூறுவர். (ஏ-டி) ஆடை, மகடை; ஒன்று,
பல என வரும்.

4. சாரியைப் புணர்ச்சி

சாரியை வரும் இடம்

அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே.

119

அவ் வயர்தீணை அஃறிணைப் பெயர்களின் பின்னே சாரியை
வரும். (ஏ-டி) ஆடைவரின் கை, மகடைவின் கை, பலவற்றுக்
கோடு என வரும்.

பெயரும் முறையும் தொகையும்

அடைதாம்

இன்னே வற்றே அத்தே அம்மே
இன்னே ஆனே அக்கே இக்கே

அண்ணன் கிளவி உள்படப் பிறவும்

அண்ண என்ப சாரியை மொழியே.

120

அவற்றுவழி மருங்கின் வருவானதாம் இன், வற்று, அத்து,
அம், ஒ.டி, ஆன், அர்து, இக்கு. அன் என்ற சொற்கள் அடங்கப்
பிறவும். அத் தல்மையனாகக் கூறப்பட்டன சாரியை
மொழிகளாம்.

இன் சாரியை கெடுதல்

அவற்றுள்

இன்னி னிகர மாவின் இறுதி

முன்னர்க் கெடுத ஓரித்து மாகும்.

121

அச் சாரியைகள், இன் சாரியையின் இகரம், ஆகாரத்தை
இறுதியாகக் கொட்ட சொற்களின் பின்னர்க் கீடுதலும்
உண்டு. (ஏ-டி) ஆனை, ஆவினை; மானை, மாவினை என வரும்.

இன் சாரியை ஈறு திரியும் இடம்

அளவாகும் மொழிமுதல் நில்லுய உயிர்மிகை
ன் கான் ற் கா யை

122

அளவைக் குறிக்கும் சொல்லின் முதலாயுள்ள உயிர் எழுத்தின் முன்னர் அமைந்த, இன்னின் எகரம் றஃகானுகும் தன்மையீனை உடையது. (எ-டு) பதிற்கென்று, பதிற்கேற்று என வரும்.

வற்று முதல்கெடுதல்

வலிகான் மெய்கெடச் சுட்டுமுத ஸீம்முன்

அஃகா னிற்ற லாகிய பண்பே.

123

சுட்டுடுமுத்தை முதலாகவும், ஜகாரத்தை சுற்றெழுத் தாகவும் கொண்ட அவை, இவை, உவை என்ற சொற்களின் பின்னர் வருகின்ற வற்றுச் சாரியை, வகரங் கெட்டு. அகரம் கிற்கும் தன்மை உடையது. (எ-டு) அவையற்றை, இவையற்றை, உவையற்றை, அவையற்றுக் கோடு என வரும்.

ஞகர ஈற்றுச் சாரியை திரிதல்

னஃகான் றஃகான் நான்கனுரு பிற்கு.

124

நான்காம் வேற்றுமையுருபிற்கு முன்னுள்ள எகரம் றகர மாகத் திரியும். (எ-டு, வீளவீற்கு, கோழுற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும்.

பொருட்புணர்ச்சியில் ஆன்ஸறு திரிதல்

ஆணி எகரமு மதனே ரற்றே

நாண்முன் வருடம் வன்முதற் கெற்றுகே.

125

அவற்றுள் வின்மீனைக் குறிக்குஞ் சொல்லின் பின்னர், வல்லெலமுத்தை முதலே முத்தாக்க கொண்டு வினைக்கு ஏன் னுள்ள ஆன் சாரியையின் எகரமும், றகரமாகத் திரியும். (எ-டு) பரணியாற் கொண்டான் என வரும்.

அத்து முதல்கெடுதல்

அத்தி ஞகரம் அகரமுனை யில்லை.

126

அவற்றுள் அகரவீற்றுச் சொல்லின் பின்னருள்ள அத்துச் சாரியையின் அகரம் கெடும். (எ-டு) மகத்துக்கை என வரும்.

இக்கு முதல்கெடுதல்

இக்கி னிகரம் இகரமுனை யற்றே.

127

இகர வீற்றுச் சொல்லின் பின்னருள்ள இக்குச் சாரியையின் இகரமுங் கெடும். (எ-டு) ஆடிக்குக் கொண்டான் என வரும்.

ஜபின் முன்னரும் அவ்வியல் விலையும்.

128

ஜகார வீற்றுச் சொல்லின் பீன்னரும் இக்குச் சாரியையின் இகரங் கெடும். (எ-டு) சித்திரைக்குக் கொண்டான் என வரும்.

அக்கு அகரமநிற்க ஏனைய கெடுதல்

எப்பெயர் முன்னரும் வல்லெலழுத்து வருவதி

அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே

குற்றிய லுகரம் முற்றத் தோன்றுது.

129

எத்தகைய பெயர்களின் முன்னரும், வல்லெலழுத்தை முதலாகக் கொண்ட வருமொழி வருமிடத்து, இடையில் வரும் அக்குச் சாரியையின் இறுதியில் உள்ள கரம், தன் முன்னருள்ள கர வொற்றுடன் கெடும்; குற்றிய லுகரமும் இறுதியில் தோன்றுது. (எ-டு) குன்றக்கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழக்கன்னி என வரும்.

அம் ஈறுதிரிதல்

அம்மி னிறுதி கசதக் காலைத்

தன்மெய் திரிந்து யஞுங வாகும்,

130

க ச த இவற்றை முதலாகக் கொண்ட வருமொழி வருமிடத்து. அம் சாரியையின் இறுதி மகரம், முறையே நன்றாகத் தேரியும். (எ-டு) புளிபங்கோடு, புளியஞ்செதின், புளியக்கோல் என வரும்.

அம் ஈறு கெடுதல்

மென்மையும் இரட்டமையும் வருங்க காலை

இன்மை வேண்டும் என்மனூர் புலவர்.

131

மெல்லெலழுத்து இடைபெழுத்து இவற்றை முதலாகக் கொண்ட வருமொழி வருமிடத்து; அம் சாரியையின் மகரங் கெடுதல் வேண்டும் எனபர் புலவர். (எ-டு) புளியக்குரி, புளியதுணி, புளியமுரி, புளியாழ், புளியவட்டு என வரும்.

இன் சாரியை முழுவதும் கெடுதல்

இன்னென வருஷம் வேற்றுமை உருபிற்கு

இன்னென் சாரியை இன்மை வேண்டும்.

132

இன் என்ற வேற்றுமையுருபின் முன்னர், ‘இன்’ என்ற சாரியை வராது. (எ-டு) வீளவீன், பலாவீன் என வரும்.

புணர்மொழிகளில் சாரியை வருதல்

பெயரும் தொழிலும் பிரிந்தொருங்கு இசைப்ப
வேற்றுமை யுருபு னிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கீன் வழிவந்து விளங்காது
இடையின் றியலுஞ் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவெயின் ஒக்கும்.

133

பெயரும் விஜையும் பிரிந்தொசைத்து, இடையில் வேற்றுமை
உருபு ஏற்றும் ஏற்காமலும் சேர்ந்துவரும் வழக்கோடும்,
பெயரும் தொழிற் பெயரும் ஒருசொல்போலாகி இடையில்
வேற்றுமையுருபு ஏற்றும் ஏலாதும் சேர்ந்துவரும் வழக்கோடும்
போகுந்தி, சோற்கூப் பகுதியும் வேற்றுமையுருபுமாகப்
பிரிந்துக் கூறுமிடத்து, அவற்றின் பிரனர்த் தோன்றுது,
இடையில் தோன்றுஞ் சாரியையின் தண்மை, ஒடு உருபு வரும்
போது, இருந்து இவ்வாதும் இருக்கும். (எ-டி) விளவிணீக்
குறைத்தான், விளவிணீக் குறைத்தவன்; கிலாத்துக்கொண்டான்,
கிலாத்துக் கொண்டவன் என வரும்.

அத்து வற்று வருமிடத்து நிகழும் விகாரம்

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்று வெமய் கெடுதல் தெற்றென் றற்றே
அவற்றுமுன் வருஷம் வல்லெழுத்து மிகுமே.

134

அத்து, வற்று எனுமிரண்டு இடைச் சொற் களின்
முன்னருள்ள மெய், தன் வடிவங் கெடுதல் தெளியப்பட்டது.
அவ் விடைச் சொந்தகளின் பின்னர் வரும் வல்லெழுத்து மிகும்.
(எ-டி) கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும்.

5. எழுத்துச் சாரியை

எழுத்துச் சாரியைகளின் பொயர்

காரமுங் கரமுங் காலெனுடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

135

கேராகத் தோன்றும் எழுத்தினுடைப் சாரியைகள் காரம்,
கரம் இவ்விரண்டுங் காலெனுடு பொருங்தி மூலமும்.

கெட்டெழுத்துச் சாரியை

அவற்றுள்

கரமும் கானும் கெட்டெழுத் திலவே.

136

அவ் வெழுத்துச் சாரியைகளுள் கரம், கான் இவ் விரண்டனையும் கெட்டெழுத்துக்கள் பெற்றாட்டா. (எ-டு) ஆகாரம் எனக் காரம்மட்டுமே வரும்.

குற்றெழுத்துக்குச் சாரியை

வர்ன்முறை மூன்றுங் குற்றெழுத்து உடைய.

137

வருதல் முறையைக் கொண்ட மூன்றளையும், குற்றெழுத் துக்கள் உடைய. (எ-டு) அகரம், அகாரம், என வரும்.

ஐ ஒளவின் சாரியை

ஐகார ஒள்காரம் காலைஞுந் தோன்றும்,

138

ஐ ஒள இரண்டும் கான் சாரியையொடும் தோன்றும். (எ-டு) ஐகாரன், ஒளக.ன் என வரும்.

6. உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்

புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது

மெய்யொடுஞ் சிவனும் அவ்வியல் கெடுத்தே.

139

நிலைமொழி ஓசந்தில், மெய் குற்றியலுகரம் இவ்வீரு புள்ளியின் ஒன்று இந்க, வருமொழி முதலே உயிர்விளை, அப் புள்ளியின் தனமையைக் கெட்டது, அவ்விரி, அம் மெய்யுடனும் அக் குற்றியலுகரப் பற்றுக்கொடாகிய மெய்யுடனும் பொருந்தும். (எ-டு) ஆல்+அடை—ஆவடை என வரும்.

உயிர் பிரிந்த மெய்யின் இயல்பு

மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும்.

140

உயிர் நீங்கின், மெய், தன் வடிவாய் ஆகும் (எ-டு) பாலாடை=பால்+ஆடை என வரும்.

உடம்படுமெய் தோன்றும் இடம்

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யின் உருபுகொள்வரையார்.

141

மொழிகள் எல்லாவற்றிலும் வருமொழி முதல் உயிரா யிருக்க, உடம்படுமெய்யின் வடிவு கொள்ளலை கீக்கமாட்டார்கள்.

(எ-டு) புளியங்கோடு, எருவங்குழி, வீளவத்துக் கொட்கும் என வரும்.

7. புணர்ச்சியில் பொருள் வேறுபடுமிடம்

ஒலி வேற்றுமையாற் பொருள் வேறுபடல்

நா ரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இல் திரிதல் ஸிலீய பணபே.

142

எழுத்துக்களில், ஒரு தன்மையவாய்ப் பொருள் தேர்ந்து அறியப்படும் புணர்ச்சியடைய மொழிகள், ஒசை வேற்றுமையால் வேறுபடும் தன்மையை உடையன, (எ-டு) செம்பொன், பதின் கிடி, குன்றேருமா என வருட்.

அவைதாம்

முன்னப் பொருளா புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே.

143

மும் கூறப்பட்டலை தாம் புணர்ச்சியீன்கண் இவ்வாறென
எழுத்துமுறை இல்லாதனவாய்க் குறிப்பான் உனரப்படும் பொருளுடையன.

5. தொகை மரபு

[தோகுத்துக் கூறுவதற்குமிய புணர்ச்சி இலக்கணங்கள்]

1. உயிரிழு மெய்யீறுகளின் பொதுப் புணர்ச்சி

மெல்லினம் தோன்றுமிடம்

கசதப் பூதவிய மொழிமேல் தோன்றும்
மெல்லையுத் தியற்கை சொல்லிய முறையான்
யஞ்சங்கம் வென்றும் ஒற்று கும்மே
அன்ன மரபின் மொழிவயி னுன.

144

க + ஸ் ப் இவற்றை மூதலேலூத்தாக உடைய வரு
மோழியின் மூன்று வரும் மேல்லேலூத்து. முறையே ஸ், ஞ், ந், ம் வெளியே ஏற்கும். அவ்வாறுள்ள மரபைக் கோண்ட
மோழிகள் கொடு, வீஜங்கோடு, வீஜங்குசெதின்,
வின் தொல், வின்மு என வரும்.

வருமொழி இடப்பாதல்

ஞங்கம் யவ்விவைங் மூதலாகு மொழியும்
உயிர்குத் தாங்க மொழியை உணப்பட
இன்றி யடி த்து காலை வழியும்
நின்ற சொன்னுன் இடப்பா கும்மே.

145

திகி மோழியின் மிக்கான் ஞ, ந், ம், ய், வ் மைக்கள்
இவற்றை மூதலாகக்கொண்ட வருமொ கள், வேற்றுமை
அவ்வூர் அடிய எல்லா வழியும் இடப்பாகும், (எ-ஞ) வின், தாங்
என நிறுத்தி ஞான்று, சின்டது, மாண்டது, யாது, வலிது,
அடைக்கது, ஒடித்து, ஒடிந்தது, சண்டித்து, உடைந்தது,
ஊறித்து, எழுத்து ஏறித்து, ஒது, ஒடிந்தது, ஒடித்து,
ஒளவீயத்தது, துங்கவூர் எவும்; ஞாங்கி கிட்சி, மாட்சி,
யாப்பு, விரைவு, வெட்டு, பட்டம், இட்டு, சட்டம், உடைபு,
ஊற்றும், எழு, ஏனி, ஒடும், ஒடிக்கம், ஒச்கம், ஒளவீயம்,
நூர்வை என ஆகி நட்டுக் கொட்க.

அவற்றுக்
மெவ்வெறுத் தீயற்கை புதழினும் வரையார்
சொல்லிய தோடர்மொழி ய்ருதி யான.

146

மேற்கூறப்பட்ட வகுமொழி முதலாகிய ஞ, ந், ம், ய், வ், உயிர் இவற்றுள் ஞ, ந், ம் என்னும் மெல்லெழுத்து. சொல்லப் பட்ட தொடர்ச்சிமொழி சம்ஹிண்கண் உறர்க்குவரீனும் நீக்க மாட்டார்கள். (எ-டு) கதிர்கெஞ்சி, கதிர்ஞ்செஞ்சி; கதிர் நுனி, கதிர்ந்துனி என வரும்.

என முன் யாவும் ஞாவும்

என வென் புள்ளிமுன் யா எம் ஞாவும்
வினையோ ரைனய எனமஞார் புலவர்.

147

‘ஞ, ஞ, இவற்றின் பீனர்ஸ், எநுபோழி முதலாகிய யா, ஞா இவ்விரண் ஒட்ட விடுசுக்கண் ஒரு தலைமுடைக் குவரும்’ என்று கூறுவர் புலவர். (எ-டு) மஸ்பாத்த, போன்யாத்த என வரும்.

என ஈறு அல்வழியில் இயல்பாதல்

மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்
வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை அல்வழித் திரியிடன் இலவே.

148

மோத்தூச்சுக்கண் வரும் எதுவு வெழுத்தும் வகுமிடத்து, நிலைமொழி யீற்றின் என்னுள்ள பி, ஏ எனத அவ்விருமெய்யும் அல்வழிப் புனர்ச்சீயில் தீர்பிடத்தை உடையனவர்கள். (எ-டு) மண்கடிது, மண்செறிது, மக்கத்து, மக்கபொது, பொன்கடிது, பொன்செறிது, பொன் பொது என வரும்.

அவை வேற்றுமையிலும் இயல்பாதல்

வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி
மேற்க நியற்கை யாவயி னுன்.

149

அவ்விடத்தின், அவ் வீரண்டு மெய்யும் நிலைமொழி யீறும் வருமிடத்து, வேற்றுமைப் புனர்ச்சிக் கண்ணும் வகுமொழி முதல் வல்லெழுத்தல்லாதன் வகுமிடத்து, மேற் கூறப்பட்ட இயல்பே புனர்ச்சீயாகும். (எ-டு) மஸ் கிட்சி, போன் கிட்சி என வரும்.

என முன் தந் க்கள் திரிதல்

லனவென வகுஷம் புள்ளி முன்னர்த்
தந் எனவரிற் றனவா குமேமே.

150

ல், ஓ திவற்றின் பீன்னர் தி, ந் திவை வரீன், தி, ந், ந், இவை முறையே ற் ன் ஆகும். (எ-டு) கல்றிது, கண்ணறு, பொன்றிது, பொன்னன்று என வரும்.

ணளமுன் தங்கமெய்டன் வாதல்

ணள வென் புள்ளிமுன் டனவெனத் தோன்றும். 151

ன் ஸ் இவற்றின் பீன்னார், த் ந் இவை வரின், அவை முறையே ட் ன் ஆகும். (எ-டு) மண்மது, மண்ணன்று, முலைது, முன்னன்று என வரும்.

2. உயிரிறு மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சி

முன்னிலை விளைச்சொல் முடிதல்

உயிரிறுகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குஙவும் உறழா குஙவு மென்று
ஆயி ரியல் வல்லெழுத்து வரினே. 152

உயிர், மெய் இவைகளை சுற்றிற்கொண்ட முன்னிலைச் சொற்கள் கிழவெமாழிடாயிருக்க, வருமொழி முதலீல் வல்லெழுத்து வரின், அவை இயல்பு உறழ்ச்சி என்னும் இரண்டு தன்மைகளை உடையன. (எ-டு) எறி கொற்று, கொனு கொற்று, நடகொற்று நடக்கொற்று, என வரும்

அதற்குச் சிறப்பு விதி

ஒளவென வருவாம் உயிரிறு சொல்லும்
ஞகவ வென்னும் புள்ளி யிறுதியும்
குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட
ஏற்றத் தோன்று முன்னிலை மொழிக்கே. 153

ஒளகரவீற்றுச் சொல்லும், ஞ், ந், ம், வ் இப் புள்ளி யீற்றுச் சொல்லும், குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட சொல்லும் முன்னிலை மொழிக்கண் முன்போலத் தோன்று. (எ-டு) பிகளவு கொற்று, கெளவுக் கொற்று; உரிஞு கொற்று உரிஞுக் கொற்று; பொருது கொற்று, பொருதுக் கொற்று; திருமு கொற்று, திருமுக் கொற்று; தெவ்வு கொற்று, தெவ்வுக் கொற்று, கடு கொற்று, கடுக் கொற்று என வரும்.

உயர்த்தினைப் பெயர் புணருமாறு

உயிரீ ரூக்ய உயர்த்தினைப் பெயரும்
புள்ளியிறுதி உயர்த்தினைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பென மொழிப, 154

உயிரையும் புள்ளியையும் இறுதியிற் கொண்ட உயர் திணைப் பெயர் நிலைமொழியாயிருக்க, வேற்றுமை அல்லது இரண்டன் கண்ணும் இயல்பு புணர்ச்சியாய் முடியும் என்பர் புலவர். (எ-இ) நம்பிகை, நம்பிபெரியன், அவன் பெருமை, அவன் பெரியன் என வரும்.

அதற்குச் சிறப்பு விதி

அவற்றுள்

இகர இறுபெயர் திரிப்பீடு னுடைத்தே.

155

அவ் வயர்திணைப் பெயர்க்குள் இகர வீற்றுப் பெயர் திரியுட் இடமுட் உள்ளது. (ஏ-இ) நம்பிப் பூ, நம்பிப் பேறு என வரும்.

விரவுப் பெயருள் இயல்பு

அஃறிணை விரவுப்பெயர் இயல்பு மாருளவே.

156

எல்லா வழியினும் அஃறிணை வீரவுப்பெயர் இயல்பாயிருத் தலும் உண்டு. (எ-இ) சாத்தன் குறிது, சாத்தன் கை என வரும்.

மூன்றும் வேற்றுமை முடிபு

புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்

தம்மி னுகிய தொழிற்சொல் மூன்வளின்

மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்

அம்முறை இரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

157

வல்லெழுத்து மிகுதி கூறப்பட்ட முறையில் துள்ள புள்ளி உயிர் இவற்றை இறுதியிற் கொண்ட சொற்கள் நிலைமொழியாகவும், அவற்றுள் ஆகிய தொழிலைக் குறிக்கும் வீணை வழுமொழியாகவுட் வரின், வேற்றுமை வழியில் இயல்பு, உறழ்ச்சு இவ்வர்ணாத்தின் கண்ணும் உரியவை உள்; அவற்றைப் போற்றல் வேண்டும். (எ-இ) காய் கோட்டப்பட்டான், புளி கோட்டப்பட்டான், புளி சாரப்பட்டான், புளி திங்டப்பட்டான், புளி பாயப்பட்டான்; இவை இப்பட்டு. குர்கோட்டப்பட்டான், குர்க்கோட்டப்பட்டான்; வளிகோட்ட பட்டான்; இவை உறழ்ச்சி.

இரண்டாம் வேற்றுமைத் திரிபு

மெல்லெழுத்து மிகுவழி வவிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்

இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும்
சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும்
சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழுத் தோன்றலும்
உயர்தினை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறினை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும்
மெய்பிறி தாக்கிடத்து இயற்கை யாதலும்
அன்ன பிறவுங் தன்னிப்பன் மருங்கின்
மெய்பெறக் கிளங்கு பொருள்வரைங் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபெண மொழிப.

158

மேல்வெலமுத்து, வல்வெலமுத்து இவை மிகவேண்டியவழி
மாறுபட்டு, வல்வெலமுத்து மேல்வெலமுத்து இவை மிகுதலும்;
இயல்பிடத்து மிகுதல் வருதலும், உயிர் மிகுதலிடத்து உயிர்
கெடுதலும், சாரியை வரவேண்டுமிடத்தில் வாராதிருத்தலும்,
சாரியை உருபு இரண்டுமிகுதலதலும், சாரியையின் உறழ்ச்சியும்,
உயர்தினை அஃறினை ஏற்றவுப்பெயர் இரண்டிடத்தும் ஐகார
வேற்றுமை ஒழியாதிருத்தலும், மெய்பிறிசாதற்கு மாருக
இயல்பாதலும், அவ்வாறுள்ளதன் பிறவும் தன்மையை
உண்மையாகக் கூறப்பட்ட பொருள்ளின்றும் பேறுபட்டு
இல்கும் இரண்டாட் வேற்றுமைக் குதிரை, அதன் பின்னர்
வினாவரின் ஆதுமென்று புலவர் கூறுவர். (எ-டு) ‘வினக்
குறைத்தான்’ என்பது மேல்வெலமுத்து மிகுவழி வல்வெலமுத்து
மிக்கது, ‘மரங்குறைத்தான்’ என்பது வல்வெலமுத்து மிகுவழி
மேல்வெலமுத்து மிக்கது. ‘தாய்க்கொலை’ என்பது இயல்பா
மிடத்ரு மிக்கது. ‘பலங்குறைத்தான்’ என்பது உயிர் மிக
உருவழி உயிர் கேட்டது. ‘வண்டு கொவர்ந்தான்’ என்பது
சாரியை உள்வழிர் சாரியை கேட்டது. ‘வண்டனைக்கொணர்ந்தான்’
என்பது சாரியை உள்வழித் தன்னுருபு கலைத்து. ‘புளி
குறைத்தார்’, ‘புளிக் குறைத்தான்’, ‘பூல் குறைத்தான்’
‘பூற்றுக்குறைக்கார்’ என இவை, சாரியை இயற்கை உறழுத்
தோன்றுன.

இகர ஐகார ஈற்று அல்வழி முடிபு

வேற்றுமை அல்வழி இஜ என்னும்
சற்றுப்பெயர்க் கிளங்கு மூவகை நிலைஇய
அவ்வதாம்
இயல்பா குஙவும் வல்வெலமுத்து மிகுஙவும்
உறழுா குஙவும் என்மனூர் புலவர்.

159

அல்வழி புணர்ச்சியின்கண், இகரவீற்றுப் பெயரும்
ஐகார வீற்றுப்பெயருந்த் நிலைமொழி பா மிகுங்கும்போது, இயல்பு

வல்லெழுத்து மிகுதி, உறந்தச் சி என்னும் மூவகை ஸ்கூலைய உடையன, என்பர் புலவர். (எ-டு) பருத்தே குறிது, அரை சிறிது; இவை இயல்பு. அலீக்கொற்றன், புலைக்கொற்றன்; இவை மிகுதி. சிலி சிறிது; சினிச் சிறிது; தினை சிறிது, தீணச்சிறிது இவை உறந்தச் சி.

இ ஐ ஈற்று ஏழாம் வேற்றுமை முடிபு

சுட்டுமுதலாகிய இகர இறுதியும்
எகரமுதல் வினாவின் இகர இறுதியும்
சுட்டுச்சினை ந்திய ஜெயன் ஈற்றுதியும்
யாவென் வினாவின் ஜெயன் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறநாகுநவும்
சொல்லிய மருங்கின் உளவென மொழிப. 160

முற்கூறப்பட்ட சுட்டெழுத்தை முதலாகவும் இகரத்தை இறுதியாகவும் கோண்ட சொந்தக்கும், எரத்தை முதலாகவும் இகரத்தை இறுதியாகவும் கோண்ட வினாச் சொந்தக்கும், சுட்டெழுத்தை நெடிலீ முதலாகவும் ஜூகாரத்தை இறுதியாகவும் கோண்ட வினாச் சொந்தக்கும், வீட்டு வெழுத்து மிகுதியையும் உறந்தியையும் கோஷ்டன் என்று புலவர் கூறுவர். (எ-டு) அதோளிக்கொண்டான், இதோளிக்கொண்டான், உதோளிக்கொண்டான், எதோளிக்கொண்டான்; சென்றுள், தந்தான், போயினுள் எனவுட்டு; ஆண்டைக்கொண்டான், அண்டைக்கொண்டான், ஊண்டைக்கொண்டான், மாண்டைக்கொண்டான் எனவும் வரும்.

நெடில்முன் குறில்முன் ஒற்றுக்கன்

நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்
குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும்
அறியத் தோன்றிய நெறியிய ஸென்ப. 161

ஸ்கூலைமாத்தீல், சுட்டெழுத்தை பின்னரும் சுற்றிலும் முன்ன ஒந்தியிய மெய் கெடுதலும் குற்றெழுத்தை பின்னர் சுற்றுமெய் இரட்டலும், அறியுமாறு தோன்றும் தன்மையன் என்று கூறுவர் புலவர். (எ-டு) கோறிது, கோன்று, மண்ணகல், போன்னகல் என வரும்.

குறில்முன் ஒற்று இரட்டாத இடம்

ஆறன் உருவினும் கான்கன் உருபினும்
கூறிய குற்றெழுற்று இரட்ட லிலை
கருகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னன். 162

நெடுமுதல் குறுகுமொழியின் பின்னர், ஆரூப் வேற்றுமை நான்காம் வேற்றுமை இவற்றின் உருபுகள் சிற்க, முற் குத்திரத்திற் கூறப்பட்ட குறியதன் பின்னருள்ள ஒற்று இரட்டாது; ஒந்றின் பின்னர் அகரம் வரும், (எ-டி) தமது, தமக்கு; நமது, நமக்கு என வரும்,

நும் என் மொழிக்கும் அவ் விதி

நும்மென் இறுதியும் அங்கிலை திரியாது.

163

ஆரூப் வேற்றுமை நான்காம் வேற்றுமை உருபுகளின் மூன்னர், நும் என்ற சொல்லின் இறுதியும் அங்கிலையில் இருங்கு மாறுபடாது. (எ-டி) நுமக்கு, நமது என வரும்.

புள்ளியிறுதி உகரம் பெருத திடம் -

உகரமொடு புணரும் புள்ளி யிறுதி

யகரமும் உயிரும் வருவதி இயறகை.

164

உகரப் பேற்ற்னீசு மடையும் புள்ளியிறுதி, தன் பின்னர் வருமொழி முதல் யகரயாயும் உயிராயுட் இருக்க இயல்பாகும். (எ-டி) உரிஞ்யாது, உரிஞ்சு அனந்தா, பொருங்யானு, பொருங் அனந்தா என வரும்.

அளபு நிறை எண்ணுப் பெயர்கள்
தம்மிற் புணருமாலு

உயிரும் புள்ளியும் இறுதி யாகி

அளவும் நிறையும் எண்ணுப் புணருமாலு

உளவெணப் பட்ட எல்லாச் சொல்லும்

தத்தங் கிளவி தம்மகப் பட்ட

முத்துத வசூலும் காலங் தோன்றின்

இத்தென்ப ஏயியன் சாரியை.

165

அளவு, நிறை, எண் இவற்றைக் குறிப்பனவும், உயிர் புள்ளி இவற்றை சம்ரித்தொண்டவுமான சிலமோழிகளுக்குத் தத்தம் இனத்தனவாயும் தம் மிற் குறைந்தனவாயுமுள்ள சொற்கள் வருமொழியாய் வருமிடத்து, ஏ என்னுஞ் சாரியை ஒத்தது என்று கூறுவர் புலவர். (எ-டி) உழக்கே யாழாக்கு, கலனே பதக்கு, தொடியே கலீச, இகாள்ளே ஜயவீ, காணியே முந்தீரீகை, காலே காணி என வரும்.

‘அரை’ என்பத்னேடு புணர்தல்

அரையென வருஷம் பால்வரை கிளவிக்குப்

புரைவ தன்றுல் சாரியை இயற்கை.

166

பகுதிச் சொல்லாகிய அரையென்னும் வருமொழிக்குச் சாரியையின் தன்மை பொருந்தாது. (எ-டி) உழக்கரை, தொடியரை, ஒன்றரை என வரும்.

குறை என்பத்னேடு புணர்தல்

குறையென் கிளவி முன்வரு காலை

நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை.

167

அளவு, நிறை. என் இவற்றைச் சூட்டும் பெயர்களின் பீன், குறை என்றது வருமொழியா யிருக்கும்போது, வேற்றுமை இயற்கை மிகுதியாகத் தோன்றும். (எ-டி) உரிக்குறை, கலக்குறை. தொடிக்குறை, சொட்குறை, காணிக்குறை, காற்குறை என வரும்.

குற்றுகர மொழிகட்குச் சாரியை

குற்றிய லுகரக் கிண்ணே சாரியை,

168

குற்றியலுகரத்தை இறுதியிற் கொண்ட அளவு, நிறை, எண் இவற்றைக் குறிக்கும் பெயருக்குப்பீன், குறை யென்னுஞ் சொல் வருமாயின் இன்னே சாரியை ஆகும். (எ-டி) உழக்கின் குறை, கழுஞ்சின் குறை, ஒன்றின் குறை என வரும்.

‘கலம்’ அத்துச் சாரியை பெறுதல்

அத்திடை வருஷங் கலமென் அளவே.

169

கலம் என்னும் அளவுப் பெயரின்கண், குறை என்பது வருமொழியாக வருமிடத்து, இடையில் அத்து வரும் (எ-டி) கலத்துக் குறை என வரும்

பனையும் காவும் இன் சாரியை பெறுதல்

பனையென் அளவுங் காவென் நிறையும்

நினையுங் காலை இன்னேடு சிவணும்.

170

குறை என்கிற சொல் முன்னால் வரும்பொழுது, பனையென் னும் அளவுப் பெயரும், கா என்னும் நிறைப் பெயரும், ஆராயுங் காலத்து இன் சாரியையைப் பெறும். (எ-டி) பனையின் குறை, காவென் குறை என வரும்.

அளவு நிறைப் பெயர்களின்
மொழி முதலாம் எழுத்துக்கள்

அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் ரெழுத்தே
அவைதாம்

கச தப என்று கமவ என்று
அகர உகரமோ டகவபென மொழிப.

அளவுப் பெயர், நிறைப் பெயர் இவ்விசெண்டற்கும் முதலாம்
உளவெனப்பட்டன ஒன்பதெழுத்துக்கள். அவைதாம் கி.சி, தி,
பி, நி, மி, வி, அ, உ எனக் கூறுவர் புலவர். (எ-இ) கலம், சாடி,
தூதை, பானை, நாழி, மன்றை, வட்டில், அகல், உழக்கு
கழுஞ்சி, சீரகம், தொடி, பலடி, கிறை, மா, வரை, அங்கை
என வரும்.

3. புறனடை

இவ்வியலுக்குப் புறனடை

சுறியல் மருங்கின் இவையிவற் றியல்பெனக்
கூறிய கீளிப் பல்லா ரெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
இத்தலை உரிய புணர்மொழி கலையே.

கலைமொழி சுற்றிச்சுக்கள் இவை இவை இயல்பெனக்
கூறப்பட்ட சேர்த்தன் பவவழிகளைச் சொல். உண்மையாயுள்ள
வழக்கொடு பொருத்தேபி புணர்மொழிகள் இத்தலை உரிய.

யாவர் யாது என்னுஞ் சொற்களின் மருங்

பலர்தி சொன்றுன் யாவ ரென்றும்
பெயரிடை வகரங் கெடுதெலும் ஏனை
ஒன்றறி சொன்றுன் யாதெதன் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன பயின்றே.

பல்ஸ்பாற் பெயரின் பின்னர் யாவரென்றும் பெயரிடையில்
வகரங்கெடுதெலும், ஒன்றங்பாற் பேர்ஸ் பின்னர் யாது
என்னுஞ் சொல்லினிடையில் உயிரோடு பொருந்திய வகரம்
வருதலும், மருங்களது முடிபின்கண் பயின்று திரியும். (எ-இ)
அவர் யார், அது யாவது என வரும்.

6. உருபியல்

[உருபேழுத்துக்களின் புணர்ச்சி இலக்கணம் கூறுவது]

1. உயிரீறுகள்

அகராறு முதலியவற்றில் வேற்றுமை யுருபிற்கு
இன் சாரியை

அது உடை ஏலை என்னும்
அப்பா லாறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற் கிண்ணே சாரியை.

அ, ஆ, உ, ஊ, ஏ, ஒன் என்னும் அப் பகுதியவாய்
ஆற்கீணயும் ஈற்றத்தோண்ட தீவிரமொழியின் இன்னர், வேற்
நூல்மயிருபு சாரின், இடையில் வருஞ் சாரியை இன்னே மாகும்.
(எ-இ) விளவினை விளவினேடு; விளவித்து; விளவைனது; விள
வீன் கன்; பலாவினை, பவாவினேடு; கடுவினை, கடுவினேடு;
கழுவினை, கழுஷ்வினேடு; சேவினை, சேவினேடு; வெளவினை,
வெளவினேடு என வரும்.

அகர ஈற்றுப் பன்மைப் பெயர்கட்கு வற்றுச் சாரியை

பல்லவை நுதலிய அகர இறுபெயர்
வற்றினேடு சிவனால் எச்ச மின்றே.

பன்மைப் பொகுளைக் குறிப்பதும். அகரத்தை இறுதியீற்
கொண்டதுமான், பெயர் வேற்றுமை உருபின் முன்னர்
வற்றுச் சாரியை பொகுந்தும். (எ-இ) பல்லவர்க்கை, பல்லவம்
ரேடு; உள்ளவற்கை. உள்ளவற்றேடு; இக்கலைக்கை, இல்லவற்
ரேடு; சில்லவற்கை. சில்லவற்றேடு என வரும்

யா என்னும் வீசுவுகளும் வற்றுச் சாரியை

யாவென் வினாவும் ஆயியல் திரியாது

175

யா என்ற வீசுபொயரும் வற்றுச் சாரியை பெறுதலீல்
நில் தும் மாதுபடாது (எ-இ) யாவற்கை; யாவற்றேடு என
வரும்.

உகர வீற்றுச் சுட்டுக்கு அன் சாரியை

சுட்டுமுதலுகரம் அன்னெடு சிவணி

ஒட்டிய மெய்யொழித்து உகரங் கெடுமே.

177

சுட்டை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல் அன் சாரியை யோடு பொருந்த, அவ் ஏகரம் ஒட்டிய மெய்யை நீக்கித் தான் கெடும். (எ-டு) அதனை, அதனெடு; இதனை, இதனெடு; உதனை, உதனெடு என வரும்.

ஜகார ஈற்றிக்கு வற்றுச் சாரியை

சுட்டுமுதலாகிய ஜெயன் ஃடார்

வற்றெடு சிவணி நிற்றலும் உரித்தே.

178

சுட்டை முதலாகவும் ஜகாரத்தை சருகவும் உடைய சொல் வேற்றுமையுருபிள் முன்னர் வற்றுச்சாரியை பெறுதலும் உரித்து. (எ-டு) அவையற்றோ, அவையற்றேருபி; இவையற்றை இவையற்றேரு; உவையற்றை உவையற்றேரு என வரும்

யாவென் வினாவின் ஜுக்கும் வற்றுச் சாரியை

யாவென் வினாவின் ஜெயன் இறுதியும்

ஆயியல் டீரியா தென்மனூர் புலவர்

ஆவயின் வகரம் ஜெயாடுங் கெடுமே.

179

யாவை என்னும் வீலூப் பெயரும் அத்தன்மையினின் றும் மாறுட்டாது என்று கூறுவர் புலவர்; அவ்விடத்து வகரம் ஜகாரத்தோடுங் கெடும். (எ-டு) யாவற்றை, யாவற்றேரு என ஒட்டுக்

நீ என்னும் ஈகார ஈற்றுப் பெயர்க்கு எகர வொற்று

நீயென் ஒரு பெயர் கெடுமுதல் குறுகும்

ஆவயின் எகரம் ஒற்று குமமே.

180

நீ என்னும் ஒரு பெயராகிய கெடில், முதல் வேற்றுமையுருபிள் முன்னர்க் குறுகும். அவ்விடத்தில் எகர வொற்று வரும். (எ-டு) சின்னை, சின்னெடு எனச் செய்கையறிந்து ஒட்டுக்

ஜகார ஈற்றுக்கு ஒன் சாரியை

ஜகார இறுதிக்கு ஒன்னே சாரியை.

181

ஒகாரத்தை இறுதியாகக் கொண்ட சொற்கு வேற்றுமையுருபிள் முன்னர் ஒன் என்றுஞ் சாரியையே வரும். (எ-டு) கோஒட்டா, கோ ஜ எனுடு என ஒட்டுக்

அகர ஆகார ஈற்றுப் பெயர்க்கு அத்துச் சாரியை

அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு

அத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே.

182

ஏழாம் வேற்றுமையுருபு அகர ஆகாரவீற்று மரப்பெயரின் கண் வரின், அஃது அத்துச்சாரியை யோடும் பொருங்கும். (எ-டு) விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும்.

2. மெய்யீறுகள்

ஞ ந மெய் ஈற்றுக்கு இன் சாரியை

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை.

183

ஞ், ந் இவற்றை ஈற்றிற்கொண்ட சொற்கு, வேற்றுமை யுருப்பு முன்னர் இன் சாரியையே வரும் (எ-டு) உரிஞ்சீன், உரிஞ்சீனாடு, பொருஷீன், பொருஷீஞாடு என ஒட்டுக்.

வகர ஈற்றுச் சுட்டுக்கு வற்றுச் சாரியை

சுட்டு முதல் வகும் ஜூயும் மெய்யும்

கெட்ட இறுதி யியல்த்திரி பின்றே.

184

சுட்டெழுத்தை முதலாகவும், வகரவொற்றை இறுதியாகவுங் கொண்ட சொல், ஜூயு மெய்யுங்கெட்ட ஜூகார வீற்றுச்சொல்லின் இயல்பில் நின்றும் மாறுதலின்று. அஃதாவது வற்றுச் சாரியை பெறும். (எ-டு) அவற்றை, அவற்றெழுடு; இவற்றை, இவற்றெழுடு; உவற்றை, உவற்றெழுடு என ஒட்டுக்.

ஏனை வகர ஈற்றுக்கு இன் சாரியை

ஏனை வகும் இன்னென்டு சிவணும்.

185

ஏனை வகர வீற்றுப்பெயர் இன்சாரியையோடு பொருங்கும். (எ-டு) தெவ்விஞீ, தெவ்விஞாடு என ஒட்டுக்.

மகர ஈற்றுக்கு அத்துச் சாரியை

மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.

186

மகரத்தை இறுதியிற் கொண்ட சொல்லின் முன்னர் வேற்றுமை யுருபுவரின் அத்துச் சாரியையே வரும். (எ-டு) மரத்தை, மரத்தொடு என வரும்.

சில மகராறு இன் சாரியை பெறுதல்

இன்னிடை வருஷம் மொழியுமா ருளவே.

187

மார வீற்றுச் சொற்களுள், இச் சாரியை இடையில்
வருகின்ற சொற்களும் உள். (எ-டி) உ
என ஒட்டுக.

நும் என்னும் மகரவீற்றுப் பெயர்
சாரியை பெருமை

நும்மென் இறுதி இயற்கை யாகும்.

188

‘நும்’ என்னும் மகரவீறு மேற்கூறிப் அத்தும் இன்னும்
பெருது இயல்பாய் முடியும். (எ-டி) நும்மை, நும்மோடு
என ஒட்டுக.

தாம், நாம், யாம் என்னும் மகராறுகளும் அன்ன

தாம்காம் என்னும் மகர இறுதியும்

யாமென் இறுதியும் அங்கே ரண்ன

ஆன ஆகும் யாமென் இறுதி

ஆவயின் மகரமெய் கெடுதல் வேண்டும்

ஏனை இரண்டும் கெடுமுதல் குறுகும்.

189

தாடி, நாடி என்னும் மகரவீற்றுச் சொற்களும், யாம்
என்னும் மகரவீற்றுச் சொல்லும் வேற்றுமை யுருபு பின்வரின்
சாரியை பெறுத தீட்டுத்தக்காக விருக்குத். தாடி என்னும்
மகரவீறுதிச் சேல்லின்கண் உள்ள ஒகாரட் எக்ரமாகும். அவ்
விடத்து மகர வொற்றுக் கெடும். ஏனை இரண்டுங்கண் உள்ள
கெடு முபல் குறுகும் (எ.டி) தம்மை, தம்மோடு; கம்மை,
கம்மோடு; எம்மை, எம்மோடு என ஒட்டுக.

எல்லாம் என்னும் மகர ஈற்றிற்கு வற்றும் உம்மும்

எல்லா மென்னும் இறுதி முன்னர்

வந்தென் சாரியை முற்றத் தோன்றும்

உம்மை கிளையும் இறுதி யான,

190

‘எல்லாம்’ என்னும் மகரவீற்றுச் சோல்முன் வேற்றுமை
யுருபுயோன் இடையில் வற்றுச் சாரியை முழுதுங் தோன்றும்;
இறுதிக்கண் உம்மை கிளைபெறும். (எ.டி) எல்லாவற்றையும்.
எல்லாவற்றையும் என ஒட்டுக.

உயர்தினையில் ‘அது’ நம் சாரியை பெறுதல்

உயர்தினையாயின் நம்மிடை வருமே.

191

‘எல்லாம்’ என்னுஞ் சொல் உயர்தினையாய் இருக்குமிடத்து வேற்றுமையுருபின் முன்னர், நம் வரும். இறதிக்கண் உம்மை கீலைபெறும். (ஏ-டி) எல்லா நம்மையும், எல்லா நம் மொடும் என ஓட்டுக.

எல்லாரும் எல்லீரும் என்னும் மகராறுகளின் முடிபு

எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும்
இந்றும் உகரமுப் கெடுமென மொழிப
விற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை விலையும் இறுதி யான
தம்மிடை வருங்ம் படர்க்கை மேன
நும்மிடை வருங்ம் முன்னிலை மொழிக்கே.

192

எல்லாரும் என்னும் படர்க்கையுணர்த்து மகரவீற்றுச் சொல்லின்கண் னும், எல்லீரும் என்னும் முன்னிலையுணர்த்தும் மகரவீற்றுச் சொல்லின்கண் னும், பென் வேற்றுமையுருபு வரின், ஈற்றிலுள்ள உம் கெட்டுரீ-நிற்க, வேற்றுமை யுருபின் பிறகு இறுதியின்கண் உம் சிற்குமென்றும், பகுக்கும் வேற்றுமை யுருபிழக்கும் இடையில் படர்க்கைச் சொல்லின்கண் தம் என்பதும், முன்னிலைச் சொல்லின்கண் நும் என்பதும் வருமென்றும் புலவர் கூறுவர். (ஏ-டி) எல்லார் தம்மையும், எல்லார் தம் மொடும்; எல்லீர் நும் நம்மும், எல்லீர் நும்மொடும் என ஓட்டுக.

தான், யான் என்னும் னகரவீற்றுப் பெயர்கள் சாரியை பெருமை

தான்யான் என்னும் ஆயி ரிறுதியும்
மேன்குப் பெயர்களும் வேறுபா டிலவே.

193

தான் யான் என்னும் ஒவ்வொன்றே நகரவீற்றுச் சொற் களும், மேற்கூறப்பட்டதாம். நாடு, யாம் என்னும் டெயரோடு வேறுபாட்டினை உடையவல்ல. (ஏ-டி) தன்னை, தன்னுடை; என்கோ, என்கோடு என ஓட்டுக.

5

அழன் புழன் என்னும் னகர ஈறுகள்
அத்தும் இன்னும் பெறுதல்

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
இத்த தென்ப உணரு மோரே.

194

அழன் புழன் என்னும் இரண்டு சொற்களுக்கும் பின்னர், வேற்றுமையுருபு, வரின், அத்து இன் என்னுஞ் சாரியைகள் உறழச்சியாகத் தோன்றுதல் பொருந்துமென்று உணர்ச்சோர் கூறுவார். (எடு) அழத்தை, அழத்தொடு; அழனினை, அழனி நெடு; புழத்தை, புழத்தொடு; புழனினை, புழனிநெடு என ஒட்டுக.

3. முற்றுகர குற்றுகர ஈறுகள்

'ஏழு' என்னும் எண்ணுப்பெயர்க்கு அன் சாரியை

அன்னென் சாரியை ஏழன் இறுதி
முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப.

195

ஏழ் என்னுஞ் சொல்லின் இறுதியின் பீன்னர் வேற்றுமையுருபு வரின், இடையில் அன் சாரியை தோன்றும் இபற்கையுடையது என்று கூறுவார். (எடு) ஏழனை, ஏழுநெடு என ஒட்டுக.

குற்றுகர ஈற்றிற்கு இன் சாரியை

குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன்னென் சாரியை.

196

குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட சொற்களின் முன்னர், வேற்றுமையுருபு வரின் இன் சாரியை தோன்றும். (எடு) வரகினை, வரகிநெடு; நாகினை, நாகிநெடு என ஒட்டுக.

சில குற்றுகர ஈறுகள் இரட்டி முடிதல்

நெட்டெடுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பான் மொழிகள் அல்வழி யான்.

197

கெட்டெழுத்தைக் கொண்ட சுரையுத்து ஒரு மொழியின் பின்னர், வேற்றுமையுருபு வரின் குற்றியலுகரத்தென் பற்றுக் கோடாகிய ஒற்று மிகும், இனவொற்று மிகாச் சொற்களில்வாத விடத்து. (எ-டு) யாட்டை, யாட்டோடு என வரும்.

இரட்டி முடிவன சாரியை பெருமை

அவைதாம்,

இயற்கைய வாகும் செயற்கைய என்ப.

198

அவ் வொற்றுமிகுஞ் சொற்கள், சாரியை பெருது இயல்பாய் கீற்குக் தன்மையன என்பர். (எ-டு) யாட்டை, யாட்டோடு என ஒட்டுக.

குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர்க்கு அன் சாரியை

எண்ணின் இறுதி அன்னெடு சிவனும்.

199

எண்ணுப் பெயர்களினது குற்றுகரவீறு அன் சாரியையாடு போகுக்கும். (எ-டு) ஒன்றைச், ஒன்றனேடு, இரண்டனை, இரண்டனேடு என ஒட்டுக.

ஒருபங்கு முதலிய குற்றுகர ஈறுகள்

அன் சாரியையும் பெறுதல்

ஒன்றுமுத லாகப் பத்தார்ந்து வருஷம்
எல்லா எண்ணுயுஞ் சொல்லுங் காலை
ஆணிடை வரினும் மான மில்கை
அஃதென கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பல்கான் மெய்யே.

200

பத்தால் தொடர்ந்து வரப்படும், ஒன்று முதலான எல்லா எண்ணையும் வேற்றுமையுருபின் முன்னர்ச் சொல்லுங் காலத்தில், ஆன் சாரியை இடையீல் வரினுங் குற்றமில்கை. அப்போது, அஃது எண்ணுஞ் சொல் கெடும்; பகர வொற்று நிற்கும். (எ-டு) ஒருபானை, ஒருபானெடு; ஒருபல்தீனை, ஒரு பல்தெடு; இருபல்தீனை, இருபல்தெனுடு என ஒட்டுக.

யாது, அஃது எண்ணும் குற்றுகர ஈறுகட்கு

அன் சாரியை

யாதென் இறுதியும் சுட்டுமுத லாகிய
ஆய்த இறுதியும் அன்னெடு சிவனும்

ஆய்தம் கெடுதல் ஆவயி னன.

201

யாது என்னும் குற்றிய தூகர விறுதிச் சொல்லும், சுட்டை முதலிலும் ஆய்தம்தை இடையிலுங் கோண்ட குற்றியதுகர விறுதிச் சொற்களும், வேற்றுமையுருபின் முன்னர் அன் சாரியை யோடு பொருந்துப்; அவ்விடத்து ஆய்தங் கெடும். (எ-ட) யாதனை, யாத தெடு; அதனை அதனெடு; இதனை, இதனெடு; உதனை, உதனெடு என ஒட்டுக.

குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர் ஏழனுருபிற்
சாரியை பெருமலும் வருதல்

ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்க்
சாரியைக் கிளை இயற்கையு மாகும்
ஆவயின் இறுதி மெட்டொடுங் கெடுமே.

202

திசைப்பெயர்ன் பின்னர் ஏழாம் பேவற்றுமையுருபு வரின் சாரியை இயல்பாகவும் இருக்கும். அவ்விடத்துக் குற்றியதுகரத் திருதி அதன் பற்றுக்கோட்டுடன் கெடுமே. (எ-ட) வடக்கின் கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும்; வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும்

4. புறனடை

இவ்விடவின் புறனடை

புன்னி யிறுதியம் உயிரிறு கிளையும்
சுகாா ஸ ஆல் ஏக்கை வெல்லாம்
தெருஸ் எடை உருடோடு சிவளிச்
சாரியை கிளையும் கடப்பா டிலவே.

203

புன்னியிறுதி சேர்த்துப், உயிரீற்றுச் சொற்களுக்கும் சொல்லப் பேற்றவற்றை கூகி. எஞ்சை சொற்களைவும், ஆராயுமிடத்து, உருபொடு பொருந்தும்பொது சாரியையோடு நிலைபேற வேண்டும் என்றும் கட்டடயமில்லை. (எ-ட) மண்ணீரை, மண்ணீரை, கேவினை, கேவையை, நார்னை, நாரை, கல்லினை, கல்லினை, நூல்லினை, நூல்லை; கிளியீனை கிளியை; போட்டினை, போட்டை; பாத்தினை பாதை; தீயீனை தீயை; காட்டினை, காட்டையை என ஒட்டுக.

7. உயிர் மயங்கியல்

[உயிரிழுகளின் புணர்ச்சி யிலக்கணம் உளர்த்துவது]

1. அகரவீறு

அல்வழியில் அகர ஈற்றுட்பெயர் புணருமாறு

அகர இறுதிப் பெயர்களை முன்னர்
 வேற்றுமை யல்வழிக் கசதப தோன்றின்
 தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே.

204

அகரத்தை இறுதியீற் கொண்ட பெயர்ச்சொல்லின்
 பின்னர், வருமொழி முதலில் கசதப திவை வரின், அல்வழிக்கண்,
 அவற்றை ஒத்த ஒற்று இடையீல் மிகும். (எ-டு) விளக்குறிது;
 மகக் குறிது, வீச்சிற்கு, மக்கிற்குறிது; விளத்தீது மகத்தீது;
 விளப்பெரிது, மகப்பெரிது என வரும்.

அகரவீற்று வினைச்சொல்லும் இடைச் சொல்லும்

வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
 எனவென் எச்சமும் சட்டின் இறுதியும்
 ஆங்க என்னும் உரையகைக் கிளவியும்
 ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

205

அகரவீற்று வினைபெயச்சமும். அகரவீற்று உவமவுருபும்,
 என என்னும் எச்சமும், அகரச் சட்டும், ஆங்க என்னும் உரை
 யகைச் சொல்லும் நிலைமொழியாய் வருமிடத்து, வருமொழி
 முதலில் கசதப வரின் முதற்குத்தெரத்தீற் கூறப்பட்ட வல்
 லெழுத்து மிகுந்து முடியும். (எ-டி) உணக்கொண்டான், தினக்
 கொண்டான், உணக்கொள்ளுன், தினக்கென்றான், உணத்
 தந்தான், உணப் போயிலுன், தினத் தந்தான், தினப்
 போயினுன், புவிபோலக் கொன்றான், கொள்ளினாக் கொண்டான்,
 அக்கொற்றான், அச்சாந்தன். அந்தெவன், அப்புதன்,
 என வரும்.

சுட்டின்முன் ஞா ம மெய்

சுட்டின் முன்னர் ஞா ம த் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

206

அகரச் சுட்டு நிலைமொழியாயிருக்க, வருமொழி முதலில்
ஞா ம க்கள் தோன்றினால், அவற்றையொட்டிய ஒற்று இடை
யில் மிகுதல் வேண்டும். (எ-டு) அஞ்ஞாலம், அங்ஞால், அம்
மணி என வரும்.

சுட்டின்முன் ய வ மெய்

யவமுன் வரினே வகரம் ஒற்றும்.

207

யகர வகரம் முதல்மொழியாகச் சுட்டின் முன்னே வரின்,
இடைக்கண் வகரம் ஒற்றாகும். (எ-டு) அவ்யாழ், அவ்வளைன
வரும்.

சுட்டின்முன் உயிர்

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.

208

அகரச் சுட்டின் பின்னர் உயிர் வந்தாலும், அத் தன்மை
திரியாது. (எ-டு) அவ்வாடை, அவ்வாண்டை என வரும்.

செய்யுளில் சுட்டு நிஞாதல்

கீட வருதல் செய்யுளுள் உரித்தே.

209

அகரச் சுட்டு சிள்ளுஷ்டுதல் செய்யுளுக்கு உரிமையாகும்.
(எ-டு) ஆயிர திணையீ னிசைக்குமென சொல்லே.

சாவ என்னுஞ் சொல்

சாவ என்னும் செய்வென் எச்சத்து
இறுதி வகரங் கெடுதலும் உரித்தே.

210

சாவ என்னுஞ் செய்வெனைச் சத்தின் இறுதியில் உள்ள
வகரங் கெடுதலும் உண்டு. (எ-டு) சாக்குத்தினுன், சாச்சீரினுன்
சாத்தகர்த்தான், சாப்புடைத்தான் வரும்.

இயல்பாகும் அகர ஈற்றுச் சொற்கள்

அன்ன என்னும் உவமக் கிளவியும்
அன்மை சுட்டிய வினிநிலைக் கிளவியும்

செய்ம்மன என்னும் தொழிலிறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும்
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும்
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்
பலவற் றியுதிப் பெயர்க்கொடை ஊப்பட
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப. 211

அகர வீற்றுச் சொற்களாகிய, அன்ன என்னும் உவம
உருபும், அண்மை வினிச் சொற்களும், செய்ம்மன என்னும் வினை
மூற்றும், ஏவலோடு பொருட்டிய வியங்கோள் வினைமூற்றும்,
செய்த என்னும் பெயரெஞ்சமும், செய்யிய என்னும் வினை
யெச்சமும், கேள் எனச் சொல்லுத்தற்கண் வரும் அம்ம என்னும்
இடைச் சொல்லும், பலவற்றைக் குறிக்கும் அகரவீற்றுப் பெய
ரும், உட்பட அவ்வெல்லாச் சொற்களும் நிலைமொழியாய் ரீற்க,
வருமொழியில் முதலில் கசதபத் தோன்றவரும் புனர்ச்சி, இயல்பாக
முடியுமென்று கூறுவர் ஆசிரியர். (எ.டி) பொன் அன்ன
குதிரை, செங்காய், தகர், பன்றி எனவும்; ஊச கோள், செல்,
தா, போ எனவும், உண்மொன குதிரை, செங்காய், தகர், பன்றி,
எனவும்; செல்க குதிரை, செங்காய், தகர், பன்றி எனவும்;
உண்ட குதிரை, செங்காய், தகர், பன்றி, எனவும்;
இதன் எதிர்மறை உண்ணுத குதிரை எனவும்; இதன் குறிப்பு
நல்ல குதிரை, செங் காய் எனவும்; உண்ணிய கொண்டான்,
சென்றுன், தந்தான், போயினுன் எனவும்; அம்ம கொற்ற,
சாத்தா, தேவா, பூதா எனவும்; பல குதிரை, செங்காய், தகர்,
பன்றி எனவும் வரும்.

வாழிய என்னுஞ் சொல்

வாழிய வென்னுஞ் சேயென் கிளவி
இறுதி யகரங் கெடுதலும் உரித்தே. 212

வாழிய என்னுஞ் சேய்மையில் உள்ள வாழுங்காலத்தை
உணர்த்துஞ் சொல் நிலைமொழியா யிருக்க, இறுதியில் உள்ள
யகரங் கெடுதலும் உண்டு. (எ.டி) ‘வாழி கொற்று’ என வரும்.

‘அம்ம’ என்னும் சொல்லுக்கு மேலும் ஒரு விதி

உரைப்பொருட் கிளவி நிட்டமும் வரையார். 213

அம்ம என்பதன் அகரவீறுதயீன் நிட்டத்தையும் புலவர்
கள் நீக்க மாட்டார்கள். (எ.டி) ‘அம்மா கொற்று’ என வரும்.

பல என்னுஞ் சொல்

பலவற் றிறுதி நீடுமொழி உளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழியான.

214

பலவற்றைக் குறிக்கும் அகரவிறுதிச் சொற்களுள் அகரம் நீருகின்ற மொழிகளும் செய்யுட்கள் பொருந்திய தொடர் மொழிக்கண் உள். (எ-டு) “பலாஅஞ் சிலாஅ மென்மனோ டுலவர்” என வரும்.

பல சில என்னுஞ் சொற்கள்

தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்
லகரம் றகரவொற் றுதலு முரித்தே.

215

தொடர்மொழி யல்லாதனவும், பலவற்றைக் குறிப்பனவு மான அகரவிறுதிச் சொற்கள், தம்முன் தாம் வரின், லகரம் றகர வொற்றுதலும் உரீத்து. (எ-டு) பற் பல, சிற் சில என வரும்.

அவற்றிற்கு மேலும் ஒரு முடிபு

வல்லெழுத் தியற்கை உறழுத் தோன்றும்.

216

பலவற்றைக் குறிக்குஞ் சொற்கள், தம்முன் தாம் வரின், வரு மொழி வல்லெழுத்தின் மூன்னருள் இயற்கை உறழும். (எ-டு) பல பல, பலப்பல; சில சில, சிலச் சில என வரும்.

வேற்றுமையில் அகர வீறு

வேற்றுமைக் கண்ணும் அதனே ரந்றே.

217

அகரவிறுதிப் பெயர் ந்க்லோழோழியிருக்க, பீன் னர்க, ச, த, ப தோன்றினால், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அஃது உல்வழிப் புணர்ச்சியோடு ஒரு தன்மையடையதாக விருக்கும். அஃதாவது, தத்ரம் ஒற்று அடை மிகுந்து முடியும். (எ-டு) இரு விளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என வரும்.

மரப்பெயர்க்குப் பிறிது விதி

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

218

வேற்றுமைப் புணர்ச்சிக்கண், அகரவிறுதி மரப்பெயர்ச் சொல்லேன் பீன்னர் கசதபத் தோன்றின், இடையில், அவற்

றிற்கு இனமாகிய மெல்லெழுத்து மிகும். (எ-८) விளங்கோடு, வீளஞ்செதில்; தோல், பூ. என வரும்.

மக என்னும் பெயர்

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை.

219

வேற்றுமைப் புணர்ச்சிக்கண், மக என்னும் அகரவீற்றுப் பெயர்க்குப் பின்னர் க, ச, த, ப வரின், டையில் இன் சாரியை வரும். (எ-९) மகவின்கை; செவி, தலை, புறம் என வரும்.

அத்து அங்கே வரினும் வரைநிலை இல்லை

அத்தவண் வரினும் வரைநிலை இன்றே.

220

அங்கு, அத்துச் சாரியை வரினும் சிக்கப்பட மாட்டாது. (எ-१०) மகத்துக்கை; செவி, தலை, புறம் என வரும்

அகர ஈற்றுப் பண்மைச் சொற்கள்

பலவற் றிறுதி உருவியல் நிலையும்.

221

பலவற்றைக் குறிக்கும் அகரவீறுதீச் சொல், பின்னர்க் கசதபத் தோன்றின் உருடுபுணர்ச்சியின் தன்மையில் சிற்கும், (எ-११) பலவற்றுக் கோடு; செவி, தலை, புறம் என வருக.

2. ஆகார ஈறு

அல்வழியில் ஆகார ஈற்றுப் பெயர்

ஆகார இறுதி அகர இயற்றே.

222

ஆகாரவீறுதீப் பெயரின் பின்னர் சுதபத் தோன்றின், அல்வழிப் புணர்ச்சியில் அஃது அகரவீறுதீப் பெயரின் தன்மைத் தாகும் (அஃதாவது ஒற்று இடையில் மிதம்.) (எ-१२) தாராக் கட்டு; சிற்து, திது, பெரிது என வரும்.

ஆகார ஈற்று விளை

செய்யா வென்னும் விளையெழுஞ்சு கிளவியும்

அவ்வியல் திரியா தென்மனுர் புலவர்.

223

செய்யா என்னும் விளையெச்சமும் ஆகார வீற்றுப் பெயர்ச் சொல்லின் தன்மையில் நீரீயாது என்று கூறுவர்

புவர். (எ-இ) உண்ணாக் கொண்டான்; சென்றுன், தந்தான், போயினான் என வரும்.

உம்மைத் தொகை முடிபு

உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி
மெய்ம்மை யாக அகரம் மிகுமே. 224

இருபெயர் உம்மைத் தொகையீன் ஸிலைமொழியீறு ஆகாரமா
யிருக்க, வருமொழி கசத் பக்களில் தொடங்க, ஆகாரத்தின்
பின்னர் உண்ணமயாக அகரம் மிகும் (எ-இ) உவா அப்பதினான்கு,
இரா அப் பகல் என வரும்.

இயல்பாகும் ஆகார ஈற்றுச் சொற்கள்

ஆவு மாவும் வினிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த உரையசை மியாவும்
தன்தொழில் உரைக்கும் வினுவின் கிளவியோடு
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப. 225

ஆ, மா, என்னுஞ் சொற்களும், ஆகாரவீற்று வினிப்
பெயரும், மா என்னும் வினுப்பெயரும், பலவற்றைக் குறிக்கும்,
ஆகார வீற்றுச் சொற்களும்; முள்ளிலையசைச் சொல்லாகிய
மியா என்னும் இடைச் சொல்லும், கூறுவோன் தொழிலைக்
குறிக்கும் வினுக்களும்; ஆகிய அவ்வணைத்தும் அல்வழிக்கண் வரு
மொழி முதல் கசபக் களையிருக்க, இயல்புபுணர்ச்சி பெறு
மெனக் கூறுவர் புலவர். (எ-இ), ஆ குறிது, சிறிது, திது,
பெரிது, எனவும்; மா குறிது, சிறிது, திது, பெரிது,
எனவும் ஜரா கொள், சொல், தா, போ எனவும்
வரும்; மா ஒறிப, சிறிப தீப, பெரிய எனவும்; உண்ணு
குதியை, சென்னாய், தகர், பன்றி எனவும்; கேண்மியா கொற்று, சாத்தா,
ஶா, புதா எனவும் வரும்.

வேற்றுமையில் ஆகார ஈறு

வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே. 226

ஆகார இறுதிப்பெயர் வேற்றுமைவழியும் அகர வீறுதிப்
பெயரோடு ஒரு தலைமைத்து. (எ ①) தாாக் கால்; சிறகு,
தலை, புறம் என வரும்.

குறிற்கீழ் ஆகாரமும் தனி ஆகாரமும்

குறியதன் முன்னரும் ஒரெழுத்து மொழிக்கும்

அறியத் தோன்றும் அகரக் கிளவி.

227

குற்றெழுத்தன் பின்னருள்ள, ஆகாரவீற்றுச் சொற்கும், ஆகாரவீற்று ஒரெழுத்து மொழிக்கும் பின்னர், கசதப் தோன்றின். இடையில் அகரம் விளங்கத் தோன்றும். (எ-டு)பலா அக் கோடு, செதிள், தோல், பூ எனவும்; கா அக் குறை, செய்கை, தலை, புறப் எனவும் வரும்.

இரா என்னுஞ் சொல்

இராவென் கிளவிக் ககர் மில்லை.

228

இரா என்னும் ஆகாரவீற்றுச் சொல்லிற்கு முன் குறிய அகரப் பேறு இல்லை. (எ-டு) கூராக் கொண்டான் என வரும்.

நிலா என்னுஞ் சொல்

நிலாவென் கிளவி அத்தொடு சிவணும்.

229

நிலா என்னுஞ் சொல் அத்துச் சாரியையோடு பொருங்கி முடியும். (எ-டு) நிலாத்துக் கோண்டான்; சென்றுன், தந்தான், போயினுன் என வரும்.

சில மரப் பெயர்கள்

யாமரக் கிளவியும் பிடாவுங் தளாவும்

ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே,

230

யா என்னும் மரத்தைக் குறிக்குஞ் சொல்லும், பிடா, தளா என்னுஞ் சோற்களுமாயிய அட் முப்பெயர்க்கும், வருமொழி முதலீல் கசதப் தோன்றின், இடையில் வல்லெழுத்து மிகுங்கு முடியும். (எ-டு) யா அங்கோடு, பிடா அங்கோடு, தளா அங்கோடு, செதிள், தோல், பூ, என வரும்.

அவற்றிற்கு மேலும் ஒரு முடிபு

வல்லெழுத்து மிகினு மான மில்லை.

231

அம் முப் பெயர்க்கும் கசதப்ப் பின்னர் வரின், வல்லெழுத்து மிகினுங் குற்றமில்லை. (எ-டு) யா அக் கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு, செதிள், தோல், பூ என வரும்; யா வின்கோடு பிடாவின் கோடு, தளாவின் கோடு என வரும்.

மா என்னும் மரப்பெயரும் ஆ மா என்னும் விலங்கின் பெயர்களும்

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
ஆழுப் பெயரும் அவற்றே ரண்ண
அகரம் வல்லெழுத் தலவைவன் நிலையா
னக; ம் ஒற்றும் ஆவும் மாவும்.

232

மா என்னும் மரத்தைக் குறிச்குஞ் சொல்லும், ஆ, மா என்னுஞ் சொற்களுமாகிய அம் முப்பெயரும், யா, பிடா, தளா இவற்றேடு ஒரு தன்மைப்பட்டன. அவற்றுள் ஆ, மா இவ் வீரன்டன் கண்ணும். அகரமும் வல்லெழுத்தும் நிலையாதிருக்க, எகர வொற்று வரும். (எ-டு) மாசுங் கோடு, செதிள், தோல் பூ எனவும்; ஆன் கோடு, மான் கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும்.

‘ஆன்’ என்னுஞ் சொல்

ஆகென்ற நகரமொடு நிலையிடன் உடைத்தே. 233

ஆவீன் எகரவொற்று அகரமோடும் பொருங்குமிடலுண்டு. (எ-டு) ‘ஆன தெய் தெய் தெளிந்து கான சீவி’ என வரும்,

ஆன்முன் வருங்கம் ஈகாரம் பகரம்
தான்மிகத் தோன்றிக் குறுலும் உரித்தே. 234

ஆவீன் பின்னர் வரும் ஈகார ஓமறிய பகரம், தான் மீகுங்கு குன்றலுமரித்து. (எ-டு) ஆப்பி என வரும்.

சிலவற்றிற்கு உகரப் பேறு

குறியதன் இறுதிச் சிளைகெட உகரம்
அறிய வருதல் செய்யுகுஞ் உரித்தே. 235

குத்தெழுத்தேன் ஈகார் வரும் ஆகார வீறுதியின் சிளைய அகரம் கேட்ட, உகரம் விளக்க வருதல் செய்யுளின்கண் உரித்து. (எ-டு) “இறவுப் புறத்தன்ன பினர்படு தடவுமுதல்”, என வரும்.

3. இகர ஈறு

வேற்றுமையில் இகரவீற்றுப் பெயர்

இகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.

இகரத்தை ஈற்றிற்கொண்ட பெயரின் பின்னர் கசதபத்தோன்

றன், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்து மிகுந்து முடியும்.
(எ-டு) கிளிக்கால்; சிறது, தலை, புறம் என வரும்.

இகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்

இனிஅணி என்னும் காலையும் இடனும்
வினையெஞ்சு கிளிவியுஞ் சுட்டும் அன்ன. 237

இனி என்றும் அணி என்றுஞ் சொல்லப்படுகின்ற சாலத் தையும் இடத்தையும் உணரவின்ற இனி அணி என்னும் இடைச் சொந்தஞாம், விளையெச்சமும், இகரச்சுட்டும் கிளையொழி யாயிருக்கப், பின்னர்க் கசதபத்தீதாற்றும், மீற கூறியவாறேயாகும். (எ-டு) இனிக்கோண்டான்; அனிக்கோண்டான், சென்றுன், தந்தான் போயிருங் எனவும்; தெடிக்கோண்டான், சென்றுன், தந்தான், போயிருங் எனவும்; இக்கோற்றன், சாத்தன் தேவன், புதன் எனவும் வரும்

இன்றி என்னுஞ் சொல்

இன்றி என்னுஞ் வினையெஞ் சிறுதி
இன்றி இகரம் உகரம் ஆதல்

தொன்றியல் மருங்கின் செய்யுஞன் உரித்தே. 238

இன்றி என்னும் வினையெஞ்சுட்டின் இறுதீக்கன் நீங்ற இகரம் உகரமாதல், தொன்று தொட்டு வந்த வழக்கில் செய்யுட்கள் உள்ளது. (எ-டு) “உப்பின்று புற்கை உங்கமா கொற்கை யோனே” என வரும்.

சுட்டுப் பெயர்

சுட்டி னியற்கை ஹற்கிளங் தற்றே.

239

இசுசுட்டின் இப் ப்ரை முன் கூறப்பட்டதன் தன்மையை உடையது. (எ-டு) தின்துளைச் சீக்துல், இட்மணி எனவும்; இவ்வாழ் இவ்வாட்டு எனவுடை; இவ்வடை, இவ்வாடை, இவ்வெளுவடை எனவும்; சுவர்க்கு எனவும் வரும்.

தூண்டி முன் பதக்கு

பந்தக்குமுன் வரினே தூண்டிக் கிளாவி

முதற்கிளங் பதக்கத் வேற்றுமை யியற்றே

240

தூண்டி என்றுஞ் சொல்லின் பிரபு, பதக்கு என்று ஒரு சொல் சீரி, பது மூன்றுக்குப்பட்ட வேற்றுமைப் புணர்ச்சியை உடைத்தாகும் (எ-டு) தூண்டிப்பதக்கு என வரும்.

நாழி முன் உரி

உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே
கார மொற்றும் ஆவயி ஞன. 241

நாழி என்பதன் பீர்னர் உரி என்னுஞ் சொல் வரும்
பொழுது, மி - செட, ட் என்பது அவ்வீ
(எ-டி) நாடுரி என வரும்.

பணி என்னுங் காலச் சொல்

பனியென வருஉங் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை ஆகும். 242

கால வேறுபாட்டினைச் சூரிக்கும், பணி என்னுஞ் சொல்
லீன் பிள்ளைர் க, ச, த, ப, கோன் டீ, இகூடயில் அத்து இன்
என்னுஞ் சாரியென வருடி. (ஏ-டி) பணியாத்துக் கொண்டான்,
பணியிற்கொண்டான்; செக் ரூஸ், சக்தான், போயினுன் என
வரும்.

'வளி' என்னும் பூதச் சொல்

வளியென வருஉம் பூதக் கிளவியும்
அவ்வியல் விலையல் செவ்வி தெண்ப. 243

வளி பென்னுட் பூத்தை உணர்த்துஞ் சொல்லும், அத்
தன்னால் பேறுதல் நோக்கமயானதென்று கூறுவர் புலவர். (எ-டி.
வளியாத்துச் செண்டான், வளியிற் கொண்டான்; சென்றுன்,
தந்தான், போயினுன் என வரும்.

'உதி' என்னும் மரப்பெயர்

உதிமரக் கிளவி மெல்லெழுத்து யிகுமே. 244

உதி என்னும் மரத்தை யுணர்த்துஞ் சொல்லுக்குப்
பின்னர்க் கதசப வரின், செற்றுமைவழி அவற்றிற்குரிய மெல்
வெழுத்து மீதும் (எ-டி) உதிங்கோடு; செதின், தோல், பூ என
வரும்.

'புளி' என்னும் மரப்பெயர்

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 245

புளி என்னும் மரத்தை உணர்த்துஞ் சொல்லுக்கு,
றுமை வழி அம் சாரியைப் பெய் வரும், பின்னர்க் கதசப தோன்
றினுல். (எ-டி) புளியங்கோடு; செதின், தோல், பூ என வரும்.

புளி என்னுஞ் சுவைப் பெயர்

ஏஜைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே, 246

மரப்பெயரல்லாப் புளிப்பெயரின் பின்னர், கசதபத்தோன் நினால் மெல்லெழுத்து மிகும். (எ-டு) புளிங் கூழ்; சொறு, தயிர் பாளிதம் என வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான். 247

ஏஜைப் புளிப்பெயரின் பின்னர்க் கசதபத் தோன்றின், வல்லெழுத்து மிகினுங் குற்றமில்லை. அது பொருந்தும் வழியை வழக்கத்தின்-ன் அறிதல் வேண்டும். (எ-டு) புளிக் கூழ், புளிச் சொறு, புளிப்பாளிதம் என வரும்.

நாட் பெயர்

நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஜைம் இன்றே. 248

இகரவீற்று நாட் பெயர்களின் பின்னர், கசதப இவற்றை முதலாகக் கொண்ட தொழிலை யுணர்த்துஞ் சொல் வரின், இடையில் ஆன் வருதல் ஜைம் இல்லை. (எ-டு) பரணியாற் கொண்டான்; சென்றுன், தந்தான், போயினுன் என வரும்.

திங்கட் பெயர்

திங்கள் முன்வரின் இக்கே சாரியை. 249

இகரவீற்றுத் திங்கட்பெயரின் பின்னர்த் தொழில்நிலைச் சொல் வரின், இடையில் தோன்றுஞ் சாரியை இக்கே யாகும். (எ-டு) ஆடிக்குக் கொண்டான்; சென்றுன், தந்தான், போயினுன் என வரும்.

4. ஈகார ஈறு

அல்வழியில் ஈகார ஈற்றுப் பெயர்

�கார இறுதி ஆகார இயற்றே. 250

�கார வீற்றுப்பெயர், அல்வழிக்கண் ஆகாரவீற்று அல்வழி யின் இயல்பிற்றுய் வல்லெழுத்து வரும்வழி, வல்லெழுத்து

மீகுதிப் பட்டு முடியும். (எ-டு) தீக்கடிது; சிறிது, திது, பெரிது என வரு

நீ மீ முதலிய சொற்கள்

நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
மீ என மரீஇய இடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

251

நீ என்னும் பெயருக்கும் பீ என்னும் இடக்கர்ப் பெயருக்கும், மீ என்னும் இடத்தை உணர்த்தும் மருஷச் சொற்கும், அவளிடத்துவரும் வல்லெழுத்து இயற்கையாகும். (எ-டி) நீ குறியை; சிறியை, தியை, பெரியை எனவும்; பீ குறிது, சிறிது, திது, பெரிது எனவும்; மீ கண்; செவி, தலை, புறம் எனவும் வரும்.

'மீ' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு

இடம்வரை கிளவிழுன் வல்லெழுத்து யிருக்கும்
உடனிலை மொழியும் உளவென மொழிபு.

252

இடத்தீன் வரைக்குதனர்த்தும் மீ என்னுஞ் சொல்லுன் இயலபாய் முடிதலே அல்லாமல், வல்லெழுத்து மிகுதலீப் பெறும் உடனிலைச் சொற்களும் உள்ளன என்று கூறுவார்கள். (எ-டு) மீக்கோள், மீப்பல் என வரும்.

வேற்றுமையில் ஈகாரவீற்றுப் பெயர்

வேற்றுமைக் கண்ணுக் குத்தோலே ரற்றே. 253
சுகாரவீற்றுப் போய் கேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் ஆகாரவீற்றுப் போய் கேற்று ஒரு தன்மையடையதைய், வல்லெழுத்து வந்தவறி வல்லெழுத்தப் பெற்று முடியும். (எ-டு) சுக்கால், க்ரது, தலை, புறம் என வரும்.

'நீ' என்னும் பெயர்

நீ என் ஒருபெயர் உருபியல் ஸ்லையும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

234

சுகார சுந்திரப் பொறுத்து, நீ என்னும் ஒரு பெயரின் பின்னர் சுகார பலவரின், அல்லது, பின்னர் வேற்றுமையுருபு வரை போதுவன் செய்கை யம் பெறு ஏப்பே"து". இடைவரும் வல்லெழுத்து இயற்கையாகும். (எ-டி) நன்கை, செவி, தலை, புறம் என வரும்.

5. உகர

அல்வழியில் உகர ஈற்றுப் பெயர்

உகர இறுதி அகர இயற்றே.

255

உகர இறுதிப்பெயர் அல்வழிப் புணர்ச்சியில் கசதப பின் வரின் வல்லெழுத்து மிகும். (எ-டி) கடிக்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

உகரச் சுட்டு

சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும்.

236

உகரச் சுட்டின் பின்னர் கசதப வரினும், வல்லெழுத்து மிகும். (எ-டி) உக்ரோத்து; சாத்தன், தேவன், பூகன் என வரும்.

சுட்டின்முன் மென்கணம் முதலியன

ஏனவை வரினே மேல்நிலையல்பே.

257

வல்லெழுத்தல்லாத ஞ ந ம வ ய சயிர்கள்பின் வரின் உகரம் மேற்கூறப்பட்ட அகரச் சுட்டின் தன்மைபைப் பெறும். (எ-டி) உஞ்ஞான், உஞ்ஞால், உம்மாரி எனவும்; உங்மாற், உங்வட்டு எனவும்; உங்வட்ட உங்வாடை, உங்வெளவியம் எனவும்; ஊவயினுன எனவும் வரும்.

சுட்டின்முன் வலி இயல்பாதல்

சுட்டுமுதல் இறுதி இயல்பாகும்மே.

258

சுட்டினை முதலாகவும், உகரத்தை இறுதியாகவும் உடைய, சொல்லின் பின்னர், கசதப வரின், அஃது இயல்பாகும். (எ-டி) அது குறிது, இது குறிது, உத குறிது, சிறிது, தீது, பெரிது என வருடு.

செய்யுளில் சுட்டுப்பெயர்

அன்றுவரு காலை ஆவா குதலும்

ஐவரு காலை மெய்வரைங்கு கெடுதெலும்

செய்யுன் மருங்கின் உரித்தென மொழிப.

259

சுட்டு முதலுகரவிற்குமில பின்னர், அன்று வகுபோழியாய் வர, ஒருதீ உகரம் ஆஸாயாய்த் தீரிதலும், ஐ வருக்போது மெய்யை நிக்கி தீருதி எட்டாயாக்கிறோய் செட்டுதலு., செய்யுளின் கன் உ.கி.தாகி கூறுவர். (எ-டி) அதை அன்றமை, இதா அன்றமை உதா அன்றமை எனவும்; அதை மற்றமை, இதை மற்றமை, உதை மற்றமை எனவுடை வரும்

வேற்றுமையின் உகர ஈற்றுப் பெயர்

வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே. 260

வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் உகர இறுதிப்பெயர் அகர இறுதிப்பெயரோடு ஒருதன்மையாக நடக்கும்; அஃதாவது சுசதப் வந்தவறி அவ்வெழுத்து மிகும். (எ-டு) கடுக்காம்; செதிள், தோல், பூ என வரும்.

எரு செரு என்னுஞ் சொற்கள்

எருவஞ் செருவும் அம்மொடு சிவணித்
திரிபிடன் உடைய தெரியுங் காலீஸ்
அம்மின் மகரஞ் செருவயின் கெடுமே
தம்மொற்று மிகுஉம் வல்லெலமுத் தியற்கை. 261

எரு, செரு இவற்றின்பினர் சுசதபத் தோன்றின், அவை அம்முச் சாரியையாடு பொருந்திப் போது விதிமீனின்றும் வேறுபட்டு நிற்கும்; ஆராயும் இடத்து, செரு என்னுஞ் சொல்லின் பின்னர் வந்த அம்முச் சாரியையின் மகரங் கெடும். பின்வரும் வல்லெலமுத்தின் இயற்கை தமிழெழுத்து மிகுதலைக் கொள்ளும். (எ-டு) எருவங்குழி, சேறு, தாது, பூழி எனவும்; செருவக்களம், சேணை, தாணை, பறை எனவுடைய வரும்.

ழகர உகர ஈறு

ழகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னன். 262

நிலைமொழி இறுதியில் உள்ள மு நீஞும் இடனுடைத்து;
அவ்வீடத்து, அதன் பின்னர் உகரமும் ஏருகல் வேண்டும். (எ-டு)
‘பழுப்பல்லன்ன பருவசிர்ப் பாவடி’ என வதும்.

ஒடு என்னும் மரப்பெயர்

ஒடுமெரக் கிளவி உதிமர இயற்றே. 263

ஒடு என்னும் மரத்தினை உணரவின்ற சோல், உதி என்னும் மரத்தின் இயல்புடைத்தாய், மெல்லெலமுத்துப் பெற்று முடியும். (எ-டு) ஒடுங்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

சுட்டுப் பெயர்க்குச் சாரியை

சுட்டுமூதல் இறுதி உருபியல் நிலையும்
ஒற்றிடை மிகாது வல்லெலமுத் தியற்கை. 264

சுட்டுப்பை முதலாகவும் உகரத்தை இறுதியாகவுமுள்ள சோந்தகள், பின்னர் வேற்றுமையுருபு வருப்போதுள்ள தன்மையைப் பெறும். அப்போது, வல்லெலமுத்தின் இயற்கையாகிய

இந்று இடையில் மீகாது இருக்கும். (எ-டி) அதன் கோடு; இதன் கோடு, உதன் கோடு; செதன், தோல், பூ என வரும்.

6. ஊகார ஈறு

அல்வழியில் ஊகார ஈற்றுப் பெயர்

ஊகார இறுதி ஆகார இயற்றே.

265

ஊகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகாரவீற்று அல்வழியின் இயல்பிற்றுப் பல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குழடியடி. (எ-டி) கொண்முக் கடிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

ஊகார ஈற்று வினைச்சொல்

வினையெழுசு கிளவிக்கும் மூன்னிலை மொழிக்கும் வினையுப் பாலை அவ்வகை வரையார்.

266

ஊகார இறுதி வினையெச்சத்திற்கும், ஊகார முன்னிலை வினைச்சொற்றும், ஆராயுங்காலத்தில் அவ்வல்லெழுத்து மிக்குழடிதலை கீக்கார். (எ-டி) உண் னூக்கொண்டான், சென்றுள், தந்தாஞ், போயினுன் என வரும்.

வேற்றுமையில் ஊகார ஈறு

வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

267

ஊகார இறுதிப்பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் னும் ஆகார இறுதிப்பெயரோடு ஒரே தன்மையாக நடக்கும். (எ-டி) கொண்முக்குழரம், செலவு, தோற்றம், மறைவு என வரும்.

குறிற்கீழ் ஊகாரமும் தனிமொழி ஊகாரமும்

குறிறிழுத் திம்பகும் ஒரெருத்து மொழிக்கும்

குற்றல் பேண்டும் உகரக் கிளவி

268

குற்றெழுத்தின்பீன் கீற்ற ஊகார ஈற்று மொழிக்கும் ஒரேசூக் தொருமொழியாகிப் பாராவீற்று மொழிக்கும் ஊகாரமாயிய எழுத்து கீற்றலை வீரும்புவர். (எ-டி) உடுக்குறை; தாஉக்குறை; செம்கை, தலை, புறம் என வரும்.

பூ என்னும் பெயர்

பூஎன் ஓருபெயர் ஆலியல் பின்றே

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

269

பூ என்றும் ஒரு பெயர் மட்டும்; பின்னார் கசதப வரின் அத்தன்மைக்கண்று; அவ்வீடத்து வல்லெழுத்து மிகுதலும் உரித்து.

(எ-டு) பூங்கொடி, பூக்கொடி; செய்கை, தாமம், பஞ்சு என வரும்.

ஊ என்னும் பெயர்

ஊ என் ஒருபெயர் ஆவொடு சிவணும். 270

ஊ என்று கூறப்பெறும் ஊகார சுற்றாயுணடை ஒரு பெயர், ஆகார வீற்றில் ஆ என்னுஞ் சொல்லோடு பொருந்தி, வல்லேழுத்துப் பேரூது நிலைமொழி எகரவொற்றுப் பெற்று முடியும். (எ-டு) ஊன்குறை; செய்கை, தலை, புறம் என வரும்.

இதுவுமது

அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே

தக்கவழி அறிதல் வழிக்கத் தான். 271

ஊவென்னும் பெயரிள், பின் சுசுபா வரீன், அக்கு என்னுஞ் சாரியையைப் பெறுதலும் உரித்து; அதனை வழிக்கத்தீண்கண் தக்க வழியால் அறிதல் வேண்டும். (எ-டு) ஊன்குறை; செய்கை, தலை, புறம் என வரும்.

ஆடே மகடே என்னும் பெயர்கள்

ஆடே மகடே ஆயிரு பெயர்க்கும்

இன்னிடை வரினும் மாண மில்லை. 272

ஆடே மகடே என்னும் இரண்டுபெயர்கட்கும் பின்னர்க் கசுதபத் தொன்றின், இடையில் ‘இன்’ வரினும் குற்றமில்லை. (எ-டு) ஆடேவன் கை; மகடேவன் கை; செலை, தலை, புறம் என வரும்.

7. எகர ஒகர ஈறு

அல்வழியில் எகர ஒகர ஈறுகள்

எகர ஒகரம் பெயர்க்கீ ரூகா

மூன்னிலை மொழிய என்மனூர் புலவர்

தேற்றமுனு சிறப்பும் அலயழி யான். 273

எ ஒ இவை பெயர்க்கு சுருகாமல் மூன்னிலை வினாக்கே சுருகுமென்பர் புலவர், தேற்றம் சிறப்பு இப்பொருள்களில் வராத வீடந்து (எ-டு) ஏன் எனவுட் ஒது எனவும் வரும்.

எகர ஒகர இடைச்சொற்கள்

தேற்ற எகரமுனு சிறப்பின் ஒவ்வும்

மேற்கூ நியற்றகை வல்லை முத்துமிகா.

274

தேற்றப் பொருளில் வரும் எகரமும், சிறப்புப் பொருளில் வரும் ஒகரமும் பின் கசதபவரின், மேற்கூறப்பட்ட வல்லெழுத்து மிகுதியைக் கொள்ளா. (இதனால் முன்னிலை விணைக்கண் வருவது வல்லெழுத்து மிகுதியைக் கொள்ளும் என்பது பெறப்பட்டது) (எ-டு) யானே கொண்டேன், நீயே எ கொண்டாய், அவனே கொண்டான், ஒது கொண்டான், ஒது கொண்டாய், (ஏ எக் கொற்று, ஒ ஒக் கொற்று) என வரும்.

8. ஏகார ஈறு

அல்வழியில் ஏகார ஈற்றுப்பெயர்

एகार इरुति आकार इयर्तंद्रे.

275

சாரா இறுதிப்பெயர் அல்வழிக்கண் பின்னர்க் கசதபவரின், ஆகார விறுதியின் தன்மையைப் பெறும். (எ-டு) சேக்கடிது; சிரீது, பெரிது. திது என வரும்.

एकार इटेच सेचार्तकन्

मारूकोऽन् एक्सभुम विञ्जवुम एन्ज्ञन्नुम
कूर्त्रिय वल्लेमुत्तु इयर्तंक याकुम.

276

மாறுபாட்டினை எக்ஸமாக்க கொண்டதும், வினா, என் இப்பொருள்களில் வரும் ஏகாரமும். பின்னர் வல்லெழுத்துவரின் இயல்பாகும். (எ-டு) யானே கொண்டேன்; சென்டேரன், தங்கேன், போயினேன் எனவும்; நீயே கொண்டாய்; சென்றாய், சென்றுய், தங்காய், போயினுய் எனவும்; கொற்றனே, சாத்தனே, ஓதுவனே பூதனே எனவும் வரும்.

வேற்றுமையின் ஏகார ஈறு

வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

277

एकार इरुतिपेयरौ वேற்றுமைக் கண்ணுमि, पिऩ्नरक्क
कचतप वरीनि ஆகார இருதிப் பெயரின் தன்மையைப் பெறும். (எ-டு) வேக்குடட; சாடி தாக்க, பாளை என வரும்.

அதற்கு, மேலும் ஒரு முடிபு

ஏயென் இறுதிக்கு எகரம் வருமே.

278

கசதப பின்னர் வளின் ஏ என்னும் இறுதிக்கு எகரம் வரும். (எ-டு) ஏனக் கொட்டில்; சாலை, துணை, புழை என வரும்.

தொல்காப்பியம் தெளிவுக்கார

'சே' என்னும் மரப்பெயர்

சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. 279

சே என்னும் மரத்தினை உணர என்ற பெயர் ஒடு என்னும் மரத்தையுணரும் பெபரோடு ஒருதல்லை உடையதாகும், (அதைவது மெல்லெழுத்து மிகும்) (எ-டி) செங்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

'சே' என்னும் விலங்கின் பெயர்

பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். 280

சே என்னும் பெயர் பெற்றத்தை உணர்த்துமாபிள், வருகிற மெல்லெழுத்தின் மூன்னர் இன் சாரியை வரும். (எ-டி) சேவின் கோடு; செவி, தலை, புறம் என வரும்.

9. ஐகார் ஈறு

வேற்றுகையில் ஐயீற்றுப் பெயர்

ஐகார இறுதிப் பெயர் ஸ்கில் மூன்னர்
வேற்றுகை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 281

ஐகார விறுதிப் பெயரின் பிர்ளர்க் கச தப வரின், வேற்றுகை புணர்ச்சியில் வல்லெழுத்து மிகும். (எ-டி) யானக்கோடு; செவி, தலை, புறம் என வரும்.

சட்டுப் பெயர்

சட்டு முதல் இறுதி கருகியல் நிலையும் 282

சட்டை முதலாகவு றகராக்கல் இது யாகவும் உடைய சொற்கள், வேற்றுகையில் புணர்ச்சியில் பின்னர்க் கச தப வரின் உருபியலிற் கூறிய தன்கை பேறும். (எ-டி) அகையப்பறுக்கோடு, இவையற்றுக் கோடு, உவையற்றுக் கோடு; செவி, தலை, புறம் எனவும்; அவற்றுக்கோடு, இற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும் வரும்.

விசை, ஞானம், நமை என்னும் மரப் பெயர்கள்

விசைமரக் கிளவியும் ஞானமையும் நமையும்
ஆழுப் பெயருஞ் கோர இயல 283

விசை, ஞானம், நமை ஆகிய மரத்தையுணர்த்தும் மூப் பெயருப் பேற்கறிய வல்லெழுத்து மிர்து சேயென்னும் மரத் தினது இயல்பெனவாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். (எ-டி) விசைக்கோடு, ஞானம்கோடு, நமைக்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

‘பனை, அரை, ஆவிரை என்னும் மரப் பெயர்கள்

பனையும் அரையும் ஆவிரைக் கிளியும்
நினையுங் காலை அம்மொடு சிவணும்
ஜெயன் இறுதி அரைவரைந்து கெடுமே
மெய் அவண் ஜூயிய என்மனூர் புலவர்.

284

பனை, அரை, ஆவிரை என்னுஞ் சொற்கள், வேற்றுமைப் புணர்ச்சியில் சுதப பின்னர் வரின், ஆராயுங்காலத்து, அம் காரியையோடு பொருந்தும். ‘அரை’ என்னுஞ் சொல்லைத் தவிர்த்து ஏனைச் சொற்களில் மெய்யைவீட்டு ஜூகாரங் கெடு மென்று புலவர் கருவர். (எ-டி) பழங்காம்; சிதீன், தோல், பூ எனவும்; ஆவிரங்கோடு; செதின், தோல், பூ எனவும் வரும்.

பனை முன் அட்டு

பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் ரூகும் ஜெயன் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னன்.

285

பனை நிலைமொழியா யிருக்க, அட்டு வருமொழியாப் வரும் போது, ஜூ என்னும் உயிரிகெட்டு, அவ்விடத்தில் ஆகாரம் வருதல் வேண்டும். (எ-டி) பனு அட்டு என வரும்.

பனை முன் கொடி

கொடிமுன் வரினே ஜூயவண் நிற்பக்
கடிநிலை யின்றே வல்லெலமுத்து யிகுதி,

286

பனை யென்னுஞ் சொல்லீன் பின்னர் கொடி யென்னுஞ் சொல் காரிக், அவ்விடத்தில் ஜூ கெடாது நிற்க, அவ்விடத்தில் வல் வெழுத்து மிக்குவருகல் நிக்கப்பட மாட்டாது. (எ-டி) பனைக் கொடி என வரும்.

திங்கட் பெயரும் நாட்பெயரும்

திங்கனும் நானும் மூந்து கிளங்கன்.

287

திங்கள், நாள் இவற்காறக் குறிக்கும் ஜூகாரவீற்றுப் பெயர் முன்னாக் கூறப்பட்டன பொலாது. கலைதாவது இக்கு ஆன் முதலிய சாரியைகளைப் பேறும்.) (எ-டி) கித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான்; சென்றுன், தந்தான், போயினுன் என வரும்.

மழை என்னுஞ் சொல்

மழையென் கிளி வளியியல் கிளையும்.

288

மழை யென்னுஞ் சொல்லீன்பீண்ணர் கசதப வரின் வளி என்னுஞ் சொல்லீன் தன்மையைப் பெறும். (அந்து இன் சாரியை களைப் பெறுமென்க) (எ-டி) மழையத்துக் கொண்டான், மழை யிற் கொண்டான், சச்சிருஷ், தந்தான், போயினுன் என வரும்.

வேட்கை முன் அவா

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஜூயென் இறுதி அவாமுன் வரினே

மெய்யொடுங் கெடுதல் என்மனூர் புவவர்

டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்.

289

செய்யுளில் வேட்கை யென்னும் ஜகாரவீறுதிப் பெயரின் பின்னர் அவா என்னுஞ்சொல் வரின் ஜகாரம் அதன் முன்னருள்ள மெய்யொடுங்கெட. டார் டெர்தி ஜகார ஜோர்ஜுதும் என்று கூறுவர் புவவர். (எ-டி) ‘வெண்வா கனிய வெய்யவுயிரர்’ என வரும்.

10. ஒகார ஈறு

அல் வழியில் ஒகார ஈற்றுப் பெயர்

ஒகார இறுதி ஏகார இயந்தே.

290

ஒகார இறுதிப் பெயர், யின்கர்க் கசதப வரின் அக்வழிக் கண் ஏகார இறுதிப் பெயரின் தன்மையை அடையும்; அஃகாவது வல்லெழுத்த மிகும். (எ-டி) ஒக்கடித்; சிறித, தீத, பெரிது என வரும்.

ஒகார இடைச் சொல்

மான்கொன் எச்சமும் வினாவும் ஜயமும்

கூறிய வல்லெழுத்த தியற்கை யாகும்.

291

மாறுபாட்டி கோட்ட எச்சப் பொருங்கமயினை உடைய ஒகார மும், ஜயப் பொருங்கமயினையுடைய ஒகாரமும், முன் பெயர்க் குக் கூறிய வல்லெழுத்தன்றி இய் பாக முடியும். (எ-டி) யானே கொண்டேன், கீமோ கொண்டாய், பத்தோ பதினேன்றே? என வரும்.

இதுவும் அது

ஓழிந்ததன் கிளையும் மொழிந்தவற் றியற்றே. 292

ஓழியிசை ஒகாரத்தின் கிளையும் மேற் சொல்லியொழிந்த வற்றின் தன்மையைப் பெறும். (எ-டு) கொள்ளோ கொண்டான்.

வேற்றுமையில் ஒகார ஈற்றுப் பெயர்

வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே
ஓகரம் வருதல் ஆவயி னன். 293

ஒகர இறுப்புப் பெயர் வேற்றுமைக் கண்ணும் அவ்வேகார வீறுதிப் பெயரோடு ஒரு தன்மை உடையதாகும்; அவ்விடத்தில் ஓகரம் வருதலும் வேண்டும். (எ-டு) ஒ ஒக்கடுமை; சிறுமை, திறமை, பெருமை என வரும்.

கோ முன் இ

இல்லொடு கிளப்பின் இயற்கையாகும். 294

ஒகார வீறுதிக் சொல்லை இல் என்னுஞ் சொல்லோடு கூறின் வேற்றுமைக்கண் புனர்ச்சி இயல்பாகும். (எ-டு) கோயில் என வரும்

சில ஈறுகட்குச் சாரியை

உருபியல் கிளையும் மொழியுமா ருளவே
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். 295

ஒகார இறுதிப் பெயருள் உருபியல் கிளையில் உள்ள சொற் களும் உள்; அவ்விடத்தில் வல்லெழுத்து மிகாது இயற்கை யாகும். (எ-டு) கோ ஒன்கை; செவி, தலை, புறம் என வரும்.

11. ஒளகார ஈறு

இருவழியிலும் ஒளகார ஈற்று மெய்

ஒளகார இறுதிப் பெயர்கிலை மூன்னர்
அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரைகிலை இன்றே
அவ்விரு ஈற்றும் உகரம் வருதல்
செவ்வி தென்ப சிறந்திசி ஞேரே. 296

ஒளகார வீற்றுப் பெயரின் பின்னர்க் கசதப வரின், அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் நீக்கப்படாது. அவ் வீரர்கள் கூறுபாட்டின் கண்ணும் இடையீட் உகாரம் வருதல் செவ்விதெனப் புலவர் கூறுவார்.

8. புள்ளி மயங்கியல்

[மெட்டியிலுக்கின் புணர்ச்சி இலக்கணம்]

1. மெல்லொற்று ஈறுகள்

இரு வழியிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் ஞன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ்விவரங்களை மிகுமே
உகரம் வருதல் ஆவயி னா.

297

ஞகார இறுதித் தொழிற்பெயரின் பின்னர் வல்லெழுத்து
யரின், அல்வழிப் புணர்ச்சிக்கண்ணும் வேற்றுமைப் புணர்ச்சிக்
கண்ணும் அவ்விவரங்களை மிகும். அவ்விடத்தில் உகரம்
வருதல்வேண்டும். (எ-டு) உரிதுக்கட்டு; சிறிது, தீது, பெரிது
எனவும்; உரிதுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்
வரும்.

மேலும் ஒரு முடிபு

ஞமவ இயையிலும் உகரம் கிடையும்.

298

ஞகார ஈற்றுத் தொழிற்பெயரின் பின் ஞுமீய்வு இவை வர்த்தும்,
இருவழிக் கண்ணும் உகரம் நிலைபெறும். (எ-டு) உரிது
ஞான்றது, நீண்டது, மாண்டது எனவும்; உரிது ஞாற்சி;
நீட்சி, மாட்சி எனவுட்டு; உரிது வளைது, வளைமை எனவும் வரும்.

அல்வழியில் நகர ஈறு

நகர இறுதியும் அதனே ரந்தே.

299

நகரவீற்றுப் பெயரும், வருமொழி முதலை வல்லெழுத்தும்,
ஞமவ இவையும் வருமிடத்து, இருவழிக்கண்ணும் ஞகரவீற்றுப்
பெயரின் தன்மையை அடையும். (எ-டு) பொருநுக்கட்டு;
சிறிது, தீது, பெரிது எனவும்; ஞான்றது, நீண்டது, மாண்டது
எனவுட்டு; பொருது வளைது எனவும் வரும்.

வேற்றுமையில் நகர ஈறு

வேற்றுமைக்கு உக்கெட அகரம் சிலையும். 300

நகர இரதிப் பெயரின் பீன்னர் வல்லெழுத்தும், ஞங்மவ இலையும் வரின், வேற்றுமைக்கண் உகரம் கெட அகரம் வரும். (எ-டு) பொருங்க கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும், பொருங் ஞாந்சி; நீட்சி, மாட்சி எனவும்; பொருங் வளிமை எனவும் வரும்.

வெரிங் என்னுஞ் சொல்

வெரிங்என் இறுதி முழுதுங் கெடுவழி
வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை. 301

‘வெரிங்’ என்னுஞ் சொல்லின் இறுதி முழுவதுங் கெடும் போது, மெல்லெழுத்தும் வரும் இடம் உள்ளது. (எ-இ) வெரிங் குறை; கெய்கை, தலை, புறம் என வரும்.

மேலும் ஒரு முடிபு

ஆ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 302

அவ்விடத்தில் வல்லெழுத்து மிகுதலும் உரியதாகும். (எ-டு) வெரிக்குறை; செய்கை, தலை, புறம் என வரும்.

வேற்றுமையில் ணகர ஈறு

ணகார இறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே, 303

ணகார ஈற்றுப் பெயரின் பீன்னர், வல்லெழுத்து வரின், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், ணகாரம் டகார மாகும். (எ-டு) மட்குடம்; சாடு, தூகை, பாளை என வரும்.

ஆண் பெண் என்னுஞ் சொற்கள்

ஆனும் பெண்னும் அஃறி ஜென் இயற்கை. 304

ஆண் பேண் இவை அஃறிக்னயாய் இருப்பின் பீன்னர் வல்லெழுத்து வரின், வேற்றுமை வழி புணர்ச்சி இயல்பாகும். (எ-டு) ஆண்கை, பெண்கை; செவி, தலை, புறம் என வரும்.

ஆண் என்னும் மரப் பெயர்

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 305

‘ஆண்’ என்னும் மரத்தை உணர்த்துஞ் சொல், பீன்னர் வல்லெழுத்து வரின், வேற்றுமைவழி, ‘அரை’ என்னும் மரத்தை

யுனர்த்துஞ் சொல்லிப்போல, அம் சாரியை பெறும். (எ-டு) ஆணங்கோடு; செதின், தொல், டு என வரும்.

விண் என்னுஞ் சொல்

விண்னெணன வருஷங் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை. 306

வானியுனர்த்தும் ‘விண்’ என்னுஞ் சொல்லின் பின்னர், வல்லெழுத்து முதலாகிய வினைச்சொல் வருங்காலத்துக், செய் யுளின்கண் அத்துக் சாரியை வருத்தும் உண்டு. (எ-டி) விண்ணத்துக் கொட்டும் என வரும்.

ணகர சுற்றுத் தொழிற்பெயர்

தொழிற்பெய ரெல்லாங் தொழிற்பெய ரியல் 307
ணகர வீற்றுத் தொழிற்பெயரெல்லாம், இதுவழிக் கண் நூம், பின்னர் வல்லெழுத்து வரின், ஞகர வீற்றுத் தொழிற் பெயரைப்போல் உகரச் சாரியை பெற்று முடியும். (எ-டு) மண்ணுக்கடிது, மண்ணுக்கடுமை, மண்ணு ஞான்றது, மண்ணு வலிது, மண்ணு வலிமை என வரும்.

ணகர சுற்றுக் கிளைப்பெயர்

கிளைப்பெயர் எல்லாம் கொளத்திரி ஷிலவே. 308
ஞகர வீற்று இஸப்பெயரெல்லாம் வேற்றுமைவழி கொளக்கடிய வீறை உடைசன அல்ல (இபல்பாக முடியும்) (எ-டி) டமன் குடி; சேரி; தொட்டக், பாடி என வரும்.

அல்வழியில் என் என்னும் உணவுப்பெயர்

வேற்றுமை யல்வழி எண்ணெண் உணவுப்பெயர்
வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. 309
வேற்றுமை அல்லாத வீடத்து ‘என்’ என்று சொல்லப் பெறுகிற உணவினை யுனர்த்தும் பெயர், பின்னர் வல்லெழுத்து வரின், வேற்றுமை அல்லாவீடத்து, வேற்றுமை வழிக்கண் உள்ள தன்மையைப் பெறுத்தும் உண்டு. (எ-டி) எட்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். உட்கையால் இயல்பாதலே பெரும்பானமை.

இருவழியிலும் முரண் என்னும் தொழிற்பெயர்

முரணெண் தொழிற்பெயர் முதலியல் நிலையும். 310

‘மூரண்’ என்னும் தொழிற் பெயரின் பின்னர், வல்லெழுத்து வரின், அது முதலிற் கூறப்பட்டபடி இயல்பாகவும் திரிபாகவும் முடியும். (எ-டு) மூரண்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும், மூரட்கடுமை; சேனை, தாளை, பாறை எனவும் வரும்.

வேற்றுமையில் மகர ஈறு

மகர இறுதி வேற்றுமை யாயின்

துவரக கெட்டு வல்லெழுத்து மிகுமே.

311

வேற்றுமை வழி மகர இறுதிப் பேயரின் பின்னர் வல்லெழுத்து வரின், அவ் வீற்று மகரம் முழுமையுங் கேட்ட, வல்லெழுத்து மிகும். (எ-டு) மரக்கோடு; செதின், தோல், டூ என வரும்.

அதற்கு மேலும் இரு முடிபுகள்

அகர ஆகாரம் வருஷம் காலை

சுற்றும்சை அகரம் நீட்டலும் உரித்தே.

312

வருமொழி முதலில் அ ஆ இகவ வருமிடத்து, மகரவீற்றின் முன்னருள் அகரம் நீட்டலும் உ.ஏதாகும். (உம்மையான் ஸீனாமையே பெரும்பால்மை எனக.) (எ-டு) மரா அடி, குளா அம்பல் எனவுட்டு; மரவடி, குளவாப்பல் எனவுட்டு வரும்.

மேல்லெழுத்துறை மொழியுமா றுளவே

செல்வழி அறிதல் வழக்கத் தான்.

313

மகரவீற்றுச் சொற்களுள், அவற்றின்பின்னர் வல்லெழுத்து வந்தபொழுது, மகரங்கெட்டு, மெல்லெழுத்து உறழ்ச்சியாக மிகுஞ் சொற்களும் உள். அவற்றை வழக்கத்தின்கண் வருகின்ற இடத்து சோக்கி அறிதல் வேண்டும். (எ-டு) குளங்கரை, குளக்கரை; சேறு, தாது, பூழி என வரும்.

‘இல்லம்’ என்னும் மரப் பெயர்

இல்ல மரப் பெயர் விசைமர வியற்றே.

314

‘இல்லம்’ என்னும் மரத்தினை உண்ட்டும் பெயர், பின்னர் வல்லெழுத்து வரின், விசை என்னும் மரத்தைப்போல் மெல்லெழுத்து மிகும். (எ-டு) இல்ல 13காடு; செதின், தோல், டூ என வருட்.

அல்வழியில் மகர ஈறு

அல்வழி யேல்லாம் யெல்லெழுத் தாகும்.

315

மகர வீறு அல்வழிக்கண் எல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். (எ-டு) மரங்குறிது: சிறிது, திது, பெரிது என வரும்.

'அகம்' முன் 'கை'

அகமென் கிளவிக்குக் கைகுன் வரினே
மூத்திலை பொழிய முன்னலை கெடுதலும்
வரைவிலை பின்றே ஆசிரி பர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னன். 316

'அகம்' என்னும் கிளமொழிக்குப் பின்னர் 'கை' வரின், அகரத்தைத் தவிர்த்துக் கரம் கெடுதலையும், அவ்விடத்தில் மெல்லெழுத்து மிகுதலையும் ஆசிரியர்கள் நீக்கமாட்டார்கள். (எ-டு) அங்கை, அகங்கை என வரும்.

'இலம்' முன் 'படு'

இலமென் கிளவிக்குப் படுவரு காலை
கிலையலும் உரித்தே செய்ய ஜான. 317

"இலம்" என்றுத் சொல்லின் பிள்ளார், 'படு' என்பது வருமொழியாய் வருமிடத்துச், செய்யவின்கண், மகரங்கெடாது சிற்றலும் உரியதாகும். (எ-டு) "இலம்படு புலவ ரேற்றங்க கிளை" என வரும்.

'ஆயிரப்' என்னும் எண்ணுப் பெயர்

அத்தொடு கிவனும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு குன்வகு காலை. 318

ஆயிரமாயை மகரவிழுதி, தார் பிர்கார்பி பொருக்கிய எண் வருமொழியாய் வருமிடத்து, அத்துச் சாரிக்கப்போடு பொருக்குதும். (எ-டு) ஆயிரத் தொன்று, ஆயிரத்திரண்டு, மூன்று, நான்கு என வரும்.

அடையடுத்த 'ஆயிரம்'

அடையொடு தோன்றினும் அதனே ரற்றே. 319

'ஆயிரம்' என்னும் மகர வீறுதி, அடைமொழியொடு தோன்றினும், மூன்று கூறியவாது அத்துச்சாரியை பேறும். (எ-டு) பதினூறிரத்தொன்று, இரண்டு, மூன்று என வரும்.

அதன்மூன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும்

அளவும் விறையும் வேற்றலுமை வியல். 320

‘ஆயிரம்’, அடையடுத்த ஆயிரம் என்னுஞ் சொற்களின் பின்னர், அளவுப்பெயரும் சிறைப்பெயரும் வந்தால், அவை வேற்றுமையைப் புணர்ச்சியின் தன்மையையைப் பெறும். (எ-டி) ஆயிரக்கலம்; சாடி, தூதை பாணை; ஆயிரக் கழஞ்சை, தொடி, பலம்; பதினாயிரக்கலம் என வரும்.

வேற்றுமையில் உயிர்திணைப் பெயரும் விரவுப் பெயரும்

படர்க்கைப் பெயரும் மூன்னிலைப் பெயரும்
தோடக்கங் குறுகும் பெயர்ஸிலைக் கிளாவியும்
வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்
மெல்லேலழுத்து மிகுத லாவயி னுன். 321

எல்லாரும், எவ்வீரும், தாம், நாட், யாம் என்னும் பெயர்களும், வேற்றுமையைப் புணர்ச்சியில் உருபு புணர்ச்சியின் தன்மையைப் பெறும். அவ்விடத்திலே மெல்லேலழுத்து மிகும். (எ-டி) எல்லார் தங்கையும், எல்லீர் நுங்கையும்; செவீயும், தலையும், புறமும், எனவும்; தங்கை, நங்கை, எங்கை; செவீ, தலை, புறம் எனவும் வரும்.

அல்வழியில் அவை

அல்லது கிளப்பின் தீயற்கை யாகும். 322
(எ-டி) எல்லாரும் முதலீய சொற்கள் அல்வழியில் இயற்கையாகும். சிறியர், தியர், பெரியர் என வரும்: பிறவற்றையும் இவ்வாறே ஒட்டுக.

‘எல்லாம்’ என்னும் விரவுப் பெயர்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும் பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை அல்வழிக் சாரியை நிலையாது. 323

‘எல்லாம்’ என்னுஞ் சொல், இருவழிக்கண் னும் உருபு புணர்ச்சியின் தன்மையைப் பெறும். அல்வழிக்கண் சாரியை சில்லாது. (எ-டி) எல்லாக் குறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாவற்றுக் கோடும்; செவீயும், தலையும், புறமும் எனவுட்; எல்லா ஞான்றா; ஞான்டா, மான்டா, எனவுட்; எல்லா ஞானும்; நூறும், மணியும், யாப்பும் அல்லையும்; அடைவும் எனவும் வரும்

அதற்கு மேலும் ஒரு முடிபு

மெல்லெழுத்து மிகினும் மான மிள்ளீ. 324

‘எல்லாம்’ என்னுஞ் சொல்லீன் மேல், அல்வழிக்கண் மெல் வெழுத்து மிகினும் குற்றமில்லை. (எ-டி) எல்லாங் குறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் என வரும்.

அதற்கு உயர்த்தினை முடிபு

உயர்த்தினை யாயின் உருபியல் நிலையும். 325

‘எல்லாம்’ என்பது உயர்த்தினையாயின், வேற்றுமை வழி உருபு புணர்ச்சியின் தன்மையைப் பெறும். (எ-டி) எல்லா நங்கையும்; செவியும், தலையும், புறமும் என வரும்.

வேற்றுமையில் ‘நும்’ என்னும் பெயர்

நும்மெ மெஞகுபெயர் மெல்லெழுத்து மிகுமே. 326

‘நும்’ என்னும் ஒரு பெயரின் பீர்னர், வேற்றுமை வழி வல்லெழுத்துவரின் மெல்லெழுத்து மிகும். (எ-டி) நுங்கை; செவி, தலை, புறம் என வரும்.

அல்வழியில் ‘நும்’ என்னும் பெயர்

அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலீ

உக்கெட்டான்ற மெய்வயின் ஈவர

இ இடை நிலை ஈறுகெட்ட ரகரம்

நிற்றல் வேண்டும் புன்னியொடு புணர்ந்தே

அப்பான் மொழிவசி னியற் கையாகும்.

327

‘நும்’ என்னுஞ் சொரி; அவ்வழிக் கண், சகரத்கின் மேல் நின்ற உசரங் கெட்ட, அல்விடத்து ஈ வர, சோர மகரங்கெட்டே, இடையில் இ வர மகர வீறு சேட. அவ்விடத்தில் உகரப்புள்ளி நிற்கும், அத்தகைய மொழிகளினிடையில் புணர்ச்சி இயல்பேயாகும். (எ-டி) ரீயிர் குறியிரி; சிறியிரி, தீயிரி; பெரியிரி என வரும்.

மகர ஈற்றுத் தொழிற் பெயர்

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெய ரியல். 328

மகர வீற்றுத் தொழிற் பெப்பரல்லாம் இருவழிக் கண் னும் ஞ சார வீற்றுத் தொழிற் பெயரின் தச்சைபைப் பெறும். (எ-டி) செம்முக் கடிலூச் கடிலூச் தீது, தீத பேரித எ-வு.; செம்மு ஞான்து; பஞ்சது, மாப்பத் சவிது எனவும்; செம்முக் கடுணம்; சீருமை தீடை, பேருடம் எனவுட.; செம்மு ஞாத்தி; நீட்சி, மாட்சி, வலியம் ரணவும் வரும்.

'சம்', 'கம்', 'உரும்' பெயர்க்கும் சாரியை

சமுவ் கம்மும் உருமென் கிளவியும்
ஆமுப் பெயரும் அவற்றே ரன்ன.

329

சம், கம், உரும் என்னும் அம் ஸுன்று சொற்களும், தொழிற் பெயலோடு ஒருதன்மையாய் நடக்கும். (எ-டி) சமுக்கட்டு, கம்முக்கட்டு, உருமுக்கட்டு; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவர்கள் சமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.

கம்', 'கம்' என்னும் இருபெயர்க்கும் சாரியை

வேற்றுமை யாயின் ஏணை இரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை.

330

வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், இறுதி 'உரும்' ஒழுங்க இரண்டும், 'அக்கு' என்னுஞ் சாரியை பெறுதல் வேண்டும். (எ-டி) சமக்குடம், கம்மக்குடம்; சாடி, தாதை, பாடை என வரும்.

மகரம் குறுகுமிடம்

வகார மிகச்சும் மகாரங் குறுகும்

331

வகாரத்தின் மூன்னருள்ள மகரம்; தன் அரை மாத்திரையினின் றுங் குறுகும். (எ-டி) சிலம் வலிது என வரும்.

மகர ஈற்று நாட்பெயர்

நாட் பெயர்க் கிளவி மேற்கிளங் தன்ன
அத்தும் ஆள்மிகச வரைநிலை இன்றே
இற்றுமைய் கெடுதல் என்மனுர் புலவர்.

332

நாளோயியர்த்தும் மகரவீற்றுப் பெயர், முன் இகரவீற்று நாட் பெயர்கள் கிளவீக்குக் கூறிய தங்கமையகாம். ஆங்கு, ஆனின் முன்னர் அத்துச்சாரியையும் கீக்கார்; மகர வொற்றுக் கெடும் என்று கூறுவர் புலவர் (எ-டி); மகத்தாற் கொண்டான்; மகத்து ஞான்று சேவ்வடார்; சென்றுவும், கந்தான், போயினுன் என வரும்.

வேற்றுமையிட ணகார ஈறு

ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

333

7

தொல்காப்பியம் தெளிவுரை

ஙகர ஈற்றுப் பேயரின் பின்னர் வல்லெழுத்து வரீன்,
வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கன், னகரம் நகர மாகும்.
(எ-டி) பொற்குடம்; சாடு; தாஷத, பாஸோ என வரும்.

சில ‘ஙகர’ ஈற்றுச் சொற்கள்

மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வின்னெய்குச் கிளவியும்
அன்ன இயல என்மஞூர் புலவர்.

334

மன், சின், ஆன், சன், பின், முன் இவையும்; வீனையெச்ச மும்; பின்னர் வல்லெழுத்துவரீன், அவ்வாறு னகரம் நகர மாகும் என்று கூறுவர் புலவா. (எ-டி) அதுமற் கொண்கன் தேரே, காப்பும் புண்டுதிற் கடையும் போகல் எனவும்; ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிந்த்காண்டான், கூற்கொண்டான்; சென்றுன், தந்தான், போயினும் எனவும்; வரிர்க்காள் ஞும்; செல்லும், தரும், போக் எனவும் ஏரும்

‘வயின்’ என்னுஞ் சொல்

சட்டு முதல் வயினும் எகரமுதல் வயினும்
அப்பண்பு விலையும் இயற்கைய என்ப.

335

சட்டு எகரம் இவற்றின் என்னர் வரும் வயின் என்பதும், பின்னர் வல்லெழுத்து வரீன் எகரம் நகரமாகும் அப்பண்பினைக் கொள்ளக் கூடியமையுடைய என்று புலவர் கூறுவர். (எ-டி) அவ்வயிற் கொள்டால், நிவ்வயிற் காண்டான், உவ்வயிற் கொண்டான், உத்திரி என, டால்; சித்திரை, நீத்தான், போயினுன் என ஏரு.

‘குழின்’ என்னுஞ் சொல்

குழிகொள் கிளவி இயற்கை பாகும்.

336

‘குழின்’ என்றுஞ் சொல்லின் பின்னர் வல்லெழுத்து வரீன், அஃது இயற்கை ஏரும். (எ-டி) குழீன் குழாம்; செலவு, தோற்றம், பறதவ என வரும்.

‘எகின்’ என்னும் ஏட்ட பேயர்

எகின்மர மாயின் துண்மர் பேயுதே.

337

‘எகின்’ என்பது மரத்தைக் குடிப்பீன், அஃது ஆண் மரத்தைப் போல அடி காரிகா பேறும். (எ-டி) எகினங்கோடு; செதின், தோல், பூ என வரும்.

‘எகின்’ என்னும் பிற உயிரின் பெயர்

எனை யெகினே அகரம் வருமே

வல்லெழுத் தியற்றை மிகுதல் வேண்டும்.

338

மரச்சை யனர்த்தாத எகின் என்னுடு சொல், சிலமோழி யாய் வருமிடத்து, அதன்கண் அகரம் வர, வல்லெழுத்து மிகுதல் வேண்டும். (எ-டு) எகினக்கால்; சேவி, தலை, புறம் என வரும்.

கிளைப் பெயர்

கிளைப்பெய ரெல்லாய் கிளைப்பெய ரியல்.

339

‘ஏ’கர விர்துக் கிளைப்பெயரெல்லாம், னகர சுற்றுக் கிளைப்பெயரப் போவத் தீர்யாது இப்பொய் ஒடியும். (எ-டு) எயில் தூடி, சேல், கூட்டம், பாட என வரும்.

‘மீன்’ என்னுடு சொல்

மீனைன் கிளை வல்லெழுத் திறழ்வே.

340

‘மீன்’ என்னுடு சொல் கிலமோழியாயிருக்க, னகரம் தீங்குடி, தீப்பா நூக் வாடு. (எ-டு) மீன்கண், மீற்கண்; கிளை, தலை, புறம் என வரும்.

‘தேன்’ என்னுடு சொல்

தேனைன் கிளை வல்லெழுத் தியையின்

மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆருறை யிரண்டும் உரிமையு முடைத்தே

வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை.

341

‘தேன்’ என்னுடு சொல் கிலமோழியாயிருக்க, வருமொழி முதலில் கவுலெழுத்து வரி, அது, ஓந்தாறை சிலைய ஒத்து உதந்தலும், வளி ஒத்து மிகுதலும் ஆசிய இருகுறையும் பொருக்குடி; வல்லெழுத்து யதுப்போது னகரவிறுதி கெடும், (எ-டு) தீங்குடி குடம், தீங்குடம்; சாடி, தூகந, பானை: தேக்குடம்; சாடி; தூகந, பானை என வரும்.

அதந்து கீரும் ஒடிபுகள்

மெல்லெழுத்து கிள்ளும் மான யில்லை.

342

‘சோல்’ என்னுடு சொல்லுக்குப் பின்கொல் வல்லெழுத்துப் பொருக்கே, சோலெழுத்து மிக்குடி குற்றமில்லை. (எ-டு) தேங்குடம்; சாடி தூகந, பானை என வரும்.

மெல்லெழுத் தியையின் இறுதியோ ஹறும்.

343

என்னுஞ் சொல்லின் பின்னர், மேல்வெபுத்துவரின், அஃது இறுதி எகரத்தோடு கெடுதலூம் கெடாமையுமாகிய இருவகை முடிவையும் பெறும்.

‘தேன்’ முன் ‘இருல்’

344

இருஅல் தோற்றம் இயற்கை யாகும்.

‘தேன்’ என்னுஞ் சொல்லின் பின்னர், இருல் என்பது வரின், தோற்றத்துக்கண் புணர்ச்சி இயல்பாகும், (எ-டு) தேனிருல் என வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

345

ஒற்றுயிகு தகடுமொடு நிற்றலும் உரித்தே.

‘தேன்’ என்னுஞ் சொற்று, இருல் என்னுஞ் சொல் பின் வரின், தேன் என்பது, தத் என்பதனுடே நிற்றலூயும் பொருங்கும். (எ-டு) தேச்திருல் என வருட.

மின், பின், பன், கன் என்னுஞ் சொற்கள்

மின்னும் பின்னும் பன்னுங் கன்னும்

அங்காற் சொல்லும் தொழிற்பெய ரியல்.

346

மின், பின், பன், கன் என்னும் நான்கு சொல்லும் இருவழிக் கண்ணும் தொழிற் பெயரைப் போல நடக்கும். (எ-டு) மின்னுக்கடிது, பின்னுக்கடிது, பன்னுக்கடிது, கன்னுக்கடிது; சிறிது, தீது, பெரிது, குருள்றது, நீண்டது, மாண்டது, வலிது. மாது எனவுட்டு; மின்னுக்கடுமை, பின்னுக்கடுமை, பன்னுக்கடுமை, கன்னுக்கடுமை; சிறுமை, தீமை பெருமை, குருகி, நீட்சி, மாட்சி, வலிமை, யாப்பு எனவும் வரும்.

‘கன்’ என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு

வேந்றுமை யாயின் ஏனையெடு சினாடு

தோற்ற மொக்குங் கன்னென் கிளவி.

347

‘கன்’ என்னுஞ் சொல், வேந்றுமைவழித் தோற்றத்தின்கண், மரமுணர்த்தாத ‘எகின்’ என்னுஞ் சொல்லைப்போல, அகரமும் வல்வெபூஷ்டும் பெற்ற முடியும். (எ-டு) கன்னக்குடம்; சாடி, தூதை, பாணை, குருகி, நீட்சி, மாட்சி, வலிமை என வரும்.

இயற்பெயரின் முன்னர்த் ‘தந்தை’ என்னுஞ் சொல்

இயற்பெயர் முன்னர்த் தங்கத முறைவரின்

முதற்கண் மெய்கெட அகரம் நினையும்

மீம்பொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே.

348

நகர் இறுதி இயற்பெயரின் பின்னர்த் தங்கை என்னும் முறைப்பெயர் வரின், வருசீமாழி முதலில் உள்ள மெய்கேடு, அகரம் சிலைப்பறும். அவ் வியற்பெயரின்கண் மெய்யைத் தவிர்த்து, இறுதி அன்கெடும். (எ-டு) சாத்தன் தங்கை, சாத் தங்கை எனவும்; கொற்றன் தங்கை, கொற்றந்தை எனவும் வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயரொற்ற ரகரங் துவரக் கெடுமே,

349

‘ஆகன்’ ‘பூகன்’ என்னும் இயற்பெயர்களின் பின்னர்த் தங்கை வரிக், ஆக்கு முற்கூறிய தங்கையோடு இயற்பெயரின் ஒத்தும், வருசீமாழியின் அகரமும் முற்றவும் கெடும். (எ-டு) இயல்பென்றதால் ஆதங்கை, பூதங்கை எனவும் வரும். ஆங்கை, பூங்கை என வரும்.

அதற்கு வேரெருகு முடிபு

சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்.

350

இயற்பெயர் சிறப்புப்பெயராக வகுமீடத்துப், பின்னர்த் தங்கை வரின் இயல்பு ஆகும். (எ-டு) பெருஞ்சாத்தன் றங்கை, பேருஞ்சாற்றன் றக்கை என வரும்.

இயற்பெயர் முன் மகன் முதலிய பிற பெயர்கள்

அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்

நிற்றலும் உரித்தே அமுமென் சாரியை

மக்கள் முறைதொகூடும் மருங்கி ணுன்.

351

அவ்வியற்பெயர் மெய்யைத் தவிர்த்து அன் கெடும்வழி சக்கன் என்னும் தூற்றைக் காட்டுக் கொல்லோடு தொகையா மீடத்து; ‘அன்’ என்னுஞ் சாரியை நிற்றலும் உண்டு. (எ-டு) சாத்தப் போற்றன், சொற்றங் போற்றன்; சாத்தங்குடி, கொற்றங்குடி என வரும்.

தான், பேன், கோன் என்னும் இயற் பெயர்கள்

தானும் பேனும் கோனும் என்னும்

ஆழுறை இயற்பெயர் திரியிட வில்லே.

352

தான், பேன், கோன் என்பதற்குப்பின் அம்முறை யீயற் பெயர் வரின், முற்கூறிய திரியிட்கு இடம் இல்லை. (எ-டு) தான் றங்கை, பேன் றங்கை, கோன் றக்கை எனவும்; தான் கொற்றன், பேன் கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும்.

‘தான்’ ‘யான்’ என்னுடை சொற்கள்

தான்யா னென்றும்பெயர் உருபியல் நிலையும். 353

‘தான்’, ‘யான்’ என்னும் பெயர்கள் வேற்றுமைவழி உருபியலிற் கூறிய தன்மை பெறும். (எடு) தன்கை, என்கை; செலி, கலீ, புறல் எனவு; தன்ஞான், என்ஞான்; நூல், மக்னி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும்.

அல்வழியில் அச் சொற்கள்

வேற்றுமை யல்வழிக் குறுகலுங் திரிதலும்
நோற்றும் ஓல்லை என்மனுர் புலவர். 354

‘தான்’, ‘யான்’ என்பன, அல்வழிக்கண் தோன் றயிடத்து, முறையே குறுகலும் தீந்தலும் தில்லை என்ற குறுவர் புலவர். (எடு) தான் குறியன்; சூரியன், சிபுரி, பெரியுரி, ஞான்ஞான், நீண்டான், மாண்டான் எனவும்; யான் பாரி நூல், பெரியேன், தீயேன், பெரியேன், ஞான்ஞான், சீண்டன், மாண்டேன் எனவும் வருகிறது.

‘அழன்’ என்னுடை சொல்

அழினன் இறுதிகெட வல்லெலழுத்து நிஞமே. 355

அழன் என்னுடை சொல்லின் பீரனர் வல்லெலழுத்து வரின், அதன் இறுதி ஏகரங்கீடை, வல்லெலழுத்து நிஞமே. (எடு) அழக்குடம்; சாடி, தாகை, பானை என வரும்.

‘முன்’ என் 356 மு

முன்னென் கிளை முன்னர்த் தோன்றும்
இல்லென் கிளையினை நகர மொற்றல
தொல்லியன் மருங்கிண மர்திய மரபே. 356

‘முன்’ என்னுடை சொல்லின் பீரனர் வருகிற, ‘இறி’ என்னுடை சொல்லின் முன்னர், நகர வொத்து வருகல் பாண்டக்காலத்து மரபாகும். (எடு) முறையில் என வரும்.

‘பொன்’ என்னுடை சொல்

பொன்னென் கிளை பீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் ஸோ, பகாரை
செய்யுள் மருங்கிண தோடரிய ஸான். 357

செய்யுளில், தொடராய் வகுபிடத்தீரி, ‘பொன்’ என்னுடை சொல்லின் பின்னர் வல்லெலழுத்து வரின், ன கெடு, லம் வருகிறது.

(எ-டு) “பொலம்படை பொவிங்க இகாங்கவற் புரவி” என வரும்.

2. இடையொற்று ஈறுகள்

வேற்றுமையின் யகர ஈறு

யகர இறுதி வேற்றுமைய் பொருள்வயிள்
வல்லெலமுத் தியையின் அங்கீபழுத்து விதுமே. 358

யகரவீதுப் போரி பிச்சர் வல்லெலமுத்து வரின்,
வேற்றுமையி போரி டாக்டரிலிரும் அவ் வரிடீரமுத்து பிரும்.
(எ-டு) உயிகால்; செபி; தலை; புறம் என வரும்.

‘தாடு’ என்றுப் போரி

தாயெய் கிடைவி வியற்கை பாகும். 359
‘தாடு’ எனபது மூலமாறியாயிருக்க, ஹெற்றுமையிப்
புனர்ச்சியில் இயைபாதும். (எ-டு) தாட்கை; செபி; தலை; புறம்
என வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

மகன்விஜை கிங்பிளின் முதனிலை யியற்றே. 360

‘தாடு’ என்றுத் தேசுக், மகனது சினையைக் கூறின், முன்பு
கூறியவாறு வல்லெலமுத்து மிகும். (எ-டு) மகன்ரூபிக்கவாடி;
செரு, தார், படை என வரும்.

யகர ஈற்றிற்கு வேறு முடிபு

மெல்லெலமுத் துறமும் மொழியுமா ருளவே. 361

யகர வீறுதுப் போரி வல்லெலமுத்து வருவழி
மெல்லெலமுத்து உறதும் மொதிக்கும் உள்ளன. (எ-டு)
வேய்த்தறை; வேங்க்குறை; கிறை; தலை; புறம் என வரும்.

அல்வரியில் யகர ஈறு

அல்வதி உயிலாம் ஓயல்பெண மொழிப. 362

யகர விதுதுப் போரி, பிச்சரி வல்லெலமுத்துவரின், அவ்
வழுதுக்கண் இயைபாதும் என்று புறவரி. (எ-டு) நாம் கடிது;
கிறிது; தீது; பெரிது என வரும்.

வேற்றுமையில் ரகார ஈறு

ரகார இறுதி யகார இயற்றே 363

ரகர வீறுதிப்பெயர் ஆருவழியும் யகரத்தின் தன்மையைப் பெறும். (எ-டு) தெர்க்கால்; செய்கை, தலை, புறம் என வரும்.

ஆர், வெதிர், சார், பீர் என்னுஞ் சொற்கள்

ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும். 364

ஆர், வெதிர், சார், பீர் என்பனவற்றின் பின்னர் வல் வெழுத்து மிக்கு வரின், வேற்றுமை மெல்லெழுத்து மிக்கு முடிதல் உண்மையாகத் தோன்றும். (எ-டு) ஆர்ஸ்கோடு, வெதிர்ஸ்கோடு, சார்ஸ்கோடு, பீர்ஸ்கோடு; செதின், தோல் பூ என வரும்.

'சார், முன் காழ்'

சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். 365

'சார்' என்னுஞ் சொல் சிலைமொழியாகவும், 'காழ்' என்னுஞ் சொல் வருமொழியாகவும் இருப்பன் இடையில் வல் வெழுத்து மிகும். (எ-டு) சார்க்காழ் என வரும்.

'பீர்' என்னுஞ் சொற்கு மேலும் ஒரு முடிபு

பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும். 366

'பீர்' என்னுஞ் சொல்லின் பின்னர் வல்லெழுத்துவரின் அம் சாரியோடும் போருந்தும். (எ-டு) பீரங்கோடு; செதின், தோல், பூ என வரும்.

வேற்றுமையில் லகார ஈறு

லகார இறுதி னகார இயற்றே. 367

லகார வீறுதிப்பெய; வேற்றுமைவழி னகார இறுதிப் பெயர்கள் தன்மையை அடையும். (எ-டு) கற்குறை; சிறை, தலை, புறம் என வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

மெல்லெழுத் தியையின் னகாரம் ஆகும். 368

லகார வீறுதிப்பெயரின் பின்னர் மெல்லெழுத்துவரின், லகரம் னகர மாகும். (எ-டு) கன்குரி; நுணி, முற எனவும்; கன் ஞெரிந்தது; ஸெஸ்டது, மாஸ்டது எனவும் வரும்.

அல்வழியில் லகார ஈறு

அல்வழி யெல்லாம் உறவழின மொழிப. 369

வகார வீறுதி நிலைமொழியாயிருக்க, வருமொழி முதல் வல்ளன மெல்லனங்களாயிருக்க, அல்வழியெல்லாம் உற்றச்சிபாக முடியும் என்பர். (எ-டு) கல்குறிது, கற்குறிது; சிறிது, திது, பெரிது என வருட.

லகாரமெய் ஆய்தமாதல்

தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்
புகரின் நென்மனுர் புலமை யோரே.

வருமொழி முதல் தகரமாயிருக்க, வகரமாகிய
மர்க மரத்தும் குந்தம் அன்று என்று கறுவர் புலவர்.

லகார ஈற்றிற்கு வேறு முடிபு

நெடியதன் இறுதி தியல்புமா ருளவே.

371

நெட்டெழுத்தைக் காண்ட வகர வீறுதி, வல்லெழுத்து வருமிடத்து இப்பாயிருப்பெவும் உள. (எ-டு) பால்கடிது; சிறிது, திது, பெரிது என வரும்.

நெல் முதலிய சொற்கள்

நெல்லுஞ் செல்லுஞ் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல்.

372

(எல், ரெல், கொல் சொல் திலை நான்கும் அல்வழிக் கண்ணும், செவ்துமையைப்போல் வகாரம் ரகாரமாகத் தீரியும். (எ-டு) நெங்கடிது, செங்கடிது, கொந்கடிது, சொந்கடிது; சிறிது, திது, பெரிது என வரும்.

‘இல்’ என்னும் இன்மைச் சொல்

இல்லென் கிளவி யின்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஜயிடை வருதலும்
இயற்கை பாததும் ஆகாரம் வருதலும்
கோளத்தகு மரதின் ஆகிடன் உடைத்தே,

373

‘இல்’ என்னும் சொல் பொருளின்மையைக் குறிப்பின்; பின்னர் வல்லெழுத்து வந்தவிடத்து, வல்லெழுத்து மிகுதலும், இடையில் ‘ஃ’ வருதலும், இப்பல்பாம் நிற்தலும் இடையில் ‘ஆ’ வருதலும், கொள்கூக்கடிய தன்மையை உடையதாம். (எ-து) இவ்வகுக் கல், இல்லை கல்; இவ்கல், இல்லாக்கல்; சனை, தூடி; பலை, என வருடி.

‘வல்’ என்னுஞ் சொல்

வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே.

374

வல்' என்னுஞ்சொல், ஞாரா வீற்றுத் தொறிற்பெயரின் தன்மையை உடையது. (எடு) வல்லுக் கட்டு; சிறிது, திது, பெரிது, ஞான்மது; நீண்டது; மாண்டது. வளிது எனவும்; வல்லுக்கட்டுமை; சிறுமை, திமை, பெருமை, ஞாற்சி, சட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்,

அதற்கு வேளிருக்கு முடிபு

நாயும் பலகையும் வருஷப் காலை
ஆவயின் உகரங் கெடுதலும் உரித்தே
உகரம் கெடுவழி அகரம் ஸ்திலையும்.

375

'வல்' என்னுஞ்சொல்லிக் பிள்ளைர், காய் பலகை என்பன வருமிடத்து உகரங் கெடுதலுமூன்று; அப்பொழுது, அகரம் வரும். (எடு) வரில் காய் வல்லுப் பலகை எனவும்; வல்லக்கடுமை; சிறுமை, திமை, பெருமை எனவும் வரும்.

பூல், வேல், ஆல்

தூல்வே நென்று ஆலிலென் கிளை ஸ்யாடு
ஆலுப் பெயர்க்கும் அம்சிடை வருமே.

376

பூல், வேல், ஆல் என்னும் ஆபி பெயர்க்கும் 'ஆபி' இடையில் வரும். (எடு) பூலங்கொடு, ஓவலங்கொடு; ஆலங்கொடு; செதிள், தோபி, பூ என் யருடு.

கைர கற்றுத் தெரி ந்தபெயர்

தொத்திரிபை சீராலாட் கொழுத்தபெயர் இயல் 377

கைர வீற்றுத் தொழுத்து பொய்க்காலம் பிருஷ்மிக் கண் னும் ஞாரா வீற்றுத் தொழுத்து பொய்க்காலம் தன்மையை அடையும். (எடு) வல்லுக் கட்டு; சிறிது, திது, பெரிது, ஞான்மது, நீண்டது மாண்டது, வல்லுக்கட்டு; கவிதுக்கட்டு; சிறுமை, திமை பெருமை. ஞாற்சி, சட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.

வெயில் என்னுஞ்சொல்

வெயிலென் கிளை மகநூரியல் ஸ்திலையும்.

378

'வெயில்' என்னுஞ்சொல் மகநூரியல் சொல்லியப் போல ஏத்து ஜீன் என்னுஞ்சொல்லியல் பெறும் (எடு) வெயிலத்துக் கொண்டான்; வெயிலித் கொண்டான்; சென்றுள் தந்தான், போயினுள் எனவும்

வேற்றுமையில் வகர வீறு

சட்டு முதலாகிய வகர விறுதி
முற்படக் கிணங்த உருபியில் ஸிலையும்.

379

சுட்டினை முதலாகவும் வகர விவாத்தை இறுதியாகவு முடைய சொற்கள் கிளை மொழியாயிருக்க, ஓவற்றுமை வழியிலே, அவை மூன் கூறப்பட்ட உருபு புணர்ச்சியைப்போல் வற்றுச் சாரியை பெறும். (எ-டி) அவற்றுக் கோடி, இவற்றுக்கோடி உவற்றுக் கோடி; செலி, தலை, புறம் என வரும்.

அதற்கு அவ்வழி முடிபு

வேற்றுமை அவ்வழி ஆய்த மானும்.

380

ஒ, உய் தீவற்றல் இடுடி, பின்னர் வல்லெழுத்து வரின், அவ்வழியில் ஆப்தம் ஆத்து ர-டி அல்லது, இல்கடிய, உல்கடிய; சிறிய, தீப, பெரிய என வரும்.

அதற்கு வேறு முடிபுகள்

மெல்லெழுத்துப்பயனின் அவ்வெழுத்து தானும்.

381

அவ், தீப், உய் இ-டி, பின்னர் மெல்லெழுத்து வரின், அவ்வழியில் வகரடி அவ்வாத் மெல்லெழுத்தாரும். (எ-டி) அந்தாண்; இஞ்சுராண், உய்த்துாண், நூல்; மணி என வரும்.

ஏனவை புணரியை இயக்கிப்பன மொழிப்.

382

சுட்டு முதலாகிய வகர விறுதைக்குப் பின்னர் வல்லெழுத்து மெல்லெழுத்து அல்லதாவரின், அவ்வழியில் இயல்லேப புணர்ச்சி என்பர். (எ-டி) அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ்; வட்டு, அக்-, ஆட்ட என வரும்.

வகர ஈற்று உரிச்சொல்

ஏனை வகரல் தொழிற்பெய ரியற்றே.

383

தெப்ப என்பது திருப்புதை கண்ணும் வல்லெழுத்துக்கு இங்க வெழுத்து வருமிடத்து குதார வீற்றுத் தொற்றுப்பெயரின் தன்மையைப் பெறுட (எ-பி) தெப்புக் குத்து, சிறிது, தீது, பெரிது குருந்து, சின்டது, மாய்து, வயிது எடவுட்டு; தெப்புக் கடுமை; திருப்பு, தீழை, பெறுப்பு, குத்து, சிட்சி நாட்சி, வலீயம் என்றும் வரும்.

வேற்றுமையில் முகார ஈறு,

ஸுகார இறுதி ரகார இயற்றே.

384

முகர விறுதிப் பெயர் சீலமொழியாயிருக்க, இருவழியிலும் ரகர விறுதிப் பெயரின் தன்மையை அடையும்; அதாவது வல் வெழுத்து மிக்கு முடியும். (எ-டி) பூழ்க்கால்; சிறு, தலை, புறம் என வரும்.

தாழெழன் னுஞ் சொல்

தாழெழன் கிளவி கோலொடு புணரின்

அக்கிடை வருதல் சரித்து மாகும்.

385

தாழ் என்பதன் பீன்னர்க் கோல் என்பது வரின், அக்கு என்பது இடையீல் வருதல் உரிமையும் ஆகும். (எ-டி) தாழுக் கோல் என வரும்.

தமிழ் என்னுஞ் சொல்

தமிழெண் கிளவி யும் அதனே ரற்றே.

386

தமிழ் என்னுஞ் சொல்லும் அக்குச்சாரியை பெறும் தன்மை யைப் பெறும். (எ-டி) தமிழுக் கூத்து என வரும்.

குழிழ் என்னும் மரப் பெயர்

குழிழெண் கிளவி மரப்பெய ராயின்

பீரெண் கிளவியோ டோரியற் றுகும்.

387

குழிழ் என்னுஞ் சொல் மரத்தை ரத்தினல், பீர் என்னும் எழுதகூடிப் போல் மேல்வழுத்தும் அம்முச்சாரியை யும் பெறும். (எ-டி) குழிழுக்கோல்; ஏதுள், தோல், பு என வரும்.

பாழ் என்னுஞ் சொல்

பாழெண் கிளவி மெல்லெழுத் துறழ்வே.

388

‘பாழ்’ என்னுஞ் சொல்லின் பீன்னர் வல்வெலழுத்தோடு மெல்வெழுத்து உறழ்ந்து முடியும். (எ-டி) பாழுக்கிணறு, பாழுங்கிணறு; சேரி, தோட்டம், பாடி என வரும்.

ஏழ் என்னும் எண்ணுப் பெயர்

ஏழெண் கிளவி உருபியல் நிலையும்.

389

ஏழ் என்னுஞ் சொல், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அன்சாரியை பெற்று, உருபு புணர்ச்சியின் தன்மையை அடையும். (எ-டி) ஏழன் காயம், சக்கு, தோரை, பயறு என வரும்.

ஏழ் முன் அளவு முதலிய பெயர்கள்

அளவும் விறையும் எண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
கடினிலை யின்றே ஆசிரி யர்க்க.

330

‘ஏழ்’ என்பதன் பிறகு, அளவுப் பெயர், சிறைப் பெயர், எண்ணுப் பெயர் இவை வரின், அதன் நெடு முதல் குறுகி, இறதி யில் உகரம் வருதல்யும் ஆசிரியர்கள் விவக்க மாட்டார்கள். (எ-டு) ஏழுகலம்; சாடி, தூதை, பாஜை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு, பலம் எனவும்; ஏழு கழஞ்சு; தொடி, பலம் எனவும்; ஏழு மூன்று, ஏழு நான்கு எனவும் வரும்.

பத்தினாண் கீளவி ஓற்றிடை கெடுவழி
நந்தல் வேண்டும் ஆய்தப் புள்ளி

391

‘ஏழ்’ என்னுஞ் சொல்லின் பின்னர், பத்து என்னுஞ் சொல் வரின் அங்குள்ள இடையெரற்றுக்கெட ஆய்தம் வரும். (எ-டு) எழுபல்து என வரும்.

ஆயிரம் வருவழி உகரங் கெடுமே.

392

‘ஏழ்’ என்பதன் பின்னர் ஆயிரம் வரின், இறதியில் வக்த உகரங்கெடும். (எ-டு) ஏழாயிரம் என வரும்.

நூறார்ந்து வருஷம் ஆயிரக் கிளாவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்கம் இன்றே.

393

‘ஏழ்’ என்பதன் பின்னர் நூறுயிரம் என்பது வருமாயின், கூறப்பட்ட கெடுமுதற் குறுக்கம் இல்லை. (எ-டு) ஏழ் நாறு யிரம் என வரும்.

ஐஅம் பல்வெள்ள வருஷம் இறுதி
அல்பெய ஜெண்னினு மாயியல் விகையும்.

394

‘ஏழ்’ என்பதன் பின்னர் ஐ, அம், பல் என்பவற்றை ஈற்றிந் கொண்ட பொருட்பெயர்விலாத எண்ணுப்பெயர்கள் வரின் உகரம் பெற்று அங்கிலம் பின்கள்கேள சீவு ரு முடியும். (எ-டு) ஏழ் தாய்கர, ஏழ் வெள்ளம், ஏழாட்பள் என வரும்.

உயிர்குன் வரினும் ஆயியல் தீரியாது.

395

‘ஏழ்’ என்பதன் பின்னர் உயிர்வரி ரும் கெடுமுதறுங் குறு காது; உம்மும் பெற்று. (எ-டு) ஏழுகல், ஏழுழகு, ஏழோன்று, ஏழிரண்டு என வரும்.

'கீழ்' என்னுஞ் சொல்

கீழென் கிளவி உறழுத் தோன்றும்.

396

'கீழ்' என்னுஞ் சொல்லின் பீன்னர் வல்லெழுத்துவரி.ஸ் இரு வகையாகவும் முடியும். (எடு) கீழ்க்குளம், கீழ்க்குளம் என வரும்.

வேற்றுமையில் எகர ஈறு

எகார இறுதி ணகார இயற்றே.

397

'எகார' இறுதிப் பெயர் வேற்றுமை வழிப், பீன்னர் வல்லெழுத்து வரின் ணகார இறுதியின் தன்மையை அடையும். (ணகரம் டகரமாகத் திரியும்.) (எடு) முட்குறை; சிறை, தலை, புறம் என வரும்.

அதற்கு வேறு முடிபு

மெல்லெழுத் தியையின் ணகார மாகும்.

398

எகார விறுதிப் பெயரின் பீன்னர் மெல்லெழுத்து வரின் ஒல்லமை வறி எகரம் ணகர மாகும். (எடு) முண்ணெந்தீரி; முதி என வருகும். முண்ணெந்தீரிந்தது; முண்ணீண்டது; முண்ணான்-து ராகங்காளன்க.

அவ்வழியில் எகர ஈறு

துஷ்வழி சிபல்லாம் உறுதீண மொழிபு.

399

எகார விறுது அவ்வழிக்களெல்லாம் திரிச்சும் திரியாதும் முடிபு; எடுக்குறவுச் சுவகரி. (எடு) முள்கடிது, முட்கடிது; சிற்து, திது பெற்று என வருக.

அதற்கு வேறு முடிபு

ஆய்த விலையதும் வரைவிலை யின்றே

தகருப் வருடங்காலை யான.

400

'எகர்' விறுதிப் பெயரின் பீன்னர், தகரம் வரும்பொது, ஏதாத்திற்கும் படியோச ஆய்தம் வருத்துவுச் சூடும். (எடு) முல்லது, முட்டது என வருக.

அதற்கு மேலும் குரு முடிபு

நெடியத னிறுதி தீயஸ்பா குஙவும்
வேற்றுமை யல்லவழி வேற்றுமை னிலையலும்
போற்றுல் வேண்டும் மொழியுமா ருளவே,

401

நெடிலைச் சொன்ட எகரர் விற்று சமரேழுத்தொரு மொழி
யுள் இபஸ்பாயிலுக்கிறத வும், அல்வழிக்கன் வேற்றுமை
வழிச் செய்கைபேறுவனாம் உள்ள செர்க்கும் உன; அவற்
நூப் போற்றுதல் கேட்க வேட, எ-டி எகர் கடிது; சேள்
கடிது; சிறிது, தீது; பெரிது, எனவும்; க்ராட்கடிது, காட்கடிது;
சிறிது, தீது, பெரிது எஃகும் வரு..

எகர ஈற்றுத் தீர்க்கிழப்பைர்

தொழில் பேய செரல்லாக் தொழில் பேய நியல். 402

'எகர' விற்றுத் தோழில்பேயரீஸ்லாம், குகார விற்றுத்
தொழில் பேயடி; தன்கையைப் பீபுல். (எ-டி) தர்ஜுக்
கடிது; சிறிது, தீது, பெரிது, தா-ஏது; சீ-து, மாண்டது,
வஷ்டு எனவும்; முத்துக்கடிது; சிறுமை, தீகை, பெருமை,
ஞாந்தி, டிப்சி, மாட்சி, வரிகை எனவும் வரு..

'இருள்' என்னுஞ் சொல்

இருளென் சிளவி கெயிவியல் னிலையும் 403

'இருள்' என்னுஞ் சொல் அந்தக் கிள்ளும் பெற்று பெய்தி
விளக்குவதை நி-ஏ-டி. (எ-டி) கீ-ப்ராந்துக் கோண்டாவ்,
இருள்க் கோண்டாவ் கிள்ளும் தக்காவ், போயினுன் என
வரு..

'புள்' 'வள்' எ-

புள்குஞ் வ-க் குருக்குத் தீர்க்கிழப்பையில். 404

புள், வள் என்றால் இருப்புறியீடு எரு விட்குத் தீர்க்கிழப்பையில் தன்கையைப் பீபுல். (எ-டி) புள்குஞ் காயது. வள்னுக்
கடிது; அள்ளுச் சூலை, மள்ளக் காலை. புள்ளு
வள்னு ஞான்றது: புள்ளு தாந்தி, வள்ளு துாந்தி என வருக்.

‘மக்கள்’ என்னுஞ் சொல்

மக்க ளென்னும் பெயர்விலைக் கிளவியும்
தக்கவழி அறிந்து வலித்தலு முரித்தே.

405

‘மக்கள்’ என்னும் பெயர்ச் சொல்லின் எசரம் தக்கவிடத்து
ஆராயப்பட்டு டகரமாதலும் உண்டு. (எ-டு) மக்கட்கை; செவி,
தலை, புறம் என வரும்.

3. புறனடை

இவ்வியலின் புறனடை

உணரக் கூறிய புணரியல் மருங்கின்

கண்டுபிசயற் குரியவை கண்ணினர் கொள்ளலே.

406

இவ் வீயதுள் அறியுமாறு கூறப்பட்ட புணர்ச்சிகளிற்
கூறப்படாது; இவக்கியத்தில் வழங்கப்பட்டவற்றைக் காணின்,
அவற்றையும் கொள் நூதல் மேண்டும்.

9. குற்றியலுகரப் புணரியல்

[குற்றியலுகர சமூகட்குரிய புணர்ச்சி இலக்கணம்]

1. குற்றியலுகரத்தின் இயல்பு

குற்றியலுகரத்தின் பெயர், முறை, தொகை

சுரெழுத் தொகுமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றெருடர் மென்றெருடர்
ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன். 407

குற்றியலுகரம் குறுகுமிடம், சுரெழுத்தொகுமொழி, உயிர்த்தொடர்மொழி. இடைத்தொடர்மொழி, ஆய்தத் தொடர்மொழி, வன்றெருடர்மொழி, மென்றெருடர்மொழி ஆகிய ஆறுகும். (எ-இ) நாகு, வரது, தென்கு, எல்கு, கொக்கு, குரங்கு எனவரும்.

சுரோற்றுத் தொடர்கள்

அவற்றுள்.
சுராற்றுத் தொடர்மொழி யிடைத்தொடராகா. 408

முஞ்கநியவற்றுள் சுரோற்றுத் தொடர்மொழி இடைத்தொடராகக் கருதப்பட மாட்டா. (எ-இ) சர்க்கு, மொய்ம்பு எனவரும்.

இருவழியிலுங் குற்றுகரம்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகர நிறையும். 409

அவ்வழி வேற்றுமை இரண்டிலும், அறுவகைப்பட்ட இறுதிகளின்னும் தற்றியலுகரம் குறுகாது, இயல்பாகிய அரையாத்திரை பெற்று சிகைக்கு நீந்கும். (எ-இ) நாகுகடிது, நாகுகடுமை; வரதுகடுது வரகுகடுமை எனவரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை நிலையலு முரித்தே. 410

வல்லொற்றுத் தோடர்மொழியின் இறுதிக் குற்றியலுகரம் வல்லெலமுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, இயல்பின்கண் நிற்றலும் உண்டு. (எ-டு) கொக்குக்கடிது, கொக்குக்கடுமை என வரும்.

2. குற்றியலிகரம்

குற்றியலிகரம் வருமாறு

யகரம் வருவழி இகரங் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றுது.

411

வருமொழிமுதல் யகரமாயிருக்க, சிலைமொழி இறுதியாகிய உகரம் முற்றலுங்கெட, அவ்வட்டத்திற், குற்றியல்கரம் வந்து குறுகும். (எ-டு) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது என வரும்.

3. குற்றுகரப் பொதுப்புணர்ச்சி

நெடிற்றெருடர், உயிர்த்தோடர்

சுரெழுத்து மொழியும் உயிர்த்தோடர் மொழியும்

வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்

தோற்றம் வேண்டும் வல்லெலமுத்து மிகுதி.

412

ஈரெழுத்து மொழியும், உயிர்த்தோடர் மொழியும் சிலை மொழியாய் இருக்க, வேற்றுமைக்கண், அவற்றின் இறுதிக் குற்றியலுகரத்தின் பற்றக்கோட்டின் இனவொற்று இடையீல் மிக, சிலைமொழியின் பின்னர், வல்லெலமுத்து மிகுதியைத் தோற்றுத்தீர்க்கண் வேண்டுவர். (எ-டு) யாட்டுக்கால்; செவி, தலை, புறம் எனவும்; முயிற்றுக்கால்; சிணை, தலை, புறம் எனவும் வரும்.

அதற்கு வேறு முடிபு

ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே

அத்திறத் தில்லை வல்லெலமுத்து மிகலே.

413

முற்குத்திரத்தில் கூறப்பட்ட இடையீல் இனவொற்று மிகுதியீல்லா மொழிகளும் உள்; அப்போது வல்லெலமுத்து வருகுதியீல்லை. (எ-டு) நாகுகால்; சிணை, தலை, புறம் எனவும்; வரகுகதீர்; சிணை, தலை, புறம் எனவும் வரும்.

இடைத்தொடர், ஆய்தத்தொடர்

இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும்
நடைஆயியல் என்மனூர் புலவர்.

414

இடையொற்றுத் தொடரும், ஆய்தத்தொடரும் வல்லெழுத்து வருவழி, நடையீன்கண் இனவொற்று இடையீல் மிகாதும், வல்லெழுத்து மிகுதி பெருதும் ந்த்ருங் தப்பமையை உடையன என்று புலவர் கூறுவர். (எ-டு) தெள்குகால்; சிறை, தலை, புறம் எனவும்; எஃகுகால்; சிறை, தலை, புறம் எனவும் வரும்.

வன்தொடர், மென்தொடர்

வன்ரெட்டர் மொழியும் மென்ரெட்டர் மொழியும்
வந்தவல் லெழுத் தொற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம்
வல்லொற் றிறுதி கிளையொற் ரூகும்.

415

குற்றியலுகர வீறுதியாகிய வன்ரெட்டர் மொழிக்கண் னும், மென்ரெட்டர் மொழிக்கண் னும், பின்னர் வல்லெழுத்து வர, அவ் வல்லெழுத்தொற்று இடையீல் மிகும். மென்ரெட்டர் மொழி வல்லொற்றை இறுதியீர் கொண்ட கிளைப் பெயராயின், அவற்றின் மெல்லொற் றெல்லாம் கிளை வல்லொற்றூகும். (எ-டு) கொக்குக்கால்; சிறுகு, தலை, புறம் எனவும்; குரக்குக்கால்; செசி, தலை, புறம் எனவும்; எட்டுக்குட்டு; செவி, தலை, புறம் எனவும் வரும்.

மரப் பெயர்

மரப்பெயர்க் கிளை கம்மே சாரியை.

416

குற்றியலுகர இறுதி மரப்பெயர்கள் வன்ரெட்டர் மென்ரெட்டராக இருப்பின், பின்னர் வல்லெழுத்து வரும்வழி, ‘அம்’ சாரியை இடையீல் வரும். (எ-டு) தேக்கங்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

அதற்கு மேலும் ஒரு முடிபு

மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே.

417

மரம் உனர்த்தும் மெல்தொடர் மொழியுள் மெல்லொற்று வல்லொற்று ஆசாத சொற்களும் உள்ளன. (எ-டு) குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்; புஞ்சங்கோடு; செதிள், தோல், பூ எனவும் வருக.

கொடிற்கிருடர், வண்ட்கிருடர்

காரிமுத்து சொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கும் உரியவை உளவே

அம்மர போழுதும் மொழிவழி ஞான.

4.8

குற்றியலுகரத்து இறுதியைச் சுரியுத்து ஒருமொழியும்
வன்கிருடரும் கீல்மொழியா யிருக்க, வல் வெழுத்து முதன்
மொழி வருமொழியாய் ரெ, அவற்றுள், இடையில் அம்முச்
சாரியை வருத்தக்குரீய சொற்றும் உள். அவை, அவ் விவக்
கணத்தோடு ஒழுகும் சொழுகளிடத்துக் காணப்படும். (எ-இ)
சறங்கோள்; வட்டம், பேரர், புற்றம் பழம் என வரும்.

சில மென்கிருடர் மொழிகள்

ஒற்றுநிலை திரியா தக்கொடு வருங்கும்

அக்கினை மொழியும் உளவென மொழியப்.

4.9

அம் மென்கிருடர் மொழியுள் வல்வெழுத்து வரும்வழி
மெல்லெலாற்று வல்லே; நிறுத்த அக்குத் சுரியை பெற்று வரு
வனவும் உள்ளன. (எ-ஏ) குழக்குகை; மன்றப்பெண்களை
என வரும்,

எண்ணுப் பெயர்

எண்ணுப் பெயர்க் கிளவி உருபியல் கிலையும்.

4.10

குற்று அகர இறுதியை எண்ணுப் பெயர்கள்
மொழிபாயிருக்க, வல் வழுத்து வருக்கும், உருபியலீற் கூறிய
வாறு ‘ஏன் சொல்லை பெறு?’. (எ-ஓ) ஒன்றன் யாயம்,
இரண்டன் யாயம்; கடறு, தேரூரை, பயது என வரும்.

4. குற்றுகரச் சுறப்புப்புணர்ச்சி

வண்டு, சிடெண்டு எண்ணுஞ் சொற்கள்

வண்டும் பெண்டும் இன்னென்டு சிவனும்.

4.11

‘வண்டு’, ‘பெண்டு’ எண்ணுஞ் சொற்றுவின்ன் பின்னர்
வல்வெழுத்து வருக்குறி, அவை, ‘இன்’ சுரியையோடு
பொருத்தும். (எ-இ; எண்டுவால், பெண்டுங்கால் என வரும்
பெண்டு எண்ணுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு

பெண்டென் கிளவிக் கண்ணும் வரையார்.

4.12

‘பெண்டு’ எண்ணுஞ் சொல்லுக்கு ‘;ன்’ சுரியையும் கீக்க
மாட்டார்கள். (எ-இ) பெண்டென் ஜக; செவி, தலை, புறம் என
வரும்.

வினாப்பெயர் சுட்டுப்பெயர்

யாதென் இறுதியுஞ் சுட்டுமுதலாகிய
ஆய்த இறுதியும் உருபியல் விலையும்.

423

யாது, அஃது, இஃது ஆகிய குற்றியலுகர சற்றுச் சொற்கள், வல்லெலமுத்து வரும்வழி உருபியலிற் கூறிய தன்மை பெறும். அஃதாவது, முன்னொயது ‘அன்’ பெறும்; ஏனை முன்றும் அன் பெற்று ஆய்தக் கேட்டிலைக் கொள்ளும். (எ-டு) யாதன் கோடு, அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு என வரும்.

அல்வழியிற் சுட்டுப் பெயர்

முன்னூல் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னால் வேண்டும் அல்வழி யான.

424

சுட்டு முதலாகிய ஆப்தக் தொடர்மொழியின் பீன்னர் உயிர் வருமிடத்து, அல்வழிக்கண் ஆப்தம் கிலைபெறல் வேண்டும். (எ-டு) அஃத்தை, இஃத்தை, உஃத்தை; ஆடை, இஸை என வரும்.

அல்வழியில் அதற்குமேலும் ஒரு முடிபு

ஏனைமுன் வளினே தானிலை யின்றே.

425

சுட்டு முகலாகிய ஆப்தக் தொடர்மொழியின் பீன்னர் உயிர்லாத எழுத்து வரீன், அல்வழிக்கண் ஆப்தம் கிலைமாது. (எ-டு) அதுகடிது, இதுகடிது, உதுகடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றுது, நீண்டது, மாண்டது; யாது, தீது, வலிது என வரும்.

பொதுவாக அல்வழியில் குற்றுகர ஈறுகள்

அல்லது கிளாப்பின் எல்லா மொழியும்.

சொல்லிய பண்பின் இயற்கை யாகும்.

426

குற்றிமுதுகர வீற்று எல்லா மொழியும், பீன்னர், வல் லெமுத்து வரும்வழி, அல்வழிக்கண் சொல்லப்பட்ட தன்மைய வாய் இயற்கையாகும். (எ-டு) நாது கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃது கடிது, குரங்கு கடிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

வன்ரூடர்

வல்லெலாற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து மிகுமே.

427

குற்றியலுகர இறுதியகிய வல்லெலாற்றுத் தொடரின் பீன்னர், வல்லெலமுத்துவர்ன் அல்வழிக்கண் அவ் வல்லெலமுத்து

மிகும். (எ-டு) கொக்குக் கடிது; சிறிது, திது, பெரிது என வரும்.

ஆங்கு, யாங்கு முதலிய மென்தொடர் மொழிகள்

சுட்டுச்சினை நீடிய மென்றெருடர் மொழியும்
யாவினு முதலிய மென்றெருடர் மொழியும்
ஆயியல் தீரியா வல்லெழுத் தியற்கை. 428

சுட்டாகிய பகுதி நீண்ட மென்றெருடர்க் குற்றியலுகர இறு
தியும். வினாப்பொருளை யுணர்த்தும் யாவினை முதலாகக்
கொண்ட மென்றெருடர்க் குற்றியலுகர இறுதியும், பின்னர்
வல்லெழுத்து இயற்கையாக வருமிடத்து, அவ்வழிக்கண், அத்
தன்மையில் தீரியா. (எ-டு) ஆங்குக் கொண்டான், ஈங்குக்
கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக் கொண்டான்;
சென்றுன், தந்தான், போயினுன் என வரும்.

யாங்கு என்பதற்கு மேலும் ஒரு முடிபு

யாவினு மொழியே இயல்பு மாகும். 429

‘யா’ என்னும் வினாவினை முதலாகக் கொண்ட மென்றெருடர் மொழி, பின்னர் வல்லெழுத்து வருவழி, இயற்கையும் ஆகும். (எ-டு) யாங்கு கொண்டான்; சென்றுன், தந்தான்,
போயினுன் என வரும்.

அவற்றிற்கு ஸிலைமொழிச் செய்கை

அங்கான் மொழியும் தங்கிலை தீரியா. 430

ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு என்னும் நான்கு மொழி
களும்; வல்லெழுத்து வருமிடத்து, தம் ஸிலையினின்றும் தீரியா.
(எ-டு) அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக்
கொண்டான், எங்குக் கொண்டான்; சென்றுன், தந்தான்,
போயினுன் என வரும்.

உண்டு என்னுஞ் சொல்

உண்டென் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே எகாரம் ஆதலும்
ஆழுறை யிரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து வருஷங் காலை யான். 431

உண்மை என்னும் பொருளில் வரும், ‘உண்டு’ என்னுஞ்
சொல்லின் பின்னர், வல்லெழுத்து வரின், ① கெட்டு, ணகரம்

ஏகரமாய்த் திரிதற்கு உரீமையுமுண்டு. (எ-டு) உன்பொருள் உண்டு பொருள் எனவும்; உண்டு கானம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை எனவும், உண்டுஞான்; நூல், மணி, யாழ், வட்டு, அடை எனவும் வரும்.

திசைப் பெயர்

இருதிசை புணரின் ஏயிடை வருமே.

432

குற்றியலுகர இறுதியாசிய திசைப்பெயர் மற்றைத் திசைப் பெயரோடு புணரும்போது, இடையில் ஏகாரம் வரும். (எ-டு) வடக்கே தெற்கு, கிழக்கே மேற்கு என வரும்,

திசைப்பெயர் முன் திசைப்பெயர்

திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் இறுதியும்
கெடுதல் வேண்டும் என்மனுர் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான்,

433

இரு திசைச்சொற்களும் இரு திசையைக் குறிக்காது, அவற்றினின்றும் திரிந்த கோணத்திசைகளைக் குறிப்பின், சீலை மொழியிறுதியும், தான் ஏற்கின்ற மெய்யும், அதன் முன்னருள்ள ஒற்றும் கெடும் என்று கூறுவர் புலவர். சீலைமொழி, ‘தெற்கு’ என்னுஞ் சொல்லாய் இருப்பின், இறுதி மெய்யுடன் கேட, ஒற்றுமெய் ஏகரமாகும். (எ-டு) வடக்கிழக்கு, வடமேற்கு; தென் கிழக்கு, தென்மேற்கு என வரும்.

5. குற்றுகர எண்ணுப் புணர்ச்சி

பத்தொடு எண்ணுப் பெயர்

ஒன்றுமுதலாக எட்டன் இறுதி
எல்லா எண்ணும் பத்தன் முன்வரின்
குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே
முற்றின்வருஷம் இரண்டலங்கடையே.

434

‘பத்து’ என்பதன் பீனனர், ஒன்று முதல் எட்டு இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப் பெயர்களும் வரின், ‘து’ கெடும்; இரண்டல்லாத ஏனைய பெயர்கள் வருமிடத்து, இடையில் ‘இன்’ சாரியை வரும். (எ-டு) பத்தென்று, பத்தின்மூன்று, பத்தின்கு, பத்தினைந்து, பத்தினறு, பத்தினை, பத்தின்டடு என வரும்.

பத்தின் முன்

பத்தினூற் றுக்கெட்டங்காரம் இரட்டால்

ஒத்து தென்ப இாண்டுவரு காலை.

435

பத்து என்பதன் பின்னர் இரண்டு வரும்போது, (து கெட்ட பின்னர்) தகர வொற்றுக் கெட்ட, அவ் விடத்து ஏகரம் இரட்டும் என்பர் ஆசிரியர் (எ-டு) பன்னிரண்டு என வரும்.

பத்தின் முன் ஆயிரம்

ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.

436

பத்து என்பதன் பின்னா ஆயிரம் வரினும் அத்தன்மையீணின் ருந்திரியாது. (எ-டு) பதினையிரம் என வரும்.

பத்தின்முன் நிறை அளவுப் பெயர்கள்

நிறையு மளவும் வருஷங் காலையும்

குறையா தாகும் இன்னெண் சாரியை.

437

‘பத்து’ என்பதன் பின்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருமிடத்து, ஓடையில் ‘இன்’ என்னுஞ் சாரியை குறையாது வரும். (எ-டு) பதின் கழஞ்சுச்; தொடி, பலம், எனவும்; பழின்கலம்; சாடி, தூக்க, பாணை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் வரும்.

என்னுப் பெயரொடு பத்து

ஓன்றுலூடு ஹொன்பான் இறுதி முன்னர்

நின்ற பத்தி என்றுக்கெட்ட ஆயதம்

வங்திடை நிலையும் இயற்கைத் தென்ப

கூறிய இயற்கைக் குற்றிய லுகரம்

ஆரன் இறுதி அல்வழி யான.

438

ஓன்று முதல், ஒன்பது இறுதியாகவுள்ள குற்றியலுகர இறுதிச் சொற்கள், நிலைமொழியாகவும், பத்து வருமொழியாகவுமிருக்கப், பத்து என்பதில் தகரவொற்றுக் கெட்ட, அவ்விடத்தில் ஆயதம் வருதல் தன்மை உண்டாயது. நிலைமொழிகளுள், “ஆறு”, என்பதைத் தவிர்த்து, ஏனையவற்றுள், குற்றியலுகரம் முன்னர்க்கூறப்பட்ட தன்மைத்தாய் மெய்யொடுங் கெடும். (எ-டு) ஒரு பல்து, இருபல்து என வரும்.

அதன்கண் ஓன்று இரண்டு என்னுஞ் சொற்கள்

முதலீ ரெண்ணினென்று ரகரம் ஆகும்

உகரம் வருதல் ஆவயி னன்.

439

முதலிரண்டு எண்ணுகிய ஒன்று இரண்டு ஆகியவற்றுடன் பத்து புணரும்போது, அவற்றின் ஒற்றுகிய னகரமும் னகரமும், ரகரவொற்றுயத் தீர்யும், அதன்பின் உகரம் வரும். (எ-டு) ஒருபல்து என வரும்.

இரண்டு எண்பதற்கு மேலும் ஒரு முடிபு

இடைநிலை ரகரம் இரண்டெடங் எண்ணிற்கும்

நடைமராங் கின்றே பொருள்வயி னன்.

440

'இரண்டு' என்னும் எண்ணிற்குப், பொருளிடத்தின்கண் இடை சின்த ரகரவு கெடும். (எ-டு) ஒருபல்து என வரும்.

மூன்று, ஆறு

மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்

மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்.

441

மூன்று ஆறு இவற்றின் நெடு முதல் குறுகும்; மூன்றின் னகர வொற்றுப் பகர வொற்றுகும். (எ-டு) முப்பல்து என வரும்.

நான்கு எண்ணுஞ் சொல்

நான்க ஜெற்றே நகாரம் ஆகும்.

442

நான்கு எண்பதன் னகர வொற்று மகர வொற்று ஆகும். (எ-டு) நாற்பல்து என வரும்.

ஐந்து எண்ணுஞ் சொல்

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்.

443

'ஐந்து' எண்பதன் நகரவொற்று, மகர வொற்று ஆகும். (எ-டு) ஐம்பல்து என வரும்.

எட்டு எண்ணுஞ் சொல்

எட்டன் ஒற்றே னகாரம் ஆகும்.

444

'எட்டு' எண்பதன் டகர வொற்று, னகர வொற்றுகும். (எ-டு) எண்பல்து என வரும்.

'ஒன்பது' எண்ணுஞ் சொல்

ஒன்பான் ஒரகமிசைத் தகரம் ஒற்றும்

மூங்கத ஒற்றே னகாரம் இரட்டும்

பல்தென் கிளவி யாய்தபக ரங்கெட

விற்றல் வேண்டும் ஷகாரக் கிளவி

இற்றிய தகரம் றகாரம் ஆகும்.

445

‘ஒன்பது’ என்னுஞ் சொல்லின் ஒகரத்திற்கு முன் தகர வொற்றுத் தோன்றும்; அதன் பின்னரிடத்துள்ள னகரவொற்று. இரண்டு னகரவொற்றுக் மாறும்; சிலைமொழி இரண்டிலும் மூள்ள பத்தென் கிளவியின் பகரமும் ஆய்தங் கெட, அவ்விடத்திலே ஷகாரங் தோன்றும்; வருமொழி இறுதிக் குற்றியலுகரத்து முன்னருள்ள தகர வொற்று, றகர வொற்று கும். (எ-டு) தொண்ணாறு என வரும்.

அவ் வெண்ணுப்பெயர்களின் முன்
அளவு, நிறைப் பெயர்கள்

அளங்தறி கிளவியும் நிறையென் கிளவியும்

கிளங்த இயல தோன்றுங் காலை.

446

ஒன்று மூதல் ஒஸ்பான்வரை சிலைமொழியா யீருக்க, அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வருமொழியாய் ஏருமிடத்து, அவை முந்கூறப்பட்ட தன்மையைப் பெறும். (எ-டு) ஒருக்கலம், இருக்கலம்; சாடி, தூநை, பாணை, வட்டி எனவும்; ஒருக்கழுஞ்சி, இருக்கழுஞ்சி; தொடி, பலம் எனவும் வரும்.

அதன்கண் ‘முன்று’ என்னுஞ் சொல்

முன் றன் ஓற்றே வந்த தொக்கும்.

447

அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வருமொழியாய் வரின். முன்று என்பதன் ஒற்று, வருமொழி முதலை ஒக்கும். (எ-டு) முக்கலம்; சாடி, தூநை, பாணை என வரும்.

ஐங்கு என்னுஞ் சொல்

ஐங்கு வெற்றே மெல்லெழுத் தாகும்.

448

அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வருமொழியாய் வரின், ‘ஐங்கு’ என்பதன் ஒற்று, வருமொழி முதலை இன மெல்லெழுத் தாகும். (எ-டு) ஐங்கலடி; சாடி, தூநை, பாணை எனவும்; ஐங்கழுஞ்சி; தொடி, பலம் எனவும் வரும்,

அவ்விரண்டன் மேன்முடிபுக்கட்கு வரையறை

கசதப முதன்மொழி வருஉங் காலை.

449

வருமொழி முதல் கசதபக்களா யீருக்க, சிலைமொழியா யுள்ள முன்று, ஐங்கு இவற்றின் னகர றகரவொற்றுக்கள் வந்த தொக்கும். (எ-டு) அறுகலம்; சாடி, தூநை, பாணை எனவும்; அறுகழுஞ்சி, தொடி, பலம் எனவும் வரும்.

எட்ட என்னுஞ் சொல்

நமவ என்னும் மூன்றெடு சிவணி
அகரம் வரினும் எட்டனமுன் இயல்பே. 450

'எட்டு' என்பதன் மூன்னர், முற்கூறப்பட்ட வல்லெழுத்துக் களோடு ந ம வ அ இவை யரின், 'எட்டுனெற்றே னகர மாகும்' என்னுஞ் சூத்திரத்திற் கூறப்பட்ட தன்மையைப் பெறும். (எ-டு) எண்கலம்; சாடி, தூதை, பாளை, நாழி, மண்ணட, வட்டி, அகல், உழக்கு எனவும்; எண்கழுஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

ஐங்கு, மூன்று என்னும் இரண்டு சொற்களுக்கும் ஒத்த முடிபு

ஐங்கும் மூன்றும் நமவருங்
வந்த தொக்கும் ஓற்றியல் விலையே. 451

ஐங்கு, மூன்று இவற்றின் பின்னர், வருமொழி முதலில் நம இவை வருங்கசலத்தில், அவ்வற்றின் நகர னகரங்கள் ந ம வாக மாறும். (எ-டு) முங்காழி, மும்மண்ணட; ஐங்காழி, ஐம்மண்ணட என வரும்.

மூன்று, நான்கு, ஐங்குமுன் வகர முதன்மொழி

மூன்ற னெற்றே வகாரம் வரும்வழித்
தோன்றிய வகாரத் துருவா கும்மே. 452

வகரம் வருமொழி முதலாய் வரும்வழி, 'மூன்று' என்பதன் னகர வொற்றுப், பின்னர்த் தோன்றிய வகரத்தின் வடிவாகும். (எ-டு) 'முவ்வட்டி' என வரும்.

நான்க னெற்றே லகார மாகும். 453

வகரம் வருமிடத்தில், நான்கு என்பதன் னகர வொற்று வகர வொற்றிருகும், (எ-டு) நால்வட்டி என வரும்.

ஐங்குனெற்றே முந்தையது கெடுமே. 454

வகரம் வருவழி ஐங்தாம் எண்ணின்கண் சின்ற னகரவொற்று வடிவு கெடும். (எ-டு) ஐவட்டி என வரும்.

ஒரு, இரு முன் உயிர் முதன் மொழி

முதலீ ரெண்ணின் முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீடல் ஆவயி னன். 455

நகிய ஒன்று இரண்டன் பீன்னார் உயிர் வருமிட்டது, உகரங் கொடுமென்று உரைப்பர்; அவ்விடத்தில், முதலெழுத்து நீடல் வேண்டும். (எ-டி) ஒரகல், சரகல்; ஒருமுக்கு, ஈருமுக்கு என வரும்.

மூன்று, நான்கு, ஐந்துமுன் உயிர் முதன்மொழி

மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும்

தோன்றிய வகரத் தியற்கை யாகும்.

456

மூன்று, நான்கு, ஐந்து இவந்தின்பின் உயிர் வருமிடத்து, அதை, வருமொழி முதலில் யாரம் வருவழிப் பெற்ற தன்மை கைப் பெறும். (எ-டி) முவ்வகல், முவ்வழக்கு எனவும்; நாவகல், நாலுழக்கு எனவும்; ஜயகல், ஜயழக்கு எனவும் வரும்,

அவற்றுள் மூன்று என்பதற்கு மேலும் ஒரு முடிபு

மூன்றை முதனிலை நீடலும் உரிட்டே

உழக்கென் கிளவி வழக்கத் தான்.

457

உமக்கு வருக்மாழி வழக்கின்கண் வருமிடத்தில், மூன்று என்பதன் முதலில் உள்ள உயிர் நீடலும் உரிமையாகும். (எ-டி) முவழக்கு என வரும்.

ஆறு என்பதற்கும் அம் முடிபு

ஆறென் கிளவி முதனீ டும்மே.

458

ஆறு என்னும் என்னுப்பெயரின் பின், அகல் உழக்கு என்பவைன், மான்னர்க் குறுகி கீன்று முதலெழுத்து நீண்டு முடியும், (எ-டி) ஆறகல், ஆறுழக்கு என வரும்.

ஒன்பது என்னுஞ் சொல்

ஒன்பா னிறுதி உருபுவிலை திரியாது

இன்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.

459

ஒன்பது என்பதன் இறுதியில் உள்ள, ‘பது’ என்பது, தன் வடிவிற் கெடாது இன் என்னுஞ் சாரியை மொழியைப் பெறுதல் வேண்டும். (எ-டி) ஒன்பதின் கலம்; சாடி, தூதை, பாஜீ, நாழி, மண்ணை, வட்டி; அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்.

ஒன்று முதல் ஒன்பது என்முன் நூறு

நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே,

460

ஒன்று முதல் ஒன்பது இறுதியாகிய சொற்களின் பின்னர் நாறு வரினும் அவை பத்து என்பதன் பின் வரும்போதுள்ள தன்மையைப் பேறும் (எ-டி) ஒருநாறு, இருநாறு, அறநாறு, எண்ணாறு என வரும்.

அதன்கண் மூன்று என்னுஞ் சொல்

மூன்று சென்ற்றே நகாரம் ஆகும்.

461

மூன்று என்பதன் எகரம் நகரமாகும். (எ-டி) முங்நாறு என வரும்.

அதன்கண் நான்கு ஐங்கு

நான்கும் ஐங்கும் ஒற்றுமெய் திரியா.

462

நான்கு ஐங்கு இவற்றின் ஒற்றுத் தன்னுருவத்தினின்றும் திரியா. (எ-டி) நானாறு, ஐங்நாறு.

அதன்கண் ஒன்பது என்னுஞ் சொல்

ஒன்பான் முதனிலை முங்குவிளங் தற்றே
முங்கை யொற்றே எகாரம் இட்டும்
நூற்றெண் கிளை நகர மெய்க்கட
ஷது வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் ஓகார ரகாரம்
சாறுமெய் கெடுத்து மகாரம் ஒன்றும்.

463

ஒன்பது ஏலைமொழியாகவும், நாறு வகுமொழியாகவும் இருக்குமிடத்து, 'ஒன்பது' என்பதன் முதலெழுத்து முந்கூறப் பட்ட தன்மையவாய், தன்மூன் தகர வொற்றைப் பெறும். அதன் பின்னருள்ள, 'எப்' என்பது செட, அதனிடத்து ஒற்றுகிய எகாரட் ஓரட்டும். நாறு என்பதன் நகரங் கெட, ஜி, ஆவாக ஆகும் தன்மையது. அவ்விடத்து, ஆகாரத்திநகும் இறுதி எழுத் திஹலும் திடையில், 'இட' வருதல் வேண்டும். இறுதி மெய் யாசிப் 'நு' கேட்டு, அவ்விடத்தல் மகர வொற்று வரும். (எ-டி) தோள்ளாயிரம் என வரும்.

ஒன்று இரண்டு மூன் ஆயிரம்

ஆயிரக் கிளாவி வருஷங் காலை

அதலீ அரண்ணிலை உகரங் கெடுமே.

464

ஆயிரம் என்பது வருமொழியா யிருக்க, ஒன்று இரண்டு இவற்றின் உகரம் கெடுக். (எ-டி; ஒராயிரம், சுராயிரம் என வரும்.

அவற்றிற்கு மேலும் ஒரு முடிபு

முதனிலை நீட்டினும் மான மில்லை.

465

ஒரு இரு இவற்றின் முதலெழுத்து நின்டாலும் குற்ற மில்லை (எ-டு) ஒதாயிரம், சுராயிரம் என வரும்.

முன்று முன் ஆயிரம்

முன்ற னெற்றே வகாரம் ஆகும்.

466

'முன்று' என்பதன் பின்னர் ஆயிரம் வரின், அதன் நகர வோற்று வகார மாகும். (எ-டு) முவ்வாயிரம் என வரும்.

நான்கு முன் ஆயிரம்

நான்க னெற்றே லகாரம் ஆகும்.

467

நான்கு என்பதன் பின்னர், ஆயிரம் வரின், அதன் நகர வோற்று லகர வொற்றிகும். நாலாயிரம் என வரும்.

ஐங்கு முன் ஆயிரம்

ஐங்க னெற்றே யகாரம் ஆகும்.

468

'ஐங்கு' என்பதன் பின்னர் ஆயிரம் வரின், அதன் நகர வோற்று யகரமாகும், (எ-டு) ஐயாயிரம் என வரும்.

ஆறு முன் ஆயிரம்

ஆறன் மருங்கிற குற்றிய லுகரம்

சாறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்,

469

ஆறு என்பதன் பின்னர் ஆயிரம் வரின், அவ்வாறின் குற்றியலுகரம், தனக்குப் பற்றுக் கோடாகிய மெய்யை வீட்டுத் தான் கெடுதல் வேண்டும் (எ-டு) ஆரூயிரம் என வரும்.

ஒன்பது முன் ஆயிரம்

ஒன்பா னிறுதி உருபுவிலை திரியாது

இன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.

470

ஒன்பது என்பதன் பின்னர் ஆயிரம் வரின், இறுதி யெழுத் துக்களின் வடிவங்திரியாது இன்னுக்கை சாரியையைப் பெறும். (எ-டு) ஒன்பதினுயிரம் என வரும்.

ஓன்று முதல் ஓன்பது எண்முன் நாரூயிரம்

நாரூ யிரமுன் வருஉங் காலை
நூற் னியற்கை முதனிலைக் கிளவி.

471

ஓன்று முதல் ஓன்பான் வரையுள்ள எண்ணின் பின்னர், நாரூயிரம் வருமொழியாய் வருமிடத்து, முதலிற் கூறப்பட்ட ஓன்று என்னுஞ் சொல், நூறு என்பது வருமொழியாய் வருமிடத்துப் பெறும் தன்மையைக் கொள்ளும்; அஃதாவது, என்மாறும். (எ-டு) ஒரு நாரூயிரம், இரு நாரூயிரம், இரண்டு நாரூயிரம்; மூங்நாரூயிரம், மூன்று நாரூயிரம்; காநாரூயிரம். நான்கு நாரூயிரம்; ஐங்நாரூயிரம், ஐங்கு நாரூயிரம்; அறு நாரூயிரம், ஆறு நாரூயிரம்; என்னாரூயிரம், எட்டுநாரூயிரம்; ஓன்பது நாரூயிரம் என வரும்.

நூறு முன், ஓன்று முதல் ஓன்பது எண்கள்

நூறென் கிளவி ஓன்றுமுத லொன்பாற்கு
ஈறுசினை யொழிய இனவொற்று மிகுமே.

472

‘நூறு’ என்பதன் பின்னர், ஓன்று முதல் ஓன்பான் வரை வருமொழியாய் வருமிடத்து, கீலுமொழி மீற்றின் கிளையாகிய குற்றியலுகரம் நீற்க, அதன் பற்றுக்கோட்டின் இனவொற்று மிகும். (எ-டு) நூற்றெருள்று; இரண்டு, மூன்று, நான்கு, ஐங்கு, அறு, ஏழு, எட்டு, ஓன்பது என வரும்

நூறுமுன் ஒருபங்குது முதவியன

அனவழூர் பத்தினும் அத்தொழிற் ரூகும்.

473

ஓன்று முதல் ஓன்பது வரையுள்ள சொற்களைத் தழுவி வந்த பத்து என்னுஞ் சொல், நூறு என்பதன்பின் வரினும், அங்கீலை மொழிமுன் கூறப்பட்ட தொழிலைப் பெறும். (எ-டு) நூற்றெருபல்து; இருபல்து, மூபல்து, நாற்பல்து, ஐம்பல்து, அறுபல்து, எழுபல்து எண்பல்து என வரும்.

நூறு முன் அளவுப்பெயர் நிறைப் பெயர்

அளவும் நிறையும் ஆயியல் திரியா
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும்
முற்கிளங் தன்ன என்மனூர் புலவர்.

474

‘நூறு’ என்பதன் பின்னர் அளவுப் பெயர் நிறைப் பெயர் இவை வரிச் சூவுகளில் திரியா. அஃதாவது, இனவொற்று மிகும். குற்றியலுகரமும் வல்லோற்றுத் தொடரின் இயற்கை

யர்கிய வல்லெழுத்து மிகுதியும் மூந்கூறப்பட்டனவாம் எனக் கூறுவர் புலவர். (எ-டி) நூற்றுக்கலம்; சாடி, தூதை, பாணை, நாழி, மண்ணட, வட்டி, அகல், உழக்கு எனவும், கழுஞ்சை, தொடி, பலம்; எனவும் வரும்.

**ஒருபஃது முதலியவற்றின் முன்
ஒன்று முதல் ஒன்பது எண்கள்**

ஒன்றுமுதல் லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுதல் லொன்பாற் கொற்றிடை மிகுமே
இன்ற ஆய்தங் கெடுதல் வேண்டும். 475

ஒருபஃது, இருபஃது, மூப்பஃது முதலிய சொற்களின் பின்னர், ஒன்று முதல் ஒன்பதுவரை வரின், அவ்விடத்து ஆய்தம் கெடும்; ஒற்று இடை மிகும். (எ-டி) ஒருபத்தொன்று முதலியன வாக வரும்.

அவற்றின் முன் ஆயிரம்

ஆயிரம் வரினோ இன்னென் சாரியை
ஆவயி தென்றநிடை மிகுத லில்லை. 476

ஒருபஃது, இருபஃது முதலியவற்றின் பின்னர் ஆயிரம் வரின், இன் சாரியை வரும்; அப்போது, இடையீல் ஒந்து மிகாது; ஆய்தம் கெடும். (எ-டி) ஒரு பத்தினையிரம், இருபத்து மிரம் என ஒட்டுக்.

அவற்றின் முன் அளவுப்பெயர் நிறைப்பெயர்

அளவும் நிறையும் ஆயியல் திரியா. 477

ஒருபஃது இருபஃது முதலியவற்றின் பின்னர், அளவுப் பெயரும் சூதப் பேட்டும் வரின், ஆவை, மூன்கூறிய தன்மையீல் தீர்மா, கஃதாவது, ஆய்தம் கெட்டு ஒந்து மிகாது இன் சாரியை வரும். (எ-டி) ஒருபத்தன்கலம், இருபத்தன் கலம்; சாடி, தூதை, பாணை, நாழி, மண்ணட, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒரு பதின் கழுஞ்சை; தொடி, பலம் என வும் கொள்க.

ஒன்றுமுதல் எண்முன் பொருட் பெயர்

முதனிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் ஞநமத் தோன்றினும் யவவங் தியையினும்
முதனிலை இயற்றக எண்மனூர் புலவர். 478

ஒன்று என்னுஞ் சொல்லீன் பீன்னர் வல்லெழுத்து முதன் மொழிவரினும், ஞ, ஸ, ம, ய, வ, இவை வரீனும், மூந்கூறிய

இயற்கையைப் பெறும் என்று கூறுவர் புலவர். (எடு) ஒருகல், சுணி, துடி, பறை, ஞாண், நால், மணி, யாழ், வட்டு என வரும், இருகல், இரண்டுகல்; சுணி, துடி, பறை, ஞாண், நால், மணி, யாழ், வட்டு எனவும் ஒன்பது வரை ஒட்டுக.

அவற்றுடன் உயிர்முதல்மொழியும் யகரமும்

அதனிலே உயிர்க்கும் யாவரு காலை

முதனிலே ஒகரம் ஒவா கும்மே

ரகரத் துகரங் துவரக் கெடுமே.

479

ஒன்று, உயிர்க் கண்ணும் யாவென் கண்ணும் அங்கீலையைப் பெற, ஒகரம் ஒவாகும்; ரகரத் துகரம் முழுமையும் கெடும். (எடு) ஓரடை, ஓராடை, எனவுர்; இருவடை, இருவாடை; இரண்டடை, இரண்டாடை எனவும்; உயிர் முதல்மொழிகளை ஒட்டிக் கொள்க.

இரண்டு முதல் ஒன்பது எண்ணின் மூன் ‘மா’ என்னுஞ் சொல்

இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர்

வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்

மகர அளபொடு கிகரலு முரிததே.

480

இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள சொற்களின் பீன்னர், வழக்கிலுள்ள மா என்னுஞ் சொல் வரீன், மகர முதலளவுப் பெயரோடு, ஒரு தன்மைத்தாக்கும் உரிமையானதேயாம். (எடு) இரண்டுமா, இருமா; முன்றுமா, மும்மா என இவ்வாறு எல்லாவற்றையும் ஒட்டுக.

6. அசிகாரப் புறங்கட

புள்ளி மயங்கியலுள் ஒழிந்துநின்ற மெய்யீறுகளின் செய்யுள் முடிபு

லனவென வருடம் புள்ளி யிறுதிமுன்

உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும்

அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச்

செய்யுள் தொடர்வயின் மெய்பெற விலையும்

வேற்றுக்கும் குறித்த பொருளாவயி னுள்

481

உ, ன் தீவற்றை சுற்றாத்தொட்ட மொழியின் பீன்னர்க், செய்யுட்கண் தொடர்வரீன் இடையில் உம், கெழு, என்னவும், பிற சாரியைக்கும், வேற்றுக்கைப் பொருட்புணர்க்கியின் கண்,

தொன்றும் (எடு) “வானவரி வீல் ஒரு தீங்க நும் போலும், எனவர், கலவெழு காவாவர் கஷ்தரூ மக்களே” எனவும் “மாக்கிடி கிழவஞ்சும் பொடும் எனவும், ‘கான்கெழு நாடு’ எனவர் வரும்.

எழுத்து அதிகாரத்திற் புணர்க்கப்படாத சொற்கள்

உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பினும் பண்ணினும் இசையினுங் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொற் கிள்ளியும்
உயர்த்தினை அஃறினை ஆயிரு மருங்கின்
ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும்
செப்புஞ் செப்த என்னுங் கிள்ளியின்
மொழியொருங் வியலுங் தொழில் தொகு மொழியும்
தம்பியல் கிள்ளியின் தம்முங் காம்வருங்ம
என்னவின் சீதாதுதி உடையை வீறாம்
அன்னாவ சிருதாம் மருங்கர பாத்தி ப
புராபியர் எல்லினை உடையை தொகு, 482

உய்தி, ஏன்ன டீஷ் எப் பாத்தியாகச் சோந்த உரீச்
சோந்த நுபி, உயர்ந்தனை கால் பிடியை திவந்தாநச் சார்த ஜூம்பா
வினையும் அற்விக்குடி எறுதுதீகள் கூட்டுக் கண்புதைக்காகச்
சோந்த நும்; சாவத்தத், காட்டுச் சினைப்பதுதே தொகும்
வினைத்திகாகச் சோந்த நுத்தக்கையை குறிக்கக் காம்
மின்னுண்த நுத்த நுத்த நுத்த போட, சாவிய தொகைக்
சோந்த நுடி; ஏதி, நார்ஜிலையை காரிக் காந்திக்கிவரப்
பட்ட மூட்டி, நார்ஜிலையை காந்திக்கிவர தொந்து, கல்தைத், வத்து,
அங்காத அருக்கீல் காந்திக்கிவர தொந்து, கிள்ளுமேயன்றி,
காந்த அன்றும் சுதா காந்த காந்த அங்கு கந்தப்படவில்லை
என்க

எழுத்து அதிகாரத்திற்குப் புறநடை

கிள்ளத் துவ்வை செப்புஞ்சுத் திரிகாவும்
வழங்கியல் மருங்கிளா மருவொடு திரிகாவும்
விளம்பிய இயற்கையின் வேழுப்பத் தோன்றின்
வழங்கியல் மருங்கிளா உணர்ந்தனர் ஒழுக்கல்
ங்கமத் நாட்டத் தேஷ்மனுர் புவவர் 483

உய்தி துத்திரிக்காறுள் கந்தப்படாதனவாய்க், செட்டியளின்
கன் நாகின்து வருவனவும், வழக்கின்கன் மருவி வருவனவும்,
கந்தப்பட்ட விதகஞ்சுத் மாறுபடத் தேஷ்மனின், வழக்கினை
உணர்ந்து கடத்தல், நல்லதிவு உடையார்களது கடமையாம்.

1. கிளவியாக்கம்

[பொருள்தரும் முறையிலே எழுத்துக்கள்
சொற்கள் ஆகும் முறைமை]

1. உயர்தினை அஃறினை

உயர்தினை என்றஞார் மக்கட் சட்டே

அஃறினை என்மஞார் அவரல் பிறவே

ஆயிரு தினையின் இசைக்குமண சொல்லே.

484

‘மக்கள்’ என்று சட்டப் பெறுபவர்களைப் புலவர் உயர்தினை என்று கூறுவர். மக்கள் அல்லாத பிறவற்றை எல்லாம் அஃறினை என்று கூறுவர். அவ்விரு தினைகளின் மேலுஞ் சொற்கள் சிகழும்.

2. பால்

உயர்தினையுள் மூன்று பால்

ஆடு அறிசொல் மகடு அறிசொல்

பல்லோர் அறியுஞ் சொல்லோடு சிவணி

அம்முப் பாற்சொல் உயர்தினை யவ்வே.

485

ஆண்மகனை அறியுஞ் சொல்லும், பென்மகனை அறியுஞ் சொல்லும், பல்வர அறியுஞ் சொல்லோடு பொருங்தி. அம்முப்பகுதிச் சொல்லும் உயர்தினையிடத்து வழங்குவனவாம்.

அஃறினையுள் இரண்டு பால்

ஒன்றநி சொல்லே பலவநி சொல்லென்று

ஆயிரு பாற்சொல் அஃறினை அவ்வே.

486

ஒரு பேராருளை அறியுஞ் சொல்லும், ஒன்றிற்கு மேற்பட்ட பலவற்றை அறியுஞ் சொல்லும், ஆகைய இரண்டு பகுதியனவும் அஃறினைச் சொல்லாட்.

பேடி முதலியன இப்பகுப்பில் அடங்கும் முறைமை

பெண்மை சுட்டிய உயர்தினை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்விலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்வினைக் கிளவியும்

இவ்வென அறியுமங் தந்தமக் கிலவே

உயர்தினை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்.

487

உயர்தினையிடத்துப் பெண்தன்கையை மேற்கொண்டு ஆண்கையில் தீவிர்த் தேபாஸ்சோல்லும், கடவுளைக் குறிக்கின்ற பெயர்ச்சோல்லும், இவையென்று தம் பொருள்நீத் தனியே உணரும் இந்தியினைக்கொன்று இப்பாது, உயர்தினையிடத்து அவ்வை, நிற்குரிய பாலாய் மாறுபட்டு வழங்குவனவாம். (எ-டி) பேடு வக்தான், பேடியர் வந்தார் எனவும்; தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார் எனவும் வரும்.

ஆண்பாலுக்கு உரிய சுறு

எல்கான் ஒற்றே ஆடூல் அறிசோல்.

488

ஏகரமாகிய மெய்யீல் சுற்றிலே உடைய சோல் ஆடவர்களை உணர்த்துப் போல்வாம். (எ-டி) உண்டான், உண்ணாங்கிறோன், உடைபாடி. கரிமாள் என வரும்.

பெண்பாலுக்கு உரிய சுறு

எல்கான் ஒற்றே மகடூல் அறிசோல்.

489

ஏகரமாகிய மெய்யீல் ஈற்றிலே உடைய சோல் பெண்களை உணர்த்தும் சோல்லாம் (எ-டி) உண்டான், உண்ணாங்கிறோன், உண்பாள், கரிமன் என வரும்.

பலர்பாலுக்கு உரிய சுறு

ஏல்கான் ஒற்றுப் பகர இதுக்கியும்

அரைக் கிளவு உணப்பட குன்றும்

நேரத் தோன்றும் பாரதி சோல்லே.

490

ஏகரமாகிய மெய்யீலும் பகரமாகிய உயிர்மெய்யீலும், 'மார்' என்றும் இடைக்சோல்லிரும் ஆகிய இம்மூக்கும், பலரை அறியக் கேட்டியும் சோல்வாம். (எ-டி) உண்டார், உண்ணாங்கிறோர், உண்பாள் கரியர், கொண்மார், கூறுப் பொன வரும்.

ஒன்றநன்பால் சுறு

ஒன்றநி கிளவி, தறட ஊர்க்கு

குன்றிய லுகர்த்து இறுதி யாகும்.

491

ஒன்றினை அறியும் சோல்லாவது, தறட என்றும் மெய்யூக்கள் மேல் ஏற்குகின்ற, நிற்யலுகரத்தை இறுதியாக உடைய சோல்லாம். (எ-டி) வங்கது, கூயித்து, குண்டுகட்டு என்பனபோல்வன்.

பலவின்பால் ஈறு

அ ஆ வ என வருஷம் இறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லை 492

பலவற்றை அறியும் சொல்லாவன, அ, ஆ, வ என்று வரும் சுற்றினையுடைய, அப்பகுதியவாள மூன்று சொல்லாம். (எ-டி) உண்டன, உண்ணுசின்றன, உண்பன எனவும்; உண்ணு, தீன்னு எனவும்; உண்குவ தின்குவ எனவும் வரும்.

வினையிலும் இந்த ஈறுகள் வருதல்

இருதினை மருங்கின் ஜம்பால் அறிய
சுற்றில் வின்றிகைக்கும் பதினே ரெறுத்தும்
தோற்றம் தாமே விகாபியாடு வருகிறே. 493

உயர்த்தை அஃத்தை என்னும் ஓராடு தீனையிடத்து மூன்ள ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல் என்னும் ஜங்கு பாலும் அறிய, அவங்க சொல்லின் சுற்றில் நீன்று ஒவக்கும் பதினே ரெறுத்தும் தோன்றுதற்கண், வினைக் சொல்லிற்கு உறுப்பாய்த் தோன்றும்.

பெயரும் வினையும் ஒத்த பாவிலேயே வருதல்

வினையில் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரில் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே. 494

மேற்கூறப்பட்ட பதினே ரெறுத்தீனையும் இறுதியிலே உடைய, வினைபற்றி வருகின்ற பாவினை உளர்த்தும் சொல்லும், ‘அவன் இவன் உவன்’ என்பவனற்றை முதலாகக் கொண்டு பெயர்பற்றி வரும் பாவினை உணர்த்தும் சொல்லும், தம்முள் இயைந்து நடக்குக்கால், ஒருபாற்சொல் பிற்கொருபாற்சொல் லோடு கலவாது; தப்பாற சொல்லோடேயே இயைந்து நடக்கும். (எ-டி) அவன் வந்தான் என்பது போன்று ஜம்பாறுடன் போருந்தி வருவனாகும், நெருகல் வந்தான் என்பது வும் ஆகும். யான் வந்தான் என்பது போலக் கூறின் வழுவாம்.

பேடி என்ற சொல் பொருந்தும் வகை

ஆண்மை தீரிந்த பெயர்விலைக் கிளவி
ஆண்மை ஆறிசொற்கு ஆகுதிடன் இன்றே. 495

ஆண்மைத் தவ்மை தீரிக்க பேடி என்னும் பெயர்ச்சொல், ஆண்மைத் தவ்மையை அறியும் சொல்லுடன் கேசர்ந்து பொருந்தும் தன்மையுடையது அன்று. (பேடி வந்தான் என்ற போல வருவதில்லை என்க.)

வினாவும் விடையும் அமைதல்

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்.

496

விடையினையும் வினாவினையும் வழவாது போற்றிவருக.

வினாவும் விடையாதல்

வினாவும் செப்பே வினாவெதிர் வரினே.

497

வினவிய பொருளை ஒரு வகையான் அறிவுறுத்தி, வினா வாய்ப்பட்டால் விடைவரினும், அதுவும் விடையேயாகும். (எ-இ) சாத்தா உண்டியோ? என்று வினவிய வழி, உண்ணேனே என்று வருவதுபோல்வது அது.

பொருந்திய விடைவழுவும் விடையாதல்

செப்பே வழீதியினும் வரைங்கலை இன்றே
அப்பொருள் புணாந்த கிளவியான.

498

ஒரளவிற்கு வினவிய பொருந்திக்குப் பொருந்திய சொல்லாகு மிடத்து, சீர் விடையாகாது விடை வழுச் சரினும் நீக்கப் படாது. (எ-இ) சாத்தா உண்டிடே? என்று வினவியவிடத்து, ‘நீ உண்’ என்று வருவதுபோல்வது இது.

சினாக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் பொருள்
வினா விடையில் ஒத்திருத்தல்

செப்பினும் வினாசினும் சினாழுதல் கிளவிக்கு
அப்பொருள் ஆகம் உறந்தினப் பொருளே.

499

விடையின்கண்ணும் ஏறுவின்கண்ணும், சினாச்சொல் மூக்கும் முதற்சொல்லுக்கும் ஒப்புமை ஆகாப்பொருஞும், ஒப்புமை முதும் பொருஞம், அவ்வப்பொருஞ்கு அவ்வப்பொருளே வரும். (எ-இ) ‘இவள் என்னின் இவள்கண் பெரிய, நூட் அரசன்ன் எம் அரசன் முறை செய்யும்’ எனவும்; ‘இவள்கண் ஒக்கும் இவள்கண், எம் அரசனை ஒப்பன் நூம் அரசன்’ எனவும் வரும்.

இயல்பு தகுதி வழக்குகள் அமைதல்

தகுதியும் வழக்கும் தழீதியின் ஒழுகும்
பகுதிக் கிளவிவரைங்கலை இலவே.

500

தகுதி வழக்குப் பற்றியும் உலக வழக்கு பற்றியும் நடக்கின்ற இலக்கணத்தின் பக்கச்சொல் நீக்கப்படாது. (எ-இ)

சடுகாட்டை நன்காடு எனவும், பண்பு குறியாது பெயராய் வரும் வெள்யாடு எனவும் வருவனபோல்வது.

இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்

இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்காறு அல்ல செய்யுள் ஆறே.

501

இனமாகிய பொருளோச் சுட்டுவதல்லாமல், பண்பு காரணமாக வழங்கப்படும் பெயர். உலகவழக்கின்கால் அமைவது அல்ல; செய்யுள் வழக்கின்கண்ணே வழங்குவதாம். (எ-டு) 'செஞ் ஞாயிற்று சிலவு வேண்டியும் வேண்டியிருந்தால் வேண்டியிரும்' (புதல் 88) என வரும்.

இயற்கைப் பொருளோச் சொல்லும் முறை

இயற்கைப் பொருளோச் சீற்றெனக் கிளத்தல்.

502

தன் தன்மையில் மாறுபடாது கிள்டு பொருளோ, அதை தன்மையைக் கூறுமிடத்து, ஆக்கடூபி காரணமுடிசொடுக்காது, இக்கூற்றுமைத்து என்றே சொல்லுக. (எ-டு) சிலம் வருத்து, சிர்தன்னிது என்பன போல்வா.

செயற்கைப் பொருளோச் சுறுதல்

செயற்கைப் பொருளோ ஆக்கமொடு கூறல்.

503

காரணத்தால் தன்மை திரிக்க பொருளோ, அத் திரிபு கூறு மிடத்து, ஆக்கச் சொல்லோச் சேர்த்துச் சொல்லுக.

காரணத்தை முற்படக் கூறல்

ஆக்கம் தானே காரணம் முதற்றே.

504

செயற்கைப் பொருளோ ஆக்கமொடு கூறுமிடத்து, காரணத்தை முகங்கண் கூறிப், பின்னரே ஆக்கம் கூறுக. (எ-டு) 'தீச் சார்தவால் நீர் வெய்தாயிற்று' என வரும்.

காரணமின்றியும் சொல்லப்படும்

ஆக்கக் கிளவி காரண மின்றியும்

போக்கு இன்றென்ப வழக்கின் உள்ளே.

505

காரணத்தை முதலாகக் கொண்டு வருமினப்பட்ட ஆக்கச் சொல், காரணமின்றி வரிதும் உலக வழக்கின்கண் குற்றமில்லை. (எ-டு) 'மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின' என வரும்.

பால் மயங்கித் தினை துணிக்கவிடத்து

பால்மயக்கு உற்ற ஜயக் கிளவி

தாங்குறி பொருள்வயின் பன்மை கூறல்.

506

தினை இள்ளதென்று அறிக்கு, பால் இன்னதென்று அறியப் படாத ஜயப்போருளை அவ்வகுதிக்கீனப் பன்மையால் கூறுக. (எ-டு) ‘ஆண் மகன் கொல்லோ பெண் மகள் கொல்லோ இல்தோ தோன்றுவார்’ எனவும், ‘தூங்கேரு பலவோ வயலில் இறங்கின்’ எனவும் வரும்.

ஒருபுளன மொழியினும் அஃறினைப் பிரிப்பினும்

இருநீற்றும் உரித்தே சுட்டுங் காலை.

507

ஒருபு எனச் சொல்லுமிடத்தும், ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அல்லிகைப் போதுக்கொல்லிடத்தும், இவ் வீரன்டுபகுதியிலும் ஜயப்புவப் பொதுக்கொல்லாதல் உரித்து ஆகும். (எ-டி) ‘ஆண் கொல்லோ பெண் கொல்லோ தோன்று கிள்ள உருவு’ எனவும் ‘தூங்கே பொல்லோ பவ கொல்லோ’ எனவும் வரும்.

ஒருபு எனும்போதும், அஃறினைப் பிரிப்பினும்

தன்மை சுட்டலும் உரித்தென மொழிப

அன்மைக் கிளவி வேறிடத் தான்.

508

ஜ ப்பட்டுத் துணியுமிடத்து அன்மைக் கொல் துணியாப் பொருளிடத்து, கள்ளமைக் கள்ளமையைக் கட்டி நிற்றலும் உண்டு என்று சொல்லுவது ஏவாவே, துணிக்கு பொருளின்மீது அன்மைக் கொல் சுட்டுத்தத்தும் உண்டு என்றவாறு (எ-டி) மகளைன்று துணிக்கு வழி குற்றியன்று மகன் எனவும், குற்றியல்லார்மகன் எனவும் முறைபே வருமாறு உணர்க.

வண்ணச் சினைச்சொல்

அடைசினை முதலென மூறைமுன்று மயங்காமை

நடைபெற்று இபலும் வண்ணச் சினைச்சொல்.

509

வண்ணச் சொல்லுடன் இயக்க சினைச்சொல்லிக்கா யுடைய முதற்கொல், பன்புச் சொல்லும், சினைச் சொல்லும், முதற்கொல்லும் என மூன்றும், கூறப்பட்ட முறைமை மாறு படாது, வழக்கின்வழி கடக்கும். (எ-டி) செங்கால் நாறை, பெருங்தலைச் சாத்தன் என வரும்.

பால் வழுவமைதி

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கின் ஆயிய உயர்சொல் கிளவி

இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல.

510

ஒருவளையும் ஒருத்தியையம் சொல்லும் பன்மைச் சொல் ஆம், ஒஸ்றைச் சொல்லும் பாரமைச் சொல்லும் உலக வழக் கிள்கண் உயர்த்துச் சொல்லும் சொல்லம்; இவை, இலக்கண முறைமையாற் சொல்லும் வழக்கல்... (எ-டி) மாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார் என வரும்.

இடம் நிடம்

இடம் உணர்த்துவன

செலவிலும் வரவினும் தரவினும் கொடையிலும்

நிலைபெறத் தோன்றும் ஆங்கால் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம்மு இடத்தும் உரிய என்ப.

511

செலவு முஷவரகிய நாள்கு தொழில்துதும், கூன்யாகத் தோவரூ சிஸ்த ஏங்காலு சொல்லும் நல்கை முன்னிலை படர்க்கை என்னுடைய முறையை இடத்திற்கும் உரியனவாய் வரும்.

தன்மை முன்னிலைக்கு உரியன

அவற்றுள்,

தகுசொல் வருசொல் ஆயிரு கிளவியும்

தன்மை முன்னிலை ஆயிரிடத்த.

512

மேற்கூறப்பட நாள்கு சோல்லுள், தகு சொல்லும் வரு சொல்லும் ஆயிர இரண்டுட், தன்மை முன்னிலை என்ற இரண்டிடத்திற்கும் உரியனவாய் (எ-டி) எடுக்கும் தந்தான் எனவும், என்னுழை வந்தான், நிலக்குத் தந்தார், கிள்ளு கூழ வந்தான் எனவும் வரும்

படர்க்கைக்கு உரியன

ஏனை இரண்டும் ஏனை இடத்த.

513

செலவுச் சொல்லும், கொடைச் சொல்லும் படர்க்கை இடத்திற்கு உரியனவாய், (எ-டி) அவனிடத்துச் சேங்கருள், அவனுக்குக் கொடுத்தான் என முறையே வந்தன காணக்.

யாது எவன் என்னும் சொற்கள்

யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். 514

யாது எவன் என்னும் இரண்டு சொல்லும், அறியாத
பொருளிடத்து, வினாவயப் பொருள்துங்கு தோன்றும். (எ-டு)
இச் சொற்குப் பொருள் யாது? எக்கன்? என வரும்.

‘யாது’ என்னும் சொல்

அவற்றுள்,
யாதுஎன வருஷம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஜயங் தீர்த்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே. 515

முதல் நூற்பால்லுள் கூறப்பட்ட இரண்டனுள், யாது
என்னும் வினாக்கள் அறியாத பொருளை வினாதலே அல்லவா
மல், அந்த பொருட்கள்னும் ஒப்பம் பொக்குதற்கு ஆப்ந்த
சொல். ஏதுப் பூர்த்தி கூடுத். (எ-டு) மும் மரங்களுள் கருங்
காலீ யாது? என வருட.

சினை முதற்சொல்

இளைத்துஎன அறிந்த சினைமுதல் கிளவிக்கு
வினைப்படு தொகுதுயின் உம்மை வேண்டும். 516

கேட்போரால் கூத்துகிண என்று அறியப்பட்ட சினைப்
பொருளுக்கு ‘கூதற் பொருளுக்குட்டு, வினைதொகுதுப் பிபயரோடு
இனைதற்கங்கள் உம்மை கொடுத்துச் சொல்லுக. (எ-டு) ‘முரசு
முழங்கு தாணை ஆயருங் கூடு, என வரும்.

இல்லாப் பொருட்கு

மன்னுப் பொருளும் அன்ன இயற்றே. 517

இல்லாத பொருட்கு, இடம் காலம் பொருள் ஆகியவற்
றுடன் சேர்த்து இல்லாமை கூறுமிடத்தும், உம்மை கொடுத்
துச் சொல்லுக. (எ-டு) ‘குருடு காண்டல் பகலுயில்லீ’ என
வரும்.

இல்லாப் பொருளைக் கூறும் முறைமை

எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல். 518

இருவன் யாதாயினும் ஒரு பொருளை அல்லது, இல்லென்
ஞும் வாய்பாட்டான் இல்லையெனச் சொல்லுவானுயின், அப்

பொருளையே கூறுது; அப்பொருள் அவ்வாத பிற்கு பொருளின் மேல்டடுக் கூறுக என்பதாம். (எ-டு) ‘பயறு உணவோ வணிகீர்க்?’ என்று வினாவிய வழி, ‘தழுங்தல்லது இல்லை’ எனக் கூறுவது போல்வது இது.

சுட்டிக் கூறுதல்

அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.

519

அவ்வது இல்லென்னும் வாய்பாட்டால் கூறுவான், பிற்கு பொருள் கூறுது; அப்பொருள் (கேட்ட பொருள்) தன்னையே கூறுயாயின், ‘இப் பயறல்லது இல்லை’ என்று சுட்டிக் கூறுக என்பதாம்.

பொருட்பெயரும் சுட்டுப்பெயரும்

பொருளொடு உணராச் சுட்டுப்பெயர் ஆயினும்

பொருள் வேறுபடாது ஒன்று ஆகும்மே.

520

பொருளொடு புணர்ந்த சுட்டான்றிப், பொருளொடு புணராச் சுட்டாயினும், கூறங்கால், பொருள் வேறுகாது, இப் பயதெனச் சுட்டிக் கூறிய பொருளேயாம்.

இயற்பெயரைக் கூறிச் சுட்டுப்பெயரைக் கூறுக

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.

521

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒன்றனையின் ரூபாக கொள்ளாது, இரண்டும் பிற்கொரு வீணையைக் கொள்ளுதற்கு ஒருங்கு நிகழுங்காலம் உண்டாகுயாயின், உலகத்தார், சுட்டுப்பெயரை முன்னால் கூறுது, இயற்பெயரைக் கூறி, அதன் பின்னர்த்தான் சுட்டுப் பொருளைக் கூறவர் என்று புலவர் சொல்லுவர். (எ-டு) ‘காத்தன் அவன் வந்தான்’ என வரும்.

செய்யுட்குச் சிறப்பு விதி

முந்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.

522

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினையீட்தது ஒருங்கு பொருங்கி கடக்கும்வழிச், சுட்டுப் பெயரை முன்னால் கூறுதல் செய்யுளில் மட்டும் உரித்து ஆகும். (எ-டு) அவனைங்கு ஓய்ய செய்தானுமிழாய்...’ என்பது போன்று வரும்.

சுட்டு முதலாகிய காரணச் சொல்

சுட்டுமூதல் ஆகிய காரணக் கிளவியும்

சுட்டுப்பெயர் இயற்கையில் செறியத் தோன்றும். 523

சுட்டை முதற்கண் உடைய காரணப் பொருண்மையை உணர்க்கும் சொன்னும் சுட்டுப்பெயர் போலத் தன்னும் சுட்டப்படும் பொருள் உணர்க்கும் சொல்லுக்குப்பின் சொல் வயப்படுவதாகி. (எ-டு) ‘சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தங்கத மகிழும்’ என வரும்.

சிறப்புப் பெயர் அமையும் வகை

சிறப்பின் ஆகிய பெயர்விலைக் கிளவிக்கும்

இயற்பெயர்க் கிளவிம் முற்படக் கிளவார்.

524

சிறப்புப் பெயரைக் கூறுமிடத்தும், உலகத்தார், இயற்கையாம் உண்ண போரை மான்னுத் கூறுது, பின்னரே கூறுவர், (எ-டி) ‘நான்’ தோழசங்கி, பாரா?’ என வரும்.

இருடோருள் குமித்த பல்லே ஸ்ரீ சிலைத்தன்

இருக்கிபாருள் குதித்த வேறுபே ர்க் கிளவியி

தோழிறவேறு கிளப்பின் ஓன்றிடன் இலவே.

525

இரு டோருளைப்பற்றி வரும் பல பெயர்களுக்கும், பல விளைகளைக் கொட்டித் தழித்தால், அஃது, இரு பொருளைப் பட்டிடப் பட்டு வருவது. (எ-டி) இப்பிடின் கருக்கிமூன் பண்டிதயாரி சுப்பிரஸ்த வர்த்தன் என்றது. இப்பிடின் வந்தான், கருக்கிமூன் பட்டிடப் பட்டு, பட்ட தமிழர் பட்டிடர் என்று, வெவ்வேறு விட்டிடாவது குடும்ப குடும்ப மரபார்ஜம் காண்க.

திடவுது அமைதி

தானமைச் சொல்லே அஃறிகினாக் கிளவின்று

எனக் குவது வருப்பின் விருவுதல் வரையார்.

526

வாற்கின்றத் தான் ப் பன்றமைச் சொல்லும் அஃறிகினாச் சொல்லும், எனக் குவது வருப்புக்; கவுக்க வருதலை கீக்கப்படாது; கவுக்க வருதலைப் பிடித்துவாடவ என்க. (எ-டி) ‘யானும் என் கீற்றுடு பக்கோடு’ என வரும்.

4. என்ன ஒருமைக்கு உரிய சொற்கள்

ஒருவன் ஒருத்தி அமையும் வகை

ஒருமை என்னின் பொதுப்பினி பாற்சொல்

ஒருமைக்கு அல்லது என்னுமுறை வில்லாது.

527

இருமை எண்ணினை உணர்த்தும், பொதுவாகிய பாலி லிருந்து பிரிந்த ஒருவன் ஓருத்த என்னும் சொற்கள், ஒருமை யிடத்தல்லது இருவன் இருத்தி என்று பன்மையிடத்து வாராது, வியங்கோள் அமைதல்

வியங்கோள் எண்ணுப்பிபெயர் திணைவிரவு வரையார். 528

வியங்கோளுடன் சொட்டும் எண்ணுப்பிபெயர் திணை கலங்து வருதலை கீக்கார். (எ-ட) ‘யானையும் பாகனும் செல்க’ என வரும்.

பன்மைக்கு உரிய சொற்கள்

வேறுவிணாப் பொதுக்கொல் ஒருவிணை விளவார். 529

மாறுபட்ட ஹோநிலையுடைய பல டோட்டுக்குக் கூட பொது வாகிய சொல்லை ஒரு பொருளுக்குரிய விரயால் சொல்லார். (எ-ட) அணி அங்கதார் படை மழுக்கினார் என வரும்.

பன்மைக்குச் சிறப்பு விதி

எண்ணுப் காலும் அதுஅதன் மரபே. 530

வெவ்வேறு வீரைய் பாகு பள்ளி பொதுச் சொல்வால் கூறும் பிரித்துக் கூடியதும், அடைத்துவிட்டு, ஒரு விளைவால் சொல்லாது, பொதுவிரையால் சொல்லுதலாம். (எ-ட) யாழும் மழும் தியட்சீனும் என வரும்.

இரட்டைக் கிளவி

இரட்டைக் கிளவி இரட்டில் பிரிக்கு இக்கயா. 531

இரட்டிக்கு வள்ளு, பொருளை கரிவீக்கும் சொற்கள், இரட்டிக்கு பொருமிட்டது, தவிர்த்தவீபார் சில்லாது. (எ-ட) மொடுமே: டுக்குது, போறுவோறுத்தார் என வரும்.

பன்மைக்கு உரிய வழுக்குகள்

ஒருபொருப்பு ஹோதுக்கொல் உள்பொருள் ஒழிபத் தெரிபுவேறு கிராத்தல் தலையமயும் பன்மையும் வயச்திணை ஏருங்கினும் கூகிறிணை மருங்கினும். 532

பொருமிட்டாற்று, அங்கத்தையிட்டை, ஒரு பொயராப்புப் பலை, கூட்டுப் பொதுவாகிய சொல்லினை, அக்காது உட் பொருவு ஒழியுமாது அங்கு கோள்ளி, பொதுவாகப் பிற்கு ஒருவகையாகச் சொல்லுதல், தலையம் பற்றியுட் பன்மை பற்றியுட்

யும் ஆகும். (எ-டு) வேளாளர் இருப்பு, மாங்தோப்பு என்றல் முறையே தலைமைக்கும், பண்மைக்கும் கொள்க.

பெயரினும் தொழிலினும் பிரிபவை

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. 533

உயர்த்தீணயிடத்தும் அஃறினையிடத்தும், பெயரினுலும் விணையினுலும் பொதுவீனின் ரூம் விலகிச், சிறப்பாக ஆண்மைக்கும் பண்மைக்கும் உரியனவாய் வருவனவெல்லாம், குற்ற மாகாது; வழக்கமாய் வழங்கி வருதலான். (எ-டு) தொடிமோர் கொய் குழை...'. 'நம்பி நூற்றெருமை உடையன்' என்பதை முறையே இருத்தீணக்கும் கொள்க.

செய்யுள்ள அஃறினைச் சொற்கொண்டு முடிதல்

பவவயினும் எண்ணுத்தீணை விரவுப் பெயர்
அஃறினை முடிசன செய்யுள் உள்ளே. 534

தீண கலந்து எண்ணப்பட்ட பெயர், செய்யுளின்கண், பெரும்பாலும் அஃறினைச் சொல்லைக் கொண்டே முடியும். (எ-டு) 'வடுக ராகுவாளர், வாங்கருஙாடர், சுடுகாடு பேயேருமை யென்றவை யாறும், குறுகா றறிவுடையார்' என வரும்.

பலபொருள் ஒருசொல் அமையும் முறை

வினைவேறு படுஷம் பலபொருள் ஒருசொல்
வினைவேறு படாஆுப் பலபொருள் ஒருசொல் என்று
ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல். 535

தோழில் வேறுபடும் பலபொருள் ஒருசொல். தோழில் வேறுபடாப் பலபொருள் ஒருசொல் என்று, பலபொருள் ஒருசொல் இரண்டு வகைப்படும்.

அவற்றுள், வினை வேறுபடுவன

அவற்றுள்,
வினைவேறு படுஷம் பலபொருள் ஒருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தெரி விலையே. 536

முதல் நாற்பாசில் கூறிய இரண்டுவிதமான பலபொருள் ஒரு சொல்ல, விழவேறுபடும் பலபொருள் ஒருசொல் ஒரு பொருளுக்கே சிறந்த வினையினும், இனத்தினும் சார்பினும், பொருளை அறியுமிடத்துப் பொதுத்தன்மை நிங்கித் தெளிவாகத் தோன்றும். (எ-டு, மாப்புத்தது; மாவும்

பணியும் ஒங்கின், போர்க்கோலம் பூண்டு மக்கொண்டுவா:
என்று கூறுவனவற்றை முறையே முன்றற்கும் கோள்கை.

அவற்றுள் விளை வேறுபடாதன

இன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
விளைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்
விளையும் காலைக் கிங்நாங்கு இயலும். 537

வேறுபடாத விளையைக் கொண்டவிட்டது, வேறுபடாது
தோன்றுகின்ற விளைவேறுபடாத பலபொருள் ஒருசொல்,
ஆராய்க்கு பார்க்குமிட்டது, வித்து கேள்விரகச் செல்லப்
படும். (எ-ட) ‘மாமரம் வீழ்ந்தது, விலங்குமா வீழ்ந்தது’ என
வரும்.

மேற்குறித்தற்கு வழுவமைதி

குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. 538

இரு போருளினது வேறுபாட்டை அறிவிப்பவன், அதனது
ஆற்றல் முதலாயினாற்றால் விளங்காவிட்டால், அதனைத் தெளிவாகப்
பிரீத்து உணர்க்குதக என்பதாம். (எ-ட) ‘அர்காரச்
சாந்தக் கலக்கது போல, வுநக்கழக் தோன்றி வருமே...’
என்பது போன்று வரும்.

5. புறனடை

குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருங்கதே குழுவே
பெண்மை அரசே மகவே குழுவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்கொல் விறந் கொல்ளன்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைக்கு
அன்ன பிறுஷம் அவற்கென்று சிவவனி
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உடர்த்தினா மருங்கின் கிளவின் ஆயினும்
அஃற்றினா மருங்கில் கிங்நாங்கு இயலும். 539

குடிமை முதலாக, விறந்தோல் திறுத்தாகச் சொல்லப்
பட்ட பதிலோட்டும் அவை போன்ற வேறு பிறவுட் சேர்த்து
கணக்கிட்டிக், குறிப்பிட்டு உணருப் சொந்தகெள்ளாம்,
உயர்த்தினாப் போருளை உணர்த்துவவாக நிற்பினுடி, அஃற்றினாப்
பொருளை உணர்த்தி சின்றவிட்டத்து முடியுமா ருபோல்,
அஃற்றினாக் சொல்கூக்கொண்டே முடியும். (எ-ட) குடிமை

நன்று, குடிமை தீது, ஆண்மை நன்று; ஆண்மை தீது என்பன போன்று வரும்.

பாலுக்குப் புறனடை

காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு தீங்கள் சொல்ளன வருஷம்
ஆயீ ரைங்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வருஷம் கிளவி எல்லாம்
பால்பிரிந்து இசையா உயர்தினை மேன.

540

காலம் முதலாகச் சொல்லப்பட்ட பத்தும், அத் தன்மையை யுடைய வேறு பிறவும் ஆயீ அப் பாகுபாட்டின்கண் வருகின்ற சொற்களெல்லாம், உயர்தினைச் சொல்லாயிருப்பினும், அத் தினைக்கண் பால் பிரிந்து ஒவ்வாது அல்லினைப்பாலாய் ஒலிக்கும். (எ-டு) இவற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது என்பன போன்று வருவவனவாம்.

இடத்துக்குப் புறனடை

நின்றாங்கு இசைத்தல் இவண்ணியல்.பின்றே.

541

காலம் முதலாகச் சொற்கள், இறுதி மாறுபடாது படியே நின்று உடர்தினையாக ஒலித்தல் இல்லை.

இசைத்தலும் உரிய வேறிடத் தான்.

542

காலம் முதலாகச் சொற்கள், இறுதி மாறுபட்டுச் சொல்லும் முறை வேறுபட்டவீட்டத்து உயர்தினையாக ஒலித்தலும் உரியன். (எ-டு) காலன் கொண்டான். உலகர் பசித்தார் என வரும்.

எடுத்த மொழிதுனம் செப்பலும் உரித்து.

543

இனமாகிய பலபொருள்களில் ஒன்றனை எடுத்துக் கூறிய வீட்டத்து, அச் சொல், தன் பொருளுக்கு இனமாகிய பிறபொருளினைக் குறிப்பால் உணர்த்துதலும் உரித்து. (எ-டு) ‘குற்ற முடையான் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘கல்லவன் ஒறுக்கப்படான்’ என்று ஆவது போலவன்.

எண்ணுக்குப் புறனடை

கண்ணும் தோனும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளனி
பன்மை கூறும் கடப்பாடு இலவே
தம்வினைக்கு இயலும் எழுத்தலங் கடையே.

544

கண் முதலாகிய சொற்களும், பிறசொற்களும், பன்மைப் பொருளை உணர்த்தும் சினைச்சொற்கள்; அவை, பன்மை யினுவேயே உணர்த்தப்பட வேண்டுமென்ற வரையறை கிடையாது; முதல் ஒருமையாயின் ஒருமையானும், பலவாயின் பன்மையினுமும் கூறப்படலாம். (ஈ-இ) ‘கண்ண ஸ்வன், கால்னால்வி’ என வரும்.

2. வேற்றுமை இயல்

[பெயர், உருபேற்றுப் போகுள்வேற்றுமைப்படுகின்ற இயல்பு]

1. வேற்றுமையின் வகை

ஏழு வேற்றுமைகள்

வேற்றுமை தாமே ஏழென மொழிப. 545
வேற்றுமையாவன, ‘ஏழு’ என்று சொல்லுவர் புலவோர்.

விளியுடன் வேற்றுமை எட்டு

விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே. 546
விளி கொள்ளுமிடத்து, விளி வேற்றுமையோடு கூட்ட, வேற்றுமை எட்டாட.

பெயர் முறை

அடைவதாம்
பெயர் ஒ ஒடு கே
இன் அது கணவிலி என்னும் ஈற்ற. 547

எட்டேன்று சொல்லப்பட்ட வேற்றுமைகளாவன, இறதீக் கன் வரும் விளி வேற்றுமை, பெயர், கே, ஒடு, கு, இன், அது, கன் என்பவைாட.

2. முதல் வேற்றுமை

ஏழுவாய் வேற்றுமை

அவற்றுள்
ஏழுவாய் வேற்றுமை பெயர்தோன்று கிளியே. 548

மேற்கூறப்பட்ட வேற்றுமை எட்டனுள், முதலில் பெயரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது, பெயர் தோன்றிய அளவும் நிற்கும் கிளிமயதாம். (எ-டு) ஆ, அவன் எனவரும்.

பெயர்ப் பயணிலைகள்

பொருண்மை சுட்டல் வியங்கொள் வருதல்
வினைகிலை உரைத்தல் வினுவிற்கு ஏற்றல்
பண்புகொள் வருதல் பெயர்கொள் வருதல்ளன்று
அன்றி யஜைத்தும் பெயர்ப் பயணிலையே. 549

பொருளின் உள்ளமைத் தன்மையைக் கூறுதல், ஏவுதலைக்
கொள்ள வருதல், வினையின் நிலையை உணர்த்துதல், வினுப்
பொருளோடு தொடர்தல், பண்புடைச் சொல்லைக் கொள்ள
வருதல், பெயரினைக் கொள்ளு முடிதல் என்ற அவ் ஆறு முடிதும்,
பெயர் வேற்றுமைப் பயன்கொடும்.

தொகைப்பெயரும் பயணிலை கொள்ளல்

பெயரின் ஆகிய தொகையு மாருளாவே
அவ்வும் உரிய அப்பால் ஆன. 550

பெயரும் பெயரும் தொகை (சேர்க்க) தொகையும் உள்ளன;
அவ்வும், எழுவாய் வேற்றுமையைப் பயனிலை கொள்ளுதல்கு
உரியனவாம். (எ-டு) யானைக்கொம்பு கிடங்கது, பொற்சிருடு
வந்தான் என வரும்.

எழுவாயும் தோன்று எழுவாயும்

எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் கிலையல் செவ்விது என்ப. 551

மூன்றடத்துப் பெயரும் வெளிப்பட்டதைத் தோன்றிப்
பயனிலை கொள்ளுதல் கிறங்கது என்று சொல்லுவர் ஆசிரியர்.

பெயரில் உருபுநிற்கும் இடம்

கூறிய முறையின் உருபுகிலை நிரியாது
சறுபெயர்க்கு ஆடும் இப்பற்றக்கைய என்ப. 552

மேற்கூறப்பட்ட முறையையினாயக்கடம் பெயர், ஓ, ஓடி,
கு, இன், அது, என் என்ற ஒரு பெயர், தாழுகடம் தன்மை
மாறுபடகது எட்டுக்கீட்டு இருக்காதும் கால்காலைப் பகடயை
என்று சொல்லுவர் ஆசிரியர். (எ-டி) சுதங்க, கங்களுடு,
கங்கந்து கங்களிட, கங்கநது, கங்கந்தீ என வரும்.

பேயனின் இயல்பு

பேயர்கிலைக் கிளாவி காலம் தோன்று
தொழில்நிலை ஒட்டும் ஒன்றங்கட்டடையே. 553

பெயர்ச்சொல் காலத்தைத் தோற்றுவிக்காது; தொழிற் பெயர் காலத்தைக் காட்டும். (எ-டு) ‘உண்டல்’ காலம் தோன்று நிலைமை; ‘உண்டான்’ தோன்றும் நிலை.

3. இரண்டாம் வேற்றுமை

‘ஐ’ உருபின் பொருள்

இரண்டாகு வதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் விணையே விணைகுறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே. 554

இரண்டாவது வேற்றுமை உருபாவது ‘எ’ என்னும் பெயரினையடைய வேற்றுமைச் சொல். எவ்விடத்து வருமாயினும், விணையும் விணைக்குறிப்பும் ஆகிய அவ்விரண்டு இடத்தும் தோன்றுபவை பொருளாக வரும். (எ-டு) படத்தை வரைந்தான், குழையை உடையன் என வரும்.

அதன் பாகுபாடுகள்

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஒப்பின் புகழின் பழியின் என்று
பெறவின் இழவின் காதலின் வெகுளியின்
செறவின் உபத்தவின் கற்பின் என்று
அறுத்தவின் குறைத்தவின் தொகுத்தவின் பிரித்தவின்
நிறுத்தவின் அளவின் எண்ணின் என்று
ஆக்கவின் சார்த்தவின் கீலவின் கன்றவின்
நோக்கவின் அஞ்சவின் சிதைப்பின் என்று
அன்ன பிறவும் அஞ்முதற் பொருள்
என்ன கிளவியும் அதன்பால என்மஞார். 555

காப்பு முதலாகச் சிகைப்பு இறுதியாகக் கூறப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும், அவைபோன்ற மற்றையவும், அந்தச் செய்தபடுபொருள் மேல் வருகீன்ற எல்லாச் சொல்லும், இரண்டாம் வேற்றுமையின் பாற்படும் என்று சொல்லுவர் புலவர். (எ-டு) ஊரைக் காக்கும், கடவுளை ஒக்கும் என்பன போன்று வரும்.

4. மூன்றாம் வேற்றுமை

‘ஓடு’ உருபின் பொருள்

மூன்று குவதே
ஓடுளெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
விணைமுதல் கருவி அனைமுதற்று அதுவே. 556

முன்றும் வேற்றுமை உருபாவது ஒடு என்னும் பெயரினை யடைய வேற்றுமைச் சொல். அது வீணைமுதலும், கருவீடு மாகிய இரண்டு பொருளையும் பொருளாக உடைத்து. (எ-டு) கொட்டயோ. துவக்குண்டான், வேலால் குத்தினான் என்ப வற்றை முறையே கொள்க.

அப்பொருளின் பாகுபாடுகள்

அதனின் இயறல் அதற்கு கிளவி
அதன்வினைப் படுதல் அதனின் ஆதல்
அதனிற் கோடல் அதனெடு மயங்கல்
அதனேடு இ: யந்த ஒருவினைக் கிளவி
அதனேடு இகூயங்த வேறுவினைக் கிளவி
அதனேடு ட ரந்த ஒப்பல் ஒப்புரை
இன் ஆன் ஏது ஈங்கென வருஷம்
அன்ன பிறவும் அதன்பால் என்மனூர்.

557

அதனின் இயறல் முதலாக, இன்ஆன் ஏது இறுதிபாக இவ் விடத்து வருவனவும், இவைபோன்ற மற்றையவும், முன்றும் வேற்றுமையின்பாற் படும். அஃதாவது முன்றும் வேற்றுமையுள் அடங்கும் எனக் கூறலாம். (எ-டு) அதனின் இபறல்—பொன் னால் இயன்ற சிலை, அதற்கு கிளவி—வாயால் தக்கது வாள் என்பன போன்று, மற்றையவற்றிற்கும் இபைத்துக் காண்க.

5. நான்காம் வேற்றுமை

'கு' உருபின் பொருள்

நான்கா குவதே
குளப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு எாயினும் கொள்ளும் ஆதுவே.

558

காங்காம் வேற்றுமை உருபாவது, 'கு' என்னும் பெயரினை யடைய வேற்றுமைச் சொல். அது, எங்கதொரு பொருளாக இருப்பினும் அதனை ஏற்று நிற்கும். (எ-டு) இரவல்க்குப் பொருளைக் கொடுத்தான் என வரும்.

அப்பொருளின் பாகுபாடுகள்

அதற்குவினை உடைமையின் அகற்குடிடம் படுதவின்
அதற்குப்படு பொருளின் ஆதுவாகு கிளவியின்
அதற்குயாப் புடைமையின் அதற்பொருட்டு ஆதவின்
நடபின் பகையின் காதுவின் சிறப்பின் என்று
அப்பொருள் கிளவியும் அதன்பால் என்மனூர்.

559

அதற்கு வீணையடைமை முசலாஷ் சிறப்பு இறுதியாக வருவதனும், அவைபோன்ற பிறவும், நான்காம் வேற்றுக்கையின் பாற்படும் என்று சொல்லுவர் புலவர். (எடு) அதற்கு வீணையடைமை—கருப்பிற்கு வேலி என்பது; சிறப்பு—சோழர்த்துச் சிறந்தார் பாண்டியர் என்பது, இது போன்று ஏனையவற்றிற்கும் இயைத்துக் காண்க.

6. ஜங்காம் வேற்றுக்கை

‘இன்’ உருவின் பெருாள்

ஜங்கா குவதே
இன்னனப் பெயரிய வேற்றுக்கைக் கிளவி
இதனின் இற்றுஇது என்னும் அதுவே. 560

ஜங்காம் வேற்றுக்கை உருபாவது, ‘இன்’ என்னும் பெயரீணையடைய வேற்றுக்கைச் சொல். அஃது, இப்பொருளைக் காட்டிலும் இப்பாருள் இத் தன்மையையடையது என்னும் பொருள்னை உடையது ஆகும் (எடு). சென்னையின் வடக்குத் தாறுவொத்திலூர் எனவந்தும்.

அப் பொருளின் பாகுபாடுகள்

வண்ணம் வடிவே அளவே கூவவயே
தண்மை வெம்மை அச்சம் என்று
நன்மை தீமை சிறுகை அபருகம
வண்மை மென்மை கடுமை என்று
முதலம் கீஸமை கிரதல் ஸ்தித்தல்
புதுகை பழுகை ஆக்கம் என்று
இனமை உடையை நாற்றும் தர்தல்
பன்மை சிர்மை பற்று விடுதல்என்று
அன்ன திருங்கும் அதன்பால என்மனுர். 561

உண்ணார் முசலாகி பற்றுவதேல் இறுதியாகக் கூறப் பட்டாவும், அவைபேசன்ற மாற்றயவும், ஜங்காம் வேற்றுக்கையின்பாற் படுக. (எடு) காக்கங்கிற்கரீது களம் பழம், காமத்திற் பற்று வீட்டான் என்பனபோல்து இயைத்து உணர்க.

7. ஆரும் வேற்றுக்கை

அது’ உருவின் பொருள்

அரை குவதே
அது எனப் பெயரிய வேற்றுக்கைக் கிளவி
தண்ணினும் பிரிதினும் இதனாது கதுளனும்
அன்ன கிளவிக் கிழுமைத்து அதுவே. 562

அரும் வேற்றுமை உருபாவது, ‘அது’ என்னும் பெயரின் யடைய வேற்றுமைச் சொல். அது உடையதாய் ஸ்ர்தும். தன்னினுலும் பிறதொன்றினுலும் இதனது இது என்னும்படி உண்டாகும் பொருளைத் தோற்றும் உரிமையைப் பொருளாக உடையது. அஃதாவது தற்கிழமை, பிறதின்கிழமை என்னும் பொருளையுடையது எவ்பதாம்.

அப்பொருளின் பாகுபாடுகள்

இயற்கையின் உடைமையின் மூறைமையின் கிழமையின்
செபற்கையின் மூதுமையின் பிளையின் என்று
கருவியின் துஜீன்யின் கலத்தீன் மூதானின்
இருவதி மூடியின் குழுவின் என்று
தேரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
தீரிந்து வேறு படிஉம் பிறவும் ஆண்ண
கூறிய மருங்கின் தோன்றும் கிளாவி
ஆறஞ் பால் என்மனுர் புலவர்.

563

இயற்கை முதலாக வாழ்ச்சி இறுதியாகச் சொல்லப்பட்ட எவும், தீரிந்து வேறுபடுகின்றவும், அவை போல்வன பிறவும் ஆகிய, பேடை சொல்லப்பட்ட கிழமைப் பொருளின்கண் தோன்றும் சொந்தக்ஞல்லாம் அரும் வேற்றும் பீஸ்பாற் பழும. (எ-१) மூருகாது ஆயுதக் மருங்கை தோட்டும் என்பன போன்று மற்றையவற்றிற்கும் ஆயைத்துக் காணக.

8. ஏழாம் வேற்றுமை

‘கண்’ உருபின் பொருள்

ஏழால் வடை
கணானா பெயரிய வேற்றுகைக் கிளாவி
விளைசெய் தீட்க ர அலைத்தீன் காலத்தீன்
அக்கவகைக் குறியீல் தோன்றும் அட்டே.

564

ஏழாம் வேற்றுகைக் கருவாது ‘கண்’ என்றும் பேயரின் யடைய பேற்றுகைச் சொல். என்னை கேட்கிறோம் இடத்தும், நிலபாடை இடத்தும், காவம் கொட்டத்தும், அம் முன்றுகைக்கு நற்பின்டத்தும் தோன்று. (எ-१) விளையாட்டுக்கான அங்கான், தீவு கணைகள் கண் காருங்கான், பேயரின்கண் வக்தான் என வரும்.

அப்பொருளின் பாகுபாடுகள்

கண்கால் புறம் துகம் உள்ளழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனுஅ
முன்னிடை கடைத்தலை வலம் இடம் எனுஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனுர். 565
'கன்' முதலாக இடம் இறுதியாகச் சொல்லப்பட்டனவும்,
அவை போல்வன பிறவும், ஏழாம் வேற்றுமையின் பாற்படும்.
(எ-இ) 'கண்ணகன் ஞாலம்' எனவும், 'அவனிடத்து உண்டு'
எனவும் வரும்; பிறவும் இவைபோன்று இயைத்துக் காண்க.

9. வேற்றுமையின் தொகைவிரி இயல்பு

வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை
ஈற்று வின்று இயலும் தொகைவயின் பிரிங்கு
பல்லா ரூகப் பொருள்புணர்ந்து இகசக்கும்
எல்லாச் சொல்லும் உரிய எனப. 566

வேற்றுமைத் தொகையை விரித்துப் பொருள்
மிடத்து, அன்மொழித் தொகையை விரிக்குங் காலத்துப்
பொருள் விளங்கும் பொருட்டுச் சேர்க்கப்படும் சொற்களை
லாம் சண்டும் சேர்த்து விரிக்கப்படுமென்று சொல்லுவர்
புலவர்.

3. வேற்றுமை மயங்கு இயல்

[வேற்றுமையுருபுகள் தமிழுள் மயங்கிப்
பொருள் வேறுபாடு கேள்வுதல்]

சார்பு பொருளில்

கருமம் அல்லாச் சார்புளன் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண்ணன் வேற்றுமை. 567

சார்பு கருமச்சார்பு எனவும், கருமம் அல்லாச் சார்பு
எனவும் இருவகைப்படும். கருமம் அல்லாச் சார்பு என்னும்
பொருளுக்கு, ஏழாம் வேற்றுமை உருபு வருதலாகிய உரிமையை
உடையது. (எ-டு) ஆசிரியர்கள் சார்ந்தான் என வரும்.

சினைப் பெயரில்

சினைவிலைக் கிளவிக்கு ஜியும் கண்ணும்
வினைவிலை ஒக்கும் என்மனுர் புலவர். 568

சினைச் சொல்லிற்கு, வினை நிகழுமிடத்து, இரண்டாம்
வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும் ஒத்துவரும் என்று
சொல்லுவர் புலவர். (எ-டு) கினையை வெட்டினான், கினையின்
கண் வெட்டினான் என வரும்.

கன்றல் செல்லல் பொருளில்

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. 569

கன்றல் பொருளிடத்தும் செலவுப் பொருளிடத்தும் வரும்
சொற்கள், இரண்டாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும்
இரு தொழிலாம். (எ-டு) குத்தீனக் கன்றிடுள், குத்தீனகட்
கன்றினான்; கெறிகடச் சென்றுள், கொறிக்கன் சென்றுன்
என வரும்.

முதல் சினைப் பெயர்களில்

முதல் சினைக் கிளவிக்கு அதுஎன் வேற்றுமை
முதல்கண் வரினோ சினைக்கு ஜி வருமே. 570

முதற்சொல்லோடு இயைங்க இனைக் கொல்லிற்கு, ஆறும்
வேற்றுமை முதலின்கண் வருமாயின், சினைக் கொல்லின்கண்

இரண்டாம் வேற்றுமையே வரும். (எ-டு) நாயது வாலை நறுக்கினுன் என வரும்.

முதல் முன் ஜூ வரின்

முதல்முன் ஜூவரின் கண்ண் வேற்றுமை
சீனைமுன் வருதல் தெள்ளிது என்ப.

571

முதல் சீனைக்சோற்சனில் முதலில் ஜூகார் வேற்றுமை உருபு வருஷாயின், சீனைச் சொல்லின்முன், ‘கண்’ என் வேற்றுமை உருபு வருதல் வெளிப்படையாம். (எ-டி) நாயை வாலின்கண் நறுக்கினுன் என வரும்.

முதலுஞ் சீனையும் பொருள் வேறுபடா

முதலும் சீனையும் பொருள்வேறு படாது
நுவலும்காலீசு சொற் குறிப்பினவே.

572

முதல்பொருளும் சீனைப்பொருளும், தத்தம் பொருளில் மாறுபடாது. சொல்லுமிடத்துக், சொல்லுகின்றவனுது சொற் குறிப்பினுல், ‘முகன்’ என்றும், ‘சீனை’ பேச்றும் உணருமாறு ஒழுங்கப்பட்டும். (எ-டி) சீனைது நுனியைக் குறைத்தான், சிலையை நுனிக்கண் வேட்டினுன் என வரும்.

பிண்டப் பெயரில்

பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பன்னடியல் மருங்கன் மரிலிய மர்பே.

573

பிண்டப் பெயரும் முதல் சீனைப் பெயர்கள் போன்றே அடிக்கடி வரும். ஆயியல் அந்தநப் பண்டைய காலங் டெட்காசு மஹா வழக்கு-வருதல் பொருக்கிய இலக்கணமாக அமைத்துக்கூடுது. (எ-டி) குப்பையைது தலையைச் சிதற்னுன், குப்பையைத் தலையைக்கப்பட்டுன், குப்பையைத் தலையைச் சிதற்னுன் என வரும்.

உயர்பு பொருளில்

ஒருவினை ஒடுக்சோல் உயர்யின் வழித்தே.

574

ஒருவினை ஒடுக்சோல் உயர்பொருளா உணர்த்தும் பெயரிடத்துத் தோன்றும். (எ-டி) அரசனேனுட்னோயர் வந்தார், ஆசிரியனுடே மானுக்கர் வந்தார் என வரும்.

ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளாவி

புண்றலும் ஜந்தனும் தோண்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளாவி
நோக்கு ஓட்டனய என்மனுர் புலவர்.

575

முன்றும் வேற்றுமையிடத்தும் ஜக்தாம் வேற்றுமை பிடத்தும் வீளங்குமாறு கூறப்பட்ட ஆக்கத்தோடு பொருந்திய காரணச்சொல், அக் காரணப்பொருளைக் கானும் காட்சி ஒரு தன்மையை உடைய என்று சொல்லுவர் புலவர். (எ-டு) வாணிகத்தால் ஆகிய பொருள், வாணகத்தில் ஆகிய பொருள் என வரும்.

நோக்கப் பொருளில்

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம் அவ்

இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும் 576

இரண்டாம் வேற்றுமாக்குரிய நோக்கல் நோக்கம் (மனதீதால் நோக்குதல்), அப்பொருள் வையே அன்றி, முன்றும் வேற்றுமையிடத் தீங்காட் வேற்றுமையிடத் தீங்காட்டும் உரிய ஏதுப்பொருளை யும் வணக்கத்தும். (எ-டு) ‘வாடுகுக்கி வாழும் உயிர்...’ என்பது வாரீர் நோக்கி வராழும் என்பதேயன்றி, வானுள் நோக்கி வாழும், வானின் நோக்கி வாழும் எனவும் வருமென்பதாம்.

உடைமைப் பொருளில்

அதுள்ள வேற்றுமை உயர்த்தினாத் தொகைவயின்

அதுள்ள உருபுகெடக் குகரம் வருமே. 577

ஆரும் வேற்றுமைப் பொருளில் வருட்சமர்த்தினாத் தொகை பிடத்து, உருபினை விரிக்குங்கால். அது என்றும் உருபு கெட்டு, (அது ஆண்டு வாராணம்) அப் பொருளை உணர்க்க நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ என்பது வரும். (எ-டு) ‘நம்பி மகன்’ என்பதை, ‘நம்பியது மகன்’ என்று விரித்தால், திணை வழுவாரமாகவன், ‘நம்பிக்கு மகன்’ என்று வரும்.

மொறு பொருளில்

தடுமொறு தொழில்பெயர்க்கு இரண்டும் முன்றும்

கடிசிலை இலவே பொருள்வயின் ஆன. 578

‘மாதா தி வி ந தொழில்:பயஞ்சு, தி ர...’ தயபடியும் முன்றும் வேற்றுமையைப் பிக்கப்படாது, அப் வேற்றுமை தொழுப்பாறு அவற்றினுடைய பொருள் தொகை யினிடத்து நித்தும் என்பதாய். (எ-டு) புலி வோக்கற மாணை’, ‘புலி கோல் மாணை’ என்பதை ‘புலியைக் கோக்கற மாணை’, ‘புலியைக் கோவிடப்பட்ட மாணை’ என வும் வாத்துக் காண்க.

சுற்றுப் பெயர் முன்னர்

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவவின்

வேற்றுமை தெரிய உணரு மோரே. 579

தமோறுகின்ற தொழிலினேடு சேர்ந்த பெயர்களுள், இறுதிப் பெயரின் முன்னால், பொருளின் வேறுபாட்டை உணர்த் தும் சொல் வருமானுல், அச் சொல்லினால் அப் பொருளின் வேற்றுமையை அறியவல்லார் அறிவர். (எ-டு) புளி கொல் மாணை ஒடியது', 'புளி கொல் யாணைத் தந்தம் வந்தன' என வரும்.

பாதுகாத்தற் பொருளில்

இம்படைக் கிளவிக்கு ஜூம் ஆனும்
தாம்பிரி விலவே தொகைவரு காலை.

580

இம்படைப் (காத்தற்) பொருளுக்கு அவ்வேற்றுமை தொக்கு சின்ற விடத்து; ஜூ உருபும் ஆன் உருபும் ஒத்த உரிமையை உடையன. (எ-டு) புளி போற்றிவா என்பது, புளியைப் போற்றிவா எனவும், புளியாற் போற்றி வா எனவும் வந்தவாறு காண்க.

வாழ்தற் பொருளில்

அழறன் மருக்கிள் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏறும் ஆகும் உறைஙிலத் தான்.

581

அழும் வேற்றுமையீடத்துக் கூறிய வாழ்ச்சிக் கிழமைக்கு, வாழ்கின்ற விலத்திட்டத்து ஏழாம் வேற்றுமையும் வரும். (எ-டு) காட்டி மாடி என்பது, காட்டது மாடி என வீரிதலேயன்றிக் 'காட்டின்கார் மாடு' எனவும் வரும்.

கொடைப் பொருளிடத்து

தூதிதாக வகுக்க கொடையெயதிர் கிளவி
அட்பொருள் ஆந்து உரித்தும் ஆகும்.

582

'கு' என்னும் உருபு தொருகின்ற நான்காம் வேற்றுமைக் கொடைப்பொருள், 'அது' என்னும் உருபிணையுடைய ஆரும் வேற்றுமைக்கும் உரிமை உடைத்தாகும். (எ-டு) தேவர்பளி என்பது, கேவர்க்குப்பலி என்று வீரிதலேயன்றித் தேவரது பலி எனவும் வரும்.

அச்சப் பொருளிடத்து

அச்சக் கிளவிக்கு ஜூங்கும் இரண்டும்
எச்சம் இலவே பொருள் வயினுன.

583

அச்சப் பொருளுக்கு, வேற்றுமைத் தொகை அவற்றின் பொருள் நின்றவிடத்து, சூங்தாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த உரிமையை உடையன. (எ-டு) பழியஞ்சும் என்பது, பழியினஞ்சும், பழியையஞ்சும் என வரும்.

தொல்நெறி பிழையாமை

அன்ன பிறவும் தொல்நெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி
இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
திரிவிடன் இலவே தெரியு மோர்க்கே.

584

இதுவரையிலும் மயக்கம் கூறப்பட்ட வேற்றுமைகளே அல்லாமல், அவை போன்றை பிறவும் பழைமையாக வருகின்ற வழக்கத்தில் மாறுபடாது, உருபினும் பொருளினும் ஒன்று நிற்குமிடத்து வேற்றுன்று நன்று, தன் போருளும் பிற தொன்றன் போருளும் ஆகிய இரண்டிடத்தும் கீல்பெறுகின்ற வேற்றுமை எல்லாம், ஆராய்ச்சி உணர்பவர்களுக்கு மாறுபாடு உடைய தலை.

2. உருபுகளின் இயல்புகள்

உருபு தொடர்ந்து அடுக்கியவிடத்து

உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி

ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கு

585

பல உருடும் தமிழை சேர்ந்து அடுக்கி வகுத வேற்றுமைக் கொற்களேல்லாம் ஒஸ்றினுல் பொருள் முடியுமிடத்து முடிக்கும் சொல் ஒன்றினுல் முற்றுப்பெறும். (எ-டு) என்னாலும் மூம் வாராது என வரும்.

இறுதியும் இடையும் உருபு நிற்றல்

இறுதியும் இடையும் எல்லா உருபும்.

நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.

586

வேற்றுமைத் தொடரின் இறுதியிடத்தும், அதன் இடை நிலத்தின்கண்ணும்; ஆறு உருபும் தத்தமக்கு உரிய பொருளின் நிற்றலை நீக்கார். (எ-டு) கடந்தான் நிலத்தை; நிலத்தைக் கடந்தான் எனவும்; சாத்தன்னாடு வந்தான், வந்தான் சாத்தொன்னாடு எனவும் வரும்.

மற்றெருன்று ஏற்றல் தொக்கு வருதல்

பிற்து பிற்து ஏற்றலும் உருபுதொகு வருதலும்

நெறிபட வழங்கிய வழிமருங்கு என்ப.

587

பிற்தொகு உருபினை ஏற்ற வருதலும், உருபு தொக்கு நிற்குமாறு வருதலும், பண்டு தொட்டு வழங்கி வருதவான், அவ்வாறே வழங்கலாம். (எ-டு) ‘சாத்தனதனை, சாத்தனதனை,

எனப் பற்றொரு உருபேற்றுப், சாத்தன் கை என உருபு
தொக்குடி வந்தவாறு காண்க,

தொக்கு நில்லா இடங்கள்

ஜூயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாதி இறுதி யான்.

588

இரண்டாம் வேற்றுமை ‘ஜூயும்’, ஏழாம் வேற்றுமைக்
கண்ணும் அல்லாத, பிரபொருளை உணர்த்தி நிற்கும் உருபு,
தொடர்மொழியின் இறுதியில் தொக்கு நில்லாது.

வேற்றுமை சார்தல்

யாதன் உருபில் ஒறிற்று ஆயினும்
பொருள்செல் மருங்கில் வேற்றுமை சாரும்.

589

ஒரு தொடர், யாதானும் ஒரு வேற்றுமைஉருபு கொடுத்
துக் கூறியிருந்தாலும், அவ் வருபீன் பொருளால், அத் தொடர்
பொருள் அயையாவிடத்துப், பொருள் செல்லுட் வழி வேற்று
மையின் பொருளும் தெல்லும். (எ-டு) “கிளையரி நாண்ற
கிழங்கு மனக்கிவர...” எனபுழி ‘மனக்கிவர’ என்ற வீடத்து,
'கு' உருபிற்கு உரிய கொடைப்பொருள் இயையாழையின்,
இடப்பொருள் உணர்த்தும் ஏழாம் வேற்றுமையாகக் கொள்ள
வேண்டும் என்பதாம்.

எதிர்மறுத்து மொழியினும்

எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபிற்
பொருள்க்கு தரியா வேற்றுமைக் கோலலே.

590

கேராக்கூறது, எதிர்மறுபாகக் கூறுவிடத்தும், தத்தம்
இலக்காப்பட்டு கூறுவின்ற பொருளின் தன்மை மாறுபடாது
வெனக் குபது வேற்றுமை உருபு. (எ-டு) மரத்தை வெட்டான்,
வேலால் குத்தான் என வரும்.

அகரத்தொடு பொருந்தும் உருபுகள்

கு ஜூ ஆண்ண வருடம் இறுதி
அவ்வொடு சிவனும் செய்யுள் உள்ளே.

591

‘கு’ ‘ஜூ’ ‘ஆண்’ என்று வரும் மூன்று உருபும், செய்யுளில்,
தொடர் இறுதியிட கின்ற இடத்து அகரத்துடன் பொருங்கதீ
சிற்றலும் உடைய. (எ-டு) ‘கடிக்கீ யீன்றே யாகிரி யற்க’
எனவும், ‘புரைதிரி கிளவீப் புலவ ரான்’ எனவும் ‘...புள்ளியற்
கல்மா உடைமையான்’ எனவும் வரும்.

அகரத்தொடு பொருந்தாத இடங்கள்

‘அன்னப் பிறத்தல் அஃறினை மருங்கின்
குவடும் ஜூடும் இல்லென மொழிப்.

592

அஃறினைப் பெயரிட்டது முஜூ என்ற இரண்டு உருபும்
அகரத்தொடு பொருந்தித் தீரிதல் இல்லை என்று கூறுவர் புலவர்.

பல பொருள்களில் மயங்குதல்

இதனது இதுஇற்று என்னும் கிளவியும்
அக்னைக் கொள்ளும் பொருள்வயி னனும்
அதனுல் செயலுபடந்து ஒஞ்ச விளவியும்
முஷநக் கெகாண்டு எழுத பெயர்க்கொல் கிளவியும்
பாரவரை கிளவியும் பண்டின் ஆக்கழும்
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும்
அன்ன பிறவும் கான்கள் உருபில்

தோல்நெறி மரபின தோன்றல் ஆறே.

593

‘இப்பொருள்வது நீந்தப்பதுதி இத்தன்மையை உடையது’ என்னும் ஆரும்வேற்றுமைப் பொருளும், ‘ஒன்றனை போன்று ஏற்றுக் கொள்ளும்’ என்னும் இரண்டாம் வேற்று மைப் பொருளும், ‘ஒன்றனுல் ஒன்று தோழில் நிகந்தவதற்கு ஒப்புமை உட்டத்து’ என்னும் முன்றும் கீற்றுமைப் பொருளும், முறைப் பொருளை உணர்த்தினின்ற பெயர்ச்சொல்லினாலும் ஆரும்வேற்றுமைப் பொருளும், நிலத்தை வரையறந்துக் கூறும் பொருளும், பண்பினிடத்துட் தோன்றீய ஒப்புணர்த்தும் ஜங்காம் வேற்றுமைப் பொருளும், காலத்திடத்து கணரப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருளும், பற்று வீடுகின்ற பொருளும் தீங்குத் தொழிப் பொருளும் ஆகிய ஜங்காம் வேற்றுமைப் பொருளுட், அகவபோன்ற பிறபொருளும் நான்காம் வேற்றுமை உருபில் தோன்றுகல் பஸ்தமையான இலக்கணம். (எ டு) ‘யானைக்குத் தொட்டு சுர்வமயுடையது’ என்பனபோன்று வரும்; பிறவதற்கும் வருமாறு உணர்க.

ஒரு சிறப்பு விதி

ஏனை யுகுபும் அன்ன மரபின
மான யில்வை அசான் முறை யான.

594

நான்காம் தோறுமை அல்லாத ஏறங்குபும், தொகையல் வாத தோட்டார்மாழிப்படத்து ஒர்றங்கது பொருள் சிகையாம் விருக்கும் பொருட்டுப், பிறிதொன்று வந்து மயங்குதல் வழக்கும்

11

முறை. (எ-டு) 'நாவது குற்றம் கூறினுன்' என்னும் தொடர் மொழிக்கண், 'நூலீக் குற்றங் கூறினுன்' என வரும்.

வேற்றுமைக்கு ஏது

விளையே செய்வது செய்ப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்று
இன்னதற்கு இதுபயன் ஆக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆய்ட்டு என்ப தொழில்முதல் நிலையே. 595

வீணை, வீணைமுதல், செய்ப்படுபொருள், நிலம், காலம்,
கருவி ஆகிய ஆறுடன், 'இன்னதற்கு இது பயனுக்' என்னும்
இரண்டும் கூட்டத், தொழில்ன காரணங்கள் எட்டு என்று
சொல்லுவர் புலவர்.

குறைதலும் உண்டு

அவைதாம்,
வழங்கியன் மருங்கில் குன்றுவ குன்றும். 596

மேலை நூற்பாலில் கூறிய தோழித்தாரணங்கள் எட்டும்,
எல்லாத் தொழிலீடத்தும் வருமொன்றும் வரையறை கிடையாது;
வழக்கிடத்துச் சில தொழில்களிற் குறைய வேண்டியவை
குறைந்து வருதலும் உண்டு. (எ-டு) கொடிப் பறந்தது காற்று
விசிற்று என வரும்.

3. ஆகுபெயர் முடிவு

ஆகு பெயர் இயல்பு

முதலில் கூறும் சினையறி கிளவியும்
க்கணியில் கூறும் முதல்அறி கிளவியும்
மிராதவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்
ங்கைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ
அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி. 597

முதற்சொல் கூறுமாற்றால் கிணையை அறியும் கிளவியும் (சொல்), கிணைச்சொல் கூறுமாற்றால் முதலை அறியும் சொல் ஆம், பொருளின் பேயர் அது தோன்றிய சிவத்தின்மேல் கூறும் சொல்லும், ப... புப்பெயர்ப் பண்புடைய பொருளை உணர்த்தும் சொல்லும், காரணப்பெயரால் காரியத்தைச் சொல்லுதலும், அன்மொழிப் பொருளிடத்து சின்ற இருபெயரொட்டும், செய் யப்பட்ட பொருள்மேல் செய்தானைக் கூறலும், ஆகிய, இவ்

விலக்கணங்கள் யுடையன் ஆகுபெயர் என்க. (எ-டி) ‘கடுக் தின்ரூட்’ என்பது, முதல் ‘கீனமேல் வந்தது; இவ்வாறே பிற வற்றித்தும் இயைத்தக் கான்க.

இரண்டு வேறுபாடுகள்

அவைதாம்

தத்தம் பொருள்வயின் தம் மொடு சிவணலும்
ஒப்பில் வழியால் நிதுபொருள் சுட்டலும்
அப்பண்டினவே நுவலும் காலை

வேற்றுகை மருங்கில் போற்றல் வேண்டும். 598

மேற்கூறப்பட்ட ஆகு பெயர், தக்கம் பொருள்சீர் வீட்டு
கீஞ்சாது, தத்தம் பொருள் ஒப்ப போகுவோடு செர்த்தும்,
தம் பொருட்டு இயைபில்லாத பிறதொரு பொருள்க் கூட்டு
கீற்றதும் ஆகிய, இரண்டு வேறுபாட்டினைப் போற்றி அறியப்
படும்.

அளவும் நிறையும் ஆகுபெயராகக் கொள்ளப்படல்

அளவும் நிறையும் அவுட்டிரெடு கொள்வதி
உள்ளவன் மொழிப உணர்ந்திச் சோன்டே.

599

அளவுப்பெயரையும் நிறைப்பெயரையும் ஆகுபெயராகக்
கொள்ளுக் கீட்டும் உடையன என்று சொல்லுவர் குலவர்.

அதற்குப் புறநடை

கிளங்க அல்ல வேறுபிற தோன்றினும்

கிளங்க வற்றியலான் உணர்ந்தனர் கொள்ளலே.

600

மேற்சொல்லப்பட்டனவே அன்றி வேறு ஆகுபெயர்கள்
இருக்குமானால், அவற்றைப்பெல்லாம் மேற்கூறிய இலக்கணங்க
ளால் உணர்ந்து கொள்க.

4. விளி மரபு

[சொற்கள் விளியினை ஏற்கும் முறையினைக் கூறுவது]

1. விளியின் இயல்பு

விளி என்னவென்பது

விளி எனப்படுப் கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய எனப்.

601

விளி என்று சொல்லப்படுவது, கம்கம ஏற்கும் பெயர்
நேரு விளங்குமாறு தோன்றும் தன்மையை உடையவென்று
ஆசிரியர் சொல்லுவார்.

அவ்வே

இவ்வென அறிதற்கு மெய்ப்பெறக் கிளப்ப.

602

விளி சொன்றும் பெயரும் விளி கொள்ளாப் பெயரும் இவை
என்று மாணவனுக்கு விளங்குமாறு, இவ்வியலின்கண் பொருள்
தோன்றுமாறு சொல்லுகின்றார்.

2. உடர்த்தினைட்டிபொர் விளியேற்றல்

விளியேற்கும் உயிர்ச்சுறுகள்

அவ்வதாம்

இ உ ஜி ஒ என்னும் இறுதி

அப்பால் நான்கே உயர்த்தினை மருங்கில்

மெய்ப்பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.

603

சிநப்பாக எடுத்துச் சொல்லப்படுகின்ற பெயர்கள்தாம்,
இ உ ஜி ஒ என்னும் நான்கினையும், இறுதியாகவுடைய பெயர்
கள் உயர்த்தினையில் விளி ஏற்கும். (எ-டு)‘சுடர்த்தோம் கேளாய்’
(கலி—ஞி) எனவும், சாத்தி எனவும் வரும்.

இகர ஜிகார சுறுகள்

அவற்றுள்

இ ஈ ஆகும் ஜி ஆய் ஆகும்.

604

மேற்கூறிய நான்கு சுற்றினுள் இகரம் சகாரமாகவும், ஜகாரம் ஆயாகவும் தீரிந்து விளியெற்றும். (எ-டி) நம்பி, நம்பி எனவும்; நம்கை நங்காய் எனவும் வரும்.

ஓகார உகர ஈறுகள்

ஓவும் உவ்வும் ஏயோடும் சிவணும். 603

ஓகார இறுகீயும் உகர இறுதியும் ஏபொடு பொருங்தி விளி யேற்றும். (எ-டி, சோ, கோவே எனவுட்டு; வேந்து, வேக்கே எனவும் வரும்.

உகரத்திற்குச் சிறப்பு விதி

உகரம் தானே குற்றிய ஒுகரம். 606

முந்கூறிய உகரமாவது குற்றிய ஒுகரம் என்று அறிக.

முடிபு கூறல்

ஏஜை உயிரே உயர்தினை மருங்கில்
தாம்விளி கொள்ளா என்மஞார் புலவர், 607

மேற்கூறிய நான்கு இறுகீயுட் அல்லாத யீரியுகள் விளியினைக் கொள்ளா என்று சொல்லுவர் புலவர்.

அளபெடைப் பெயர்

அளபெடை மிகூஷம் இகர இறுபெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 608

இகர இறுதி அளபெடைப்பெயர், தன் அளவினும் மிக்கு ஓலித்து சிற்றமிடத்து. இகரம் சநாரமாகக் கிரியாது இயல்பாய் கிஸ்தே விளியெற்றும். (எ-டி) தோழி இலி என வரும்.

முறைப் பெயர்

முறைப்பெயர் மருங்கில் ஜென் இலுதி
ஆவொடு வகுத்துக் கூரியவும் உள்ளே. 609

முறையை உணர்த்தும் பெட்டைத்து; ஜூயேன் னும் இறுதி ஆபாகாது, ஆவோடு பொருங்தி வகுவதையும் உள். (எ-டி) அண்ணோ, அண்ணு என வரும்.

அவற்றுள், அண்மைவிளி

அண்மைச் சொல்லே இயற்கை யாகும். 610

இதுகாறும் கூறிவந்த நான்கீற்றுச் சொல்லும், அன்னமையிடத்து இயற்கையாய் வீளியேற்கும். (எ-டு) நம்பி வாழி, வேங்கு வாழி, நங்கை வாழி, கோ வாழி என வரும்.

விளியேற்கும் புள்ளி ஈறுகள்

னரலள என்னும் அங்நான்கு என்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே. 611

மெய்யீற்று உயர்தீணப்பெயருள் னரலள என்னும்
நான்கு புள்ளியையும் இறுதியாக உடைய சொற்களே வீளி
யேற்கும்.

முடிவு

ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா. 612

மேற்கூறிய நான்கும் அல்லாத ஏனைய மெய்யீற்றுப் பெயர்
கள் வீளியினைக் கொள்ளா.

அவற்றுள், னகர ஈறு

அவற்றுள்
அன்னன் இறுதி ஆவா கும்மே. 613

மேற்கூறியவற்றுள் னகரத்தை இறுதியாக உடைய அன்
என்னும் னகர இறுதி, ஆவாய்த் தரிந்து வீளியேற்கும். (எ-டு)
சோழன், சோழா என வரும்.

அவற்றுள், அன்னமை வீளி

அன்னமைச் சொல்லிற்கு அகரம் ஆகும். 614

அன்னமை வீளிக்கன் அன் இறுதி, அகரம் ஆகும். (எ-டு)
துறைவன், துறைவ; ஊரன், ஊர என வரும்.

‘ஆன்’ என்னும் இறுதி

ஆன்னன் இறுதி இயற்கை யாகும். 615

ஆன் என்னும் னகர இறுதி, இயல்பாய் வீளியேற்கும்.
(எ-டு) சேரமான், மலையமான் என வரும்.

வினையாலஜீனயும் பெயர்

தொழிலில் கூறும் ஆன்னன் இறுதி
ஆயா கும்மேவிளிவயி னன. 616

‘தொழிலால் ஒரு பெருளைச் சொல்லும் இறுதிப்
பெயர், வீளியிடத்து ஆயாம். (எ-டு) வந்தான், வந்தாய் என
வரும்.

பண்புப் பெயர்

பண்புகொள் பெயரும் அதனோர் அற்றே. 617

‘ஆன்’ இறுதிப் பண்புகொள் பெயரும், ஆன் இறுதித் தொழிற்பெயர் போல ஆயாய் வீளியேற்கும். (எ-டு) கரிமான், கரியாய் என வரும்.

அளபெடைப் பெயர்

அளபெடைப் பெயரே அளபெடை இயல். 618

‘ஆன்’ இறுதி அளபெடைப் பெயர்; இசர இறுதி அளபெடைப் பெயரே போன்று, கள்ளளவில் வீண்டு. இப்பாய் நீங்கே வீளியேற்றும். (எ-டு) ‘உழா அன்’ என வரும்.

முறைப் பெயர்

முறைப்பெயர்க் கிளாவி ஏஜோடு வருமே. 619

ஏகர இறுதி முறைப்பெயர், ஏகாரம் பெற்று விளி யேற்கும். (எ-டு) மகன், மகனே என வரும்.

வினி ஏலாத் னகர சமுகள்

தான்என் பெயரும் சுட்டுமுதல் பெயரும்
யான்என் பெயரும் வினுவின் பெயரும்

அன்றி அனைத்தும் வினிகோள் இலவே. 620

‘தான்’ என்னும் பெயரும்; ‘அவன்’ ‘இவன்’ ‘உவன்’ என்னும் கட்டினை முதலாக உடைய பெயரும்; ‘யான்’ என்னும் பெயரும்; ‘யாவன்’ என்னும் விறுப் பெயரும் ஆகிய இவை யாவும் ஏகர இறுதியே ஆயினும், விளியினை ஏற்கா.

ரகார சமு

அரும் அருவும் சரோடு சிவனும். 621

‘ர’கர இறுதியுள், ‘ஆர் அர்’ என சின்ற இரண்டும் இறுதி யாய் நின்று வீளிகொள்ளும். (எ-டு) பார்ப்பார், பார்ப்பீர்; கூத்தர், கூத்திர் என வரும்.

அதனிடத்து வினையாலஜையும் பெயர்

தொழிற்பெயர் ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின்று என்மனுர் வயங்கி யோடே. 622

ஆர், அர் என்னும் இரண்டு இறுதித் தொழிற்பெயர்க்கும், சர் வருதலே அக்றி ஏ வரினும் குற்றமில்கீ. (எ-டு) வந்தார், வந்தியே என வரும்.

பண்புப் பெயர்

பண்பகொன் பெயரும் அதனே ரற்றே.

623

ஏவ இரண்மற்றுப் பண்புகொள் பெயரும், அவ்விறுத்தொழிற்பெயர் போல சுரோடு வருதலேயன்றிச், சிறுபான்மை சுரோடு ஏதாரம் பெற்றும் விளிகொள்ளும். (எ-ட) கர்யார், கர்யிர், கர்யிரே என வரும்.

அளபெடைப் பெயர்

அளபெடைப் பெயரே அளபெடை இயல்.

624

ரகர இறதி அளபெடைப்பெயர், னகர இறுதி அளபெடைப் பெயர் போலவே தன் மாத்திரையின் மிக்கு ஒவிக்கு மீட்டதுத், தீரியாது, இயல்பாய் கீன்றே விளிகொள்ளும். (எ-ட) சிருஅஅர் என வரும்.

ரகர ஈற்றுள் விளி ஏலாத்தவை

சட்டுமுதல் பெயரே முற்கிணக் தன்ன.

625

நகர இறுதிச் சட்டுப்பெயர், ஏகர இறுதிச் சட்டுப் பெயரே போன்று விளிகொள்ளா.

‘நியிர்’ ‘யாவர்’ ‘நும்மும்’ என்பன

நும்மின் திரிபெயர் வினுவின் பெயரென்று

அம்முகை இரண்டும் அடித்தியலடு இயலும்.

626

அடிமின் திரிபாகிம கீயிர் என்னும் பெயரும், யாவர் என்னும் வினு பெயரும் கூடிய இரண்டும், முற்கூறிய சட்டுப்பெயரைப் போல் விளிகொள்ளா.

லகர எகர ஈறு

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே

பின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.

627

இதுளாறும் கருது வந்த லகரம் எகரம் என்னும் இரண்டு மெய்யையும் இறுதியாக உடைய பெயர், ஈற்றின் அயல் எழுத்து ரீண்டு விளி கொள்ளும். (எ-ட) குரிசில், குரிசில்; மக்கள், மக்காள் என வரும்.

அயல் செடிதாயின்

அயல்செடி தாயின் இயற்கை ஆகும்.

628

சுந்தின் அயலவழக்குத் தெட்டெழுத்தாயின், இயல்பாய்
விளி கொள்ளும். (எ-டி) பெண்பால், கோமாள் என வரும்.

ஈகர ஈற்று விளைப்பெயரும் பண்புப்பெயரும்

விளையினும் பண்பினும்

ங்கையத் தோன்றும் ஆள்ளன் இறுதி

ஆய்சு குமமே விளிவபின் ஆன. 629

விளையினிடத்தும் பண்பினிடத்தும் வரும், ஆள் என்னும்
இறையை உடைய பெயர், இயல்பாலாது, ஆயாய் விளி ஏற்கும்.
(எ-டி) விள்ளும், விள்ளும் எனவும்; கரியாள், கரியாய் எனவும்
வரும்.

முறைப் பெயர்

முருப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல். 630

ஈகர இறுதி முறைப்பெயர், ஈகர இறுதி முறைப்பெயர்
போல ஏகாரம் பெற்று விளி கொள்ளும். (எ-டி) மகள், மகளை
என வரும்.

ஈகர இறுதியுள் விளி ஏலாதவை

சட்டுபுதற் பெயரும் வினாக்கிள் பெயரும்

அற்கிளங்கு அன்ன என்மஞர் சிலவர்.

631

ஈகர இறுதி சட்டுப்பெயரும், ‘யாவாள்’ என்னும்
வினாப்பெயரும் முந்கூற்றிய சட்டுப்பெயரும் வினாப்பெயரும்
போல விளி கொள்ளா.

அளப்பைடப் பெயர்

அளப்பைடப் பெயரே அளப்பைட இயல்.

632

ஈகர அளப்பைடப்பெயர் முன்கூறப்பட்ட அள¹
பைடப் பெயர் போல, அளபு கீண்டு இயல்பாய் விளி
கொள்ளும். (எ-டி) மாஅஆச், கோ ஒழுள் என வரும்.

3. விரவுப்பெயர் விளியேற்குமாறு

கிளக்க இறுதி அஃதிலை விரவுப்பெயர்

விளக்கிய விளிக்கும் காலை

633

இதுகாறும் விளி கொள்ளுக் கூறப்பட்ட உயிரீறு
புள்ளியிலு ஆகிய எட்டிஸையை இறுதிடாக உடைய அலீரினைக்
கண் வரும் பொதுப்பெயர், மேற்கூறியவாறே விளி ஏற்கும்.

(எ-இ) சாத்தி, சாத்தி எனவும்; மக்கள், மக்கள் எனவும் வருவன்போன்று வரும்.

4. அஃறினாப்பெயர் விளியேற்றல்

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறினா மருங்கின எல்லாப் பெயரும்
விளிநிலை பெறுங்கம் காலம் தோன்றில்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.

634

மெய்யிறும், உயிரீறும் ஆகிய அஃறினாப்பெயர் எல்லாம்
விளியேற்றும் காலம் உண்டாகுமிடத்து, ஏகாரம் பெற்றே
வருமென்பதாம். (எ-இ) மரம், மரமே; அணில், அணிலே;
நாரி, நாரியே என்பன்போன்று வரும்.

5. புறனடை

மூவகையினும் சேய்மை விளி

உடன்னப் பட்ட எல்லாப் பெயரும்
அநாயிரங் தனவே விளிக்கும் காலச்
சேய்மையின் இடைக்குழ வழக்கத் தான்.

635

உடன்தீணாடிடத்துத் தீட்டுக்கூடியிடத்தும் விளியேற்பன
வாகச் சோல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளியேறகும்
இடத்தை. தாரத்திடத்து ஒவிக்குழ வழக்கத்திடத்து நத்தம்
ஒன்றனவேல் மிக்கு ஒவித்தாவாம். (எ-இ) நம்பீஇ, சாந்தாஅ
என வரும்.

‘அம்ம’ என்னும் இடைச்சோல் விளி

அம்ம என்னும் ஆகச்சோல் நீட்டம்
அம்முறைப் பெயராடு சிவனை தாயினும்
விளியோடு கொள்ப தெளியு மோரே.

636

அம்ம என்னும் ஆகச்சோல்வனது நீட்டம், விளிப்பெய
ருடன் வாநாது, இடைச்சோல்துடன் வரினும், விளியாகக்
கொள்வர் அறிவோர். (எ-இ) அம்மா, சாந்தா என வரும்.

உயர்தினைப் பெயருள் விளி ஏற்காதவை

தநநு எனன அவைமுதல் ஆகித்
தன்மை குறித்த னரளான் இறுதியும்
அன்ன பிறவும் பெயர்விலை வரினே
இன்மை வேண்டும் விளிஜொடு கொள்ளே.

637

த எ நு என்னும் உயிர்மெப்பையும், எ என்னும் உயிரையும்
முதலாக உடையதாய், ஒருவனது உரீமைப்பொருளைக் குறித்து
வின்ற ன ர ன என்னும் மூன்று மெப்பைனையும் இறுதியாக
உடைய சொல்லும், அகவ போன்ற மற்றையவும், ஆகிய பெயர்க்
சொல் வருமாயின் விளியுடன் சேர்தல் இல்லை. (எ-ஓ) தமன்,
தமரி, தமள் எனவும்; எம்பதன், எம்மார், எம்மாள் எனவும்
வரும்; ஏணையவும் இங்ஙாறீ வருமாறு காண்க.

5. பொயர் இயல்

/போர்சோவின் இயக்கணம்?

1. சொற்களின் இயல்பு

பொருள் குறித்தல்

எல்லாக் சொல்லும் பொருள் குறித்தனவே. 638

எம்மாச் சொல்லும் பொருள் உணர்த் துவனவே; பொருள் உணர்தாச் சொல்லும் எனவுடலும் கிடையா.

சொல்லும் பொருள்கும்

பொருள்கும் தெரிதலும் சொன்னம் தெரிதலும்

சொல்லின் ஆதும் என்மனுர் புலவர். 639

ஒரேவினி பே. கு. ச. சுரித்தும், சொல் மட்டுமே அறி தாலும் சொல்லும் எடுப்பதெஷ்வத் ஆதும் என்று சொல்லுவர் புலவர் (ஏ-டி) உர்தானி என்பது பொருளுணர்த்தியவாறும், கட்டுரை சொலி சொல்ல சொல்லுவரிடிபவராறும் காண்க.

குறிப்புத் தொகைட்டைட்டுத்

கிடங்கிப்பூ விரையலும் குறிப்பிற தோன்றலும்

கிடபாற்று என்ப பொருள்கும் விலையே. 640

ஒரேவினி கூட சொல்லே பொருளை உணர்தலும், சொல் வாழ்வதற்குச் சொல்லுடர் கூடப் புறப்பினால் பொருளை உணர்தலும் எனப், பொருள் உணரும்கீல் இரண்டு வகைப் படிம் என்று சொல்லுவர் புலவர் (ஏ-டி) சாத்தன் வந்தான் எனவுட, தேவ்த கூறுன் எனவும் முறையே வந்தாறு காண்க.

சொற்களின் பகுப்பு

சொல்ளனப் படுபெயரே வினையென்று

ஆய்ரண் கெட்டனப் அறிவதிச் சோன்று. 641

'சொல்' என்று சொல்லப்படுவன், பெயர்ச்சொல் வினைச் சொல் என்று இரண்டுவகைப்படும்.

இடைச்சொல் உரிச்சொல்

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப.

642

இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வீணைச்சொற் களைச் சார்க்குது தோன்றுவதுவாம்.

2. பெயர்ச் சொல்

பெயர்ச்சொல்லின் இலக்கணம்

அவற்றுள்

பெயர்ச்சொல் படுபவை தெரியும் காலை

உயர்த்தினைக்கு உரிமையும் அஃதினைக்கு உரிமையும்

ஆபிரு தினைக்கும் ஓரள்ள உரிமையும்

அம்ரு உருபின தோன்ற லாநே.

643

மேற்கூறிய சோற்களுள் பெயர்ச்சொற்கள் உயர்த்தினைக் கண் வருவதையும், அஃதினைக்கண் வருவதையும், வீரவுத் (போது) தினைக்கண் வருவதை என ஆன்று வகைப்படும், தோன்று மிடத்து.

இருத்தின ஜம்பாற்கும் உரியன

பு யாங்கு ஜம்பாற் ம

உரியவை உரிய பெயர்வயி ஞன.

644

இருத்தினபாகப் பீந்த ஜங்கு பால் சோற்களுக்கும். பெயர்டத்து உரிய பொருள் உரியனவாம். (எ-டி) அவன், பென்மகன்; அவள், மக்கள் என்பன போன்று வரும்.

3. உயர்த்தினப் பெயர்கள்

அவ்வழி

அவன்-இவன் உவள்ளன வருஷம் பெயரும்

அவன்-ஆவன் உவள்ளன வருஷம் பெயரும்

யான்யாம் நாம்ளன வருஷம் பெயரும்

யாவன் யாவன் யாவர் என்னும்

ஐவயின் முன் கிரேடு அப்பதி கீங்கும்

பாலறி வந்த உயாத்தினப் பெயரே.

645

‘அவன்’ என்னுடை சொல் முதலாக, ‘யாவர்’ என்னும் சொல் இறுதியாகக் கூறிய பரீனைத் து பெயரும், பாலைத் தெளிவாக உணர்ந்திட்டிரும் உயர்த்தினப் பெயர்களாம்.

ஆவரமை அடுத்த மகன்என் கிளவியும்
பேஸ்லை அடுத்த மகன்என் கிளவியும்
பேஸ்லை அடுத்த இகர இறுதியும்
நம் கோர்க்கு வருஷம் இகரஜ காராமும்
முகராமை சுட்டா மகனும் எகனும்
மாங்கர் மக்கர் என்னும் பெயரும்
ஆகூலை மக்கூலை ஆயிரு பெயரும்
கட்டு முதலாகிய அன்னும் ஆனும்
அவை முதலாகிய பேண்டேன் கிளவியும்
ஒப்பைக்கு வருஷம் கிளவியோடு தொகைகிழி
அப்பதி கீண்க்கும் அவற்றே ரண்ண.

646

ஏஞ்சமகா, பாஸ்டன், பாஸ்டாட்டி, கம்பி, கங்கை,
மகன், மாங்க, கீர்தி, காந்தி, மகூல், அவ்வாளன்,
அம்பர்ட்டா, அப்பைஸ்டி, பீப் என்னும் இப்ப
கால்க்குழம் காட்டுவதை வாசாயே ரண் வெளிப்படையாக
உணர்ந்து வாந்திலைப் பெயராக.

எங்கூரும் என்றும் பேயர்க்கிலைக் கிளவியும்
எங்கிலும் என்றும் பேயர்க்கிலைக் கிளவியும்
பேஷாமை அடிட்ட மகனின் கிளவியும்
அராவு பேய எங்கூரு புவரவர்.

647

நாட்டுப்பு, நாட்டுப்பு, நாட்டுக்கரை என்றும் மூன்று பெயர்
கட்டு பாத்திர்க்காரி பாத்திர காத்தார்த்தும் உயர்த்தினப்
பேயர்களாம்.

கிள்கோட்டை குதியபெயர் குலுவின் பெயரே
கிள்கோட்டை உடையபெயர் கண்டுகிகாள் பெயரே
பால்கோட்டை குதியத் துறை கிள்கோட்டைப் பெயரே
பால்கோட்டை குதியத் துறைக்கிளப் பெயரே
காட்டுவரு வழுக்கின் குதியற் பெயரே
இளந்தி வீவரன்தும் எண்ணியற் பெயரே; ஓடு
அங்கு யணாத்தும் அந்திடல் பின்னவே.

648

‘சோந்தயன்’ போன்ற வீவுப்பெயரும், ‘அலையமான்’ போன்ற
குதிப் பெயருக், ‘அவையத்தார்’ போன்ற குழுவின் பெயரும்,
‘செல்வார்’ போன்ற வீணப் பெயரும், ‘வெற்பன்’ போன்ற
உடைப் பெயரும்; ‘கள்யான்’ போன்ற பண்டுகொள் பெயரும்,
‘தங்கதயர்’ போன்ற முகநாக்கிலப் பெயரும், ‘பெருங்கையர்’

போன்ற சிலைகளைப் பெயரும், ‘ஆர்’ போன்ற தீணைகளைப் பெயரும், ‘பட்டி புத்திரர்’ போன்ற ஆட்சியற் பெயரும், ‘ஒருவர்’ முதலிய எண்ணீயற் பெயரும், ஆகிய எல்லாம் பால் தெளியுமாறு வந்த உயர்த்தினைப் பெயர்களாம்.

புறனடை

அன்ன பிறவும் உயர்த்தின மருங்கில்
பன்றமையும் ஒருமையும் பாலநில் வங்க
என்ன பெயரும் அந்தினை யவ்வே.

649

மேற் கூறப்பட்ட போதூரான பிற பெயர்களும், உயர் தீணையிடத்துப்பட்ட எண்ணாவும், ஒருமையாகவும் பாலை உணர்த்த வரும் எல்லாப் பேயரும், உயர்த்தினைப் பெயராம்.

4. அஃறினைப் பெயர்கள்

அதுதிது உதுணன வருங் பெயரும்
அவைவழுத லாகிய ஆய்தப் பெயரும்
அவைவிலை உவைளன வருங் பெயரும்
யாதுயா யாவை என்னும் பெயரும்
ஆவயின் ஞன்றோடு அப்பதி ஷங்கும்
பாலதி வங்க அஃறினைப் பெயரே.

650

அது, இது, உது; அஃது, இஃது, உஃது; அவவ, இவவ,
உவவ; அவ், இவ், உவ்; காது, யா, யாவை என்னும் இப்
பதினைந்து பெயரும் பால்வெளங்குமாறு வருகின்ற அஃறினைப்
பெயராம்.

பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்டிகான் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் என்னுக்குறிப் பெயரும்
ஒப்பின் ஆகிய பெயர்கிலை உளப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோரவேன.

651

பஸ்ல, பஸ, சில, உள்ள, தில்ல என்பவும்; ‘வருவது’
போன்ற வினைப்பெயரும்; ‘கரீபது’ போன்ற பண்டு கொள்
பெயரும்; ‘பத்து’ என்பது போன்ற என்னுப் பெயரும்;
‘போன்னன்னது’ போன்ற ஒப்புப்பெயரும் ஆகிய ஒர்பது
பெயரும்; பாதுணர்த்தி கீற்கும் அஃறினைப் பெயராம்.

கள்ளொடு சிவஜூம் ஆவ்வீயற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சோந்கே.

652

‘கன்’ என்னும் விருதேடுன் சேர்சற்குரிய தன்மையை உடைய இயற்பெயர், அதற்குடன் சேர்ந்தவீட்டத்துப் பல வருச் சொல்லாம். (எ-ஒ) ஆதி ஏ என்னுடைய இயற்பெயர், கன்’ குடன் சேர்ந்து, ஆதோசன் என்று ஆவதுபோல் வருவன்.

புறண்ட

அன்ன பிறவும் அஃதிஜை மருங்கில்
பன்னமயும் ஒருமையும் பாலறி வங்கத
என்ன பெயரும் அத்திஜை யவ்வே.

653

மேந்தாற்பட்ட பெயர்போன்ற பிற பெயர்களும், அஃதிஜைய்ப்பட்டத்துப் பன்னமயும் ஒருமையாகிய பால் விளங்கு மாறு வருகின்ற எல்லாப் பெயரும், அஃதிஜைக்கு உரிமவாய்.

வித்தியின்றிப் பாலுணர்த்தல்

தூ உடைய குகித்தினை இயற்பெயர்
புறநட்டும் பாலாய் சு மகாவாடி வரி.னே

654

தூ உடைய பாலாடி என்ற காலம் யை தியந்திபெயர் பன்னம் புறநட்டும் புறாது; ஒருமை பல்வகையை உண்டத் தும், அதற்கும் வினைப்பாடு வரும்பட்டது. (எ-ஒ) அத்தோ வங்கத, குறை வங்கத, குறை வங்கன என வருட.

5. விரவுப் பெயர்கள்

இந்த கிளைச் சோட்டுக் குருணன உரிமையில்
தூ உடைய புறையும் என்றைப் பெயரும்
கிளைடுவ காலைத் தாத்தம் மருகின்
வினைப்பாடு அலைது பாலத்திரிபு இலவே.

655

வித்தன் தீவிரக்கும் ஒக்க உரிமையையுடைய எல்லாப் பெயரும் உயிர்கிணக்கன் அத்தினைப்பெயராயுட், அஃதிஜைக் கண் அத் தினைப்பெயராயுட் கேறுபடுகின்ற பொதுப்பெயரேவாம், ஆராய்மிடத்தோ, காத்தம் மரப்பினையுடைய விளையுடன் போலுந்திட்டுத் தினை விளங்குமாறில்கிற். (எ 6) சாத்தன் வங்கர, சாத்தன் வங்கது என வருட.

நிகழுங நின்ற பலர்வரை கிளையின்
உயர்த்தனை ஒருமை தோன்றலும் உரித்தே
அன்ன மரப்பு வினைவயன் தூன்.

656

நீ-முகாாத்திடத்து வகுகின்ற பலர்வரை கிளவியால்,
உயர்த்தனை ஒருமைப்பால் தோன்றுதலும் உரித்து; அப் பால்

தோன்றுதற்கு ஏற்றவிடத்து. (எ-டி) ‘சாத்தி மாவகரக்குக்’ என்பதில், சாத்தி என்பது போதுப்பெயராயினும், வினையால் உயர்த்தினாயிற்று.

தொகையும் வகையும்

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமேதானே
எல்லாம் நீயிர் நீயெனக் கினங்கு
சொல்லிய அல்ல பிந்தும் ஆசங்க
அன்னாவ தோன்றின் அவற்றிக்கூடுங் கொள்ளே. 657
இயற்பெயர் முதலாக கீ என்பது தீருக்கியாகக் கூறப்
பட்ட பெயர்க்கும், அவை போன்ற பிறவும், விரவுப்பெயர்
களாம் (போதுப் பெயர்களாம்).

விரவுப்பெயர் விரி

அவற்றுள்
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கெண மொழிமனுர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளகி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மட்டின. 658
மேலே கூறிய விரவுப்பெயருள், இயற்பெயர், சினைப்பெயர்,
சினைமுதற்பெயர் ஆகியன ஒவ்வொன்றும் கார்காம்; முறையை
உணர்த்தும் பெயர் இரண்டாம்; ஏனைய பெயர்கள் ஒவ்வொன்றும்.

இயற் பெயர்

அவதாம்
பெண்மை இயற்பெயர் தூண்மை இயற்பெயர்
பண்மை இயற் பெயா ஒருமை இயற் பெயரிரண்டு
அங்கான்கு என்ப இயற்பெயர் விளையே. 659
இயற்பெயர், பெண்மை இயற்பெயர் முதலாக கான்கு
வகைப்படும்.

சினைப் பெயர்

பெண்மைக் கினைப்பெயர் தூண்மைக் கினைப்பெயர்
பண்மைக் கினைப்பெயர் ஒருமைக் கினைப்பெயரிரண்டு
அங்கான்கு என்ப கினைப்பெயர் விளையே. 660
கினைப் பெயர், பெண்மைச் கினைப்பெயர் முதலாக கான்கு
வகைப்படும்.

சினை முதற்பெயர்

பெண்ணம் சுட்டிய சினைமுதற் பெயரே
 ஆண்ணம் சுட்டிய சினைமுதற் பெயரே
 பண்ணம் சுட்டிய சினைமுதற் பெயரே
 ஒருஞ்சி சுட்டிய சினைமுதற் பெயரே
 அங்கான்கு என்ப சினைமுதற் பெயரே. 661

சினை முதற்பெயர், பெண்ணமைச் சினைமுதற் பெயர் முதலாக
 சாத்து வகைப்படும்.

முறைப் பெயர்

பெண்ணம் முறைப்பெயர் ஆண்ணம் முறைப்பெயரென்று
 ஆயிரண்டு என்ப முறைப்பெயர் விலையே. 662

முறைப்பெயர், ஆண்ணம் முறைப்பெயர் ஏப்ன்னம்
 முறைப்பெயர் என இரண்டு வகைப்படும்.

பெண்ணம் சுட்டிய பெயர்

அபண்ணம் சுட்டிய எல்லாப் பேயரும்
 ஒன்றாகும் ஒருத்திக்கும் ஒன்றிய விலையே. 663

பெண்ணமயறா வரும் இயற்சிபெயர் முதலாகிய நான்கு
 பேயருடி, அந்தணப் பேண் ஒன்றாக்கும், உயர்த்தினப் பேண்
 ஒதுக்குத்துடி உயிய எக்பாடி. (எ-டி) சாத்திவங்கத்து, சாத்தி
 வந்தாள் சாபனையென்று வருகும்.

ஆவாரம் சுட்டிய பெயர்

ஆண்ணம் சுட்டிய எல்லாப் பேயரும்
 ஒன்றாகும் ஒகுவற்கும் ஒன்றிய விலையே. 664

ஆண்ணம் பற்றி வரும் இயற்சிபெயர் முதலாகிய நான்கு
 பேயருடி, அந்தண ஆண் ஒன்றாக்கும், உயர்த்தின ஆண் ஒருவ
 டக்கும் உரியனவாடி. (எ-டி) சாத்தன் வந்தது, சாத்தன்
 வந்தாள் என்பனபோன்று வருகும்.

பண்ணம் சுட்டிய பெயர்

பண்ணம் சுட்டிய எல்லாப் பேயரும்
 ஒன்றே பலவே ஒருவர் என்னும்
 என்றிப் பாற்கும் ஒருன் எவ்வே. 665

பண்ணமைப் பொருளாச் சுட்டி வருகின்ற எல்லாப் பேயரும்,
 அஃத்தீனை ஒருக்கையக்கும் அத்தீனாப் பண்ணமக்கும் உயர்த்தினப்
 பண்ணமக்கும் ஆகிய மூன்றுபாலுக்கும் உரியன. (எ-டி)

யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தாள் என வரும்.
(எல்லாம் என்பது இயற்பெயர், சினைப்பெயர், சினை முதற்
பெயர் ஆகியவை.)

இருமை சுட்டிய பெயர்

இருமை சுட்டிய எல்லாப் பெயர்களும்

இன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய விலையே.

666

இருமைப்பொருளாக சுட்டி வருகின்ற எல்லாப் பெயர்களும்
அல்லது ஒன்றற்கும், உயர்தீணை ஒருமைக்கும் உரியனவாம்.
(எ-டி) கோதை வந்தது, கோதை வந்தாள் என வரும்.

தாம் என்னும் பெயர்

தாம் என்கிளவி பன்மைக்கு உரித்தே.

667

தாம் என்னும் பெயர் இருக்கிணவிடத்தும் பன்மைப்
பாலுக்கு உரியது. (எ-டி) தாம் வந்தார், தாம் வந்தன
என வரும்.

தான் என்னும் பெயர்

தான் என்கிளவி ஒருமைக்கு உரித்தே.

668

தான் என்னும் பெயர் இரண்டு தீணையிடத்தும் ஒருமைப்
பாலுக்கு உரித்து. (எ-டி) தான் வந்தாள், தான் வந்தாள்
என வரும்.

எல்லாம் என்னும் பெயர்

எல்லாம் என்னும் பெயர்விலைக் கிளவி

பல்வழி ரூதலிய விலைத்தா கும்மே.

669

எல்லாம் என்னும் பெயர், இரண்டு
பன்மைப் பொருளை உணர்த்தி கீற்கும். (எ-டி) எல்லாம்
வந்தார், எல்லாம் வந்தன என வரும்.

தன்னு ஞாறுத்த பன்மைக் கல்லது

உயாதினை மருங்கின் ஆக்கம் இல்லை.

670

'எல்லாம்' என்னும் சொல், உயர்தீணையிடத்து வருங்கால்,
தன்மைப் பன்மைக்கு வருதலவில்லது, முன்னிலைப் பன்மைக்கும்
படர்க்கைப் பன்மைக்கும் வாராது என்பதாம்.

நீயிர், நீ என்பன

நீயிர் நீயேன வருஉங் கிளவி

பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள்.

671

‘சியிர்’, ‘நீ’ என்றும் இரண்டு சொல்லும், தீணா விளங்கு மாற வில்லை; இருக்கோயினையும் ஒருங்கே உணர்த்தும் போதும்யுடையா. (எ-7) சியிர் வந்தீர், நீ வந்தாம் என வரும்.

ஆய்
நீயென் விளவி ஒருமைக்கு உரிந்தே. 672

பெற்றிய இருப்பதும் நீ பற்றும் பேயர் ஒருமைப் போதுமா ஏன்கிறோ? (எ-8) நீ வந்தார் என வரும்.

ஏகோக விளவி ஒன்மைக்கு உரிந்தே. 673

நீரோ என்றும் பேயர் பன்மைக்கு உரிந்து என்பதாம். (எ-9) கீழ் வந்தீர் என வரும்.

ஒருவர் என்றும் சொல்

ஒருவர் எ.. என்மைக்கு விளவி
நீயென் விளவியே என்கி. 674

ஒரோவர், நீயர்த்தினை ஆண்டுமைக்கு நீரோ? நீரோ என்றும் இரண்டு பார்த்தும் பார்த்து வரும். (எ-10) ஒருவர் வந்தார் என்பது பாத்தும் பார்த்து வரும், அது கான்க.

ஒன்மை கூட்டின் பன்மைக்கு ஏற்கும். 675

ஒருவர் என்றும் ஓய் நீ தன்மையை அறியீன், ஒருமைப் பொறுத்து வரும், என்றால் சொல்லுகின்றே வைத்துக் காணப்பீ. (எ-11) ஒருவர் என வரும்.

இந் போலி நீயென்றேயே வெள்ளின்
நூல் சேந்தை முறையில் உணர்த்தல். 676

இருமையில் கூத்தி வருகி, நீ, ஒருவர் என்றும் மூன்று பேயர்கள், இரண்டு மூன்று மூன்றும் பேயர் என்று அறிய வேண்டுமோ, சொல்லுவால்து குதிப்புடன் சேர்த்து முழுமையாக கூத்து வேண்டும்,

பால்திரிக்கு பெயரின் வீணைமுடிபு

மக்கே மருங்கில் பால்திரி விளவி
மக்கே வீயற்கை நொழுப்பை ஞன். 677

பொருளுடைத் து பால்திரிக்கு வருகின்ற பேயர்மான் என்றும் பேயர், விளாகோன்னுமீடக்குப் பெண் மைக்குரிசீப விளைப்பிலைக் கோட்டுக்கும். (எ-12) பெண்மகன் வந்தான் என வ

பெயரீறு திரிதல்

ஆவோ வாதும் பெயரு மாருளவே
ஆயிடன் அறிதல் செய்யு ஞானே.

678

அதாரம் ஒகரமாகத் தீரியும் இடபூம் உள்ளன; அங்கைம்
தீரியும் இடம் செப்பு ஞன் என அறிதல் வேண்டும். (எ-ட)

‘கட்டனி கல்லூர் மகிழ்ச்சிக் கேள்வியை
நெகிழிப் பகுவரஸ் செப்பா தேர்தெ’

என்னும் அடிகளின் இடதேசத்துப் பூர்வானா வோரை காண்க.

உயர்த்தினை கறு அமைந்த விரவுப் பெயர்கள்

இறைச்சிப் பொருள்வயின் செய்யுதுட் கீளக்கும்
தீயற்பெயர்க் களைவி உயர்த்தினை சுட்டா
நிலத்துவழி மருங்கில் தோன்றல் ஆன.

679

செப்புவில் கருப்பொருள்கேல் சொல்லப்படும் இரண்டு
தீணைக் கும் உரிம பேயர் உயர்த்தினை சுட்டாது; அந்தச் சீலத்து
அலிந்தினைப் பொருளாம் வழங்கப்படு அநுகலன். (எ-ட)

‘கடுவர் நூதுமகன் கல்லர் முலற்ற
வதுகை மயர்க்க வன்புறநக்குமா’

என்புறி, கடுவன், முலன், குமரி என்பன அலிந்தினை உணர்த்திய
வாறு காண்க.

தீணையொடு பழகிய பெயரலங் கடையே.

680

கருப்பொருளை உணர்த்துகின்ற பொதுப்பெயர் உயர்
தீணையை உணர்த்தாது அலிந்தினை உணர்த்துவது, அந்தக்கத்
தீணைக்கு உரிமவர் வழங்கிவருகின்ற பெயர் அல்லது
விடற்றி எச்சப்பாம். (எ-ட) செகுமித மொய்க்கிற் கூர்வெற்
சாலை’ என்பதே, காலை என்பது உயர்த்தினை உணர்த்தியவாறு
அறிக.

6. வினா இயல்

[வினாச்சொல்லின் இலக்கணம்]

1. வினாச்சொல்லின் பொதுவியல்பு

வினாயின் விளக்கம்

வினாயெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
வினாயும் காலமொடு தோன்றும்.

681

வினா, ராமு, வேற்றுமை எத்தனை, அராயுமிடத்துக்
காலத்தோடு காட்டி நீற்கும் உரவிலாம். (எ-ட) “உண்டான்”
என, வேற்றுமை கொள்ளாது காலத்துடன் வரும்.

முவகைக் காலம்

காலங் தாமே மூன்றெண் மொழிப.

682

ஒவ்வொரு தாமே காலம் மூன்று வகையினை
ஏத்து சொல்லுவது புலவர்.

பெயர் முதலியன

இறப்பின் நிகழ்வின் எதிர்வீன் என்று
தீங்குக் காலமும் குறிப்போடும் கொள்ளும்
மெய்க்கிலை யுடைய தொன்ற ஸாரே.

683

இறப்பு, சீக்கிழவு, எதிர்வு என்றும் மூன்றுகாலமும்
வினாச்சொற்கள் தோன்றும் கேறியிடத்து, குறிப்பு வினா
யுடையும் போகுத்தும் உண்மைத்தன்மையை உடையது. (எ-ட)
உண்டான், உண்ணு சிங்குஞ், உண்பான் என வரும், இறப்பு
பாவது தொழில்து கழிவு. சீக்கிழவாவது தொழில் தொடங்கப்
பட்டு முற்றப்பேருத் தீவிகம், எதிர்வாவது தொழில்
மிறவாகம்.

வினாச்சொற்களின் வகை

குறிப்பினும் வினாயினும் கெறிப்படத் தோன்றிக்
காலமொடு வருஷம் வினாச்சொல் எல்லாம்

உயர்தினைக் குரிமையும் அஃறினைக் குரிமையும்
ஆயிரு தினைக்கும் ஒரன்ன உரிமையும்
அம்மு வருபின தோன்ற லாரே.

684

குறிப்புப் பொருளிடத்தும் வினைப்பொருளிடத்தும் தோன்
காவத்துடன் வரும் எல்லா வினைச்சொற்களும், தோன்று
மிடத்து உயர்தினைக்குரியனவாயும், அஃறினைக்குரியனவாயும்,
இரண்டு தினைக்கும் ஒத்த உரிமையுடையனவாயும், ஆக மூன்று
பகுதியாம். (எ-டு) உண்டான், கரியன்; சென்றது, செய்யது;
வந்தனை, வெளியை என வரும்.

2. யா

தன்மைப்பன்மை வினைமுற்று

அவைதாம்
அம்தூம் எம்ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வருஷங் கடதற என்னும்
அங்காற் கிளவியொடு ஆயென் கிளவியும்
பன்மை உடைக்கும் தன்மைச் சொல்லே.

685

உயர்தினை வினைகளுள், அம் ஆம் எம் ஏம் என்னும் நான்
சீற்றுச்சொல்லும்; கும் ஓம் தும் றும் என்னும் நான்சீற்றுச்
சொல்லும்; ஆகிய எட்டும், தன்மைப் பன்மைச் சொல்லாம்.
(எ-டு) அஞ்சினம், அஞ்சினும், உன்கும், உண்டும் என வரும்;
மற்றையவும் வருமாறு காண்க.

தன்மை ஒருமை வினைமுற்று

கடதற வென்னும்
அங்கான்கு ஜாந்த குன்றிய லுகரமோடு
என்ஏன் அல்என் வருஷம் ஏழும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

686

கு டு து று என்னும் நான்கு சம்ரவாய சொல்லுடன்,
என் ஏன் அல் என்னும் மூன்றும் கூடிவருகின்ற ஏழும்
தன்மை ஒருமைச் சொல்லாம். (எ-டு) உன்கு, உன்பி, வருது,
சேறு, உண்டனேன், உண்டேன், உண்பல் என வரும்.

‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினை

அவற்றுள்
செய்குள் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியாது என்மனுர் புலவர்.

687

மேற்கூறிய தன்மை ஒருமைச்சொல் ஏழஞ்சுள், ‘செய்கு’ என்றுத் சொல் வினையுடன் முடியுமாயிலும், தன்னுடைய முக்குதல் ஆகிய தன்மையிலின் ரூம் மாறுபடாது. (எ-இ) கண்டு வந்தேன் என வரும்.

படர்க்கை ஒருமை வினைமுற்று

அன்துள் அள்ளுள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கில் படர்க்கைச் சொல்லே.

688

அன், ஆன், அள், ஆள் என்னும் நான்கு சொல்லும் உயர் தீணை ஒருமையை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். (எ-இ) உண்டனள், உண்டாள், உண்டனள், உண்பாள் என வரும்.

படர்க்கைப் பன்மை வினைமுற்று

அர்தூர் என வருகும் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படாக்கைச் சொல்லே.

689

அர், ஆர், ப என்றுக் குவ்வத் தீருக்கையைப் படையன
வாம் குறி நென்று சொல்லும்; பன்மையுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். (ர-இ) உண்டார், உண்டார், உண்ப என வரும்.

‘செய்மார்’ எனும் வாய்பாட்டு வினை

மாராக் கிளவியும் பல்லோர் படர்க்கை
வாலக் கிளவியொடு முடியும் என்ப.

690

‘மார்’ இட்டிச் சொல்லுக், கிள்கொன்னால் முடியுமிடத்துப்
பர்வை உணர். தும் படர்க்கைச் சொல்லாம். (எ-இ) என்னு
மார் கூட்டார் என வரு

உயர்தீணைக்கு உரிய வினைமுற்றுக்கள்

பன்மையும் ஒருமையைப் பாலறி வங்த
அங்கா கூக்கு மூன்றுதலை இட்ட
மூன்றுதக் கிளங்க உயர்தீணை யவ்வே.

691

பன்மையைப் போகுமையுமாகிய பாலுணர்த்திவங்க இருபத்து
மூன்று சொல்லும், மூன்றுத் தூறப்பட்ட உயர்தீணையிடத்தன
வாம்.

தன்மைப் பன்மைக்கு ஒரு வேறுபாடு

அவற்றுள்
பன்மை யுரைக்குங் தன்மைக் கிளவி
என்னியல் மருங்கில் திரிபவை உளவே

692

— கூறப்பட்ட இருபக்துஷன்றனுள் பன்மைபை உணர்த்தும் தன்மைச் சொல், என்னுகின்றவீடத்து. அஃறினையையும் சேர்த்துத் திரீவனவும் உள்ளன. (எ-டு) ‘யானுமென் எக்கழுஞ்சாரும்’ என வரும்.

யார் என்னும் குறிப்புமுற்று

யாஅர் என்னும் வினாவின்

அத்தினை மருங்கின் முப்பாற்கும் உரித்தே. 693

‘யார்’ என்னும் வினாப்போருள் தரும் சொல், உயர்தினையிடத்து முப்பாற்கும் உரித்து ஆகும். (எ-டு) அவன் யார், அவன் யார், அவர் கார் எவ ஏரும்.

வினைமுற்றுக்களின் ஈறு திரிதல்

பாலதி மரபின் அம்மு வீற்றும்

ஆடு ஆகும் செய்யு ஞானே. 694

பரஸ்த் தெவிவாக உணர்த்தும் முதல்நூற்பாலில் கூறிய மூன்றீற்றும், செய்யுளிடத்து, ஆகாசம் ஒகார மாகும். (எ-டு) ‘வினவே கிற்றங் தோனே’ என வரும்.

ஆயென் கிளவியும் அவற்பொடு கொள்ளும். 695

‘ஆபு’ என்னும் இடத்தியும், செய்யுளிடத்து, ஆகாசம் ஒகார மாகத் தாநியும். (எ-டு) ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்பு’ என வரும்.

குறிப்பு வினைமுற்று

அதுசொல் வேற்றுமை உடைமை யானும்

கண்ணென் வேற்றுமை கிளத்தி னுநும்

ஒப்பி னுநும் பண்டி னுநுமென்று

அப்பாற் காலம் குறிப்பொடு தோன்றும். 696

உரும் வேற்றுமை உடைமைப் பொருளிடத்தும் ஏழாம் வேற்றுமை சிலைப்பொருளிடத்தும், ஒப்பும் பொருளிடத்தும் பஸ்புப் பொருளிடத்தும். அப் பொருள் பந்திபத்தி வரும் சோல்விடத்துக் காலம் குறிப்பினுலே தோன்றும். (எ-டு) கச்சென், இல்லத்தன், புலிபொல்வான், கரிமன் என முறையே வக்காறு காண்க.

அன்மையின் இன்மையின் உன்மையின் வன்மையின்

அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்

என்ன கிளவியும் குறிப்பே காலம். 697

அன்மை, இன்மை, உன்மை, வன்மை என்னும் பொருளு உணர்த்தி வருவனவும், அவை போன்ற பிறவும், குறிப்புப் பொரு

ஞடன் சேரும் எல்லாச் சொல்லும் கால குறிப்பினால் அறியப்படுவதாம். (எ-டி) அவ்வள், இவ்வள், உள்ளன என வரும்; பிறவும் இபைத்துக் காண்க.

ப்பு ன் சறு

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வருஷம்
காலக் கிளவியும் தீயர்த்தினை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

698

பன்மையும் ஒருமையுமாகிப் பால்வேறுபாட்டினை விளக் கிக் குறிப்புப் பொருளை உடையவாய் வரும் வினைச்சொல், மேல் வரும் உயர்த்தினையிடத்துக்குறிப் பெற்றிக்கொள்வதை ஒக்கும். (எ-டி) கீர்மட், கரிமாம் என்பன்னோன்று வரும்.

3. அஃறினை வினை

பன்மை வினைமுற்று

அதுவ என வருஷம் இறுதி

அப்பால் முன்றே பலவற்றுப் படர்க்கை.

699

ஏ, ஆ, வ, என்றும் மூன்று சம்ருச் சொற்களும் குட்டினப் பன்மைப் படர்க்கையாம். (எ-டி) தொக்கண, உண்ணு, செல்வ என வருட.

ஒருமை வினைமுற்று

ஒன்றன் படர்க்கை தறட ஊர்ஸ்த

குன்றிய லுகரதது இலுதி யாகும்.

700

தூங்கால் ஊர்த்தும் படர்க்கை வினையாவது, து, ரு, டு என்றும் மூன்றாவதும் இறுதியாகவுடைய சொல்லாம். (எ-டி) வந்தது, கூய்த்து, குண்டுகட்டு என்பன்னோன்று வரும்.

அஃறினைப் பன்மை வினைமுற்றுக்கள்

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த

அங்கு சிரண்டும் அஃறினை யவ்வே.

701

பன்மை ஒருமை ஆகிய, பாலறியுமாறுவந்த மேலே கூறிய ஆச சம்ருச் சொல்லும், அஃறினையனவாம்.

'எவன்' என்னும் குறிப்பு விணைமுற்று

அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே.

702

'எவன்' என்னும் வினாச்சொல், அஃறிணை இரண்டு
பாலுக்கும் உரிமையுடையது என்று சோல்லுவர் புலவர்.
(ஏ-டு) அஃதெவன், அவைடெவன் என வரும்.

குறிப்பு விணைமுற்று

இன்றில் வுடைய என்னும் கிளவியும்
அன்றுடைத் தல் வென்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உள்வென் கிளவியும்
பண்பி ஞிய சிணைகுத்த கிளவியும்
ஒப்பொடு வருஷங் கிளவியொடு தொகை

அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். 703

இன்று, இல, உடைய, அன்று, உடைக்கு, அல்ல கரீது
போவற பண்புகொள் கிளவி, உள் கெடுஞ்செவிந்து முதலிய
பண்பினுகிய சிணைமுதற் கிளவி, பொன்னனை எனும் ஒப்புக்
கிளவி ஆகிய பத்தும் விணைக்குறிப்புச் சொற்களாம்.

குறிப்பு விணைமுற்றின் ஈறு

பண்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வருஷங்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

704

பண்மை ஒருமை ஆகிய பாலினா வினைக்கிக் குறிப்புப்
பொருள் வினைத்துவரும் விணைச்சொல், மேற்கூறிய அஃறிணை
விணையோடு ஒக்கும்.

4. வீரவு விணை

பெயர், முறை, தொகை

முன்னிலை வியங்கோள் விணையெஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறுநன் கிளவி
செய்ம்மன செய்யஞ் செய்த என்னும்
அம்முறை வின்ற வாபெண் கிளவியும்
தீரிபுவேறு படேஞ் செய்திய வாகி
இருதிணைச் சொற்குமோ ரண்ண விரிமைய. 705

முன்னிலை, வியங்கோள், விணையெச்சம், இன்மை செப்பல்,
வேறு, செய்ம்மன, செப்பும், செந்த என்னும் எட்டுச்சொல்லும்

பொதுதன்மையில் பிரிந்து, ஒரு காலத்து உயர்தீணை உணர்த்தி யும், ஒடு காலத்து அலீதீணை உணர்த்தேயும் வேறுபடுகின்ற இராழிதுணையாய். இரண்டு தீணைச்சொல்லாவதற்கும் ஒத்த உரிமை உடையனவாம்.

முன்னிலை ஒருமை வீணமுற்று

அவற்றுள்
முன்னிலைக் கிளவி
கிழ ஆ யென வருஷம் மூன்றும்
இபைத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். 706

மேற்கூறிய பொது (விரவு) வீணைகளுள், முன்னிலைச் சொல்லிலுள், இகரம் ஜகாரம் ஆப் என்றும் முன்று இறுதியும், ஒரேவதுக்கும் ஒருத்திக்கும் ஒன்றுக்கும் பொருந்தமாறு வரும். (எ-ஏ) உண்டு, உண்டான் எட்டாம் என வருச்.

முன்னிலை ஒருமை வீணமுற்று

வீரா விள்ளன ஒருஷம் மூன்றும்
பூர்வைக் கருஷ்கிலும் டைவந்து மருஷ்கிலும்
கொம்பிலா ரெணய என்னார் முலவர். 707

நீ, சு, மீன் எக்காட் மூன்று இறுதி சொல்லும், மூர்த்தைய் பஸ்பாலினிடத்துட், கச்தீண பலவீன்பாலிடத் துட் மூற்மீட்தீடு, ஒத்த கீழமையை உடையனவாம். (எ-ஏ) மன்றுமீ, உண்டுமீ, உரிமீயீ என வரும்.

வீணை வீணைகள்

ஏஞ்சிய கிளவி கிடத்தொடு சிவணி
ஐம்பாந்தும் உரிப தோன்ற ளாவே, 708

பூர்வைக் கருஷ்கிலை வீணை எட்டானுள், முன்னிலை வீணை யொழிந்த ஏழும், மூன்று பேராணிடத்துத் தொன்றுமிடத்து, மூன்றிடத் தித்துக் கீட்தொழுக்கும் உரியெனவாடு.

வீயங்கோள் வீணை

அவற்றுள்
முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடும்
மன்னு தாகும் வியங்கோட்கிளவி. 709

மேற்கூறிய வீணை எட்டானுள், வியங்கோள் கிளவி தன்மை முன்னிலை ஆகிய இரண்டிடத்துட், பேரும்பாள்மையும் வாரா தாட்; சிறுபாள்மை வரினும் கொள்க.

செய்யும் என்னும் விளை

பல்லோர் படர்க்கை மூன்னிலை தன்மை

அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச்

செய்யு மென்னும் கிளாவியொடு கொள்ளா.

710

பல்ஸ்பால் படர்க்கை மூன்னிலை தன்மை ஆகிய, இடமும்

பாலுமாகிய எஞ்சிய வீஜைக்குரீய போருளிடத்து மூன்றும், நிகழ்காலத்து வரச்கூடிய ‘செய்யும்’ என்னும் சோல்லுடன் இயையாது.

விளை எச்ச வாய்பாடுகள்

செய்து செய்தூசு செய்யு செய்தேனக்

செய்தீரோ செய்யிப் பெறுவிசெய்துச் செய்துகென

அவ்வகை ஒன்பதும் விளையென்றுச் கிளாவி.

711

செய்து என்பது முதலாகக் கறப்பட்ட ஒன்பதும் விளை எச்சம் ஆம்

பின்மூன் கால்கடை வழியிடத் தென்னும்

அன்ன மருவிற் காலங் கண்ணவிய

என்ன கிளாவியும் அவற்றியல் பிளவே.

712

பின், மூன், கால், கடை, வழி, இடம் என்னும் இறுதியை உடையவாய் வருவானாம், அதை போன்று காலத்தைக் கருத வருவன பிறவும், விளை எச்சங்களாகும்.

அவற்றுள்,

முதனிலை மூன்றும் விளைமுதல் முடியின.

713

மேற்கூறப்பட்ட பதீனை ந் து விளையேச்சங்கஞான், முதங்கள் உள்ள செய்து, செய்யு, செய்து என்னும் மூன்றும், தம் விளை முதல் விளையால் முடியும் தன்மையை உடையன. (எ-ஏ) உண் ட வக்தான், உண் நூ வக்தான், உண்குபு வக்தான் என வரும்.

ஆங்குக் கிளாவியும் கிளாவிலை தோண்டில்

கிளையொடு முடியா முடியா முடியொடு முடியினும்

விளைடோ ரணை வெள்மனூர் புலவர்.

714

விளை முதல் விளைகொள்ளும் அம் மூன்று சோல்லும், கிளைவிலை கொள்து கீலைவிளைபோடு முடியாது, முடல் விளை முடியுமாய்னும், விளையீறுவத் தரு தன்மையை உடையன வாய். (ஏ-ஏ) காவிற்று விழுங்க்தான், காவிற்றா வீழுங்க்தான், காவிற்று விழுங்க்தான் என வரும்.

பிற வாய்பாடுகள்

ஏனை யெச்சம் வினை முத லானும்
ஆன்வந் தீயையும் வினைவிலை யானும்
தாயியன் மருங்கின் முடியும் என்ப.

715

கூறிய மூன்று எச்சங்கள் நீங்கலாக, ஏனைய எச்சங்கள்,
வினைழுதல் வினையீனதும், அவ்விடத்து வந்து பொருங்கும்
பிற வினையீனதும், வரையறையின்றித் தாம் இயலும் வறியே
முடியும். (எ-டி) மழை பெய்தென மரம் தனிர்த்தது எனவும்;
மழை பெய்யியர் பலி கொடுத்தார் எனவும் வருமாறு இயைத்
துக்காண்க.

அடுக்கி முடியும் வினைஎச்சங்கள்

பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா இடுக்கு வரினும்
முன்னது முடிய முடியும்போகுனோ.

716

நூற்றுப்பாட்டாது பூ வாய்பாட்டாலும் வினை எச்சம்
நூற்றுக்காலிடத்து நூற்றுக்காலி பொருங்குமுடியாது அடுக்கி
யாதாலும், முதல்கண் சீதா எச்சம் முடியுமானால், ஏனைய
வாய்பாட்டான் வக்காவும் முடிந்தனவாம். (எ-டி) ண்டு
உன்று நூடிய் பாடி வந்தான்' என வரும்.

பேய்ரெச்ச வாய்பாடுகள்

நீனும் பொகுனும் காலமும் கருவியும்
வினைழுதல் வீரவியும் வினையும் உனப்பட
அப்பாலு பொகுட்டுமோ ரன்ன வுரிமைய
செய்யுநு செய்த வென்னுநு சொல்லே.

717

'செய்யும்' 'செய்த' என்னும் சொற்கள், தொழிற்
காரணக்கள் எட்டறை, திங்குக் கூறிய ஆறுக்கும் ஒத்த
உரிமையை உடையார். (எ-டி) வாழும் வீடு எனவும், புக்க
வீடு எனவும் முறையே இரண்டே வினையெயும் வக்கன; பிறவும்
காண்க.

செய்யும் என்னும் வாய்பாடு

அவற்றெடு வருவழிச் செய்யுமென் கிளவி
முதற்கண் வரைந்த முங்குது முரித்தே.

718

'வீடு' முதலாகிய ஆறு பொகுஞ்சுறை வருமிடத்து,
'செய்யும்' என்னும் வினைச்சோல், முன்னால் வரையறை செய்து
வீக்கப்பட்ட, பவர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை
என்னும் முவிடத்தும் உரீத்தாம்.

பெயரெச்சமும் வினை எச்சமும்

பெயரெச்சு கிளவியும் வினையியஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருள்விலை திரியா. 719

பெயரெச்சமும் வினையெச்சமும் செய்தற் போகுனே
யன்றிச் செம்பாபபொருளாப் பற்றி மறந்துச் சொன்னதும்,
அவ் வெச்சப்பொருள் உணர்த்தும் தம் தன்மையில் மாறுபடாது.
(எ-டு) உன்னுச்சோறு எனவும், உன் ஆது வந்தான் எனவும்
வருமாறு காண்க.

எச்சங்களிடையே பிற சொற்கள்

தத்தம் எச்சமொடு சிவஜூங் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். 720

தத்தம் எச்சரூடன் சேருக் குறிப்பினையுடைய எச்
சொல்லாயினும் அற்றவற வரைபண்ட செப்பு கிக்கர். (எ-டு)
உழுது முருகன் வந்தான் என வரும்.

‘செய்யும்’ என்னும் பெயரெச்சம் ஈறு கெடுதல்

அவற்றுள்,
செய்யு மென்னும் பெயரெச்சு கிளவிக்கு
மெய்யொடுப் பெடுமே பிற்றுமினசு உகரம்
அவ்விட எதிதல் என்மனுர் புவவர். 721

‘செய்யும்’ எஸ்னும் பெயரெச்சத்து கிழுதி உகரம்
தான் ஏறிச்சுற யகர மெய்யுடலும் கெட்டுவீடும் என்று
சொல்லுவர் புவவர் (இல விடங்களில்). (எ-டு) ‘வாவும்புரவி’
என்பது அவ்வாறு கெட்டு, ‘ாம் புரவி’ என்று வருமாறு காண்க.

செய்து எனும் எச்சம்

செய்தெ ணைச்சத் திறந்த காலம்
யெதிடன் உடைத்தே வாராக் காலம். 722

இறந்த காலத்தீவிர் கால ஓன்றே பெருப்பாறும் வருதற்
குரீய் ‘செய்து’ என்றும் எச்சடி, உவ்வொர் காலத்தில் எதிர்காலத
தல் வகுத்தும் உட்டு. (எ-டு) கிடங்குடு வகுவாம் என வரும்.

முக்காலங்களுக்கும் உரிபதீனை விகழ்காலத்தாற்
கூறுதல்

முங்கிலைக் காலமுங் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் ரிகழுப் பாலத்து
பேயங்கிலைப் பொதுக்கொற் கிளத்தல் வேண்டும். 723

ஆன்று காலத்தீடுத்தும் உனதாசை தன்மையையுடைய
எல்லாப் பொருள்களும், கெழ்காலத்துப் பொருள் கீல்கையை

உடைய, ‘செப்பும்’ (பொதுச் சொல்) என்னும் சொல்லால் சொல்லுக. (எ-டி) மாலை நீற்கும், யாறு ஒழுகும் எவ வகும்

விரைவுப் பொருளில் காலம் மயங்குதல்

வாராக் காலத்தும் நிகழுஷ் காலத்தும்
இராங்கு வகுஷம் விஜைச்சொற் கிணவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல
விரைந்த பொருள் என்மனுர் புலவர்.

724

எதிர்காலத்தும் நீகழ்காலத்தும் ஒருதன்மையாக வரும் வினைச்சொல்லின் பொருளா இறந்த காலத்தால் சொல்லுகல் விரைவுப் பொருளையுடையன என்று சொல்லுவர் புலவர் (எ-டி) உண்கின்ற ஒருவன், உண்டிபோ? என்று கேட்பானே கோக்கி, உண்டேன் என்று கூறுதல், விரைவின் பொருட்டுக் கூறியவாறு காண்ட.

சிறப்புப் பொருளில் காலம் மயங்குதல்

பிக்கான் பாட்சிக் கோக்கெட்டு கட்டு
நூட்டாய் பூத்தே வியாகுதே கிணவி
கேட்டு தூரவழி மதுசு காக்கது
யெய்ந்தத் தோன்றும் பொருட்டா கும்மே.

725

மிக்கதைக்குத்தி காதும் வினைச்சொல்லீக் கருதி, அம் மிக்கதை பால்பார, குத்தையுடும் வினை புதற்சொல், சட்டுச் சொல்லும் பால்பார் விடு, விடு இர்வாகவிடத்து, நிகழ் காலங்கூடி காலங்கூடி பொருளையுடைத்தாம். (எ-டி)
‘ஒருநாள்வரி இ. போக்குவரத்துக்கு புது’ என வரும்

‘இது செயற் வேண்டும்’ என்னும் முற்று

இதுசெயற் வேண்டு மென்னுஷ் கிணவி
ஒருநாள் விழும் பொருட்டா கும்மே
தனபார லானும் பிறங்பார லானும்.

726

‘வீது செய்யவேண்டு’ எப்பதுபட வரும் சொல், தன்னி பத்தாயினும் பிறீத்தாயினும் என்னும் இரண்டிடத்தும் நல்லபேருக்கின்ற பொருள் உடைத்தாம். (எ-டி) ‘படித்தல் வேண்டும்’ எப்பது, அது செம்பாருக்கும் அது செய்தலே விரும்பும் தங்கத்தும் ஆயிரவாறு காலக்.

துணிக்கு திட்பம் எய்துதற்கு வகும் வினு

வன்புற வகுஷம் வினுவிட வினைச்சொல்
எதிராமறுத் துணிக்குதற் குரிமையு முடைத்தே.

727

வன்மை பொருந்த வரும் வினாவினைச்சொல் விணக்கழ்வை உணர்த்தாது; எதிர்மறுத்து உணர்த்துதற்கும் உரித்தாதலை உடைட்டது (எ-டி) வைதான் ஒருவரை, மீண்டும் வையப்பட்டான் வினாவியவிடத்து, ‘வைதான் வைதேனே’ என்று கூறுதல், ‘வையவில்லை’ என்றும் பொருளாத் தருதல் கான்க.

இயற்கையும் தெளிவும் சொல்லுமிடத்து

வாராக் காலத்து விணைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை. 728

எதிர்காலத்திற்கு ஸரிய விணைச் சொற் பொருளை, இயற்கை மேச்ரும் தேளீவு என்றும் கூறுமிடத்து. இறக்காலச் சொல் வினாதும் நிகழ்காலச் சொல்லனதும் விளக்கமாக கூறப்படும். (எ-டி) பொருளை இழவாழுள்ளர் இயற்கையின்றிப் ‘பொருளிழக் தான்’ என்றும், மழை பெய்யாழுள் அதற்குரிய தெளிவான் ‘மழைபெய்யும்’ எனக் கூறலும்.

செயப்படுபொருளை விணமுதல்போலச் சொல்லுதல்

செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. 729

செட் பிள் கண்டாகும் பொருளைச், செய்ததுபோலவே தொழிலுண்டாகுமாறு சொல்லுதல், வழக்கின்கண்டள்ள மரபாகும். (எ-டி) ‘எழுதுகோல் எழுதிற்று’ என வரும்,

காலம் வேறிடத்தும் மயங்கி வருதல்

இறப்பே யெதிரவே யாயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. 730

இறக்காலட் எதிர்காலம் என்றும் இரண்டும் மயங்கு மொழிப் பொருளாக் விளக்கத் தோன்றும். (எ-டி) ‘இவர் முற்காலத்த இச் சோல் பில் விளையாடுவர்’ என வரும்.

ஏஜைக் காலமும் மயங்குதல் வரையார். 731

இறக்காலமும் எதிர்காலமுமே யன்றி, நீகழ்காலமும் அலற்றுடன் மயங்கும். (எ-டி) ‘இவன் பூற்காலத்தில் இச் சோலை யில் விளையாடும்’ என வருத.

7. கூட இயல்

1. பொது இலக்கணம்

இடைச்சொல் இயல்பு

இடையெனப் படுப் பெயரொடும் விளையொடும்
நடைபெற் றியலுங் தமக்கியல் பிலவே.

732

‘இடைச் சொல்’ என்று சொல்லப்படுவது, பெயரொடும்
விளையொடும் செய்து வருவன்; தனியாக வரும் தன்மை
உடையவர் அல்ல. (எ-ட) ‘ஏது சொல் தோழி காம சோயே’
என வரும்.

இடைச்சொல்லின் பாகுபாடுகள்

அதைதாம்
புணியல் நிலையிடைப் பொருள்ளிலைக் குதாவும்
விளையென் மருங்குற் காலமொடு வருங்கும்
வேற்றுமைப் பொருள்வயி ஞுருபா குங்கும்
அரசாலிலைக் கிளவி யாகி வருங்கும்
கிளக்கிலைக் கிளவி யாகி வருங்கும்
தித்தங் குறிப்பிற் பொருள்செய் குங்கும்
செயில் வழியால் பொருள்செய் குங்குமென்று
அப்பண் சினவே நுவலுங் காலை.

733

முதல் நூத்பாவில் கூறிய இடைச்செரந்தாம், இரண்டு
சோல் கேருமிடத்து அப் பொருள் வீளங்கவருவனவும், விளைச்
சேல்லை முடிக்குமிடத்துக் காலத்தை உணர்த்திவருவனவும்,
வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வருவனவும், பொரு
ளற்றுத் துணையாய் வருவனவும், ஒலியை சிறைத்தலே பொரு
ளாக பகுவனவு, தந்தகட்டுமுடைய குறிப்பால் பொருளை
உணர்த்துவனவும், ஒப்புப்பொருள் தோன்றுவிடத்துத் தான்
அப்பொருள் தகுதலும் எனச், சொல்லுமிடத்து, அவ் வேழு
வகையாகவும் வருவனவாம்.

விற்குமிடமும் வேறுபாடும்

அவைதாம்

முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தம்மிரு திரிதலும் பிறிதவண் விளையலும்
அன்னவை யெல்லாம் உரிப வென்ப.

734

மேற்கூறிய இடைச்சொல், தான் சேரும் சொல்லின் இடையே வருதலுடன், முன்னும் பின்னும் வருதலும், தன்னும் கைய இறுதி திரிதலும், தீரன்டு இடைச்சொல் சேர்க்கு வருதலும் ஆகிய தான்மையில்லாம் உடையளவாம். (எ-டு) ‘அது மன்’, ‘கொன்றார்’ என, ‘முன்னும் பின்னும் வங்க வாரு காண்க; பிறவும் வருட்வழி அந்த.

2. சிறப்பு இலக்கணம்

‘மன்’ என்பதன் பொருள்

கழிவே யாக்கம் மொழியிசைக் கிளவியென்று
அம்முன் நென்ப மனஜீச் சொல்லே.

735

‘மன்’ எனும் சொல் கழிவு, அக்கம், ஒழிசைப்பொருள் என்னும் மூன்றுபொருளில் வருவனவாய். (எ-டு) ‘சிறபகட் பெறினே பெமக்கேயு மன்னே’ (புறம்—235) என்பது கழிவுப் பொருள் கருதிற்று; பிறவும் வரும்வழிக் காண்க.

‘தில்’ என்னும் இடைச்சொல்

விழைவே காலம் ஓழியிசைக் கிளவியென்று
அம்முன் நென்ப தில்லீச் சொல்லே.

736

‘தில்’ எனுட்ச் சொல், விழைவு, காலம், ஓழிந்துசின்ற சோந்பொருள் குறிக்கல் என மூன்று வகைப்படும். (எ-டு) ‘வார்க்கிலக்கு வைப்பெயிற்றுச் சிங்மொழி யரிவைபைப், பெறு கதில் வம்ம யானே’ (துற—14) என விழைவுத்திற்து வங்கது. பிறவுட்ச வரும்வழிக் கான்ச.

‘கொன்’ என்னும் இடைச்சொல்

அச்சட் பயவினி காலம் பெருங்கெயன்று
ஆப்பால் கான்டே கொன்னீச் சொல்லே.

737

‘கொன்’ என்னும் சொல், அச்சம், பயனின்மை, காலம், பெருமை என்றும் கான்காம். (எ-டு) ‘கொன்னே கழித்தன்

ந்ளமை' (நாலடி—55) என்பது, பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளாகு; பிறவும் வருமாறு காண்க.

'உம்' என்னும் இடைச்சொல்

எச்சம் சிறப்பே ஜயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிவிலூ ஆக்கமென்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே. 738

எச்சம் முதலாக ஆக்கம் இறுதியாக உம்மை எட்டாம்.
(எ-டி) 'சாத்தனும் வந்தான்' என்பது, கொற்றனும் வந்தான் என்று பொருள்தகுதலின் எச்ச உம்மை; பிறவும் வருமாறு காண்க.

'ஐ' என்னும் சொல்

பிரிவிலூ வினுவே எதிர்மறை ஒழியிசை
தெரிவிலூக் கிளவி சிறப்போடு தொகைகிழி
இருகுன்று என்ப ஒகா ஏய்மே. 739

பிரிச்கூ முகம் சிறப்பு இறுதியாக ஒகாரம் அறுவகைப் படும். (எ-டி) 'சாத்தன் உண்டானே' என்பது வீனு ஒகாரம்; பிறவும் காண்க.

'ஏ' என்னும் சொல்

தோற்றம் வினுவே பிரிவிலூ எண்ணே
ஈறைக் கிப்பவங் தேகா ரம்மே. 740

தெந்தம் மூதாசம்பிராச இறுதியாக, சகாரம் ஐந்தாம்.
(எ-டி) 'கீமே தோண்டாய்' என்பது வீனு சகாரம்; பிறவும் காண்க.

'என' என்னுஞ் சொல்

விளையே குறிப்பே இக்கயே பண்பே
எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும்
கண்ணிய விளைத்தே யெனவன் கிளவி. 741

'என' என்னும் சொல், வினை முதலீய ஆறு பொருளும் உணர்த்தி வரும். (எ-டி) 'வென் என' 'வானுத்தது' என்று பண்புப் பொருள் குற்றது வந்தது; பிறவும் காண்க.

'என்று' எனுஞ் சொல்

என்றென் கிளவியும் அதனே ரந்தே. 742

'என்று' எனும் சொல்லும், 'என' என்பதுபோல அவ்வாறு பொருள்வியும் கருதவரும். (எ-டி) 'கறைவரு மென்றெறண்ணி' என வணப்பொருள் உணர்த்தியவாறு காண்க.

‘தில்லை’ எனும் சொல்

விழைவின் தில்லை தன்னிடத் தியலும். 743

விழைவுப் பொருளிடத்து வரும் தில்லைச் சொல் தன்மை இடத்தங்லாது வராது.

‘ஏ’, ‘ஓ’ சொற்களுக்கு மேலும் ஒரு முடிபு

தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும்
அளவின் எடுத்த இசைய வென்ப. 744

தெளிவுப் பொருளில் வரும் ஏகாரமும், சிறப்புப் பொருளில் வரும் ஒகாரமும், அளவில் மிக்க ஒன்றினை உடைய வென்று சொல்லுவர் புலவர்.

‘மற்று’ எனும் சொல்

மற்றெநன் கிளவி வினைமாற் றசைவிலை
அப்பா விரண்டென மொழிமனுர் புலவர். 745

‘மற்று’ எனும் சொல், வினைமாற்றும் அசைலையும் என இசண்டாம். (எ-டு) ‘மற்றறிவாம் நல்விளை...’ என்பது வினைமாற்று.

‘எற்று’ எனும் சொல்

எற்றெநன் கிளவி இறந்த பொருட்டே 746

‘எற்று’ எனும் சொல், இறந்த என்னும் பொருளை உடைத்து. (எ-டு) ‘எற்றெநன் னுடம்பின் னெழிளைய்’ என்பது இறந்தது (கழிந்தது) என்னும் பொருள்பட கீன்றது காணக.

‘மற்றையது’ எனும் சொல்

மற்றைய தென்னுங் கிளவி நானே
சுட்டுகிலை பொழிய ஓனங்குறித் தன்றே. 747

மற்றையது என்று சொல்லப்படுகீன்றதற்கு முதனிலைபாய் வரும் மற்றைய எனும் ஒகார இறுதி இடைச்சொல், சுட்டுப்பதைக் கீக்கி, அதனேடு ஒத்த பீற்றோன்றன உணர்த்தும். (எ-டு) எழுதுகோல் கோண்டு வந்தவிடத்து, மற்றையது கோண் ஓவா என்றால், ‘பிறது ஒடு எழுதுகோல் எடுத்துவா’ என்று குறித்ததாம்.

‘மன்ற’ என்னும் சொல்

மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். 748

‘மன்ற’ எனும் சொல் தெளிவுப்பொருளை உணர்த்தும். (எ-டி) ‘கடவுளாயினுமரக; மடவை மன்ற வாழிய முருகே’ என வரும். ‘மடவனே’ என்று தெளிவுபடுத்துக் கூறியதாம்.

‘தஞ்சம்’ என்னும் சொல்

தஞ்சக் கிளவி யெண்ணமைப் போகுட்டே.

749

‘தஞ்சம்’ எனும் சொல், எளிது என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி) ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ (புற-73) என வரும்.

‘அந்தில்’ என்னும் சொல்

அந்தில் ஆங்க அசைவிலீக் கிளவியென்று
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப.

750

‘அந்தில்’ எனும் சொல், ‘ஆங்கு’ என்னும் பெப்பொருளை உணர்த்துவதும், அசைவிலீப் பகுகூட்டு என இரண்டாம். (எ-டி) ‘வந்தே-ஒ-விழை மக்குப் பொழுதற் காணிய’ என்றுவிடத்து, ஆங்கு வருக் கொண்டு; ‘அந்தில் கச்சினன் கழவிலார்’ (அக-76) என்று அசையாயும் உந்தவாறு காண்க.

‘கொல்’ என்னும் சொல்

கொல்லே யையுங்.

751

‘கொல்’ எனும் சொல் ஜயப்பொருளை உணர்த்தும். (எ-டி) மரம் கோல்வோ மனி, கொல்வே’ என வரும்.

‘எல்’ என்னும் சொல்

எல்லே இலக்கம்.

752

‘எல்’ எனும் சொல், வெளக்கம் என்னும் பொருளை உடையது. (எ-டி) ‘எல்வளை’ (புற-24) என வரும்.

‘ஆர்’ என்னும் சொல்

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி

பலர்க்குரி யெழுத்தின் விளையொடு முடிமே.

753

இயற்பெயரீன் முன்னால் வரும், ‘ஆர்’ என்னும் இடைச் சொல், உயர்தீவீப் பவர்பாற் சொல்லான்முடியும். (எ-டி) தங்கையார் வந்தார் என வரும்.

அதற்கு மேலும் ஒரு விதி

அசைவிலீக் கிளவி யாகுவழி அறிதல்.

754

‘ஆர்’ என்னும் சொல். அசை நிலையாக வரும் இடத்தை ஆராய்ந்து அறிக. (எ-டு) ‘பெயரினுடைய தொகையும் ஆர் உளவே’ என வரும்.

‘ஏ’ ‘குரை’ எனும் சொற்கள்

ஏயுங் குரையு மினைக்கிறை யசைகிலை
ஆயிரண் டாகும் இயற்கைய வென்ப.

735

‘ஏ’ என்னும் இடைச் சொல்லும், குரை என்னும் இடைச் சொல்லும், இசைக்கிறையும், அசைக்கிலையும் என, ஒவ்வொன்றும் இரண்டு போருளை உணர்த்தும். (எ-டு) ‘ஏன் யீலைதொந்தன்’ என்று ஏ இசை கிறைத்தவாறுட, ‘பல்ளுறைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள்-1045) என்று குரை அசைக்கிலையாற் வந்தவாறும் காணக.

‘மா’ என்னும் சொல்

மாவென் கிளவி வியங்கோள் அசைக்கொல்.

736

‘மா’ எனும் இடைச் சொல், வியங்கோளைச் சேர்ந்து அசை நிலையாய் வரும். (எ-டு) ‘புற்றை யுண்கமா கொற்றைக் போனே’ என வரும்.

‘முன்னிலை’ அசைச் சொற்கள்

மியாஇக மோமதி இதுஞ்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச் சொல்.

737

மியா, இக, மோ, மதி, இரும், சின் என்னும் ஆறு சொல்லும், முன்னிலை மொழியைச் சார்ந்துவரும் அசைச் சொல்லாம். (எ-டு) ‘கேள்மியா எனவும்’; ‘உரைமதி வாழியோ’ எனவும் வரும்; பீறவும் காணக.

‘இகும்’, ‘சின்’ எனும் சொற்கள்

அவற்றுள்
இகுமுஞ் சின்னு மேஜை யிடத்தொடும்
தகுநிலை யுடைய வென்மனூர் புலவர்.

738

மேலோ சொல்லப்பட்ட ஆறுஞ், இகும், சின் என்னும் இரண்டு சொல்லும், படங்கைத் தன்மைச் சொற்களோடும் போகுந்தும் என்று சொல்லுவர் புலவர். (எ-டு) ‘கண்டிகு மல்வமோ’ (ஐங்-121) என இகும் தன்மைக்கண்ணும்; ‘யாரல் தறிந்தீகினோரே’ (குற-18) என்று சின் படர்க்கையிடத்தும் வந்தவாறும், பீறவும் காணக.

'அம்ம' எனும் சொல்

அம்மகேட் பிக்கும்.

759

'அம்ம' என்னும் இடைச்சொல், ஒருவரை ஒன்றினைக் கேள் என்று சொல்லுமிடத்து வரும். (எ-டு) 'அம்ம வழி தோழி'(ஜ-31) என வரும்.

'ஆங்க' எனும் சொல்

ஆங்க வுறையகை.

760

'ஆங்க' என்னும் இடைச்சொல், கட்டுரையிடத்து அசைக்கீயிர் வரும். (எ-டு) 'ஆங்கக் குயினும் மயினுங் காட்டி' என வரும்.

ஒப்பில் போவி

ஒப்பில் போவியும் ஒப்போருட் டாகும்.

761

ஒப்புமை ஓப்பர்ட்டாக் போவிக் கொல்லும் 'ஆங்க' என்பது போல உரையாசையாம். (எ-டு) 'மங்கலம் என்பதோர் ஏதுப் போதும்' என வரும்.

அசைநிலைச் சொற்கள்

யாகா

பிறப்பிறக் கரோபோ மாதென வருஷம்

ஆயேற் சொல்லும் அசைநிலைக் கிளவி.

762

யா, கா, பீற, பீறக்கு. அரோ, போ, மாது என்னும் ஏழ் இடைச்சொல்லும் அசைநிலையாம். (எ-டு) யா பன்னிருவர் மாருக்குனர் அகத்தியனுர்க்கு என வரும்; பீறவும் காண்க.

பிரிவற்ற அசைநிலைகள்

இக் வாக லென்ப தென்னும்

ஆவயின் மூன்றும் பிரிவி லக்சநிலை.

763

ஆக, ஆகல், என்பது என்னும் மூன்றிடைச் சொல்லும் அசைநிலையாகுமிடத்து இரட்டித்து விற்கும். (எ-டு) ஒருவன், அவன் இத்தன்மையள் என்று கூறியவிடத்து, அதனைக் கெட்டார் ஆக ஆக, ஆகல் ஆகல் என்றும், ஒருவன் ஒன்று கூற அதனைக் கெட்டான், என்பது என்பது என்றும் கூறுதல்.

'ஓள்' என்னும் சொல்

சரள பிகைக்கும் இறுதியில் லுயிரே
ஆயிய னிலையும் காலத் தானும்

அளபெட்ட விலையுங் காலத் தானும்
அளபெட்ட யின்றித் தான்வருங் காலையும்
உளவென மொழிப் பொருள்வேறு படுதல்
குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும்.

764

இரண்டு மாத்திரை ஒலியளவுடைய மொழிக்கு இருதிரில்
வாராதென்று கூறிய ஒளகாரம், ஹெற்கூறிய பிரிவில்லைச் சிலை
போன்று இரட்டித்து கீற்கும் இடத்தும், இரட்டியாது அள¹
பெடுத்து வருமிடத்தும், அளபெடுத்தலென்றத் தான் வருமிடத்
தும், பொருள்வேறுபாடு அடைதல் உள்ளதாம். அப் பொருள்
வேறுபாடு சொல்லுகின்றவனுடைய குற்பிபீற்குத்தக்கிக் கூசை
வேறுபாட்டால் புலப்படும். (எ-டு) 'ஒள்ளள இனிச் சானும்'
என்ற வீடத்து, மாறுபாடு தோன்றும்; பிறவும் காண்க.

குறிப்புச் சொற்கள்

நன்றீற் றேயும் அன்றீற் றேயும்
அந்தீற்று ஒவும் அன்றீற்று ஒவும்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்.

765

நன்றே, அன்றே, அந்தோ, அன்றே என்ற சொற்களும்,
இவைபொன்ற பிறவும் குறிப்பு ஒசையில் பொருள் உணர்த்தும்.
(எ-டு) ஒருவன் ஓன்று கூறியவிடத்து அதற்கு விருப்பாதான்
நன்றே நன்றே, அன்றே அன்றே எனக்கூறுவது போன்றது.

'உம்' மேலும் ஒரு முடிபு

எச்ச வும்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுன் மயங்கும் உடனிலை யிலவே.

766

எச்ச உம்மை நிற்றவிடத்து, எச்சப் பொருட்சொல்லாகிய
எதிர்மறை உம்மைத் தொடர் வங்குத் தம்முன் மயங்குதல் இல்லை.
(எ-டு) 'பாண்டியனும் வந்தான் சோழனும் வரதுரீயன்' என்பது
பொருந்தாமை காண்க.

எஞ்சபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

767

எச்சவும்மையால் தழுவப்படும் எஞ்சிப் பொருட்சொல்,
உம்மையில்லாத சொல்லாக இருக்குமானால், அவ் வும்மை
யில்லாத சொல்லை, அவ் வும்மைத் தொடருக்குப்பின் சொல்லாது
முற்படச் சொல்லுக. (எ-டு) பாண்டியன் வந்தான், சோழனும்
வந்தான் என வரும்.

முற்று உம்மை எச்சமாதல்

முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கின்
எச்சக் கிணவி யுரித்து மாகும்.

738

முற்றும்மையின் பக்கத்து நின்ற தொகைச்சொல்லிடத்து,
எச்சச் சால் உம்மை யுடைத்தாம். (எ-①) பத்தும் கொடுக்
காதே என்றவிடத்துச் சில குறைத்துக் கொடு என்னும்
போருஸ் தோன்றியவாறு காண்க.

‘ஏ’ மேலும் ஒரு முடிபு

ஸற்றுவின் நிசைக்கும் ஏயென் இறுதி
குற்றுவயின் ஓரளடு ஆகலு முரித்தே.

769

செப்பின் இறுதிக்கான் நின்று ஒலிக்கும் சந்தைச் சகாரம்,
கூந்துக் குழம்புவிடத்து, கட்ட மாத்ரீரை அளவுக் கூலித்தலும்
உரிமை து கூட்டு. (எ-②) ‘ஏ’ போர் போற் கேருள்ளல் காட்டும்
தோறே’ (அக-1) என்றவிடத்து, ஒரு மாந்திரமயானவாறு
காண்க.

3. எண் இடைக்சொற்கள்

எண்ணில் வரும் உம்மும் எனவும்

உம்மை பெண்ணு மென்னில் செண்ணும்
தம்மவித் திருக்கி கடப்பா டிலவே.

770

உம்மையால் வரும் எண்ணும், எனவால் வரும் எண்ணும்,
இறுப்பிடத்துச் சோகைபெறுதலுக் கடப்பாடாக உடையன
அல்ல; பெற்றும் வரும் பெறுதும் வரும் என்பதாம். (எ-③)
'நிலவின சிரேநாத் தியேன வளியேன நான்கும்' எனவும்,
'உயிரென உடவென இன்றி யமையா' எனவும் முறையே
பெற்றும் பேருதும் வருவன் காண்க.

எண்ணில் வரும் ஏகாரம்

எண்ணே கார யிடையிட்டுக் கொளினும்
எண்ணுக்குறித் தியலு மென்மனூர் புலவர்.

771

சோல்தோறும் வராது, எண்ணேகாரம் திடையே விட்டு
வரினும், எண்ணுதந் போருளேயாம். (எ-④) மலைநிலம் பூலே
துலாக்கோ வென் நின்ஸர்' என வரும்,

எனுவும் என்றாவும்

உம்மை தொக்க எனுவென் கிளவியும்

ஆவி ருகிய என்றென் கிளவியும்

ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டள.

772

உம்மையானது தொக்குகின்ற எனு எனும் இடைச் சோல்லும், என்று என்னும் இடைச் சோல்லும், இரண்டும் எண்ணுகின்ற இடத்து வரும். (எ-டி) கீலனெனு, நீரெனு எனவும்; கீலனென்று, நீரென்று எனவும் வரும்.

தொகை பெற்றே முடிவன

அவற்றின் வருஷம் எண்ணின் இறுதியும்

பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும்

ஏயி ஞகிய எண்ணின் இறுதியும்

யாவயின் வரினும் தொகையின் றியலா.

773

மேற்கூறிய எனு என்று எண்பனவற்றுள் வரும் எண்ணி னுடைய இறுதியும், இடைச் சோல்லாலன் தீப் பெயரால் எண்ணப்படும் செவ்வெண் இறுதியும், ஏகாரத்தினுல் வரும் எண்ணின் இறுதியும், யாதாயினும் ஒரீட்ததுவந்தாலும், தொகையின்றி நடவா. (எ-டி) கீலனெனு, நீரென வீரண்டும் என வந்தது; கீலனேன்று, என்று வந்தது.

எண்ணில் வரும் உம்முக்கு மேலும் ஒரு முடிபு

உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார்.

774

உம்மை எண்ணிடத்து உருபு தொக்கு வருதல் கீக்கப் படாது. (எ-டி) ‘இசையினுங் குறிப்பினும் பணபினும் தோன்றி’ (சோல்-287) என உருபு தொக்கவாறு வரும்.

4. புறனடை

‘உம்’, ‘உங்கு’ ஆதல்

உம்முங் தாகு மிடனுமா ருண்டே.

775

‘உம்’ இறுதி ‘உங்கு’ என்று தீரீதலும் உண்டு. (எ-டி) ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குங்கு’ (புறம்-க்ரி) என வருகி.

வினைச்சொற்களிலும் எண்ணிடைச் சொற்கள் வருதல்

வினையொடு நிலையினும் எண்ணுவிகீஸு திரியா

வினையல் வேண்டும் அவற்றவற றியல்பே.

776

வீணையினுடன் உள்ளுறும் என்னிகைச்சொல் தன் நிலைமையில் மாறுபடாது; அவற்றுடன் வகுமிடத்து அவ்வாறுற்றி ஒருடைய தன்மையை ஆராய்தல் வேண்டும். (எ-டி) உண்டும் தல்துடும் பாடியும் ஆடியும் வந்தான் என வரும்.

பிரிந்து சென்று ஒன்றுதல்

என்று மொழுவுக் கோன்றி
ஒன்றுவழி யுடைய வெள்ளினுட்பிரிந்தே. 777

என்று, என், ஒடு என்னும் மூன்றும் ஓரீடத்துத் தோன்றி என்னுமெபாழுது, பிறந்து சென்று பிறவிடத்துப் பொருஞ்தும் திட்டும் உடைய. (எ-ஏ) ‘வீணைபகையென் நீரண்டினைச்சம்’ எனவும், ‘கண்ணிமை நொடியென்’ எனவும், ‘பொருள் கருவி காலம் வீணையிடனே உடன்து’ எனவும் வருமாறு காணக்.

பொருளாறியும் வகை

ஆவ்வச் சொல்லிற் கவையதை பொருளென
கூப்பிடறாக் கிணக்த வீட்டை வாயினும்
வீணையோம் பெயரொடும் கிணையத் தோன்றித்
தீரிக்குவேலு படிஜூங் தெரிந்தனர் கொள்ளே. 778

தீது வரையிலும் கூறப்பட்ட இகைச்சொற்கள் அந்தந்தச் சொல்லிற்கு அவையைவ போருளென்று உன்மை விளங்கக் கூடிய தன்மையுடையன்றாயினும், வீணையிடனும் பெயருடனும் ஆராய்து உணருபாற மோன்றி, வேறுபொருள் உணர்த்து வனவாயு, அதை மொழாயு, தீரிக்குவரினும் ஆராய்ந்து அவற்கையும் கொள்க.

இந்த இயலூக்குப் புறநடை

கிணக்த வல்ல வேறுபிற தோன்றினும்
கிணக்தவற் றியலா உணர்கதனர் கொள்ளே. 779

மேற்கூறப்பவன்றி அவை போல்வன பிற வரினும்,
அவற்கை வகைக்கெடுத்துக் கூறும் இயல்பினால் உணர்ந்து
கொள்க.

8. உரி இயல்

[உரிச்சொற்களின் இலக்கணம்]

1. பொது இலக்கணம்

உரிச்சொற் கிளவி விரிக்கும் காலி
 இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
 பெயரினும் விளையினும் மெய்தடு மாறி
 ஒருசொற் பலபொருட்கு உரிமை தோன்றினும்
 பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
 பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
 தத்தம் மரபிற் சென்றுவிடை மருங்கின்
 எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல். 780

உரிச்சொல்லின் தன்மையை வீரித்து உரைக்கும் காலத்து,
 இசை குறிப்பு பண்பு என்னும் பொருள்களை உணர்த்துமாறு
 தோன்றிப், பெயரிடத்தும் விளையிடத்தும் தம் உருபு தடுமாறி,
 ஒரு சொல் பலபொருளுக்கு உரிமையுடையதாய் வங்காலும்,
 பல சொல் ஒருபொருளுக்கு உரிமையுடையதாய் வங்காலும்,
 கேட்கின்றவனுல் நன்கு அறியப்படாத சொல்கை நன்கு அறியப்
 பட்ட சொல்லோடு சேர்த்தப் பெயரும் விளையுமாகிய தத்தமக்
 குரை திட்டத் யாதாயினும் ஒரு சொல்லாக இருப்பினும், வெவு
 வேறு பொருள் உணர்த்தப்படும் (குறிப்பு—மனத்தாற் குறித்து
 உணரப்படுவது. பண்பு—பொறியால் உணரப்படும் கணம்).

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
 வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. 781

வெளிப்படையாகத் தோன்றும் உரிச்சொற்களைச் சிறப்
 பாக எடுத்துச் சொல்வதனால் பயன் மாதும் இல்லாகத்தனால்
 அவை இங்குச் சொல்லப்படா; வெளிப்படையாக வாராத உரிச்
 சொற்களையே இங்குச் சிறப்பித்துச் சொல்லப்படும்.

2. சிறப்பு இலக்கணம்

'உறு' 'தவ' 'நனி'

அவைதாம்

உறுதவ நனியென வருடம் மூன்றும்

மிகுதி செய்யும் பொருள் என்ப.

782

வெளிப்பட வாராத உரிச்சொற்கள்தாம் உறு தவ நனி என்னும் மூன்றும் ஆகும். அவை, மிகுதி என்னும் குறிப்புப் பொருள்களை உணர்த்தும். (எ-டு) 'உறுபுனல் தங்குல கூட்டி' எனவும், 'சமாது வீயும் உயிர்தவப் பலவே' எனவும், 'வந்து நனி வருங்கினை வாழியென் கெஞ்சே' எனவும் வருமாறு அறிக்.

'உரு' 'புரை'

உருவட் காகும் புரையுயர்பு ஆகும்,

783

'உரு' என்னும் உரிச்சொல் அச்சும் என்னும் பொருளை உணர்த்துவதாம். 'புரை' என்னும் உரிச்சொல், 'உயர்வு' என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவதாம். (எ-டு) 'உரு கேழு கடவுள்' எனவும், 'புரைய மன்ற புரையோர் கேண்மை' எனவும் வருமாறு அறிக்.

'குரு' 'கெழு' என்பன

குருவும் கெழுவும் சிறனு கும்மே.

784

'குரு' 'கெழு' என்னும் இரண்டு உரிச்சொற்களும், சிறம் என்னும் பண்பளை உணர்த்துவனவாம். (எ-டு) 'குருமணித்தாலி', 'செங்கேழு மென் கொடி' என வரும்.

'செல்லவர்' 'இன்னல்' என்பன

செல்லல் இன்னல் இன்னு மையே.

785

'செல்லவர்' 'இன்னல்' என்னும் சொற்கள் இரண்டும், இன்னமை என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவனவாம். (எ-டு) 'மணங்கமழ் வியங்மார்பு' அணங்கிய செல்லல்' எனவும், 'வெயில் புறங்கருடம் இன்னல் இயக்கத்து' எனவும் வருமாறு காண்க. இத்துறைமை என்பது, துண்பம்.

'மல்லல்' என்னும் சொல்

மல்லல் வள்ளே

786

‘மல்ல’ என்னும் சோல், வளை என்னும் குறிப்புப் பொருளை உணர்த்தும். (எ-டி) ‘மர்வன்மா ஞாவம்’ என வரு மாறு காண்க.

‘ஏ’ என்னும் சோல்

ஏ பெற் னகும்.

787

‘ஏ’ என்னும் சோல், பேருக்கம் என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவதாம். (எ-டி) ‘ஏகல் அடுக்கம்’ என வரு மாறு அறிக.

‘உகப்பு’ உவப்பு என்னும் சோற்கள்

உகப்பே உயர்தல் உவப்பே உவகை.

788

‘உகப்பு’ என்னும் சோல், உடர்தல் என்னும் பொருளை உணர்த்தும். ‘உவப்பு’ என்னும் சோல், உவகை என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி) ‘வீசம்புகங் தாடாது’ எனவும், ‘உவந்து வந்தார்வ நெஞ்சமோடு’ எனவும் வருவன காண்க.

‘பயப்பு’ என்னும் சோல்

பயப்பே பயனும்.

789

‘பயப்பு’ என்னும் சோல், பயன் என்னும் பொருளை உணாத்துவதாம். (எ-டி) ‘பயாரக் களரணையர் கவ்வாதவர்’ என வருமாறு அறிக.

‘பசப்பு’ என்னும் சோல்

பசப்புநிற னகும்

790

‘பசப்பு’ என்னும் சோல்லானது, நிறவேறுபாடு என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டி) ‘மையில் வாண்முகம் பசப் பூரும்போ’ என்று உருதல் அறிக.

‘இயைபு’ என்னும் சோல்

இயைபே புணர்ச்சி.

791

‘இயைபு’ என்னும் சோல் புணர்ச்சிக் குறிப்பினை உணர்த்தும். இயைதல்-சேர்டல். (எ-டி) ‘இயைது ஒழுகும்’ என வரும்.

‘இசைப்பு’ எனும் சோல்

இசைப்பு இசையானும்.

792

‘இசைப்பு’ என்னும் சோல், இசைப் பொருள்மையினை உணர்த்துவதாம். (எ-டி) ‘யாழிக்காழுப் புக்கும்’ என வரும்.

‘அலமரல்,’ ‘தெகு மரல்’

அலமரல் தெகுமரல் ஆயிரண்டும் சுழற்சி.

793

‘அலமரல்’ தெகுமரல் ஆகிய இருசொற்களும், சுழற்சி என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவனவாம். (எ-டு) ‘அலமர ளாயம்’ எனவும், ‘தெகுமர அள்ளபோ துயிதூம்’ எனவும் வருமாறு காண்க.

‘மழு’ ‘குழு’

மழுவும் குழுவும் இளமைப் பொருள்.

794

‘மழு’ ‘குழு’ என்னும் சொற்கள் இரண்டும் இளமையாகிய குறிப்புப் பொருளை உணர்த்துவனவாம். (எ-டு) ‘மழுகளிறு’ எனவும், ‘குழுக்கன்று’ எனவும் வருதல் அறிக்.

‘சீர்த்தி’

சீர்த்தி யிக்குப்பத்.

793

‘சீர்த்தி’ என்றும் சொல், மிகுதியான புகழுடைமை என்றும் குறிப்புப் பொருளினை உணர்த்தும். (எ-டு) ‘வயக்கஞ் சால் சீர்த்தி’ என வரும்.

‘மாலை’

மாலை இயல்பே

795

‘மாலை’ என்றும் சொல், இயல்பு ஆகிய குறிப்புப் பொருளினை உணர்த்துவதாம். (எ-டு) ‘இரவநன் மாலையனே’ என வருமாறு அறிக்.

‘கூர்ப்பு’ ‘கழிவு’

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்

797

‘கூர்ப்பும்’ ‘கழிவும்’ ஆகிய சொற்கள் இரண்டும், முன் கிறவாது உள்ளதன் சிறப்பாகிய குறிப்புப் பொருளினை உணர்த்துவனவாம். (எ-டு) ‘துவிகூர் எவ்வமொடு’ எனவும், ‘கழிகள்ளனுட்டம்’ எனவும் வந்தவாறு காண்க.

‘கதழ்வு’, ‘துளைவு’

கதழ்வும் துளைவும் விரைவின் பொருளே.

798

‘கதழ்வு’, ‘துளைவு’ ஆகிய இருசொற்களும், விரைவாகிய குறிப்புப் பொருளினை உணர்த்துவனவாம். (எ-டு) ‘கதழ்பரி

நெடுங்தேர்' எனவும், 'துணைபரி விவக்கும் புள்ளின் மான்; எனவும் வந்தவரு அறிக.

'அதிர்வு', 'விதிர்ப்பு'

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.

799

'அதிர்வு', 'விதிர்ப்பு' என்னும் இருசொற்களும், நடுக்கமாகிய குறிப்புப்பொருளினை உணர்த்துவனவாம். (எ-டு) 'அதிர் வருவதோர் தோய்' எனவுடை, 'விதிர்ப்புற வறியா ஏமக்காப்பினை' எனவும், வந்தவரு உணர்க.

'வார்தல்', 'போகல்', 'இழுகல்'

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்டும் கெடுமையும் செய்யும் பொருள்.

800

வார்தல் போகல் ஒழுகல் ஆகிய மூன்று சொற்களும், நேர்க்கையும் நெடுபையுமாகிய பண்புணர்த்தும் சொற்கள் ம. (எ-டு) 'வார்ந்தலைக்கும் வைனயிறறு', 'போகுகொடி மருங்குல்', 'இழுகு கொடி மருங்குல்' என்பனபோன்று நேர்க்கையாகிற பண்பையும்; 'வார் கயிற்று ஒழுகை', 'வேல்வேல் விடத்தெராடு காருகட போகி', மாவ்வரை ஒழுகிய வாழை' என்பனபோன்று நெடுமைப் பண்பையும் உணர்த்துவனவாக வருவன காண்க.

'தீர்தல்', 'தீர்த்தல்'

தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும்.

801

தீர்தலும் தீர்த்தலும் ஆகிய இரு சொற்களும், வீடுதலை என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துவனவாம். (எ-டு) 'தூரூபிய தீர்ந்த கடுங்கண் யானை' என்குற்போல் வருவன காண்க.

'கெடவரல்', 'பண்ணை'

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் வினையாட்டு.

802

'கெடவரல்', 'பண்ணை' எருப் பீரு சொற்காகும் வீணையாட்டுகிய குறிப்பினை உணர்த்துவாய். (எ-டு) 'கெடவரல் ஆய மொடு' எனவுடை, பண்ணைத் தோன்றிய எண்ணுங்கு பொருப்பு' எனவுடை ஏற்றுதான் காரணம்.

'தட்', 'கய்', 'நளி'

தடவும் கயவும் நளியும் பெருமை,

813

தட, கய, களி ஆகிய மூன்று சொற்களும் பெருமையாகிய பண்பீர உணர்த்தும் சொற்களாம். (எ-டு) ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டேவன்’ எனவும், ‘கயவாய்ப் பெருங்கை யாரோ’ எனவும், ‘களிமலை நாடன்’ எனவும் பெருமை உணர்த்தி வருதல் காண்க.

‘தட’—மேலூம் ஒரு பொருள்

அவற்றுள்

தடவென் கிளவி கோட்டறும் செய்யும்.

804

மேற்கூறிய மூன்றாறுள், ‘தட’ என்னும் பெருமை யட்டுமென்றி, வளைவு என்னும் பொருளையும் உணர்த்தும். (எ-டு) ‘தடமருப்பு ஏருமை’ என வருதல் அறிக.

‘கய’—மேலூம் ஒரு பொருள்

கயவென் கிளவி மென்னமையும் ஆகும்.

805

மேற்கூறிய ‘கய’ என்னும் சொல், பெருமை மட்டுமென்றி பெருமை என்றும் குறிப்புப் பொருளையும் உணர்த்தும். (எ-டு) ‘கயத்து மட்டப்படி’ என வரும்.

‘நளி’—மேலூம் ஒரு பொருள்

நளியென் கிளவி செறிவும் ஆகும்.

806

மேற்கூறியவாறு நளி என்னும் சொல் பெருமை உணர்த்துவது மட்டுமென்றிச், செறிவாக்க குறிப்புப் பொருளையும் உணர்த்தும். (எ-டு) ‘நளியிருள்’ என வந்து, செறிந்த இருள் என உணர்த்தல் காண்க.

‘பழுது’

பழுது பயன் இன்றே.

807

‘பழுது’ எனும் சொல், பயனில்லாமை என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு) ‘பழுது கழி வாழ்நாள்’ என வருதல் காண்க.

‘சாயல்’

சாயல் மென்னமை.

808

‘சாயல்’ எனும் சொல், மென்னமை என்னும் பொருளை உணர்த்துவது. (எ-டு) ‘சாயன் மார்பு’ என வரும்.

‘முழுது’

முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே.

809

‘முழுது’ எனும் சொல், எஞ்சாவுமாகிய குறிப்புப் பொருளினை உணர்த்தும். (எ-3) ‘மண்முழு தங்கட்’ என வரும்

‘வம்பு’, ‘மாதர்’

வம்புகிலே இள்ளை. 810

மாதர் காதல். 811

‘வம்பு’ எனும் ‘சாரி’, ரீவரிஸ்லாநம் என்றும் பொருளினை உணர்த்தும். (எ-4) ‘வம்புமாரி’ என வாட்டும் ஏதும். ‘மாதர்’ என்றும் சொல் கால்க் கூடும் போது ஏ உணர்த்தும். (எ-5) ‘மாதர் கோட்டு’ என வரும்.

‘கம்பு’, ‘மேவு’

கம்பும் மேவும் நகையா கும்மே. 812

‘கம்பு’, ‘மேவு’ ஆகிய சொற்கள், விருப்பம் எனும் குறிப்புப் பொருளினை உணர்த்துவா. (எ-6) ‘கம்த்து நாம் விட்ட நன்பொழி நக்டி’ எனவும், ‘பேரிசை கனிரம், மேவ உறையும், காரி யுண்டு’ எனவும் வருவன காண்க.

‘ஓய்தல்’, ‘ஆய்தல்’, ‘நிழுத்தல்’, ‘சாஅப்’

ஓய்தல் ஆய்தல் விழுத்தல் சாஅப்
ஆவயின் நான்கும் உள்ளதன் நினைக்கம். 813

ஓய்தல், ஆய்தல், விழுத்தல், சாஅதல் என்னும் நான்கு உரிச்சொற்களும், முன் நிறுங்காது உள்ளதாக விருக்குது ‘நினைக்குதல்’ ஆகிய குறிப்பினை உணர்த்துவனவாம். (எ-7) ‘வேணி நிறுமுந்த வறிதுபயங்கு ஓய் களிறு’ எனவும், ‘பாய்க்காய்க்கந்த தாணைப் பரிந்தாறு மைக்கீனை’ எனவும், நிழுத்த யானை மேய் புலம் படர்’ எனவும், ‘கயலறல் எதிரக் கடும்புற் சாஅப்’ எனவும் வருமாறு காண்க,

‘புலம்பு’

புலம்பே தனிமை. 814

‘புலம்பு’ என்பது, ‘தனிமை’ என்னும் பொருளை உணர்த்துக். (எ-8) ‘புலம்பீற் கோத்த புலம்புமாரித் தாலி’ என வரும்.

‘துவன்று’

துவன்று நிறைவாகும். 815

‘துவன்று’ என்பது, ‘கிரைவு’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி) ஆயிர் துவன்றிய பேரினச முன்ஞர்’ என வரும்.

‘முரஞ்சல்’

முரஞ்சல் முதிர்வே.

816

‘முரஞ்சல்’ எஃபது, ‘முதிர்வு’ என்றும் பொருளை உணர்த்தும். (எ-டி) ‘குங் முரஞ்ச ஏழிவு’ என வரும்.

‘வெம்மை’

வெம்மை வேண்டல்

817

‘வெம்மை’ என்பது, ‘விருப்பம்’ என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டி) ‘வெங் காமய்’ என வரும்.

‘பொற்பு’

பொற்பே போலினு.

818

‘பொற்பு’ எஃபது, ‘ஏழ் துக்கடது’ என்றும் பொருளினை உணர்த்தும். (எ-டி) ‘பெருஷார யுடிக்கங் பொற்பு’ என வரும்.

‘வற்றி’

வற்றி ஶிரிகாடும்.

819

‘வற்றி’ எ டா, ‘சிறிதாயது’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டி) ‘வற்றி வடக்கு இறைஞ்சிய’ என வரும்.

‘ஏற்றம்’

ஏற்றம் ஸிகைவும் தூணிவும் ஆகும்.

820

‘ஏற்றம்’ எஃபது, சிகைவும் தூணிவும் ஆயிய பொருட்களை உணர்ந்தும். (எ-டி) ‘ஊனங்கு சேல்வன் கொடுமை பேர்த்’ எஃபும், ‘ஏற்றுஏற்றம் இன்வாருஸ் யானந்தம் இல்லாதேன்’ எஃபும் அரும்.

‘பிஜீன்’, ‘பேன்’

பிஜீனயும் பேனும் பெட்டின் பொருள்.

821

‘பிஜீன்’, ‘பேன்’ எஃபா, பெட்டின் பொருள்-கீய புந்தூருசல் என்றும் குதிப்பினை உணர்த்துவனாம் (எ-டி) ‘குருப்பினை யகற்ற வேட்ட குட்டித்துப்’ எஃபும், ‘அமராம் பேணியும் ஆவதி அகுத்தியும்’ எஃபும் வரும்.

‘பனை’

பனையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.

822

‘பனை’ என்பது, பிழைத்தல் பொதுப்பு ஆகிய பொருள் களைக் குறிப்பினாலே உணர்க்கும். (ஏ-இ) ‘பனைத்து வீழ் பகழி’ என்ற வித்துப் பிழைத்தல் என்றும் பொருள்களும். ‘வெப்பமருள் பனைத்தோள்’ என்ற விடத்துப் பெருப்பத்தையும் உணர்த்துவது கான்க.

‘படர்’

படரே உண்ணல் செலவும் ஆகும்.

823

‘பட’ என்பது, சினைத்தல் செல்லுதல் என்றும் பொருள் களைக் குறிப்பித்துவே உணர்த்துவகாட். (ஏ-இ) ‘வங்கி இயர்ப் படர்க்கு புன்வீற் போகி’ என்றவிடத்து சினைத்தகலையும், ‘கறவை கண்று வயிற் படர்’ என்ற விடத்துச் செலவையும் குறித்தல் கான்க.

‘பையுன்’, ‘சிறுமை’

பையுனும் சிறுமையும் நோயின் பொருள்.

824

‘பையுன்’, ‘சிறுமை’ என்றும் இரண்டு சொற்களும் கோய என்றும் குறிப்புப் பொருளை உணர்த்துவன. (ஏ-இ) ‘பையுன் மாஸி’ எனவும், ‘சிறுமை யுறுப் செய்பறி யல்வே’ எனவும் வரும்.

‘எய்யாமை’

எய்யா மையே அறியா மையே;

825

‘எய்யாமை’ என்பது, அறிவின்மையாகிய குறிப்புப் பொருளினை உணர்த்தும் (ஏ-இ) ‘எய்யா மையலை கீழும் வருத்துதி’ என வரும்.

‘நன்று’

நன்றுபெரி தாகும்.

826

‘நன்று’ என்பது, பேரீது என்றும் குறிப்பினை உணர்த்தும். (ஏ-இ) ‘நன்று, மரிதுதுற் றண்பாற் பைகும்’ என வரும்.

‘தா’

தாவே வலியும் வருத்தமும் ஆகும்.

827

‘தா’ என்பது, வலியும் வருத்தமும் ஆகியவற்றை உணர்த்தும். (ஏ-இ) ‘தாவி என் பொன் கந்திய பானை’ எனவும், ‘கருங்கட்டாக்கலை பெரும்பேறி துற்றிறன்’ எனவும் வரும்.

'தெவ'

தெவுக் கொள்ள பொருட்டே.

828

'தெவு' என்பது, சொன்னுதல் என்றும் பொருளை உணர்த்துவது. (எ-டி) 'கீர்த் தெவ கிரைத் தொழுவர்' என வரும்.

'தெவவு'

தெவவுப் பகை யாகும்.

829

'தெவவு' என்றும் சொல், 'பகை' என்றும் பொருளைத் தருவது. (எ-டி) 'தெவவுப் புலம்' என வரும்.

'விறப்பு', 'உறப்பு', 'வெறுப்பு'

விறப்பும் உறப்பும் வெறுப்பும் கெறிவே.

830

'விறப்பு', 'உறப்பு', விறுப்பு கரிய சொற்கள், 'செறிவு' என்றும் பொருளை உணர்த்துவது. (எ-டி) 'விறக்கு அப்போ போட்டு விறக்கு முறைத்து' எனவும், 'உறக்க விறுது' எனவும், 'வெறுத்த வெளியிலோ குத்து முறைக் கமிலை' எனவும் வரும்.

'விறப்பு'—மேறும் இரு பொருள்

அவற்றுள்

ஏதடிப்பொருகூம் பொருட்டும் துகும்.

831

யெத்தெரியில் தூர், தூர், விறப்பு என்றுத் தொல் தெருங்கள் என்றும் பொருளைப்பொறுத்துவதாம். (எ-டி) 'அவர்களில் ஒருவரைப் பார்த்தார்த்தியல்' என வரும்.

'கம்பலை', 'சும்மை', 'கலி', 'அழுங்கல்'

கம்பலை சும்மை கலி யே துகுங்கல்

என்றினவ கான்கும் அருங்க பொருள்.

832

கப்பல், சும்மை, கலி, கழுங்கல் என்றும் சொற்கள் நான்கும் அரவமாகிய இரசப்பொருள்களையெல்லை உணர்த்துவன வாம். (எ-டி) 'கம்பலை குதூர்' எனவும், 'இரு பெருஞ் சும்மை யொடு' எனவும், 'கலி கொள்ளய மலிபுதொகு பெடுத்த' எனவும், 'உயவு புனர்க் தாறில் வழங்கலுாரே' எனவும் வருமாறு கான்க.

'அழுங்கல்'—மேறும் இரு பொருள்

அவற்றுள்

அழுங்கல் இரக்கமும் கேடும் துகும்.

833

மேற் கூறியவற்றுள், அபுங்கல் என்னும் சொல், இரக்கமும் கேடும் ஆகிய பொருள்களையும் உணர்த்துவதாம் (எ-டு) ‘பழங்க ஜெட்டமும் நவீ அபுங்கினன் அல்லனே’ என இரக்கமும், ‘குணமுங்கக் குற்ற முழைசின்று கூறுஞ் சிறியவர்கட்கு’ எனக் கேடும், ஆகிய பொருட்களை உணர்த்தினான்க.

‘கழுமு’

கழுமென் கிளவி மயக்கம் செய்யும். 834

‘கழுமு’ என்னுட் சொல், மயக்கமாகிய குறிப்புப் போருளை உணர்த்தும். (எ-டு) ‘கழுமிய ஞாட்பு’ என வரும்.

‘செழுமை’

செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். 835

செழுமை என்னும் சொல், வளமை செழுமை ஆகிய பொருட்களை உணர்த்தும். (எ-டு) செழுப்பல் குன்றம்’ என வளமையினையும், ‘செழுந்தடி தின்றாப்’ எனக் கொழுமையினையும் குறித்தமை காண்க.

‘வீழுமாம்’

விழுமாஞ் சீர்க்கையும் சிறப்பும் இடும்பையும். 836

வீழுமாம் என்னும் சொல், சீர்க்கை, சிறப்பு, இடும்பை (துன்பம்) ஆகிய பொருட்களை உணர்த்தும். (எ-டு) ‘வீழுமிபோர்காண்டோறும் செய்வர் சிறப்பு’ எனச் சீர்க்கையினையும், ‘வேற்றுமை யில்லா வீழுத்தீணைப் பிறந்து’ எனச் சிறப்பீணையும், ‘நின்னுறு வீழுமாம் காங்கோன்’ எனத் துன்பத்தீணையும் குறிக்கு மாறு வருதல் காண்க.

‘கருவி’

கடு தொகுதி. 837

‘கருவி’ என்பது, ‘தொகுதி’ என்னும் பொருளை உணர்த்தும். (எ-டு) ‘கருவி வானம்’ என வரும். கருவி-மின்னும் முழுக்கும் முதலாயவற்றின் தொகுதி.

‘கமம்’

கமம் நிறைந் தியலும். 838

‘கமம்’ என்பது, ‘நிறைவு’ என்னும் பொருளை உணர்த்துவது. (எ-டு) ‘கமஞ் குல் மாமழை’ என வரும்.

‘அரி’

அரியே ஜம்மை.

839

‘அரி’ என்னும் சொல், ‘அழகுடைமை’ என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டு) ‘அரிமயிர்த் திரள் முன்கை’ என வரும்.

‘கவவு’

கவவகந் திடுமே.

840

‘கவவு’ என்னும் சொல், ‘கட்டிக்கொள்ளுதல்’ என்னும் பொருளினை உணர்த்தும். (எ-டு) ‘கழு விளங்காரம் கவவ இய மர்பே’ என வரும்.

‘துவவத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’

துவவத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் கீசகத் பொருட்ட கள்ளி என்மனுர் புலவர்.

841

‘துவவத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’ என்னும் சொற்கள் இசைப்பொருள் உணர்த்துவன் எனப் புலவர்கள் கூறுகிறன. (எ-டு) ‘வரிவணை துவவப்பு’ எனவும், ‘ஆமா நல்லேறு சிலைப்பு’ எனவும், ‘ஷ்டுமரக் தடியும் ஒசை, தன்னார் திந்துமதில் வளரப்பிற் கடிமணை இயம்பு’ எனவுட்ட, ‘ஏற்றங் கிருளிடை’ எனவுட்ட வருமாறு காவங்க.

‘இரங்கல்’ — மேலும் ஒரு பொருள்

அவற்றுள்

இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.

842

அவற்றுள், இரங்கல் என்பது, கழிவாகிய குறிப்புப் பொருள்களையும் உணர்த்தும். (எ-டு) ‘செய்திநங்கா விளை’ என வரும். கழிந்த பொருள் பற்றி வருங் கவலையே ‘கழிந்த பொருள்’ என இங்குச் சுட்டப்பெற்றது.

‘இலம்பாடு’, ‘ஒற்கம்’

இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை.

843

‘இலம்பாடு, ஒற்கம்’ எனும் இருசொற்களும், வறுமை என்னுக்கு தறிப்புப்பொருளை உணர்த்துவன். (எ-டு) ‘இலம்பாடு புலவர் ஏற்றகை விறைய’ எனவும், ‘ஒக்கல் ஒற்கம் சொலைய’ எனவும் வரும். ‘இலம்’ என்னும் சொல் பெரும்பாலும் பாடின்னும் தொழில்பற்றியே வரும்.

‘கெழிர்தல்’, ‘பாய்தல்’

கெழிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள். 844

கெழிர்தல் பாய்தல் என்பன பரத்தலாகிய குறிப்பினை உணர்த்துவனவாகும். (எ-१) ‘தகுமனல் கெழிரிய திருங்கள் முற்றத்து’ எனவும், ‘பாய்புனல்’ எனவும் அதை அப்பொருள் உணர்த்துவது காண்க.

‘கவர்வி’

கவர்விகிப் பாகும். 845

‘கவர்வி’ என்னும் சொல், விருப்பு என்னும் பொருளினைக் குறிப்பான் உணர்த்தும். (எ-२) ‘கவர் கடைப் புரவி’ என வரும்.

‘சேர்’

சேரே திரட்சி. 846

‘சேர்’ என்னும் ஹரிச்சொல், திரட்சி என்னும் பொருளினை உணர்த்தும். (எ-३) ‘சேர்க்கு செறி குரங்கு’ என வரும்.

‘வியல்’

வியலென் கிளவி அகலப் பொருட்டே. 847

‘வியல்’ என்னும் சொல், அகன்றது என்னும் பொருளினை உணர்த்துவதாம். (எ-४) ‘வியலுவகம்’ என வரும்.

‘பேம்’ ‘நாம்’ ‘உரும்’

பேநாம் உருமென வருஷம் கிளவி
ஆழுறை மூன்றும் அச்சப் பொருள். 848

‘பேம்’ ‘நாம்’ ‘உரும்’ என்னும் மூன்று சொந்தகளும், அச்சமாகிய குறிப்பினை உணர்த்தும். (எ-५) ‘மன்ற மராஅக்த பேழுதீர் கடவுள்’ எனவும், ‘நாநல்லார்’ எனவும், ‘உருமில் சுந்தம்’ எனவும் வரும்.

‘வய’

வயவலி யாகும். 849

‘வய’ என்பது, வலி என்னும் குறிப்புனர்த்துவதாம். (எ-६)
‘துண்ணரும் துப்பின் வயமான்’ என வரும்.

'வாள்'

வாளொளி யாகும்.

850

'வாள்' என்பது, ஒளி என்னும் பண்பீணை உணர்த்துவதாகும். (எ-டு) 'வான்மூ.ம்' என வரும்.

'துயவு'

துயவென் கிளவி அறிவின் திரிபே.

851

'துயவு' என்னும் சொல், அறிவு வேறுபடுதலாகிய குறிப்பு உணர்த்துவதாம். (எ-டு) 'துயவுந்தேரும் யாமாக' என வரும்.

'உயா'

உயாவே உயங்கல்.

852

'உயா' என்பது, உயங்கல் என்னும் குறிப்புணர்த்தும். (எ-டு) 'பாகு டெர்து உயாவினி பாரித்ரு மீயாவுயர் கனச்தலே' என வரும்.

'உசா'

உசாவே குழ்ச்சி.

853

'உசா' என்னும் சொல், குழ்ச்சி என்னும் குறிப்பீணை உணர்த்தும். (எ-டு) 'உசாத் துணை' என வரும்.

'வயா'

வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்.

854

'வயா' வென்றும் சொல், ஹட்கைப் பெருக்கமாகிய குறிப்பீணை உணர்த்தும். (எ-டு) 'வயவுது மகளிர்' என வரும்.

'கறுப்பு', 'சிவப்பு'

கறுப்பும் சிவப்பும் வெளுளிப் பொருள்.

855

'கறுப்பு' 'சிவப்பு' என்னும் சொற்கள், வெளுளியாகிய குறிப்பீணை உணர்த்துவனவாம். (எ-டு) 'ஸ்ரக்ருப்பேதார் அருங்கடி முஜைன்' எவ்வும், 'ஸ் சிவந்திருத்த ஸ்ரீலி பாக்கம்' எனவும் வரும். கறுப்பு கடம்பை என்பன, கறுப்பு சிவப்பு எனத் தொழிற்பட்டால் அல்லாமல், வெளுளிப் பொருளினை உணர்த்தா.

'கறுப்பு', 'சிவப்பு'—மேறும் ஒரு பொருள்

இறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

856

மேற்கூறிய கறுப்பும் சிவப்பும் என்னும் சொற்கள், சிற வேறுபாடு உணர்த்துதற்கும் உரியனவாம். (எ-டு) 'கறுத்த

காயா', 'சிவந்த காந்தள்' என வரும். இவை பண்பாயவழி அல்லாது, தொழிலாயவழி சிறவேறுபா இனர்த்த மாட்டா.

நோசிவு, நுழைவு, நுணங்கு

நோசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை, 857

நோசிவு, நுழைவு, நுணங்கு ஆசியன முன்றும், நுண்மை யாகிய பண்பை உணர்த்துவனவாம். (எ-டு) 'நோசிமட மருங்குல்' எனவும், 'நுழைநூற் கால்க்கம்' எனவும், நுணங்கு துகில் நடக்கம் போல் எனவும் வரும்.

'புனிறு'

புனிதென் கிளமி யீன்றணியைப் போகுட்டே. 858

'புனிறு' என்பது, சன்றதன் அணிகமயான காலக் குறுக்கத் திணைக் குறப்பதாம். (எ-டு) 'புனிட்ரூப் பாய்க்கெனக்கலங்கி' என வரும்.

'நனவு'

நனவே களனும் அகலும் செய்யும். 859

'நனவு' என்பது, அவைக்கைந்தையும், அகலமாகிய இடத்தையும் உணர்த்துவதாம். (எ-டு) 'நனவுப் புது விறை யிற்றேருள்றும் காடன்' எனவும், 'காந்தலை யுலகம்' எனவும் வரும்.

'மதவு'

மதவே மடலும் வலியும் ஆகும், 860

'மதவு' என்னும் சொல், மேன்மையும் வன்மையும் ஆகிய பொருக்க காட்டுக்கே. (எ-டு) 'பதவு மேய்க்க யதவு நகடங்கல்வான்' எனவும், 'கயித்தே கத்சேப் போல மதவிக்கு' எனவும் வரும்.

மதவு—மேலூம் இரு பொருள்

இருத்தியும் வணப்பு மாகலு முரித்தே. 861

'மதவு' என்னும் சொல், முற்காறிய போருளாக்க காட்டுவேயன்றி, மிகுந்தையும் அழகையும் சிறுபாள்மை உணர்த்துவதமாம். (எ-டு) மதவீடை' எனவும், 'மாதர் வாள்முச மதத்திய நோக்கே' எனவும் வரும்.

'யாணர்'

புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. 862

‘யானர்’ என்னுடைய சொல், புதிது என்னும் பொருளைக் காட்டும். (எ-டி) ‘மீனைடு பெயரும் யானசூர்’ என வரும்.

‘அமர்தல்’

அமர்தல் மேவல்.

863

அமர்தல் என்பது, விரும்புதல் என்னும் பொருளைக் காட்டும். (எ-டி) ‘அசனமர்ஸ்து செய்யா ஞநையும்’ என வரும்.

‘யாண்’

யானுக் கவினும்.

864

‘யாண்’ என்பது, அழகென்னும் பொருளைக் காட்டும். (எ-டி) ‘யானது பசுமை’ என வரும்.

‘பருவி’ ‘பழிச்சை’

பருவம் பழிச்சை வழுத்திர் பொருள்.

865

பருவம், பழிச்சை தூயிய சோந்தன் வணங்குதலாகிய பொருளாக்காட்டும், (எ-டி) ‘கெட்டுக்குத்துப் பரவுப் படவுஞ்சு மிலை’ எனவும், ‘கை தொழுப்புப் பழிச்சை’ எனவும் வரும்.

‘கடி’ என்னும் சொல்

கடிவென் கிளவி
வரைவே கூர்மை காப்பே பதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
ஆக்க முன்னேற்ற ரூபியரங்குதும்
மெய்யப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.

866

‘கடி’ என்னும் உரீச்சொல், வரைவுமுகதல் முன்தேற்று (கெப்பட்டி) முன் வீச்சு உடுத்தி செய்து தேவிதல்! இறதி மாக உள்ள பத்திரிக்குத்தப்பட்டு உணர்ந்தும். (எ-டி) ‘கடிந்த கடி’ தொரார் செய்தார்க்கு’ (தற்கள்—பீ) என வரைவுப்பொருளை வந்தது; பீநாவும் வருமீடத்துக் கான்க.

கடி—மேலும் இரு பொருள்

ஐயறுப் பரிப்பும் ஆகலும் உரித்தே.

867

கடி என்னும் சொல், மேற்கூறிய பொருளையார்த்தலை யன்ற ஐயப் பொருளையும் கரிப்புப் பொருளையும் கொடுக்கும். (எ-டி) ‘கடுத்தன எல்லையா வன்னை’ எனவும், ‘கடி மினகு திஸ்ற கல்லா மக்த’ எனவும் வரும்.

‘ஐ’ என்னும் சொல்

யப் பாகும்.

868

‘ஐ’ என்பது வீபப்பைக் காட்டும் சொல்லாதும். (எ-இ) ‘ஐதே காமம் யானே’ என வரும்.

‘முகைவு’ என்னும் சொல்

முகைவுமுனி வாகும்.

869

முகைவு என்பது வெறுப்பைக் காட்டும். (எ-இ) ‘சேற்று நில முகைவை செங்கட்ட காரான்’ என வரும்.

‘வை’ என்னும் சொல்

வையே கூர்கழ.

870

வை என்பது, கூர்கழயைக் காட்டும் சொல்லாம். (எ-இ) ‘வைதுகைப் பகலி’ என வரும்.

‘எறுழி’ என்னும் சொல்

எறுழிவலி யாகும்.

871

எறுழி என்பது, வணிகமாய் உணர்த்தும் சொல்லாகும். (எ-இ) ‘போசிருதுமித் திணிதோன்’ என வரும்.

3. சொல்லும் பொருளும்

உரிச்சொல் பொருள்மரபை ஒத்தல்

மெய்பொறக் கிளக்ட உரிச்சொல் எல்லாம்

ஞானம் பிள்ளை வகுப்பை நாடி.

ஒத்த மொழியாற் புகார்த்தனர் உணர்த்தல்

தத்தம் மரபில் தோன்றுமன பொருளே.

872

‘இச் சோல் இப்பொருளுக்கு உரித்து’ என்று இதுகாலம் கூறிய உரிச்சொல் எல்லாவற்றையும், அங்குது மூன்று மன்னும் ஏற்கின்ற கோருகளை ஆராய்து, ஏத் மொழில்லை போகுவதோன்று. இந்தியாவில் ஒரு பொருளுணர்த்தும். இவ் வாத உணர்த்தும், நீது குத்தோட்டு வழக்கிலைத்துறையை ஏற்ற, தமிழகத்திலைத்தும் அப்பொருள் விளைக்கும்.

அவை டிருப்பொருளும் உணர்த்தல்

குறிய கிளமிப் பொருள்ளிலை ஆஸ்ஸ

வேறுமிற தோன்றினும் அவற்றிலேன் கொலை.

873

முன்னும் பின்னும் எநுகிளை சொந்தகளை ஆராயுமிடத்து, ரீச் சொல்லுக்குக் கூறிய போருளையன்றப் பிறபொருள் தோன்றுமாய்வுப், அவற்றையும் மேற்கூறியவற்றுடன் சேர்த்துக் கொள்க. (எ-ட) ‘கடிநாறும் பூக்குனர்’ என்பது, ‘இறைபு இரக்க மேற்கூறிய போருள் கொடாது, மணம் எனும் போருள் பயங்கராறு காண்க.

கருத்துணர்தலின் விலை

பொருட்குப் பொருள் தெரியின் அதுவரும் பின்றே. 874

பொருஞ்சுப் பொருள் கானுதல் வரம்பில்லாது செல்லு மாகலின், அங்கம் வரம்பு செம்தல் இன்றென்பதாம்.

உணர்த்தும் ஆற்றல்

பொருட்குத்திரி பில்லை உணர்த்த வஸ்விச். 875

பொருட்குத்திரி பில்லை	வஸ்விச்	உணர்த்து
ஒப்பாக	ஏர்பாக	இந்துயின்.

ஏ. டி.

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. 876

வெப்பபண்டவருப் பொருள்கூறியும், காட்சி யளவாகப் போருக்க காட்டியும் உணரவில்லையாயின், அவனுக்கு உணர்த்தும் வழிகிள்ளை; உணர்ச்சியின் வழியாக அறிகின்றவனது அறிகை வீர்பாக பண்டவரு உணர்வுப் ஆகவான்.

பொருள்கட்குக் காரணம் உளவாதல்

மொழிப்பொருள் காரணம் விதிப்பத் தோன்று. 877

இதோலும் கூறிய ரீச்சொந்தகஞ்சுகுப் பொருள் கூறியது, தோறுதோட்டு மழங்கிவரும் முறைபற்றியே அன்றி, ‘அப் பொருள்தான் அங்கணம் உணர்த்தும்’ என்பதற்கு வேறு காரணம் வீண்குழாறில்லை.

எழுத்துப் பிரிக் திசையா

எழுத்துப்பிரிக் திசைத்தல் இவணியல்பு இன்றே. 878

எழுத்துக்கள் முதலும் இதுகீழாக வெவ்வேறுகப் பிரிக்கு, இவ்வேறு பொருள் உணர்த்துதல் உரீச்சொல்லிடத்துப் பொருங்கும் நன்மை இல்லை.

4. புறண்ட

அன்னவிறவுங் கிளந்து வல்ல
பன்றுகற யானும் பரங்தன வகுஹம்
உரிச்சிகாஸ் வல்லாம் பொருட்குகற கூட்ட
இயன்ற மகுவகி னினைத்தென ஆறியும்
வரம்புதமக் கிள்ளமைவின் வழிகளி கஸப்பிடித்து
ஓம்படை யானையிற் குங்நதவற் றியலாற்
பாங்குற உணர்தல் என்மனுர் புவவர்.

819

இதுவரையிருந் கூற்ற ஸ்ரீசீராந்தேவமன்றி, கைவ
போனத பீறவும், வணவண்மீறும் பரத்துபட்டு எருகின்ற
உரிச்சோந்தேவமன்றி, போருட்டு சேர்க்கு எனாத்த,
இரா, குறிப்புப் பண்டுபத்திற் நாம் வழக்கும் இடத்தின்
கனி, இத்துக்கொ ஏன்ற வகைப்படுத்து உணரும் அனவு தமக்கு
இல்லாமையிருந், கூறிய வழியில் தப்பாதுசென்று, இதனகண
கூறப்பட்ட பாக்காவலான ஆணையின் வழியால் கிறப்பித்த
வற்றின் தன்மைடோடு சேர்ந்து, முறைப்பட அறிதல் வேண்டும்
என்று சோல்லுவர் புவவர்.

9. எச்ச இயல்

[எச்சச் சொற்களின் இலக்கணம்]

1. சொற்களின் வகை

நான்கு வகையான சொற்கள்

இயற்சொல் திரிசொல் திலசச்சொல் வடசொல்லென்று
அபைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. 880

இயற்சொல், திரிசொல், திலசச்சொல், வடசொல் ஆகிய
கால்குமை செய்யுள் இயற்றற்குரிய சொற்களாம்.

இயற் சொல்

திலச்சொல்
வீட்டுச்சொல் பூட்டு
நாட்டக்குமைத்து வழக்கொடு விலையிட்
தட்டபொளுள் வழாகை திலசக்குஞ் சொல்லே. 881

மேலே கூறிய நான்கு சொற்களுள், இயற்சொல் என்று
சொல்லப்பட்ட சொற்கள் அல்ல. சொற்றிட் வழக்கும் பகுதியில்
வழக்குச் சொல்லப்பட்டது என்றால் மும் போருளை மாறுபடாமல்
உணர்க்கும்போது சொல்லப்படும். (ஏ-ஓ) விளம் நீர்; சோறு, பாலு,
தட்டி என்பன.

திரிசொல்

ஒப்பிராகுக் குவீத்த வேறுசொல் லாகியும்
வேறுபாகுர் உத்த சொற்சொல் லாகியும்
திருப்பாற் தேவப் த்திலிசொற் கிளாவி 882

திரிசொல் என்பது, ஒரு டெருளை உண/த்திவரும் பல
சொல்லும் பல போருடையும் உணர்ச்சியும் ஒரு சொல்லும்
என திருப்பாற் வகைப்பட்டும். (ஏ-ஓ) விஸ்தல், வேற்பு எனவும்;
எக்ஷம், உந்தி எவ்வும் வழாறு காணக்.

திலசச் சொல்

சேந்தமிட் சேர்க்கத பள்ளிகு கிளாத்துற்
தஷ்குறிப் பன்னேவ திரை க்கொடு கிளாவி 883

சேந்தமிட் வழுவும் போதுங் சேர்க்க பள்ளிரண்டு
விலங்கும், தாம் குறித்த போருளை விளக்கும் எனத் திலசச்சொல்

என்பதாம். (எ-டு) பாண்டி நாட்டார் ஆ(பா) எருமை இவற்றைப் பெற்று வெளியிட துதல் போன்று வரும் பண்ணிரு சீலமாவன், பொங்கள் நாடு, ஒனிடாடு, தென்பாண்டி நாடு, குட்டி நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சிதா நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருஙாவடத்தீவினாடு ஆகியன என்பர்.

வட சொல்

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எருத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

884

வடசொல் என்பது, வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தல் லாமல், வடமொழி தென்மேறு ஆகிய இரண்டேක்கும் பொது வாகிய எழுத்தால் அமைக்க சொல்லாம். (எ-டு) குங்குமம், மணி என்பனபோன்று வருவன.

சிலதங்கள் வரினும் இயைந்தன வரையார்.

885

பொதுவெழுத்தான் அமைந்த சொல்லேயன்றி, வடவெழுத்தாலேயே அமைந்த சொல் சிறிது மாறுபட்டு வந்தாலும், பொருத்தமுடையவாயின் நீக்கமாட்டார்கள். (எ-டு) ‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம்—124) என வரும்.

சொற்கள் விகாரம் அடைதல்

அங்காற் சொல்லுங் தொடுக்குங் காலை

வலிக்கும்வழி வலித் தலும் மெவிக்கும்வழி மெவித்தலும் வரிக்கும்வழி விரித்தலுங் தொகுக்கும்வழி தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழி குறுக்கலும் நாட்டல் வலிய என்மனுர் புலவர்

886

இயற்சொல், திரீசே.ல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு சொற்களாலும் செப்புள் செப்புமிடத்து, மெல்லெழுத்தை வசீலெழுத்தாக்க வேண்டுமிடத்து வல்லெழுத்தாக்கியும், வசீலெழுத்தை மெல்லெழுத்தாக்க வேண்டுமிடத்து மெல்லெழுத்தாக்கியும், குறைகிழ்றுவதற்காக வீரிக்கவேண்டுமிடத்து வீரித்தும், மிக்கு வருவனவற்றைத் தொகுக்கவேண்டுமிடத்து தொகுத்தும், குற்றெழுத்து சீலவேண்டுமாயின் நீட்டியும், கேட்டத்ருக் குறுக்கவேண்டுமிடத்துக் குறுக்கியும் கூறாகிய சூடு விசாரதும், செப்புள்ளபட்டப்பறச் செய் வருத்தை காட்டுதலே(காடு நூற்று கண்ணமயாக உவடைதாம். (எ-டு) ‘துறுக்கை யின் புலி’ எனவும், ‘ஏஞ்சன் பாடவு’ எனவும், ‘தானாக்குறைவன்’ எனவும், ‘மழுவரோட்டிய

எனவும், 'விடுமீன்' எனவும், 'அழுங்கு படு விழுப்புண்' எனவும் சித்தல் விகாரம் முதலிய ஆற்கோயும் கூறியவாறு காண்க.

2. பொருள்கோள்

பொருள்கோள் நால்வகை

நிரனிறை சண்ணம் அடிமறி மொழிமாற்று
அவைவான் கென்ப மொழிபுண ரியல்பே. 887

செய்யுளிடத்துச் சொற்கள் தம்முன் சேர்ந்து சிற்கும்
முறைமை, சீரல் கிறை, சண்ணம், அடிமறி, மொழிமாற்று என
நான்கு வகைப்படும்.

அவற்றுள்

நிரனிறை தானே
உள்ளிட்டும் பெயரினும் கிளையத் தோன்றிச்
சொல்வேது கிலைதிப் போருள்வேறு கிலையல். 888

மெந்குதீய நான்களுள், கீரனிறையாவது, வீணையினாலும்
பேடரித்தும் ஆராயத்தோன்றிச், சொல்வேறு சிற்கப், போருள்
வேறுபேற சிற்றலாம் (ஏ-டு) 'மாக போகவுங் காய்பசி நீங்க
வுச் கட்டுனன் முத்தி யட்டில் கைதொட்டு' என வரும்.

சண்ணம்

சண்ணங் தானே
பட்டாங் கமெந்த ஈரடி யெண்சீர்
ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். 889

சண்ணம் என்பது, இயல்பாக அமைந்துள்ள இரண்டு
அடிகளீன் எட்டுச் சீர்களையும், தணித்தனியாக எடுத்துப்,
பொருங்கும் இடம் அறிந்து கூட்டிச் செய்யப்படுவதாம். (ஏ-டு)
'சுரைமாழ வம்மி மிதப்ப வரையகைய யாணைக்கு சித்து முயற்கு
கிலையெனப, கானக நாடன் சுஜை' என வரும்.

அடிமறி

அடிமறி செய்தி அடிகிலை திரிந்து
சீர்கிலை திரியாது தடுமா ரும்மே. 890

அடிமற்சி செம்புளாவது, சீர்கள் யாவும் கீன்றாட்டை நீர்க், அடிகள் மட்டும் தம்மிடம் விட்டுப் பிறி தொன்றன
கிடங்குச் சென்று கீற்றலாம்.

(எ-ட) 'பாருக் காதலர் மலைமறங் தன்னே
யாருக் கட்டப்பனி வரலா எனுவ
வேறு மெண்டுருள் வளை கெகி பூம்பே
கரும் தொழியான் வாழு மாட்டு' என வரும்.

அடிமறி—மேலும் ஒரு முடிவு

பொருகிடரி மருங்கிள்
ஈற்றஷ் திருகிரி எகுத்துவயின் திரிபுந்
தோற்றஞும் வரையார் அடிமறி யான. 891

போருள் ஆராயுமிடக்கு, அடிமற்சி செம்புளிடக்கு,
திலை அடியின் இறுத்தச்சீர் எருக்கடியீற் (ஓராண்டாம் தில்)
சென்று தீர்த்தும் கீக்கப்படாது.

மொழிமாற்று

மொழிமாற் றியற்கக
சொன்னிலை மாற்றிப் பொருளெளதிர் இயைய
முள்ளும் பின்னும் கொள்வதில் கொளாஅல். 892

மொழிமாற்றுச் செம்புளினது இப்பாவது, போருள்
எல்லவுக்கு போருக்குமாறு சொல் ஒற்றுமிடத்தை மாற்றி,
முன்னும் பின்னும் சேர்க்கவேண்டிய விடத்துச் சேர்த்தலாம்.

(எ-ட) 'ஆரீர மன்னர் பறையின்எழுந் தியம்பும்
பாரி பற்பீன்மேற் நண்ணுமை—காரி
விற்குமுன்னுஞ் வேங்கவீ தானுனுஞ் தோளா
ஸ்ரநுவன்னு ருள்ள தலர்.' என வரும்.

3. தொகைச்சோல் வகைதொகை

பிரிக்கப் படாடன

த க நு எ எனும் அவைமுத ளாகிய
கிளைநுதல் யெரும் பிரிப்பப் பிரியா. 893

த க நு எ எனும் எழுத்துக்களை முதலாகவுடையவாய்,
உறைய உணர்த்தவரும் பேராகும் பிரிக்கப்படாது, (எ-ட)
தமன், கமன், துமன், எமன் என்பவைபோன்று வரும்.

தொகைபோல் அடுக்கி வருவன

இக்காலை அக்காலை பொருளோடு புரணத்தென்று
அவைமுன் நென்ப வொருசோல் லடுக்கே. 894

தீக்க சிறைக்காது, அகச்சிலையார் கீற்றலும், பொருள் ஓய்யபாட்டோல் சேர்க்கும் என்று, ஒருசொல் அடிக்கத் முன்று விளாரமிப்பார். (எ-१) ‘ஏ எ ஏ எ யம்பன் மொழிந்தனங்’ என்றால் சீக்கிளா; ‘மற்றே மற்றே’ என்பது அசைக்கீல்; ‘பாப்பு பாப்பு’ என்பது பொருளோடு புணர்த்தல்; இங்கு எந்த முறைப் பாடும்.

தொகை மொழிகள்

வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்யின் தொகையே
உம்மைத் தொகையே அன்வெமாறிக் தொகையென்று
அங்வாறிந்ப் தொகைமொழி கிளையே. 895

வேற்றுமைக்காரன், உவமக்கெதாகை, வினைக்கெதாகை, பண்யுக்கெதாகை, உப்பமைக்காரன், அன்மொழித் தொகை என்ற போகை குறு வகைப்படும்.

வேற்றுமைத் தொகை

கூட்டுறவு
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல். 896

கூட்டுறவுத் தொகையைத் துங்பு வேற்றுமை இயலீல் கூறியவே... எனில் ‘பாடு நூல்த்துவமாடியவை வீரியாது சோக்கு சேஷ்டு, அ பொகுதுநாத்துவங்காம். (எ-१) ‘காந்தக்காட்டார்’ என் ஸ்டாம் வேற்றுமைத் தொகை முதலாக இது ஆறு வகைப்படும்.

உவமத் தொகை

உவமத் தொகையே உவம இயல். 897

உவமத் தொகை, உவமவருபுக் தொடர்புபொருள் போலப் பொருள்கள் உணர்த்தும். (எ-१) ‘பொன்னேமனி’ என வரும்.

வினைத் தொகை

வினையின் தொகுதி காலத் தியலும். 898

வினைத் தொகையானது, சாலத்தை இடமாகக் கொண்டு வரும். (எ-१) அரிவாள், ஆடரங்கு, செம்குள்ரு என வரும்

பண்புத் தொகை

வண்ணாக்லின் வடிவின் ஆளவின் சுவையினேன்று
அன்ன பிறவும் அகர்க்குணம் தூதவி
லின்ன தித்துவென வருட பியந்தக
என விளவிடும் பண்பின் தொகையே.

899

உண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும்; அவைபோல்
ஏன் பிழவுமாகிய மூலத்தை உணர்த்திப் பின் தொக்கவீடுத்துக்
குணநிறைடாக சோல் குணநிறைய பொருளை உணர்த்துவால்,
இதில்வது கிடை என எனத்தைத்து கீழ்ப்பிடித்து, இரண்டு
ஒரு மூல பொருளின் மேல் வருட கன்கையை கடைய
கூடி, உலோகாசிகோந்தும் பண்புத் தொகையாம். (எ-டி)
கார்க்கந்தூர், கட்டப்பலகை, கெட்டிக்கோல், கங்கரும்பு என்ப
ஏற்றுள்ள பூநூலை வண்ணம் கூதவிய காண்டும் வந்தன. இங்கனம்
பிறவிடத்து வருமாறும் அறிசு.

உம்மைத் தொகை

இருபெயர் பல்பெயர் ஆளவின் பேயரே
எண்ணியற் பெயரே கிராபிபெயர்க் கிளவி
எண்ணின் பெயரோடு அவ்வாறு விளவிடும்
கண்ணிய விலைத்தே உம்மைத் தொகையே.

900

இருபெயர் சேர்ந்து ஆகும் யம்மைத் தொகை, இரண்டுக்கு
மேற்பட்ட பல பெயரினாகிய உம்மைத் தொகை, முதக்கல்
அளவுப் பெயரான் வரும் யம்மைத் தொகை, எண்ணைக் குறித்து
வருகி பெயரால் குசிய உம்மைத் தொகை, எண்ணுகிய இபல்பு
பத்திப் பொருட்டுணர்த்துக் கொண்டுபோடு உம்மைத் தொகை
ஏதேனும், ஆகும் ஏத் தக்கொகையின் சார்பாக வரும். (எ-டி)
உருபு பதகுட்டு என ஏது, புனிவிற்கென்றை எனவும்,
துணிப் பதக்கு எனவும், முப்பத்தின்மர் எனவும், தொடியரை
எனவும், பன்னிரண்டு எனவும் பூநூலே குறு பெயர்களின்
உம்மைதோடு யிருக்கும்

நூர்மொழித் தொகை

நானும்
தொக்கு பெயர்வயி குடும்
வேற்றுக்கூட கேட்கி. நார்வய குடும்
நற்றுங்கள் நீயலும் அங்கொழித் தொகையே.

901

பண்புச்சொல் தொகும் சொல்லிலும், உம்மைத்தொக்க போரிடத்தும், வேற்றுமைதொக்க பெயரிடத்தும், இறதிச் சொல்லிடத்து நின்று நடக்கும் அஸ்மோழித்தொகை என்க. (எ-டி) வெள்ளாடை, தகரஞாழல், பொற்றெழுடி, என முறையே மூன்றும் வந்தன. அஃதாவது வெள்ளை ஆடையுடுத்தாள் என வருவது பொன்று விரித்துப் பொருள் காணவேண்டும்.

பொருள் நிற்கும் இடம்

அவ்வதாம்

முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்

இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும்

அங்கான் கென்ப பொருள்சிலை மரபே.

802

அந்த அன்மொழித்தொகைதாம், மூன்மொழியில் பொருள் சிறக்கும் பின்மொழியில் நிற்கத்தும், திருமொழியின்மேல் சிறக்கும், இரண்மொத பின்தொடு மொழியின்மேல் பொருள் சிறக்கும் எனப், பொருள் நிற்கும் முறைமை கால்கேண்டு சொல்லுவர் புவர். (எ-டி) வேங்கைப்பு, அடைகடல், உவாப் பத்துந்து, வெள்ளாடை என்பன முறையை கான்கிடத்துப் போருள்சிறக்கு வந்தன காண்க. ‘வேங்கைப்பு நறியது’ என்பது, பு நறியது என்று, பு என்னும் முதன் மொழிப் பொருள் சிறக்கவாறும் காண்க.

தொகை மொழிகளின் தன்மை

எல்லாத் தொகையும் ஒரு சொன் னடைய.

903

ஆறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல்லாய் (ஒரு சொல் தன்மையைய) நடத்தலே யுடையது. அஃதாவது, சொல்வின் மூன்பொழி பேவராயின், பெயச்சொல் நடையாகவும் அவை நடக்கு மென்பதாம். (எ-டி) “—” குன்றத்திருந்தாள் என வரும்.

உம்மைக்கு மேலும் முடிபு

உயர்த்திணை மருங்கின் உம்மைத் தொகையே

பலர்சொன் நடைத்தென மொழிமனுர் புலவர்.

904

உயர்த்திணையிடத்து வரும் உம்மைத்தொகை பலர்க்குரிய சந்திருல் வரும். (எ-டி) இராம கதிரேசர் என வரும்.

பொருள் கொள்ளும் குறிப்பு

வாரா மரபின வரக்கு ருதலும்
என்னு மரபின எனக்கு ருதலும்
அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான்
இன்ன வென்னுங் குறிப்புரையாகும்.

905

வாராத இப்பை யடையனவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்று கூறுத இப்பைனவற்றைக் கூறுவனவாகச் சொல்லுதலும், அத்தன்மையை உடையனவெல்லாம் அந்தந்தப் பொருளின் இப்பைவு இத்தன்மையை உடையனவென்று சொல்லும் குறிப்புச் சொல்லாம். (எ-ட) ‘அங்கெநி யீண்டு வந்து கிடங்தது’ எனவும், ‘மழை மழை என்கின்ற பயிர்’ எனவும் இரண்டும் முறையே வந்தன காண்க.

இசைஙிறை அடுக்கு

இசைப்படு பொருளே நான்குவரம் பாகும்.

906

மேற்கூறிய ஒருசொல் அடுக்கினுள், இசை நிறைக்குவரும் சொற்கள் என்குமுறை வரும்; அதற்குக் குறைக்குவரினும் வரும்; மிகுஞ்சு வராது. (எ-ட) ‘பாடுகொ, பாடுகோ, பாடுகோ, பாடுகோ’ என வரும்.

பொருளொடு புணர்தல் அடுக்கு

விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும்.

907

விரைவுப் பொருள்பட அடுக்கி வருகின்ற சொல்’ மூன்று முறையே அடுக்கி வரும். (எ-ட) ‘தீத்தீத்தீ’ என வரும்.

அசைங்கிலை அடுக்கு

கண்ணர் என்று கொண்ணர் என்று
சென்றது என்று போயிற் தென்று
அன்றி அனைத்தும் வினாவொடு சிவனி
நினாவழி அசைக்கும் கிளவி என்ப.

908

கண்ணர், கொண்ணர், சென்றது, போயிற்று என வரும் நான்கு வினாக்கொல்லும், வினாவினுடை பொருந்தி நின்ற விடத்து அசைங்கி அடுக்காம். (எ-ட) ஒருவன் ஒன்று கூறிய விடத்து, அதனைக் கேட்பவன் ஒப்புக்கொள்ளாத விடத்துக், கண்ணரை கண்ணரை என்பான்; பிறவும் இவ்வாறு வருவன வந்துமிக் காண்க.

கேட்டை முதலிய சொற்கள்

கேட்டை என்று வின்றை என்று
காத்தை என்று கண்ணை என்று
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளங்கு இயல்பா கும்மே.

கேட்டை, நீர்நை, காத்தை, கடையை என வரும் நான்கு
சொல்லும், முன்னிலையில் வாராதவிடத்து மேற்கூறியாங்கு
அசையேயாகும்.

909

4. வினைமுற்றின் வகை

வினைமுற்றின் இயல்பு

இறப்பின் விகழ்வின் எதிர்வின் என்றங்கே
சிறப்புடைய மரபின் ஆம்முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
ஆட்டு விடத்தான் வினையிலும் குறிப்பினும்
மைய்மை யானும் இவ்விரண் டாகும்
அவ்வா நென்ப முற்றியன் மொழியே.

910

முற்றுச் சொல்லாவது, இறப்பு கீழ்வு எதிர்வு என்னும்
முன்று காலமும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
என்றிடத்தும். உயர்த்தோ அகிர்த்தோ பொதுத்தத்தோ ஆகிய
பொருள் தோறும், வீணையிலும். குறிப்பினும் ஆகிய
இரண்டாக வரும் அதை ஆறுவகைச் சொல்லும் என்று சொல்லும்
உவர் புலவர். (எ-இ, சென்றனன், கரீயன் எவும்; சென்றது,
கரீது எவும், சென்றன, நீரை எவும் முத்தத்தோப் பொருள்
ஆக இறந்தாலத்தே வர்தன காண்க.

வேறு விதி

எவ்வயின் வீணையும் அவ்வியல் விலையும்.

911

மேற்கூறிய விதியின் அடங்கது, பிறவிடங்களில் வரும்
விலையும், முற்றுத்தன்மையாய் கிலைபெற்று வரும். (எ-இ) யார்,
எவன், இல்லை, வேறு, என்பன பிருண்டும் வேறுவிடங்களில்
வந்தனவாம்.

அதற்கு முடிபு

அவைதாம்
தத்தம் கிளவி அடுக்குத் தயினும்
எத்திறத் தானும் பெயர்முடி யினவே.

912

மேலே கூறிய முற்றுச்சொற்கள் தாம், தத்தம் சொற்கள் பல அடுக்கி வந்தாலும், தமிழன் இயையாது, எவ்வளவாலும் பெயரைக்கொண்டே முடியும். (எ-டு) உண்டான் தீண்ணுன் ஓடினுன் முருகன் என வரும்.

5. எச்சச்சொற்களின் வகை

பாகுபாடுகள்

பிரிநிலை வினையே பெயரே ஜழியிஙச
எதிர்மறை உம்மை எனவே சொல்லே

குறிப்பே இசையே யாயீ ஏரந்தும்

நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி. 913

எச்சமானது, பிரிநிலை எச்சம், வீணை எச்சம், பெயரேச்சம், ஒழியினச எச்சம், எதிர்மறை எச்சம், உம்மை எச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் எனப் பத்துவகைப்படும்.

பிரிநிலை எச்சம்

அவற்றுள்

பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின். 914

மேற்கூறப்பட்ட பத்து எச்சங்களுள், பிரிநிலை எச்சம் ஏகாரப் பிரிநிலை, ஒகாரப் பிரிநிலை என்று இருவகைப்படும். அவ்விரண்டு பிரிநிலை யெச்சமும், பிரிக்கப்பட்ட போருளை உணர்த்தும் சொல்லுடன் முடிவன. (எ-டு) ‘தானே கொண் டேன்’ என வந்து, பிறர் கொண்டில்தேனப் பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் சொல்லான் முடிந்தவாறு காண்க.

வினை எச்சம்

வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும்

நினையத் தோன்றிய முடிபா கும்மே

யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. 915

வினையெச்சத்திற்குத் தெரிவிஸவீணையும் குறிப்பு வினையும் கொண்டு முடியும்; அங்களும் முடியுமிடத்தத், குடப்பு வினை ஆக்க வினையுடன் வரும். (எ-டு) உழுது வந்தான்; மருந்துண்டு, நல்லனுயிருன் என, வினையெச்சம் வினைப் பெயரோடு முடிதல், நினையத் தோன்றிய என்றதனுட் கொள்ளுக.

பெயர் எச்சம்

பெயரெஞ்சு கிளவி பெயராடு முடிமே.

916

பெயரெச்சம் பெயரைக்கொண்டு முடியும் (எ-ட) ‘உண்ட முருகன்’ என வரும்.

ஒழியிசை எச்சம்

ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின்.

917

‘மன்’ ஒழியிசையும், ‘தில்’ ஒழியிசையும், ‘ஒகார்’ ஒழியிசையும் ஆகிய ஒழியிசை எச்சம் மூன்றும், ஒழியிசையால் முடியும். (எ-ட) ‘கூரியதோர் வாள்மன்’, ‘வருகதில் லம்ம வெஞ்சேரி சேர்’ ‘கொள்ளோ கொண்டான்’ என மூன்றும் முறையே வந்தன கான்க. ‘கூரியதோர் வாள்மன்’ என்பது, வலிமையற்ற வாள்ளன்று ஒழிந்தபொருளைக் குறித்தவாறு; பிறவும் இயைத்துக் கான்க.

எதிர்மறை எச்சம்

எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின்.

918

மாறுகொள் எச்சமென்று மூற்கூறிய ஏகார எதிர்மறை எச்சமும், ஒகார எதிர்மறை எச்சமும், உம்மை எதிர்மறை எச்சமும் ஆகிய மூன்றும், எதிர்மறையாலேயே முடியும். (எ-ட) ‘யானே கொள்வேன்’, ‘யானே கள்வேன்’ ‘வரலு மூரியன்’ என முறையே வரும் மூன்றும், கொள்ளேன், கள்ளேன், வாரா மையுழையன் என்றும் எதிர்மறையால் முடிந்தன.

உம்மை எச்சம்

உம்மை எச்சம் இருவீற் ரூதும்

தன்வினை யொன்றிய முடிபா கும்மே.

919

உம்மை எச்சத்தால் பெறப்படும் பொருளும், அவ்விவச்சச் சொல்லால் முடித்துமாகிய உம்மையெச்சமுக், ஆகிய இரண்டுத்தும், தன்வினை உம்மைப்படன் தொடர்ந்த சொல் துப் பொருங்திய முடிபாகும். (எ-ட) சாத்ததும் வந்தான்; கொற்றதும் உண்டான்; என வேறுபட்டவீட்டத்துப் பொருங்தாமையும் கான்க.

உம்மை—மேலும் முடிவு

தனமேற் செஞ்சிசால் வருஷங் காலை

நிகழுங் காலமொடு வாராக் காலமும்

இறந்த காலமொடு வாராக் காலமும்

மயங்குதல் வரையார் முறைநிலை யான்.

920

உம்மை எச்சத்தின் முன்னர் எச்சச்சொல் உம்மையில்லாத சொல்லாய் வருமிடத்து, நிகழ்சாலத்துடன் எத்ர்காலமும் இறந்தகாலத்தோடு எதிர்காலமும் மயங்கிவரினும் நீக்கப்பட மாட்டாது. (எ-டு) கூழுண்ணு கீன்றூன் சோறு முண்பன் எனவும், கூழுண்டான் சோறு முண்பன் எனவும் முறையே வந்தன.

‘என்’ எனும் எச்சம்

எனவென் எச்சம் வினையொடு முடிமே 921

‘என்’ என்னும் எச்சம், வினையைக் கொண்டு முடியும். (எ-டு) ஒல்லென வொலித்தது என வரும்.

ஏனோ மூன்று

எஞ்சிய மூன்று மேல்வங்கு முடிக்கும்
எஞ்சுபொருட் கிளவி இலவென மொழிப. 922

பத்து எச்சங்களுள், குறிய ஏழும் நீங்கலாக, எஞ்சிய சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய மூன்றும். தமக்கு மேல் வந்து முடிக்கும் எச்சச்சொல்லை உடையனவல்ல என்று கூறுவர் புலவர்.

குறிப்பு இசை எச்சங்கள்

அவைதாம்
தத்தங் குறிப்பின் எக்கஞ் செப்பும். 923

அம்முன்று எச்சங்களும் சொல்லுவான் குறிப்பினால் எஞ்சி நின்ற பொருளை உணர்த்தும், (எ-டு) ‘இனிதாக முண்மரம் கொல்க’ என்பது, தீயாரைக் காலத்தால் (தோடக்கத்தலேயே) அழித்து விடுக என்னும் குறிப்புப் பொருளைக் கொடுத்தது. ‘அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது, ‘அது போல’ என்னேரு சொல் எஞ்சிய இசைப்பொருள் உணர்த்தியது.

சொல் எச்சம்

சொல்லென் எச்சம் முன்னும் பின்னும்
சொல்லள வல்லது எஞ்சுதல் இன்றே. 924

சொல்லெச்சம் என்பது, ஒரு சொல்லின் முன்னும் பின்னும் சொல் மாத்திரம் எஞ்சிவரும்; எனவே தொடராய் எஞ்சுதல் இன்றென்பதாம். (எ-டு) ‘யைர்த்தணை யென்மனுர்’ என்றவிடத்து ஆசிரியர் என்னும் சொல் முன்னும், ‘மருக்கேதனின் மருக்கேத வைப்பெரின் வைப்பே’ என்றவிடத்து, ‘எமக்கு’ என்னும் சொல், பின்னும் எஞ்சியவாறு காண்க.

9. சில மரபுவகைகள்

இடக்கரச் சொல்

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.

825

அவையிடத்து கூறப்படாத சோல்லை, அவ் வாய்பாட்டால் கூறுது, பிற்கொஞ் வாய்பாட்டால் சோல்லுக. (எ-④) கால் மேல் சீர்பெற்று வருதும். செம்பினேற்றை, கருமுகமங்தி என வரும். (குறிப்பு) செம்பினேற்றை—ஆண்குறி; கருமுகமங்தி—பெண்குறி.

மறைக்கப் படா

மறைக்குங் காலை மரீழிய தொராஅல்.

926

அவையால் கிளவீஸப் மறைத்துச் சோல்லுமி: த்து, பண்டு தொட்டு எட்டுக் கூறுவதற்கும் மறைத்துக் கூறக்கூடாது. (ப-④) ‘ட்டட்டுப் பீழுக்கை,’ ‘ஆணையிலவர்டம்’ என வருவன காண்க.

ச, தா, கொடு

ஈதா கொடுவெனக் கிளக்குங் ரூன்றும்

இரவின் கிளவி யாகிட ரூடைய.

927

ச, தா, கொடு என்ற கூறப்படும் ரூன்றும், ஒருவன் ஒன்றை இரச்குழிடத்து (யாதேத்தல்) வருக் கொல்லாம்.

‘ச’ எனும் சொல்

அவற்றுள்,

ஈடியன் கிளவி இழிக்கொன் கூற்றே.

928

‘ச’ என்றும் சொல்லிக் கூறுதல், கொடுக்கின்றவைக்கிடமிகவும் இழிக்கவன் (தாழ்க்கவன்) கூறுக்காம். (எ-④) ‘சொறு ச’ என வரும்.

‘தா’ எனும் சொல்

தாவென் கிளவி ஒப்போன் கூற்றே.

929

‘தா’ எ. நூம் சொல்லால் கூறுதல், ஒக்க பிளையில் உள்ளவன் கேட்கும் முறையாம். (எ-④) ‘அடை தா’ என வரும்.

‘கொடு’ எனும் சொல்

கொடுவென் கிளவி உயர்க்தோன் கூற்றே.

930

‘கொடு’ என்னும் சொல்லாம் கூறுதல், கொடுக்கின்றவை
வீட உயர்ந்தவன் கேட்டலாம். (எ-இ) ‘பணம் சொடு’
என வரும்.

‘கொடு’—மேலும் ஒரு முடிபு

கொடுவென் கிளவி படர்க்கை யாயினுஞ்

தன்ஜீப் பிறங்போல் கூறும் குறிப்பில்

தன்ஜீடத் தியலும் என்மனுர் புலவர்.

931

‘கொடு’ என்று கூறுதல் படர்க்கை இடத்திற்கு உசிய
தாயினும், தன்ஜீப் பிறங்கொலுவன்போலக் கருதும் கருத்துள்ள
வீடத்துத், தன்ஜீடத்தும் வரும்.

பெயர்கள் முதலியலை

பெயர்விலைக் கிளவியினும் அஅ குங்குங்

திசைசிலைக் கிளவியினும் அஅ குங்குங்

தொன்னெறி மொழிவயினும் அஅ குங்குங்

மெய்ந்சிலை மயக்கினும் அஅ குங்குங்

மங்கிப் பொருாவயினும் அஅ குங்குங்

அன்றி யஜைத்துங் கடப்பாடிலவே.

932

ஒரு திணைப்பெயர் வேறேரு திணைக்காம் வருவனவும்,
திசைசீசால்வீடத்துச் சொல்லும் முறை மாறுபட்டு வருவன
வும், பழைய சொல்லகிய செய்யுள் வேறுபாட்டிடத்து இயை
பில்லாதனவை இயைந்தனவாய் வருவனவும், பொருள் மயக்க
மாகிய பிசி (கொடி)ச் செய்யளைத்துத் திணை முதலாயின
திரிந்து வருவனவும், மந்திரப் பொருளினிடத்து அப் பொருட்டு
உரிமை யுடையதல்லத சொல் வருவனவும் ஆகிப, அவ்வணைத்
தும், வழங்கியவாறே வழங்குவதல்லது இலக்கணவரையறை
எதுவும் இல்லை.

‘செய்யாய்’ என்னும் சொல்

செய்யா யென்னும் முன்னிலை வினைக்கொல்

செய்யென் கிளவி யாகிடனுடைத்தே.

933

‘செய்யாய்’ என்னும் வாய்பாட்டால் வரும் முன்னிலை வினை
முற்றுச்சொல், ‘ஆய்’ என்னும் இருதி கெட, ‘செய்’ என்னும்

சொல்லாய் நிற்கும். (எ-டு) ‘உண்ணுப், போவாய்’ என்பன
‘உண், போ’ என நின்றன.

‘ஈ’, ‘ஏ’ ஆகிய மூன்னிலை சருகள்

மூன்னிலை மூன்னர் ஈயும் ஏயும்
அக்னிலை மரபிள் மெய்யூர்ன்து வருமே. 934

மூன்னிலை வினைச்சொல்லின் மூன்னல் வரும் சகாரம்,
சகாரம் ஆகிய இரண்டும் அம் மூன்னிலைச் சொல்லுக்குப்
பொருந்திய மெயின்னேல் ஏற் வரும். (எ-டு) ‘சென்றி
பெரும் சிற் நலைக்குநர் யாரோ’ (அகம்-46) எனவும், ‘அட்டி
வோலை தொட்டைன் நின்னே’ (நற்-800) எனவும் முறைபே
வந்தன.

புதிய சொற்கள்

கடிசொல் இல்லைக் காலத்துப் பட்டினை. 935

காலவெறுபாட்டித்த ஏற்றவாறு தோன்றி வழங்கும்
சொற்கள், இவை பழையமான சொல்லல்வென்று நீக்குதல்
ஷடாது. (எ-டு) ‘சம்பு, சன்னை, சட்டி, சமற்பு’ என வரும்.

முதற்குறை முதலியவை

குறைக் கொற் கிளவி குறைக்கும்வழி அறிதல். 936

குறைக்குக் கொற்களைக், குறைக்கும் இடமறிந்து குறைக்க
வேண்டும். (எ-டு) தாமரை என்பது, ‘மரையிதழ்புரையும்
அஞ்செஞ்சேற்றி’ என முதற்குறைக்கது கான்க.

குறையும் கிறைப்பெய ரியல்

குறைத்தன வாயினும் கிறைப்பெய ரியல். 937

குறைத்தாலும், அச் சொற்கள் குறையாது நிற்கும் முழுப்
பேயர்களின் தன்மையையே உடையன; ஏனெனில் ‘மரை
யிதழ்’ என்றாலும், தாமரை என்னும் பொருளையே தருதலான்
எல்பதாம்.

இடைச்சொல் மரபு

இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. 938

இடைச்சொற்களெல்லாம் பிற்தோர் சொல்லை வேறு
படுக்கும் (வேறுபாடு தோன்றக் கொய்யும்) சொற்களோம்.

உரிச்சொல் மரபு

உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. 939

உரிச்சொல்லீடத்தும் வேறுபடுக்கும் சொல்லாதற்கு உரியன் உரியவாம்.

வினை எச்சங்கள்

வினையெயஞ்சு கிளவியும் வேறுபல் குறிய 940

மேற்கூறிய வீணையெச்சமும் வேறுபாடுடைய பல இலக்கணங்களை உடையன. (எ-டு) ‘உர்தால் யானை யொடிக்குதுண் டெஞ்சிய’ (குறு—232) என்பதில், செய்து என்னும் எச்சம் வினை முதல் கொள்ளாது (தன்னிலக்கணப்படி) பிறதின் வீணை கொள்ளுதலும்; கண்ணியன் வீல்வள் வரும் என்பது முற்றுச் சொல்லல்லாது நிரிபாய் வருதலும் பிறவுங், காண்க.

தொடர் மொழிகள்

உரையிடத் தியலும் உடனிலை அறிதல். 941

வழக்கீடத்துச் சேர்ந்து கிற்றற்குரியன் அவல்லாதனவும், சேர்ந்து கிற்பின், தள்ளாது கொள்ளுக. (எ-டு) ‘இப்பானைக் கிப்பானை கிறிது பெரிது’ என்னுமிடத்துச் சிறிதும் பெரிதும் உடன் கின்றவாறு காண்க.

குறிப்பால் உணர்வன

முன்னத்தின் உணருங் கிளவியும் உளவே

இன்ன வென்னும் சொன்முறை யான. 942

‘இப்பொருள் இத்தன்மையை உடையன’ என்று சொல்லுமிடத்துச், சொல்லாலன்றிச் சொல்லுகின்றவனுடைய குறிப்பினால் பொருளாறியப்படும் சொற்களும் உள்ளன. (எ-டு) ‘செஞ்செலி’ என்று கூறியவுடன், பொன் முதலிய உயர்பொருள் அணிகள் தொடுத்து விளங்கும் செலி என்னும் பொருள் காட்டியது காண்க.

இருசொல் ஒருபொருள்

இருபொருள் இருசொல் பிரிவில் வரையார். 943

பொருள் வேறுபாடில்லாது ஒரு பொருளின்மேல் வரும் இரண்டு சொல், பிரிந்து கீல்லாது தொடர்ந்து வந்தால், அவற்றை சிக்குதல் கூடாது. (எ-டு) ‘ஷ்வங்தோங்கு பெருமலை’

என்பதில், கீவத்தல் ஒங்குதல் இரண்டும் ஒரு போகுளவாய் வந்து பிரியாது நின்றன கான்க.

இருமை, பன்மைக்கு ஆதல்

இருமை சுட்டிய பெயர்னிலைக் கிளவி
பன்மைக் காகும் இடனுமா ருண்டே. 944

இருமைக்குரீய பெயர்ச்சொல், பன்மைக்கு ஆகும் இடமும் உண்டு. (எ-ட) ‘ஏவ வீலையர் தாய்வயிறு கரிப்ப’ என்ற விடத்துச், ‘தாய்’ என்றும் ஒருமை சுட்டிய பெயர்; ‘இளையர்’ என்பதனால், ‘தாயர்’ என்னப் பன்மை உணர்த்தியவாறு கான்க.

முன்னிலை இருமை பன்மையொடு முடிதல்

முன்னிலை சுட்டிய ஒருக்காக்கி கிளவி
பன்மையொடு முடியினும் வகரவிலை தீஸ்ரே
கூறப்பட்ட மருவத்தீர் போற்றல் வேண்டும் 945

முன்னிலையை உணர்த்திசென்ற இருமைச்சொல், பன்மைச் சொல்லுடன் முடிச்தாயினும் நீக்கப்படாது. அவ்வாறு கோள்ளுதல் ஆற்றப்படைச் செய்யுள்ளிடத்து என்பதாம். (எ-ட) கலப்பேறு கண்ணுள்ள ஒச்சற் றலை’ என ஒரு மூச்சோல், இருபேசாக்கவோடு பதமிகப் பெறுகுவிச் செல்லும் பாமைச்சொல்லுடன் முடிச்தவாறு காண்க.

7. சொல்லதிகாரத்திற்குப் புறணடை

நூல் வழக்கின் முதன்மை

செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்
மெய்தெறக் கிளங்க கிளவி எல்லாம்
பல்வேறு செய்தியின் நூன்றி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். 946

செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வத்தோரத்தில் பொகுள் தோல்குமாறு கூறிய சொத்தன் எல்லாவற்றையும், பல்வேறு செய்கை விதியையுடைய பழுமையான நூல் மிகிற் பீழையாது, சொல்லை வேறுபடுத்து உணரும் வகையால், பிரித்துக் காட்டுக்.

1. அகத்தினை இயல்

[அகத்தினைக்கு எல்லாம் போதுவிலக்கனாம்]

ஏழு தினைகள்

கைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாய்
முற்படக் கிளங்க எழுதினை என்ப.

947

கைக்கிளை என்று சொல்லப்பெறும் பொருள் முதலாகப்,
பெருந்தினை என்று சொல்லப்பெறும் பொருள் இறுதியாக,
ஏழுபொருள் முற்படக் கூறப்பட்டன என்று புவர்கள்
கூறுவார். பிற்படக் கிளக்கப்படுவன எழுதினையும் உள். அவை
வெட்சி முதலாகப் பாடாண்தினை சருக ஏழாம்.

அவற்றுள் நிலம் பெறுவன

நடுவண் ஜங்தினை நடுவண்து ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.

948

மேந்கூறப்பட்ட ஏழு தினையுள், நடுவன்று சொல்லப்
பட்ட பாலைத்தினை யொழியக். கைக்கிளை பெருந்தினைக்கு நடு
வார்கி நின்ற ஜங்தினைகளால், உலகம் பகுக்கப்பட்டிருக்கின்ற
இயல்புடையதாம்.

நடுவண் ஜங்தினையின் பகுப்பு

முதல்கரு உரிப்பொருள் என்ற முன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுவ காலை.

949

பெரியோர்களுடைய செய்யுளிடத்துப் பொருள்தீய
பொருளை ஆராயுங்கால், முதற்பொருள் எனவும், கருப்
பொருளெனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட முன்று
பொருள்களுமே காணப்பெறும். சொல்லுங்காலத்தீல், அவை
முறைமையாற் சிறந்தனவாம்.

முதற் பொருள்

முதலெனப் படுவது விலம் பொழு திரஸ்டின்
இயல்பென மொழிப் பூண்டினர்க் தோரே.

950

உலகவிலை கன்றுணர்ந்தவர்கள், ‘முதல் என்று சொல்லும் பெறுவது, நிலைம் சாலழுமாகிய அவ்வெரண்டினது இயற்கை’ என்று கூறுவர்கள்.

நிலத்தால் திணை ஆகுமாறு

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்த ஏனங்க்
சொல்லிய முறையால் சொல்லவும் படும். 951

திருமாலீன் காத்தலைக்கொண்ட காடாகிய இடமும், முருக ஓலீஸ் காத்தலைக்கொண்ட ஸயர்ந்த மலையாலிய இடமும். இக்கிரணீன் காத்தலைக்கொண்ட கல்வீர் பேராந்திய வரலாகிய இடமுடி, வருணனின் காத்தலைக்கொண்ட மிகுந்த மணல்பொருள் தப்பட்டமும், மூட்கீ, துற்குரி, மருதம், கெட்தல் என்று முன் பேர்களால் போற்றப்பெற பேயர்முறைபாற் கூறப்பெறுவாராம்.

முண்ணிக்குக் காலம்

காகும் மாலையும் குஷ்ண. 952

கர்த்த முடிவுக் குழும புரட்டாசியும்) மாலைப்பொழுதும் முஷ்ணித்திரைக்குப் பாராம். ம,ஸு—கூரவீன் முற்கூடு.

குறிஞ்சிக்குக் காலம்

குறிஞ்சி,
கூதிர் யாமம் என்மனுர் புலவர். 953

குறிஞ்சித்திணைக்குக் காலமாவது, கூதிரும் (ஜப்பசியும் கார்த்தகையும்) சாயமும் என்று கறுவர் புலவர். யாமம்—கூரவீன் கடுக்கூரு

பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. 954

குறிஞ்சித்திணைக்கு முக்பனிக் காலமும் (மார்கழியும் கையும்) உரியதென்று கூறுவர் ஆன்றேர்.

மருதத்திற்குக் காலம்

வைகறை விடியன்மருதம். 955

வைகறைக் காலமும் விடியற்காலமும் முதல்தடி ஏற்குக் கால மேன்று கூறுவர். வைகறை—தீரளின் பித்தக்கு; விடியற்—பகற் பொழுதின் முற்கூறு.

நெய்தற்குக் காலம்

எற்பாடு

நெய்தல்ஆதல் பெய்பெறத் தோன்றும். 956

எற்படுபொழுது கெம்தல்தீரளக்குப் காலமாதல் உண்மை பெற விணக்கும். எற்பாடாவது, பகலின் பித்தக்கு.

ப காலமும் ம

நடுவுங்கிலைத் திணையே என்பகல் வேகவிலோடு
முடிவுங்கிலை மருங்கின் மூண்ணிய நேறித்தே.

957

நடுவுங்கிலைத் திணையாவது, நன்பகல் பொழுதொடும் வேகவிற் காலத்தோடும் சேர்ந்து ஸிற்கும் தன்மையை உடையது. ஓலன்ஸ், இளவேணி ஒம் முதுவேணி ஒம் ஆம். அவை சித்திரை வைகாகி யும், ஆனி ஆடியும்.

பின்பணி தானும் உரித்தன மொழிப்.

958

பின்பணிக்காலமும் பாலைக்கு உரியதென்று கூறுவர். பின் பணியாவது, மாசியும் பங்குனியும்.

பாலைக்குரிய பொருள்

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்

உரியதாகும் என்மனூர் புலவர்.

959

தலைமகனைப் பிரிதலும், தலைமகளை உடன்கொண்டு தமர் வரைப் பிரிதலும் ஆகிய இருவகைப் பிரிவும், சிலைபெறுமாறு தோன்றுதலும் பரஸைக்குரிய பொருளாகும் என்று புலவர்கள் கூறுவர்.

திணைமயக்கம் உறுதல்

திணைமயக் குறுதலும் கடினிலை யிலவே

நிலன்னிருங்கு மயங்குதல் இல்லை மொழிப்

புலன்நன குணர்ந்த புலை ம யோரே. 960

அறிவுத்திறனை நன்குபெற்ற புலவர்கள், ஒரு திணைக்குரிய முதற்பொருள் மற்றொரு திணைக்குரிய முதற்பொருளோடு சேர்ந்து ஸிற்றலும் ஒதுக்கப்பட மாட்டாது; ஆயின், அவ் வீட்டத்தில் நிலம் சேர ஸிற்றல் இல்லை என்று கூறுவர். எனவே, காலம் மயங்கும் என்க.

முதலும் கருவும் மயங்கும்

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. 961

உரிப்பொருள் அல்லத கருப்பொருளும் முதற்பொருளும் தங்கேலமல்லாத பிறக்கத்துக் கருப்பொருள் முதற்பொருளோடும் கலந்து வரப்பெறும்.

உரிப்பொருள் வகை

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் சிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. 962

திணைக்கு உரைய உரிப்பொருளை ஆராயுமிடத்துப், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்குதல், ஊடுதல், இவற்றின் காரணங்கள் என்பதையாம். இருத்தல்—ஆற்றியிருத்தல். இரங்கல்—ஆற்றுகல்.

ஒருசார் உறுப்புப் பொருள்

கொண்டுதலைக் கழிதலும் பிரிக்கவன் இரங்கலும்
உண்ணிடன மொழிப் பூரிடத் தான். 963

கொண்டு உண்கூக்குதலாவது தலைவீடைய உடன் அழைத்துக் கொண்டு செல்லுதல்; அஃது பாலைத்திணையிடத்து ஸ்கழும். பிரிக்கவன் இருத்தலாவது. நலைவனும் தலைவீடும் பிரிக்கவெடத்துப் பிரிவிணப் பேராரக்கும் ஆற்றலின்றி வருங்குவது; அஃது ஒருவழித் தணக்கவடத்து ஸ்கழும்.

கலந்த பொழுதும் காட்சியும்

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. 964

தலைவீடுக் கண்டவிடத்துத் தலைவீக்கு மனங்கழ்ச்சி உள்ள நிலைமையும், பின்னர் குறிப்பு அறியும் வகரயிலும் தலைவீயின் உள்ள நிலையும், தலைவன் தலைவீடைய எதிரே வந்து கானுதலும், ஆகிய நிகழ்ச்சிகள் கைக்கிணையிடத்து ஸ்கழும்.

முதலின் இருவகை

முதல்ளாப் படுவது ஆயிரு வகைத்தே. 965

முதற்பொருள் என்பது, மேலே கூறப்பட்ட சிலம் காலம் என்னும் இரண்டும் ஆகும். எனவே, பிறவெல்லாம் உரிப்பொருள் என்றனர்.

கருப்பொருள் ஆமாறு

தெய்வம் உணவே மாமடம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைது
அவ்வகை பிறவும் கருவென மொழிப.

966

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை பெச்
னும் முக்குக் கருவி, தொழில், பண (இசை) முதலியனவும்,
பிறவும் கருப்பொருள் என்று கூறுவர்.

மேலதற்குப் புறனடை

எங்கில மருங்கில் ழவும் புள்ளும்
அங்கிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த சிலத்தின் பயத்த ஆகும்.

967

ஏதாயினும் ஒரு சிலத்திற்குரிய மலரும், பறவையும் அக்ட
நிலத்திற்கும் அதற்குரிய காலத்திற்கும் பொருந்தாது, பிறி தொரு
நிலத்திடத்து வரினும், வந்த சிலத்திற்குரிய கருப்பொருளாகவே
கொள்ளப்படும்; இல்து திணையக்கம் என்று பெயர்பெறும்.

மக்கள் திறம்

பெயரும் விஜையுமென்று ஆயிரு வகைய
திணைதொறும் மரிதுய திணைங்கிலைப் பெயரே.

968

ஒவ்வொரு திணையிடத்தும் பொருந்திவருகின்ற
பெயர், குலப்பெயரும் தொழிற்பெயரும் என,
படும்.

மூல்லைக்கு மக்கட்பெயர்

ஆயர் வேட்டுவர் ஆடேத் திணைப்பெயர்
ஆவயின் வருஷம் கிழவரும் உளரே.

969

ஆண்களை உணர்த்தும் திணைப்பெயர் ஆயர், வேட்டுவர்
என்பனவாம். அவ்வீடத்து, ஆட்சிபற்றி வரும் கிழவர் (உரிமை
யாளர்) குறும்பொறை நாடன் எனவும்; குலம்பற்றி வரும்
பொதுவர், ஆயர் என்பனவும் உளதாம். இவை மூல்லைத் திணைக்கு
உரியன.

திணைதோறும் வரும் பெயர்கள்

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை
ஆன வகைய திணைங்கிலைப் பெயரே.

970

மேற்கூறிய மூல்கூக்குரியார் போன்று, ஏனை நிலத்திடத்தும் உள்ளவர் அந்தங்க நிலத்திற்குரிய சீலப் (திணை) பெயரால் உழங்கப்படுவார்.

அல்தாவது, குறிஞ்சிக்கு மக்கட்பெயர் குறவன், குறத்தி எனவும், தலைமக்கட்பெயர் வெற்பன், சிலம்பன் எனவும்; பாஸ்க்கு மக்கட்பெயர் எயினர், எயிற்றியர் எனவும், தலைமக்கட்பெயர் மீளி, விடலை எனவும்; மருதத்திற்கு, மக்கட்பெயர் உழவர், உழத்தியர் எனவும், தலைமக்கட்பெயர் ஜாரன், மகிழ் நன் எனவும்; நெய்தற்கு மக்கட்பெயர் நுளையர், நுளைச்சியர் எனவும், தலைமக்கட்பெயர் ஓசர்ப்பன், துறைவன் எனவும் வருவனவாம்.

அடியோர் வினைவலர் பாங்கில்

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்

கட்சிவரை இலவுறத் தெண்மனுர் புலவர்.

971

மீறாது அடித்தொண்டு செய்து வாழ்வோரும், பிறர் உயிர்வதை கீற்று விஸொபுரிவோரும், ஒருக்கு ஒருக்கத்திற்கு உபிராகார்; புறத்தினையாகிப் பெருங்தினை கைக்கிணைக்கு உபிரர் என்பதார்.

ஏவாற் மரபின் ஏனோரும் உரியர்

ஆகிய நிலைமை அவரும் அன்னர்.

972

அடிதோரும் விஸொலரும் அன்றிப், பிறரால் ஏவற்குரிய பிறரும் அத் தல்லமையராகான், புறத்தினையாகிய கைக்கிணைபெருங்தினைக்கு அவரும் உரியராவார்.

பிரிவின் வகை

இதல் பகையே தூதுஇவை பிரிவே.

973

கற்றற்குச் செல்லுதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போதல் ஆகிய இவைதாட் பிரிவிற்குரிய காரணங்கள் ஆகும்.

உயர்க்கோர்க்குரிய பிரிவு

அவற்றுள்

இதலும் தூதும் உயர்க்கோர் மேன.

974

மேற்கூறிய மூன்றாண், கல்வி பயிற்றுக்காகப் பிரிதலும், தூது போவதற்காகப் பிரிதலும், மக்கள் உதாருத்தயில் உயர்க்கோராகிய பகுதியினர்க்கே உரியவாம்.

பகைவயிற் பிரிதல்

தானே சேறலும் தன்னினாடு சிவணி

ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.

975

அரசன பகைகாரணமாகப் பிரியமிடத்தத், தான் மட்டும் போதலும் உண்டு; தன்னினாடு போருந்திய பகடபடன் போதலும் உண்டு அதனால், தான் தலைமையேற்ற ஒசு செல்வது பகைதணிவினை யெனவும், பிறர் தலைமையில்கீழ்ப் போதல் வேந்தர்க்குற்றுமிகுப் பிரிவு எனவும் கொள்ளப்படும்.

பிற வகையாற் பிரிவுகள்

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

மூல்லை முதலாச் சொல்லிய முறையாற்

பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும்

இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.

976

மேற்கூறியவற்றிற்காகப் பிரிதலேயன்றி, நால்வகை நிலத்திலும் சிறப்புடன் போருந்திய மக்களையல்லாத தெய் வங்களது திருவிழாக் காரணமாசவும்; மூல்லை முதலிய நிலத் தின்கண் வாழ்கின்ற மக்கள் அறதெறி தவறி ஒழுகியவிடத்து, அவற்றை ரீக்கி அறத்தைக் கடைப்பிடித்து சிறத்துதற் பொருட்டும்; பொருளிட்டுவதற்காகவும் தணமகன் பிரிவன்.

மேலோர் முறைமைக்கு உரியவர்

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.

977

தெய்வ வழிபாட்டை நிலைபெறுத்துதற் போருட்டுப் பிரியும் பிரிவு, அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் என வாழும் நால்வர்க்கும் உரிமையுடையது என்பதாம்.

நாடுகாவலுக்கு உரியவர்

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.

978

மன்னன் செய்தற்குரிய காவல் தொழிலை (அறக்காவல், நாடுகாவல்) அவனுக்கு உறுதனையாக கீன்று வாழும் வணிகரும் வேளாளரும் செய்வதற்கு உரிமை உடையவராவர்,

வணிகர்க்கு ஒதற் பிரிவு

உயர்ந்தோர்க் குரிய ஒத்தி னன்.

979

வணிகர் வேளாளர் ஆகிய இருவரில், உயர்ந்தோராகிய வணிகர்கள் கற்றற்காகப் பிரிதலும் உண்டு.

தூதிற்கு உரியவர்

வேந்துவினை இயற்கை வேந்தன் ஓரிலை
ஏனோர் மருங்கினும் எப்திடன் உடைத்தே. 980

வேந்தனுக்குரிய தூதுபோதல் சொழல், வணிகர், வேளாளர்
ஆகிய இருவக்கும் உரித்து; மன்னால் அதற்கு அவரும்
உரியவராக்கப்பட்டன.

பொருள்ட்டவும் பிரிவர்

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. 981

பொருள்ட்டுவதற்காகப் பிரியும் பிரிவும், வணிகர் வேளாளர்
ஆகிய இருவகுக்கும் உரிமயுடையதாம்.

ஒழுக்கம் பேணும் உயர்க்தோர்

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான். 982

அந்தணர்கள் பொருள்காரணமாகப் பிரியுமிடத்துத், தமது
ஒழுக்கத்தில் வழுவாது, அதனையே பற்றுக்கேட்டாகக் கொண்டு
பிரிவர்.

பெண்கள் கடல் கடத்தவில்லை

ஞங்கர் வழக்கம் மக்ரூவோடு இல்லை. 983

தலையுரன் பிரியுமிடத்துத், தலைவினையும் உடன் அழைத்துக்
கொண்டு கடலிகடந்து செய்வது என்பது கிடையாது.

பெண்கள் மடலேற்றலும் இல்லை

எந்தினை மருங்கினும் மக்ரூ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான. 984

அடக்கத்தும் சேயல் அல்லாகமயினால், எக்குலப்பெண்
களும், மடலேற்றல் என்னும் ஒழுகலாற்றினை மேற்கொள்வது
கிடையாது.

பிரிவிடத்து நற்றுய்க்குச் சொல் நிகழும் இடம்

தன்னும் அவனும் அவனுஞ் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சஞ் சார்தலென்று
அன்ன பிறவும் அவற்றெடு தொகைஇ
முன்னிய கால முன்றெடு விளக்கித்
தோழி தேநத்துவ கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றுய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய. 985

தன்னையும் தலைவன் தலைவியையும் குறித்துக் கூறுதலும்; வீலைபெற்ற நிமித்தமாகிய பல்லி முதலியவற்றின் ஒலியைத் தன் கருத்திற்கு ஏற்றவாறு கொள்ளுதலும்; பிறர் தம்முட் பேசுகின்ற சொற்களைத் தனக்குரிய நிமித்தமாகக் கொண்டு கூறுதலும்; இயக்கர் முதலாயினார் கோபழற்றுக் கூறுகின்ற சொல்லிப் பற்றுக்கோடாகக் கொண்டு கூறுதலும்; தனக்கும் தலைமக்களுக்கும் வரும் நன்மை, தினமை, அச்சும் முதலியனபற்றிக் கூறுதலும்; அவர்கள் தன்னிடம் வங்கு சேர்தலைக் குறித்துக் கூறுதலும்; அவை போன்ற பிற கூற்றுக்களும் சேர்த்து, மூன்று காலத்துடனும் ஒருங்கு தோற்றுவித்துத், தோழியிடத்தும், கண்டோரிடத்தும், தலைவி தலைவனுடன் உடன்போக்குப் போகியவிடத்துப் பெற்ற தாய் வருங்குதலும்; ஆகிய கூற்றுக்கள் அவ்விடத்து உண்டு.

பிரிவினிடத்துக் செவிலியின் கடமை

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லுங் தாயகும் உளரே.

986

பாதுகாவலான பெரிய ஊரிடத்துச் சேரியிடத்தும், ஊரினின்றும் நீங்கிய பாலீ (வெட்டவெளி) யிடத்தும், செவிலீத் தாயானவள், தனியாகத் தலைவியைத் தேடிச்செல்லுதலும் உண்டு என்பதாம்.

(எ-④) “செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்

மையணற் காளையொடு பைய இயலிப்

பாவை அன்னைன் ஆள்தொடி மடங்கத

சென்றனள் என்றிர் ஜை

ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே.” (ஜங்க-339, என வருமாறு கான்க.

பாலைக்கு உரியதோர் இயல்யு

அயலோர் ஆயினும் அகற்றி மேற்றே.

937

சேரியிடத்தும், சுரத்திடத்தும் பிரிந்து போதவேயன்றிக் தன் வீட்டினின்றும் அயல்வீட்டுக்குச் சென்றாலும் அதுவும் பீரிவென்றே கொள்ளப்படும்.

பிரிவினிடத்துத் தோழிக்குச் சொல் நிகழும் இடம்

தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்

போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்

நீக்கவின் வந்த தம்முறு விழுமரும்

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித்

தாய்நிலை நோக்கித் தலைபெயர்த்துக் கொளினும்

நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சு கலுழுங்கோளை

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.

988

தலைவன் தலைவியை விட்டுப் பீரியுமிடத்துத் தலைவிக்குப்
பிள்ளவும் வருத்தத்தை எடுத்துக்கூறுதலும்; தலைவியையும்
அணுமத்துக் கோண்டு போவாயாக என்று தலைவனிடத்துக்கூறு
தலைவர்; தலைவியைத் தலைவனுடன் அனுப்பிக் கூறுதலும்;
தலைமகன் தங்கள் சுற்றங்கைத்தலைவிட்டு சிங்கவதால் தனக்கு நேரும்
கோயில்த்துக் கூறுதலும்; உண்மைக்கும், பொய்யிர்கும்
இடமான தலைவனைக் குறித்தும், தலைவியை அனுப்பாது மீண்டும்
நிருக்க செய்யுமிடத்தும்; தலைவனின் பீரியைப் பொறுக்க
வாற்றுது வருங்கிய தலைவியை, வருங்காது இருப்பாயாகவென்று
தலைவன் கூறிய சொற்களைக்கூறி வற்புறுத்துமிடத்தும்; ஆகிய
இவையில்லாம் சோந்த்குரை சுற்று கூறும் இடங்களாகும்.

கண்டோர் சுற்று கீகழும் இடம்

போழுதும் ஆலும் உட்குவரத் தோன்றி
வழுவின் இக்கிய குற்றங்காட்டலும்
ஞாரது சார்பும் கெல்லுங் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ஸ்தோர் பாங்கிற் புணர்க்க நெஞ்சமொடு
அழிக்கெத்தர் கூறி விடுப்பினும் ஆங்கத்
தாயில்லை கண்டு தடீப்பினும் விடுப்பினும்
சேய்கிழிக்கு அகாரேர் செலவினும் வரவினும்
கண்டோர் மொழிதல் கண்டது எனப.

989

போழும் (போழுதும்) வழியும் அச்சந்தரத்தக்கது என்று,
அவற்றினது குற்றங்கைத்தக் கூறுதலும்; எங்கள் ஞார் மிகவும்
அண்மையில் உள்ளது என்றும், நீங்கள் செல்லும் தேசம்
மிகவும் தூரத்தில் உள்ளது என்றும், அன்புள்ளத்தோடு கூறிய
விடத்தும்; சேர்ந்துவரும் தலைமக்களைக் கண்டு, அன்பினால்
இரண்டிக் கூறி அனுப்புதலும்; தேடிவரும் செவிவியைக் கண்டு,
நல்வழியே சென்றனர் கீ போகவேண்டாம் என்று தடுத்துக்
கூறுமும்; தடுக்காது சென்றுரின் கலையை உணர்த்தி அனுப்பு
தலுபீ; தூரத்தில் போய்க்கோண்டிருக்கும் தலைமக்களைப்
பற்றிக் கூறுதலும்; திரும்பிவருகின்ற பொழுது கூறுதலும்
ஆகிய இவை எல்லாம், கண்டோர் சொல் கீகழும் இடங்கள்.

பிரிவினிடத்துத் தலைமகனுக்கு சொல் நிகழும் 8டம்

ஓன்றுத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
 ஒன்றிய மொழியொடு வளிப்ப னும் விடுப்பினும்
 இடைச்சுர மருங்கில் அவள்தமர் எய்திக்
 கடைக்கொண்டு பெயர்தவில் கலங்கருர் எய்திக்
 கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட
 அபாற் பட்ட ஒருதிறத் தானும் — .

தலைவன், தான் விரும்புமாறு தலைவிடை மனஞ்சிசெப்து
 கொடுக்க உடன்படாத தலைவியின் பெற்றேர்களிடத்தும்;
 பிரிவீற்றுரிய காலம் ஒவ்வாதவிடத்தும்; தலைவிடை உடன்
 கொண்டுசெல்லும் பொழுது பாலையாகிய வழியிடத்தும்; தலை
 மகனுக்குப் போகுந்துமாறு சொற்களைச் சொல்வி உடன்
 அமூத்துப் போகுமீடத்தும்; அவ்வது தலைவிடை வீட்டுப்
 போகும் போழுதும்; தலைவனும் தலைவிடும் உடன்போக்குப்
 போய்க் கொண்டிருக்கும்பொழுது தலைமகளின் பெற்றேர்கள்
 வாது தலைமகனை மீட்டுக்கொண்டு செல்வுழி வருத்தம் உறுகின்ற
 இயைபுடன் கூறிய அவர் சிகழ்வுழியும், தலைமகன் கூறுவான்.

நாளது சின்மையும் இளமையது அருமையும்
 தாளாண் பக்ககழும் தகுதியது அமைதியும்
 இன்மையது இனிவும் உடைமையது உயர்ச்சியும்
 அன்பினது அகஸ்தமும் அகற்றியது அருமையும்
 ஓன்றுப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்...

யாக்கை அழியக்கூடியது என்றும் கருத்தை
 வீடத்தும்; பேறுதற்கரீப் இளமை சிலையானதல்ல
 கருத்தை உணராதவிடத்தும்; முயற்சியால் வருகின்ற
 பத்தை என்னிப் பராதவிடத்தும்; பொருள்மேல் பேராசை
 கூடாது என்றும் கருத்தை சினையாதவிடத்தும்; இல்லாகைய
 மான் ஏற்படுகின்ற இழிவினை என்னிப்பராத வீடத்தும்;
 பொருந்தையார்க்கு வேண்டிய அமைவு இல்லாதவிடத்தும்;
 சிறந்தாரிடத்து அன்பு சேலுற்றாவிடத்தும்; பிரிவீன் அரு
 மையை சினையாவிடத்தும்; தலைமகன் மாட்டுக் (மேலனவாய்)
 கூற்று சிகழும்.

வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
 ஊதியம் கருதிய ஒருதிறத் தானும்
 புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும்
 தூதுதுடை பிட்ட வகையி னானும்
 ஆதித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
 மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
 தோன்றல் சான்ற மாற்றேர் மேன்மையும்

பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனெடு விரும்பிய விணித்திற வகையினும்
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
பரத்தையின் அகந்சியிற் பிரிங்டோன் குறுகி
இடத்தலும் தெளித்தலும் என்கிரு வகையோடு
உரைத்திற நாட்டம் கிழவோன் மேன.

990

ஒதற் (கல்வி பயிறல்) பிரிவிடத்தும்; படைக்கலம் பயிறல்
சிற்பங் கற்றல் பூதவீயவிடத்தும்; அறக்காவல் காரணமாகப்
பிரியுமிடத்தும்; பிரிவால் வரும் புகழும், பிரீயாமையான் வரும்
குற்றழும் கூறித் தலைமகனைத் தான் வரும்வரையிலும் ஆற்றி
யிருக்குமாறு கூறுகின்றவிடத்தும்; முரண்பட்ட அரசர் இரு
ஏரையும் பகைக்கி உறவுவளர்த்தற் பொருட்டுத் தாதாகச்
செல்துமிடத்தும்; தனக்கு வேண்டிய அரசர்களுக்கு உதவி
யாகச் செல்லும் பிரிவிடத்தும்; தன்வலி, வீணைவலி
ஆகிய ஏன்றையும் ஆராயுமிடத்தும்; பகைவர் தமிழை வளைத்துக்
கொண்ட அரிய விடத்தும்; மிருகையை உடைய பகைவரது
உடைக்கோய என்று மிடுத்துடி; பாசறையிடத்துத் தலைமகன்
தலையையாகக் கூறுமிடுத்தும்; போன்ற வீணைமுடிந்த
நடவடிக்கையைப் பாகவடம் விருப்பார் பொருக்கிய வீணையின் தீறப்
கரையைக் கூறுமிடத்தும்; கோடிய வீலங்குகளை

— தலைமகன் பாட்டு (மெனவரப்) கூற்று கீகழும்.

(எ-ஏ) “பொட்டெயிலாம் ஏற்றத் தவறு தலைப்பேப்து,
யக்கோடு கண்டாய் மீழுத்தேன் அருள்ளுனி”

என தீருங்கு கூறுதல் காரணக; பிறவும் வந்துறிக்காணக.

எஞ்சியோர் கூற்று

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே.

991

இதுவரையிலும் நற்றுப், செவிலி, கண்டோர், தோழி,
தலைமகன் ஆகியோர் கூற்று கீகழுமிடம் கூறினார். கூருதொழிந்த
தலைவை, பாங்கன், பார்ப்பார், பாணர், கூத்தர், உழையோர்
முதலியோரின் கூற்று கீகழும் இடங்களை, இங்நாற்பாவால்
அடக்கிக் காணக என்பதாம்.

தலைமகன் கூற்று கீகழும் இடம்:—தலைமகன் பிரீய விரும்பும்
தலைமகனின் எண்ணம் அறிந்து கூறுதலும்; பிரிவைத் தெளிவாக
உறிந்து கூறுதலுட; பிரீயப்போகிறுன் என்பதை உணர்த்திய

தோழியிடத்தக் கூறுதலும்; தானும் தலைவனுடன் போக வேண்டுமென்று கூறுதலும்; போகும் இடைவழியில் தன் தோழிச்சூக்குச் சொல்லியனுப்புமிடத்தும்; தன்னை மீட்டற்குக் கூற உறவிசைகள் வந்தவிடத்தக் கூறுதலும்; சென்று திரும்பவருங்கால் தோழியர்களுக்குக் கூறுமாறு சொல்லுமிடத்தும்; பிரிவினைப் போருதலிடத்தும்; ஆற்றுவேள் என்ற கூறு மீட்டத்தும்; தெவ்வத்தை வழிபடுவேங்காலத்தும்; பஞ்சம் உணர்ந்த வழிக் கூறுதலும்; பிரிவிசைகள் வந்புத்தித் தெவிவிச்சுகும் தோழியின் சோச்சுக்கு உண்படாது உள்மழுங்கு கூறுதலும் முதலாயின.

ஙிகழ்ந்தது நினைத்தல்

ஙிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்.

992

முன்பு தலைவரிடத்து கீழ்ந்ததோர் கீழ்ச்சி, பின்பு தலைவரினினைத்தற்குடி; முன்பு தலைவரிடத்து கீழ்ச்சதோர் கீழ்ச்சிகி மீன்ப தலைவர் நினைத்தற்கும் கீழித்தமாயி. (எ-ட) ‘அற்யாய் வாழுதோழி யிருந்த’ (அகம்-வி, எப்பது தலைவன்கள் நிகழ்ந்தது நினைத்து தோழிக்குக் கூறியது; பிறவும் வரும்வழிக் காணக.

ஙிகழ்ந்தது கூறி நினைத்தல்

ஙிகழ்ந்தது கூறி நினையலும் திரியாயே.

993

முன்பு கீழ்ந்த கீழ்ச்சிகி ஒன்றனைக் கூறுப், போகாது ஒழி தலும் (இருத்தலும்) பாலைத்தினையாம்.

பொருள் வீரவி வருதல்

மரபுங்கௌ தீரியா மாட்சிய தூளி
வீரவும் பொருளும் வீரவும் என்ப.

994

தொன்மையாக வழிச்சிவருகின்ற, மாறுபடாத மாட்சைம் யடையவாகிய வீரவுவத்தோரைய் பொருள்கள், வீரவிவரப் பெறும் என்பதாம். அஃதாவது பாலைத்தினைக்குரிய பசுனறப் புலம்பல், வீணைமுடிந்த வீட்டத்துக் கேள்ப்பாகக்குக் கார்ப்பரேஷன்களுடைய கூறும் முகவிய முல்லைக்குரிய முதற் பொருளும் கருப்பொருளும் வீரவுதலாம்.

உள்ளுறையும் உவமமும்

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் நீண்ணுணர் வகையே.

995

உள்ளுறை உவமம், ஏனைய உவமம் என்றும் இரண்டு நல்லும் கூட உணரவாம்; அதனினால் உணரும் வகை தப்பாதாகும்.

உள்ளுறை

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை விலம்எனக் கொள்ளும் எனப் குறிதுவிங் தோரே. 996

உள்ளுறையீட் பொருளாவது, கருப்பொருளில் ஒன்றுகிய தெய்வம் நீங்காக, ஏனைய பொருளை இடமாகக் கொண்டு வருமென்று சொல்லுவார், இலக்கணம் வல்லவார்.

உள்ளுறை உவமம்

உள்ளுறுத்து கிதனேடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உயரப்படே உள்ளுறை உவமம். 997

உள்ளடக்கிக் கூறப்பட்டகருப்பொருள், கறுபீப் பொருள் இதனேடு ஒன்றுபட்டு (ஒத்து முடிக என்று என்னடக்கிக் கூறுவதே உள்ளுறை உடமாகி, என்ன, விளை, பயன் மெய், உடுப்பி, திருப்புக்குறையுடைய உடமைப்பொல்லாமல், பொருளால் உவமமாக டீப் வாசத்தைப் பிடித்து என்க).

(எ-டி) “வேறு இரண்டு இரகச்சக்ருப்பு மேய்க்கத்தோர் காவிக் குறைபடுத்து வேட்டுங் குறுகும்-நிறைமது சீசர்ஸ் து உண்டாடுத் தன்முகங்குத் தெவ்வி உடையதோர்.
வன்றாலோரை பிரிக்க வண்டு.

கீதான், வஸ்ரூபாவர் கூடவர் எனக் கூறுதலான், உவமாகி பாடும் பேர்கள் தோக்குமுகயின் உள்ளுறை உவமம்.

ஏனை உவமம்

ஏனை உவமம் தானுணர் வகைத்தே. 998

உள்ளுறைச்சதுக்கித் தலைமுகம், வண்ணம், வடிவு, பயன், தொழில் குக்கி குக்கான்கிறுன் ஒன்றால் உவரிக்கப்படும் போருளை போருத் தலைவதாம். (எ-தி) ‘பயனம் பொலும் வாய் என்பது, வண்ணம் பற்றி உடமையாக வாத் தொருளினது தன்மையைக் காட்டியறு; பறவும் வகும்வழிக்காண்க

கைக்கிளை இலக்கணம்

காமஞ் சாலா தினங்கை யோள்வயின்

ஏமஞ் சாலா தினுமேபை எய்தி

நன்மையும் தீழையும் என்றிரு திறத்தான்

தன்னெனும் துவ வளாடும் தருக்கிய புணர்த்துக்

சொல்லதீர் பெருஅன் சொல்லி இன்புறால்

புலவித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.

999

காம உணர்ச்சி தோன்றுக இளையவளிடத்துப் பாதுகாவல்
இல்லைபார்ப்பதீந் துண்பமுற்றுப், புகழ்க்கும் பறித்தலும் ஆசிய
இருக்கிறதில்லை, தங்கந் தம் அவருட்கும் ஒப்புமூடியாடியன
வற்றைத் தேவை, அவளிடமிருஞ்சு செராற்கொண்டுபட்டு, தானே
சொல்லி இஸ்பமாடதல், பொருங்தித்தோன்றும் கைக்கிளாக்
குற்பு ஆற்று.

பெருந்தினை இலக்கணம்

ஏறிய மட்டத்திறம் இளைமை தீர்த்திறம்
தேறுதல ஒத்திந்த காமத்து விதுதிறம்
மிகக் காமத்து விடலொடு செந்தகிறுக்
செப்பிய நாளாதும் பெருக்கிணைக் குபிபே. 1000

தலைமக்குங்கே உயிர் மட்டை வித்தும், இளைமை கீஷ்க
முதலை சியுந்த காவத்தும் ஆசை கவிரார்ய்த் தம் முள் கூடி
இனப்பட்ட துய்தத்தும், தெளிவித்தற்காரிய நிலையில் காமத்தின்கண்
மிகுக்கீப்பட்டு நிற்றதும், ஜூக்கீணைய ஒத்த காமத்தின்
மாறுபட்டு வரும் நிகழ்ச்சியும், பெருங்தினை எனப்படும்.

முன்னைய நான்கும்

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. 1001

மேற்கூறிய, ஏறிய மட்ட ரீதி முதலியகான்குக்கும் முக்கிய
ஏரான, ஏருமடற்றிறம், இளைமை தீராத்தீறம், தேவுதல்
இழுந்த காமத்து மிகாத்தீறம், மிகக் காமக்கண் மாருங்கத்தீறம்
ஆசிய நான்கும், பெருங்தினைக்கு மூன்றுவிழிய, கைக்கிளாக்கு
உய்வாம்.

ஏருமடற்றிறம் என்பது வெளிப்படையாக இரங்கு விற்றல்.
இளைமை தீராத தீறமாவது தலைவியின் அழகினைச் சிறப்பித்துக்
கூறுதல். தேவுதலேயிருந்த காமத்து மிகாத் தீறமாவது
போருங்காவீட்டது இரங்கி நிற்றல். மிகக் காமக்கண் மாருங்கத்
தீறமாவது, தன்னுடைய எல்லைக்கட்டு விழுப்பினைக் கூறுதல்.

அகப்பொருள் கூறற்குப் பாவகை

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற டுலனெனிறி வழக்கம்
கவியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உயிய காகும் என்மனூர் புலவர்.

நாடக வழக்கிடக்கும், உலகியல் வழக்கிடக்கும் உள்ள
அகப்பொருள் கூறற்குப் பாவகை கைக்கிளா முதலாகப்
பெருந்தினை இறுதியாக அமைத்துக் கூறுபவைகளைக், கவி,

பரீபாடல் என்னும் இரண்டு பாவாலும் கூறுதல் சிறப்புடைத்து என்று சொல்லுவர் புவவர்.

சுட்டி உரையார்

மக்கள் நுதலிய அகன்றுங் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறு அர்.

1003

மக்களின் அகவொடுக்கத்தை வரையறுத்து உனர்த்தும் அகப்பொருள் வீளக்கம், ஒருக்கிணையிடத்தும் கூறப்படும் புனர்தல் முதலிய ஒழுக்கத்தில் தலைப்பட்டாரைப் போதுப் பெயரான் கூறுதல்றிச், சிறப்பாக ஒருவர் பெயரையும் அமைத்துக் கூறுதல் என்பது கிடையாது.

பீவர்

புறத்திணை மருங்கிள் பொருங்கிள் அல்லது

அகத்திணை மருங்கிள் அளங்கல் இலவே.

1004

ஒவரீன் பொறைச் சுட்டிக்கூறுதல் புறத்திணை இடத்து வரப்பெறுக; அகத் தீணாயிடந்து யான்றும் வரப்பெறுது என்பதா?

2. புறத்தினை இயல்

[புறப்போகுவது வெள்ளார் உணர்த்துவது]

வெட்சிக்கு டீமுங் தூராதும்

அகத்தினை மருங்கின் திரிசுதப உணர்க்கோர்
புறத்தினை ஜில்க்கவனாம் திறப்பிடக் கிளப்பின்
வெட்சி தானே குத்தும்பழு புறனோ
உட்டுவரத்த் தானாலும் காரேழு துறைத்தே.

1005

அகத்தினை இவக்கவாத்தைச் செவர்வாக உணர்க்கோர்,
புறத்தினை இவக்கணத்தைச் சிறப்பாடு உணர்த்துக்கால்,
'வெட்சி' என்றும் புறத்தினை குத்துச் சென்றும் அகத்தினைப்
புறஞக அமையும்; அதை பகையார்கள் அஞ்சமாறு தோன்றும்
பதினால்கு துறைகளை உடையது எஃபார்.

வெட்சித்தினை யாது?

வேந்துவிடு முன் கூர் வேற்றுப்புலக் களவின்
ஆதங்கு ஒப்பல் மேவற்று ஆகும்.

1006

வெட்சித்தினை என்பது, பகையரசர்கள் (மக்க ஞக்குப்
பகையாவார்) மீது பகையெடுத்துச் செல்லுதற்கு முன்னு
வேயே, அரசனின் ஆணைப்படி, அங்காட்டுப் பக்கட்டங்களை
விரர்கள் சென்று, அங்கள் அறிமாதபடி ஒட்டிக்கொண்டு வந்து
பாதுகாத்தல் என்பதாக.

வெட்சித்தினைக்கு உரிய பகுதி துறைகள்

படையியல்கு அரவம் பாக்கத்து வரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேயப்படுத்
ஒற்றின் ஆகிய புறத்துகிற பூற்றிய
ஊர்கொலை தூகோள் பூசல் மாந்தே
கோயின்டு உட்டத்து தூவல்லூழித் தோற்றும்
தங்குகிறோ பாத்து உண்டாட்டுக் கொடையென
உங்க காரேழு கைசயிற்று ஆகும்.

1007

பக்கட்டங்களைக் கவர்ததுக்கு எழுகின்ற படையின்
பேரோலி; செல்லுங்கால் வேற்றியை விரும்பிப் பக்கத்து கீழ்

கின்ற நற்சொல்லிக் கேட்டல்; பக்கத்துள்ளார்கள் அறியா வள்ளும் செல்லுகல்; பகை வேங்கர்கள் அறிபாதபடி ஒழிமர் கவால் அழித்து சூதன்; அறிக்கு கொண்டபீன் பகை ஹேர் சீர் பக்கந்திடக்குத் தென்று தங்குகல்; தங்கிப் பின்னர் பக்கத்து ஜூர்களை அழித்தல்; பக்ககூட்டங்களைக் கஷ்டல்; கவர்க்கு வருங்காய் மங்கு ஏற்பிப்போருடன் போரிட்டு வென்று மீறுதல்; பக்ககூட்டங்கள் வருத்தார்; மெதுவாக ஒட்டி வருகல்; வீரர்களின் கூறுகளிர்கள் கவலையுடன் சின்றவிடத்து வந்து சேசர்தம்; பக்ககூட்டங்களைத் தம் ஊரிடக்குத் தொண்டு வந்து அடைத்தல்; பிறகு எவ்வொரும் அப் பக்ககளைப் பங்கிட்டுக் கொண்டுதல்; வெந்தியின் மக்கள் மக்கள் வால் மது அருந்தித் திடுத்தல்; பசுவினை நீரங்கு நிற்பார்க்குக் கொடையாகக் கொடுத்தல் ஆசியவாரம்.

மறங்கடைக் கூட்டிய குடிவிலை சீரந்த
கொற்றலை விடுவதும் அத்திணைப் புறனே.

1008

மறங்கேராதினின் பயனை ஏற்க நடவடிக்கை பெருமையைக் கூறுதலுடைய சீர்ப்புப் பொருக்கிய வீரமகளின் தன்மையை எடுத்துக் கூறுதலுடைய ஆசிடவையும் குறிஞ்சிக்குப் புறலுகிய வெட்டுத்திணைப்பாட்.

கரங்கைத்த திணைக்கு உரிய துறைகள்

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அபர்க்க காக்தநுட் உறுப்பக
வேங்கடை தேவிதல் வேண்ட ரங்குடுகழப்
போக்கை வேறுபே தூா கை வரும்
மாப்பருந் தடலையர் மலிங்த தூா
வாடா வள்ளி வயவர் ஏத்திய
இடாக் கழுவிலு உடப்பட ஒடா
உடல்வேநகு அடுக்கிய உண்ண விலையும்
மாபோன் மேய மன்னப்பருஞ் சிறப்பின
நாவா விழுப்புகழப் பூலை விலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபிப்பர்க்குத் தகுதலும்
சீகாஸல் வெநதன் சிறப்பெடுத்து உரைத்தலும்
தலைத்தாள் கெந்து மொழி தண்ணுடி புணர்த்தலும்
மணவகுரி மரவினது கரகநத அஜறியும்
யகுதாரா தாங்கல வாள்வாய்ந்துக் கஷ்டத்தெலன்று
இருவகைப் பட்ட ஏன்ன விலையும்
வாளமணித்து எழுத்தோனை மக்குத்துப்பறை தூங்க
நாடவற்கு அருளாய் யினை மாட்டும்
காட்சி கலகோள் நீர்ப்படை நடுதல
சீர்த்த மரழில் பெரும்படை வாழ்த்தெலன்று

இருமூன்று மரபிற் கல்லிலாடு புணரச்
கொல்லப் பட்ட எழுமூன்று திறைத்தே.

1009

கடவுசுக்குச் செய்யும் கடனமகளை அறியும் சிறப்பீணயும் உயிரிக்கொலை செய்யமாறு கூறுகின்ற சொடிய வாயினையும் நடைய வேளன், காங்கரி மாலையனின்து, தெய்வமேறி ஆடுகின்ற காந்தலும்; மிகச் பக்கமிழையுடைய அரசன், பகவார்க்குக்கும் தன் பகடக்குத் தேவுபாடு கானா வேண்டி அடையாளமாக அவர்க்கத் தூநித் து புகழையுடைய பணம் பூ, வேப்பம் பூ, அச்சிப்பூ அதிகமாய்த்; வாடுகின்ற கொடியவ்வாத வள்ளி வேண்டும் கூத்துப் பேரர்களால் புகழப்பட்ட கெடாத வீரர்க்கமல் சூலை; புறங்காட்டி டாது வெகுஞ்சு கீழ்தும் பக்கமன்னா எது என்றாத்தை உண்மார்த்தோடு போருக்கிக் கார்வின்ற உண்ண விலையும்; கிருமாது நடை காந்தற் புகழையும், ஏனுனர்க்கும் வரியாப் போருக்கி பெரிய தலையைக் குறையாத படைத்தல் அழித்தல் என்னும் புகழையும், அரசர் தொழிலுக்கு உண்மையாகக் கூறப்படும் பூணவ விலையும்; அரிய போர்க்கண் பகவரைப் புறங்காட்டி ஒடச் செய்தலும்; வெட்சியார் கவர்த்துகொள்ற பக்கக்டைங்களை மீட்டலும்; சிறப்புப் போருக்கிய அரசனாத மேம்பாடாட எடுத்துக் கூறுதலும்; தன்னிடத்துவன் போர்த்தொழுவின் மூயற்சிமாலே வஞ்சின மோத்துக்கூடுத் தல்துடர் கூட்டுத் கூறுதலும்; தல்வெல் வருகின்ற கொடிப்படையை எதிர்த்த ரீற்றல், தன்றுநாடைய வாள்வன்கையால் பகவரையும் வீழ்க்கித்த தானும் வீழ்ந்து படுவது, தூகிய இரண்டு பாகுபாடுடைய போரில், மறவர்கள் தாலே பேசுவதும் அஞ்சாயையும்; வாட்போரால் பகவரை வேன்று மேம்பட்ட அரசனங்குமரைனா அங்காட்டு மக்கள் பாராட்டி, அவனுக்கு பறை முதலை ஒவிக்கருவிகள் முழுங்க அரசு கொடுத்து, அப் பீன்ஜைப் பருவத்தோலைக் கொண்டாடிய ஆட்டமூம்; போர்க்களத்து இயங்துபட்ட வீரர்களின் நினைவுக் குரியாகக் கல் நிறுத்தற் போருடுக்கல்லைப் பார்த்தலும்; கண்ட கல்லை எடுத்துக் கொண்டாடுவதும்; கொரார்க்காந்த கல்லை நீரினால் கழுவத் துறைமையைப்படுத்தலும்; பிர்ராச் சுக்கல்லைன் ஒரிடத்து எடுதலும்; கட்டப்பின் கோயிலாக எழுப்பி, அதில் அவன் பீடு களைத் தீட்டி, அக்கஸ்ஸிற்குப் பெருஞ் சிறப்புக்களைச் செய்தலும்; பீன்ஜை நடப்பட்ட கல்லைனைப் பேசுவதுமாகக் கொழுத்துதலும்; பூவிப, இருபத் தோறு துணையும் கரங்கத்தைக்கு உரிய துறைகளாம்.

வஞ்சித்தினை இலக்கணம்

வஞ்சி தானே மூல்லையது புறனே
எஞ்சா மன்னக்கை வேந்தினை வேந்தன்

அட்சநாற்ற தலைச்சென்று அடல்தறித் தன்றே. 1010

‘வஞ்சி’ என்றும் புதந்தினை, மூல்கீல என்றும் அகந்ததினைக் கும்பாக்குதய். குழாயாத மன்னுக்கையினுலே மிக்கு விளங்கும் அரநாயன், மாலேரூத சுரசன் சென்று, அஞ்சம்படியான போர்ச்சுதலை கந்திமதி இது.

வஞ்சத் தினையிலுள்ள துறைகள்

இயங்குபட்ட அரங்கம் எரிபுரங்கு எ...ல்
வயங்கல் எப்போலே நூற்றும் யானும்
கொடித்தெல் எய்திவருகொட்டலை யானும்
அடித்தூர்க்கு அட்ட கொற்றந் தானும்
ஸராயம் பேற்ற வீராடியானி யானும்
பொருளின்று உய்த்தும் யானும்
வட்டாரம் பொருளை எ...ல் எ...ல்
ஏ...ல் எ...ல் எ...ல் எ...ல் எ...ல்

குச்சுக் குறிப்புகள் பொற்ற யள்ளும்
அட்சநாற்ற தலைச்சென் கதிருகியோடு தொகைகிக்
கழிவுபோது நூலைச் சூன்றே.

1011

பகவருது காட்டுடைத்
கி எ...ல் பகட்டாலீன் பேரு
நூல்கள் நன்றாக தூக்குதம்
பி. பகாவரி பக்கரயும்
போதும் சீம்பெய்திப்
போதும், பிழரால் புகழும்
பட்டால் எ...ல் பட்டால் எங்குனுது தன்
பகட்டால் வயப் பத்தியும்; தன்னைக்
கேள்வ பகட்டால் எ...ல் வந்த முடிமாலை ஒடிசு
வட்டால், விளைக்கு எ...ல் பகட்டால் ஒடுக்குத்தும் கந்தாளன் கின்று
தட்சுத்தூர் போதும் எ...ல் இதுவரை என்று பகைவரை
எதிர்க்கும்; மீது வீரன் வீரனால் பகட்டால் தன் வீரர்க்
வோடு திருக்கு கங்காநாக்குரு அண்டத்தூர் தானும் உண்டதும்;
வென்றோட்டத்து உண்வதாகவே விளங்குமும்; தொற்றிருக்கிடத்து
குள்ளத்தைக் குத்துவதும்; குத்துக்கலைச் செய்யாத
பேற்றுக்கொண்டியின் வகையாகவை பகவரி நாடு அழிதலுக்கு
வருத்தப்பட்டு விளக்கிக்கூறும் வர்ணப் பாட்டும்; வெந்தியும்
தேரல்வியும் கங்கடாரர்கள், நட்பகடையாளர்கள் போர்செய்த
காலத்துப், பகைவரால் சுவயப்பட்ட அம்பு வேல் முதலியக

பட்டு அழிக்கவர்களைத், தாம் கோரில் சென்று பொகுள் கொடுத் துடி விருவியர் தழுவிக் கொள்ளுதலும்; ஆகிய மிகப் பெருஞ் சிஹப்பினோடு சூட்டுவதையும் நுகர்ந்த பந்திஸ்முன்றும் வஞ்சித் தாக்குத் தீவிரவாய்ம்.

உழினஞ்சுத் திலை

உழினஞ்சானே மஞ்சத்துப் புறனே
அழுதாகல் அரணம் முற்றறும் கோட்டலும்
அணிவெதி மரமிற்று தூகும் என்ப.

1012

‘உழினஞ்’ என்று புறக்கிணை, மஞ்சத் தீவிரம் அகந்தினாக்கத் தப் புறத்துடி, அது, முழுவதைச் சுரூப்பையெழுடைய பகவர்கள் மத்தியை காப்பதற்குதலும், அழித்தழுமாகிய வழக்கினை இலக்கணமாக உடையது.

அதுவே தானும் ஜிருநால் வகைத்தே

1013

அந்த உழினஞ்சுத்தினான் எட்டுத் துறைகளை உடையது.

உழினஞ்சின் துறைகள்

கொள்ளார் தேவங் குறித்த கொற்றலும்
உள்ளியலு ஒடிக்கும் வேஷ்தனது சிறப்பும்
தொல்ள விற்று இவர்தலும் தோலது பெருக்கலும்
அகத்தோன் செலவழும் அன்றி முரணிய
புதத்தோன் அணங்கிய பக்கழும் திறற்பட
ஒருதான் மண்டிய குறுமையும் உடன்னேர்
வருப்பை பேணுர் ஆரெயில் உளப்படச்

சொல்லப் பட்ட நாவிரு வகைத்தே.

1014

தன்னை அரசனென்று ஏற்றுக்கொள்ளாதாரும் தன் ஆணையில் கிர்வாதாரகுமாகிய பகவரது சாட்டைச் சூரித்த வெற்றியம்; சீலைத்தவற்றை முடித்துக்காட்டும் அரசனது மேன்மையும்; பகவரது பாழமையான மதிலின்மீது ஏறிப் பரந்து சிற்றலும்; அங்கனம் மதில்மேல் கீன்றவுடன் பகவரால் ஏறியப்படுகின்ற அம்பு முதலியவற்றைத் தடுக்கல்குரிய கிடேது, கேடையும் முடிலைய பண்டக்கருவிகளின் மிதுதீயம்; மதிலின் உட்புறந்தெ உள்ள அரசன்று செல்லவிமிகுக்கீடும்; மதிலைத் திருப்போர் போர் புறந்தெ உள்ளவணைத் தன் செல்வமிகுதியானன்றிப் போர்க்கோர்ந்தாள் வருத்தியகைச் சுற்றும்; மதிலின் உள்ளே இருக்கவன், தன் மதில் அழியக்கொடாங்கியவிடத்துப் புறத்தே (கெள்ளியே) உள்ளவற்றுடன் போர் செய்யும் சிறுமையும்; மதிலின் வெளியே உள்ளவன், உள்ளே உள்ளவன்மேல் வந்த வீடத்து, அவன், பகங்கிணப் பொருட்புத்தாது, அகத்தோன்

இகந்திருத்தம்து ஏதுவாகிய மதிலாகிய அரண் உளப்பட; ச. நிலகுத்தினாக் துறைகள் எட்டு வகையினாவாம்.

குடையும் வானும் நாள்கோள் அன்றி
மகையமை ஏணிமிகை மயக்கமுங் கடைசிக்
சுற்றார் ஒழிய வென்றுகைக் கொண்டு
முந்திய ஈதிர்வும் அன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நோச் சியும் மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நிர்க்கெரு வீழ்ந்த பாசியும் அதான்று
ஶாக்கெரு வீழ்ந்த மற்றதன் மறனும்
மதிலமிகைக் கீலர்ஸ்த மேலோர் பக்கமும்
தூக்கமதிற் குடுமிகொண்ட மண்ணும் மங்கலமும்
வென்ற வரளின் மண் இனுடு ஒன்றத
தொகைகிலை என்னுக் தூறையியாடு தொகைகி
வகைநாள் மூன்றே தூறையியா மொழிப. 1015

தா சாட்டு மகையுக் காத்துப்பொருட்டேக் குடையினை
உருவிலை புறப்படச் செய்தனர்திப், பகைவரது கெட்டினைக்
கடுதி, வாஸ்யும் சன்னிலை புறப்படச் செய்தனும்; மகைன்
மிதி கள்து பொருக்குமாறு அமைத்த ஏணியின்மீது ஏது சின்று,
மதில்ளை அகத்தோனும் புறத்தோனும் போர் செய்தலும்;
புறவிரோள் தான் படையைச் சீலுக்கிப் புறக்கில் போரின்றி,
ஏத்திராள் படையை வென்று புறமதிலைக் கைக்கொண்டு,
உடையிருக்கும் சாத்த வினா மூலாக்கியும்; புறமகிலைன்றி, உள்
ஏற்றிடக்கூடும் புறத்தோனும் காட்டிகொள்ளப்பட்ட அகத்தோன்
விரும்பின மரிசிகாலருடு; அகத்தோனுல் காத்து சின்ற இடை
மதிலைப், மகைன், அட்மதைன் புறத்திருக்கோன் விரும்பிக்
கைக்கொண்ட புறுமையும்; மதிலைக்கொண்ட புறத்தோனும்
மதிலைக்காத்த அகத்தோனும், அகழியின் இருக்கர மதிலிலும்
நிச்சுடுகொண்டு, ரினிக்கன் பாசிபோல் கிடங்கினிடத்துப்
போர்ட்ட பாசியும்; அவ்வகறிடின் போரேயன்றி, ஊரின்
நடுவே நடைபெறும் போரின் விரும்பிய பாசி மறனும்;
ஜாரின் நடுவன் அமைத்த மதிலும், புறத்தே அமைத்த மதிலு
மன்றிக், கோயினின் மதிலின்மேல் ஏற்கன்று, போர் செய்தற்குப்
பரந்து சென்றேன் கூறுபாடும்; அங்கும் போரிட்ட மதி
விடத்து, ஒருவனை ஒருவன் கொன்று, அவன் முடிக்கலம்
முதல்யன கொன்று, இறக்குப்பட்டவன் பெறாலேபே முடி
புலைந்து சீராடும் மக்கலமும்; இருபெரு வேந்தருள்ளும்,
வென்றவன் வாளனை வெற்றத் திருவின்மேல் விறுத்தி சீராட்டு
தலும்; வாருக்கு சீராட்டிய பின்னர், வென்றவன் படைகட்ட
கேல்லாம் சீறப்புச் செய்தறபொருட்டு, ஒருங்கு வருகெனத்

செதாநுக்கல் என்றும் துறைபுடன்; உழிக்கு பன்னிரண் டு துறை கஜாக் என்று சூறவர் புலவர்கள்.

தும்பைத் திணை

தும்பை தானே கெய்தலது புறனே
மைக்குபொரு எாக வந்த வேங்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற்று என்ப.

1016

தும்பை என்றும் புறத்திணை, செப்தல் என்றும் அந்தனைக்குப் புறநிதி. அது, தன்றுமையை பெருமாகக் கொண்டு வந்த அரசனை எதிர்த்தி, அவனுடைய வலியினா அறித்த சிறப்பு எடுத்தது.

களையும் வேலும் துணையுடு மொய்த்தலிற்
சென்ற உயிரின் நின்ற யாக்கக
இருநிலக் தீண்டா அருகிலை வகையோடு
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே.

1017

பகவவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பார்மிக்கதால் கூபிர்போகிய மறவனின் டடலானது, தனது மறப்பன்றில் பூமியின்கண் வீந்தபடாது, அட்டையானது (கீஸாற் சாதி) தனது உடல் இரண்டு கூறுபட்ட விடத்துட் தீயக்குப்பாற போல நீற்றுக்காண்டு ஆடியது என்றும் சீடப்புப் பொருந்தீய, ஒப்பற்ற இலக்கணத்தை யுடையதும் தும்பைத் திணைபாகும்.

தும்பைத் திணையின் துறைகள்

தானை யானை குத்திரை என்ற
நோனூர் உட்குல் மூவகை நிலையும்
வேல்யிகு வேங்தனை மொய்த்தவழி ஒருவன்
தான்மீண்டு எறிந்த தார்னிலை அன்றியும்
இருவர் தலைவர் தடுதிப் பக்கழும்
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்
கூழை தாங்கிய பெருமையும் பகடயறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும்
கள்ளிறநித்து எதிர்க்கோர் பாடுங் கனிற்கிருடு
பட்ட வேங்தனை அட்ட வேங்தன்
வாளோர் ஆடும் அப்பையும் வாள்வாய்த்து
இருபெரு வேங்தர் தாழுஞ் சுற்றமும்
ஒருவரும் ஓழியாத் தொகைக்கிலைக் கண்ணும்
செருவகத்து இறைவன் வீழ்வறச சினை
ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும்

பல்பட்ட ஒருவர்க்கு உடைதலின் மற்றவன் கிள்ளார் வீசிய காழிலூடே உளப்படம்

பாலித் தோன்டும் பாலிகு தூகாத்தே.

100

பண்ணார் எக்ஸ்பிளெனர்: மாண்புமாட யான்ப்பண்ட
குதிரைப்பண்ட என்றும் குறிப்புகளுமில் நினைவுமும்; வேறு
போலில் மிக்குதின்த மர்க்கீப், பகங்கார் பலர் வளைத்துக்
கொண்ட விடங்கு, சர்க்கார்க்குத் தீண்டியாவான் ஒருவன்
விரைவித்துக்கொண்டு பலாயிப்பிலீடு வேல்களை விசியெற்றித் தார்
(முயல்ம் படையாளர்கள்) நினைவும்; இப்பக்கத்தைச் தலைவர்களும்
தார்கள் போரிட்டு இறங்கி படித்தும்; சிதறுண்ட படையீ
ஆள்ளார்கள் ஒருங்க, தன் பகங்கப் படைக்காரர்களின் மூன்றார்கள்
தான் ஒருவனினாக நிற்க எதிர்நிதி கிளைவுமும்; கையிழுவின் எ
படைக்கருவிகள் தின்தவிடத்து, பெம்பிதுவேயே போர்
செய் வெற்றியெடுத்தும்; பார்வீன்மீது வருகின்ற
பண்ணார் ஏதிர்நிதி, கூடாக போர்வீன் கொண்டு, அவனுடன்
கூடிய பண்டுகள் படையீடு; அங்காம் களிற்றுநன்

வினாக்கள் | பதினாற்

வாய்க் கூடே பாலையது குறைவே
தானிற் சீகாள்களத் தாத்துக்கு காற்றுதூப்
பாதுபட விதுவில் பழுத்துறை என்ப.

1019

உருவை வர்த்தி பூத்திரீயன், பாலை சங்கம் அக்டோபரிலிருப்பு புத்தகம். அது குறிப்பிட்டது தோல் நகைப் படியைத் தந்தம் கூறியார்களே (இயல்வெப்பி), மற்றவர்களும் பேருபாடு உண்டான் மாசு முத்தியப்பொழுதில் என்று சொல்லுவர் புலவர்.

வாகையின் பாலுபாரிகள்

துறவுகளைப் படிட்ட பார்ப்பனைப் பக்கங்கள்
ஐயெலக மரபின் அரசர் பக்கங்கள்
திருமூன்று மட்டுமின் ஏனோர் பக்கங்கள்
மறுவீல் செய்தி ஐவுகைக் காலங்கள்

கேறியின் ஆட்டிய அவிவன் நேயறும்
நாலிக வழக்கில் தாபதப் பக்கழும்
பாஸ்ரி சூரியில் பொருளார் கண்ணும்
ஆண்டில் காகபோடு ஆங்கெழு வகையில்
தோகையிலோ பேற்று எனமனூர் புலவர்

1020

ஒரு, ஏதுவிருட்டி, வெட்டரி, வெட்டிக்கல், சுறல், ஏற்றல்
என்று சுற்றிடுவீர அஷ்வரை பக்கழும்; ஒத்தும், வேட்ட
மும், பட்ட வழங்குதலும், ஒலி சாந்தத்தும் ஆயிய
கமிக் குடை, அரசுக் பக்கழும்; கற்றல், வேள்வி
சேத்தல், கோடிச்சுரி உழவுக்கிராய்ல் புரிதல், வாணிபம்
செப்பல், சீடு (பாக்கி) வளர்த்துக் காத்தல் சூவிய ஆறு
பகுதியெடுக்கல், வனிகி பார்தி; முதல், மீற்குதாழில்கள்
சேத்தல், விருத்தியோட்டி பாதுகாப்பில், பிலசீகுகளை வளர்த்தல்,
வழப்போகி, போதும் சீக்கிர கல்வையை ஏற்றல் என்னும் ஆறு
பகுதியெடுக்கபை வேளாளர் பக்கழும்; குறைமந்திர செப்பல்
யுடைய மழு, பனி, வெமில் முதலை மூன்று காலத்தையும்
தீசிப்பந்தி உணரும் கணியன் பக்கழும்; சிரில் குளித்தல், தனர
யில் உற்றுதல், தோல் ஆடையாக உடுத்துக் கொள்ளுதல்,
சட்ட மூடியை வளர்க்கல், நிலை வளர்த்தல், ஊர்புறநங்களுக்
குச் செல்லாணம், காட்டி உணவினை ஸ்ட்கோடல், கடவு
எரையுடி குருவிக்கையும் வனாக்குதல் முதலை எட்டு வகை
யினையுடைய தவமேற்கொண்டாரின் பக்கழும்; பாகுபாடு
அறிந்த இலக்கணத்தினையுடைய பொருளர் (வாள் வென்றி
தோக் கேள்றி மூதவீடன) பக்கழும்; அவையன்றியும், அவை
போன்ற சொற்போர், பாட்டுப் பொட்டி, ஆட்டபோட்டி,
குதாட்டப் போர் முதலைவற்றில் வெல்லுதலும்; ஆகை, ஏழு
வகைபாலும் பேம்படுதலைகிய தொகையை வாகைத்தினா
உடையதென்று சொல்லுவர் புலவர்.

வாகைத் தினையின் துறைகள்

கூதீர் வேணின் என்றிரு பாகநைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும் கேரோர்
வென்ற மோமாக் முன்தேர்க் குரவையும்
இன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்
பெரும்பகை தாங்கும் வேவி மூனுக்
அபும்பகை தாங்கும் ஆற்ற வாலும்
புள்ளா வாற்க்கை வள்ளாண் பக்கழும்
இல்லார் நாணப் பேரியவர்க் கண்ணரிக்
கொல்லிய வகையின் ஒன்றெடு புணர்த்துத்

தொல்காப்பியம் தளவுரை

தொல்லுயிர் வழங்கிய அவிப்பவி யானும்
ஒன்னார் இடவயிற் புல்விய பாங்கினும்
பகட்டி னானும் ஆவி னானும்
தூக்காடு சிருப்பின் சான்னோர் பக்கழும்
கம்மஜீ நீத்த பாவின் கண்ணும்
எட்டுவகை தூதவிய அாவயகத் தானும்
கட்டமை ஒபுக்கத்தக் கண்ணுலைய யானும்
இடையில் வள்ளுக்காக்க கொடையீ னானும்
பிழைத் தோர்ந்த தாங்கும் காவ ஸானும்
பொருளோடு புனர்ந்த பக்கத் தானும்
அருளோடு புனர்ந்த அகாசி யானும்
காமம் நீத்த பாவி னானுமென்று
இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.

1021

காந்திப்பாசகார வேங்கிப்பாசகார ஏ னாம் இரண்டிடத்தும்,
போர்ப்பி வேங்காட ஓட்டாநாந் காக்கப் போர்வெப்ப போர்
ஏல் காக்கப்; எப்பாக்க இருப்பனாக்கை உச்சியம் தொழில்
ஏங்கி கேட்டு சூரியரோமாந் போல, அரசர் போர்க்
கன்கூரி பாக்காக்கி கேட்கோ, காக்கோன்ட போருள்
ஏங்கப்பரீரை நீத் அனிசுக் கீத்திகோப் புவவர்கள் கனவழி
ஏங்கப் பாதையும்; தொப்புகை அரசனை வென்ற அரசனுடைய
தேங்கி மூன்று ஆடுகிற்ற குருவைக் கூக்கும்; பொருக்கிய மர
முடிக் கேங்கி பிர்க்கும் கூக்கின்ற பிர்க்கேக் குரவையும்;
பொரிக்கும் பொரிக்கும் பொரிக்கும் பொரிக்கும் பொரிக்கும்;
பொரிக்கும்; பொரிக்கும்; பொரிக்கும்; பொரிக்கும்; பொரிக்கும்;
ஏங்கப்பிரத்தி பொருத்தி பகுதியும்; பகுதியும்; பகுதியும்;
பொருத்தி பொருத்தி, மூன்று சேர்க்கை உருசிலோற்றை
பொருத்தி பொருத்தி, தொக்காய்த்தாவிய தன் மீரிகரையே
ஏங்கப்பிரத்தி; பகுதியும்; பொருத்தி பொருத்தி பொருத்தி
ஏங்கப்பிரத்தி; பகுதியும்; பொருத்தி பொருத்தி வேங்காகும், ஆ (பகு)
பிரிக்கப் பாதகாக்குத் தாங்குகு ஆகிய, குற்றம் திர்க்க திறப்
பிரையுடைய காங்கோர் பகுதியும்; பிரையுன் வீரும்பாரமை
யாதிரா பகுதியும்; குடுப்பிற்பு, காங்கோர் ஒழுக்கம், வார்ஷம்,
தூம்பை, நடை கீல்க்க, அழுக்காருமை அவாவீச்சமை ஆகிய
ஏட்டுப் பருபுபட்டார்ப்படைப் பனவ (அறமன்றம்) யகழும்;
வரையறையுடன் அமைக்க ஒழுக்கப் பின்யுடைய இல்லறத்தீன்
பகுதியும்; இடையீபேபேதயின்றி மீக்க புகர்ன்னக்குடி காக்க
யும்; தன்னிடத்துப் பெறுதிசெதாகரப் பொறுத்தாருநும்
பாதகாவதும்; மெய்ப்பொருளோடு பொருக்கிய பகுதியும்;
அருஞ்சுடன் பொருக்கின துறவுப்; குசையை சீக்கிய பகுதியும்
உள்படப் பதினேட்டுத் துறைகளை உடையது வாகைத் தினை.

காஞ்சித் தினை

காஞ்சி தானை பெருங்தினைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பண்ணி யானும்
வில்லா எவகம் புல்லிய கெறித்தே.

1022

காஞ்சி என்னும் புறத்தினை, பெருங்தினை என்னும் அகத்
தினைக்கும் புறத்தும். அது, துணையாதற்கரிய சிறப்பினுல்,
பலவழிக்கும் நிலையில்லாத உலகத்தைப் பொருங்திய
நெறிக்கையுட்ட உடையது; அதைவது நிலையாகமைப் பொருளது.

(எ-ட) அறங்கவை உண்டி அமர்த்தில்லாள் ஞாட்ட
மறுகிளக கீகியுன் டாரும்—வற்றுராய்ச்
சென்றிரப்பர் ஒரிடக்கித்தீர செழூரிற செல்வமொன் ரு
உண்டாக வைக்கத்தாற் றன்று, (ஏவடி—செல்—க)
எனச் சென்றாய்ந்தீயானம் வந்தது; பிறவுங் காண்க.

காஞ்சித் தினையின் துறைகள்

மாற்றருங் கற்றம் சாற்றிய பெருமையும்
கழிந்தோர் ஓழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வருஷம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியும் மறத்தி னானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணேன
பேஸப் ஒம்பிய பேஸப் பக்கழும்
இன்ன னென்று இரங்கிய மன்னை யானும்
இன்னது யிழைபயின் இதுவா கியடி னத்
துன்னரும் சிறபயின் வஞ்சினத் தானும்
யின்னங்க மஜைவி பேஸய புண்ணேன

துன்னுதல் கடிந்த தொடாதுக் காஞ்சியும்
நீத்த கணவன் தீர்த்த வேவின்
பெயர்த்த மஜைவி வஞ்சி யானும்
நிகர்த்த மேல் வந்த வேங்த னினுடை முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா ளானும்

முக்குயும் முக்கும் சேர்த்திக் கொண்டான்
தலையாயாடு முடிந்த னிலையொடு தொகைகிழை
ஈரைங் தாகும எணப் பேரிலை
மாய்ந்த மக்ஜைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத்தானும்
தாமே எயத்திய தாங்கரும் பையுனும்
கணவனைஞுடு முடிந்த படர்ச் சீ கோக்கிச்
ங்கல்வோா செப்பிய முதானங் தலும்
நனியிது சுரத கடக் கணவனை ஜிழிங்து
தனிமகள் புலங்கிய முதுபா ணையும்

கழிக்நோர் தேளத்துக் கழிப்பார் உறீவி
 ஒழிக்நோர் புலம்பிய கையறு விலையும்
 காதலி இழுங்க தபுதார விலையும்
 காதலன் இழுங்க தாபத விலையும்
 நல்லோன் கணவனுடு னளியழல் புகீதிச்
 கொல்லிடை இட்ட மாலை விலையும்
 அரும்பெருஞ் சிறப்பில் புதல்வன் பயங்த
 தாய்தபவருங்கம் ரினப்பிபைல் விலையும்
 மலர்தலை உலகத்து மரபுகள்கு அயியப்
 பலாகெலக் செல்லாக் காடு வாழ்த்திடாடு
 விறையகுஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே. 1023

எவ்ராஜுக் தடுத்தங்கிய எமர் வருவான் என்று சொல்லப்
 பட்ட பெருப்பாஞ்சி என்னும் துறையும்; அறிவுடையோர் அறி
 வீல்லார்க்குக் குறிய மூதாஞ்சியும்; கற்குணம் போருக்கி வரு
 கின்ற புதியை ரோக்கித் தங்கறப்பார்ப்பு நுலே புண்ணிங்க
 விநித்துக்கொள்ளு விவச்சுப்புட் மறங்காஞ்சியுட்; போர்க்களத்
 துப் பாறநாடுக்கு சுற்றும் இல்லார் புண்பட்ட மறவண்பு
 பேர்கள் காக்கின்ற பெருக் காஞ்சியும்; ‘இன்ன தங்கமையை
 விடுதலாம் இறக்கு பட்டனர் ஓரால்’ என்று உலகத்தார்
 இரங்குங் மன்னாக் காஞ்சியும்; இச் செயிலைச் செப்பாது ஒழிப்
 வேலூயின், யார் இருக்க தெட்டினை அடையக் கடவேன்’ என்று,
 கூறிய ஒட்டப்பட்டங்கீர்ப் பெருப்பினாயுடைய வஞ்சிங்க காஞ்சியும்;

நிரப்புக்காக்கால் காக பொருள் பீரமனைவி, புண்பட்டுக்
 கிடக்குத் தன் மாவாரைய், பேர்கள் செகுஞ்காகவாறு காத்த
 போர்டாகுக் காஞ்சியும்; தன் மாவார் உயிரைப் போக்கிய
 வெள்ளுவையை நார் உயிரையும் கீற்ற வஞ்சிக்காஞ்சியும்; பேன்
 நோர் ருவத்துரை தகுதியிலை ஒத்திருக்குதும் மறுத்தலின்,
 பணம்குடி கலைத் தப்பன் கொண்டிலைபொமன்று வந்த
 அரசூக்கு, முதலுடச் சுலூவநாரையை வணிகரும் வேளாளரும்,
 கத்துப் பார்வையாக் கெப்பித்தற்கு அஞ்சிய, மகட்பாற் காஞ்சியும்;
 தலை வாழ்க்காக்கு தனியாகக் கோண்டோன் இறக்கு
 பட்டவிடத்து, அவன் தலையொடு தன் முலைகளையும் முகத்தையும்
 சேர்ந்த இறங்க நிலையும் கூட்டிப் பத்தாகும் என்பர் சிலர்,

பேரை புரந்தை ஏல்விறுத்தி இறக்குப்பட்டவனைச் சுற்றிக்
 கூடிய உறவினர்கள், அவன் இறக்குப்பட்டமைக்கு அழுத
 மபக்கரைய்; சுற்றுத்தார் வருக்கிவதேன்றி, மனைவியர், தாமே
 கீழ்ப் பாவநைக் கட்டிப்போன்ற அழுதது கண்டோர், போருமித்தக்கியை வருத்தமும்; கணம்புறுடு இறக்குப்பட்ட மனைவி
 யன் இறப்பைக் குற்றத்துக் கண்டோர் பிறர்க்குவார்த்திய
 முதானந்தமும் (ஒன்றுபட்ட அன்பினால் வந்த சாக்காடு);

கோடுமையிக்க பாலீஸில் வழியில் தன் கணவனை இழந்து, தமியளாய் என்று வருந்திய முதுபாலையும்; இறங்தொரைக் குறித்து இனி இறக்குமவர் வகுக்கமுற்றுப் புலம்பிய கைபறு நிலையும்; மனைவியை இழந்த கணவனது தடுதார நிலையும்; காகலனை இழந்த மனைவி தவம் புரிந்து ஒழுகிய நிலையும்; கற்புடைய மனைவி, தன் கணவன் இறந்துபட்ட வீதத்து, அவனுடே ஏரிபுக்கு மாய்தற்கு எரிமுட்டிய வீடத்து, வீலக்கினு ரோடு மாறுபட்டுக் கூறிய புறங்காட்டு நிலையும்; போரிடத்து வீழப்புன்படாது புறமுதுகிட்டதால் இறந்துபடுகின்ற, அரும் பெருஞ் சிறப்பினையுடைய மகனைப்பெற்ற தாய், அவனத் தமுக்கொள்ளும் நிலையும்; இடமகன்ற உலகத்தின் நிலை பாமைப் பன்பு நன்கு விளங்குமாறு, தன்கண் தோன்றிய பலரும் இறந்துபடவும், தான் இறந்து படாது ஊரின் புறத்தவர்கிய சுநோகாட்டை வாழ்ந்துகிழும் ஆகிய நிறையும், அருஞ் சிறப்பும் உடைய, ஆண்பற்றி வருவனவும் பெண் பற்றி வருவனவும் ஆகிய இரண்டு துறைகளை உடையது மாகும்.

பாடாண் பகுதி

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலீ நாவிரிண் டுடைத்தே.

1024

பாடாண் தினை என்னும் புறத்தினை, கைக்கிளை என்னும் அகத்தினைக்குப் புறனாகும். அஃது, ஆராயியிடத்துக் கடவுள் வாழ்ந்து வகை; வாழ்ந்ததையில் வகை; மங்கல வகை; செயிய றி வுறுத்தல்; ஆற்றுப்படை வகை; பரிசுற்றுறை வகை; கைக்கிளை வகை; வகை என்னும் எட்டு வகையினை உடையதாம்.

பாடாண் பாட்டிற்குரிய பொருள்மை

அமரர்கண் முடியும் அறுவகை யானும்
புரைதீர் காமம் புலவிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப.

1025

கடவுளிடத்து (தேவர்களிடத்து) முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பன வற்றினும்; குற்றங்கிட்சுத் தகாமத்தைப் பொருங்கிப் பகையினும்; அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு கடவுட் புகழ்ச்சியாய் வருதலேயன்றிப், பாட்டுடைத் தலைவனைச் சார்த்திப் பாடாண் தினையாதற்கும் பொருங்தும் என்று சொல்லுவர் புலவர்.

சில பொருட்கண் வரும் வேறுபாடு

வழக்கியல் மருங்கின் வகைபட நிலைப்
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரையின ரூப்கே.

1026

இரு தலைவன், தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்க் குறுப்பும் கருதிய பக்கத்திடத்தும்; அதம் பொருள் இன்பங்களின் கூறுபாடுதோன்ற, முன்னோர்கள் கூறிய குறிப்புப் பொருளிடத்தும்; செம்மையாகா கூறும் துறைகளைப் பெற்று வழங்குதல் இயலுமிடத்துக், கொடிந்லை முதலிய ஆறு வகையாறும் கடவுளைப் பாடும் வாழ்த்தினையன்றி, உலகிலுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதலும்; வரையறுத்துக் கீக்கப்படாதனவாம்.

(எ-இ) “பூஞ்சன்டார்ப் புலர்சாங்கில் தென்னவன் உயர்கூடல் தேம்பாய அவிழ்வைத் தஸர்வென்ற அமருண்கன் ஏந்துகோட்ட தெழில்யானோ ஒன் நுதார்க்கவன் வேவலீல் சேந்துகி இணையையால் ஒத்ததேர சின்மொழி.”

(கலி-குறி-2)

இது காமத்தின்கண் வந்தது; பிறவும் வரும்வழிக் கார்க்க.

கடவுள்மாட்டு வரும் பாடாண்பக்கம்

காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாக்கிதும் எனமனுர் புலவர்.

1027

கடவுளை விரும்பும் காமப்பத்தி, தெப்ப மகளிரிடத்தும் உண்டு; அதே போக்கு, மானிடப் பேண்டிரிடத்தும் உண்டு என்று சொல்லுவர் புலவர்.

(எ-இ) “அங்கோண்டகண்டிவைப்ப அல்வினென் ஆகம் புரிகொண்ட நூல்வைவாப் புலன் வரி பண்ட பண்டாங்கூட்ட உண்ணும் பணிமன்புப் பாகுரென் உண்ணவங் கூட்டுப்பட நூர் (புறப்-பாடாண்-19)

இது மானிடப் பேண்டிர் விரும்பிப் பகுதி; தெய்வப் பேண்டிர் நயந்த பக்கம் வருகிடத்துக் காணக்.

குழவிப் பருவத்தும் காமப்பகுதி

குழவி மருங்கினும் கிழவ தாகும்.

1028

குழவிகளிடத்தும், காமப் பதுதி கூறப்படும் (அவர் விளையாட்டு மகளிருடன் கூடிய விடத்து). இம்முறைதான், பின்னர், இன்றுள்ள பிள்ளைத்தமிழாயிற்று என்பர்.

(எ-இ) “வரிப்பங்கு கோண் தோளித்தாய் வாள்வேக்கன் அரிச்கன்னி அர்சி அவறு—எரிக்கநீர் வேல் [குமங்கா செங்கோலன் நுங்கோச் சினக்களி ந்றின் மேல்வரி ஒம் எங்கோலம் திண்டல் இனிது.]” என வரும்.

ஊரோடு தோற்றமும் உரித்து

ஊரோடு தோற்றமும் உரித்தென மொழிப் வழக்கொடு சிவணிய வகைமை யான. 1029

ஊரிடத்துக் காம்பபகுதி நிகழ்த்தத்தும் (உலாப்போதல்) உண்டு. அது சீகழுமிடத்து வழக்குடன் பொருக்கி நடக்கும் வகைமையையும் உடையது என்று சொல்லுவர் புவவர்.

பாடாண்பாட்டிற்கு உரியதோர் மரபு

மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. 1030

மேற்கூறப்பட்டனவும் இனிக் கூறப்படுவனவும், காரணப் பெயரானன்றி, இயற்பெயரின் பக்கத்து நெறிப்பட வைத்தனர்.

சார்க்குவரும் முறை

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன் முன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிப் பவருமே. 1031

ஞற்றம் தீந்த சிறப்பினையுடைய கொடிநிலை, கந்தழி, வள்ளி எனச் சொல்லப்படும் முற்பட்டவாள் மூன்றும், பாட்டுடைத் தலைவனைச் சார்த்திவருங் காலத்துக், கடவுள் வர்ஷத்தோடு பொருக்கி வரும்.

(எ-இ) சார்பினாற் ரேன்றுது தானாகுஷா யெப்பொருட்குஞ் சார்பெனசின மெற்குருங்கு மின்பங் தகைத்தோரா வாய்மொழியின் மெய்யான் மனத்தான் அறிவிறங்கத் தூய்மையா மைதீர் சுடர்.

இது கந்தழி வாழ்த்து; பிறவும் காண்க.

கொற்றவள்ளையும் பாடாண் ஆகும்

கொற்ற வள்ளை ஓரிடத் தான். 1032

கொற்றவள்ளையும், புகழ்தற் கருத்தாகுமிடத்துப் பாடாண் திணையாம்.

பாடாண்தினைக்குத் துறைகள்

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
 அடுத்தார்ஸ் தேத்திய இயல்மொழி வாழ்த்தும்
 சேய்வரல் வருத்தம் வீட் வாயில்
 காவலர்க் குரைத்த கண்டவிலை யானும்
 கண்படை கண்ணிய கண்படை நிலையும்
 கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
 வேலை நோக்கிய விளக்கு நிலையும்
 வாயுறை வாழ்த்தும் செய்யறி வூறாவும்
 ஆவயின் வருஷம் புறங்கிலை வாழ்த்தும்
 கைக்கிளை வகையோடு உள்பட்டத் தொகைஇத்
 தொக்கக் நான்கும் உள்வென மொழிப.

1033

தனக்கு ஒன்றைக் கொடுத்தோரைப் புகழ்த்தலும் கொடுக்காதவரைப் பழித்தலும்; வெற்றியினாலும் குணச்சிறப்பினாலும் கூயர்க்கு சிற்பொரைப் புகழ்ந்து கூறும் இயல்மொழி வாழ்த்தும்; தூரத்திலிருக்குது வருகின்ற வருத்தம் திருக்கபொருட்டு வாயிலைக் காத்து நிறபோர்க்கு உரைத்த வாயில் நிலையும்; அரசன் இனி தாகத் தயின்றது (உறங்குவது) கூறிய கண்படை நிலையும்; சிவந்தரைப் பசுவினைக் கொடுக்கக் கருதிய கொடையினைக் கூறுத்தலும்; யனக்கு எரியும் திறத்திற்கேற்ப வேலின் வெற்றியைக் கூறுதலும்; கடேஞ்சொற்களை நீக்குதலென்றிப் பின்னால் விளையும் உண்மைகளுடை பெய்பங்காயும் கடுக்காயும் தின்னுங்கால் கசப்பாய் திருப்பிறைம், உண்டப்பின்னர் நோய் நீக்கி இல்லாம் தருபாடு யோச, நன்மையுண்டாதற்கு பாதுகாவ வான சேரதலாலே உண்மையைக் கூறுதலும்; பெரியோர் கடிடத்து அடங்கி நடக்கவேண்டுமென்று என்ன ரீ கபி அறிவுறுத்துவாகிப் செவிபறிவூறாவும்; ‘அரசனிடத்த வாசி தீனிது வாழ்வாயாக!’ என்று வருடம் புறங்கிலை வாழ்த்தும்; ஆஸ்பாற் கூற்றுக் கைக்கிளையும், பெண்பாற் கூற்றுக் கைக் கிளையும் ஆகிய, இவை நான்கும் உள்ளிட்ட யாவும், பாடாண்துறையாம்.

தாவில் நல்லிசை கருதிய கிடங்தோர்க்குச்
 குதர் ஏத்திய துயிலெடை நிலையும்
 கூத்தரும் பாணரும் பொருஙரும் விறலியும்
 ஆற்றிடைக் காடசி உறழுத் தோன்றிப்
 பெறற பெருவனம் பெருங்கு அறிவுறிஇசு
 சென்றுபயன் எதிரச் சொன் பககமும்
 சிறந்த நான்வயின் பெருமங் கலமும்
 பிறந்த நான்வயின் பெருமங் கலமும்
 அறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்

கடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும்
 மாணூர்ச் சுட்டிய வாள்மய் கலமும்
 மன்னயில் அழித்த மன்னுமய் கலமும்
 பரிசில் கடைஇய கடைக்கூட்டு விலையும்
 பெற்ற யின்னரும் பெருவளன் ஏத்தி
 கடைவயின் தோன்றிய இருவகை விகடையும்
 அச்சமும் உவகையும் எச்சம் இன்றி
 கானும் புள்ளும் பிறவற்றின் விமித்தமும்
 காலங் கண்ணிய ஒம்படை உளப்பட
 ஞாலத்து வருஷம் கடக்கயது குறிப்பின்
 காலம் மூன்றெடு கண்ணிய வருமே.

1034

உறங்கியவர்க்குக் கேட்டிலாத நற்புக்கழு உங்டாக்கற்
 பொருட்டுச் சூதர் என்பார், துயிலெழுப்பிய துயிலெலை
 விலையும்; சூதர், பாணர், போருந், வீறனி ஆகிய நால்வரும்
 தாங்கள் வருகின்ற வழியிலே கண்ட தங்களை ஒத்தோரிடம்,
 தாம் பெற்ற பெருஞ் செல்வம் போல அவருக்கும் கிடைத்தற்
 போருட்டு, ‘இன்ன வழியே சென்று இன்னுளை அடைவீரு
 வாயின் எம்போன்று பெருஞ்செல்வம் பெறுவீர்’ என்று,
 ஆற்றுப் படுத்துவதும் (இஃது ஆற்றுப் படை இலக்கணம்);
 நாஸ்தோறும் செய்துவந்த பகைத்திறம் வளர்க்கும் செயல்களை
 கீக்கி, அரசன் பிறந்தஙள் வீழாக் கொண்டாடுதலும்; ஆண்டு
 தோறும் முடிபுனையுங்கால் நிகழும் புண்ணிய நீராட்டு வீழா
 வும்; ஒழுக்கத்தை மிகுத்துப் புகழிப்பட்ட வெண்கொற்றக்
 குடை நிழல் மரபினைக் கூறுதலும்; பகைவரைக் கருதிய வாள்
 மங்கல வீழாவும்; பகைவருடைய நிலைபெற்ற வன்மையான
 மதிலை அழித்து முடிபுனைந்து நீராடும் வீழாவும்; தன்பால் வந்த
 பரிசிலர்களை வினவி அவர்களுக்கு வேண்டும் சிறப்புச் செய்
 தலும்; பரிசில் பெற்றேர் தாம் பெற்ற பெரும் போருந்
 குறித்து மிகுத்துச் சொல்லித், தாம் போகல் வேண்டும் என்று
 விடை கேட்டலும், அரசன் ஓடுப்பப் போதலுமாகிய இருவகை
 விடையும்; அச்சமும் உவகையும் ஒழிவும் இன்றி, கண்ணான் தீ
 சாள், பறவை குறுக்கிடுதல் முதலிய சகுனங்களாலும், காலத்
 தைக் கருதிய பாதுகாவலும்; ஆகிய, இவையாவும் அடங்கத்,
 தோன்றும் வழக்கினது கருத்தினே, காலம் மூன்றேனும்
 பொருத்திக் காஜுமாற்றுன் வரும், இதுகாறும் கூறவருகின்ற
 பாடாண்கினை என்க, (எ-டு) கூத்தராற்றுப்படை வருவதனை,

‘திருமழை தலையீ’ எனும் மஸ்படுகடாம் பாட்டுள் காண்க.
துயில்வெட்டங்கூடினே.

‘எளக்க நினைவார் அகவிடத்து மன்னர்
வளக்கத்தும் வேலோய் வொச்சக்—களங்குபவங்குப
புமலர்மேற் பும் னோவிக் கும் போய்க்கஞ் தாமரைத்
தாமலர்க்கங் கோக் தயிக்’

எனும் வென்பாவான் உணர்க. ‘பாணன் குடிய பசும்பொன்
தாமரை’ எனும் புராணத்துச் (141) செய்யுளான் பானுத்துப்
படை வருமாறும், ‘தீவியுளாப் ஸிமிர்த’ எனும் பறச்செய்
யுளான் (புறம் 391) பொருளாற்றுப் படை வருமாறும்,
‘மெல்லியல் வீறலி’ (புறம் 133) எனுத் செய்யுளால் விறவி
யாற்றுப்படை வருமாறும் அறிக.

சீரங்க கிர்த்தி மன்றுமுக்கலம் வருமாறு : ‘அங் தன ர
ஆலோனு’ எனும் முத்தோன்றாயிரச் செய்யுளானும், மானுச்ச
சட்டிய வள்ளம்சுடி, ‘திர்களைப் போற்றுதும்’ என வரும்
செய்யப்பிராரச் செய்யும் நூட் மக உயில் அழித்த மன்று
மங்கலம், ‘போ வே போவாதா’ எனும் (புறம் 332)
செய்யுளானும், ‘பாவே கடைதிய கடைக்கட்டு ஸிலீனை’
‘ஆடுகணி மதங்க’ (புறம் 164) எனும் செய்யுளானும், வளன்
ஏத்தியதனைத் ‘தென்பாதவர் மிடல்காப்’ (புறம் 378) எனும்
செய்யுளானும் அறிக்கு கொள்ளுக.

நான் பிரதிவோதிக் கூறுபதற்கு, ‘ணனும் ணனும்’
(புறம் 515) எறும் செய்யுளான், அநென் விடை கொடுப்பக்
கூடுதற்கு, ‘பிரதிவோத ஏழாக்குப்’ (புறக் 103) எனும்
செய்யுளானும் காட்டு.

‘ஆடியல் காற்குட்டத்து’ (புறம் 229) எனும் செய்யன்
பிறவாது ஸிந்தம் என்கு அஞ்சிததானும். ‘புதுப்புள் வளினும்’
என உருடி (புறம் 80) செய்யுப்புக்கீ புன்பற்றி வந்ததாம்.
‘காவதுப்பால் பார்க்கும்’ (புற. 41) என்றது ஸிந்தம்பற்றி
வந்தது. ‘ங்குது செடிதல் ஆர்ந்தாயினும் கல்லது செய்தல்
இம்புமின்’ (புறக் 165) என்பது ஒயபகடபற்றி வந்தது.
ப்ரதாம் வருமாறு அறிக.

3. களவு இயல்

[களவு ஒழுக்கம் உணர்ந்துவாடு]

கந்தர்வ மணமும் களவுக் கூட்டமும்

இன்பமும் பொருளும் அறநும் என்னுங்கு
அன்பொடு புணர்ந்த ஜக்தினை மருங்கின்
காமக் கூட்டங் கானுங்காலை
மறையோர் தேஷத்து மன்றல் எட்டஞூன்
துறையமை நல்யாழ்த் துனையமோர் இயல்பே. 1035

‘இன்பம் பொருள் அறம்’ என்று சொல்லப்பட்ட அன்
புடன் சேர்ந்த (கைக்கீளை பெருக்கீளை கீங்கிய) ஜக்து
யீடத்தும் நிகழும் காமக்கூட்டத்தீனை ஆராயுமிடத்து,
மறையேரரால் வரையறைசெய்யப்பட்ட என்வகை மணத்துன்,
அமையும் ஆற்றுன் அமைந்த யாழினையுடைய காந்தருவரது
கூட்டத்தை ஒக்தும் என்னாம். மனம் எட்டாவண், பிரமம்,
பிரசாபத்தியம், ஆரிடம், தெப்பம், காக்திருயம், அசரம், இராக்கதம்,
பைசாசம் என்ன.

எதிர்ப்படும் தீறநும் காரணமும்

ஓன்றே வேறே என்றிரு பால்வயின்
ஓன்றி உயர்ந்த பால தானையின்
ஓத்த விழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னுயனும் கடிவரை இன்றே. 1036

ஒருவனும் ஒருத்தியுமாக இவ்வறம் கடத்துமிடத்து, அவ்
விருவரையும் மறுபிறப்பிலும் கூட்டுவீத்தலும் வேறாக்குதலு
யாகிய இருவகை ஊழிடத்தும், இருவருள்ளமும் பிறப்புத்
தோறும் ஓன்றுபட்டு நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது
ஆணை யினால், பிறப்பு, மூதலீய பத்துக் குணங்களை
ஒன்றும் ஓன்றுபட்ட கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர்.
ஒத்தலீன்றிட, தலைவன் அக் குணங்களால் மிக்கு விளக்கினாலும்
அதனாற் குற்றமில்லை.

ஐயம் நிகழும் ஃடம்

சிறங்குழி ஐயஞ் சிறந்த தென்ப
இழிங்குழி இழிவே கூட்ட லான்.

1037

எதிர்ப்பட்ட சிழவன் சிழத்தி ஆகிய இருவருள்ளும், சிறந்த தலைவனுக்கு ஜூயம் தோன்றுதல் சிறந்ததென்று சொல்லுவர். அத் தப்பவனிலும் குறைந்த தலைவீக்கு ஜூயம் உண்டாகு மாயின், இன்பம் சிகழாது கடைப்படும் இழிபும் உண்டாகும்.

(எ-டு) “அனாங்குதோல் ஆய்மயீல் கொல்லோ கனங்குமை மாதர்கோல் மாலும்என் கேஞ்சு.”

இக் குறைஞ், தலைமகனுக்கு ஜூயம் சிகழ்ந்தது கான்க.

ஜூயந்ரூண் துணிதற்குக் கருவி

வண்டே இழையே வள்ளி பூவே
கன்னே ஆலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கண் சிகழு
கிண்றவை களையும் கருவி என்ப.

1038

வண்டு மொய்த்தலும், அணிகள் அணிக்திருத்தலும், உடலின் கொடி (பச்சைக் குத்தீக் கோள்ளுதல்) முதலியன எழுதியிருத்தலும், மாலை வாடியிருத்தலும், கன் பிறமுதலும், அசைவுடையையும், கன் இமைத்தலும், ஆண் மக்களைக் கண்டு அஞ்சதல் முதலியனவும், அவைபோன்ற பிறவாகிய கால் கிலம் தோய்தல் வியர்த்தல் நிம்லாடுதல் முதலியனவும், ஜூயத் தைப் போக்கித் துணிவிலைக் கோடுக்கும் கருவிகளாம்.

கண் நோக்கம்

நாட்டம் விரண்டும் துறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குந்புபுறர யாகும்.

1039

தலைவன் தலைவி இருஷுக்கும் துணியப்படாது வீச்சுற அறிவை ஒவ்வொடுத்தற் பொருட்டு, அவ்தம் அவாஹோடு கூட்டுக் கூறும் காமக்குநிப்புச்சொல் இருவருடைய கண்களானும் சிகழ்வதாம்

(எ-டி) ‘பானல் தன்கழிப் பாடறிச்து தஜ்ஜமார் நூளை ருண்வலைபாற் கொண்டெடுத்த படுபுவால் காப்பாள படைகேடுவ்கண் நோக்கம் கடிபொல்லா என்கையே காப்பு.’

(திண்மாலை நூற்று-32)

எனக், கண்ணி னுல் அறிந்தவாறு காண்க.

கண்நோக்கம்—ஒரு புறனடை

குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை சிகழும் என்மனூர் புலவர்.

1040

இருவகுடைய குறிப்பு மற்றுகூவர் குறித்ச் பொருளை அறிந்து கொள்ளுமாயின், அவ்விடத்துக் கண்ணில் வரும் குறிப்புக்கர சிகழும் என்பது.

(எ-டு) “நோக்கினால் நோக்கி இறைஞினால் அஃதவள் யாப்பீனுள் அட்டிய ஸீர்.” (குறள், 1093)

எனவும்,

அசையியற்கு உன்டான்டோர் ஏர்யான் கோக்கப் பசையினன் பைய நகும். (குறள், 1088),
எனவும் வரும்.

தலைமகன் இலக்கணம்

பெருமையும் உரனும் ஆடே மேன.

1041

பழிபாவங்களைக் கண்டு அஞ்சதலும் (அஃதாவது குற்றங்களும் செயல்களைச் செய்யாமை), அறிவுடையவனுக இருத்தலும் ஆண் மகனுக்குரிய இயல்பாகும். (எ-டு) ‘வேபேயனத் திரண்ட தோன்’ எனும் கலி ५७-வது செய்யினும், ‘உறுகழி மருங்கின்’ எனும் அகம் २३०-வது செய்யினும் காண்க.

தலைமகன் இலக்கணம்

அச்சமும் நானும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்பது.

1042

அச்சம், நான், பேததமை ஆகிய இம்மூன்றும் எப்போதும் முதன்மைபெற்று சிற்றல் பெண்டிர்க்கு உரிய இலக்கணமாகும்.

மெய்யறு புணர்ச்சி நிகழும் காலம்

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கஞ் செபபல் நானுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப.

1043

‘அடையப் பெறவேண்டும்’ என்னும் பேரவாவும்; இடைவிடாது சினைத்தலும்; தன் எண்ணம் கைகூடாது வருதலீன் உண்ணுமையால் உடல் மேலிதலும்; தூங்காதிருத்தலும்; தன் எண்ணத்திற்கேற்பத் தானே கூறிக்கொள்ளுதலும்; நானம் நீங்குதலும்; தான் கானும் பொருள் யாவற்றையும் முன்பு கண்டதோரு பொருளாகவே சினைத்தலும்; அதுவே சினைவாகப் பித்தாதலும்; அது கரணமாக மயக்கமுறுதலும்; கைகூடாத விடத்து இறங்குபடுதலும்; ஆகிய இவை, சிறப்புப் பொருங்திய இலக்கணத்தை உடைய களவென்று சொல்லுவர் புலவர்.

வேட்கை-பேறவேண்டுமென்றும் உள்ள நிகழ்ச்சி; மேல்தல்-உண்ணுயையான் வருவது; ஆக்கஞ்செப்பல்-உறங்காயையும் உறவு ஒத்ரும் முதலியகவ மறத்தல்-பித்தாதல்; மயக்கம்-போகம். சாக்காடு-சாவு.

இயற்கைப் புனர்ச்சிக்கு உரிய திறன்

முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைங்கி உருஅ
அங்கிலை அறிதல் மெலிவுவிளக் குறுத்தல்,
தன்னிலை யுரைத்தல் தெளிவுகப் படுத்தலென்று
இன்னவை விகழும் என்மனுரு புலவர்.

1044

முன்னிலையாகாத வன்டு நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கி கொள்ளுதல்; அவை சொல்லாதவற்றைச் சொல்லுவன போலக் கூறுதல்; அவை தன்னிடம் பேசுவதாக நீணந்து அவற்றிற்குத் தன் உள்ளக்கிடக்கையை எடுத்துக் கூறுதல்; தலைவி மிகவும் மகிழ்ச்சி ஏய்சாமற் புனர்ச்சிக்கு இராமாகிய பீரிவ நீலை குறி, அவன் ஆற்றும் தன்மையை அறிகல்; இப்பீரிவிலுள் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி அறியுமாறு கூறுதலும், தலைவி வருத்தத்தைக் குறிப்பால் உணர்ந்து அது திரக்கூறுதலும்; ‘கீல்குனுடு கொண்ட தொடர்பு எழுமையும் வருகென்றதென்று தமது நீலையை உரைத்தலும்;’ ‘வின்ஜை வீட்டுப்பீரின்து போகமாட்டேன், பிரிக்கு சென்றுவும் ஆற்றியிருத்தல் இயோது. எனவே, பிரிக்காவும் அதழுகையை செயற்பொருட்டே பிரிவோ’ என்று பகுவி மனம் உதவியுப்படி கூறுதலும்; ஆகிய இப்பேர்முரி, மக்குளும் பிபற்கைப் புனர்ச்சிக்குப் பின்னர் தலைவற்று உரியது என்பதாம்.

(எ-இ) “கொஞ்சுதேர் வாழ்க்கை யஞ்சிகைத் தும்பி காமந்த செப்பாது கண்டது பொழிவேமா பயிலைது வேற்கிய நட்பின் மயிலியற் செற்றேயிற் நாலை கட்டலின் ஏற்பவும் உள்வோ ஸிப்ரியும் பூவே.” (குறுங்-2)

இதனுள் ‘தும்பி’ என்றது முன்னிலையாக்கல்; ‘கண்டது பொழிவோ’ என்றது சொல்வழியிப்படித்தல்; ‘கந்தலின் நறியவும் உள்வோ’ என்றது நன்மையும் உரைத்தல்; ‘பயிலைது நட்பின்’ என்றது தங்கிலை உரைத்தல். பிறவும் வங்குழிக்காண்க.

களவிற் கூட்டத்துத் தலைவன்

மெய்தொட்டுப் பயிறல் பொய்ப்பா ராட்டல்
இடம்பெற்றுத் தழாஅஸ் இடையூறு கிளத்தல்
கீலிலைக்கா இரங்கல் கூடுத லுறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுதித்
தீராத் தேற்றும் உள்படத் தொகைகிடுப்
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்—

வேட்கை மிகுதியினால், தலைமகன், தலைவியின் மெப்பைத் திண்டிப் பழகுதலும்; அங்குனம் மேப்தோட்ட தலைமகன் அவன் கூந்தல் நுதல் முதலிபவற்றை நிவீப் (தடவீ) பொய்யாக சிற்று புனைச்து கூறுதலும்; பொய் பாராட்டியதைப் பற்றுக்கொடாகக் கொண்டு தலைவியிடம் நெருங்கிய நட்புப்பூண்டு, தழுவுவேண்டு மொக்க கூறுதலும்; தலைவி பெருகாணம் உடையவளாகவின் இங்கனம் தலைமகன் கூறியதைக் கேட்டதனால் புனர்ச்சிக்கு இடையூருக்க் கூல விகழ்த்தியவற்றைத் தலைவர் கூறுதலும்; புனர்ச்சி சீகழாது காலப் கீட்டித்தலுக்கு இரங்கி, இரக்கக் கேதான்றக் கூறுதலும்; காலம் கீட்டித்தது பற்றி எருந்தினுன் என்பதை அறிந்த தலைவி, பொறுக்கும் தர்கமையில்லாம் இந்து படுவுவென்று கருதிய அளவில், நான் விரைந்து கீங்கு தலும்; தலைவர், தான் முந்கூறிய நுகர்ச்சியை விரைவாகப் பேறுதலும்; எக்காலத்தும் பிரியாமைக்குக் காரணமாகிய குள் மோழிதல் உள்படத் துறையாச் சிறப்பினையுடைய இவ் வேட்டும் இபற்கைப் புனர்ச்சிக்கும் இடங்தலைப் பாட்டுக்கும் உரியன) —

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழி கலங்கலும்
விற்பவை நினைவு விகாற்பவை உரைபவினும்

அறநங் காட்டிய வாயில் பெட்டினும்—

முந்கூறிய நுகர்ச்சி விரைந்து கிடைத்தவிடத்து அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும்; அங்குனம் கூடிப் பிரிந்தவீடத்து, அங்பு மிகுதியால் மறைந்துள்ளது, தலைவி, தன் தோழியர் கூட்டத்தில் புதுதலைக் கண்டு, இனிக் கூடுதல் மிகவும் அரியது என்று இரங்குதலும்; அது கேட்ட பாங்கன், உல:த்து ஸ்லீஷிற்கின்ற நற்குணங்களைத் தலைமகனுக்கு எடுத்துக் கூறினும், அங்குவம் கூறியவற்றை மறுத்துக், தலைவர் தன் கெஞ்சில் நிகழும் வருஷ்தங்களைப் பாங்கற்குக் கூறுதலும்; தலைவர்கு நிகழும் குற்றங்களைப் பாங்கன் எடுத்துக் காட்டிய வீடத்தும் தேவர்யாத தலைமகளைப், பாங்கன், அத் துன்பத்திலிருங்கும் மீட்டத்துக் கீட்டும்—

கேட்ட வாயில்பெற் றிரவுவியுறுப்பினும்
ஊரும் பேரும் கெட்டுதியும் பிறவும்
நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி
குறையவட் சார்த்தி மெய்யறக் கூறலும்
தண்டா திரப்பினும் மற்றைய வழியும்

சொல்லவட் சார்தவிற் புல்லிய வகையினும்
அறிந்தோன் அயர்ப்பி எவ்வழி மருங்கில்
கேடும் பீடும் கூறலும் தோழி
நிக்கவி ஞகிய நிலைமையும் நோக்கி
மட்டமா கூறும் இடனுமா ஞன்டே.

1046

முன்பு உடன்பட்ட பாங்கனுல் தலைவியைப் பெற்றுப்,
பின்னும் மனஞ் செய்துகொள்ளாது களவுப் புணர்ச்சியை
விரும்பித், தோழியை இரங்குன்று, அவன் துணையாகத் தலைவீ
யைக் கூடுவோம் என்றும் என்னாத்தனுய், அவ்வென்னாத்தனை
வலியுறுத்திக் கூறினும்; தலைவியின் ஊரையும் பெயரையும்,
வினவியும், இங்கு அம்புபட்ட மானுன்று வந்ததோ? என்று
வினவியும், ஒன்றந்தும் பதில்கூறுத் தோழியை நோக்கிப்
‘பேசினால் குற்றமுன்டோ?’ என வினவியும், பொருங்துமாறு
தன் குறிப்பினைப் புலப்படுத்திக் கூறித், தலைமகன், தோழியின்
மாட்டுத் தன் குறையைக் சொல்வியும்; தோழி ‘இவன் கூறு
கின்ற குறையானது தலைவியைத்தே போறும்’ எனக் கருதி,
அவன் மேலே சேர்த்து அதனை உண்மையென்று உணருமாறு,
தலைவன் கூறுதலும்; தலைமகன் இயற்கைப்புணர்ச்சி முதலீய
கூட்டங்களான் அமையாது, பின்னும் இரவுக்குறி பகற்குறி
ஆகியவற்றை வீரும்பினும்; குறிப்பிட்ட இடத்திலே தலைவியை
யும் தோழியையும் கண்டும், அவன் கொண்டுவந்த கையுறை
பொருளைப் பெற்றுக்கொள்ளாது, தோழியால்மறுக்கப்பட்டும்,
பிறகு தோழி ஏற்றுக்கொண்டும், இவ்வாறு இரங்கு நின்றுள்ள
பிறகு அவ்விருவரையும் எதேப்படுதலவின்றி வருத்தமுற்று,
இரங்கு நீற்றும் ஸீலின்றி மாறுபட்டவிடத்தும்; தான்
வகுந்தேக் கூறுகின்ற சொற்கவெல்லாம் தலைவியுடன் சேர்த்துத்
தலைவன் கூறுதலான், ‘இவ்வாறு பொறுக்கும் ஆற்றலின்றே
இங்கும் அஞ்சிக் கூறினுங்’ என்று தலைவி அச்சுமற்றுத்,
தோழி அறியாதவாறு, தானே தலைவனைக் கூடிய பகுதியினும்;
மதியுடம்பட்ட தோழி, ‘நீர் கூறிய குறையை யான் மறந்து
விட்டேன்’ என்று கூறுமிடத்து, அவ்விடத்துத், தன்னுடன்
கூடாமையால் தலைவிக்கு கேர்ந்த துன்பத்தையும், அவன் அதனை
ஆற்றியிருந்த பெருமையையும் கூறுதலும்; தோழி, ‘இவ்
விடத்திக் காவலர் வருவர், மிகவும் கொடியர்’ என்று கூறித்,
தலைமகனைச் செம்மைக்கண் கிருத்துதலால், தனக்கு உண்டாகிய
வருத்தத்தையும் எண்ணி, ‘மடலேறுவேன்’ என்று அத் தலைவன்
கூறும் இடனும் உண்டு.

எய்தியது விலக்குதல்

பண்பிற் பெயர்ப்பினும் பரிவற்று மெவிவினும்
அன்பற்று நகினும் அவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுதலும் அவ்வினைக் கியல்பே,

1046

தோழி, தலைவீசின் இளை முதலீப பண்பினைக் கூறிச்
தலைமகளைப் பெயர்க்கினும்; தலைவீசை என்னியவனும் அவன்
உளம் வருகந்தி மேலீயினும்; தோழி தலைவன் குறையை மறுத்த
விடத்து, அன்பு தோன்றுமாறு நகினும்; தோழியின் உடன்
பாட்டைப்பெற்று உளம் மகிழ்ந்தாலும்; தலைவன் சௌலும்
வழியிடை இடையூறு தோன்றியவிடத்தும், அந் தோழியிற்
கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று சீகழ்வதாகிய இலக்கணமாம்.

பாங்கர் விமித்தம்

பாங்கர் விமித்தம் பன்னிரண் டென்ப.

1047

பாங்கராயினுரைத் துணையாகக் கொண்டு கூடும் கூட்டம்,
அறன் ஸ்ஸை, ஒப்பு, பொருள்கோள், தெப்வம், யாழோர் கூட்ட
மாகிய களவு, உடன் போக்கு, கற்பின் பகுதியாகிய இற்கிழுத்தி,
காமக்கிழுத்தி, காதற்பரத்தை, அரும்பொருள் வீணை, இராக்கதம்,
பேய்விலை என்னும் பன்னிரண் டு வகையினையுடையது ஆதும்.

கைக்கிளைப்படுவன மூன்று

மூன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே;

1048

என் வகைமணத்துள், மூன்னையவாகிய அசரம், இராக்கதம்,
பைசாசம் என்னும் மூன்றும் கைக்கிளைப்பாற்படும்.

பின்னர் நான்கும் பெருங்கிளை பெறுமே.

1049

என்வகை மணத்துள்ளும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம்
தெய்வம் என்னும் நான்கும் பெருங்கிளைப்பாற்படும்.

ஒத்த அன்பின் வரும் கூட்டம்

முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவலருஞ் சிறப்பின் ஜங்கிலம் பெறுமே.

1050

ஜங்கிளையும் முதலாகக்கொண்டு அவற்கீடு பொருங்கி
வரும் யாழோர் கூட்டம், கெடுதற்கரீப சிறப்புடன் பொருங்கிய
ஜவகை ஸிலத்தையும் பெறுதலீன், அவை (யாழோர் கூட்டம்)
ஜங்கெணப் படும். முதல் என்பது ஸிலமும் காலமும். ஜவகைக்
கூட்டமாவன, களவு, கற்பு, உடன்போக்கு, இற்கிழுத்தி. காமக்
காதற் பரத்தை என்பனவாம்.

வரரங்கு எய்துங்காறும் தலைவன்

கிருவகைக் குறியிழைப் பாகிய சிடத்தும்
கானு வகையிற் பொழுதுநனி இகப்பினும்
தாணகம் புகாஅன் பெயர்தல் இன்மையிற்
காட்சி யாகையிற் கனம்புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்
புகாஅக் காலைப் புக்கெதிரிப் பட்டுஇப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்
வாளாண் எதிரும் பிரிவி னனும்
நானுமொன்று சலைப்ப விடுத்தற் கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புஸ்லிய எதிரும்
வரைஏடம் படுதலும் ஆங்கதன் புறத்தும்
புரைபட வந்த மறுத்தலொடு தொகைகிக்
கிழவோன் மேன என்மனுர் புவர்.

1051

பகந்தும் இரவுக்கும் ஆயை இரண்டும் பிழைத்தலீடுத்தும்;
தலையக்கைக் கானுது பொழுது மிகக் கழிந்தலீடுத்துக், காண
வேண்டும் என்ற ஒரையினுல் குறியிடத்துச் சென்று, ஆய்வும்
கானுது வகுத்தமுற்று, வேட்கைமிகுதியால் மயக்கமடைந்து
செயலற்று நீத்தும் இடத்தும்; தான் செல்லுவதற்குத் தகுதி
யில்லாத காலத்துச் சென்று எதிர்ப்பட்டவீடுத்து, தமரால்
ஒக்கர்ப்பாத ஒக்குத்தூப் ஆயிவிடத்தும்; அவ்வாறு விருந்த
நாத்வே என்றித் தலைவருக்குத் தலைவி உபகாரர்த் செய்ய
விருப்புவரை, தோறி அவ்வா விருந்தாக ஏற்றுக் கொள்ளு
மிடத்துக்; என் வர்கமடைக் காட்சிதற்குப் பிரிவுதோன்றிய
மிடத்துப்; எனம் நலைவி கெஞ்சந்தகை வந்துதலைன் நிக்கீ
விருத்து மிடத்தும்; மனம் செய்து கொள்ளவேண்டும் என்பதை
விருப்பிற் கோறியால் கூறப்பட்ட குற்றமற்ற சொற்களுக்குப்
பத்தி கூறுமிடத்துப்; தோறியிரி வேண்டுகோட்டபடி மனஞ்சு
செய்து கொள்ள விருப்பிக் கூறுமிடத்துப்; மனம் செய்து
கொள்ளும் கீழ்க்கீக்கன் நலும்; மனது செப்பதற்குத் தலைவியின்
தமர் மறுந்தலீடத்தும், தலைமகஞ்சுக் கூற்று நிகழும்.
பொதுப்படக் கூறவரல் உள்ள நிகழ்க்கீடும் கொள்ளப்படும்.

தலைவி தலைவனைக் கண்ணுற்றவிடத்து

காமத் திஜையில் கண்வின்று வருஷம்
நானும் மடனும் பெண்மைய ஆகவின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவளவயின் ஆன.

1052

காம வொழுக்கத்தீனிடத்து நிலைபெற்று வருகின்ற காணம், மடம் இரண்டும் பேண்மைக்கு உயிரவரசன், தலைவிழிடத்து வேட்கைபானது குறிப்பிலும் இடத்திலும் புலப்படுமேயன்றி, வெளிப்படையாகப் புலப்படாது.

(எ-டு) “உண்டார்கள் அவ்வது அடிக்குக் காமம்போல் கண்டார் மசிழ்சேஷதல் இல்லை” (குறள்—1060) என வருமாறு காணக.

மேலதற்கு ஒரு புறண்டை

காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏழு இரண்டும் உளவென மொழிப்

1053

வேட்கையை உணர்த்தாத கண் உஸ்ரத்து இன்மையை ஞால், தலைவனுக்குப் பாதுகாவலாக இருக்கந்தபொருட்டே ஞாலும் மடனும் உளவாம் என்று சொல்லுவர் புவவர்.

(எ-டு) “கண் ஞெடு கண்திணை கோக்கோக்கின் வாப்செசாற்சன்
என்ன பயனும் இல். (குறள்—100)

என்றவிடத்து, அகத்துஶிக்கம் வேட்கையினைக் கண்களினால் அறியக் கிடந்தமை கூறப்பட்டது.

அறியாதார்போற் கூறுதல்

சொல்லெதிர் மொழிடல் தருமைத் தாகவின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி ஞா.

1054

தலைவன் கருதிக் கூறும் புணர்ச்சிக்குத் தலைவி வேட்கை யுடையளாயினும், உடன்பட்டுக் கூறுதல் அருமையுடைய தாகலீன், அவன் கூறியதை அறியாதவர்போன்று வேறொன்றைப்பற்றிக் கூறுதலும் தலைவியிடத்து உள்தாம்.

தலைவிக்குக் கூற்று நிகழும் இடம்

மறைந்தவற் காண்டல் தற்காட் இறுதல்
நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்தெதலீர் கோடல்
பழிதீர் மழுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நானுயிக வர்னும்
இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும்
வங்தவழி என்னினும் விட்டுயிர்த் தழுங்கினும்
நொங்குதெனி வொழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருங்தொழிற் கருமை வாயில கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மஜைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்சேல
வேற்றுவரைவு வரின்அது மாற்றுதற் கண்ணும்
கௌறிப்படி ஈட்டத்து நிகழ்ந்தலை மறைப்பினும்
பொறியிள் யாத்த புணர்ச்சி கோக்கி
ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிக்தோன்
அருமை சான்ற நாவிரண்டு வகையிற்
பேருமை சான்ற இயங்பின் கண்ணும்
பொய்தலை கடுத்த மடவின் கண்ணும்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்
வரைவதலை வரினும் களவறி ஏறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தன்னிய தெருளாக் காலை
வங்கவன் பெயர்ந்த வறுங்களம் கோக்கித்
தன்சிழைப் பாகத்தழிதீத் தேற்றும்
வழுவின்று நினைதீய உயற்படு பொருள்ளும்
டோழுதம் ஆறும் புரைவ தன்மையின்
ஆழிவுதலை வகுத் சீக்கதக் கண்ணும்
காமஞ் சீரப்பினும் அவன்னி சிறப்பினும்
ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்ஸதயும்
அன்ன உளவே ஓரிடத் தான்.

1055

மூதாக்கு சின்று தலைவனைக் காணுதலும்; தன்னை அவன்
சானுமாது சீற்றலும்; சர்மபிய ஆசை மிகுதியினுடி, தலைவன்
கூற்றப் போக்கூட்டு எதிர்மோழி கூருது வரளாசிற்றலும்;
தலைவன் கூதேதற்கு செருக்கியவிடத்து, அதற்கு உடன்படாது
ஏற்றலும்; மறுத்தக் கொண்டே இராது, மீண்டும் உடன்
படலும்; குற்றமற்ற மகிழ்வைச் சிறிதுபொழுது தோற்று
வேத்ததும்; தலைவன் கையகத்தளாய பின்னர், ‘என் செய்தோம்?’
என்று கவக்கமுறுதலும்;

நானம் மிகுதியாகத் தோன்றினும்; தலைவன் தன்னை
விட்டப் பிரிந்து போவான்கொல் என வருங்கினும்; தலைவன்
வரவீயலாதவாறு காவல் மிக்கதனால் அவன் வராதவிடத்தும்;
தலைவன் தொடர்ந்து வங்கவிடத்துப் பழியாகும் என நினைத்து
அச்சமூற்று இகழ்ந்தவிடத்தும்; வெளிப்படையாகச் சொல்லி
வருத்தமுறினும்; தலைவன் தெளிவீப்பதனை ஏற்றுக் கொள்ளாது
வருத்தமுற்று கீக்கினும்; தலைவன் வரவு இடையீடுபட்ட
விடத்து அச்சம் மிக்குழியும்; தலைவன் தன்னைப் பிரிந்தவிடத்துக்
கலக்கமுறினும்; தலைவனுடு கடியவிடத்து மகிழ்வெய்தினும்;
தலைவன் வரவீயலாதவாறு காவலர் தம் தொழில் புரிதலான்

அவன் ஈண்டு வருதல் அரிது'என்று, தோழி தலைவிக்குச் சொல்லு மீட்ததும்; தோழி இவ்வாறு கூறியதனைத் தலைவி ஒப்புக் கொள்ளாத விடத்தும்; வெளியிற் சென்று விணோயாடுதலை விட்டு, விட்டுக்குள்ளேயே அடைபட்டு வருங்கிச் சிதைங்க விடத்துத், தோழிக்குத் தான் ஈடுபாடிருந்த மறைவொழுக்கத்தைக் கூறினும்;

இவ்வாறு கூறுதொழியின் உயிர் செல்லுமாறு சொல்லுதலும்; பீறர் தன்னை மணம் முடித்ததற்குவரின் அதை மாற்று மீட்ததும்; கூட்டமுன்மை பீறர் அறியுமாறு மெய் வேறு பட்டுக் காட்டுமீட்தது மறைப்பீறும்; ஜாற்வலியினால் கூடிய புணர்ச்சியைக் குறித்து ஒன்றுபட்ட நட்பினாலே தலைவன் மணம்செய்து கொள்வதற்குக் குறையுற்று சிற்பதனை அறிந்த தலைவி, செய்தறகரிய எட்டுவகையினால் பெருகம பொருந்திய தன்மையளாய் கிற்குமீட்ததும்; தலைமகன், பொய்யாக, 'மட லேறுவேன்' என்று கூறிய விடத்தும்; தோழி, தலைவியின் கன்னைரைத் துடைத்த விடத்தும்; தலைவிக்கு உடல் வேறுபாடு எதனாலே ஆயிற்று என்று, செவிலி வேறுயாடச் செய்ய வருஷ அச்சத்தினிடத்துப்; தலைவன், செய்வன போன்ற குறியை, அவன் செய்தனவாகக் கருதிக் குறிவழிச்சென்று, அவனுல் கிடழாகம கண்டு மருஞமீட்ததும்; தலைவன், வரைங்கு கொள்வ தட்டு வரும் காலம் அன்மையிலிருக்கும் இடத்தும்; களவொழுக் கத்தீணம் பீறர் அறிந்து கொண்ட விடத்துப்; தன்னைத் தம்மவர் காவல்செய்த விடத்தும்; தலைவி, தான் குறியீடம் செல்ல முடியாதவாறு இற்செறிப்பு நிகழ்ந்ததை அறியாத தலைமகன், வழக்கம்போல் வந்து, வெற்றிடத்தை கண்டு உளம் வருகித்த, தான் வந்தமைக்கு அடையாளம் செய்துவிட்டுப் பேயர்ந்ததைப். பிற்கால நாள் தோழியின் வாயிலாக உரைந்த தலைவி, தான் முற் கூட்டியே தலைவனுக்கு உணர்த்தாமைக்கு வருங்கித்த தோழியுடன் கூட்டத் தெளிந்தலீடத்தும்; குற்றப்படுதலீன்றி ஸ்ரீ இபந் பட மொழியுமிடத்தும்; தலைவீயும் தோழியும், தலைவன் இரவுக் குற்றிடத்தே வருமிடத்து, வருங்காலமும் வழியும் குற்ற முடையதாய்ப் பொருந்தமில்லாது இருப்பதனால், 'தலைமகனுக்கு அழிவு நேரின் என் செய்யக்கடவுது?' என்று தோன்றிய சிறந்த ஆராய்ச்சியிடத்தும்; தலைமகன் மாட்டு வேட்கை மிக்க விடத்தும்; தலைவன், தலைவிக்குச் செய்யும் தலையளி மிகுதிப் பட்ட விடத்தும்; இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவகையினைத் தலைவி அடைந்தலீடத்தும்; ஆகிய, இக் கூற்றுக் களுள், சிலவீடங்களில் தன்பால் அன்பிற்கு உரிமை உண்டாக வும், தலைவன்பால் பரத்தமை ஒழுக்கம் உண்டாகவும், தலைவிபாற் கூற்று நிகழ்தலுள்ளதாம். இவைபோல்வன பிறவும் உள்வாம்.

தலைவி தானே கூறுதல்

வரைவிடை வைத்த காலத்து வருங்கிணும்
வரையா நாளிடை எங்கோன் மூட்டினும்
உரையெனத் தோழிக்கு உடைத்தற் கண்ணும்
தானே கூறும் காலமும் உள்ளே.

1056

தலைவியை வரைக்கு சொன்னதற்கானும் காலத்தை
இலட்பேசு வத்துப் போருள் காரணமாகப் பிரச்சித் விடத்துந்
தலைவி குறித்தும்; வரைக்க கொள்ளாது எனவிலேயே ஒழுங்கும்
தலைவன், ஒரு காள், தோழியையாயிணும் செல்லினையாயிணும்
திடீரேன் எதிப்பட்டனும்; நோதுமலர் வரைவு வென்டிவந்த
விடத்தும், பிறவிடத்தும் தோழியிடம் கூட்டமுன்னமயைக்
கூற்ற, தமர் அறியக் கூறுறன்றும், தலைவன் நம் வருத்தம் அறிய
மாறு கூறின்றும் கூறுமிடத்தும்; ஆகை, இம் முன்றிடத்தும்
தோழியினவராமல், தலைவி, தானே கூறும் காலமும் உண்டு.

(எ-ட) “என்னை சொல்வதோழி கவர்கள்ளும் கனக்கிலை
அன்னை குக்குறும் அதை கும்—பொன்னால்
புவேரையாக பூக்கானத் தோழியைக் கூக்குதோ
சீக்கைவிட நில்கேன் நுகரை.” (ஐதிலை ஏழைபது-ஏ-கு)
என வரும். பிறவும் வரும்வழி உறிக.

தலைவர்க்குக் கூற்று நிகழுமிடம்

ஒழிவிணும் சிறங்கத்திற்கு நானேன நாளிணும்
ஒழிர்க்கர் காட்சிக் கற்புக்கீநால் தங்கிறோத்
தோழிலோர் கீகப் புல்விய கெஞ்சுக்கொடு
காவக் கிழவன் உடாவதி படித்தும்
நூவில் கன்பொழுவி கிழவிகின்பமிணும்
பூஷகக் பிறவும் தோன்றுமான் படாருளே.

1057

“பூஷிராக் காட்சிலைம் நானாபி சிறித்து; தலைவு கு
குந்து தீங்கத் காட்சியினாயுடைய கற்புச் சிறங்கத்து” என,
மூல்கோரி கூற்றை கட்டுகொண்டு, தலைவன் உணவனிடத்துக்
செல்லுதலும், வருத்தமில்லாத சொல்லித் தலைவி சொல்லு
தலும் ஆகை, அவ்வகைப் பிறவும் பொருளாகத் தோன்றும்.

தோழிக்குரிய பேச்சுக்களின் தோகுப்பு

நாற்றமும் தோற்றமும் ஓழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பிணும் செலவிணும் பயில்விணும்
புணர்க்கி எதிர்ப்பா டோனுறுத்த உருவும்
உணர்க்கி ஏழிணும் உணர்க்க பின்றை
மெய்யிணும் பொய்யிணும் வழிநிலை பிழையாது

பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்
 குறையுற்ற கெதிரிய கிழவளை மறையுறப்
 பெருமையிற் பயயர்ப்பினும் உலகுரைத் தொழில்பினும்
 அருமையின் அச்சுர்சியும் அவளறி வழுத்துப்
 உனவா வென்றாலும் பேசத்தை ஷ்ட்டலும்
 முன்னுறு புணர்ச்சி முறை ஏறுத் துரைத்தலும்
 அஞ்சியச் சுலுத்தலும் உரைத்தழிக் கூட்டமொடு
 எஞ்சாது சிளங்க இருநான்கு கிளவியும்—

புவினாலும் சாந்தனாலும், தலைவனுடன் சுடிய கூட்டத்
 தாலும் தலைவியிடத்து உளதாகிய சுறாற்றால்; கூட்டத்
 தினால், அடைந்த சிறவெறுபாடும்: தோழியர் கூட்டத்துடன்
 மூன்போல் சேர்க்கொழுகாது தன்னைத் தனியாகப் பேணி
 யோழுகுதலும்; உன்னாலும் அளவில் குறைதலும்; தான் செப்
 கின்ற பூப்பரித்தல் நீராடல் முகலீப விளைகளைத் தோழி அறியாத
 வாறு மறைத்துந் தனியே செய்தலும், அன்றியும் தலைவன்
 செய்த கூட்டக் கருமத்தீணப் புலப்படாதவாறு தோழியை
 மறைத்தலும்; எத்திசையினும் சென்று விளையாடுபவள், இப்
 பொழுது குறிப்பிட ஒரிடத்திற்கே சென்றுதலும்; ஒரிடத்
 தேயே அதிகமாகப் பழகுதலும்; புணர்வதற்கு முங்குதற்ற
 காலத்தை உட்கோடலும் ஆகிப மாநிகழ்ச்சி ஏழும் துணையாக
 அறிதவோடு— மெப்பினாலும் பொய்ப்பினாலும் கெறி மறை
 பிழையாதவாறு பல்வேறு வகைப்பட்ட இருப்பொருள் பயக்கும்
 சொற்களாலே ஆராய்தலும்; களவொழுக்கிலே ஒழுகுதற்கு
 விரும்பி வந்த தலைமகனை, அவனது பெருமையைக் கூறி கீக்கு
 தலும்; ‘உலகத்தார் பெண்கொள்ளும் முறைபோல் கொள்ளுக’
 என்று கூறுதலும்; தலைவியை அடைவதற்குள்ள அருமையைக்
 கூறி நிக்குதலும்; தலைவியிடத்துக் கூசன்று அறிவீத்துப் பின்னர்
 என்மாட்டு வாசென்று கூறுதலும்; தோழி உடன்பட்டாலும்,
 தலைவி அசனை அறியும் தன்மையள் அல்லன் எனத் தலைவரத்துக்
 கூறுதலும்; முன்னால் அடையப்பெற்ற கூட்டத்தை முறையே
 ஸ்திரத்தைக் கூறுதலும்; தான் அச்சுமறநு அஞ்சிப தன்மையைத்
 தலைவற்கு அறிவத்தலும்; ‘நீ காதன்ப்பது யாரையோ?’ என்று
 விவரியவிடத்துத், தலைவன், ‘இன்னுள்’ எனச் சால்லக் கேட்ட
 தோழி, ‘அவனும் வென்போன்றே உள்ளான்’ என, இவனேறுடு
 கூட்டி உரைத்தலும் ஆகிய ஒழிவின்றிக் கூறிய எட்டுக்
 கூற்றும் (குறையுறவுணர்தலின் பகுதி); தோழியின்பால்
 நிகழ்வனவாம். மேலும்—

வந்த கிழவளை மாயஞ் செப்பிப்
 பொறுத்த காரணம் குறித்த காலையும்
 புணர்ந்துயின் அவன்வயின் வணங்கற் கண்ணும்

குறைந்தவட்ட படரினும் மறைந்தவ எருகத்
தன்னெழும் அவளொடும் முன்னமுன் தனைஇப்
பிள்ளைசீல நிகழும் பலவேறு மருங்கினும்
ஙன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும்
என்னஞரும் பன்னகை கண்ணிய வகையினும்
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
வேளாண் பெருகின்றி வேண்டிய இடத்தினும்
புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும்
ஒப்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்
கெங்கடு மொழியால் சிதைவுடைத் தாயினும்
என்புனகப் பிரிங்தோள் வழிச்சென்று கடைது
அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும்
அற்றது தீமை அறிவுறு கலக்கழும்
காப்பின் கடுமை கையற வரினும்
கள்ளும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதல் மிகுந் உள்ப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லூம் குடியும்
பிறப்பும் சிறப்பும் திறப்பு நோக்கி
அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைகு
அணைவில் வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்
அவன்விலை குறித்தும் காம்பிப்பாக் காட்டினும்
திறன்வரை வாயினும் அவன்வரை மறுப்பினும்
மூன்னிலை அறினெனப் படுத்தில்லன் நிருவகைப்
புரைதீர் கிளவிதாயிடைப் புகுப்பினும்
வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டினும்
ஆங்கதன் தன்மையின் வன்புறை உள்ப்படப்
பாங்குற வந்த நாலெட்டு வகையினும்
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன.

1058

தன் முன்னர் வந்துள்ளற தலைவனைத், தோழி பார்த்து
ஈவ்வே, வாராதான் போல மாயமேற்றி, அதனைப் பொறுத்த
காரணம் குறிப்பினுல் கொள்ளக் கூறுமிடத்தும் (அஃதாவது,
தலைவன் வரும் அருகையைக் கருதி ஏற்றுக்கொடலும்); கூட்டம்
முடிச்ச பின்னார்த் தோழி தலைவனைக்குமிடத்தும்; தலைவன்
குறையுற்று நிற்பதற்கு மகாம் நெரிட்டிக்கு, தான் தலைவியீட்
குறையுறு மிடத்தும்; நான் மிகுந்தக்குறை வேட்கை மறைத்து
ஏற்று தலைவியீடித்தது, தலைவனேடும் தலைவி யோடும் முன்னர்
நிகழ்ச்சி தீயத்தொகப்புனர்ச்சி முதலே கூட்டம் மூன்றனோயும்
தான் அறிந்தமையைக் குறிப்பால் உணர்த்தி, இரங்கு சிற்றல்
பலவகையாக வேறுபட்ட விடத்தும்; அவ்வழித், தோழியின்

சுற்றைத் தலைவி ஏற்றுக் கொண்டவிடத்து; அதனைத் தலைவற்றுக் கூறுதற்கு விரும்பும் இடத்தும்; என்னுமுதற்களிப் பல கணக்யாட்டுக்களைத் தலைவனிடம் குறித்த வகையும்; பலவாறு, தோழி எடுத்துக் கூறிய பின்னரும், தலைவன், புணர்ச்சியை விரும்பும் இடத்தும்; தலைவன் புனர்ச்சையை விரும்பாது பிரிவை விரும்பிய விடத்தும்; தலைவற்குத் தாம் சில கொடுத்தலைத் தலைவி விரும்பிய விடத்தும்; தலைவனெலுடு தலைவி கூடிய விடத்து அல்லதுறிப்படுதலாகிய அறிவு மட்டம்பட்ட சிறப்பினிடத்தும்; தலைவனிடம், ‘தலைவியைப் பாதுகாத்துக் கொள்வாயா’ என்று கூறிய விடத்தும்; தோழி, செம்மையாகக் கூறும் கட்சிநீரோற் களால் தலைவி சென்று சிலைவுடைத்தாயினும்; தலைவன் பிரிவால் என்பும் உருகுமாறுள்ள தலைவிக்குக், தன் கடன் செவ்வன் செய்து, தலைவனாது அன்பு மீதுகிடை வற்புறுத்திக் கூறு மிடத்தும்;

தலைவன் வருகின்ற வழியின் ஏதப்பாட்டினைக் கேட்டு அஞ்சதற்கண்ணும்; காவலின் கடுமை கனவொழுக்கத்திடையே எல்லையற்று வருமிடத்தும்; குறியிடமும், காலமும் தாங்கள் வரையறுத்தப்படியில்லாது கீகித், தலைவி காதல் மிகுதி உள்படப்பட பிறவும், தலைவனது நாடும், ஊரும், வீடும், குடியும், பிறப்பும், சிறப்பும், மிகுதியும் என்னித் தலைவனிடம் சொல்லும் சொற்களோடே கூட, அத் தன்மைத்தாகிப் பிலவகையினுலை வரைந்து கொள்ளுதலை விரும்பிய விடத்தும்; ‘தலைவிக்குக் கூட்டம் உண்டு கோல்’ என்று தாய் ஜப்பபட்டவிடத்து, அவ் ஜயத்தைத் தாய்க்கு எதிரே சின்று மறுத்து, அதனைப் பொய்யெனவே கருதும்படிசெய்து, பொய்யான சிலவற்றை மெய்யென்னுமாறு கூறினும்;

தலைவனுல் கூட்டத்திற்கு இடையூறு தோன்றினும்; செவிலி யாவலன், தலைவியின் மெய்வேறுபாட்டைக் கண்டு, ‘இல்து எற்றினுல் ஆயிற்று?’ என்று அறிவரை வினாவுமிடத்துத், தலைவியை அவருக்கு வெளிப்படக் காட்டினும்; நொதுமலர் வரைவுவாத விடத்தும்; தலைவியின் சுற்றத்தார் தலைவனுக்கு மனஞ் செய்து கொடுக்க மறுத்தலீடத்து, அறம் என்று பசாவல்லப்படும் தன்மைத்தாய் இருக்குது எதிர்ப்பாட்டினையும் செவிலியிடத்துக் கூறினும்; தலைவியின் சுற்றத்தார் வரைந்து கொள்வதற்கு உடன்பட்ட பின்னர்த் தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் காரணமாக நீட்டித்த விடத்து, இனி ‘கீட்டித்தல் கூடாது’ என்று கெடுஞ்சொற் கூறி, வரைவுகடாவல் வேண்டிய விடத்தும்; அங்கனம், கடாவிய விடத்து, வரைந்து கொள்ளுதல் மெய்யாயினமையின், மனம் முடியுமளவும் பொறுத்திருப்பதற்கு வற்புறுத்திக் கூறுதல் உட்படத் தோழி பிடத்துச் சிறப்பக்கூறிய முப்பத்திரண்டுடு; இன்னும் வேறுபட-

வருவானால்; மிக நூல்வடிவதைப் போற்றிப்பது சிகழும் கூற்றால்வார்.

செவிசியால் ஸிகழும் கூற்றுக்கள்

களவு ராயினும் காமமேற் படுப்பினும்
அளவுமிகுத் தோன்றினும் தலைப்பிப்பது காணினும்
கட்டினும் கூங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தால் அசப்பதிக் கண்ணும்
ஆடிய சென்றுளி அழிவுதலை வரினும்
காதல் ளகம்மிக்க கணவில் அரற்றலும்
தோழியை வினாவலும் தெய்வம் வாழ்த்தலும்
போக்குடன் அவிந்தபின் தோழியொடு கெழிலிக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்து மகள்நெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிபொருள் இயல்பின் கண்ணும்
தீண்ண வகையிற் பதின்மூன்று கிளாவிபொடு
அண்ணவை சிறவுஞ் செவிலி மேன.

1059

தலைவியின் களவொழுக்கம் அயலார்க்குத் தெரித்து பழி
தூற்றப்பட்ட விடத்தும்; தலைவியினுடைய வேட்கை மிக்க
விடத்தும்; கண்ணும், தோனும், மூலையும், பிறவும் மூன்னினும்
பருத்து அழுகுடன் வினாவுகும் அளவு வேறுபாடு தோன்று
மிடத்தும்; தலைவிலோதே தலைவி ஒன்றுபட்டு சிற்றலைக் கண்ட
விடத்தும்; கட்டுவிச்சீயும் வேற்றியாடும் வேலனும், ‘தெய்
உத்திஸ்துச் சிறப்புச் செய்யாவிடத்து இத்துன்பம் தீராது’
எனக் கூற்று, தம் தோற்றில் புரியுமிடத்தும்; வேற்றியாட்டு
ஏக்குந்த பின்கரும் தலைவிக்கு வருத்தம் மிக்குத் தோன்றினும்;
காதல் மிகுதீவினால், தலைவணை எண்ணரிக் களவிலே பிதற்று
மிடத்தும்; தலைவிக்கு இவு வேறுபாட்டேத் தோற்றம், எதனுல்
உண்டாயிற்று எனத் தோழியை வினவுமிடத்தும்; கூட்ட
முக்கமையுத் தோழியால் அறிந்த பின்னர், நற்றுப் முதலி
யோர்க்குக் கூறவேலாது, தெய்வத்தை வணங்குமிடத்தும்;
தலைவி உடன்போக்கிற சென்றுவிட்டாள் என்பதை அறிந்த
செவிலி, தோனும் தோழியுடன் போருங்கி, இல்லறத்தின்கண்
நிலைபெறங் செய்தற்கண்ணும்; தலைவி, உடன் போயகாலத்துத்,
தோனும் பின் செல்லாது தங்கிய விடத்தும்; ‘உடன் போக
கிற்குத் தன் மகள் தனிந்தனவோ என்று என்னிபவிடத்தும்;
தலைவன் குடிமை தன் குடிமையோடு பொருங்கு மென்று
ஆராயுமிடத்தும்; ஆசிய, இத் தன்மைக்காகிய கூறுபாட்டினை
யுடைய பதின்மூன்று கூற்றுடன், அவை போல்வன பிறவாம்
வருவனவும், செவிலிக்குரீய கூற்றுக்களாம்.

நற்றுய்க்கு உரியதோர் இலக்கணம்

தாய்க்கும் வகரயார் உணர்வுடம் படினே.

1060

செவிலி, கூட்டழுண்ணமைய உணர்க்கத்தாறு, நற்றுயும் உணருமாயிர், செவிலிக்குத் கூறிய பதின்மூன்று சீளவியும், அவை போல்வனவரய பிறவும், நற்றுயக்கும் உண்டு.

நற்றுயும் செவிலியும் துணியும் வகக

திழுவோன் அறியாள் அறிவினாள் இவளென மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஜயக் கிளாஸ்ஹின் அறிதலும் உரித்தே.

1061

'நம் குலத்தீர்த்து ஒந்த தலைவரை அறிக்குத் தட்புக் கொள்ளாத அறிவினையுடைய தலைவி' எனத், தான் ஜயப்பட்டுப் பிற ரோடும் வினாவும் சொல்லிக் குற்றமற்ற சாங்கிரீட்டத்துக் கூந், 'அதுவும் முறையேயாகும்' என்று அவர் கூறிப்பின் அறிதலும் உண்டு.

தல்லவிக்கு உரியதோர் இயல்பு

தன்னுறு வேட்கை திழுவன்முந் கிஙத்தல்

எண்ணுவும் காலைக் கிழுத்திக் கிள்ளிப்

பிறநா மாக்களன் அறிய ஆயிடைப்

பெய்க்கீர் போலும் உணர்விற் தெங்ப.

1062

தலைவி, தனது வேட்கையிருத்தைபத் தலைவன்முன் சின்று சொல்லுதல், ஆராயுமிடத்துத், தலைவிக்கு இல்லை. அங்குள்ள கருதவிடத்தும், ஏது மட்கவத்துள் பெற்த சிரபோலப் பூணர்வினையும் உடைத்து அவ்வேட்கை புறத்தே புலப்படுத்தும் என்பதாம்.

களவிற் புணர்ச்சிக்கு உரியதோர் வேறுபாடு

காமக் கூட்டம் தலைமையிற் பொலிதவின்

தாக்ம தூதுவ ராக்ளுக் உரித்தே

1063

இயற்கைப்புணர்ச்சி, இடர்தலைப்பாடு முதலை கூட்டங்களுள், பாங்காயினர் ஒருவருமின்றி, மூவனும் தலைவியும் தாக்மே கூடுதலான், தாங்களை தமக்குத் தாதுவருக் கூவர்.

தலைவி குறியிடம் கூறுதல்

அவன்வரம்பு இராத்தல் அறம்தனக் கிள்ளமையின்

களாஞ்சிட்டுக் கிளாஸ் திழுவிய தாகும்

தான்செலற் குறியவழி யாக லான.

1064

தலைவறுடன் கூடிய பின்னர், அவன் என்னத்திற்கு மாறு பட்டு நடத்தல் தலைவிக்கு அறமாகாமையின், அவன் வீருப்பிற்கு இவைக்குறியிடம் கூறுதலே தலைவியின் செயலாம். சனைனில், தான் சென்று வரவேண்டிய இடமாக அது இருந்தலான் என்ற வாறு.

தோழியும் குறியிடம் கூறுவன்

தோழியின் முடியும் இடனுமார் உண்டே. 1065

பேர்க்கறிய களவீற் புனர்ச்சியானது சிகித்தற்கன்,
தோழி குறியிடம் குறித்தலும் உண்டு.

பாங்கற சூட்டம் ஸ்கழுமிடம்

முங்நா எல்லது துணையின்று கழியாது
அங்நா எகத்தும் அதுவரை விண்றே. 1066

ஏன் ரு நாள்லது பாங்கனின் துணையில்லாமற் கழியாது.
அங்க ஏன் ரு நாட்களினுள்ளும் அவன் துணை கொள்ளப்படத்தும் உள்ளதாம்.

தலைவிக்கு உரியதோர் தியல்பு

பன்னாறு வகையினும் தன்வயின் வகுஷம்
நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலில்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்
துணையோர் கரும மாத ளான. 1067

பலவகையாறும் தாரைட்டதுவரும் நல்ல வீருப்பம் பொருங் தீய பதுநினி மூராற்காத் தலைவரிடத்து வேண்டுமாதலால்,
பாங்கச் சூதிய துணையாராரச் சுட்டுக் கூறும் சொல் தலை
மக ருடையதாம்; தான் கூறுக் கெயல் துணையாவாரால் செய்யப்
படும் செயலாகலான்.

செவிலிக்கு உரியதோர் சிறப்பு

ஆய்பெகுஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனப் படுவான் செவிலி யாகும். 1068

நல்ல பெரிய சிறப்பினையுடைய உணர்தற்கரிய மறைப்
பொருள் யாவற்றையும் கூறும் கடப்பாடு உடையவளாதலால்,
செவிலியாவான், தாய் என்றே சொல்லப்படுவான்.

தோழி செவிலியின் மகனே

தோழி தானே செவிலி மகனே. 1069

தலைவியின் தோழியாக இருப்பவன், செவிலியின் மகனே
யாவான்.

தோழிக்குரிய இயல்பு

குழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே. 1070

தோழியாவாள், தலைவெபற்றிய ரீகம்ச்சீகனை ஆராய்தற்கும், வீதன் எண்ணப்படி வினாவுமிடத்துத் துளையாகியும், வரும் நிலைமையினால் அழகுபெறுபவளாய் இருப்பாள்.

தலைவன் புணர்ச்சியுண்மை தோழி அறியும் திறன்

குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென
மதியுடம் படுதல் ஒருமூ வகைத்தே. 1071

தலைவன், தோழியை இரங்கு குறையுற்றவிடத்து உணர்தல்; தலைவெயின் குறிப்புக் கண்டு உணர்தல்; தலைவனும் தலைவெயியும் ஒருங்கிருந்த வீட்டத்துத் தலைமகன் கையுறைப் பொருஞ்சுள் வங்கு நின்று குறையுறுமாற்றான் உணர்தல்; என்ற முன்றும், தோழி மதியுடம் படுதல் ஆகும்.

தோழிக்கு உரியதோர் திறன்

அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
பின்னிலை முயற்சி பெருள்ளன மொழிப. 1072

இருவர்தம் கருத்தையும், தோழி, மேற்கூறியவாறு உணர்ந்து கொண்டால் அன்றி, வழிபாட்டு முறைமையால் புணர்ச்சிக்கு வேண்டிய முயற்சீகளைச் செய்யாள் தோழி என்ற வாறு.

முயற்சிக் காலத்து அதற்பட நாடிப்
புணர்த்த லாற்றலும் அவன்வயி னன். 1073

தலைவன் தலைவெயைக் கூடுவதற்கு முயறுங்காலத்து, தலைவீயின் உள்ளக் கருத்தைணையும் அறிந்துகொண்டு, அக் கூட்டத்தைக் கூட்டுவீத்தலும் தோழியிடத்து உண்டென்றவாறு.

குறியிடம் என்னவென்பது

குறியெனப் படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளங்க ஆற்ற தென்ப. 1074

'குறி' என்று சிறப்பீத்துச் சொல்லப்படுவது, இரவுக் குறி, பகற்குறி என்னும் இரண்டு கெறியை உடையதென்று சொல் ஆவர் புவவர்.

இரவுக்குறிக்குரிய இடம்

இரவுக் குறியே இல்லந்த துள்ளும்
மணையோர் கிணவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாலுக் காலை யான.

1075

இரவுக் குறியில் இடம், இல்லக்கவரைப்பில் மனையகம் புகா
விட்டது வட்டிதுங்கார் பேசுவனவற்றாற் கேட்கும்படியாக
அமைந்த அண்மைத்தாகைய இடமாகும்.

பகற்குறிக்குரிய இடம்

பகற்குணர் களனே புறவென மொழிப
அவன்றி வுணர் வருவழி யான.

1076

பகற்குறியின்கண் எதர்ப்பட்டுப் புனர்வது, மு
புறத்தே என்று சொல்லுவர்; அவ்விடமும் தலைவி நன்கு
அறிந்த இடமாகவிருத்தல் வேண்டும் என்பதும் சொல்லப்
படும்.

அல்லகுறிப் படுதலும் உரிபதாவது

அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே
அல்லகுறி மயாக்கிய அமைவொடு வரினே.

1077

தலைவர், தாள் வந்தமைக்கு அறிவீக்கும் குறிபொன்ற
ஏரி கீழ்க்கூடவிட்டது, அல்லதுறிப்படுதலும் தலைமகஞக்கு
உரித்து.

ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கலும் உண்டே
ஒங்கிய சிறப்பின் ஒருச்சிற யான.

1078

‘நாசிய நெய்சியையுடைய ஒரு பக்கத்து’ (ஒரு சிறை
என்று மனத்தாறும் போற்றியாறும் மெய்யாறும் அவ்வங்
விடத்து) ஒழுகும் ஒழுக்கலும் தலைவீசிடத்தே உள்தாம், கற்
புடை மனளர் ஒழுகும் ஒழுக்கத்தில், மனத்தால் ஒழுகும் ஒழுக்
கழும் உண்டு என்பதனால்.

நன்னானும் நற்பொழுதும் களவிலும் உண்(

1079

களவிவரபூக்கந்திடம்தும் உண்னானும் நற்பொழுதுமன்றி
ஒழுகுப் பூழுக்கம் தனமகஞக்கு இல்லை.

தலைவணிடம் விகழாதவை

ஆரீச நகுமையும் அழிவும் அச்சமும்
ஷலும் உளப்பட அதனே ரற்றே.

1080

வழியினது அகுமை நிசாத பூம், உஜமழிதலும், அஞ்ச தலுட், இடையூறும், நிலைவனிடம் சிகழப்பெரு.

தங்கையும் தமையன்மாரும் அறிதல்

தங்கையும் தண்ணெயும் முன்னத்தின் உணர்ப. 1081

தலைவியின் களவொடுக்கத்தை அவள்தம் தங்கையும், உடன் பிறக்காரும், குறிப்பி நூலே அறிந்துகொள்வார்.

தாய் களவினை அறிதல்

தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும். 1082

நற்றுய (பேற்ற தாய்) காவொழுக்கினை அறிதல், செவிலை அறியுமாற்றை ஒப்புடையதாகும்.

அம்பல் அலருக்கு முதல்வன்

அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தவின் அங்கதன் முதல்வன் கிழவனாகும். 1083

அம்பல், அவர் எனும் இசன்டும் களவே... தெளிவுப் படுத்தலால், அவ்வாறு சிகழ்வதற்குக் காரணம் தலைவனான் என்பார். அம்பல்—முகிழ்த்தல்; அது ஒருவரோராகுவர் முகக்குற்றப்பீஞ்வே தோற்றுவித்தல். அவர்—சொல் லுதல்.

வரைதல் ஸிகழ்கின்ற காலம்

வெளிப்பட வரைதல் படாகை வரைதல் என்று ஆயிரண் டெண்ப வரைதல் ஆடே. 1084

தலைவியை மனஞ்செய்து சொல்வது களவு வெளிப்பட்ட பீஞ்னாரும், களவு செனிப்படா முன்னாரும், ஆகிய இரண்டிடத் தும் வரைதல் சிகழும் என்று சொல்லுவார்.

வரையாது பிரிதல் நிகழ்தல்

வெளிப்பட தானே கற்பினை டொப்பினும் ஞாங்கரக் கிளந்த மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற் கிள்ளை. 1085

மேல் நூற்பாலில் கற்பிய வெளிப்படத் தானே, கற்பினுள் தலைவியுடன் உரிமையாய் வாழ்வதைப் போன்றதாயினும், முற் கூறிய ஒதற்பீரிவு, தூதுப்பீரிவு, பகக காரணமாகப் பிரியம் பிரிவு ஆகிய மூன்றும் காரணமாக, வரைவிடை வைச்துப் (மனம் முடித்துக் கொள்ளாது) பிரிதல் தலைவனுக்கு இல்லையாம். எனவே, போருள்வயிற் பிரிதலும், வேந்தர்க் குற்றுழிப் பிரிதலும், காவற்பிரிதலும் சிகழப்பெறும் எனக் கொன்க.

4. கற்பு இயல்

[கற்புக்கு இலக்கணம் உணர்ந்துவது]

கற்பு என்னவென்பது

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொள்ளுகிறி மரபின் விழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினேர் கொடுப்பக் கொள்வதுவே. 1086

கற்பென்று சிறப்பித்துக் சொல்லப்படுவது, சடங்கொடு பொருந்திக், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தந் துரிய தலைவியின் தமர் மணங்கிச்சுது கொடுப்ப மணங்கு கொள்வது ஆகும்.

கொடுப்போர் இல்லாதும் மணம் நிகழும்

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்துடன் போகிய காலை யான.

1087

தலைவி தலைவருடன் சேர்த்து உடன்போக்கிற சென்ற விடத்துக், ஒாடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கொடு கூடிய மணம் கடைபெறுதல் உளதாம்.

சடங்குகட்கு உரியவர்

மேலோர் ரூவர்க்கும் புணர்த்த கரணம்

இலோர்க்கு ஆகிய காலமும் உண்டே.

1088

அந்தணர் அரசர் வரைகர் ஆகிய ரூவர்க்கும் உரிய சடங்குடன் கூடிய மன்றல் விழவு, நான்காமவராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு.

கரணம் வகுக்கக் காரணம்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஜூயர் யாத்தனர் கரணம் என்ப.

1089

பொய் கூறுதலும் குற்றப்பட ஒழுகுதலும் தோன்றிய பின்னர், தமிழகச் சான்றேர், (தலைமையுடையோர்) சடங்குக்கொ வரையறை செய்தனர் என்று சொல்லுவர் புலவர். பொய் யாவது செய்ததனை மறைத்தல்; வழுவாவது, செய்ததன்கண் முடியால்லாது தப்பி யொழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை யிரண்டும் நிகழுவாம். ஆகலாற் கரணம் வேண்டுவதாயிற்று என்க.

தலைவற்கு உரிய கிளவிகள்

கரண த்தின் அ-ாமங்கு முடிந்த காலை
நெஞ்சுத்தோ அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னென நிப் படரும் தொல்நலப் பொருளினும்

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத்து உரைப்பினும்
நாமக் காலத்து உண்டெனத் தோழி
ஏழு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர் ஆர்வமொடு அனைஇச்

சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலுஞ் பூவும் தொடுதற் கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றேர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பில் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான

வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்
அழியல் அஞ்சலென்று ஆயிரு பொருளினும்
தான் அவன் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையும் மெய்கொன அருளிப்
பனனல் சான்ற வாயிலொடு பொருங்தித்

தன்னி ஞகிய தகுதிக் கண்ணும்
புதல்வன் பயங்க புனிறுதீர் பொழுதின்
நெய்யணி மயக்கம் புரிந்தோன் நோக்கி
ஜயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
செய்பெரும் சிறப்பொடு சேர்தற் கண்ணுப்

பயங்கெழுப் துணையனை புல்விப் புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழுத்தியைக் குறுகி
அல்கல் முன்னிய விறையழி பொழுதின்
மெல்லென் சீற்றி புல்விய இரவினும்
உறலருங் குரைமையின் ஊடன்மிகுத் தோனைப்
பிறப்பிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்

பீரிவு நீக்கிருபகுதிக் கண்ணும்
வின்றுங்கி பிரிசிலின் ஆஞ்சிய பையுனும்
சென்றுகூட இங்குபெயர்ந்து உள்ளிய வழியும்
காமத்தீன் வலியும் கைவிடின் முச்சரும்
நான்வள் பிழைத்த விலையின் கண்ணும்
நடந்தேற்ற சேய்கையொடு ஆன்னவை பிறவும்
கடம்படவந்த தோழிக் கண்ணும்
வெற்றுகாட்டு அகல்வயின் விழுமத் தானும்
விட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
நுவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை பூர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழுத்தி மஜியோன் என்றிவர்
ஏற்று விளை கொல்லிய எதிரும்
சென்ற தேஷ்து உழப்புகளி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கீஸப்பினும்
அருக்கிதாழில் முடிந்த செந்மற் காலை
விருக்கிதாடு நல்லவ வேண்டற் கண்ணும்
மாலை ஏந்திய பெண்டிரும் மக்கனும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇப்
பன்னமை பகுதிப் பதினென்று முன்றும்
என்னாகுது சிறப்பிற் கிழவோன் மேன,

1090

தாவுரை வரை வரை சேஷ திருமா மறைப்படி
மாற்றுவிழா முடிந்த மீறது, கணவப் புகுச்சீயில் இருவர்
மாட்டும் உளதாபை பழுவினாசம் குன்னுமேம்பாட்டினுல், கட்டப்
பட்டிருக்க (ஊவடகாம் சேஷ பிருத்த) வேட்கையானது
கட்டவிழ்த்து கூடுக்கல்லத் விடத்தூடி; கேட்டத்தினாகும்
மகிழ்ச்சி இட்டவிட்டு மிக்குவகுமிடத்தும்; தலைவிழின் கற்பு
ஒத்து காலை, காலை மிறைக் கஞ்சமாறு உரிமை தோற்றிய
விடக்கும்; நூர்க்கணமான குழமரப வழுவாது உறுதிப்
பொருளின் மயைவறி நடக்கும் தலைவிழின் வாழ்க்கைகளை கண்ட
விடத்தும்; தலைவிழப அடைக்கு கிற்கும் பெருமையின்கண்
மான கணவே: முக்கில் அடைக்கு அருகமையை எடுத்துக்கூறு
மிடத்தும்; ‘கஞ்சிய காலைத்து துணைசெய்தது’ என்று, தலைவி
கடவுளை வணக்குமிடத்தும்; கணவித்பட்ட இடையூறின்றித்
நியிக்கும் தீவிரமிகுத்தினிடத்தும்; அழுதிற்கு மாறுபட்ட
ஏஞ்சினை உண்ணுமிடத்தும், தலைவிழிடம். ‘கீதைக்கொட்டதனால்
அப்பொருள் எனக்கு அமிழ்தாக இருக்கிறது’ என்று அதற்குக்
நாறனம் என்னென அவள் கமைக்குங்காலும், புத்தொடுக்குங்

காறும் வினவுகின்ற விடத்தும்; அஞ்சனாரிட (தல்லமையோடு) ந் தும், சான்தேரிடத்தும், செறப்புமிக்க மற்றைபோர்களிடத்தும் ஒழுகுமாற்றைக் குறிப்பிடுவிட காட்டியவிடத்தும்; கற்பொடுக் கந்தீஸ் கணவுக்காலங்குது சிரம்கீட்க அருமாக ரீராங்கு வருங்கீட்க, கவலூம் உள்ளத்துடன், அளவளாவுமிடத்தும்; கணவுக்கால ஒழுக்க குறைபாட்டினை விண்ணில் எழுதிய எழுத்தும் தோன்றுதலாற்போலத் தோன்றச் செய்யாது ஒடுக்குமிடத்தும்; ‘சிரம்குதலங்குத் குற்றத்திற்காக நீ வருங்காதும் அச்சப்படாதும் இருப்பாயாக’ என்று, தான் அவனுக்கு இழைந்த குற்றக் தீணைக் கூறும் காலத்தீட்டத்தும்; பொறுத்தையும் பெருமையும் உண்மையென்று தெளியுமாறு கூறி, ஆராய்க்கி பொருக்கீய வாயித்துடன் ஓன்றுபட்டு, தன்னுல் குடிப்பதை ஒப்புக்கொள்ளு மிடத்தும்; புதல்வினைப் பெற்று ஈன்றணிகமயிடைய நெப் முழுக்காடிய தலைவீணீன் பொருட்டேத் தலைமையோருக்கும், கடவுளுக்கும் செய்யும் செறப்பினிடத்தும்; தலைவன், பரத்தையீர் பிரிந்தவிடத்து அதைப் போருது ஜாடல் கொண்ட தலைவி, வேட்கை மிகுதியினால் பலவிதமான அணைகளை (படுக்கை)த் தழுவியவிடத்து, அவை தம்மைத் தழுவாகமயாவன் வருங்கி கிறையமிக்கு நிற்கும் நிலைமையின்கண், அவருடைய மெல்லிய அடிகளை வருஷத் தலைமகன் இருந்து நிற்குமிடத்தும்; தலைவன் தன்னுல் அடைய முடியாதவாறு மிதுதியான ஜாடல் கொண்டவளாகிய தலைவீணிடத்து, வேறு சில பெண்டிர்கள் அதுபோன்ற ஜாடலின் காரணமாக அடைந்த இடுக்கட்பாட்டினை உணர்த்துகிற கண்ணும்; தான் பீரியப்போகும் நிலைமையின்கண் அது குறித்து வருங்காரின்ற தலைவி, காமக் கிழத்தி ஆகிய இருவரையும், அவ் வருந்தம் நீக்குதற்கண்ணும்; நீண்டாள் பிரிந்துகின்ற விடத்து, அப் பிரிவு குறித்துத் தானே வருங்கும் நிலைமையின்கண் ஜூம்; கெடிது பிரிந்து நின்ற செலவீணையே, மீட்டு பொருகால் எண்ணியவிடத்தும்; ‘பொருளினுங் காட்டில் காமம் மிகவும் வலியுடையது’ என நீண்தத் தலைவையத் தலைத்திருக்கக் கெய்துவிட்டுத், தான் பிரிவதற்கு அஞ்சியவிடத்தும்; தலைவீணிடத்துத் தலைவன் மூற்கூறியாங்குப் பிரியாதொழுகாது பிரிந்த விடத்தும்; தோழி, ‘தலைவீணையும் உடன்கொண்டு செல்க’ என்று கூறியாங்குப், பலவும் அடங்கக்கூறும் மடம்படவந்த தோழியின் மாட்டும்; வேற்று நாட்டிற்குப் பிரியும்வழி, வரும் ஏருத்தத்தினிடத்தும்; பிரிந்து சென்ற தலைமகன், மீண்டும் திரும்பி வந்தலைக்குத்தும்; பிரிந்து சென்ற தலைமகன், தான் சென்ற நீகழ்க்கிக்கண் மீக்க சிறப்பு எய்தையவிடத்தும்; தான் அடைந்த இன்பத்தீணைப் பாக ஆக்குக் கூறுமிடத்தும்; காமக்கிழத்தியும் மனையா ஞம் பிரிவிடத் துப்பாதுகாவலான சொற்களைக் கூறுமிடத்து, அவர்கட்டு விடை—

யிறுத்தற் கண்ணும்; தான் சென்ற நாட்டின் வருத்தத்தை மிகவும் விளக்கமாகக் கூறித் தலைவியைப் பிரீங்குசென்ற தன் கலையைக் கூறுமிடத்தும்; செய்தற்கரீப் வினையைக் கொட்டு முடித்து வந்த தலைமைசான்ற காலத்து, வீருங்கினருடன் நல்ல சேயல்களைச் சீறப்பித்துக் கூறும் விருப்பத்தின் கண்ணும்; தலைவரை வரவேற்றும் போகுட்டு மங்கலமாக மாலையீண் ஏந்தி நீங்கே பெண்டர், மக்கள், உறவினர் ஆகிழேயார் ஒழுகும் ஒழுக் கந்தினை விருப்புற்றவிடத்தும்; பெண்டிரல்லாத வாயிலாவோர் எதிர்கூறும் கூற்றிடத்தும்; ஆகிப, செயற்பாடுமைந்த பகுதி விணையுடைய முப்பத்து மூன்றிடத்தும் சிகழும் சொல்லிகழ்ச்சி, மிக்க சிறப்பினோடுடைய தலைவருக்கு உரியனவாம்.

கற்பின்கண் தலைவிசூற்று நிகழுமிடம்

அவன் ரி வாற்ற அறியும் ஆகவின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த விழுவோன் பாங்கின்
பெருமையில் குரியா வன்றன் கராணும்
விழுவீன மக்குடப் புலம்பெரி தாகவின்

அலைரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்படூம் இடும்பையும் ஆகிப இடத்தும்
கயங்கலை தோன்றிய காமா நெய்யனி
நய்த விழுவீன கெஞ்சு புண்ணுறிவி
நனியீ கீக்கிய விளிம்பு நிலையும்

புகன்ற உண்ணமோடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழுவீஜப் புலைபுகனி காட்டி
இயன்ற நெஞ்சுக் கலைப்பெயர்த் தருக்கி
ஏதிர்பெய்து மறுத்த சுரத்து மருங்கினும்
தங்கிய ஒழுக்கத்துக் கிழுவீன வணங்கி

எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும்
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்
காமக் கழுத்தி தன்மகத் தழிதி
ஏற்று விளையாட்டு இறுதிக் கண்ணும்
சிறங்க செய்கை அவ்வழித் தோன்றி

அறம்புரி வேஞ்சமோடு தன்வர வறியாமைப்
ஏதால் செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும்
தங்கதயர் ஒப்பர் மக்களோன் பதஞல்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும்
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது

நல்லிசை நயங்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியின் சிற்கிய தகுதிக் கண்ணும்
கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த விழவேண் நெருங்கிக்
காதல் எங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணும்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வஜை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும்
இன்னுத் தொல்குள் எடுத்தற் கண்ணும்

காமக் கிழ்ந்தி நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்

ஆவயின் வருஷம் பல்வேறு விலையினும்
வாயிலின் வருஷம் வகையொடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.

1091

தலைவனது மேம்பாட்டினைத் தலைவி செவ்வென அறியு
மாகலீஸ் அவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தலைவன் பண்
பினைத் தோழி கூறுமிடத்துத், தான் ஸிரல்பட சிறைவாகக் கூறு
மிடத்தும்; தனக்கு உரிமையை வழங்கிய தலைவனின் பெருமை
யில் மாறுபடாது ஒழுகும் அன்பொத்த செயலீடத்தும்; தலைவனை
நீங்கித் தனியாகவிருத்தல் தலைவீக்கு வருத்தம் மிகுமாகவின்.
ஆண்டு மனக்கலக்கம் பெருகிய அன்பீன் மிகுதிக்கண் னும்;
தனக்கு இன்பமும் துன்பமும் ஒருபடித்தாக சிகிழும் வழியும்;
புதல்வஜைப் பெற்று நெய்தேயத்து நீராடிய தலைவிகை, அடைய
வீரும்பும் தலைவனை, கெஞ்ச்கையுமாறு செய்து, தன்னைப் பொரு
ளெனக் கருதவில்லை என்று எண்ணுமிடத்தும்; வீருப்புமிக்க
உள்ளத்தோடு பரத்தையின் மாட்டு இன்பம் வெல்கி நீங்கிய
தனது வருத்தமிகுதி காட்டி, அவளை வெல்கும்
உள்ளத்தை அடக்கி, அவள வீரும்பீய பரத்தையரையும்
உடித்துக் காட்டிக் கூட்டத்திற்கு உடன்படாத, முற்றும் வெருத
நீலையின் கண்ணும்; பரத்தையர் மாட்டுச் சென்று தங்கும்
ஒழுக்கமுடைய தலைவனை வணங்கி, ‘என்பால் கூறுவனவற்றை
என் தங்கையராகிய உன் இன்பத்திற்கு உதவும் பரத்தையர்டம்
சென்று கூறுவாயாக’ என்று கூறுத்தக்கண்ணும்; தலைவன்
பரத்தையர் மாட்டுச் செல்வாறு, தன் மனைக்கணனே தங்கிய
காலத்து, ‘ஆண்டே செல்வாயாக’ என்று, தன்

உள்ளடக்கிக் கூறுத்தகண்ணும்; காமக்கிழக்கி, தலைவீயின் பின்னாப எடுத்து; கழுவி இப்பழற்ற வள்ளாட்டின் இறுதி யில் கூறுத்தகண்ணும்; சீர்த் ரேமிக்கையினையுடைய அங்கேருத்தகண் நல்லன் வந்து, அதை சொல் விரும்பும் உள்ளத் தோடு, நான் வரவினைத் தலைவி அபிமாதவாரு வின்று, தலைவி யின் புரிசே சீற்குத்தகாப்பு கவுன்மாட்டு உள்ளாடிய ஊடலைப் போக்குவெள்ளின் வீட்டத்தும்; ‘நாச்சுத்தைப் பூப்பர் மக்கள்’ எனும் முதுமொழியைக் கூறிக் குதைவற்ற சிறப்பினையுடைய தன் மக்கோப் பற்றதுக் கூறுத்தகண்ணும்; கோடிமோரது கொடிமைகள் வருக்கத்துக் கொடிக்கிறது’ என்று, கூட்டத்தை இடையிடு படுத்தாது புகழை ஈச்சுபார் சொல்லுடன் ஒன்றுபட்டுக், கூட்டத்தை கங்கை தகைப்பாட்டின் கண்ணும்; தலைவனது பரத குத்தமை ஒழுக்கத்தை, ‘தலைவி பேப் பொருத்துக் கொள்ள வேண்டும்’ என்னைத்து, விழ்க்குவண்ணங்கும் தலைவனைத் தூக்கி விட்டு, ‘நீவீர் செய்கின்ற இச்செல்லை என் தங்கையர்களாகிய பரந்தையர்கள் கண்டார் யெலும் என்னுகவீருக்குமோ?’ என்று, அவர்பொடிச்சுடிய வகையினிடத்தும்; பரத்தையரால் அணியப்பேற்ற கல்வி அரசினையுடைய தன் புதல்வளைக்கண்டு, மயக்குதல் வல்ல பரத்தையரீர் செய்கூக் குறிப்பிட்ட வீட்டத்தும்; தண்மாட்டு உள்தாகிய மேம்பாட்டினாலும், தலைவன் மாட்டுள தாக்கப் பொருத்துமையாலும், முன்னர்க்கூறிய குறுநவீணைக் கூறுமிடத்தும்; காமக்கிழத்தீயின் வாத்தீணைப்பாஶாட்டத் தன்னை இரிச்தக் கூறி கொர்க்கு மிடத்தும்; தலைமகனது கொடுமை நீரைத் தூக்குக்கூத்துத் தோழுக்குக் கூறுதற்குரிய வாற்றைக் குற்றமற்ற சிறப்பினையுடைய கந்தில் மாறுபடாது, தலைவனை வெறுத்துக் கூறாலும், மகிழ்க்கு கூறாலும், புலந்து விவக்கி ஒழுகுதலும், தழிடிக் கொள்ளுதலும் முதலீயவாக அவ்விடத்து வேறுபட்டு வருவனவாகிய பல சீழ்ச்சிகளிடத்தும்; வாயில்களாவாரிடத்து வரும் சொல்கீகழ்ச்சி உள்பட, இன்னபிற இடங்களில் தலைவீக்குக் கூற்று கூறும் என்பர்.

தலைமகட்கு உரிய களவு—தொடர்ச்சி

புணர்ந்துடன் போகிய கிழவோன் மஜையிருங்கு
இடைச்சுரத் திறைக்கியும் வினையுஞ்சு சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்னைக்கு அங்க மாகும்.

1092

களவுக்காலத்துத் தலைவனுடன் சேர்ந்து உடன்போக்குப் போகிய தலைமகள், கற்புக்காலத்து வீட்டின்கள் இருந்து கொண்டு, ‘தான் முன்னர் பாலைவழியில் தலைவனுடன் கண்ட கருப்பொருள் முதலீயவற்றையும், அவற்றின் தொழிலையும் குறித்துத், தலைவன் அன்புறுதற்குத் தக்கவற்றைக் கூறுதலே, தலைமகன் செய்யும் தொழிலுக்கு அஞ்சம் அச்சமாகும். எனவே, புணர்ந்துடன் போகாத தலைவி, அங்கனமிருந்து கூறுதல் தலைவனுக்கு அச்சமாகாது எனக்.

தோழியுள் உறுத்த வாயில் புகுப்பினும்

ஆவயின் நிகழும் என்மனூர் புலவர்.

1093

தோழி முதலீய வாயில்களாவாரைத் தலைமகன் மாட்டுத் தூதாக அனுப்பியவிடத்துட், முற்கூறிய அச்சப்பன்பு நிகழும் என்று சொல்லுவர் புலவர்.

தோழிசூற்று நிகழும் இடம்

பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த
தெற்கரு மரசிற் சிறப்பின் கண்ணும்
அற்றமழி ஏந்றபயினும் அற்றம் இலாக்
கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும்
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா ஒழுக்கத் தவணவயின் அழிந்தோனை
அடங்கக் காட்டுத்தற பொருளின் கண்ணும்
பிழைத்துவங் திருந்த கிழவனை நெருங்கி
இழைத்தாங் காக்கிக கொடுத்தற் கண்ணும்
வணங்கியல் மொழியின் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புலவிய புகர்ச்சியுகு
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்
மாண்லங் தாவென வகுத்தற் கண்ணும்
பேணு ஒழுக்கம் நாணிய பொருளினும்
குள்வயின் திறத்தால் சோர்வுகண் டழியினும்
பெரியோர் ஒழுக்கம் பெரிதெணக் கிணந்து
பெறுதகை யில்லாப் பிழைப்பினும் அவ்வழி
உறுதவை யில்லாப் புலவியின் மூழ்கிய
கிழவோள் பால்னின்று கெடுத்தற் கண்ணும்
உணர்படுவயின் வாரா ஊடலுற ரேள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன பால்னின்று
தான் வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத் த்ரக்கத் தானும்
பாணர் கூத்தர் ஷ்ரவியர் என்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்

20

தீத கிழவணை விகழுமாறு பழுஇயர்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலத் தெதிர்வின்று சாற்றிய
மரபுடை எதிரும் உளப்படப் பிழவும்
வகைபட வந்த சிளவி யெல்லாம்
தோழிக் குரிய என்மனூர் புலவர்.

1094

பேறுத்து தீயவரத பேரும்பொருளை சட்டி வ -
தலைமகனை வெறுத்து கோக்காத வழக்கு ஏதுவாகச், சிறப்
பித்தக் கூறுமிடத்தும்; மூன்பு அனுபவித்து வராராசின்ற
ஏருத்தம் பீங்கினமையைக் கூறுமிடத்தும்; குற்றமில்லாத
உலைமகன் நலன் கருதித் தெய்வக்கடன் புரியுமிடத்தும்; சிறப்
புடைய இற்கிழுமையினிடத்துத் தலைமகனை மறந்து பிறி
தோன்றன் மாட்டெத் தாழ்ந்தொழுகும் தலைமகன் சிலையினிடத்தும்;
தலைமகனது பெருமையிற் பிறந்த வொழுக்கத்தின் காரணமாக
உளமுழுக்க இலைவியின் மாட்டு, அவன்தன் பெருமை கூறு
ஷாகத்தான். ஆற்ற உரைத்தக்கண்ணும்; பரத்தைப் பூஷக்கம்
போட்டான் சேங்கு வாட்ட தலைமகனை கெருங்கித், தலைவியைத்
நாட்டி, சேங்கும் கடப்பாட்டை உணர்த்தித், தலைவியைத்
நாட்டிக்கூட்டு அவன்தைத்தக்கண்ணும்; தலைமகன் மாட்டு வளங்கிய
சோர்க்குடுடன் எண்வகி போழுதுமிடத்தும்; நாடோரும்
உலைவியைப் பிரிந்து, பரத்தைப் பேரியில் வாழும் குற்றம்
உலைமகன்மாட்டு உலைவிடவிடத்தும்; சீறந்த புதல்வணையும்
போராத, தலைமகன் பிரிந்து வாழும் நிலைமையின்கண்ணும்;
‘நிலைமையிடமுடிந்து கூரிந்துகொண்ட மாண்புமிக்க வீரனாக
நோடுகின்றீப் பின்னால்க’ என்று கூறுமிடத்தும்; தலைமகன்
ஒப்புக்கம் சுதாக்க, தலைமகன் அவனைப் பேசுநை போது
உலைவிடத்தும்; தலைமகன் தோடக்க்கிதல் தலைவியன் மாட்டுக்
நாட்ட உறுதீபார்த்தியில் பிகழுத்தமை கண்டு, தலைவி அறிந்து
கூறுமிடத்தும்; பேரியவராகிய தலைமகனது ஒழுகலாறு மிகவும்
பேருணையுடையதாரும்; நியோ பெருமையிற் பிழைத்தனை
என்ற மகற்புக்கமகத் தலைவைக் கோபித்தற்கண்ணும்; மேற்
கூறிய வாராஸின்ற தகுதி ஒழுக்கத்தேல் நிற்கும் தலைமகன் சொல்
போருது, புலவியுள் மிக்குகின்ற தலைவியின் மாட்டுசின்று,
அவன் தன் ஊடலைச் செந்ததற்கண்ணும்; அவ்வழியும் அவன்
தன் ஊடல் நீங்காமை கண்டு, அவ்யூடலை நீக்கும்பொருட்டுத்
தலைமகன்மாட்டு நின்று அவனை இடுத்துக் கூறுதற்கண்ணும்;
அரிய நிலைமையைகிய களவுக்காலத்துத் தனக்கு இருந்த
பெருமையையும் எனிய நிலைமையைகிய கற்புக்காலத்துத்
தனக்குரிய பெருமையின்மையையும் எண்ணித், தலைமகள்
இரங்குதற்கண்ணும்; பாணர், கூத்தர். விறலீ என்றின்னே
ரன்னர் தலைமகன் வாயிலாக வந்து குறையுற்று நிற்கும் இடத்

தம்; தலைவீயை நிங்கிப் புறத்தொழுக்கு ஒழுதும் தலைமகணை, அவற்றினின்றும் மாற்றித் தலைமகனுடன் வாழ்தலைச் செய்ய விரும்பித், தன்னைக் குறையுற்று இருந்தவிடத்துக், கண்ணேட்டப் பின்றி நீக்குதற்கண்ணும்; தலைமகன் சேய்மைக்கண் பிரியுஷ் தால் தன்மாட்டுக் கூறுவனவற்றிற்கு மரபில்வழாது மாறுபட்டுக் கூறுமிடத்துமாகிய இன்னோரன்ன வீட்டத்தும், பிறவீடத்தும், மூறையாக வஞ்ச கூற்றெல்லாம் தோழிக்கு உரியனவென்று சொல்லுவர் புலவர்.

காமக் கிழத்தியர் சூற்று விகழுமிடம்

புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணூம்
 இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணூம்
 பல்வேறு புதல்வர்க் கண்ணூனி உவப்பினும்
 மறையின் வங்கு மனையோன் செய்வினை
 பொறையின்று பெருகிய பருவர்த் கண்ணூம்
 காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில்
 தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்
 காப்பின் றவன்வயிற் பொருத்தற் கண்ணூம்
 இன்னகைப் புதல்வனைத் தழீவி இழைபணிக்கு
 பின்னை வங்கு வாயிற் கண்ணூம்
 மனையோ ஸாத்தவின் தன்னேர் அன்னேர்
 மிகையெணக் குறித்த கொள்கைக் கண்ணூம்
 என்னிய பண்ணையென் றிவற்றெருடு பிறவும்
 கண்ணிய காமக் கிழத்தியர் மேன.

1095

தலைவன், தன்னைத் தழீவித் துய்க்கும்சீலை இடையீடுபட்ட வீடத்துப் புலவி காரணமாகக் கூறுதலும்; மனையகத்தோர் (கலைவன்; தலைவி) செய்த வீணையைப் பழித்துக் கூறுமிடத்தும்; வெவ்வேறுகிய புதல்வரைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்ற வீடத்தும்; களவொழுக்கின்வயிற் வாராசிற்கும் மனைவியரவாளின் செயல்திறங் கண்டு, பொறுமையின்றிப் பெருகிய துன்பமிகுதீக் கண்ணூம்; தன்மாட்டுள்ள காதல் சோர்வினாலும், ஒப்புரவு என்னும் பெருக்கக் கொள்கை உடைமையானும், தாய்போல் கீன்று தலைமகனை இடுத்துரைத்துக் கூட்டப்பட்ட மனைவியைக் காய்தலீன்றித், தலைமகனுடன் கூட்டுதெற்கண்ணூம்; இன்பங்க்கரும் சிரிப்பீண்ணுடைய புதல்வனை எடுத்தணைத்து அணிகள் அணிவித்துப், பின்னர் உதுவே வாயிலாகத் தலைமகன் வகுத்வீடத்தும்; நான் மனைவியைப்போன்றே இருக்கலான் தன் போல்வார் பவர் தலைவற்கு இருத்தல் மிகுதியாகும் என்று என்னிய உட்கோளிடத்தும்; தலைமகனுடன் யாறு இளமரக்கா முதலை வற்றிற்குச் சென்று வீணையாடுமிடத்தும்; இதுபோன்ற பிற வீடங்களிலும் காமக்கிழத்திக்குக் கூற்று விகழும் என்பர்.

வாயில்கள் சூற்று நிகழுமிடம்

கற்றுங் காமழும் காற்பா லொழுக்கழும்
பெல்வியற் பொறையும் விறையும் வல்விதின்
விருக்குபுறங் தருசிலும் சுற்றும் ஒம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புல முறைமையிற் கிழவோற் குரரத்தல்
அகம்புல மரபின் வாயில்கட் குரிய. 1096

தலைவியின் கற்புமேய்பாட்டினையும், அன்பின் மிகுதியையும், சிறங்கனவாசிய பாகுபாடமைந்த இல்லக்கீழமைக்குரிய ஒழுக்கஞ்சைமையையும், மெஸ்லியலாம் பொறுமைக் குணத்தினையும், அடக்கமரசிய தலையோழுக்கம் உடைமையீனையும், வன்மையாகத் தங்கள் வீட்டுக்குவரும் விருந்தினரை ஏற்று நடத்தும் பேற்றியும், சுற்றுத்தினரை அன்பொடு தழிதிப் பாதுகாத்தலும், இது பேரன்ற பற ஏற்பன்புகளையுடைய தலைவியின் மாண்பினையும்; தலைவன் விருப்புமாற்றுள் உரைத்தல், அகம்புகும் உரிமையீண்டுடைய வாயில்களாவர்க்கு உரியவாம்.

செவிலிக்குக் சூற்று நிகழுமிடம்

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள்
ஙல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய அகும் என்ப. 1097

இதோத காவச்சிதிரும், செழ் காலத்தினும், எதீர் காலத்தினும், தன் குவத்தினுள்ளர் அகக்கொண்டோழுகுமாறு நல்ல னவட்டங்குக் கூறுதலும், அல்லவைற்கைநக் கடி தலும், செவிலிக்குக் கைமையுடையவாடும்.

அறிவர் சூற்று நிகழுமிடம்

சொல்லிய வினவி அறிவர்க்கும் உரிய. 1098
மேந், செவிலிக்குரியனவாகக் கூறப்பட்ட சொந்கள் அறிவர் என்பார்க்கும் உரியன் என்பதாம்.

அறிவர்க்குரிய மரபு

கிடித்துவரை நிறுத்தலும் அவர தாகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை சிற்றவின். 1099

அறிவர் என்பார், தலைமக்களை இடத்துவரத்து நல்வழியில் விருத்தும் உரிமை பெற்றவர். ஏனெனில், தலைவனும் தலைவியும் அவர் எண்ணப்படி வின்தெருமுகவள் என்பதாம்.

தலைமகன் புலக்குமிடம்

உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய. 1100

கற்புக்காலத்துத் தலைவீசியின் ஊடல் எல்லை கடப்பினும்,
காவுக்காலத்துக் குறி (இடம்) பிழைப்பினும், அது காரண
மாகத், தலைமகன் சம்ரே வசுந்துதலும், நீண்டபொழுது வருஞ்சு
தலும் உண்டு.

தோழிக்குரிய மரபு

புலத்தலும் ஊடலும் தூகிய இடத்தும்
சோலத்தகு கிளவி தோழிக்குரிய. 1101

தலைவன் தலைவி காரணமாகப் புலத்தலும் ஊடலும்
தோண்டவழிச் சொல்லத்தக்க பணிவான மொழிகள் தோழிக்கு
உரியனவாம்.

தோழிக்கு உரியதோர் மரபு

பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழவி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியன். 1102

தோழி, தலைவனது பரத்தையர் ஒழுக்கத்தை நிறுத்தத்
கருதியும், தலைவீசினுடைய இளமையோடுகூடிய உரிமை
யாகிய உடைமைச் சிறப்பைக் கூறுதற்கும், ‘அன்பிலை,
கொடியை’ என்று தலைமகனை இழிந்துக் கூறலும் உண்டு.

தலைவி பிறன்போலச் சுட்டிக் கூறுதல்

அவன்குறிப் பறிதல் வேண்டியும் கிழவி
அகம விழுடல் அகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றம் பெறுமே. 1103

தலைவனது குறிப்பை அறிதல் வீரும்பியும், தலைவீதனது
உளம் வீறைந்த ஊடல் ஸீங்குமிடத்தும், தலைமகனைப் பிறன்
போலக் கூறும் சொற்களும் தலைமகருக்கு உள்ளனவாம். (எ-டு)
“யாரையோ எம்மில் புதுதருவாய்” (கவி-98) என வந்தவாறு
ஈண்க.

தலைமகனுக்கு உரிய பணிவான பேச்சு

காமக் கடப்பினுட் பணிந்த கிளவி
கானுங் காலைக் கிழவோற் குரித்தே
வழிபடு கிழமை அவட்கிய லான். . 1104

காமவேட்டை மிதிபட்டவிடத்துப் பணிவான மொழி
கலைக் கறியும் இரண்டு கீற்றும் நிலைமை, ஆராயுமிடத்துத், தலை
மக்ஞக்ஞரிசுவாரும். அது இயல்பாகவே, தலைமக்ஞை வழிபட்டுத்
தாழ்ந்தொழுகும் சிலம் தலைமக்ஞக்கு உரிமையாம்.

அன்பு பொதுந்த பேச்சு

அருள்முங் துறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே. 1103
அருளொடுபட்ட அன்பு நிறைந்த சொற்களை உண்மை
ஏகக் கறுதல் தலைமக்ஞக்கு உரியதாம்.

அலர் எழுதலீப் பற்றியது

களவுங் கற்பும் அலர்வரை வின்றே. 1106
களவொழுக்கம் கத்தொழுக்கம் ஒகிய இரண்டிலும், அலர்
(பழி) தாற்றாதச் சம்பது வரையநாற்கெயித வொன்றன்று;
ஒரோழி சீக்ரததும் உண்டு; நெழரமையும் உண்டு என்ப
தார்.

(எ-ட) “கண்டது மன்னும் ஒருங்கள் அலர்மன்னும்
திங்களைப் பாப்புகொன் டற்று.” (குறஸ்.)
என வந்தவாறு காண்க,

அலரினுல் காமம் மிகுதியாதல்

அனைல் தோன்னும் காட்டிது யிகுதி. 1107
மிர்வலி தூற்றீடவிடத்துத், தலைமக்கனுக்குக் காம
வேட்டை அதற்கே மிதும் என்பதாம்.

(எ-ட) “ஷாரார் சேனவை எருாக அப்னைசொல்
“நொக நெய்க்கிட நேங்கி.” (குறஸ்)
முகர்வாக.

கிழவோன் விளோயாட்டால் மிகுதிப்படல்

கிழவோன் விளோயாட் டாங்கும் அற்றே. 1108
தலைவன், பறத்தைடர் மாட்டுப் பிரிக்கு ஆடல் பாடல்
நீழுத்தறும், யாறு குளம் குதெறுப், காமம் மிகுதற்குக் குளை
யாரும் என்பதாம்.

மனைவிபால் கணவனின் கொடுமையைக் கூறுர்

மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை
தம்முளை வாதல் வாயிலகட் கிள்லை. 1109

தலைவி, தலைவனிடம் வெறுப்புக் கொண்ட வழியும், தலைவனுடைய கொடுமையினைத் தலைவிக்குக் கூறுதல் தோழி முதலியவாயில்களாவார்க்குக் கிடையாது.

மனைவிக்கு உறுதியுள்ளபோது கூறுவர்

மனைவி முன்னர்க் கையறு கிளவி

மனைவிக் குறுதி உள்வழி உண்டே.

1110

தலைவியராள் உறுதிபாக உள்ளவிடத்துக் கையற்று (செலற்று)க் கூறுஞ்சொல் வாயில்கட்டும் உண்டு.

வாயில்கட் குரியதோர் மரபு

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்

பின்னிலைத் தோன்றும் என்மனூரா புலவர்.

1111

தலைவன் முன்பரக நிற்கவும். அவனுக்கு அயதாகவைத்துக் கூறுஞ்சொல் சிகழ்ச்சி, வாயில்களாவார் யாவர்க்கும் உண்டு; அதுதானும், தலைவியின் குறைவீனை நிறைவுசெய்யவிரும்பி முயலுமிடத்து என்று சொல்லுவர் புலவர்.

கூத்தர்க்கு உரிய திறம்

தொல்லவை உரைத்தலும் நூகர்ச்சி ஏத்தலும்

பல்லாற் ரூநும் ஊடலில் தகைத்தலும்

உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்

ஏதுவின் உரைத்தலும் துணியக் காட்டலும்

அணிவிலை உரைத்தலும் கூத்தர் மேன்.

1112

‘முற்பட்டவர்கள் இப்பாறு செய்வார்கள்’ எனக் கூறுதலும்; ‘இன்பம் நுகர்தல் இனிப்பதோன்’ மெனப் புசழ்தலும்; பலவகையானும் ஊடல் கொண்டோரை அவ்வுடலினின்று நீக்குதலும்; ‘ஊடல் தணிந்தால் அடையும் பலன் இது’ வென உறுதியை உணர்த்தலும்; தலைமகருக்கு அறிவுகொளுத்துதலும்; பல ஏதுக்களைக் கூறி, அதனால் வரும் பயனை எடுத்துக் காட்டலும்; ஒன்றன்பால் துணியுமாறு காரணக் காட்டுதலும்; அழகின் பெருமையை எடுத்துக்கூறுதலும், ஆகிய இவையெல்லாம், ‘கூத்தர்’ என்பார்க்கு உரியனவாரும்.

கூத்தர்க்கும் பாணர்க்கும் உரிய கிளவி

விலம் பெயர்ந் துரைத்தல் அவள்விலை உரைத்தல்

கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய.

1113

தலைமகன் பிரீயுங்காலத்துத், தலைவிக்குப் பின்சிகழக் கூடியவற்றைக் கூறுதலும்; பிரீக்கு வந்தான் மாட்டுத் தலைவே இருங்த

நிலைய உணர்த்துதலும் ஆகியன குத்தர் பானர் ஆகிய இரு வருக்கும் உயிர் தொழிலாகும்.

இளையோர்க்குரிய கிளவி

ஹற்றது பண்பும் கருமத்து வினொவும்
ஏவன் முடிபும் வினாவும் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தொற்றம் சான்ற அள்ளவை பிறவும்
இளையோர்க் குரிய கிளவி எனப்.

1114

உடன்போக்கு ஒருப்பட்ட தலைமக்கள்மாட்டுச் செல்லும் வழியின் நிலையினை உணர்த்துதலும்; செய்யும் செயலால் விளையும் பயனைக் குறதலும்; தலைமக்கள் ஏவியவற்றை முடித்துக் காட்டலும்; தலைவன் வினாவியவற்றிற்கு விடையிறுத்தலும்; தலைவன் வினாவாவிடத்தும் அவர்கள் நவங்கருதிக் குறத்தக்களை குறுதலும்; செல்லும் வழியில் கண்ட பொருள்களைக் (நிமித்தம்) குறுதலும்; இன்பூர்ண உணர்த்தும் உயிரீல் பொருள்களை எடுத்துக் காட்டியாரிலும், கூறு செய்வாகர வீலக்கீக் கூறியும், எடுத்துக் கூறுதலும் இளையோர் என்னும் வாயிலோர்க்கு உயினவாகும்.

உழைக்குறுங் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்
நடக்கை எல்லாம் அவர்கட்ட படுமே.

அதேகே குற்றேவல் செய்தலும், மெய்காத்தலும், பிற வும், உயர்ந்தேர்க்குள்ளகிரி ஒழுகலரூ யாவும் இளையோர் என்பார்க்கும் உண்டு.

தலைமகனுக்கு உரிய மரபு

பின்றுறை யாகிய பெரும்பொருள் வதுவைத்
தொன்றுறை மனைவி பெய்திர்ப்பாடு ஆயினும்
மின்னிலையுப் புதல்வளை வாயில்கொண்டு புகினும்
விழவோன் இறந்தது நினைவு ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனூர் புலவர்.

1116

பழுமையாகிய (காவில்பெற்ற) மனைவியையே, பின்னர் உலகியல் வழக்கப்படி சிறப்பு அமைந்த வதுவை முறைப்படி மணஞ்செய்து கொண்டபின், அவள், தான் பரத்தையர் வீட்டில் குக்கு வந்தவுடன் எதிர்ப்பட்ட விடத்தும்; ஒளிர்பொருங்கிய அணி கலவன்கள் அணியிப்பெற்ற தன் புதல்வளை வாயிலாகக் கொண்டு புக்கவிடத்தும்; தலைவன் கடந்தகால நிகழ்ச்சியினை (தலைவி யைப் பிரிந்து பரத்தையர் ஒழுங்கத்தினை மேற்கொண்டதை)

நினைந்த அப்பொழுதேயும், தலைவன் கலங்குதலும் உண்டு என்று சொல்லுவர் புலவர்.

தலைமகட்கு உரியதோர் கிளவி

தாய்போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலை யான்.

1117

பரத்தையர் விட்டிவிருந்து பிரிந்து வந்த னினும் தலைமகள் சிறந்தாள் என்று என்னுமாறு, தாய்போன்று அவனை இடுத்துவரைத்து, அவன் மனக்கவற்றை கீக்கிட்டி, பங்குபோல் கொண்டொழுகும் பெருந்தன்மை, மனையறம் போருக்கிய இவ்வக்கிழுத்திக்கும் உண்டு என்று சொல்லுவர் புலவர், அவன் முபக்கத்தால் மயங்கியவீடு

காமக்கிழுத்துயை ஒப்பாக எண்ணுதல்

அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
மகன் தாய்யர்புந் தன்னுயர் பாகுஞ்
செவ்வன் பணிமொழி இயல்பாக லான்.

1118

தான் நடாத்துகின்ற இவ்வறம் பிழைப்பாது பாதுகாத்தல்,
தலைவீசிக்குச் கடமையாதலால், தன் மகனுக்குக் தாயாகிய காமக் கிழுத்தியைத் தன்னின் தாழ்ந்தாள் என எண்ணுது, தன் தெனுடு ஒப்பாள் என எண்ணுவது தனக்கு உயர்வைத் தரும்; தலைவன் ஒழுகுந்திறம் உணர்த்திபதன்மை அதுவாகலான் என்பதாம்.

பாசறையிலே தலைமகளோடு சூடார்

எண்ணரும் பாசறைப் பெண்ணென்றும் புணரார். 1119
எண்ணுத்தகரிய படைவிட்டின்கண், தலைமகளிரோடும் சூடார் தலைமக்கள்.

பரத்தையரைப் பாசறையிற் சூடுதலும் உண்டு

புறத்தோர் ஆங்கண் புணரவு தாகும். 1120
மேற்கூறிய படைவிட்டின்கண், புறப்பெண்டர் (பரத்தையர்) சூட்டத்துடன் தலைமக்கள் பொருக்குதலும் உண்டு.

பார்ப்பார்க்கு உரிய கிளவி

காயங்கிலை உரைத்தலும் தேர்விலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பின் எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட விமித்தங் கூறலும்

செலவறு கிளவியும் செலவறஞ்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 1121

‘நீ பீரின்து செல்லவயாயின் தலைவியின் வேட்கை மிகும்’
எனக் கூறுதலும்; தலைமகள் செலவு ஏதுவாக சிகழும் நீகழ்ச்சி-
யிலை ஆராய்க்கு கூறுதலும்; தலைவன் என்னந்ததைத் தலைவிக்குக்
கூறுதலும்; ஆவின்பால் நீகழும் சிகழ்ச்சியினை நியித்தமாகக்
கோண்டு கூறுதலும்; ‘தலைமகன் பீரின்து போயினன்’ என்று
கூறுதலும்; ‘செல்லாது என்னட தங்குதல் வேண்டு’ மெனக்
கூறுதலும்; இவை போல்ன பிறவும் பார்ப்பார்க்கு (நன்மை
தீயையைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்—காரணப் பெயர்.) உரியன
வாரும்.

வாயில்கள் இருவர்பாலும் மகிழ்பவர்

எல்லா வாயிலும் இருவர் தேநத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள் என்ப. 1122

வாயில்களாவர் பாலும், தலைமக்கள் இருவர் தேயத்து
மாட்டே மகிழ்ச்சிப் பொருள்களை பொருள்களையை உடையர்.

சிறைப்புறத்து அன்பற்றுப் பேசதல்

அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறங் குறித்தன் நெங்மனார் புலவர். 1123
வாயில்களாவர், அன்பு நீங்கிய (கடுகுதேசால்) சொற்களைச்
சோஷவர்களாயின், தலைவனுயினும் தலைவியாயினும் சிறைப்
புறத்தார் ராகவான் கூடியே என்று கூறுவர் புலவர்.

தலைவன் முன்னர்த் தலைவி புகழ்தல்

ஒந்புகழ் கிளவி கிழவன்குற் கிளத்தல்
எத்திறத் தாலும் வீழ்த்தங்கு இட்லை
அறபகடவுகுத் தீரண்டலைப் கடையே. 1124

தலைவன் முன்னர்த் தலைவைப் புகழ்ந்துகூறுதல் எவ்வீடத்
தம் தலைவிக்குக் கொடையாது; முன்னால் கூறுபடுத்தேக் காட்டிய,
‘தாய்போற் கழறித் தழிகே சோடலும்’, அவன் சோர்புகாத்தற்
பொருட்டு, “‘மகன் தாயுயர்பு தன்னுயர் பாரும்’ என்னும்
இரண்டு கிடமும் அவ்வாதவீடத்து என்பதாட்.

தலைவிமுன்னர் தலைவன் புகழ்தல்

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் விளைவியின் உரிய என்ப. 1125

தலைவன், தலைவரியின் முன்னால் தன்னைப் புகழ்ந்து கோள் நூதல் விளைவயிற் பிரீயுமிடத்து உண்டு.

(எ-டி) “இல்லென இரங்தோர்க்கொன் றீயாமை இழிவு”
(கலி—க)

என வந்தவாறு காண்க.

பாங்கர் மறுத்தும் உரைப்பர்

மொழிடதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.

தலைவன் கூறுவதற்றிற்கு உடன்படாது மறுத்துக் கூறு தலைம் பாங்கர் என்பார்மாட்டு உண்டு என்பதாம்.

(எ-டி) “பொருள் பொருளார் புன்னலங் தோயார்

அரும்பொருள்
(குறள்)

ஆயும் அறிவீ னவர்.”

என வந்தவாறு காண்க.

மறுத்தல் அருகியே வரும்

குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும். 1127

அவ்வாறு மறுத்துக்கூறும் நிசழ்ச்சி ஒரோவழி அரிதாகவே வரும் என்பதாம்,

வற்புறுத்தியல்லது சேறல் இல்லை

துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.

1128

தலைவன் ஏதுவாகத் தலைவி வருத்தமுறும் வாயேயல்வாம்,
அவளோ ஆற்றியிருக்கும் ஏதுக்காட்டி வற்புறுத்தியல்லது,தலைவன்
அவளோச் சேறலில்லை என்பதாம்.

செலவிடை அழுங்கல்

செலவிடை அழுங்கல் செல்லாமை ஆன்றே
வன்புறை குறித்தல் தவிர்க்கி யாகும்.

1129

தலைவன், தலைவியை விட்டுப்பிரிந்து, பின் இடை மடங் குதல் செலவே தவிர்ந்தன்று; ஆற்றுத் துல்லியும் தலைவியை வற்புறுத்தி ஆற்றியிருக்கச் செய்துவிட்டுப், பின்னர் மீண்டும் செல்லும்பொருட்டே யாகும்.

தொழிலிடத்துக் கிழவியை உரையார்

கிழவி நிலையே விளையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்.

1130

விலைமேற் கொண்ட தலைமகன்மாட்டுத் தலைவியின் நினைவு
எழுது; எனவே, விலை முடிந்தவிடத்துத் தோன்றுதல்
வேளிப்படை என்பதாம்.

பன்னிரண்டு நாட்கள் பிரியான்

பூப்பின் புறப்பாடு ஈரு நாளும்
நீத்தகன்று உறையார் என்மனுர் புலவர்
பரத்வதயிற் பிரிந்த காலை யான், 1131

பரத்வதயார் பிரிவில் சீந்தாலத்து உண்டான், பூப்புத்
தொன்றி கீழும் முன்றுங்களும் சொந்தேட்கும் வழி ஒழுகீ
ங்கு, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் தலைவியை நீத்துத்
கலைவன் உறைப்பெறுன் என்று சொல்லுவர் புலவர்.

மூன்றாண்டுகளே கல்விப் பிரிவு

வெள்ளுத் தெவிய கல்வி யான்டு மூன் ரீதவாறு. 1132

என்னோராதும் விருட்டமிழீக்கா கல்வி காரணமாகப்
பிரியும் பிரிவு, மூன்றா யான்டுக்கு உட்பட்டவே அமையும்
என்பதாம்.

வேங்குத்துறு தொழில் ஓராண்டிற்குள்

வேங்குத்துறு தொழிலே யான்டின்து அகமே. 1133

வேங்குத்துறைய தேர்மிலாகிய காலைப்பிரிவு, காடு காலந்
தீவு நூத்திய மகாகநாவினைப் பிரிவு ஆகிடன் ஓராண்டுக்கு
உட்பட்டவே அமையும் என்பதாம்.

பொருட்பிரிவும் ஓராண்டிற்கு உட்பட்டதே

ஏஜிப் பிரிவும் அவ்வியல் விலையும். 1134

எந்திய பொருளிட்டங்குப் பிரியும் பிரிவும் ஓராண்டிற்கு
உட்பட்டவே அமையும் என்பதாம்.

பதி இக்குத்துறையின்பம் நுகர்தல்

யாறுங் குஞாம் காவும் ஆடிப்
பதி இக்குத்துறைய் உரிய என்ப, 1135

தலைவன் தலைவியுடனும் காருசிநாக்கியுடனும் இல்லாக
கந்தீன் புறாதே சொறு, பாற்றி பூந் பூந்துறை கீர்க்குமைங்
தாடுதலூடு, இனமரக்காவிற் சொற்று விடோயாடுதலூடு, ஆகிய
சீழ்ச்சிகளால் இன்பம் நுகர்தலை உண்டென்று சொல்லுவர்

புலவர். (தலைவி அவ்வாறு செல்லுதல் ஒரேவழியே எனவும் உணர்க).

சிறந்தது பயிற்றல்

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறமபுரி சுற்றுமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இரந்ததன் பயனே.

1136

தலைவனும் தலைவியும் இன்பம் நூகர்ந்து முடிந்த முதுகைக் காலத்தின்கண், மீண்டும் சிற்றின்பத்தின் கண்ணேயே தாழாது, பாதுகாவல் அமைந்த மக்கட்செல்வத்துடனும், அறத்தையே நாடுகின்ற உறவினருடனும் கூடி வாழ்ந்துகொண்டு, சிறந்த தாகிய பேரின்பத்தை அடையும் வழியிலே பழகுதலே இப்பிரப பினுடைய பயனுக அமையும்.

கற்பின்கண் வாயில்கள்

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறவியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.

1137

தோழி முதலாகக், கண்டோர் இறுதியாகவுள்ள பன்னிரு வரும், அகவொழுக்கிற்குப் பொருந்திய வாயில்கள் என்று சொல்லுவர் புலவர்.

திரும்புவான் இடையே தங்கான்

வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச்சர மருங்கில் தவிர்தல் இல்லை,
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்ளியற் கவிமா உடைமை யான.

1138

யாதாயீனுமோர் வினைகாடனமாகப் பிரிந்து சென்ற தலைகள், அவ்வைனை முடிந்து வருங்காலத்து, எவ்வளவு நீண்ட வழியாயினும், இடையீடத்துத் தங்கிவருவது என்பது கிடையாது; தனது உள்ளம் வினைத்த ஒன்றை வீரராந்து சென்று முடிக்குமாறு போலத், தக்காங்கு உதவும் புள்ளிகள் அமையப் பேற்ற, புரவீயிலக்கணம் முழுதும் அமைந்த, குதிரைகள் பூட்டிய தெருடையான் அவன் என்பதனால்.

5. பொருள் இயல்

[பொருள் இயல்பு உணர்ந்துவது]

தொடர்மொழிக்கண பொருள் பொருங்குதல்

இசைத்திரிக்கு இசைப்பினும் இயையுமன் பொருளே

அசைவிரிக்கு இசையா என்மனுர் புலவர் 1139

‘ஒசையாப்பட்டி ஒப்பெறும், பொருள், இகையுடனேபே
ஏறுப்; சூயிட்டிற்குச் சொற்று சங்கமாகிய அசையானது
மாப்பட்ட இசைசூரு’ என்பதால் (எ-ஒ) ‘கார்விகர
கோர்க்குரு’ என்றும் பொறுத்துக் கூறுவது வாந்துள்ள வருமாறு
பட்டு.

ஏனும் என்பதுமொத்தம்

ஒருங்கீர்க்கும் பேச்சுக்கள்

போதும் இன்பழும் இருவகை விளையிற்

ஒன்றும் கள்ளும் பழுவடகட செதிய

ஏட்டும் பழுவிடும் வாச்சுக் கூடுமை

ஏட்டுங்கீர்க்குப்போல் சொந்துகொடு மூனர்த்துஞ்

போர்வை மாடு வைத்திருக்க வேட்டியிக்

செய்யா மாயில் தோழிடுப்பேந் கடக்கியும்

அவாவர் கூடுவினி நப்போந் கோர்த்தியும்

அதிர்கு முன்னும் வேஷப்பட விரீதி

கிழுக்கீர்பர் கூன்றும் கரிய வாக

உவம் வாய்ந் படுத்தலும் உவமம்

இன்றிடத் திருவர்க்குங் கரியபாற் கிளவி.

1140

தங்பழும் இன்பழும் ஆசிய இருக்கன்மயும் தரவல்ல,
காமத்தைக் கருதிய முறைகம் இடையீடுபேடுதலான், ககை
புதலிய மெய்ப்பாடு எட்டத்துப்படை கூட்டாடும் தொன்றுப்,
பொருங்கிய உறுப்புநடவடது பொலவும் மூனர்வுடையது போல
மாட்டத்துங்கப்படு போலவும் அங்காடும் அல்லாதவற்றைத்
கனது உடன்றித்துள்ள இனைத்துக் கூதியும்; சொல்வதை மாப்பீண
ஏடுடைய (புரோவான், காணல், மரம் முதலியன.) வற்றுடன்
போருங்கி, அவை செய்யாதனவற்றைச் செற்வதாகக் கூறிப்,

பீன்னர், தன் நெஞ்சு அடங்குமாறுபோல அடங்கியிருக்கின்றன எனக் கூறியும்; யாவர் ஒருவர் உற்ற யாதொரு பிணியும் தாழுற்ற மினியாகக் கொள்ளுதலும்; அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட சிறுத்தி உவமைப் பெயரும் உவமீக்கும் பேபருமாகிய இரண்டும், தொழில், பண்பு, பயன் என்னும் மூன்று பொருட்கும் உரித்தாக, உவமம் பொருங்குமிடத்து உவமவாயிற் படுத்தலும் தலைவனுக்கு தலைவிக்கும் உரிய ஒரு கூற்றுச் சொல் என்பதாம்.

காமம் இடையீடுபட வரும் பொருள் வேறுபாடு

கனவும் உரித்தால் அவ்விடத் தான். 1141

மேற்கூறியவற்றில் காமம் இடையீடுபட்ட வீடத்துக், கஞ்ச (கனவு) கானுதலும் விசுந்தல் உண்டு.

நற்றுய்க்கும் கனவு உரியதோர் மரபு

தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின். 1142

தலைமக்கள் உடன்போக்கில் சென்றவழி, கனுக்கானுதல் தலைவியீணப்பெற்ற தாய்க்கும் உளவாகும்.

ஓருசுற்றுச் சொல்லிற்கு உரியார்

பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே
நட்பின் கடக்கை யாங்கலங் கடையே, 1143

அகத்தினை இலக்கணத்தின்கண் ஒரு கூற்றுச்சொல், தலைவி, தோழி, நற்றுப், செல்லி ஆகிய நால்வருக்கும் உரியதாம், நட்பின்கண்ணே ஒழுகும் ஒழுக்கம் அல்லாதவிடத்து என்பதாம்.

நால்வர்க்கும் உரியன மூன்று

உயிரிழும் நானும் மடனும் என்றிவை
செயிர்தீர் சிறுப்பின் நால்வர்க்கும் உரிய. 1144

உயிர், நானூம், மடப்படி ஆகிப மூன்றும், குற்றந்தீர்ந்த நிறப்பினையுடைய மேற்கூறிய நால்வர்க்கும் உரியனவரம்.

பிரிவின்கண், தலைவி, தன் உறுப்புநோக்கிக் கூறுதல்

வண்ணங் திரிந்து புலம்புங் காலை
உணர்ந்தது போல உறுப்பினைக் கிழவி
புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. 1145

தொல்காட்டியம் தெளிவுரை

தலைமகன், நிறம் வேறுபட்டு வருக்கழுறுங் காலத்துத், தலைமகன் பிரிவைத் தான் உறுப்புக்கள் அறிந்தனபோலப், பொருக்கும் வணக்காற்கூறுதலும் உண்டு.

(எ-ட) “தன்னாந் துறைவன் தணக்குமை நம்மினும் முன்னம் உணர்க்க வர்கா.” (குறள்-12) என வருக்கும்

தலைவி தலைவன்பாற் சேர்தல் பிரிவிடை இல்லை

உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்
என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்
கிழவோற் சேர்தல் கிழுத்திக் கில்லை. 1146

தலைவி, தன்னுடைய உடம்பும் உயிரும் மெனிக்குசிடத்தும், ‘இவை என்ன காரணத்தாலோ வாடியது’ என எண்ணுவு தல்லாது, அது காரணமாகத் தலைவன் உன்னவழிச் செல்வது என்பது கிடையாது.

(எ-ட) “ஒரு குவிநே ஏயக்கிள்ளோற் செய்தகன்
ஈடும் இதற்பட்டது.” (குறள்-1176)
என வருதல் காண்க.

கெஞ்சினுற் சேர்தல் உளவாம்

ஒருசிறை கெஞ்சுகோ இசாவுக் காலை
உரிய தாகலும் உள்ளடை மொழிப். 1147

தனித்து சேஞ்சீராடு உசாவுக் காலத்தில், தலைவனைச் சேர்தல் உரியதாக்கும் உண்டு என்று கூறுவர்.

அறியாதாள்போல நடத்தல்

தள்ளவயிற் கரத்தலும் அவள்வயின் வேட்டலும்
அன்ன இடங்கள் அல்வழி யெல்லாம்
மட்டுமென்று கிற்றல் கடனென மொழிப். 1148

தலைமகன் தன்னுடைய ஒழுக்கத்தைத் தலைமகளிடத்தில் மறைத்து உணர்த்தும்பொழுதும், தலைமகளிடத்தில் புனர்ச்சி வேட்கை தோற்றிய வழியுமாகிய, அத் தன்மைப்பட்ட இடங்களெல்லாத் விடமெல்லாம், தலைமகன் அறியாதாள்போன்று ஒழுகுதல் கடனென்று கூறுவர்.

அறத்தொடு நிற்கும் நிலை

அறத்தொடு நிற்குங் காலத் தன்றி
அறத்தியல் மரபில்லை தோழி என்ப. 1149

தலைவி அறத்தோடு நிற்குங் காலத்தில் அவ்வாமல். தோழி, தானே அறத்தோடு நிற்கும் தன்மை இவ்வாதவளாவன்.

தோழி அறத்தோடு நிற்றல்

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியோடு தொகைஇய
ஏழு வகைய என்மஞர் புலவர். 1150

“தலைவனே எளியனுகக் கூறுதல்; அவனை உயர்த்துக் கூறுதல்;
அவனது வேட்கைபை மிகுந்துரைத்தல்; தாழும் பிறருடனே
உசாவுகல்; காரணங் கூறி உணர்த்துதல்; எதிர்ப்பட்டமை
கூறுதல்; உண்மையுரைத்தல் என்னும் ஏழுவகையாகத் தோழி
அறத்தோடு நிற்றல் அமையும்” என்று கூறுவர் புலவர்.

தலைமகளாலே செவிலி அறியும்

உற்றுழியல்லது சொல்லல் இன்மையின்
அப்பொருள் வேட்கைக்க் கிளவியி னுணர்ப. 1151

காலம் மிகுந்தவழி யல்லது, சொல்கீகழ்ச்சி இன்மை
யினால், தலைமகள் கருடிய பொருளின்மேல் கொண்ட வேட்கையைச் செவிலி தலைமகளாலேயே உணர்ந்து கொள்வன்.

பெண்டிரக்கு உரியதோர் இயல்பு

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான. 1152

அடக்கமும்; களவொழுக்கி ணாப் புறத்தார்க்குப் புலப்படாது
உள்ளடக்கும் மனவலியும்; கடுவு நிலைமையும்; செப்பத் தக்கன
வற்றைக் கூறுதலும்; நன்மை நிமை விளைப்பனவற்றை வேறு
பிரித்து அறிவித்தலும்; உள்ளக் கருத்தீனை அறிதலருமையும்
ஆகிய, இவையெல்லாம் பெண்பாற்குரிய சிறந்த குணங்களாகும்

தோழி கூற்றினால் வரும் பயன்

பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின்
வழுவி னுகிய குற்றம் காட்டலும்
தன்னை யழித்தலும் அவனுறு அஞ்சலும்
இரு சீனும் பகவினும் நீவா வன்றலும்
காழுவோன் தன்னை யாரல் என்றலும்
உன்மையும் தீழமையும் பிறித்தீனைக் கறலும்
புரைபட வகுது அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள் வென்ப. 1153

தலைவன் வருகின்ற காலமும், அவன் வரும் வழியும், வருமிடத்துக் காலன் மிகுதீயும் எடுத்துக் காட்டி, அதனால் வரும் சந்தோப்பிடித்து அஞ்சதலும்; தலைவி தான் காரணமாக விருத்தலால் தானே வருத்ததலும்; அவனுக்கு வரும் இடையூற்றினை என்னி அஞ்சதலும்; இரவுப் பொழுதிலும் வருக, பகந்பொழுதிலும் வருகவென்று கூறுதலும்; இரண்டு பொழுதிலும் வராதே யொழிக் கேள்வு கூறுதலும்; நன்மையும் தீவியை பயப்பன்வாகிய பிற நிகழ்ச்சிகளின் மேல் வைத்துக் கூறுகூக்காவ, தலைமகன் அறிக்குத்தொன்னுமாறு செய்தலும்; இவை போன்று குற்றம்பட வரும் பிறசேரல் நிகழ்ச்சிகளும், தலைவன் கனவோழுத்தின் விட்டுத் தலைமகனைப் பறரறி மனம் புரிக்குத்தொன்னள் வேண்டுமென்றே தோழியாற் கற்பித்துக் கூறப் படுவனவாம்.

தலைமகனுக்கும் தோழிக்கும் உரிய இயல்பு

வேட்கை மறுத்துக் கிளங்காங் குரைத்தல்
மரிழிய மருவுகின் உரித்தெண் மொழுப். 1154

ஙன் உள்ளத்தது விருப்பத்தை மாற்றி, விருவும் எத்திப் பட்ட விடத்து மாற்றி நன்மைபைப் புவப்படக் கூறி,
இல்லரும் அறிக்குத்தொன்னுதல், பொருக்கிய பாகுபாடுமைக்கு
கைக்கின் பெருக்கண்ணியிடத்து உண்டென்று இசால்லுவர்
புஜஷ.

தலைமகனுக்கு உரியதோர் வழக்கம்

தேரும் யாணியும் குதிரையும் பிறவும்
ஊர்க்கந்தனர் இயங்கலும் உரியர் என்ப. 1155

தலைமகன் தேர், மாண், குத்தரை முதலிய ஊர்த்தகளிலும்,
பிறவுற்றாலும் ஊர்க்குத்தென்று தலைமகனைக் கூடுதலும் உண்
டென்று கூறுவர் புலவர்.

(ஏ-1) “கடுமான் பரிய சதழ்பரி கடையி
கடுநாள் வருகம்.” (ஏ-149) என வரும்.

உண்டன போலக் கூறுதல்

உண்டற் குரிய வல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே. 1156

உன் ஜூதற் பேருழிதுக்கு உரிய அல்லாத பொருளை,
உன் ஜூதற்குரியன போன்று கூறுதலும் இலக்கணவழக்கு.

(எ-“பசலீயால் உணப்பட்டுப்
பண்ணடைந் ரொழிந்தக்கால்”
என வருதல் காண்க.

(கலி-15)

மணக்காமைமக்குப் பொருள் காரணம்

பொருளென மொழிதலும் வரைவிலை இன்றே
காப்புக் கையிகுத னுண்மை யான. 1157

காவல் மிகுதியால் தலைவீக்கு வருத்தம் மிகுதிப்படுவதால்,
தலைவன், தலைவீயை வரைந்து கொள்ளாமைக்குக் காரணம்
பொருளென்று தோழி சூறுதலும், வரையறுத்து கீக்கும் தன்மை
யதன்று.

காவற்காலத்துப் பழியுடைபதன்று

அன்பே அறனே யின்ப நாளென்டு
துறந்த வொழுக்கம் பழித்தன் ரூகவின்
ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே. 1158

காவல் மிகுதியிலுல் தலைவீக்கு வருத்தம் விகழ்ந்தவிடத்துத்
தலைமகன் மாட்டு சிகழும் அன்பும், குடிப்பிறக்கோர் மாட்டுள்ள
அறனும், தனக்கு இன்றியமையா இன்பழும் நாணமும் நீங்கிய
ஒழுக்கம் பழியுடையதன்ரூகவின். பொருத்தமுடையதேயாகும்;
ருற்றமுடையதென்று நீக்குதல்வேண்டாம் சான்பதாம்.

சுரமெனக் கூறவில்

சுரமென மொழிதலும் வரைவிலை யின்றே. 1159

தலைமகன் பீரின்து செல்ல விரும்பிய விடத்துத், தோழியும்
தலைவீயும், நீபோகின்ற வழி கொடிய பாலை ஸ்வமாகும் என்று
கூறி விலக்குதலும் உண்டு; அங் விகழ்ச்சியினையும் நீக்குதல்
கிடையாது.

உயர்ந்தோர் கூறுவன

உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தவின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. 1160

உயர்மக்கள் கூறுவனவும் மறைகெற்றியொடு கூடுதவின்,
அங் நெறி நடத்தல் செய்யுள் வழக்கிற்கு முறைமையாகும்.

அறக் கழிவு உடையன

அறக்கழி வுடைய பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன நெற்ப. 1161

‘அறத்திட்ட மாறுபட்ட கூற்றுக்கள் அகப்போருட்குட
பயன்பொருத்துமாயின், அவற்றையும் மரபென்றே சொன்னு
ததும் பழியுடைத்தன்று’ என்று சொல்லுவர் புலவர்.

(க-8) “உள்ளர் குழிதீய விழவு நனுக்கு” (குறுக்-81)

இக்குடியில், தலைவி தேடிச் செல்லுதல் குற்றமெனப்
மடிதும், சிறைப்பற்றாக வரைவி கடாயது பொருட்பயன்
தருதலை கொள்க வேண்பதாம்.

பொருள்வகை புணர்க்க

மிக்க பொருள்ளிடம் பொருள்வகை புணர்க்க
ஙாலும்தலைப் பிரியா என்யறிப் படுத்தே. 1162

மீதுதியாகப் பயன்பட வரும் பொருளின் கண்ணே
தலைவி து நான் அவர்டமிருக்கு நீங்காலமைக்குக் காரணமாகிய
நன்னெற்றாகீம் பாருமாட்டேன் அடக்கிக் கூறவேண்டும்
என்பதாம்.

‘எல்லா’ எனும் பெட்டி

ஒடைநீடிபார் மருஷ்கிட் கேழுதாகி போடுக்கொல்
கிலூக்குளி மட்டுள் இருக்கிற்றும் உளிட்டே. 1163

ஏற்றும் பெய்க்கூட்டுத் தோபு-போக் போருங்கீய ‘எல்லா’
என்றும் போதுக்கோல், : தீட்டிந்துசெய் மூன் கூட
யிரி சுத்திப்பட்டது, அதை
போதுகால் கீர்த்தியுடைய
— போதுக்கோல்
என்பது

(கலி-81)

“ஏன்ற கிடைதலை தீர்” (கற்றண-866).
என்பது குணமுடிக் குறுத்து, காண்க,

ஒரு சோலி காப்பி போகுவாகத் தோற்றுவது; அதனால்
சோல்வதொட்டத்தன்றி ஒடிவிட்டுத் தோற்றுவது.

பிறகுரிமையைத் தன்னுளிக்கும்யாகக் கூறுதல்

தாயத்தில் எடுத்தா ஈயக் கேல்லை
விஜிதவெயிற்றுவகூவீற்றுக் கொள்ப்படா
எம்மென வருடம் விழுக்காத் தேட்டிறக்
அண்ண வாயினால் புலஞ்சுவ வள்ளே. 1164

தாயத்தால் அடைக்கிட்ட போருங்காம்; கேட்டுப்பக்கி குறை
யாதாவாய், வினை செய்து பேறார் தார்மையாய்; வகுக்கிது
கொள்ள வீரவாதை அனுல், ‘எம்மூடையன்’ என்ற கூறு
படும் புலனின்றி வழக்கிற்குப் போருங்கிவரும் உரீக்கும்யுணைய

உறுப்புக்கள் குற்றமுடையனவரயினும் அவற்றுள் பொருந்து வனவள என்பதாம்.

(எ-டு) “என்றேன் எழுதிய தொய்யிலும்” (கலி-18) என்பதில் தோழி, தலைவி தோளைத் தன் தொளாகக் கூறினமைகான்க.

இருபாலைக் குறிப்பது பிறபாலுக்கும் வருவது

இருபாற் கிளவி யெனிப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப. 1165

ஐம்பாலீல் ஒருபாலைக் குறித்தனவரயினும் ஏனைய பாற்களையும் குறித்து அவை வருதல்தான் உலகவழக்கென்று சொல் ஆவர் புலவர்.

இன்பம் யாதென்பது

எல்லா வூபிரிக்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வருஷம் மேவற்று ஆகும். 1166

இன்பம் என்று கூறப்படுவதாவது, எல்லா வகையான உயிர்கட்கும், தாமே மனம் விரும்பி வந்து அடையப்பெறும் விருப்பம் ஆகும்.

வாயிற்கு உரியவர் நால்வர்

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே
நிலத்திறி பின்றலீ தெண்மனூர் புலவர். 1167

பரத்தையிற் பிரிந்த தலைமகன், ஊடல் கொண்டிருக்கும் தன் தலைவியின் மாட்டு ஊடல் தீர்க்கும் பொருட்டு வாயிலாக அனுப்புதல், நான்கு இசுத்தார்க்கும் உரித்து; அவ் வொழுக்கம் பெரும்பாலும் மருக்கீலத்தினின்றும் தீரித்து வருதல் இன்றென்று சொல்லுவர் புலவர்.

தலைமகனுக்கு உரிய மரபு

இருதலை உரிமை வேண்டினும் மகடூசெப்
பிரிதல் அச்சம் உண்மை யானும்
அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று
அஞ்ச வந்த வாங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மஜைவிக்ட் போன்றும். 1168

இடையீடின்றி இன்பம் நுகர்தலோடு இல்லற உரிமையை உறுதியாகப் பெறுதலே விரும்புதலானும், விஜைமேல் விருப்ப

முடிடமையின் ஆடவர்கள் பிரிவிலிருந்து அஞ்சம் அச்சம் மகனிர்க்கு உண்டாமாகலானும், அக் களவொழுக்கத்தீட்டத்தே அம்பதும் அலகும் இக் களவொழுக்கத்தினைப் புறத்தார்க்குக் காட்டுமென அஞ்சமாறு தோன்றிய இருவகைக் குறிப்பின் கண்ணும், பிறர் ஈம்மை ஸ்வத்தோடு பார்க்கும் பார்வை காரணமாக வந்த கூட்டாக் கிடையிடுபட்ட காரியத்தின்சன்னும், தலைமகனுக்கு, உடன்போக்கும் வரைக்குத்தொள்ளக் கருதுதலும் தேவன்றும்.

வருத்த மிகுதியினைக் கூறுவிடத்து

வருத்த மிகுதி சுட்டுங் காலை
உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம். 1169

தலைவனுக்கும் தலைவிக்குமூன்ன வருத்த மிகுதியைத் தீர்த்த தந்துக் கருதிச் சொல்லுமிடத்துச், சௌல்லுவார், அவரது இவ்வாழ்க்கைச்சார் தமக்க வருக்கம் தோன்றியதாகக் கூறுதலும் உரித்தென்ற ஏவர் ஒவர் ஒவர்.

புலவியுள் தலைவனின் பணிவு

மஜனவி உயர்வும் கிழவோன் பணிவும்
விஜனயும் காலைப் புலவியுள் உரிய. 1170

புலவிக்காலத்தத் தலைவர் பணிந்த விடத்து அச்சமும் நான்னுமின்றித் தலைவி அதனை ஏற்று கோடதும்; தலைவன் தன்னுடைய தலைக்கு மாருகத் தலைவியைப் பணிச்சலும் ஆராய்மிடத்து உரியவாடு. (எ-டு) “தப்பினே, என்றாட சேந்தாம் உண்டு” (கவி-81) எனத் தலைவன் பணிந்தவாறு காண்க.

கந்தினுள்ளும் பாராட்டல்

ஙிக்கித்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புக்கித்தகை வரையார் கந்தி னுள்ளே. 1171

கந்துக்காலத்துத் தக்கன கீகழுமிடத்து, வேட்கை மிகுதி யினுலே அதனைப் புக்கித்துக்கரக்குட் தகையையினைப் புலவர் இருவருக்கும் கீக்காது கோவரி. (எ-டு) “ஏந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய” (அகட்டி) என்பது தலைவி புலவிக்கண் புகழ்ந்தது; பறவும் வருமாறு அறிக.

இறைச்சிப் பொருள்

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே. 1172

இறைச்சிப் பொருளாவது, கூறுவேண்டியதோர் உரிப் பொருட்குப் புறத்தாகப் புலப்பட்டு, அதற்கு உதவியாக அமையும் பொருட்டன்மை உடையதாம். அதாவது, கருப் பொருளாகிய நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது.

இறைச்சியும் உள்ளுறை உவமமும்

இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே

திறத்தியன் மருங்கில் தெரியு மோர்க்கே.

1173

கருப்பொருள் பிறிதொரு பொருளுக்கு உதவியாக அமையும் பொருட்டாதலே யன்றி, அக் கருப்பொருளின் உள்ளேயே தேரன்றும் பொருளும் உள். அதை உள்ளுறை உவமத்தின் பாகுபாட்டிலே அடங்குமாறு போல நடக்குமிடத்து; அது உள்ளுறை உவமமன்று; இறைச்சி யென்று ஆய்க் குணகும் தெளிவுடையோர்க்கு என்பதாம்.

அன்புறு தகுவன சுட்டல்

அன்புறு தகுவன இறைச்சியுட் சுட்டலும்

வன்புறை யாகும் வருந்திய பொழுதே.

1174

தலைவி பிரிவாற்றுது வருந்துங்காலத்துத், தோழி கருப் பொருள்களுள் தலைவன் அன்பு செய்வதற்குத் தகுவனவற் றைக் கருதிக் கூறலும் வற்புறுத்துதலாகும் (எ-டு) “நகசெபரீ துடையர் நல்கலும் நல்குவர்

பீடிபசி களைஇய பெருங்கை வேழு

மென்சினை யாஆம் பொளிக்கு

மன்பின் தோழியவர் சென்ற வாரே. (குறுங்-37)

என வந்தமை காண்க.

பாராட்டு உணர்த்துவன

செய்பொருள் அச்சமும் வினைவயிற் பிரிவும்

மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே.

1175

தலைவன் தலைவியைப் பாராட்டிய பாராட்டு, “யாம் செய் யக் கருதிப் பொருட்டு இவள் இடையூறு ஆவாள் கொலி?” என்று அஞ்சிப அச்சத்தையும், வினை கூரணமாதத் தான் பிரிசின்றத்தையும் ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் என்பதாம்.

பரத்தையை மனைவி புகழ்ந்தால்

கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும்

உள்ளத்து ஜடல் உண்டென மொழிப்.

1176

கற்புநெறி தவரூத தலைவி, பரத்தையைப் புகழ்ந்து கூறினுளாயிதும், உள்ளத்தீவிக்கண்ணே ஊடல் தன்மை உண்டென்று கூறுவர் புலவர்.

(எ-ட) “காணி நின்தேரு ஸ்ரீகண்ண் டியானும் பேஸி னெ ஸ்லவனே மகிழ்ச் சுவானத் தனங்குஞ் சடவளன் தேரு ஸ்ரீன் மகங்குரு யாதல் புரைவதாங் கெனவே. (அகம்—16) என வந்தவாறு காண்க.

தலைவன் குறிப்பினை உணர்தல்

கிழவோன் பிறங்குணம் இவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். 1177

தலைவி, வேவெரு தலைவியீனுடைய குணங்கள் இத்தன்மையன் வென்று கூறி, அவள் மாட்டு இவன் எத்தன்மையனும் திருக்கிண்ணுன் என்று தலைவரின் குறப்பினை உணர்தற்கும் உரிடள்.

(எ-ட) “கண்டது மல்வேரா கொண்டகசின் கேளே யோள்ளினும் யுயர்மணை வீழ்க்கெதா வெள்ளாவ் குருகை வெனவு வோளே. (ஆங்—122) என வந்தவாறு காண்க.

பரத்தையர் துயரம் கணவனிடம் கூறுதல்

ஒட்டலூது விழும் பரத்தையர் கூறினும் யெய்ப்பை யாக அவர்வயின் உணர்ந்து தலைத்தாட் கழற்றுதம் எதிர்ப்பொழுது தின்றே மனிதனும் ஊடனும் அவையைல் கடையே. 1178

தலைவனுல் நாம் அடைந்த வருத்தத்தைத் தலைவிக்குப் பரத்தையர் கூறினும், அவர் கூறியவாற்றுளே அவ் வருத்தத்தை அவரீடத்து உண்மையாக விரைந்து தலைவன் முன்னுல் நீங்களுடேன்டு கூறும் இடிப்புரை (அறிவுரை) தம்மைப் பரத்தையர் எதிர்ப்பட்ட பொழுதின்கள் இல்லை. அவர் துயருற நின்றவிடத்து அதற்கு வருந்தாது நீங்கினுளேன்று மகிழ்தலும், அவன் பீரிவீற்கு இவர் வருந்தினார் என்பதற்காகத் தான் ஊடல் கொள்ளுதலும், ஆகிய அவையிரண்டும் சிந்மாதவீடத்து என்பதாம்.

பொழுது தலைவைத்த கையறு காலை

பொழுது தலைவைத்த கையறு காலை இறங்த போலக் கிளக்குங் கிளவி

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு
அவ்வாற் பொருட்கண் விகழும் என்ப.

1179

இறுதிக் காலத்துச் செயலற்ற பொழுதின்கண் அச் செயலறு பொழுதின் நீக்கியவாக இறுதியிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள், தன் அழகு மிகுதியுடனே மடப்பழும் ஆற்றுமையும் வியப்புமாகிய நான்கு பொருளின்கண்ணே நடக்கும்; அங்கனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் கூற்று விகழுங்கால் தன் எகப் படாது மிக்குசின்றன போலக் கூறுங் கூற்றுய் விகழு மென்று சொல்லுவர் புலவர்.

இரந்து குறையுற்ற தலைவன்

இரந்து குறையுற்ற கிழவனைத்
விரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும்
நல்வகை யுடைய நயத்திற் கூறியும்
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே.

1180

இரந்து நிற்கும் முறையில் தன் காரியத்தினைத் கூறிய தலைவனைத், தோழியானவன் மேம்பாட்டான் வாய்பாட்டானே அகற்றி நிறுத்தலே யன்றியும்; தலைவன் தலைவிமாட்டுக் கொண்டுள்ள உறவினைத் தான் அறிந்ததாக மெய்யாகக் கூறுதலும்; அவன் இல்லையென மறுந்தவிடத்துத் தலைவன் மேல் பொய்யுரை பல ஏற்றிக் கூறுதலும்; நன்மை பயக்கும் சொற்களை வீண்யாட்டாக உரைத்தலும்; இவ்வாறே யன்றி வேறு பல வகையானும் புணிச்துரைத்தலும் தோழியால் உரைக்கப் பெறுவதாம்.

(எ-டு) “அறியே மல்லே மநிந்தன யாதோ
பொறிவரிச் சிகந்தய வண்டின மொய்ப்பச்
சாந்த நாறு நறியோள்
கூந்த னுறுங்ன மார்பே தெய்யோ. (ஐங்—240)
என வாய்மை கூறியவாறு காண்க.

உயர்மொழியும் ஜயச் சொல்லும்

உயர்மொழிக் கிளவி உறருங் கிளவி
ஜயக் கிளவி ஆடூவிற் குரித்தே.

1181

உயர்த்துக் கூறும் சொல் நிஃஸ்சி தலைவன் தலைவி இருவருக்கும் உரித்து. ஜயமாகக் கூறும் சொல் விகழ்ச்சி தலைமகனுக்கே உரியது:

(எ-டு) “அணங்கு கொல் ஆய்யில் கொல்லோ கனக்குமை
மாதர்கொல் மாலுமென் செஞ்சு.
எனத் தலைவன் ஜயத்தறவறு காண்க.

துன்பம் நீக்கும் அறிவு

உறுகண் ஓம்பல் தன்னியல் பாகவின்

உரிய தாகும் தோழிகண் உரனே.

1182

தலைவிக்கு சண்டாரும் வந்தத்தங்கூப் போக்கிப் பாதுகாத்
தல் தடக்குரீய கடமையாதவின், தோழிக்கு அறிவுளதாகக்
கூறுதல் உரித்தாகும்.

(ஏ-டி) “பொருடான்

பழவினை மருங்கிற பெயர்ப்புபெயர் புறையும்
அன்ன போருள்வயிற் பிரிவோய்.”

எனத் தோழி அறிவுடையாளாகக் கூறியவாறு காண்க.

உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே.

1183

தோழிக்குத் தலைவன் தலைவினை உயர்த்துக் கூறும்
கூற்றும் உரியவார், ஒரேரா வோரிடத்து என்பதாம்.

(ஏ-டி) “உலாம், புரப்பான் போல்வதேர் மதுகையு

முடையன்.”

(கலி-47)

எனத் தலைவனை உயர்த்திக் கூறியவாறு காண்க.

வாயில்கட்கு உரியதோர் கிளவி

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தாவின்று உரிய தத்தங் கூற்றே.

1184

ஓசோழிக்கும் தலைவிக்கும் உரிய கூற்றுக்கண், தலைவன்
வாயில் வகுத்தவர்கள் மறுத்து, அவனாது பழிகளைக் கூறும்
சொற்களை மறைக்காது வெளிப்படையாகவே கூறுதல், குற்ற
மன்றொலே கொள்ளும் உரிமை உடையதாம்.

(ஏ-டி) “கெஞ்சுத்தக பிறவாக நிறையிலன் இவளேன

வஞ்சுத்தான் எக்தீங்கு வழியலைத்து சவாயோ”

(கலி-69)

எனத் தலைவை தலைவனை வெளிப்படையாகக் கூறியவாறு
காண்க.

உள்ளுறை ஜூங்கு வகையாம்

உடனுறை உவமம் சுட்டுநைக சிறப்பெனக்

கெடலரு மரயின் உள்ளுறை ஜூங்கே.

1185

உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப்பும் எனக்
கெடுதற்கரீய மரபினையுடைய உள்ளுறை ஜூங்கு வகைப்படும்.

உள்ளுறை-பிறதோரு பொருள் புலப்படுமாறு நிற்பது.

அந்தமில் இன்பம்

அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.

1186

முடிவில்லாத சிறப்பினதாகிய இன்பத்திடத்து உள்ளு
றைப் பொருண்மை வருதலும் வகுக்கப்பட்ட அயல்பேபாகும்

மங்கலம் முதலியன

மங்கல மொழியும் அவையெல் மொழியும்

மாறில் ஆண்மையில் சொல்லிய மொழியும்

கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப.

1187

மங்கலத்தாற் கூறஞ் சொல்லும், அவைகளிலே கூறத்
தகாதமொழியும், மாறிவலாத ஆண்மையிற் சொல்லிய மொழி
யும், உள்ளுறையின்பாற் படும்.

சிறப்பித்தல் காரணமாக வருவன

சின்னே பேதை கை நிம்பிரி நல்குரவு

அளைநால் வகையும் சிறப்பொடு வருமே.

1188

சினமும், பேதை மையும், பொருமை தோன்றும் குறிப்பும்,
கல்குரவும் என்று சொல்லப்பட்ட அங்காங்கு வகையும் யாதா னும்
ஒருபொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும்.

‘அண்ணை’ ‘என்னை’ என்றல்

அண்ணை என்னை என்றலும் உளவே

தோன்றை முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்று மரபின என்மனூர் புலவர்.

1189

அண்ணை என்னை என்று சொல்லுதலும் உள், அவை முன்
ஓர்கள் சொல்லி வந்த முறைமையாகும். அவை சொல்லினு
மும் சொல்லிற்கு அங்கமாகிய எழுத்தினும் பொருள் தோன்
ருத மரபினையுடையனவாம்.

ஒப்பு முதலிய சொற்கள்

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்று

கற்பும் ஏரும் எழிலும் என்று

சாயலும் நானும் மடனும் என்று

நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு

ஆவயின் வருதங் கிளவி எல்லாம்

நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது

காட்ட லாகாப் பொருள் என்ப.

1190.

ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நான். மடன், தோம், வேட்டக, நுகர்வு என்று சொல்லப்பெறுகிற சொற்களுக்கேல்லாம் ராட்டில் வழங்குகிற முறைமையினுல், இவற்றின் பொருளை மாணுக்கள் மனத்தினுல் ஆராய்ந்து உணர்ந்து கொண்டால் அல்லது, ஆசிரிப்புல் உணர்ந்து அவை அறிவிக்க முடியாதனவாம்.

பொருள் நிலையுள்ளது

இமையோர் தேரத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்னையான.

1191

தேவர் உலகத்தினும் கடல் குழந்த உலகத்தினும் மேற் கூறப்பட்ட பொருளில்தாத காலம் இல்லாமையால், பொருளென்னாம் உள்பொருள் என்றே கொள்ளப்பெறும்.

6. மெய்ப்பாட்டு இயல்

[மெய்ப்பாட்டுத் தன்மையினை உணர்ந்துவது]

பதினாறு பொருள்

பண்ணைத் தோன்றிய என்னைஞ்கு பொருளும்
கண்ணிய புறனே நானுன் கென்ப.

1192

விளையாட்டு ஆய்த்தீள்கண் தோன்றிய முப்பத்திரண்டு
பொருளையுங் குறித்த தன் புறத்து சிகழும் பொருள் பதனாறு
என்று கூறுவர்.

எட்டெனவும் வரும்

நாவிரண் டாகும் பாலுமா ருண்டே.

1193

மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும் எட்டாக வரும்
இடமும் உண்டு.

மெய்ப்பாடு ஆகுமாறு

நகையே அழுகை இளிவரல் மருட்டைக
அச்சம் பெருமிதம் வெள்ளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப,

1194

நகை, அழுகை, இளிவரல், மருட்டைக, அச்சம், பெருமிதம்
வெளுன், உவகை என்று கூறப்படும் எட்டும், மெய்யீனிடத்துத்
தோக்கும் வேறுபாடு என்று கூறுவர்.

நகை நால்வகை

என்னல் இளமை பேதைமை மட்டெண்ணறு
உள்ளப் பட்ட நகைநான் கென்ப.

1195

இகழ்தல், இளமை, அறிவின்கை, மட்ஜம் என்று எண்ணப்
பட்ட நான்கீட்தலே தோக்கும்.

அங்கம் நால்வகை

இழிவே இழீவே அகைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே.

1196

இழிவும் இழக்தலும் அசைதலும் வறுமையும் என்ற நான்
கிடத்தும் அழுகை தோன்றும்.

இளிவரல் நால்வகை

முப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வங்ந இளிவரல் நான்கே. 1197

ஞப்பும் பிணியம் வருத்தமும் மென்மையும் என்னும் நான்
கின் போருட்டினும் இளிவரல் தோன்றும்.

மருட்கை யாமாறு

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே. 1198

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கிளி
டத்தும் அறிவு சீர்ம்பப்பெருத வியப்புத் தோன்றும்.

அச்சம் நான்கு

அணங்கே யினங்கே கன்வரதம் இறைவியனப்
யினங்கல் சாலா அச்சம் நான்கே. 1199

தெய்வம், விலங்கு, கள்வர், அரசர் என்னும் நால்வகை
யாலும் அச்சம் உண்டாகும்.

பெருமிதம் நான்கு வகை

கல்வி ஹஸுகன் புகழ்மை கொட்டவியனச்
சொல்லப் பட்ட பெருமித நான்கே. 1200

பெருமிதமானது கல்விச் சிறப்பு, தறுகண்மை, புகழ்மை,
கொட்டத்தன்மை என்று சொல்லப்பட்ட நான்கு வகைகளாலும்
உண்டாகும்.

வெகுளி நான்கு

உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. 1201

உறுப்புக்களைச் சூறைத்தல், குடிப்பிறப்புக்குக் கேடு குழ்
தல், கோல் கொண்டலைத்தல், கொலை செய்தல் என்னும் நால்
வகையான வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளியுண்டாகும்.

உவகை நான்கு

சௌல்வம் புலனே புனர்வுவிளை யாட்டென
அவைல் கீத்த உவகை நான்கே. 1202

துன்பத்தை வீலக்கிய உவகையானது செல்வறுகர்ச்சி, அறிவுடைமை, காமதுகர்ச்சி, வீணையாட்டு ஆகியவகைகளாலும் உண்டாகும்,

எட்டுக்கு மேலாக வரும் சில மெய்ப்பாடுகள்

ஆங்கவை,

இருபாலாக ஒருபாலாக

உடைமை இன்புறல் கடுவுஷில அருளால்

தன்மை அடக்கம் வரைதல் அன்பெனுஅக் கைம்மிகல் நலிதல் குழிச்சி வாழ்த்தல்

நானுதல் துஞ்சல் அரற்றுக் கணவெனுஅ முனிதல் நினைதல் வெருஉதல் மடிமை

கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனுஅக்

கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொருமை

வியர்த்தல் ஜயம் மினகாடுக் கெனுஅ

அவையும் உளவே அவையலங் கடையே.

1203

மேந்சொல்லப்பட்டன ஒருபக்கமாக ஜு பக்கம் முத வாகச் சொல்லப்பட்ட பொருஞ்ஞடமை, மகிழ்ச்சி, இன்புறுதல், கடுவு நிலைமையில் சிற்றல், தன்னுடைய அடக்கம், கீக்கவேண்டி பவைகளை கீக்கி யொழுகுதல், அன்பு, ஒழுக்கத்தில் பிறரா வருத்தல், குழிச்சி, வாழ்த்துதல், நானுதல், துஞ்சல், அரற்றுதல், கனவு, சினத்தல், எண்ணுதல், அஞ்சதல், சோம்பல், எண்ணுலுதல் ஆராய்ச்சி. காரிய வீரைவு, உயிர்ப்பு, ஒழுக்கம், துன்பம், மறதி, பிறராக்கம் பொருமை, வியர்த்தல், ஜயம், ஒருவளை மதியாகை, ஒடுக்கம் என்று சொல்லப்பட்ட இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாட்டுள்ள வரும்.

முதல் அவத்தை

புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்

நகூஙயம் மறைந்தல் சிதைவுபிரர்க் கின்மையொடு

தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.

1204

புகுகின்ற முகத்தீனை வீரும்புகல், கெற்றி வியர்வை அடையப் பெறுதல், நகை யுண்டாதலைமறந்தல், மனமழிதலைப் பிறர்க்குப் புலவுகாது மறைந்தல் என்னும் தகுதியுடையனவாய் வரும் முதற்காட்சியின் மெய்ப்பாடேனக் கூறுவர்.

இரண்டாம் அவத்தை

கூழைவிரித்தல் தாதொன்று கணைதல்

ஷழினி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலொடு

கெழிதிய நான்கே இரண்டென மொழிப.

1205

கூங்கீல் விந்தல், ஏதனரிமைக் கழற்றுதல், முக்குறபாக அனரிதுள்ள அனிகளைச் சுடவுதல், ஆடையைக் குலித்துக் கட்டுத் தூகிய நாள்கும் இரண்டாவது காட்சியின் மெம்ப பாடாது.

முன்றுவது அவத்தை

அஸ்குல் தைவரால் அணிக்குவ திருத்தல்
இல்லவி யுறுத்தல் இருக்கயும் எடுத்துகிளாடு
கொல்லிப் பான்கே மூன்றென்ன மொழிப.

1203

அல்துஷ்த் தடவல், அணிக்கவைகள் ஒழிச்துசெப்தல்,
இற்பிறப்புக் கூரி மறுதல், இரு கையையும் மேலே பெடுத்தல்
ஆகிய நாள்கும், முன்றுவது காட்சியின் மெம்ப்பாடு என்று கறுவர்.

நான்காவது அவத்தை

பாராட் டெட்டோர் பட்டிக்கு வருத்தல்
நாட்டில் சுற்றுவதே சுற்றுவதே சுற்றுவதே
கோடுப்பை கோட்டி வள்ளிடத்துக்கொணக்கு
எடுத்த பான்கே பான்கென மொழிப.

1204

பாராட்டிச் சூதாம், டெட்டோர் கோடுமாறு சில வரைக்கல்,
அருள்ளத் தேர்ச்சுக்காக் டெட் அவராயிற்குறன்று நாறுவதல்,
கோடுப்பைகளைச் சோஷ்குதல், எனிலு தொத்துக்கெட்டுத்துக்
கூறுப்பட்ட சா டெட் சுரகாவது காட்சியின் செய்வைக்கெய்வன்பர்.

ஐந்தாம் அவத்தை

தெளிக்குத்தடி படுதை தீஜோபுவினை மஹத்தை
குஞ்சிடத்துக் கோத்தல் கண்டவழி வவத்துகிளாடு
போகுங்கிய கான்கே ஜங்கேன மொழிப.

1205

ஏராய்த்து பட்டம்பட்கல், விட்டுப் பட்டுத் தோழிலை மறுத்தல்,
மகறாக்கொழுதுகல், காடவழி மதிழ்தல் எனப் பொருங்கிய
நாள்கும் ஜங்காவது காட்கீச்சு மேட்டாடம்

ஆறும் அவத்தை

புறஞ்சிகையக் கிவதறுல் புலம்பித் தோன்றல்
கவங்கி கோழிதலை கையை வண்டித்தல்
வீண்க்கிய கான்கே தூதேன மொழிப.

1206

கோலஞ் செம்பு, சால் மங்கலிதல், பொவிவழிக்கு
தோன்றுதல், கலக்கழுத்துக் கூறுதல், செமலறவு தோன்றக்

கூறுகல் என்று கூறிய நான்கும் ஆரைவது காட்சியின் மெய்ப்பாடாகும்.

நிமித்தம் ஆமாறு

அன்ன பிறவும் அவற்றேருடு சிவணி
மன்னிய விளைய நிமித்தம் என்ப.

1210

மேற்கூறப்பட்டனவும், அத்தன்மையன பிறவும் அவற்றேருடு பொருந்தி கீலைபெற்ற விளையுடைய நிமித்தம் என்று கூறுவர்.

உயிர் மெலிந்தபோது

விளையுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே.

1211

செயலானது உயிர் மெலிந்தவிடத்தில் இல்லாமறபோதலும் உண்டு.

கைக்கிளைக்கு உரியதோர் மரபு

அவையும் உளவே அவையலங் கடையே.

1212

நடவிடத்தாம் ஜங்கணையல்லாத கைக்கிளைப் பொரு முன்கூறப்பட்ட புதுமகம் புரிதல் முதலாயின உள்.

பெருந்திலைக்குரிய மெய்ப்பாடுகள்

இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல ஏதம் ஆய்தல்
பசியட விற்றல் பசலை பாய்தல்
உண்டியில் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல மெய்யே என்றல்
ஜயஞ் செய்தல் அவன்தமர் உவத்தல
அறங்கும் துரைத்தல் ஆங்குசெங்கு சழிதல்
எம் எமய் ஆயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி யுறுத்தல உறுப்பையர் கேட்டல்
நலத்தக நாடில் கலக்கமும் அதுவே.

1213

இனப நலத்தனை வெறுத்தல்; துன்ப வ புலம்புதல்;
உருவளிப்பாடு கண்டு வருந்துதல்; குற்றம் ஆராய்தல்; பசியால் வருந்தி கிற்றல்; பசலை பரத்தல்; உணவு சுருங்குதல்;
உடல் திணாத்தல்; உழங்காமை; கவவோடு மயங்குதல்; தலைவன் கூறுறைப் பொய்யாகக் கொள்ளுதல்; மெய்யே என்று கொள்ளுதல்; ஜயப்படுதல்; தலைவன் உறவினரைக் கண்டவிடத்தல்; மகிழ்தல்; அறத்தனை அழித்துக் கூறுதல்; நெஞ்சழிந்து கூறுதல்;

22

எவ்வுடம்பரயினுங் தன்னாடு ஒப்புமை கொள்ளுதல்; தலைமக சேஷி ஒச்சுபேள்று கண்டவீட்டத் து மகிழ்தல்; தலைவன் பெயர் சேட்டு மகிழ்தல்; மனங்கலங்குதல் என்பன பெருந்தினைக்குரிய மேற்பாடுகளாம்.

வரைந்து எய்துதற்கு ஏதுவாவன

முட்டுவெசிற் கழறல் முனிவுமெய்க் கிருத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி யீண்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையெயன்று

ஆயிரு நான்கே அழிவில் கூட்டம். 1214

களவு இடையீடுபட்ட வீடத்தில் வருந்தாது, கழறி யுரைத்தல்; வெறுப்புப் பிறர்க்குத் தோன்றுவாறு மெய்யின் கண்ணே சிறுதகவு; அச்சத்திலுல் அகன்று ஒழுகுதல்; சேர்க் கையை விலக்குதல்; தூதுவீட்டபோழுது வெருமை; உறங்கிப் போருக்குதல்; காதல் அனவு கடக்குதல்; உரை கூருமை ஆகிய எட்டு மெய்ப்பாடும் வரைந்தெப்துங் கூட்டத் திற்கு ஏதுவானவாம்.

அழிவில் கூட்டத்துக்குரிய பொருள்

தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல்
இல்லது காய்தல் உள்ள துவர்த்தல்
புணர்த்தாழி யுன்மை பொழுதுமழுப் பாதல்
அருணாழிக் கூட்டுமை அன்புமிக நிற்றல்
பிரிவாற் ரூமை மறைந்தலை யுரைத்தல்
புறஞ்சிசொல் மானுக விளங்கியொடு தொகைஇச்
ச்சநந்த பத்துஞ் செப்பிய பொருளே. 1215

தெய்வத்திற்கு அஞ்சல்; குற்றமற்ற அறத்தினைத் தேர்ந்து தெளிதல்; இவ்வாதத்தினை உள்வதாகக் கொண்டு வெறுத்தல்; தலைவனது தலையளிமை வெறுத்தல்; மனங்கழச்சி யுண்மையைக் கூறுதல்; போழுதினை மறுத்தல்; அருள் புலப்பட நிற்கும் நீலை; அன்புப் புலப்பட நிற்றல்; பிரிவினைப் பொருமை; மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல் ஆகிய, அலர் மாட்கிமைப் படாத கிளவியோடு கடிய பதினென்றும், அழிவில் கூட்ட மாகக் கூறப்பட்ட பொருளாம்.

ஒப்பினது வகை

விறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு கிருத்த காம வாயில்

விறையே அருளே உனர்வொடு திருவென
முறையுறக் கிளாந்த ஒப்பினது வகையே.

1216

ஓத்த பீறப்பும், ஓத்த ஒழுக்கமும், ஓத்த ஆண்மையும்,
ஓத்த ஆண்டும், ஓத்த அழகும், ஓத்த அன்பும், ஓத்த சிறையும்,
ஓத்த அருளும், ஓத்த அறிவும், ஓத்த செல்வமும் என்னும்
பத்துவகையும் தலைமக்குக்கு இருக்கவேண்டிய ஒப்புப்
பகுதியாம்.

தலைமக்கட்டு ஆகாத குணம்

விம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டோப்புமை
என்றிவை இன்மை என்மனூர் புலவர்.

1217

அழுக்காறு, கொடுமை, தம்மைப் பெரியராக மதித்தல்,
புறங்கூறுதல், கடுஞ்சொற் கூறுதல், மறதி, முயற்சியின்மை,
தன்னுடைய குவச்சிறப்பை என்னி இன்புறுதல், பேதைமை,
மறதி, ஒப்பு ஸ்தீனத்தல் என்று கூறப்படுக் குணங்கள்
தலைமக்கட்டு இருத்தல் கூடாதென்று கூறுவர் அறிஞர்.

அதிகாரப் புறனடை

கண்ணினும் செவியினும் திண்ணிதிண் உணரும்
உனர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்

நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.

1218

கண்ணினுலும் செவியினும் நன்றாக அறிந்துகொள்ளும்
அறிவுடைய மக்கட்கல்லது, மெய்ப்பாட்டுப் பொருள்
கொள்ளுதல் ஆராய்தற்கு அருமையுடையது ஆகும்.

7. உவமை இயல்

[உவமை உணர்த்தும் பகுதி]

உவமையின் பாகுபாடு

விளைப்பயன் மெய்யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்.

1219

தொழிலும் பயனும் வடிவும் நிறஞும் என்று சூறப்பட்ட
நான்குமே அப் பாகுபட வந்த உவமைக்கண் புலனுகும்.

மேலதற்கோர் புறனடை

விரவியும் வருஷம் மரபின என்ப.

1220

உவமைகள் ஒரே பொருளாள் வருதவின்றி, இரண்டும்
பலவும் கல்தும் வரும் வழிமுறைகளை உடையன.

மேலதற்கோர் சிறப்பு விதி

உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை.

1221

மேற் சூறப்பட்ட உவமை, ஆராயுமிடத்தில், உயர்ந்த
பொருளன் மேலவரம் வரும்.

(எ-இ) “அரிமா என்ன அணங்குடைத் துப்பின்”
தாமரை புரையுங் காமர் சேவுடி”

என வரும்.

உவமைக்கு விலைக்களன்

சிறப்பே நலனே காதல் வலியோடு

அங்காற் பண்பும் விலைக்களம் என்ப.

1222

உவமை, உயர்ந்தவற்றோடு உவமீக்கப் பட்டனவாயினும்,
சிறப்பு, சவன், காதல், வளி ஆகிய நான்கு தன்மைகளையும்
இருப்பீட்மாகக் கொண்டு வரும்.

தாழ்ந்த பொருளோடும் உவமீக்கப்படும்

கிழக்கிடும் பொருளோடைங்கும் ஆகும்.

1223

மேற்கூறப்பட்ட சிறப்பு முதலை நான்கும் ஒழியக்,
தாழ்ந்த பொருளோடுங்கூடி உவமை ஓந்தாகவும் வரும்.

உரியவை உரிய

முதலும் சினையுமென் ரூயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய.

1224

முதலும் சினையும் என்று சூறப்பட்ட இந்வகைப்
பொருட்கும், கருதிய மரபினால், அவற்றிற் கேற்பவை உவமை
யாதற்கு உரீயனவாம்.

சுட்டிக் கூரூ உவமை

சுட்டிக் கூரூ உவமம் ஆயின்

பொருளெளதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே.

1225

குறிப்பிட்டுச் சொல்லாத உவமமாக இருக்குமானால், பொரு
ளோடு சேர்த்துப், பொருந்தியவைகளைக் கொள் நூதல் லேண்டும்.

உவமும் பொருளும் ஒத்தல்

உவமும் பொருளும் ஒத்தல் வேண்டும்.

1226

உவமை பொருள் என்னும் இரண்டும், ஒத்ததாகவே அமைக்
திருத்தல் வேண்டும்.

உவமிக்கும் பொருளையே உவமையாக்கிக் கூறல்

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

மருளறு சிறப்பினஃ துவம மாகும்.

1227

உவமிக்கும் பொருளை உவமமாக்கிக் கூறி நூம், அது
சிறந்த உவமமாகும்.

பெருகவும் சிறுகவும் கூறுதல்

பெருமையுஞ் சிறுமையும் சிறப்பில் தீராக
குறிப்பின் வருஷம் நெறிப்பாடுடைய.

1228

பெருகக் கூறுதலும் சிறுகக் கூறுதலும் சிறப்பு நீங்காமல்
குறிப்பாக வரவேண்டிய நெறிகளை உடையன.

உவமை உணர்த்தும் சொற்கள்

அவைதாம்.

அன்ன ஏய்ப்ப உறழ ஓப்ப

என்ன மான என்றவை எனுஅ

இன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க

என்ற வியப்ப என்றவை எனுஅ

என்ன விழைய விறப்ப நிகர்ப்ப
கள்ள கடுப்ப தூங்கவை எனுஅ
காய்ப்ப மதிப்ப தகைய மருள
மாற்ற மறுப்ப ஆங்கவை எனுஅ
புல்ல பொருவ பொற்ப போல
வெல்ல வீழ ஆங்கவை எனுஅ
நாட நனிய நடுங்க நந்த
ஒட புரைய என்றவை எனுஅ
ஆரூறு வகையும் அன்னவை பிறவும்
கூறும் காலைப் பல்குறிப் பினவே.

1229

இங்கு உரைக்கப்பட்டுள்ள இவை முப்பத்தாறு சொந்த
களும், இவைகளைப் போன்ற பிறவும், வழக்கிடத்திலும் செய்
யுள்ளடக்கத்திலும் வேறுபடு குறிப்பினவாகி வருகிற உவமைச்
சொற்களாம்.

விளையுவமச் சொற்கள்

அன்ன ஆய்கு மான இரைப்ப
என்ன உறுது தகைய சோக்கொடு
கண்ணிய எட்டும் விளைப்பால் உவமம்.

1230

அன்ன, ஆய்கு, மான, இரைப்ப, என்ன, உறுது, தகைய,
சோக்கு என்று கருதப்பட்ட எட்டுச் சொற்களும் விளைப்பால்
உவமத்திடம் வருப் படுத்த சொற்களாம்.

(ஏ-ட) “சோக்கன் இன்று செய்தும்”

“பாச்சுகும் தூயிறு கடற்கண் டாய்கு”

“புலவதுணப் பகழியும் சீலையும் மான”

என வரும்.

‘அன்ன’ என்னும் சொல்

அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவனும்.

1231

அன்ன என்னும் சொல் ஒழிந்த பொருளோடும் பொருங்
தும்.

(ஏ-ட) “மாரீயன் வண்கை”

என வரும்.

பயனிலை உவமச் சொற்கள்

என்ன விழையப் புல்லப் பொருவக்
கள்ள மதிப்ப வெல்ல வீழ
என்னுங் கெட்டே பயனிலை உவமம்.

1232

என்ன, வீழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல,
வீழ என்றும் எட்டும் பயனிலை உவம உருபுச் சொற்களாம்.

(எ-டி) “எழில் வானம் என்னின் தருடம்”
கவிகை வணக்கக் கடுமான் தோன்றல்
என வரும்.

மெய்யுவமச் சொற்கள்

கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய
ஒட்ட ஒடுங்க ஒட்ட நிகரப்பவென்று
அப்பா லெட்டே மெய்ப்பா னுவமம். 1233

கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஒட்ட,
நிகரப்ப என்று கூறப்படும் எட்டும் மெய்யுவமத்திற்குரிய
சொற்களாம்

(எ-டி) “வீண்ணதி ரீயிழிசை கடுப்ப”
என வரும். பிறவும் வருமாறு காண்க.

உருவு உவமச் சொற்கள்

போல மறுப்ப ஓப்பக் காய்த்த
நேர வியப்ப நளிய நந்தவென
ரெத்துவரு கிளவி யுருவி னுவமம். 1234

போல, மறுப்ப, ஓப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய,
நந்த என்று வருகின்ற சொற்கள் எட்டும் உருவு உவமத்திற்கு
வருகின்ற சொற்களாம்.

(எ-டி) “தன்சொ னுணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யும் ஊர்கிழ வோனே”
என்பது போல வரும்.

மேலனவற்றிற் கோர் புறனடை

தத்தம் மரபில் தோன்றுமன் பொருளே. 1235

மேற் பகுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றால்
அல்லாமல், தத்தம் மரபில் தோன்றும் பொருள்களும் உளவாம்.

உவமை எட்டும் ஆகும்

நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. 1236

மேற்சொல்லப்பட்ட உவமை நான்கு
மல், எட்டாகின்ற பக்கமும் உண்டு.

எட்டின்வழி தோன்றும் உவமை

பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன்
வழிமருங் கறியத் தோன்று மென்ப.

1237

பேருமைபற்றியும் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்
படும் கவும். மேற்கூறிய மெய்ப்பாடு எட்டின்வழித் தோன்று
யேற்று கூறுவர் புலவர்.

உவமைக்குரிய வேறுபாடு

உவமப் பொருளின் உற்ற துணரும்
தெளிமருங் குளவே திறத்திய லான.

1238

உவமப் பொருளாலே, சொல்லுவாள் குறிக்கப்பட்ட
பொருளை உணருங் தெளியும் பக்கமும் கூறுபாட்டியலான்
உள்ளன.

மேலதற் கோர் புறணடை

உவமப் பொருளை உணருங் காலை
மருஷிய மரப்பை வழக்கொடு வருமே.

1239

உவமப் பொருளை உவமிக்கப்படும் பொருளாக உணரும்
போது, பொருக்கிய மரப்பினுல் ஆசிய வழக்கொடு வரும்.

இரட்டைக் கிளவி

இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே.

1240

இரட்டைக் கிளவியாவது, உவமை இரண்டு சொல்லோடு,
அதேத்து வருவதன்றுடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு
பொருளாகி வருதல் வேண்டும்.

ஒர் உவமை வேறுபாடு

பிந்தோடு படாது பிறப்போடு நோக்கி
முன்ன மரபில கூறுங் காலைத்

துணிவொடு வருஙம் துணிவினேர் கொளினே.

1241

உவமைப்பொருள், தானல்லாதபடியினுல் உவமைப்
பொருளெல்லாது, பொருள் தோற்றிய இடத்தோடு நோக்கி,
முன்ன மரபினுல் சொல்லுக்காலத்துத், துணிவுடையோர்
கொளின், அவர் துணிந்த துணிவின்கண் னோ வரும்.

உவமப் போலி

உவமப் போலி ஐங்கென மொழிப.

1242

உவமைப் போலியாக வருவன ஐங்கு என்று கூறுவர்.

மேலதற்கோர் புறணடை

தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வருஷம் திறத்த வெனப. 1243

செடுதற்கரிய சிறப்பினையுடைய அதன் தன்மையை ஆராய்ந்
தால் விணை, பயன், மெய், உரு என்னும் நான்கினுலும் பிறப்
பினுலும் வருங்கண்மையை உடையன என்பர்.

கூறும் உவமை

கிழவி சொல்லின் அவளரி கிளவி. 1244

உவமைப் பொருளைத் தலைகால் கூறில், அவளரிந்த
பொருட்கண்ணே உவமை கூறப்படும்.

தோழி கூறும் உவமை

தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது. 1245

தோழி உவமை சொல்லின், அங்கீலத்தில் உள்ளன அல்லா
மல் பிறங்கிலத்தில் உள்ளவைகளைக் கூறப்பெருள்.

தலைவன் கூறும் உவமை

கிழவோற் காயின் உரடெனுடு கிளக்கும். 1246

தலைவன் உவமை கூறுவானுயின் அறிவொடு கூறப்பெறும்.

இடம் வரையறைப் படாது

ஏனேர்க் கெல்லாம் இடம் வரை வின்றே. 1247

மேற்சொல்லப்பட்ட மூவரும் அல்லாத, நற்கும் செவிலி
முதலாயினாக்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப்படாது.

இன்ப துன்பக் கூற்றுக்கள்

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கில் தோன்றும் என்ப. 1248

மகிழ்ச்சியளிக்கும் கூற்றும் புலவி பயக்குங் கூற்றும்
உவமப் பக்கத்தால் தோன்றும்.

)மகள் உவமை கூறுமிடம்

கிழவோட் குவமை ஈரிடத் துரித்தே. 1249

தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்
டிடத்தும் உரித்தாம்.

தலைமகன் உவமை சூறுதற்கு டிடம்

சிழவோற் காயின் இடம்வரை வின்றே. 1250
தலைமகன் உவமை சூறுதல் எப்பொருட்கண் ஜும் ஆகும்.

தோழி செவிலி சூறுமிடத்து

தோழியுஞ் செவிலியும் பொருங்குவழி நோக்கிக்
சூறுதற் குரியர் கொள்வழி யான. 1251
தோழியுஞ் செவிலியும் உவமை சூறங்கால், கேட்டோர்
கொள்ளும் வகையால், பொருங்குமிடம் பார்த்துக் சூறுதற்
குரியர்.

மேஸனவற்றிற் கெல்லாம் புறனடை

வேறுபட வக்கு உவமைத் தோற்றங்
சுறுபிய சூருங்கில் கொள்வழிக் கொள்ளாது. 1252
இங்கு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தில் வேறுபட்டு
வக்கு உவமைத் தோற்றங், எடுத்தோதை ஒடியில் கொள்ளும்
வழிக் கொள்ளுக.

இதுவும் ஒரு மரபு

ஒரீதிக் கூறலும் மரீதிய பண்பே. 1253
உவமையை உவமீக்கப்படும் போது சூத் சீக்கிக் கூறு
தலும் பொருங்திய இயல்பாதும்.

இதுவும் ஒரு மரபு

உவமைத் தன்மையும் உரித்தென மோழிப்
பயனிலை புரிந்த வழக்கத் தான். 1254
உவமீக்கப் படும் பொருளோடு உவமை தோன்றவருதலே
யல்லாமல், உவமையது தன்மை கூறலும் பயனிலை பொருங்திய
வழக்கின்கண் உவமையாதற்கு உரியதானும்.

ஐய நிலை உவமம்

தடுமாறு வரலுங் கடிவரை வின்றே. 1255
உவமைக்கண், தடுமாறி வருதலும் விலக்கப்படமாட
டாது.

உவமை பல வங்தவழி வரும் வேறுபாடு

அடுக்கிய தோற்றும் விடுத்தல் பண்பே
நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம்
வரன்முறை வந்த மூன்றலங் கடையே.

1256.

உவமை பல அடுக்கித் தோற்றுதல், ஒரு பொருளோடு
தோற்றும் தொடரையுடையதாகப் பல உவமை வருதல், வரிசை
வரிசையாக அமைத்தல், உவமைக்கையும் பொருளையும் துணித்து
நூட்டுதல் என்பவற்றுள், அடுக்கியல் உவமை கடியப்படும்;
ஆமென்று வரையப்பட்ட நிரல்சிறுத்தல் முதலிய மூன்றும்
அல்லாதவீடத்து.

8. செய்யுள் இயல்

[செய்யுள் இலக்கணம் உணர்த்துவது]

செய்யுள் உறுப்புக்கள்

மாத்திரை எழுத்தியல் அகசவகை எனுஅ
யாத்த சீரே அடியாப் பெனுஅ
ம..பே தூக்கே தொடைவகை எனுஅ
நோக்கே பாவே அளவியல் எனுஅ
தீணையே கைகோள் பொருள்வகை எனுஅ
கேட்போர் கனனே காலவகை எனுஅ
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனுஅ
ரூண்ணம் போகுளே தூக்கைவகை எனுஅ
மாட்டே வள்ளுமோ டியாப்பியல் வகையின்
ஆறு தலையிட்ட அங்கா லைந்தும்
அம்மை அழுது தொன்மை தோலே
விருஷ்தே ஒயைபே புலனே இழைபெனுஅப்
பொருங்கத்க் கூநிய எட்டெடாடுக் கொகைஇ
கங்கிலசப் பலவர் செய்யு ஞாறுப்பினன
வன்மீதிற் கூறி வகுத்துரைத் தனரே.

1257

இங்குக் கூறப்பட்ட முப்பத்து ராண்குஞ், செய்யுள் உறுப்புக்களம் என்று, கல்ல புகழையுடைய புலவர்கள் அறிவு வன்மையால் வகுத்து உரைத்துள்ளார்கள்.

மாத்திரைரயும் எழுத்தியலும்

அவற்றுள்,
மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளங் தனவே என்மனுர் புலவர்.

1258

மேற் கூறப்பட்டவற்றுள், மாத்திரை வகையும் எழுத்தியலும் எழுத்தத்திராரத்திற் கூறப்பட்டனவேபாகும் என்று புலவர் கூறுவர்.

நேர் அசை விரை அசை

குறிலே நெடிலே குறிலினை குறில்நெடில்
கூறுப்பெற்று வருத்தெலாடு மெய்ப்பட நாடி
நேரும் விரையும் என்றிசிற் பெயரே.

1259

குறிதும் நெடிதும், குறிவிளையும் குறில் நெடிதும், தனியேவரிதும் ஒழிரோடு வரிதும், ஆராயுங்காலத்து நேரசையும் நிறையசையுமாம்.

(எ-டு) கோ—ழி—வேங்—தன் : இவை நான்கும் நேரசை வெறி—சரு—நிறம்—ஞால்; இவை நான்கும் நிறையசை நேர்பு அசை நிறைபு அசை

இருவகை உகரமோ டியைந்தவை வரினே

நேர்பும் நிறைபும் ஆகும் எனப்

குறிவிளை உகரம் அல்வழி யான்.

1260

மேற்கூறப்பட்ட இரண்டசையும் குற்றியலுகரம் அவ்வாத முற்றியலுகரமும் சேர்ந்துவரின், நேர்பசையும் நிறைபசையும் எனப் பெயராகும், அவ்வழி குற்றெழுத்தோடு பொருந்தின உகரம் அல்லாத இடத்து.

(எ-டு) காது, காற்று, கன்று முதலியன நேர்பசை.
கதவு, புனர்வு, உருமு, வினாவு என்பன நிறைபசை.

இயலசை உரியசை

இயலசை முதலிரண் டேன்கை உரியசை.

1261

முதலீற் கூறப்பெற்ற நேரசையும் நிறையசையும் இயலசை எனப் பெயர்பெறும்; நேர்பசையும் நிறைபசையும் உரியசை எனப் பெயர்பெறும்.

நேரசையாகத் தனிக்குறில் ஆகாத இடம்

தனிக்குறின் முதலசை மொழிசிதைங் தாகாது.

1262

தோடர்மொழிக்கண் மொழி சிதைந்து தனிக்குறில் நேரசையாகாது.

குற்றியலிகரம்

ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்.

1263

குற்றியலிகரம் ஒற்றெழுத்தின் தன்மையை உடையது.

முற்றிய லுகரம்

முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாது நிற்றல் இன்றே யீற்றடி மருங்கினும்.

1264

முற்றியலுகரமும் மொழி சிதைந்து நேர்பசை நிறையசை என்று உரைக்கப்பட மாட்டாது; அஃது சற்றாடி மருங்கில் தனியசையாகி நிற்றலும் இல்லை.

இருவகை உகரமும் ஒற்றெழுடும் தோன்றும்

குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும்
ஒந்தெழுடு தோன்றி நிற்கவும் பெறுமே. 1266
இருவகை உகரமும் ஒற்றெழுடு தோன்றித் தனியசையாகி
ஏந்தவும் பெறும்.

இசையொடு சேர்த்தல்

அகையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. 1266
அகையையும் சீரையும் ஒகையொடு சேர்த்துப் பாகுபாடு
உணர்த்தல் வல்லோர்களுடைய கேறி முறையாகும். அதாவது,
போருளோடு சொல்லி அறுத்தவிடத்துத் தளையும் சிரும் இதைங்
தாடி, அவ்வழி ஒருசையை கோக்கி அதன்வழிச் சேர்த்துக்
எல்பாடு.

சீர் என்ட்டு

ஈரங்க கோண்டு முவகை புணர்த்தும்
சிரியைக் கீற்றது கீரெனப் படுமே. 1267
இரண்டுசுக்களைக் கொண்டும், முன்றகைகளைக் கொண்டும்
சீர்போகுந்த முடிந்தது சீர் என்று கூறப்பெறும்.
(எ-①) தாமரை புரையுங்காமர் சேவடி- சரங்கள் வந்தன.
என்றால், செய்கள்ளிருவகைகள் வந்தன.

இயற்சீர் ஆசிரிய உரிச்சீர்

இயலகை மயக்கம் இயற்சீரேன
உரியகை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். 1268
மேற்கூறப்பட்ட அகைகளில், இயலகை மயங்கி வந்தன
இயற்சீரெனப் பெறும்; உரியகை மயக்கி வந்தன ஆசிரிய உரிச்
சீரெனப் படும்.
(எ-①) தேமா, புனிமா, கருவிளம் கூவிளம்- இவை இயற்சீர்
ஆற்றுளோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகு
தவிடு-இவை உரிச்சீர்

ஆசிரிய உரிச்சீர் ஆமாறு

முன்னிரை இறினும் துன்ன வாகும். 1269
நேர்பகை கிரைபகைப்பீன் கிரையிறுதியும், ஆசிரிய உரிச்
சோறும். (எ-①) யாற்றுமகட, குளத்தமகட என வரும்.

இயற்சீர்க்கு உரியதோர் வேறுபாடு

நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால். 1270

உரியசையின் பின்னர் நேரசைவரின், அஃது இயற்சீரின் தன்மையைப் பொருங்தி நிற்கும்.

இயலசைப்பின் உரியசை வரின்

இயலசை யீற்றுமுன் உரியசை வரினே
நிரையசை இயல வாகும் என்ப. 1271

இயலசையின் பின்னர் உரியசைவரின் நிரையசையின் தன்மையைப் பெறும். (எ-டு) ஆற்றுக்கால் என வரும்.

உயிரளவெட அசைநிலை ஆகுதல்

அளவெட அசைநிலை ஆகலும் உரித்தே. 1272

உயிரளவெட அசையாக நிற்கவும் பெறும். (எ-டு)
“கடாத் உருவோடு”—அலகு பெற்றது. ‘உப்போடு என வுரைத்து’—அசைநிலையாயிற்று.

ஒற்றளபு எடுப்பின்

ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப. 1273

ஒற்று அளபு எடுத்தாலும் அக் தன்மையைப் பெறும்.
(எ-டு) “கண்ண டண்ண வொனக் கண்டுங் கேட்டும்” என வரும்.

வெண்பா உரிச்சீர்

இயற்சீர் இறுதிமுன் நேர்துவன் நிற்பின்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 1274

இயற்சீரின் முடிவுக்குப்பின் அவ்விடத்தில் நேரசை நிற்கு மானுல், வெண்பாவின் உரிச்சீர் ஆகும் என்று கூறுவார்கள்.
(எ-டு) மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலி வருகான் என வரும்.

வஞ்சி உரிச்சீர்

வஞ்சிச் சீரென வகைபெற் றனவே
வெண்சீர் ரல்லா மூவசை யான். 1275

வஞ்சிச் சீர் என்று வகுத்துக் கூறப்பட்டவை, மேற்கூறிய வெண்சீர் அல்லாத மூவசைச்சீர் எல்லாம் ஆகும்.

இறதியில் நிரையசையாய் வரும் மூவசைச்சீர் வஞ்சியீச் சீர் என்க. நேர் நேர் நிரை, நேர் நேர் நேர்பு, நேர் நேர் நிரைபு,

நேர் சிரை, தீவ்வாறு, நேர், நீரை, நேர்பு, நீரைபு
ஆகியன முச்சீர்களாக அமைவன அறுபதும் வஞ்சியுரிச் சீர்க
ளாட்.

வஞ்சிப்பாவிலேயே வஞ்சியுரிச்சீர் வரும்

தன்பா அல்வத்தீத் தாண்நடை இன்றே. 1276

வஞ்சியுரிச் சீர், வஞ்சிப்பாவைத் தவிர வேறு பாவகையினுள்
வராது.

பிற சீர்கள் வஞ்சிப்பாவினுள் வரும்

வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. 1277

வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள் வரப்பெறும்.

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் 1278
தீங்பா நேராட்க கொருங்குமிலை இலவே.

வெண்பா உரிச்சீர், ஆசிரிய உரிச்சீரும் வெண்பாவினது
ஆசிரிய தேஷடுக்கண் ஒகுங்கு சிற்றல் இல்லை.

வரும் இடத்தில்

கவித்தனை மருங்கிற் கடியவும் பெறுஅ. 1279

கவித்தனை வருயிடத்தில் மேற்கூறப்பட்ட இருவகைச்சிரும்
ஒருங்கு நீற்கவும் பெறும்

கவித்தனை அடிவயின் நேரீற் றியற்சீர்
நிலைக்குரித் தன்றே தெரிய மோர்க்கே. 1280

ஏராம்பந்து பார்ப்பவர்கட்க் கவிப்பாவிற்குரிய கவித்தனைக்
கண் நேற்றப்பற் சீர் நீற்றற்குரியதன்று என்பது விளக்கும்.

நேரீற்று இயற்சீர்

வஞ்சி மருங்கினும் இருத்தில் லாது. 1281

வஞ்சிப்பாவினும் நேரீற்றியற்சீர், அடியின் முடிவிலை
நிந்கமாட்டாது.

ஓரைசுச் சீர்

இயசங்கீல நிறைய நிற்குவ தாயின்
அயசங்கீல வழாயார் சீாவிஸப பெறவே. 1282

இயசங்கீல நிறைய நிற்குவ நிற்குமாயின், அயசங்குஞ்
சீராம் தன்மையைப் பெறும். (எ-ட) “கழல் தொழு மன்னர்தம்

கை; “நேரசை சீராயிற்று; “புன நாடன் பேரே வரும்” நிரையசை சீராயிற்று.

தனோவகை சிதையாத் தன்மையிடத்து

இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொள்ளே
தனோவகை சிதையாத் தன்மை யான. 1283

ஒரகைச் சீரைத் தனோவகை சிதையாத் தன்மை வேண்டும்
இடத்து, இயற்சீர்போலக் கொள்க.

வெண்சீர் சுற்றறசை

வெண்சீர் ஈற்றறசை விரையசை யியற்றே. 1284

வெண்சீர் சுற்றறசை, தனோவழுங்கு மிடத்து, இயற்சீரகை
நிரையிற்றைப் போல் நிற்கும்.

ஆசிரியப் பாவிற்கு உரிய சீர்

இன்சீரியயை வருகுவ தாயின்
வெண்சீர் வரரயார் ஆசிரிய அடிக்கே. 1285

இனிய ஒசைபொருங்கி வருகுவதாயின், ஆசிரிய அடிக்கு
வெண்பா உரிச்சீரும் வரப்பெறும்.

அங்கில மருங்கின் வஞ்சீ யுரிச்சீர்
ஒன்றுத் துடைய ஒரோஒரு வழியே. 1286

இனிய ஒசை அமைய வந்தால் வஞ்சியுரிச்சீரும் ஒவ்வோ
ரிடத்து ஆசிரியப்பாவீல் வழப் பெறும்.

அடி என்பது

நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே. 1287

நான்கு சீர் ஒன்றுக் வரப்பெறின் அஃது அடியென்று
கூறப்பெறும்.

தனோயும் தொடையும்

அடியுள் எனவே தனோயொடு தொடையே. 1288

முக்ஞர்க் கூறிய நாற்சீரடியுள், தனோயும் தொடையும்
உள்ளன.

தனோ தொடை வாரா இடம்

அடியிறங்கு வருதல் இல்லென மொழிப,
23

தனையுங் தொடையும் நான்குசீர் அடிகளில் வகுமேயன்றி,
அதற்கு மேற்பட்ட அடிகளில் வரமாட்டா.

அடியின் சிறப்பே பாட்டு

அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. 1290

அடியின் சிறப்பினுலே அது பாட்டென்று கூறப்பெறும்.
எனவே பாட்டென்னும் செய்யட்டு, அடி இன்றியமையாத
தென்று கோள்க, பட்டாவன, வெண்பா, ஆகிரீயம், கலி, வஞ்சி
என்பன.

குறைடி என்பது

ஙாலெழுத் தாதி யாக ஆரெழுத்
தேறிய விலததே குறைடி யென்ப. 1291

ஙாலெழுத்து முதலாக, ஆரெழுத்து இறுதியாக ஏறிய
துதி நூல்க்காட்டையது குறைடி என்று கூறுவர்.

கிள்ளடி என்பது

ஏழீழுத் தென்ப கிள்ளடிக் களவே
ஈரெழுத் தேற்றம் அல்வழி யான. 1292

கிள்ளடிக்கு அளவு ஏழீழுத்து முநல் ஒன்பது எழுத்துவரை
ஏன்று கூறுவர்.

அளவழி என்பது

பத்தெழுத் தென்ப நேரடிக் களவே
ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே. 1293

பத்தெழுத்து முதலாகப் பத்தென்கு எழுத்து வரையிலும்
அளவழிக்கு எல்லையென்று கூறுவர்.

நெடிலடி என்பது

மூலவர் தெழுத்தே நெடிலடிக் களவே
ஈரெழுத்து யிகுதலும் இயல்பென மொழிப. 1294

நெடிலடிக்கு அளவு பதினைக்கு எழுத்தாம்; இரண்டு எழு;
தூக்கள் மீதுதிப்படுதலும் இயற்கையே என்று கூறுவர்.

கழிநெடிலடி என்பது

மூலவா நெழுத்தே கழிநெடிடிற் களவே
ஈரெழுத்து யிகுதலும் இயல்பென மொழிப. 1295

கழிவெட்டில் அடிக்கு அளவு பதினெட்டடு எழுத்து; இரண்டு எழுத்துக்கள் மிகுதிப்படுதலும் இயற்கையே என்று கூறுவர்.

சீர்விலை ஆமாறு

சீர்விலை தானே ஜங்கெதமுத் திறவாது

நேர்விரை வஞ்சிக் காறு மாகும்

1296

நேரசை இறுதியாகும் போது, சீர்விலை ஜங்கெதமுத்துக்கு மேற்படாது; நிரையசை இறுதியாகிய வஞ்சியுரிச் சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும்.

சீர்க்கு உரியதோர் மரபு

எழுத்தள வெஞ்சினும் சீர்விலை தானே

குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப.

1297

ஒரடிக்கு ஒரடி எழுத்தளவு குறைந்து வரினும், சீர்விலை கான்கிற்கு மேற்படுதலும் குறைதலும் இல்லை.

உயிரில்லாத எழுத்துக்கள்

உயிரில் வெலைமுத்தும் எண்ணப் படாது

உயிர்த்திறம் இயக்கம் இன்மையான.

1298

உயிர்போல இயங்காதபடியால், உயிரில்லாத எழுத்துக்கள் சிரில் கணக்குச் செய்யப் பெறமாட்டா, குற்றியலிகரமும் உகரமும் எண்ணப் படுவதில்லை. எனவே, எண்ணப்படுவன ஒரு மாத்திரை ஒலீயளவிற்குக் குறையாத உயிரும் உயிர்மெய்யுமே என்க.

வஞ்சி அடிக்குச் சீர்

வஞ்சி யடியே இருசீர்த் தாகும்.

1299

வஞ்சிப் பாவிற்கு உரிய அடி இரா சீர்களை உடையது.

வஞ்சி உரிச்சீரின் குறைந்த விலை

தன்சீ ரெழுத்தின் சிறுமை மூன்றே.

1300

வஞ்சியுரிச்சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப் பெறும்.

வஞ்சியடி முச்சீரால் வருமிடம்

முச்சீ ரானும் வருமிட னுடைத்தே.

1301

வஞ்சியடி மூன்று சீர்களால் வருகின்ற, பூட்டமும் உண்டு.

(எ-இ) தூங்குகையான் ஓங்குநடைய
உறம்மணியான் உயர்மருப்பின
என்பதனுள், மூன்றேழுத்து முதலாக ஆறு எழுத்துக்காறும்
வந்தமை காண்க.

அசை சூனுதல்

அசைகூன் ஆகும் அவ்வயி னே.

1302

மேற்கூறப்பட்ட இருவகை அடியினும் அசை

வரும்.

சீர் சூனுதல்

சீர்கூன் ஆதல் நேரடிக் குரித்தே.

1303

சீர் முழுவதுங் கூனுகி வருதல் அளவடிக்கு உரியது.

(எ-இ) “உதுக்காண், சாந்தானு வன்மைச் சுவர்னமாப் பூதன்
பரந்தானுப் பல்புகழ் பாடி—இரந்தன்மாட
துள்ளமை அகல்வது போல இருள்ளிங்க
மன்னுட் அளிதேர் மணம்.”

இது வேங்பாவிற் கூன்

“அவரே,

கேடில் விழுப்பொருள் தருமார் பாகிலை

வாடா வன்னியங் காடி ரங் தோரே.”

என வருவது ஆசிரியத்தீற் கூன்.

“நீயே, வினைமான் காழகம் வீச்கக் கட்டிப்

புனிமான் வரீஇப அம்புதெரி தீயே”

இது கலிப்பாவிற் கூன் .

அடிகட்டு விரி உணர்த்தல்

ஜவகை அடியும் விரிக்குங் காலை

மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும்

எழுபது வகையின் வழுவி லாகி

அறுநூற் றிருபத் தைந்தா கும்மே.

1304

மேற்கூறிய ஜவகை அடியினையும் விவரிக்கும்பொழுது,
பொருள்வகை பொருந்திய பதினேழ் நிலத்தும், எழுபது வகைக்
குற்றங்கள் நீங்கி அறுநூற்று இருபத்தைந்தாகும், அசைக்சீர்,
இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சியரிச்சீர் என்னும்
ஜூங்தினாயும் நிறுத்தி, இவ்வைந்து சிரும் வருஞ்சீராக உறமும்
வழி இருபத்தைந்து வீகந்பமாம். அவ் இருபத்தைந்தின்கண் னும்
ஆன்றுவது ஜங்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து வீகறப

மாம். அந் நூற்றிருபத்தைக்குடனும் நான்காவது சிரையும் உறழ், அறுநூற்றிருபத்தைக்காகும் என்க.

அளவிறங்கன அடி விரிவு

ஆங்கனம் விரிப்பின் அளவிறங்கனவே

பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை.

1305

நன்கு உணர்ந்தவர்கள், அவ்வாறு ஆராயும்போது எல்லை யற்றனவாக முடியும் என்பார்கள். அதுநூற்றிருபத்தைக்குடனும், ஐந்தாவது வருடம் ஐந்தைரயும் அதுசீர் முதலாயின் வற்றையும் உறழ் என, மேற்கொண்டு விரித்துக் கொண்டே போக, அடிவகை என்னிறங்களாதல் காரணவாய்.

ஆசிரியப்பாவிந்குரிய அடி

ஐவகை அடியும் ஆசிரியக் குரிய.

1306

ஐவகை அடிக்கும் ஆசிரியப் பாட்டிற்கு உரியனவாம்.

விரவி வரினும் ஏற்புடைத்தாகும்

விராதும் வரினும் ஒருஉலிலை இலவே.

1307

மேற்கூறப்பட்ட ஐந்தடியும் தனித்தனி ஆசிரியப்பாவிற்கு உரித்தாகி வருதலே யல்லாமற் கலந்துவரினும் கீக்கப்பட மாட்டாது.

தனை வேறுபாடு கொள்ளல்

தன்சீர் வகையினும் தனைநிலை வகையினும்

இன்சீர் வகையின் ஐந்தடிக்கு முரிய

தன்சீருள்வழித் தனைவகை வேண்டா.

1308

தத்தம் சீர்விலை வகையானும் தனைநிலை வகையானும் இனிய ஒரை வேறுபாட்டினையுடைய, ஐந்தடிக்கும் உரிய தன்னுடைய சிருள்ள விடத்தில், தனை வேறுபாறு கொள்ளுதல் வேண்டிய தின்று.

ஆசிரியத்தனை ஆமாறு

சிரியன் மருங்கின் ஒரை யொப்பின்

ஆசிரியத் தனையென றறியல் வேண்டும்.

1309

சீரானது பொருங்குறிச் சிடத்தில், ஒரை ஒத்து வருமானால், அதனை ஆசிரியத்தனை யென்று அறிக்கொள்ளுதல் வேண்டும்.

வஞ்சிக்கு உறழ்தல் இல்லை

குறளடி முதலா அளவடி காலும்
உறழ்ந்தே இலவே வஞ்சிக் கென்ப.

1310

குறளடி முதலாக அளவடியாவும் வஞ்சியுரீச்சீர் வந்து
போருங்குதல் இல்லை; இவ்வடிகள் ஆசிரிய உரீச்
சிரும் ஆகும்.

வெண்பாவிற்குரிய அடியும் தனையும்

அளவுஞ் சின்தும் வெள்ளோக் குரிய
தனைவகை யொன்றுத் தன்மை யான.

1311

தனைவனாக பொருங்காத் தன்மைக்கண், அளவடியுஞ் சின்தடி
யும் வெள்பாவுக்கு உரீயனவாம் என்க.

கலிப்பாவிற்கு அடியாமாறு

அளவடி மிகுதி உளப்படத் தோன்றி
இருகெந்தில் அடியுங் கலியிற் குரிய.

1312

ஐவகை யடியிலும் அளவடி மிகுதியாகிய பதின்மூன்றேழழுத்
தும் பதினூன்கெழுத்தும், நெடிலடியும் கழிகெடிலடியும் கலெப்
பாவிற்கு உரீயன.

கலித்தனோ ஆகுமாறு

நிரைமுதல் வெண்டீர் வந்துநிரை தட்டல்
வரைந்தை யின்றே அவ்வடிக் கென்ப.

1313

நிரையீற்றியற் சிரும் நிரையீற்றரூசிரீய உரீச்சிரும் நிற்ப,
நரை முதல் வெண்டீர் வந்து நிரை யொன்றியக் காலும்,
அது யாம்.

கலந்த தனைகள்

விராஅய தனையும் ஒருஷங்கிலை இலவே.

1314

பிறவாகிக் கலந்த தனைகளும் சீக்கப்படுதல் இல்லை.

ஆசிரியத்தில் வெண்பாவடி மயங்குதல்

இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்குரி மரபின் நிறபவும் உளவே.

1315

இயற்சீர் வெண்டனோயால் ஆயிய வெண்பாவடி, ஆசிரி
யப்பாவின்கண் நிற்றற்குரீய மரபோடு நிற்றலும் உண்டு.

வெண்டலோ ஆசிரியம் விரவிவரல்

வெண்டலோ விரவியும் ஆசிரியம் விரவியும்
ஜஞ்சீரடியும் உளவென மொழிப.

1316

இயற்சிர் வெண்டலோ கலந்தும், ஆசிரியத்தலோ கலந்தும்
ஜஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கள் வருவன உள்.

அறுசீரடி வரல்

அறுசீரடி யே ஆசிரியத் தலோயோடு
கெறிபெற்று வருவதும் நேரடி முன்னே.

1317

அறுசீரடி, ஆசிரியத் தலோயோடு பொருந்தி, கேரடிக்கு
முன்னுக ஆசிரியப்பாவின்கள் தடைபெற்று வரும்.

(ஏ-டி) சிறியகட் பெற்னே எய்க்கீழு மன்னே
பெரியகட் பெற்னே யாப்பாடத் தான்யகிழுக்
துண் னு மன்னே"

இதில் முதலடி நான்கு சீரான் வந்தது, இரண்டாவது
ஆசிரியத் தலோயோடு பொருந்தி அறுசீரடியாப் வந்திருத்தலைக்
காண்க.

எழுசீரடிக்கு உரிய மரபு

எழுசீரடி யே முடுகிய ணடக்கும்.

1318

முடுகியலடி என்பது ஏழுசீர்களால் வரும்.

முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும்.

1319

ஜஞ்சீரடிக்கும், அறுசீரடிக்கும் முடுகி யலை நீச்ச
மாட்டார்கள்.

முடுகியல் வாரா இடங்கள்

ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்

மூவகை அடியும் முன்னுதல் இலவே.

1320

முடுகியலாகி வருகிற மூவகை அடியும் ஆசிரியப்பாவேலும்
வெண்பாவேலும் நிற்கமாட்டா.

சுற்றியலடி முச்சீரும் பெறும்

சுற்றியல் அடியே ஆசிரிய மருங்கில்

தோற்ற முச்சீர்த் தாகும் என்ப.

1321

நேரிசை ஆசிரியப்பாவீன் சுற்றியல் அடியீன் தோற்றம்
முன்று சீராகவும் முடியும் என்று கூறுவார்கள்.

(எ-டு) ‘முதுக்குறைங் தனளே முதுக்குறைங் தனளே
மலையன் ஒன்வேற் கண்ணி
மலையும் வாரா முதுக்குறைங் தனளே’ என வரும்.

இடையடியும் வரும்

இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே. 1322
தொடுக்கப்படும் தொடையியலை உணர்ந்தோர், இடையடி-
வருதலையும் சீக்கமாட்டார்கள்.

கலிப்பாவின் ஈற்றயலடி

முச்சீர் முரற்கையுள் விறையவும் விற்கும். 1323
�ற்றயலடி முச்சீரெனக் கூறப்பட்டது கலிப்பாவின்கண்-
ாற்சிராகியும் வரும்.

வஞ்சிப்பாவின் இறுதியடி

வஞ்சித் தூக்கே செங்தூக் கியற்றே. 1324
வஞ்சிப்பாவீன் இறுதி ஆசிரியப்பாவின் தன்மையை
உடையது ஆகும்.

வெண்பாவின் ஈற்றடி

வெண்பா ஈற்றடி முச்சீர்த் தாகும்
அசைச்சீர்த் தாகும் அவ்வழி யான். 1325
வெண்பாவீன் இறுதியடி முன்று சீர் உடையதாகும்; அதன்
கண் இறுதிச்சீர் அசைச்சீராக உரும்.

மேலதற்கோர் புறனடை

நேரிற் றியற்சீர் விரையும் நிரைபும்
சிரேற் றிறூஉம் இயற்கைய என்ப. 1326
வெண்பாவீன் இறுதிச்சீர்ன் அயற்சீர் நேரிற்றியற்சீராயின்
நிரைபசையும், நிரைபு அசையும், சீராங் தன்மையைப் பெற்று
முடியும் இயற்கையை உடையன என்று கூறுவர்.

மேலதற்கோர் புறனடை

நிரையவன் நிற்பின் நேரும் நேர்பும்
வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். 1327
வெண்பாவீன் ஈற்றயற்சீர் நிரையீற்று இயற்சீராயின்
கேந்தசையும் கேந்பசையும் முடிபாம்.

கலிப்பாவிற்கு முடிவு உணர்த்தல்

எழுசீர் இறுதி ஆசிரியன் கலியே.

1328

கலிப்பாவிற்கு ஈற்றயலடி முச்சீரான் வரும் ஆசிரிய முடிபாகும்

இதுவும் அது

வெண்பா இயலினும் பண்புற முடியும்.

1329

கலிப்பா, வெண்பாச் சுரீதகமாக முடியும்.

யாப்பு ஆமாறு

எழுத்து முதலா ஈண்டிய அடியில்

உறித்த பொருளை முடிய நாட்டல்

யாப்பென மொழிப யாப்பறி புலவர்.

1330

“எழுத்து முதலாக அசை சீர் அடி என்று இங்கு உரைக்கப் பட்ட அடியினால், தான் குறித்த பொருளை இறுதியடியளவும் முடிவுபெற சிறுத்துதல் யாப்பாகும்” என்று, யாப்பிலிக்கணம் அறிந்த புலவர்கள் உரைப்பார்கள்.

யாப்பின் பகுதிகள்

பாட்டுரை நூலே வாய்மொழி விசியே

அங்கதம் முதுசொல் அவ்வேழ் விளத்தும்

வண்புகம் மூவர் தன்பொழில் வரைப்பின்

நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழிய தெள்மனுர் புலவர்.

1331

“பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழிட்த்தும் வனவிய புகழையடைய சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவரது தமிழ் நாட்டகத்தவர் வழங்கும் தொடர்மொழிக்கண் வரும் மொழி,யாப்பின் பாற் பட்டதாகும்” என்று புலவர்கள் கூறுவர்.

(எ-இ) “தாமரை புரையுங் காமர் சேவடி

பவளந் தன்ன மேனி திகழேரளிக்

குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்

நெஞ்சுபக எறிந்த அஞ்சடர் நெடுவேல்

சேவலங் கொடியோன் காப்ப

எம வைகல் எய்தின்றுல் உலகே’

(குறுக்)

மரபு ஆகும் முறை

மரபே தானும்,

நாற்சொல் வியலான் யாப்புவழிப் பட்டன்று.

1332

தொல்காப்பியம் தெளிவுகர

மரபாவது, தான் இயற்சொல், திரிசொல், தினசச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல்லின் இயற்கையால் யாப்பின்வழிப் பட்டதாகும்.

அகவலோசை ஆசிரியத்திற்கு

அகவலென்ப தாசிரி யம்மே. 1333

அகவல் என்னும் ஓசை ஆசிரியத்துக்கு உரியதாகும்.

வெண்பா அஃதன்று

அஃதன் நெற்னப் வெண்பா யாப்பே, 1334

வேண்பாவாகச் செய்யப்பட்டது அகவலோசை யன்று, தாக்கு என்னும் ஓசை எனினும் ஒக்கும். அகவலற்ற ஓசை யீனைச் செப்பலோசை எனவும் உரைப்பார்கள்.

கலிக்லத் துள்ளல் ஓசை

துள்ளோசை கலியேன மொழிப. 1335

துள்ளோசை கலிப்பாவுக்காகும். அஃதாவது, கன்று துள்ளித்து என்னுமாறு போல இடையிடை உயர்ந்து ஏருதலாம்.

வஞ்சிக்குத் தூங்கல் ஓசை

தூங்க லோசை வஞ்சி யாகும். 1336

தூங்கல் என்னும் ஓசை வஞ்சிப்பாவில் வரும். இது அறுதி யற்ற ஒசைத்தாகி வருவதாம்.

மருட்பாவிற்கு ஓசை வரையறை

மருட்பா வேஜை இருசா ரஸ்லது
தானிது என்னும் தன்மை யின்றே. 1337

மருட்பாவுக்கு ஓசை இஃது என்று கூறக்கூடியதாக ஒன்றும் இல்லை. அது வெண்பாவும் ஆசிரியப்பாவும் உறுப்பாக இரண்டின் ஒசையையும் பெறும்.

(எ-இ) திருநுதல் வேரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலனும் சேவடி எய்தும்—அரிபரந்த
போகிதழ் உண்கள் இமைக்கும்
ஆகும் மற்றில்லை அவிடத் தணங்கெ.

என வரும். இதனில் செப்பலோசையும் அகவலோசையும் வங்குள்ளமை காண்க.

ஒசை அமைதியின்றிப் பாட்டு இல்லை

அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார்,

ஒசை வகைகளைக் கோண்டல்லாமல் பாட்டியற்ற மாட்டார்கள்.

தூக்கு நடக்கும் இடவகை

தூக்கியல் வகையே ஆங்கென மொழிப.

சொல்லப்பட்ட கூறப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை சொல்லப்பட்ட நான்கு இடமுயாகும்.

தொடைப் பாகுபாடு

மோனை எதுகை முரணை இயைபென

நானென்றி மரபின தொடைவகை என்ப.

தொடையினது பாகுபாடு, மோனை, எதுகை, முரண், இயைபு என்று நான்கு வகைப்படுவதாம்.

அன்பெடை தலைப்பெய ஐங்கும் ஆகும்.

அன்பெடைத் தொடையைச் சேர்க்க அது ஐங்கு என்று கூறவும் பெறும்.

பொழிப்பும் ஒருங்கும் செங்கொடை மரபும்

அமைந்தவை தெரியின் அவையுமா ரூனவே.

பொழிப்பு, ஒருங், செங்கொடை எனப் பொருக்தியவை களையும் ஆராய்மிடத்து, அவையுங் தொடைப் பாகுபாடாகவே அமையும்.

விரணிறுத் தமைத்தலும் இரட்டை யாப்பும்

மொழிந்தவற் றியலான் முந்தும் என்ப.

வரிசையாக சிறுத்தி அமைத்துக்கொள்ளுதலும், இரட்டைத் தொடையும், முற்கூற்றிய வழியினால் முடியவும் பெறும்.

மோனை என்பது

அடிதொறுங் தலையெழுத் தொப்பது மோனை.

அடிதொறுங் தலையெழுத்து ஒத்துவருவது

தொடையாகும்.

(எ-இ) “மாவும் புள்ளும் பதிவயிற் படச

‘மாநீர் வீரிந்த பூவும் கூம்ப

மாலை தொடுத்த கோதையுங் கமழ

மாலை வந்த வாடையும்

மாயோய் ஸ்வெயிற் புறத்திறுத் தற்றே.” என வரும்.

எதுகை என்பது

அஃதொழி தொண்றின் எதுகை யாகும்.

1345

அடிதோறும் முதலெழுத்து ஒன்றுமல், இரண்டாம் எழுத்து ஒன்றிவருமானால் அஃது எதுகையாகும்.

(எ-ட) “அஃதாங்கும் அளவின் நிலை அழவள்ள வெம்மையால் கடியவே காடென்றார் கணங்குமாய் அக்காட்டுள் துடியடிக் கயங்குதலை கலக்கிய சின்னிரைப் பிடியுடிப் பின்னுண்ணுங் களிரெனவும் உரைத்தனரே”

என வரும்.

வருக்க எழுத்தும் வரும்

ஆயிரு தொடைக்கும் சினைவியழுத் துரிய.

134

மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதவின்றி வருக்க எழுத்தும் உரையா.

(எ-ட) “பகலே. பஸ்புஷ் கானல் சின்ன போப்பியும் பாசிலீக் குளவியோடு கூதளம் விரைவிய பின்னுப்பினி அலீயந்த நன்னொடுங் கூந்தல் பீரங்கப் பேய்து தேம்படக் கருதி”

என்பது வருக்க மோனை.

“ஆற்றி அந்தணர்க் கருமணற பலபகர்ந்து தேறுகீர் கடைக்கரங்குது நீரிபுரம் திமடத்துக் கூருமற் குறித்ததன்மேல் செல்லுங் கடுங்களி மராபுபோர் மணிமிடற் றெண்கையாய் கேளினி”

என்பது வருக்க எதுகை.

முரண் என்பது

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.

1347

சொல்லாலும் பொருளாலும் மாறுபடத் தொடுத்தல் முரண் தொடை எனப்பெறும்.

(எ-ட) “இருங்பின் அன்ன கருங்கோட்டுப் புண்ணை பொன்னின் அன்ன நுண்தா துறைக்கும்.”

என்பது பொருள்முரண்.

“சிறுகுடிப் பரதவர் மடமகள்

பெருமத்தர் மழைக்கனும் உடையவால் அணங்கே.”

என்பது சொல்முரண்.

இயைபு என்பது

இறுவாய் ஓட்டினல் தியைபென மொழிப்.

அடிதோறும் சுற்றெழுத்துப் பொருந்திவரீன்
இயைபுத்தொடை என்று கூறுவர்.

(எ-டு) “இன்னகத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சணங்குமா ரணங்கே
ஆடமைத் தோளி கூடலு மணங்கே
அரிமதர் மழைக்கனு மணங்கே
திருதுதம் பொறித்த திலதமு மணங்கே”

என வரும்.

அளபெடை என்பது

அளபெழின் அவவயே அளபெடைத் தொடையே.

அடிதோறும் அளபெழுமாறு தோடுப்பின்,
அளபெடைத் தொடையாம்.

(எ-டு) “ஓடு இனிதே எமக்கிண்டோய் செய்தகண்
தாஅம் இதற் பட்டது”

என வரும்.

பொழிப்பு என்பது

இருசீரிடையிட் சிடதுகை யாயின்

பொழிப்பென மொழிதல் புலவர் ஆற்றே.

இரு சீர் இடையிட்டு எதுகை முதலியன வருமாறு
தோடுப்பின், அத்தோப் பொழிப்பென்று கூறுதல் புலவருடைய
கெற்றியாகும்.

(எ-டு) ‘அரிக்குரந் கிண்கிணி அரற்றுஞ் சீறடி’

இது பொழிப்பு மோனை.

‘பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி’

இது பொழிப்பு எதுகை.

‘சுருங்கிய நுசப்பில் பெருகுவடங் தாங்கி’

இது பொழிப்பு முரண்.

‘கடலே, கானலங் கழியே கைதையர் துறையே’

இது பொழிப்பு இயைபு.

‘பூஉங் குவளோப் போன் தருங்தி’

இது பொழிப்பு அளபெடை.

1348

1349

1350

தொல்காப்பியம் தெளிவுரை

ஒருங் என்பது

இருசீர் இடையிடின் ஒருங்கள் மொழிப. 1351

இரண்டு சீர் இடையீட்டு மோஜை முதலாயின வரத் தொடுப்பதனை ஒருங்கத்தொடை என்று கூறுவர்.

(எ-டு) ‘அம்பொற் கொடுஞ்சி கெடுங்தேர் அகற்றி’
இஃது ஒருங் மோஜை.

‘மின்னிவ ரொளிவடங் தாங்கி மன்னிய’
இஃது ஒருங் எதுகை.

‘குவிந்து சணங்கரும்பி கொங்கை விரிந்து’
இஃது ஒருங் முரண்.

‘நிழலே இனியத நயலது கடலே’
இஃது ஒருங் இயைபு.

‘காதுப்ச் செங்கெற் கறித்துப் போடுப்’
இஃது ஒருங் அளபெடை.

செங்தொடை என்பது

சொல்லிய தொடையொடு வேறுபட்ட டியலிற்

சொல்லியற் புலவர்அது செங்தொடை என்ப. 1352

மேற்கூறப்பட்ட தொடையும் தொடை விகற்பழும்போல் அல்லாமல், வேறுபடத் தொடுப்பது செங்தொடை என்று, சொல்லிலக்கணங்களை அறிந்த புலவர்கள் கூறுவர்.

(எ-டு) ‘புக்த வேங்கை வியன்சினை யேறி
மயினைம் அகவும் நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.’ என வரும்.

தொடையெல்லாம் விரிவகையால் உணர்த்தல்

மெய்பெறு மரபில் தொடைவகை தாமே

ஐயீ ராயிரத் தாறைஞ் ணாற்றெடு

தொண்டுதலீ யிட்ட பத்துக்குறை எழுநூற்

கெருங்பல் தென்ப உணர்ந்திசி ஞேரே.

1353

வடிவுபெற்ற மரபினையுடைய தொடையின் வகைகள் எல்லாம் பதின்மூவாயிரத் தறுதாற்றுத் தொண்ணாற்ற கெருங்பது என்று, செய்யுள் இலக்கணங்களை அறிந்தவர்கள் உறைப்பார்கள்.

மோஜைத் தொடை	1019
எதுகைத் தொடை	2473
முரண் தொடை	2
இயைபுக் தொடை	182
அளபெடைத் தொடை	159
பொழிப்புக் தொடை	654
ஒருங்குத் தொடை	654
செங்கொடை	8556
ஆகத், தொகை விகற்பாடு	13629
	ஆகும்.

வரம்பிலவாக விரியும்

தெரிந்தனர் விரிப்பின் வட்டம்பில வாகும். 1354

மேற்கூறப்பட்ட தொடையினை ஆராய்ந்து விரிந்துரைக்கத் தொடங்கினால் மேலும் கணக்கில்லாமல் விரியும்.

(எ-④) ‘அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி’

இஃது இணைமோஜை.

‘பொன்னின் அன்ன போறிசனங் கேங்தி’

இஃது இணை எதுகை.

‘சிறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு’

இஃது இணை முரண்.

‘தாஅட் டாஅ மரைமலர் உழக்கி’

இஃது இணை அளபெடை.

‘அகன்ற அல்குல் அந்துண் மருங்தல்’

இது கூழை மோஜை.

‘நன்னிற மென்முலை மின்னிடை வருந்த’

இது கூழை எதுகை.

‘சிறிய பெரிய விகர் மலர்க் கோதைதன்’

இது கூழை முரண்.

‘மாதார் நகிலே வல்லே இயலே’

இது கூழை இயைபு.

‘மாஅங்க் தாஅண் மோஷ்ட் டெருமை’

இது கூழை அளபெடை

'அயில்வேல் அனுக்கி அம்பலைத் தமர்ந்த'
இது முற்று மோனை.
இப்படிப் பலவும் வரும்.

தொடைக்கு உரியதோர் மரபு

தொடைக்கில் வகையே ஆங்கென மொழிப. 1355
தொடைக்கில் வகை மேற்கூறப்பட்ட பாகுபாட்டினை
உடையன என்று கூறுவர்.

நோக்கு என்பது

மாத்திரை முதலா அடினிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே, 1356
மாத்திரை முதலாக அடிச்சீலைவும் நோக்குதலாகிய கருவீ
நோக்கென்று சொல்லப்படும்.

பாவகையின் விரி

ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கவியென
நாவியற் றென்ப பாவகை விரியே. 1357
பாவினது வகையை விரிக்குங்காலத்தில், ஆசிரியம் எணவும்,
வஞ்சியேனவும், வெண்பா எணவும், கவியேனவும் நான்குவகைப்
படுக் என்று கூறுவர்.

முப்பொருட்கும் உரியன் அவை

அங்கிலை மருங்கின் அற்றுத் தாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப. 1358
அப்பாக்கள் நான்கும், பொதுவாக கீன்றவீடத்து, அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று முதற் பொருட்கும் உரியன்
என்று கூறுவர்.

நான்கு பாவும் இரண்டினுள் அடங்கும்

பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றுங்
காயிரு பாவினுள் அடங்கும் என்ப. 1359
மேற்கூறப்பட்ட நான்கு பாக்கஞும், ஆசிரியப்பா வெண்பா
என்னும் இரு பாக்கஞுள் அடங்கும்.

ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை

வெண்பா நடைத்தே கலியென கொழிப்.

1360

ஆசிரியம் போன்ற நடையை உடையது வஞ்சி; வெண்பாப் பேரன்ற நடையை கலி என்று கூறுவர்.

வாழ்த்தியல் வகை

வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே.

1361

வாழ்த்தியலின் வகை நால்வகைப் பாக்கஞ்சுகும் உரிய தாகும்.

புறங்கிலை வாழ்த்திற்கு உரிய பா வகை

வழிபடு தெய்வம் விற்புறங் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமி னென்னும் புறங்கிலை வாழ்த்தே

கலினிலை வகையும் வஞ்சியும் பெறுஅ.

1362

‘வழிபடுகிற தெய்வம் ஸ்ன்னைப் பாதுகாக்கக் குற்றந்தீர்க்கத் செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து விளங்குக’ என்னும் புறங்கிலைவாழ்த்துக், கலிப்பா வகையினும், வஞ்சிப்பா வகை யினும் வரப்பெறுது.

வாயுறை வாழ்த்து அவையடக்கியல் செவியறிவறூடு என்பன

வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே

செவியறி வறூடுவென அவையும் அன்ன.

1363

வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவறுத்தற் பொருளும் கலிசியினும் வஞ்சிசியினும் வரப்பெறு; எனவே ஏனைய இரண்டிலும் வரப்பெறும்.

வாயுறை வாழ்த்து

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்

தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று

இம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.

1364

வாயுறைவாழ்த்தை விளங்க ஆராயின், வேம்பையுங் கடு வினையும் போன்ற வெஞ்சொல்லீச் சேர்க்காது, இனிய கற் சொற்கள் அமைத்துப், பயனுள சொல்லில் பாதுகாப்புச் சொற் களைக் கூறுதலாம். வாயுறை—சொல் மருங்து. (எ-ட) புறம் ‘இருங்கடலுத்த’ எனும் செய்யுளாக்காண்க.

24

அவையடக்கியல்

அவையடக்கியலே அரில்தபத் தெரியின்
வல்லா சூறினும் வசுத்தனர் கொண்மினென்று
எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. 1365
அவையடக்கமாவது, குற்றமற ஆராயின், அறியாதவை
கனீச் சோன்னுலும், உத்திரப் பண்பனம் சொற்களாகக் கொள்
ஞக்கள் என்று எல்லா மக்களுக்கும் தாழ்மையான சொற்களைக்
கூறுதலாம்.

செவியறிவுறூங்

செவியறை தானே,
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பன்
அவிதல் கடனெனச் செவியறுத் தன்றே. 1366
செவியறையாவது பெரியோர்களுடைய நடுவில் தாழ்ந்து
ஒழுகுதல் உடமையாம் என்ற செவியறிவுறுத்தல்.

நாற்சீரடிக்குப் போருந்துவன சில

ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்
குட்டமும் நேரடிக் கொட்டின என்ப. 1367
ஒத்தாழிசைக் கல்க்கு உறுப்பாகிய ஒத்தாழிசையும், ஆசிரியப்பாவிக்கன் நிலைமன்றிலும் அடிமறிசையும் என்பனவும், ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் பொதுவாகிய குட்டமும் நாற்சீரடிக்குப் போருந்துவன.

குட்டம் ஏருத்தடி உடைமை

குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்.
தரவு சம்ரயலடி முச்சீரால் வரவும் பெறும். 1368

மண்டிலமும் குட்டமும் செந்தூக்கியல

மண்டிலங் குட்டம் என்றிலவ இரண்டும்
செந்தூக்கியல என்மனூர் புலவர். 1369

மண்டிலமாகக் கூறப்படும் பாவும், குட்டமெனக் கூறப்படும் பாவும், அகவலேரசையின் தன்மையைக் கொண்டவை.

(ஏ-ட) “முதுக்குறைங் தனளே முதுக்குறைங் தனளே.
மலையன் ஒன்வேற் கண்ணி

முலையும் வாரா முதுக்குறைங் தனளே”

இது நேரிசை யாசிரியம்.

“கீரின் தண்ணையும் டீயின் வெம்மையும்
சாரச் சார்ச்து தீரத் தீகும்
சாரல் நாடன் கேண்ணம்
சாரச் சாரச் சார்ச்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே.”

இஃது இலைக்குறளாகிரியம்.

“வேரல் வேலி வேர்கோட்ட பலவின்
சாரல் நாட செஸ்வீய ஆருமதி
யாரலீ தறிக்கிதி ஞூரே சாரல்
சிறுகோட்டுப் பெருப்பம் தாங்கி யங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.”

இது கீலமண்டில் ஆகிரியம்

“குரல் பம்பிய சிறுகான் யாறே
குரர மகளிர் ஆரணங் கிழரே
வாரல் எனினே யானஞ் சுவலே
சாரல் நாட நீவர லாறே.”

இஃது அடிமறி மண்டிலம்

வெண்பா ஆமாறு உணர்த்துதல்

நெடுவெண்பாட்டே குறுகிவண் பாட்டே
கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோ
டொத்தஷை யெல்லாம் வெண்பா யாப்பின. 1370

நெடுவெண்பாட்டு, குறுகெண்பாட்டு, கைக்கிளை, பரிபாடல், அங்கதச் செய்யுள் இவைகளைப் போன்றவைகள் எல்லாம், வெண்பாயாப்பீர்கள் உடையன. (எ-டு) வரும்வழிக் காண்க.

கைக்கிளைப் பொருண்ணமை

கைக்கிளை தானே வெண்பா வாகி
ஆசிரிய இயலான் முடியும் என்ப. 1371

கைக்கிளைப் பாடல் வெண்பாவினுல் முழுவதும் வராமல்,
முதலீரண்டடியும் வெண்பாவாகிக், கடையீரண்டடியும் ஆகிரிய
மாகி, இருபாக்களினுறும் முடிவுபெறும். [இது மகுட்பா
எனப் பெறும்.]

(எ-டு) “உரவொலி முந்தீர் உலாய்ந்திரங் தன்ன
கரவரு காமங்கனல - ஆரவேதிர்
முள்ளெயி நீவங்கு முகிழ் நகை
வெள்வணை நல்காள் வீடும்என் உயிரே”
என வரும்.

பரிபாடல் ஆமாறு உணர்த்தல்

பரிபாடல்லே தொகைவிலே வகையின்
இதுபா என்னும் இயல்நெறி இன்றிப்
பொதுவாய் நிற்றங்கும் உரித்தென மொழிப. 1372

பரிபாடலாவது, தொகைவிலே வகையால் பா இஃது என்று
சொல்லப்பெறும் இலக்கணம் இல்லாமல், எல்லாப் பாவிற்கும்
பொதுவாக விற்றங்கு உரியதென்று கூறுவர்.

இதுவும் அது

கொச்சகம் அராகஞ் சுரிதகம் ஏருத்தொடு
செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக்
காமய் கண்ணிய நிலைமைத் தாகும். 1373

பரிபாடல், பாட்டுப் பொதுவாய் விற்றலே யல்லாமல்,
கொச்சகமும் அராகமும் சுரிதகமும் ஏருத்தும் என்று சொல்லப்
பட்ட நான்கும் தவக்கு கூறுப்பாகக், காமயப்பொருளைக் கூறும்
தன்மையை உடையது. [அறத்தினும் போருளினும் வராது.]

இதுவும் அது

சொற்சீரடியும் முடுகியல் அடியும்
அப்பா நிலைமைக் குரிய வாகும். 1374

சொற் சீரடியும் முடுகிய லடியும் பரிபாடற்கு உரியன்
வாகும்.

சொற்சீர் ஆமாறு உணர்த்தல்

கட்டுரை வகையான் எண்ணென்று புணர்ந்து
முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்
மொழியைச் யாகியும் வழியைச் புணர்ந்தும்
சொற்சீர்த் திருதல் சொற்சீர்க் கியல்பே. 1375

கட்டுரை வகையினால் எண்ணென்று சேர்க்கு, நாற்சீரடி
யின்றி முச்சீரடியானும் இரு சீரடியானும் ஓழிந்த அசையினை
யுடையதாகியும், ஒரு சீரின்கண்ணே பிறிதொரு சீர்வரத்
தொடாது ஒரசைவரத் தொடுத்தும், சொற்றுணே சீராக் தன்மை
யைப் பெற்றும், இவ்வியல்போடு நடக்கும் சொற்சீரடி.
(எ-டு) இவ்வீலக்கணம் வருமாறு, ஆயிரம் விரித்த எனும் பரிபாடற் செய்யுள்ள் வரும், தரவு, எருத்து, அராகம், ஆசிரியம்
பேரென், தனிச்சொல், சுரிதகம் முதலியவாற்றுள் அறிக.

அங்கத்தமாவது

அங்கத்தந் தானே அரில்தபத் தெரியில்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. 1376

அங்கத்தமாவது, குற்றமற ஆராயின், செம்பொருளெனவும்
கரந்ததெனவும் இருவகைப்படும்.

செம்பொருள் அங்கம்

செம்பொரு ளாயின வகையெனப் படுமே. 1377

செம்பொருள் அங்கதம் வகையென்று பேயர்பெறும்.

மொழிகரந்து வரும் அங்கதம்

மொழிகரந்து மொழியினது பழிகாப் பாகும். 1378

தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின், அது
பழிகாப்பெனப் பேயர்பெறும்.

செய்யுள் வகை

செய்யுள் தாமே யிரண்டென மொழிப. 1379

சொல்லப்பட்ட செய்யுட்கள் இரண்டு வகையின என்று
கூறுவர் புலவர்.

செவியுறைச் செய்யுள்

புகழோடும் பொருளொடும் புணர்ந்தன் ரூயின்
செவியுறைச் செய்யுள் என்மஞர் புலவர். 1380

புகழோடும் பொருளொடும் புணரவரில், செவியுறைச்
செய்யுள் என்று கூறுவர் புலவர்.

அங்கதச் செய்யுள்

வகையொடும் நகையொடும் புணர்ந்தன் ரூயின்
அங்கதச் செய்யுள் என்மஞர் புலவர். 1381

வகையொடும் நகையொடும் சேர்ந்த செய்யுள், அங்கதச்
செய்யுள் என்று கூறுவர் புலவர்.

கலிப்பாவின் பாகுபாடு

ஓத்தா ழிசைக்கவி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழோடு கலிநால் வகைத்தே. 1382

கலிப்பா, ஓத்தா ழிசைக் கலிப்பாவும், கலிவெண் பாட்டும்,
கொச்சகமும், உறழ் கலியும் என நான்கு வகைப்படும்.

இருவகை ஒத்தாழிசைக் கலி

அவற்றுள்,
ஒத்தாழிசைக்கலி இருவகைத் தாகும். 1683
ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும்.

ஒத்தாழிசைக் கலியின் உறுப்புக்கள்

இடைவிளைப் பாட்டே நிரவ்போக் கடையன்.
ஙடைஙவிள் மேழுகும் ஒன்றென மொழிப். 1684
ஒத்தாழிசைக் கலி, நாழிசையும் தரவுப் சுதீதமும் அடை
நிலைக்கொலியுமென கால்கு உறுப்பினையடையது. [இடைவிளைப்
பாட்டு ஒத்தாழிசைக் கலிப்பா.]

தூவு வருதல்

தூவே தூதும் சாலை இழிபாய்
ஒத்தாகி டேவுக் கிரவும் பட்டுமே. 1685
தூவு சாலையிழிடாய் சுன்னிரள்டடி உ ஸ்பாக் இடை
ஏரும் எடி எல்லாவற்றைம் வரப்பெறும்.

தாழிசை வருதல்

இடை விளப்பாட்டே,
தரவுப் பட்டை மாயின வென்ப. 1686
நாழிசைக் கலி சுருக்கிவரும் என்பத்.

தனிச்சொல் வருதல்

அடைவிளைக் கிளவி நாழிசைப் பின்னர்
ஙடைஙவிள் மேழுகும் ஆங்கென மொழிப். 1687
அடைவிளைக் கிளவியாகிய தனிச்சொல், நாழிசைப் பின்னர்
நடத்தலைப் போடுக்கி யொழுகும் என்று கூறுவர் புலவர்.

சு ம்

போக்கியல் வகையே வைப்பேனப் படுமே
தரவிய ளொத்தும் அதகாகப் படுமே
புரைதீர் இறுதி நிலையுறரத் தன்றே. 1688
சுதீதம் என்பது வைப்பேனவும் படும். அது தரவோ
கொடாச்சத் அளவினையடையதாகியும், அதனில் குறைக்க அளவினை
உடையதாகியும், குற்றக்கீர்த்த பாட்டினது இறுதி சிஹையை
உரைந்தது.

இத்தாழிசைக் கலிப்பா

ஏனோ யொன்றே,

தேவர்ப் பராய முன்னிலைக் கண்ணே.

1389

சொல்வாது ஒற்றித் தீத்தாழிசைக் கலிப்பா, முன்னிலை
யிடத்துத் தேவரைப் பராவும் போருண்ணமயினா உடைதே.

முன்னிலைப் பரவலின் வகை

அதுவே

வண்ணகம் ஒருபோ கெனவிஞ் வகைத்தே.

1390

தேவரீடத்து முஸ்கிலைப் பரவலாபீப அது, என்னாக இப்ப
வும் ஒருபொகு எனவும் இரு வகையிப்படுக.

வண்ணகம்

வண்ணகங் தானே,

தரவே தாழிசை என்னே வாரமென்று

அங்கால் வகையில் தோன்றும் என்ப.

1391

வண்ணக வொத்தாழிசையாவது, தரவும் தாழிசையும்
என்னும் சரிதகழும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுபு
பின்யும் உடையது ஆகும்.

தரவிற்கு அடிவரையறை

தரவே தானும்,

நான்கும் ஆறும் எட்டும் என்ற

நேரடி பற்றிய நிலைமத் தாகும்.

1392

வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவிற்குச், தரவு நான்கும்
ஆறும் எட்டும் ஆகிய அளவுடியினுலே வரும்.

தாழிசைக்கு அடி வரையறை

இத்துமுன் ரூகும் ஒத்தா ழிசையே

தரவிற் சுருங்கித் தோன்றும் என்ப.

1393

தாழிசையும், தம்முன் அளவும் ஒத்து மூன்றுகிவரும்.
அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்பதாம்,

அடக்கியல்

அடக்கியல் வாரங் தரவோ டோக்கும்.

1394

அடக்கியலாகிய சரிதகம் தரவு என்பவற்குடே ஒத்த இலக்
கணத்தை உடையது ஆகும்.

என் பெருகுதலும் சுருங்குதலும்

முதற்றெட்ட பெருகிச் சுருங்கும் னெண்ணே. 1395

முதவில் தொடுத்த உறுப்புப் பெருகிப், பின்தொடுக்கும் உறுப்புச் சுருங்கி வர்

என் இடை ஒழிதல்

என்னிடை ஒழிதல் ஏதம் இன்
சின்னம் அல்லாக காலை யான். 1396

தனிச்சொல் இல்லாதவிடத்து, மேற்சொல்லப்பட்ட என்,
ஒவ்வொன்று இடையொழிந்து வருதலும் குற்றமாகாது.

ஒருபோகின் இருவகை

ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும். 1397

'ஒரு போகு' என்னும் கலியும் இரண்டு வகைப்படும்.

கொச்சக வொருபோ கம்போ தரங்க மென்
ரூப்ப நாடி உணர்தல் வேண்டும். 1398

ஒருபோகு என்னும் கலியினைக் கொச்சக வொருபோகு
எனவும் அம்போதரங்கம் எனவும் பொருந்த நாடி அறிதல்
வேண்டும்.

கொச்சக ஒருபோகு

தரவின் ரூகித் தாழிசை பெற்றும்
தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்
என்னிடை யிட்டுச் சின்னங் குன்றியும்
மடக்கிய வின்றி அடிசிமிர்ந் தொழுகியும்
யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது
சொச்சக வொருபோ காகும் என்ப. 1399

தரவு முதவன் உறுப்புக்களுள், தரவீன்றித் தாழிசை
முதலை உறுப்புக்கள் பெற்றும்; தாழிசையீன்றித் தரவு
முதவியை உடைத்தாகியும்; எண்ணுகிய உறுப்புக்களை இடை
யிட்டுத் தனிச்சொல் வாராதொழியினும்; சுரிதக மின்றித்
தரவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும்; ஒத்தாழிசையீன்
யாக்கப்பட்ட யாப்பினும், அதற்குரித்தாக ஒதப்பட்ட கடவுள்
வாழ்த்துப் பொருண்மையீன்றிக் காமப்பொருளாக வரினும்
கொச்சக ஒருபோகு என்று பெயர்பெறும்.

மேலதற்கு ஓர் புறன்டை

ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே. 1400

மேற்கூறப்பட்ட கொச்சக ஒருபோகு பத்தடிச் சிறுமை
யாகவும் இருபத்திப் பெருமையாகவும் வரும்.

அம்போதரங்கம்—அடிவரையறை

அம்போ தரங்கம் அறுபதிற் ரடித்தே
செம்பாழி வாரஞ் சிறுமைக் கெல்லீஸ்.

1401

அம்போதரங்க ஒருபோகுக்கு உயர்ந்த எல்லை அறுபத்தியாம்; அதிற் பாதியாகிய முப்பத்தி உரிமை சிறுமைக்கு எல்லையாம்.

அம்போதரங்கத்துக்கு உறுப்புக்கள்

எருத்தே கொச்சகம் அராகன் சிற்றெறண்
அடக்கியல் வாரமொடங்கிலைக் குரித்தே.

1402

தரவும், கொச்சகமும், அராகமும், சிற்றெண்ணும் அடக்கியல் வாரமும் என ஐந்து உறுப்புடையது அம்போதரங்க ஒரு போகு.

கலி வெண்பா

ஓருபொருள் நுதலிய வெள்ளடி இயலால்
திரியின்றி முடிவது கலிவெண் பாட்டே.

1403

சற்றதியளவும் ஒரு பொருளோக் குற்றத்து, வெண்பா இலக்கணத்தைக் கொண்டு, மாறுபாடில்லாமல் முடிவது, கலிவெண்பா வாகும்,

(எ-ட) “மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிகைடச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெருாத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நணைக்கும் கடுமைய காடென்றால்
எண்ணீர் அறியாதீர் போல இவைக்குறல்
இன்னீர் வல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறஶ் குழாடேத் ஆற்றிடை நும்மொடு
துன்பங் துணையாக நாடி எதுவல்ல(து)
இன்பமும் உண்டோ எமக்கு.” (கலி. 6)

என வரும்.

கொச்சகக் கலி

தரவும் போக்கும் இடை இடை மிடைந்தும்
ஜஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும்
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்
பாங்கிலை வகையே கொச்சகக் கலியென
நூல்நவில் புலவர் நுவன்றறைங் தனரே.

1404

தரவாகிய உறுப்பும் சரிதகமாகிய உறுப்பும் முதலும் முடிவும் வருதலில்லாமல் இடையீட்டை வந்து தோன்றியும்; ஐஞ்சிரடி பல வகுதும்; தரவு, தாழிசை, தனிச்சொல், சரிதகம், சொற்சிரடி, முடிகியல்டி என்னும் ஆறு உறுப்புக்களையும் பெற்றும்; மேற்கூறப்பட்ட உறுப்புக்களை உடைத்தாலியும் இல்லாதாகியும்; வெண்பாவின் இலக்கணத்தைக் கிடான்டு வெளிப்படையாத் தோன்றும் பாங்கில் வகை, கொச்சகக் கலிப்பா ஆகும் என்று, நூலின் இலக்கணங்களை அறிந்த புலவர்கள் கூறினார்.

உறம் கலி

கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும்
போக்கின் ரூகல் உறம்கலிக் கியல்பே 1405

உறம் கலிப்பாவிற்கு இலக்கணம், கூற்றும் மாற்றமும் கலர்து வந்து, சரிதக் கூறாமல் கூடிவது.
(எ-டி) 'யாரியார் ஏக்கந்தார்'
என உரும் கனி, 89-வது சேர்யுகோச் சாவுக.

ஆசிரியப்பாவின் அடிவரையறை

ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை
ஆயிரம் ஆலும் இழிபுலும் நடியே. 1406

ஆசிரியப் பாடலின் உயர்க அளவுக்கு எல்லை ஆயிரம் அடிகளாலும்; குறைந்தது மூன்றாடிகளாக. (இடைப்பட்டன எல்லா அடிகளை கூட ஆசிரியப்பா வரப்பெறும்.)

நெடுவெண்பாட்டு குறுவெண்பாட்டு

நெடுவெண்பாட்டே குங்கான் கடித்தே
குறுவெண்பாட்டிற் கள்ளேழ் கிரே. 1407

நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி; குறுவெண்பாட்டிற்கு அடி அளவுடியுது கீந்தடியுமாகிய இரண்டடியுமாம்.

அங்கதப் பாட்டு

அங்கதப் பாட்டள வவற்றே டொக்கும். 1408

அங்கதப் பாட்டாகிப் பெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி; பேருமை பங்கிரண்டடி

அடி வரையறை இல்லாதவை

கலிவெண்பாட்டே கைக்கிளோச் செய்யுள்
செவியறி வாடுறை புறாலை யென்றிலை
தொகைங்கில் மரபின் அடியில் வென்ப. 1409

கல்வெண்பா, சைக்கிள்போருளைப் பற்றிய பா, சேவி யுதை வாழ்த்து, வாயுறை வாழ்த்து புறடிலை வாழ்த்து என்னும் பொருள்மைக்கன் ரூம் வெண்பாக்கி என்னாம் அரசு வரையறைப்பெட்டத். போருள் முடிவு பெறும் கூர வேண்டிய அளவானே வரப்பேறுத்.

மருட்பாவி ஞல் வருவான்

புறாலை வாயுறை செவியறி விருந்துவெனத்
திறநிலை முன்னாக நீண்ணிதில் தேவியின்
வெண்பா இயலினும் தூக்கிய இயலினும்
பண்புற முடியும் பாலின விவாத. 1410

புறாலை வாயுறைத்து, வாயுறை வாயுறைத்து, செய்து வாடால்
வும், மருட்பாவி ஞல் வரப்பேறும் என்பத்.

பரிபாடற்கு அடி வரையறை

பரிபாடல்லே,
நாலீ ரைம்ப துயர்படி யாக
ஜூடைங் தாகும் இழிபடிக் கெல்லை. 1411

பரிபாடற் செம்யுன் கானாறடி உயர்பாகவும், இருபத்தைச்
தடி இழிபாகவும் வருகி

அளவியல் வகை

அளவியல் வகையே அனைவகைப் படுமே. 1412

இவு வதிகாரத்துன் சன்னு அதிகரிக்கப்பட்ட அளவியல்,
சன்னுச் சொன்ன வகை பெறும்.

எழுங்கிலமும் அடி வரையறையும்

எழுங்கிலத் தெழுங்த செம்படு டெரியின்
அடிவரை யில்லன தூறென மொழிப. 1413

எழுங்கிலமாச்சை பாட்டு, உரை, நூல், வாம்பொழி, பீசி,
அங்கதம், முதுசொல் என்பன; அவற்றுள், பாட்டுட்டழிக்க
ஆறும் அடி வரையிலவா?

அறுங்கிலமும் அவை அமைதலும்

அவைதாம்,
நூலி னன உரையி னன
நொடியொடு புணர்ந்த பிசியி னன
ஏது நுதலிய முதுமொழி யான

மறைமொழி கிளந்த மந்திரத் தான்
கூற்றிடை வைத்த குறிப்பி ஞன்.

1414

அடி வரையில்லாதவை ஆறு என்று கூறப்பட்ட அவை
தாம், நூலின்கண்ணவும்; உரையின்கண்ணவும்; சொடித்தன்
மாத்திரையாகிய பிசியின்கண்ணவும்; ஒரு மொழிக் கேதுவாகி
வரும் முதுமொழிக்கண்ணவும்; மறைத்துச் சொல்லுஞ்
சொல்லாற் கிளந்த மந்திரத்தன் கண்ணவும்; சொல்லுகின்ற
பொருளை இடைகரந்து சொல்லும் குறிப்பின்கண்ணவும் என்
அறுவகைப்படும்.

நூல் எனப்படுவது

அவற்றுள்,
நூலெனப் படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மீறுகோ ஸின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் ரகன்ற உரையொடு புணர்க்கு
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்டே.

1415

நூலென்று கூறப்படுவது, எடுத்துக்கொண்ட பொருளொடு
பூட்க்கும் பொருண்மை மாறுபடாமல், கருதிய பொருளைத்
தொகையானும் வகையானும் காட்டி, அதனைத்து நின்றும்
விரிந்த உரையோடு பொருத்தமுடையதாகி, நுட்பமாக விளக்கு
வதாம். அதுவே நூலின் இயல்பாம் என்க.

நூலியல்பின் இருவகை

அதுவே தானும் ஒருநால் வகைத்தே.
மேற்கூறப்பட்ட நூல் தானும் நான்கு வகையினை
உடையதாம்.

நூல் நடக்கும் வகை

ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
இனமொழி கிளந்த ஒத்தி ஞனும்
பொதுமொழி கிளந்த படலத் தானும்
முன்றுறுப் படக்கிய பின்டத் தானுமென்று
ஆங்கணை மரபின் இயலும் என்ப.

1417

ஆசிரியன், யரதானும் ஒரு பொருளைக் குறித்துக் கூறுஞ்
குத்திரத்தினாலும், இனமாகிய பொருள்கள் சொல்லப்படும்
ஒத்தினாலும், மேற்சொல்லப்பட்ட இனங்கள் பலவற்றையும்
கூறப்படும் -லத்தினாலும், இம்முன்றணையும் உறுப்பாக
அடக்கிய அம்மரபினால் நூல்
நடக்கும்.

சூத்திரம் என்னவென்பது

அவற்றுள்,

சூத்திரங் தானே

ஆடி நிழவின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.

1418

சூத்திரமாவது கண்ணுட்டியின் நிழலைப்போல் விளங்கத்
தோன்றி, ஆராயாமற் பொருள் நன்றாக விளங்குமாறு பாட்டின்
கண்ணே பாடி யமைப்பது.

ஒத்திற்கு இலக்கணம்

நேரின மணியை சிரல்பட வைத்தாங்கு

ஒரினப் பொருளை ஒருவழி வைப்பது

ஒத்தென மொழிப் பூயர்மொழிப் புலவர்.

1419

ஓரே வகையான மணியை, வரிசையாக வைத்தாற்போல,
ஓரே வகையான பொருளை ஓரிடத்தே அமைத்து வைத்தலே
உயர்ந்த மொழிகளையுடைய புலவர் ஒத்து என்று உரைப்பர்.

படலத்திற்கு இலக்கணம்

இருநெறி இன்றி விரவிய பொருளால்

பொதுமொழி தொடரின்அது படலம் ஆகும்.

1420

ஒரீனமாகிய தெறியீல்லாமல், பலவகையான பொருள்
கனும் கலந்து, பொதுமொழியால் தொடர்வுபடின், அது
படலம் என்னும் பெயரைப் பெறும்.

பிண்டம் என்பது

மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின்

தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப.

1421

மூன்று உறுப்பினையும் அடக்கிய தன்மையுடையதாயின்
அதனைப் புலவர் பிண்டம் என்று கூறுவர்.

உரைவகை நான்கு

பாட்டிடை வைத்த குறிப்பி னஞும்

பாவின் நெழுந்த கிளவி யானும்

பொருண்மர பில்லாப் பொய்ம் மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று

உரைவகை நடையே நான்கென மொழிப்.

1422

பாட்டிடத்திலே வைக்கப்பட்ட பொருட்குறிப்பினாலும்;
பாக்கணை யொழியத் தோற்றிய சொல்வகையானும்; பொரு

ளியல்பில்வாத பொய்ம் மொழியினுறும்; பொருளோப் பொருங்கிய நகைமொழியினுறும் என்று, உரையீன்வகை நான்காக நடக்கும் என்று புலவர் கூறுவர்.

உரை இருவகை

அதுவே தானும் இருவகைத் தாகும். 1423

மேற்கூறப்பட்ட உரை, மைந்தர்க்கு உரைப்பணவும் மகளிர்க்கு உரைப்பணவும் என இரண்டு வகைப்படும்.

உரைப்பதற்கு உரிய வரையறை

ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே
ஒன்றே யார்க்கும் வரைநிலை பின்றே. 1424

மகளிர்க்கு உரைக்கும் உரை செவிலிக்குரியது; மைந்தர்க்கு உரைக்கும் உரை; எல்லார்க்கும் உரிபது.

பிசி என்னவென்பது

ஓப்பொடு புள்ளாங்து உவமத் தானும்
தோன்றுவது கிணக்த துணி வினானும்
என்றிருவகைத்தே பிசிலிலை வகையே. 1425

பிசித்துஷடைய வகையானது, ஓப்புமைக் குணத்தோடு
பொருங்கி வரும், உவமப் போருளானும், ஒன்று சொல்ல ஒன்று
தோன்றுக் குணவித்திருக்க, சொல்லும் சொல்லானும் என்று
இருவகைப்படும்.

முதுமொழி என்னவென்பது

நுண்மையும் சுருக்கலும் ஓளியும் உடைமையும்
மென்மையும் என்றிலை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வருடம்
எது நுதலிய முதுமொழி என்ப. 1426

நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஓளியுடைமை
விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இத்தகையன விளங்கு
மாறு தோன்றிக், கருதின பொருளை முடித்தற்கு வருடம் ஏதுவைக்
குறித்தன, முதுமொழி என்று கூறுவர் புலவர்.

மந்திரம் என்னவென்பது

சிறைமொழி மாந்தர் ஆஜையிற் கிளங்த
மறைமொழி தானே மந்திரம் என்ப. 1427

நிறைக்க மோழியினையுடைய மாங்கரி, தமது ஆணையால்
சொல்லிய மதைந்தமோழிகான் மக்கிரம் என்று அற்குர்கள்
கூறுவார்.

குறிப்பு மொழி

எழுத்தொடுஞ் சொல்லோடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே. 1428

எழுத்தொடுஞ் சொல்லோடுஞ் சேராதாகிச், சொல்லி ஒல்
உணரப்படும் பொருளின் புறத்துவே குறிப்புமொழி யாகும்.

பண்ணத்தி என்னவென்பது

பாட்டிடடைக் கலந்த பொருள் வாகிப்
பாட்டி ஸியல் பண்ணத் திய்யே, 1429

பண்ணத் தோற்றுவிக்கும் செய்யட்கள், பா.
கலந்த பொருளை யடையனவாகிப், பாட்டுக்களின் சூபலபை
உடையனவாம் [பண்ணத்தி—பாவினம்.]

பண்ணத்தியின் அளவு

அதுவே தானும் சிகியொடு மானும். 1430

மேற்கூறப்பட்ட பண்ணத்தி, பிசியோடோத்த அளவினை
உடையது ஆகும்.

(எ.டு) “தொங்கை வேய்க்க செல்வன் அடியினை
என்று மேத்தித் தொழுவோம் நாமே.”
என வரும்.

பண்ணத்தி—அடிப் பெருக்கம்

அடிவிமிர் கிளவி சரா ரூகும்
அடியிகங்கு வரினும் கடிவஸர யின்றே. 1431

பண்ணத்தியின் அடிப்பெருக்கம் பண்ணிரண்டாகும். அவ்
வெல்லையைக் கடக்கு வரினும் வீலக்கப்பெறுதல் இல்லை.

கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின்
அளவியல் வகையே ஆணைவகைப் படுமே. 1432

இங்குச் சொன்னவகையினுல் சோல்லப்பட்டவைகளை
ஆராயுமிடத்து அளவியல்வகை அத்துணை வகையாகப் பாகு
படுவதாகும் என்க.

திணை ஆமாறு

கைக்கினை முதலா ஏழ்பெருங் திணையும்
முற்கிளங் தனவே முறையி னன.

1433

திணையாவது கைக்கிளை, மூல்லை, குறிஞ்சி, பாலை, மருதம்,
கெய்தல், பெருங்திணை என்பன; அவை முறையாக மேலே
கூறப்பட்டன.

கைகோள் வகையிற் களவு

காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்காால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே.

1434

இயற்கைப் புணர்ச்சியும், இடந்தலைப்படலும், பாங்கற்
கூட்டமும், தோழியிற் கூட்டமும் என்று சொல்லப்பட்ட
நான்கு வகையாலும், அவற்றைச் சார்ந்து வருகின்ற மொழி
யாலும் வருவன் களவென்று கூறுதல், மறையறிந்தோர் கெறியாம்.
களவென்னுது மறை என்றது, அது தீமை பயக்கும் களவு
அல்லாததனால் என்க.

கைகோள் வகையிற் கற்பு

மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத ளாகிய வியனெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.

1435

களவொழுக்கம் வெளிப்படுதலும், களவொழுக்கமின்றி,
உறவினராலே பெறுதலும் என்று சொல்லப்பட்ட, இவை
முதலாகை இயற்கை நெறியில் தப்பாது, மகிழ்தலும், புலக்
தலும், ஊடலும், ஊடல் தீர்த்தும், பீரிதலும் என்று சொல்லப்
பட்ட இவற்றெடுங் கூடிவருவது கற்பு என்று சொல்லப்பெறும்.

தொகுத்து உணர்த்தல்

மெய்பெறும் அவையே கைகோள் வகையே. 1436

கைகோள் வகையாவன பொருள்பெற வந்த மேற்கூறப்
பட்ட களவு கற்பு என்னும் இருவகையேயாம்.

களவொழுக்கக் கிளவி கூறுதற்கு உரியவர்

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழுத்தியோடு

அளவியன் மரபின் ஆறுவகை யோகு :
களவியற் கிளவிக் குரியர் என்ப.

1437

பார்ப்பான், பாங்கன், தொழி, செவிலி, மிகுந்த சிறப்பினை
யுடைய தலைவன், தலைவி என்று கூறப்பட்ட காங்கிரோமுதும்
தன்மையினையுடைய அறுவகையோரும், கன்வொழுக்கச்சோல்
கூறுதலற்கு உரியவராவர்.

கற்பொழுக்கத்துப் பன்னிருவர்

பாணன் கூத்தன் விறவி பரத்தை
யாணஞ் சாணற அறிவர் கண்டோர்
பேஞ்சுதகு சிறப்பில் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளக்கத அறுவரோடு தொககஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.

1438

பாணன், கூத்தன், விறவி, பரத்தை, அழிய மேன்மையினை
யுடைய அறிஞர், கண்டோர், பேஞ்சத்தக்க சிறப்பினையுடைய
பார்ப்பான் முதலாகச், சொல்லப்பட்ட அறுவருங்கூடப் பன்னிரு
வரும் கற்பின்கண் கூறுதற்குரியர்.

இருவகைக் கைகோளிற்கும் மரபு

ஷகும் அயலும் சேரி யோகும்
கோப்மருங் கறிந்கும் தங்கதையும் தன்ஜையும்
கொண்டெடுத்து மொழியப் படுதல் அல்லது
கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும், 1439
ஊரில் உள்ளவர்களும், சேரியில் உள்ளவர்களும், பக்கத்து
விட்டில் உள்ளவர்களும், கோய்ப்பகுதியை அறிபஸர்களும், தங்
தையும், தமையதும் இருவகைக் கைக் கோளிலும் பட்டதனை யுட்
கொண்டு பிறிதொன்றனே எடுத்துக் கூறுவெல்லது, வேறு
வகையின்மை போகுந்தத் தோன்றும்.

நற்றுப் கூற்று மிகுதியல்லா நிலை

கிழவன் தன்னென்டும் கிழுத்தி தன்னென்டும்
நற்றுப் கூறல் முற்றத் தோன்றுது.

1440

தலைவுறைடும் தலைவி யோடும் நற்றுப் கூற்று மிகுதியாகத்
தோன்றுது.

கண்டோர் கூற்று நிகழ்தல்

இன்டொடாடி மாதர்க் கிழவன் கிழுத்தியோடு
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.

1441

ஒன்டோடி மாதராவார், நற்குடும் தோழியும் செவீவியும்; இவரோடுங் தலைவரினுடும் தலைவரியாடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது.

இடைச்சர மருங்கில் தலைவன் கிளத்தற்கு உரியன

இடைச்சர மருங்கில் கிழவன் கிழத்தியொடு
வழக்கிய லாஜனயில் கிளத்தற்கும் உரியன், 1442

தலைவரைய உடன்கொண்டு போகும் இடைச்சரத்தின்கண்,
தலைவரையத் தலைவர் வழக்குகிணறி யாணையானே கூறுதற்கும்
உரியன்.

(எ-டி) “வீலோ யாடுக சிறிதே யானே
மழகளி ரூரிஞ்சிய பராகர வேங்கை
மணல்டு மருங்கின் அரும்புறம் பொருஞ்சி
அமர்வரி எஞ்சென் பெயர்க்கு வென்
உமர்வரின் மறைகுவன் மாதி போனே”
என வாய்.

தலைவன் தலைவரை அல்லாதார்க்குரிய மரபு

ஓழிக்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிக்தாங் குரியர் மூன்றாத்தின் எடுத்தே. 1443

தலைவனையும் தலைவரையும் ஒழிந்த பதின்மரும், அத் தலைவரை நெடும் தலைவரையாடும் சொல்லிப்போந்த மரபினாலே, சொல்லப் பேறுவர்.

கேட்டற்கு உரியவர் பதின்மர்

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
ஷினையுங் காலைக் கேட்குஙர் அவரே. 1444

தலைவனின் மொழியையும், தலைவரியின் மொழியையும் ஷினைக் கும்போது கேட்பவர்கள் அவரேயாவர்; அதாவது அப் பதின் மரும்.

பார்ப்பார் அறிவர் பேச்சுக்கள்

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்த்தே. 1445

பார்ப்பார் அறிவர் என்று சொல்லப்பட்ட இருவர்கூற்றறை
யும், இடைப்பொடு பொருங்கி எல்லாருமே கேட்பார்,

- ரத்தை வாயில் ஆக்டோர் பேச்சுக்கள்

பரத்தை வாயில் என சிரு வீற்றும்

கிழத்தியைச் சுட்டாக்கினப்புப் பயணிலவே. 1446

பரத்தை என்று சொல்லப்பெறும் வெறுபாட்டிறும், வாசில் என்று சொல்லப்பெறும் வெறுபாட்டிறும், கலைக்காக் குறிப் பிடாத கூற்றுப் பயணில்லை.

வாயில்கள் உசாவல்

வாயில் உசாவே தம்முட் உரிய. 1447

வாயில்கள் உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முட் உசாவுதல் உரிமையாதும்.

கேட்டற் பொருண்ணமைக்கு மரபுவழு வகைத்தல்

ஞாயிறு திங்கள் ஆறிவே நாணே

கடலே கானல் விலங்கே மர்ணே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சுகே

அவையல் பிறவும் முதலிய நெறியால்

சொல்லுங் போலவும் கேட்குங் போலவும்

சொல்லியாங் கமையும் என்மனூர் புலவர். 1448

ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரன், புலம்பலையுடைய பொழுது, புறவை, நெஞ்சு முதலியன ஏும்; பிறவும், நாம் கருதிய நெறியினுல் சொல்லுவன்போலவும் கேட்குஙபோலவும் சொல்லி அகரயப்பெறும் என்று கூறுவர் புலவர்.

இடம் என்பது

ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியும்

கரும் நிகழ்ச்சி இடமென மொழிப. 1449

ஒருவழிப்பட்டு ஒரிப்பாக முடியும் வினைக்கழச்சி இடமேவ்று கூறுவர் மூலங்கள்.

காலம் என்பது

* திறப்பே நிகழ்வே எதிர் தென்னும்

தீற்தியன் மருவுக்கீல தெரிந்தனர் உணரப்

பொருள்கிக்கி யரைப்பது கால மாரும். 1450

இறந்த காலடி, நீர் காலடி, எரிகாலம் என்று கூறப் பட்டு இடமூம் பக்கந்தீடி, ஆராட்சி கோச்சுமாறு பொருள் செத்திக்கூடிய கூடுவது காலடி நீர் காலடி.

(எ-இ) “முத்துறைச் சன்னி முதுக்குராதங் தன்னே
மலையள் ஒன் வெற் காரணம்
முலையுட் வாரா முதுக்குறைக் காரணே”
என்றும்,

“அண்ணா சேர்த்த வளமுக்கு தளவிலும்
பொன்னா போனி மணி சிரி தாழ்த்த
ஏர் கூட்டில் காரையோடு முடிப்பினும்
சிரிந் கோப்புமுடி பூக்கீக ஆர்”
என்றும்.

பயன்என்பது

தீவுகளில் பயக்கும் இதன்மா நீண்ணும்
தொகுவிலைக் கிளவி பயனைப் படுமே.

1451

யாதானும் ஒரு பொருளைக் கூறியவறி, இதன் பீஸ்பும்,
இதனைப் பயக்குமேன் விரிவதுக் கூருது, முற்கூறிய சொல்லீ
னுனே தொகுத்துக் கூறுவது பயன் எனப்படும்.

மெய்ப்பாடு என்பது

உயர்த்துணர் விள்ளித் தலைவரு பொருள்மையின்
மெய்ப்பட மூடிப்பது மெய்ப்பாடாகும்.

1452

மாறாறும் ஒன்றைக் கூறிய வீட்டத்தில் அதன்கண்
போருள்மையை விஸரித்து உணர்தவின்லாமல், அவ்விடத்தில்
ஏலுகி போருட்டால்மொனே மெய்ப்பாடுதோச்சு முடிப்பது,
மேம்பாடு என்றும் உறுப்பாடு.

மெய்ப்பாடு—என்வகை இயல்கொறி

என்வகை இயல்கொறி பிழையா நாகி
முன்னுறக் கிளக்கத் முடிவின ததுவே.

1453

அது, நகை முதலாகில் எட்டு பேய்ப்பாட்டு நெறிகையுட்
பிழையாகி, மேற்கொல்லப்பட்ட இலக்கணத்தை உடையது.

எக்சமாகும்

கோல்லொடுங் குறிப்பொடும் குடிவுகளான் இயற்கை
புல்லிய கிளவி எக்க மாலும்.

1454

பிறிதோர் கோல்லோடு, பிறிதோர் குறிப்போடும்
முடிவைக் கொள்ளுகிறீ, இயற்கை பொருக்கிய சொல்
எக்சமாகும்.

முன்னம் என்பது

இவ்விடத்தில் மெங்கி இவளிவர்க் குடியேலென்று
அவ்விடத் தவரவர்க் குரைப்பது மூன்றாம். 1455

இவ்விடத்தில் இந்தோழியை இசீக்குச் சொல்லத்தகும்
எனக் குறித்து, அவ்விடத்தில் அம்மொழியை உரைப்பது
முன்னமாதாம்.

பொருள்வகை ஆமாறு

இன்பழும் இடும் கையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கழும் என்றிலை இழுக்குள்ளேறி இன்றி
இதுவா கித்தினாக் குளிப்பொருளைக்குது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்று. 1456

இன்பழும் துன்பழும் புணர்வும் பிரிவும் என்று
சொல்லப்பட்டவை வழுவு செறியில்லாமல், இந் தீணிக்குரிய
பொருள் இப்பொருள் என்னது, எல்லாப் பொருட்கும் பொது
வரகே கீற்றும் பொருளே பொருள்வகையாம் என்று கூறுவர்
ஒவ்வர்.

துறை ஆமாறு

அவ்வால் மாக்கனும் விலங்கும் அன்றிப்
பிறவவண் வரினும் திறவதி அடித்
தத்த மியவின் மரபொடு முடியின
அத்திறங் தானே துறையெனப் படுமே. 1457

ஐவகை விலத்திற்கும் உரியரெப்பெறும் பல்லேறு
வகைப்பட்டமக்கனும், மாவும், புள்ளும், ஒதினக்தவா ரஸ்லாமல்
வேறுவகைபாகச் செய்கினும், அவ்வகைத்தீணக்கேற்ற இலக்க
கணமும் சுரலாற்று முறையையும் மாறுபடாமற் செய்யின்,
அத்தகைய திறப்பாடு உடைத்தாய் வருவது, துறை என்று
சொல்லப்படுவதாம்.

மாட்டேறு என்பது

அகன்றுபொருள் திடப்பினும் அணுகிய சிலைனும்
இயன்றுபொருள் முடியத் தங்கார் உணர்த்தல்.
மாட்டேன மொழிப் பாட்டியல் வழக்கின். 1458

பொருள் சென் ஞங்கல், அகன்று பொருள் திடப்பக்
செய்யினும், அணுகிக் கிடப்பச் செய்யினும், இருவகையானுஞ்
சென்று பொருள் முடியுமாற்றுல் கொணர்ந்துறைப்பக்

செய்தனைச், செய்யுள் வழக்கில் மாட்டென்றும் உறுப்பென்று கூறுவார்கள்.

மாட்டும் எச்சலும் நாட்டல் இன்றி
உடனிலை மொழியிலும் தொடர்கிளை பெறுமே. 1459

மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும், அத் செய்யுடுடைய கூறுவார்கள் கூறுவார்கள்.

வண்ணம் இருபது

வண்ணம் தாமே நாலைங் தென்ப. 1460
வண்ணங்களாவன இருபது என்று கூறுவார்கள்.

வண்ணங்களின் பெயர்கள்

அவ்வதாம்,
பாது வண்ணம் தாது வண்ணம்
வள்ளிசை வண்ணம் மேல்லிசை வண்ணம்
நீரயை வண்ணம் தூளிசை வண்ணம்
கோடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
சித்திரவண்ணம் கலிபு வண்ணம்
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
இலுகு வண்ணம் ஒரு வண்ணம்
என்னு வண்ணம் அககப்பு வண்ணம்
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
உருட்டு வண்ணம் மூடுகு வண்ணம் என்று)
ஆங்கென மொழிப அறிந்திசி ஞேரே. 1461
இவைகள் இருபதுத் வண்ணங்களின் பெயர்களாம்.

பாஅ வண்ணம்

அவற்றுட்
பாஅ வண்ணம்
சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும். 1462
பாஅ வண்ணமாவது, சொற்சீர்த்தாகி நூலின்கண் பயின்று வருவது.
(எ-ட) “அஇட அம்முன் றுஞ் சுட்டு”
“கொல்லே ஜயம் எல்லே இயக்கம்” என வருட்.

தாஅ வண்ணம்

தாஅ வண்ணம்
இடையிட்டு வந்த எதுகைத் தாகும். 1463

தாது வண்ணமாவது இடையீட்டு எதுகை கொண்டு வரும்.

(எ-இ) “தோடார் எல்லை நெகிழி நானும்
நெய்தல் உண்கண் பைதல் கறும்
வாடா வவ்வரி புதையீப் பசலையும்
வவகல் தோறும் பைபைபப் பெருகின
கீடார் இவனென நீமளங் கொண்டோர்
கேளர் கோல்லோ காதலர் தோழி
வாடாப் பெளவும் வார்முகங் தெழிலீ
பருவஞ் செய்யாது வலனேர்பு ஏனோ இ
இடா மலையன் வேலின்
கடிது மின்னுயிக் கார்மழக் குரலே” என வரும்.

வல்லிசை வண்ணம்

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. 1464

வல்லெழுத்து மிகுங்கு வருவது, வல்லிசை வண்ணம் ஆகும்.

(எ-இ) “பட்டெடாட்டி யன்ன தொடர்புமுடப் புன்னைக்கீழ்க்
கட்டெடாட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்புத்
தொட்டிட்டுக் கொள்ளும் துறைச்சேர்ப்பன் நின்னெடு
விட்டெடாட்டி யுள்ளம் விடாது நிலையுமேன்
விட்டெடாட்டி நீங்காதோ வொட்டு” என வரும்.

மெல்லிசை வண்ணம்

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 1465

மேல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுங்கு வருவதாம்.

(எ-இ) “பொன்னி னன்ன புன்னைதுண் தாது
மனியினன்ன நெய்தலங் கழனி
மனவென உதிரு மாநிர்ச் சேர்ப்பன்” என வரும்.

இயைபு வண்ணம்

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 1466

இடையெழுத்து மிகுங்கு வருவது இயைபு வண்ணம் ஆகும்.

(எ-இ) “வால்வெள் எருவி வரையிசை யீழியவும்
கோள்வல் ஆழுவை விடரிடை யீழியபவும்”
என வரும்.

அளபெடை வண்ணம்

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 1467

அளவேடை பொருந்தி வருவது, அளவேடை வண்ணம் ஆகும்.

(எ-ட) “தாகட்டா மகரமலர் உழக்கி
பூங்க ருவனாப் போது தஞ்சைக்
காசுப்ப் செங்கல் கறித்துப் போதும்
மாகத் தான் மோஷட் பேடுகுமை” என வரும்.

கெடுஞ்சீர் வண்ணம்

கெடுஞ்சீர் வண்ணம் கெட்டெழுத்துப் பயிலும். 1468

கெட்டெழுத்து மிகுந்தவருவது கெடுஞ்சீர் வண்ணமாகும்.

(எ-ட) “கீழுர் பானு யாதே காடே.

கீரூர் காயாப் பூவீ யாலே
காலூர் பானு மாவே யானே
யானீரா தாமே வாழா ஓமார
யூர் பாகா தெட்ர
பீரூர் தொனாள் சூரா தோவோ” என வரும்.

கூஞ்சீர் வண்ணம்

கூஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். 1469

கூஞ்சேழுத்துப் பயின்று வருவது, கூஞ்சீர் வண்ணம் என்று பெயரிப்பெறும்.

(எ-ட) “கூஞ்சேய செய்வி தொருபெயல் பொழியச்
கூஞ்சோடி டங்கர கோற்களை யலீழ
குத்தகு பலுவ மிதுகென யறகுப
செந்தோடி ரதுபுத வழியல்
அநியலை அரிகவடர் கருதிய பொருளே” என வரும்.

சித்திர வண்ணம்

கெடியலும் குறிடவும் கேர்க்குடன் வருமே. 1470

கெட்டெழுத்தும் குட்டெழுத்தும் சார்க்குவருவது சித்திர வண்ணமாகும்.

(எ-ட) “தூலூர் வாழ்சூப் சேரி யாரார்
சேரி வாழும் ஆர முயக்கார்” என வரும்.

நலிபு வண்ணம்

நலிபு வண்ணம் துய்தம் பயிலும் 1471

துய்தம் பொருந்திவருவது, நலிபு வண்ணம் என்று பெயர் பெறும்.

(எ-ட) “அலீகாஜம் செல்வத்துக் கியாசெனின் வெக்காஜம்
வேங்டும் பிறங்கைப் பொருள்”

என வரும்.

அகப்பாட்டு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம்

முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்கே. 1472

அகப்பாட்டு வண்ணமாவது முடிபாத் தன்மையான் முடிந்த
தன் மேலது ஒதும்.

புறப்பாட்டு வண்ணம்

புறப்பாட்டு வண்ணம்

முடிந்தது போன்று முடியா தாகும். 1473

புறப்பாட்டு வண்ணமாவது, முடிந்தது போன்று முடியா
தாகி வருர்.

இழுகு வண்ணம்

இழுது வண்ணம் ஒசையின் ஒழுகும்.

1474

ஒசையால் ஒழுகிக்கிடப்பது ஒழுகுவண்ணம் என்று கூறப்
பெறும்.

இருந வண்ணம்

இருந வண்ணம் ஒருநத்தொடை தொடுக்கும். 1475

இருந வண்ணமாவது நீங்கின தொடையாகித் தொடுப்பது.

(எ-ட) “தொடிகெகிழ்ச் தனவே மண்பசந் தனவே
யான்கேன் றுகரப்பின் மாண்பீச் ரேவனே
சொல்லய் வாழி தோழி வரைய
முன்னாற் பொதுனிய வீலங்குகுலை கெடுவேதீர்
பொங்குவர வீளமழு துவைப்ப
மணி கிலா வீளியுங் குன்றுவிழு வோற்றே”

என வரும்.

எண்ணு வண்ணம்

எண்ணு வண்ணம் எண்ணுப் பயினும்.

1476

எண்கள் பொருந்தி வருவது, எண்ணு வண்ணமாம்.

(எ-ட) “கீலம்தீர் வளிவிசும் பேள்ற காள்கின்
அளப்பகீ யையே

நான்கோள் திங்கள் ஞாயிறு கணையழல்
ஜங்கொருங்கு புணர்ந்த விளக்கத் தனியை”
என வரும்.

அகைப்பு வண்ணம்

அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும், 1477

அறுத்தறுத் தியலுவது அகைப்பு வண்ணம் என்று பேயர் பெறும்.

(எ-டி) “தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போங்கையிடை
அகைத்த வாரமலைப் பட்டு ரண்ண லெள்பான்
இயன்ற கேள்ளமூர சிரங்குங் தாளையெதிர்
முயன்ற வேந்த ருயிர் மூருக்கும் வேலினவன்”
என வரும்.

தூங்கல் வண்ணம்

தூங்கல் வண்ணம் வஞ்சி பகிழுப் 1478

ஏஞ்சியரிச்சீர் பயின்று வருவது தூங்கல் வண்ணமாம்.

(எ-டி) “வசையில் புகழ் வயங்கு வேண்மீன்
திசை திரிக்கு தெற் கேசினும்”

என வரும்.

ஏந்தல் வண்ணம்

ஏந்தல் வண்ணம்

சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். 1479

ஏந்தல் வண்ணமாவது, சொல்லிய சொல்லினுனே சொல்லப் பட்டது சிறக்க வருவதாம்.

(எ-டி) “கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா
கூடலுட் கூடலே கூடலுங்கூடல்
அரும்பிய மூலை அரும்பவீழ் மாஸைப்
பிரீவிற் பிரீவே பிரீவு”

என வரும்.

உருட்டு வண்ணம்

உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 1480

உருட்டு வண்ணமாவது, அராகங் தொடுத்து வருவது.

(எ-டி) “தாதுற முறிசெறி”தடமல ரீடையிடை
தழலென வீரிவன பொழில்”

என வரும்.

முடிகு வண்ணம்

முடிகு வண்ணம் முடிவறி யாமல்
அடியிறங் தொழுகி அடனோ ரற்றே

1481

முடிகு வண்ணமாவது, நாற்சிரடியின் மிதங்குசென்ற
அராக்ததோடு ஒருட்டு.

(எ-ட) “தெறியந் செற்குறி புரிதிர் பறியா அறிவனை
உடுத்திடி”
என வரும்.

தொகுத்து உணர்த்துதல்

வண்ணக் தாமே அவவயேன மொழிப்.

1482

மேற் கூறப்பட்டவைன்தாம் வண்ணம் என்று கூறுவர்.

அம்மை எனும் செய்யுள்

சின்செமன் மொழியால் சீர்புனைங் தியாப்பின்
அம்மை தானே அடிசிமிர் வின்றே.

1483

சிலவாய், மெல்லியவாகிய மொழியினானே தொடுக்கப்
பட்ட, அடிசிமிரவில்லாத செய்யுள் அம்மையாம்.

(எ-ட) “அறிவீன ஞகுவ துண்டோ பிறிதி னேய
தண்னேய்போல் போற்றுக் கடை”
என வரும்.

அழகு எனும் செய்யுள்

செய்யுள் மொழியால் சீர்புனைங் தியாப்பின்
அவ்வகை தானே அழகெனப் படுமே.

1484

செய்யுட்குரிய சொல்லினால், சிரைச் சேர்த்துத் தொடுப்பின்
அவ் வகைப்பட்ட செய்யுள், ‘அழகு’ என்று கூறப்பெறும்.

(எ-ட) “துணியிரும் பரப்பகம் குறைய வாங்கி
மணிகள ரடுக்கன் முற்றிய வெழிலி
காலோடு மயங்கிய கணியிருள் நடுநாள்
யாங்குவங் தனையோ ஓங்கல் வெற்ப
நெடுவரை மருங்கில் பாம்பென இழிதகும்
கடுவரல் கலுழி கீங்தி
வல்லியம் வழங்கும் கல்லதர் நெறியே.”
என வரும்.

தொன்மை என்பது

தொன்மை தானே சொல்லுங் காலை
உநர்யோடு புணர்ந்த பழுமை மேற்றே. 1485

தொன்மையாது, உகரவொடு போருக் கீப் போந்த
பழுமைத்தாசிய போருள்கேல் வருவன; அவை இராம சரிதமும்
பான்டவ சரீதமும் போன்ற செய்யுளாம்.

தோல் என்பது

இழுமென் மொழியால் விழுமியது நுவவினும்
பரந்த மொழியால் அடிசியிர்க் தொழுகினும்
தோலென மொழிப் தொன்னெறிப் புலவர். 1486

இழும் என்கின்ற மொழியினுல் விழுமிய பொருளைக்
கூறினும், பரந்த ஓராழியினுல் அடி சீமிர்க்கு ஒழுகினும்,
தோல் என்னுஞ் செய்யுளாம்.

(எ-ட) “பாயிரும் பாயிக்கும் புகதப்பட் பாம்பின்
ஆர மாரிவிளக் கழுஞ் சேக்கைக்
துளிதகு வெள்ளம் தயில்புடை பெயர்க்கும்
தூளி போன் காஞ்சி எளி தெனக் கூறின்
திட்டம் வில்லை திட்டம் வில்லை
கன்றை வில்லை திட்டம் வில்லை
செம்போ வில்லை செம்பொரு வில்லை
அறி வோர் யாரலை திறுவழி யிறுகென”
என ஏரும்.

விருங்கு எனுஞ் செய்யுள்

விருங்கதே தானும்
புதுவது புஜைந்த யாப்பின் மேற்றே. 1487
விருங்காவது, மூங்கிளார் சொன்ன கேற்போம்ப் புதி
தாகச் சொன்ன யாப்பின்கேல் வருவது.

இயைபு ஆழாறு

ஞகார ஞுதலா ஞகார வீற்றுப்
புள்ளி யிழுதி யியைபெணப் படுமே. 1488
ஞன நமன யரல் வழன என்னும் பதினேஞ்சு புள்ளியும்
ஞாக வருஞ்ச செய்யுள், இயைபு என்று பெயர் பெறும்.

புலன் என்னுட்டு செய்யுள்

தெளிந்த மொழியால் செவ்விதிற் விரல்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றில்
புலனை மொழிப் புலனுணர்க் கொரே. 1489

வழக்கச் சொல்லி நிலை தோடுக்கப்பட்டு ஆராய் வேண்டா
மல் பொருள் ஹென்றி வீண்குவது, புலன் என்றுத் செய்யு
ளாம்.

(எ-இ) “பாத்கடல் முகக்க பகுவக் கொண்டு
வர்ச்செறி முரவிஸ் முழங்கி போர்னுர்
மலைமுற் றின்டே யைங்குதுளை சித்திச்
சேக்ரவக் திருமுகங் காணக் கூடுதல்
இன்றுபுதக் கடவுட்கே பரக வுதுக்கான்
மாவோடு புணர்த மாஅஶ் போல்
இருப்பீடி யுகடய தாகப்
பேருங்காடு முத்த காமர் களிடே”
என வரும்.

இழைபு ஆமாறு

ஒற்றெடுது புணர்ந்த வல்லிலமுத் தடங்காது
குறைடி குடலா ஜூந்தடி யொப்பித்
தோங்கிய மொழியான் ஆங்கவன் மொழியின்
இழையின் இலக்கணம் இயைந்த தாகும். 1490

ஒற்றேடுது கேர்ந்த வல்லை பூத்து அடங்காது குசிரியப்பாவிற்கு
ஒத்தப்பட்ட நாலெழுத்தாதியாக இருபவேதமுக்கின் வரையும்,
யர்ந்த பதிலோமு லெத்தும் ஜூந்தடியுடைய முறையானே வரச்
தொட்டிப்பது இழைபு என்னுத் செய்யளாதும்.

(எ-இ) ‘பேர்ந்து பேர்ந்து சார்க் கார்ந்து
தேர்ந்து தேர்ந்து முசி கேர்ந்து
வண்டு குழி வீண்டு கிட்டி
நீர்வாய்க் கொட்ட நீலம் ஊர்வாட
ஊத வீச ஆர வாய
மந்தேயே தூண்டோ கூடால்கி மாலை
நன்மாள் கம்பும் பந்தன் ஆர
அங்கமீயீர் வளைத்தோன் கம்பன் கெடுங்கன்
இணையி ரோதி சார்தோ வன்முடு
இருக்கப்பன் டல்ளிக்கட ஏழுக்கத மாவீன்
காலங்காழு தூட்டிவகும் கெந்தி தெர் கல்குல்
அங்கீநகை கங்களிய வரியமர் கிலப்பீஸ்
மணிமகு’ வர்குழல் வள ளப் பிகந்ததல்

ஒனிசிலவு வயங்கிமூலநுவடை மகளி தோடு
உரிமூழவு மூழங்கிய அணிசிலவு மணிக்கர்
இதுகளாவு மலரளவு சுருட்டுவு நறுந்தொடையலன்
காணாவு கலனாவு ரவனாவு கலனாவு
பெருமாம் புனர்த்தனை என்பவல்
தொருசீமகறப்ப ஒழிநு வகன்தே⁹ என வகும்.

பாப்பிற்கோர் புறங்கட

செய்யுர் மருங்கின் செய்பெற நாடு
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வகுவன உளவெனும் வந்தவற் றியலால்
திரிபிள்ளி முடித்தல் தெள்ளியோர் கடனே.

1491

செய்யுளிடத்திலே பொறுள்பெற ஆராப்பந்து நூல் செய்யப்
பட்ட இலக்கணத்தில் தவறினபோன்று, பின் காணப்படு
வனவும் இநக்குமாறு, முன் கூறப்பட்ட இலக்கணத்தோடு
மாறுபட்டமல் பூடித்தக் கொன்றுகல் அறிவுடையோரது
ஏட்டு நூல்.

9. மரபு இயல்

[போகுட்கு யரபு உணர்க்குதல்]

இளமைப் பெயர்கள்

மாற்றகுஞ் சிறப்பின் மரபியல் கிளட்டில்
பார்ப்பும் பறதுங் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் வகவும் மறியுமேன்று
ஒன்பதுங் குழந்தொ டிளமைப் பெயரே.

1492

விலக்குத்தற்றரீய சிறப்பினையுடைப் பரப்பின்கணத்தைக்
சுறத் தொடங்கினால், பார்ப்பும், பறதும், குட்டியும், குருளையும்,
கன்றும், பிள்ளையும், மகவும், மறியும் என்னும் ஒன்பதும்
தழவிடைக் குறிக்கும் இளமைப் பெயராம்.

ஆண்பாற் பெயர்கள்

எருதும் ஏற்றறையும் ஒருத்தலுங் களிறும்,
சேவஞ் சேவலும் இரலையுங் கலையும்
மோத்தையுங் தகரு முதனு மப்பரும்
போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப.

1493

ஏறு, ஏற்காற, ஒகுத்தல், களிறு, சே, சேவல், இரலை,
கலை, மோத்தை, தகர், உதன், அப்பர், போத்து, கண்டி,
கடுவன் என்னும் பதினொன்றும் பிறவும் அறிஞர்களால்
தொகுத்துக் கூறப்பட்ட ஆண்பாற் பெயர் என்று குலவர்
மொழிவர்.

பெண்பாற் பெயர்கள்

பேடையும் பேடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாடுங் கடமையும் ஆளாகும்
மக்லியும் பாட்டியும் பிள்ளையும் பிணவும்
அங்தஞ் சாஸ்த சித்தபோடு சிபண்ணே.

1494

பேடை, ரெ, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை,
அங்கு மற்ற, பாட்டி, பிள்ளை, பிணவு, பிது என்னும்
ஏற் பெண்பாற் பெயர்.

1. இளமைப் பேயர்கள்

பறவையின் இளமைப் பெயர்

அவற்றுக்கு

பார்ப்பும் பின்னோடிம் பறப்பவற் றிளமை.

1495

மேற் கூறப்பெற்றவைத்துன் பார்ப்பு, பின்னோ என்னுடை
இரண்டே பறவையின் இளமைப் பெயர்களாக.

ஊர்வனவற்றின் இளமைப் பேயர்கள்

தவழ்பவை தாழும் அவற்றே ரண்ன.

1496

ஊர்வனவற்றிற்கும் ஓமற்கூறப்பட்ட பார்ப்பு பின்னோ
என்னுடை இருவகை இளமைப் பெயரும் பொருக்கும்.

குட்டி எனப்படுவது

மூங்கா வெருகுகெலி மூவரி யஜாகிஸா

டாங்கவை நான்குங் குட்டிக் குரிய.

1497

மூங்கா, செங்குத்து, எஃகி, அணில்ளன்பவற்றின் இளமை,குட்டி
யேன்று கூறக்கு உரையாவாக.

பறந்த எனப்படுவன

பறதிழைப் படினும் உறழான் டில்லீ.

1498

கேட்கத்தில் ஏன்கும் பறந்த என்று கூறவும் பேறும்;
அதன்மூட்டு தாற்றின்மை.

குருளை எனப்படுவன

நாடிய பஸ்ரி புவிமுயல் நான்கும்

ஆயுங் காலைக் குருளை யென்ப.

1499

நாம், பன்றி, புவி, மூயல் ஆயிய நான்கும் ஆராயுமிடத்துக்
குருளையென்று கூறப்பெறும்.

(எ-இ) “தீமார்க் கன்ன சாய்சேவி குருளை” என வரும்.

நாடியும் அந்தே நாடினர் கொள்ளினே.

1500

நாயிர் இளமைப் பெயரும், ஆராயுங் காலத்துக் குருளை
எனப்படுத்த யாகூட்.

(எ-ஞ) “பினாந்தின் பெண்டிர்க்குக் குருளைக் காட்டிய

புறங்காட் டேசரி புவங்குத்தசை பேறாவும்”

என வரும்.

குட்டியும் பறதும் வழங்கலாக்

குட்டியும் பறதுப் கூற்றவன் வரையார். 1501

மேற்கூறப்பட்ட ஜூவனை உயிர்க்குடி குட்டி பறத் தன்பாவும் வழங்கல் ஆகும்.

பிள்ளைப் பெயர்க்கு உரியன்

பிள்ளைப் பெயர்க்கு பிழைப்பான் டிள்ளை
கோள்ளுங் காலை நாடலங் கடையே. 1502

மேற்கூறியவற்றுள், நாயன்றி தழிக்கவை,
யென்னும் இளமைப்பெயர்க்கும் உரியன். (எ-இ) பன்றிக் குருளை, பன்றிக்குட்டி, பன்றிப்பறத், பன்றிப் பிள்ளை என வரும்.

மறி எனப்படுவன்

ஆடும் குதிரையும் நவ்வியும் முழுமூடும்
ஒடும் குல்வாய் உளப்பட மறியே. 1503

ஆட, குதிரை, மான், முழை என்னும் ஜூங்தின் இளமையும் மறியேன்னும் இளமைப்பெயர் பெறும்.

குரங்கிளமை குட்டி ஆகும்

கோடுவாழ் குரங்குங் குட்டி கூறும். 1504

கிளைகளிலே வாழ்கின்ற குரங்கின் திளமையையும், குட்டி என்று கூறுவர்.

பிறவும் கொள்ளப்படும்

மகவும் பிள்ளையும் பறதும் பாஸ்ப்பும்
அவையும் அன்ன அப்பாவான். 1505

மேலைச் சூத்திரத்தை கூறிப் பூட்டி யென்னும் பெயரே யல்லாபல் மகவும் பிள்ளையும் பறதும் பாஸ்ப்பும் எனப்பட்ட இங்கான்று குட்டியேன்னும் பெயர்வோல், அக் குரங்கின் பகு கிட்டு உரியனவாக்.

கன்று எனப்பதற்கு உரியன்

யானையும் குதிரையும் கறுகையும் கடையை
மாக்கு கடங்கும் கன்றைத் துளிய. 1506

யானை, குதிரை, கறுகை, கடங்கம், மாக் கூகிப் பூங்தின் இளமைக்கரும், ‘கன்று’ என்னும் பெயரையும் பெறவதற்கு உரியன்.

- எருமையும் மரையும் வரையா ராண்டே 1507
 'கன்று' என்று கூறும் இனமைப்பெயரை எருமைக்கும்
 மரைக்கும் சேர்த்து வழங்குவர்.
- கவரியும் கராகமும் நிகரவற் றுள்ளே. 1508
 கவரி கராகம் என்று கூறப்பெறுவனவும், கன்று என்னும்
 பெயரைப் பெறுவதற்குரியன். கராகம்—கந்தி.
- ஒட்டகம் அவற்றே டொருவழி நிலையும். 1509
 ஒட்டகமும் முந்கூதியகைகளைப் போல், 'கன்று' என்னும்
 பெயரைப்பெறும்.
- குழவிப் பெயர்க்கு உரியன**
- குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 1510
 குழவி யென்னும் இளமைப்பெயரை யானையின் இளமை
 யும் பெறும்.
- ஆவும் எருமையும் அது சொல்ப் படுமே. 1511
 ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறுவனவாம்.
- கடமையும் மரையும் முதனிலை யொன்றும். 1512
 கடமையும் மரையும் குழவியெனப் பெயர்பெறும்.
- குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
 விரம்ப நாடின் அப்பெயர்க் குரிய, 1513
 குரங்கு முதலிய மூன்றும், ஆராயுமிடத்தில் குழவிப்
 பெயர்க்கு உரியனவாம்.
- மக்கள் உளமைக்கு உரியன**
- குழவியு மகவு மாயிரண் டல்லவை
 கிழவு வல்ல மக்கட் கண்ணே. 1514
- குழவி மகவு என்று கூறப்பட்ட இரண்டு இளமைப்
 பெயரும் அல்லாத ஏணையகை, மக்கட்கு உரியனவல்ல,
- ஓரறிவுயிர்க்குரிய இளமைப் பெயர்கள்**
- பிள்ளை குழவி கண்றே போத்தெனக்
 கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே. 1515
 பிள்ளை குழவி கண்று போத்து என்னும் நான்கும் ஓரறிவு
 உயிரின் இளமைப் பெயர்களாம்.
- நெல்லும் புல்லும் விலக்கப்பட்டன**
- நெல்லும் புல்லும் நேரா ராண்டே. 1516
 கூறப்பெற்ற நான்கின் இளமைப்பெயரும், நெல், புல்
 முதலிய ஓரறிவுயிர்க்குக் கொள்ளார்.

இளமைப் பெயரை வரையறுத்தல்

சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையல் திலவே.

1517

சோல்லிவந்த மரபுடையன அல்லாமல், சொல்ல வேண்டிய
மரபுடையன வற்றுக்கும், சோல்லத் தொடாக்கின், இவைகளே
இளமைப் பெயராம்.

2. அறிவும் உயிரும்

அறிவுவிலை வீளக்கம்

இன்றறி வதுவே உற்றறி வத்துவே
இரண்டறி வதுவே யத்தினாடு நாவே
முன்றறி வதுவே யவற்றெடு முக்கே
நான்கறி வதுவே அவற்றெடு கண்ணே
ஐந்தறி வதுவே அயற்றெடு செவியே
ஆற்றறி வதுவே அவற்றெடு மன்னே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. 1518

ஓரறிவு உயிராவது உடம்பினுலே அறிவது; சரறிவு உயிரா
வது உடம்பினுலும் வாயினுலும் அறிவது; மூவறிவு உயிராவது
உடம்பினுலும் வாயினுலும், முக்கினுலும் அறிவது; நாலறிவு
உயிராவது உடம்பினுலும் வாயினுலும் முக்கினுலும் செவியீ
னுலும் கண்ணினுலும் அறிவது; ஓயறிவு உயிராவது உடம்பி
னுலும் வாயினுலும் முக்கினுலும் செவியீனுலும் கண்ணினுலும்
அறிவது; ஆறறிவு உயிராவது, உடம்பினுலும் வாயினுலும்
முக்கினுலும் கண்ணினுலும் செவியீனுலும் மனத்தினுலும்
அறிவது.

ஒரறிவு உயிர்கள்

புல்லும் மரனும் ஒரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

1519

புல் மரம் முதலியன ஒரறிவை உடையனவாம். இவ்வாறு
ஒரறிவை உடையன வேறும் உள்ளன. (அவை கொட்டி,
தாமரை, முதலியனவாம்.)

சுரறிவு உயிர்கள்

நந்து முரனும் சுரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

1520

நந்தம் மூரனும் சரற்றிகவ யடையன; இவ்வாறு சரற்றிவை யடையன பிறவும் இருக்கின்றன. நந்து என்றதனால் சங்கு நத்தத் தவகு நொள்ளை என்பனவும், மூரன் என்றதனால் இப்பி கிளிஞ்சில் ஏரல் என்பனவும் சரற்றிவு உடையனவாகவே கொள்ளப்படும்.

மூவறிவு உயிர்கள்

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

1521

சிதலும் எறும்பும் மூவறிவீளை உடையனவாம். இவ்வாறு மூவறிவையுடையன வேறும் இருக்கின்றன; அவை அட்டை முதலாயின.

நாலறிவு உயிர்கள்

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே துக்கிளைப் பிறப்பே.

1522

நண்டும் தும்பியும் நான்கு அறிவுகளை உடையனவாம். இவ்வாறு நான்கு அறிவுகளையுடையன வேறும் இருக்கின்றன; அவை ஞிமிரு சுரும்பு போல் வனவாம்.

ஜயறிவு உயிர்கள்

மாவும் புள்ளும் ஜயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

1523

நாற்கால் விலங்குகளுக்கு, பற்றகவகரும் ஜவகை அறிவுகளை உடையா. இவ்வாறு ஜயறிவையுடையன வேறும் இருக்கின்றன; அவை, பசும்பு மீன் முதலை ஆலை முதலாயின.

அறறிவு உயிர்கள்

மக்கள் தாமே தூற்றி வழிக்கே
பிறவும் உளவே துக்கிளைப் பிறப்பே.

1524

மக்களே ஆற்றிவு உடையவர் என்று கூறப்பெறுவார். அறறிவுடையன பிறவும் உள்ளன, (பிறவாவன, தேவர், உசரர், இடக்கர் முதலாயினார்.)

விலங்குகளுள்ளும் தூற்றிவு

ஒருசார் விலங்கும் உளவேன மொழிப.

1525

ஆற்றிவுகடை விலங்குகளும் ஒரு லெ உள்ளன என்று கூறுவார். அவை கிளி, குரங்கு, யாணை முதலாயினவாம்.

3. ஆண்பாற் பெயர்கள்

பானைக்குக் களிறு

வேழக் குரித்தே விதங்குதகளி தெர்ஸ்ரால். 526

‘களிறு’ என்று சிறப்பித்துக் கூறுதல் யானைக்கு உரீயது.

பன்றிக்கும் களிறு

கேழற் கண்ணும் கடிவரை யிள்ளே. 1527

பன்றியின்கள்னும் ஆண்பாலைக் களி தெர்தல் வீலக்கப் படாது.

இருத்தல் எனப்படுவன

புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும். 1528

புல்வாய், புளி, உழை, மரை, கவரி, சொல்லப்பட்ட
கராம் இவைகளின் ஆண், ஒருத்தல் என்னும் பெயரைப்
பெறும்.

வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன. 1529

கீண்ட கொம்பையுடைய யானையும் பன்றியும் ஒருத்தல்
என்னும் பெயரைப் பெறுவாராம்.

ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும். 1530

எருமையின் ஆணினையும், ‘ஒருத்தல்’ என்று உரைத்தல்
ஏற்புடையதே என்று கூறுவார்.

சறு எனற்கு உரியன

பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏற்றனற் குரிய. 1531

பன்றி, புல்வாய், உழை, கவரி என்றும் இவை நான்கின்
ஆனும், ஏறு என்று கூறுதற்கு உரியனவாம்.

எருமையும் மரையும் பெற்றமுட் அன்ன. 1532

எருமையும் மரையும் பெற்றமுட் ஏறு என்று கூறுத்து
உரியன்.

கடல்வாழ் சுறுஷும் ஏற்றனப் படுமே. 1533

கடலிலே வாழுஞ் சுருவின் ஆனும் ஏறு என்று கூறப்படும்

போத்து எனற்கு உரியன

பெற்றம் எருமை புவிமணர் புல்வாய்
மற்றிலை யெல்லாம் போத்தெனப் படுமே. 1534

பேற்றம், எருமை, புலி, மரை, மான் ஆகிய
ஆனுமாம், போத்து என்று கூறப்படும்.

நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய, 1535
நீர்வாழ் உயிர்களுள் முதலை முதலையவற்றின்
போத்து என்னும் பெயரைப்பெறுதற்கு உரியன்.

மயிலும் எழாஅனும் பயிலத் தோன்றும், 1536
மயிலுள்ளும் எழாளுள்ளும் ஆணினைப் போத்தென்றல்
பெரும்பான்மை யாகும்.

இரலை கலை எனற்கு உரியன

இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. 1537

இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெயரும் மானின்
ஆண்பாற் குரியனவாம்.

கலையென் காட்சி உழைக்கும் உரித்தே
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். 1538

என்னும் பெயர், உழைக்கும் முசுவித்தும் உரியதாம்
ஆட்டின் பெயர்கள்

மோத்தையும் தகரும் உதனும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே. 1539

மோத்தை, தகர், உதன், அப்பர் என்னும் பெயர்கள்
யாட்டின் ஆண்பாலுக்கு உரியனவாம்.

சேவற் பெயர்க்கு உரியன

சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனு
மாயிருந் தூவி மயிலலங் கடையே. 1540

அமுகிய பெரிய தூவிகளையுடைய மயில் அல்லத், பிற
பறவைகளின் ஆண்பெயர், சேவல் என்று கூறப்பெறும்.

ஆற்றலும் ஏற்றையும்

ஆற்றலோடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப. 1541

ஆற்றல் பொருந்திய ஆண்பால்களுக்கெல்லாம் ஏற்றை
என்று கூறுக்கொல் உரியதென்று கூறுவர்.

ஆண் பெண்

ஆண்பால் எல்லாம் ஆனெணனற் குரிய
பெண்பால் எல்லாம் பெண்ணெனனற் குரிய
காண்பவையவையவை அப்பா லான.

1542

ஆண்பால் உயிர் எல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்;
பெண்பால் உயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்;
அவ்வீருவகைக்கும் அறிகுறி, காண்டல் ஆசிய தன்மைபேயாம்.

4. பெண்பாற் பெயர்கள்

யானையின் பெண்

பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. 1543
பிடியென்னும் பெண்பெயர் பெண் யானையைக் குறிக்கும்.

பெட்டை என்றற்கு உரியன்

கூட்டகங் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய. 1544

கூட்டகம், குதிரை, கழுதை, மரை இவை நான்கும்
பெட்டை என்னும் பெயரைப்பெறும்.

புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப. 1545

பெட்டை யென்னும் பெயரைப் பெறுதற்குப் புட்களின்
பெண்பால்களும் உரியனவாம்.

பேடையும் பெடையும்

பேடையும் பெடையும் நாடின் ஒன்னும். 1546

பேடை என்னுஞ் சொல்லும், பெடை என்னுஞ் சொல்லும்,
ஆராயுமிடத்துப் பெட்டை யென்பதனாலும் பொருந்தும். (இது
பெரும்பாலும் பற்றவைக்கே வரும்.)

அளகு எனப்படுவன

கோழி கூகை யாயிரன் டல்லவை
குழுங் காலை அளகெனல் அமையா. 1547

கோழி கூகை ஆசிய இரண்டைத்தலீர மற்றவை ஆராயு
மிடத்து, அளகு என்று கூறப்பெறு.

பெண்பாலான

அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 1548

அன்றும் பெண்பாற்பெயரைப் பெறும் உரிமை,
மயிற்கும் உன்டு.

பின்ன எனப்படுவன

பல்வாய் நாவி உழையே கவரி

சொல்வாய் நாடிற் பின்னபெயனப் படுமே. 1549

புல்வாய், நாவி, உழை, கவரி என்னும் நான்கிற்கும்
பெண்பாலிடத்திலே பின்னபெயன்னும் பெயர் வழங்கும்.

பின்னவு எனப்பெறுவன

பன்றி புல்வாய் நாபெயன மூன்றும்

ஒன்றிய எனப் பின்வென் பெயர்க்கிகாட்ட. 1550

பன்றி, புல்வாய், நாய் ஆயை மூன்றிள் பெண்பாலும்
பின்னவு என்னும் பெயரைப் பெறும்.

பின்வல் எனவும் படும்

பின்வல் எனினும் அவற்றின் மேற்றே. 1551

‘பின்வல்’ என்று கூறினாலும், மேற் கூறப்பட்டவைகளின்
மேலேயே செல்லும்.

ஆ என்னும் பெயர்

பெற்றமும் எருமையும் மகரயும் ஆவே. 1552

ஆ என்னும் பெண் பெயரைப் பெற்றம் முதலாகிய
மூன்றும் பெறும்.

பெண்ணும் பின்னவும்

பெண்ணும் பின்னவும் மக்கடி குரிய. 1553

பெண்ணென்னும் பெயரும், பின்னவு என்னும் பெயரும்
மக்களின் பெண்பாற்கும் உரியதாகும்.

நாகு எனும் பெயர்

எருமையும் மகரயும் பெற்றமும் நாகே. 1554

எருமை : முதலாகச் சொல்லப்பட்ட மூன்றிற்கும், நாகு
என்னும் பெண்பாற் பெயர் உரியது.

லீர்வாழ் சாதியுள் நந்தும் ஈகே.

1655

நீர்வாழ் சாதியுள், நந்தும், ‘நாகு’ என்னும் பெண்பாற் பெயரைப் பெறும்.

மூடும் கடமையும்

மூடுக் கடமையும் யாடல பெருஅ.

1656

மூடு, கடமை என்னும் பெயர்களை ஆட்டின் பெண்பாலை யொழித்த ஏனைய விலங்குள் பெற்றாட்ட.

பாட்டி என்னும் பெயர்

பாட்டி என்ப பன்றியும் நாயும்,

1657

பாட்டி என்னும் பெயர், பாட்டிப்பொதும் நாயின்தாழும் பெண் பெயராகும்.

நரியும் அற்றே நாடினர் கொளினே.

1658

பெண்நரியும் ‘பாட்டி’ என்னும் பெயரைப் பெறும்.

மந்தி எனும் பெயர்

குரங்கும் முசுவும் ஹக்கும் மங்கி.

1659

குரங்கு, முசு, ஹக்கு இவற்றின் பெண் பெயர் மக்கீயாகும்.

5. அதிகாரப் புறணடை

குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்

மரம்பியில் கூகையைக் கோட்டான் என்றலும்

செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும்

வெவ்வாய் வெருகுளைப் பூசை என்றலும்

குதிரையுள் கூணினைச் சேவல் என்றலும்

இருள்ளிறப் பன்றியை ஏனம் என்றலும்

எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்

முடிய வந்த வழக்கின் உண்மையில்

கடிய லாகா கடன்றீங் தோர்க்கே.

1660

குரங்கின் ஆணைக் கடுவன் எனவும், மரத்தில் வாழுங் கூகையைக் கோட்டான் எனவுட், சிவந்த வாயினையுடைய கிளியைத் தத்தை எனவும், வெவ்வைய வாயினையுடைய பூனையைப் பூசை எனவும், ஆண்குதிரையைப் சேவல் எனவும், கருசிறப் பன்றியை ஏனம் எனவும், ஆண்எருமையைக் கண்டி எனவும் முடிவாகக் கூறப்பட்ட உவகவழக்குச் சொல் இருப்பதால், கடமையை உணர்த்தவர்கள், இவைகளையும் விலக்க மாட்டார்கள்.

பெண்ணும் ஆனும் பிள்ளையும் அவை.

1561

பேண் ஆண் பிள்ளை என்பவைகளைப் பொருந்துமிடத் திற்குத் தக்கவாறு ஏற்றுக்கொள்க.

6. உரிமையும் பிறவும்

அந்தணர்க்கு உரியன்

நூலே கரகம் முக்கோல் மஜையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.

1562

நால், கரகம், முக்கோல், மஜை என்பவை, ஆராயுமிடத்து
அந்தணர்கட்கு உரியவையாம்.

அரசர்கட்கு உரியன்

படையுங் கொடியுங் குடியும் மூரசும்
நடைங்கில் புரவியும் களிறுங் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.

1563

படை, கொடி, குடி, மூரசு, குதிரை, களிறு, தேர், தார்,
முடி ஆகிய ஒன்பதும், ஆராயுமிடத்துச், செங்கோலையுடைய
அரசர்கட்கு உரியவைகளாம்.

அந்தணர் அரசர்க்கும் பொதுவானவை

அந்த ஞாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வருஷம் பொருளுமா ருளவே.

1564

அந்தணாளர்க்கு உரியவென மேல் ஒதப்பட்டனவற்றுள்,
முந்தாலும் மஜையும்போல்வனவாக அரசர்களுக்கும் உரியனவாகிக்
வருகின்ற பொருள்களும் உள்ளன.

பரிசில் பாடான் டிஜென்த்துறைக் கிழப்பெயர்
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.

1565

பரிசில் கடாவிலையும் பரிசில் விடையும் போல்வன பாடான்
திணைக்குரிய கைக்கிணைப்பொருள் பற்றியும் கொடைத் தொழில்
பற்றியும் பெறும் பெயர். நெடுந்தகை, செம்மல் என்றாற்
போன்றனவும் பிறவும் பொருந்தச் சொல்லுதல் அந்தணர்க்
குரித்து.

எல்லாரையும் சார்த்தி வருவன

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாருக்கு சார்த்தி அவைஅவை பெறுமே.

1566

ஙகரும், தமது இயற்பெயரும், சிறப்புப்பெயரும், தத்தம் தொழிற்கேற்ற கருவியும், எல்லாரையுஞ் சார்த்தி, அவையைவ வருதல் பெறும்.

நிலைமையும் தலைமைக் குணச் சொல்லும்

தலைமைக் குணச் சொலும் தத்தமைக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப் பெவன்ப. 1567

தலைமைக்குணம் உடையராகக் கூறுதலும், தத்தமைக்கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப் பென்று கூறுவார்கள்.
படைவகை பெருதோர்

இடையிரு வகையோர் அல்லது நாடில்
படைவகை பெருஅர் என்மனுர் புலவர். 1568

அரசரும் வனிகரும் அல்லதோர்க்குப் படைக்கல வகை
கூறப்பெருர்.

வாணிக வாழ்வினர்

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 1569

வைசிகன் வாணிகத்தீ குலே வாழும்வாழ்க்கையைப் பெறும்,
உழவுத் தொழிலுக்கு உரியவர்

மெய்திரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான. 1570

பொருள் தெரிக்க வகையால், எண்வகைக் கூலமுஞ் செய்து
விளைத்தலும் இவர் கடன் ஆம்.

கண்ணியும் தாரும்

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டெ. 1571
வைசிகருக்குக் கண்ணியுக் தாரும் சொல்லப்பெறும்.

வேளாண் மாந்தர்க்கு

வேளாண் மாந்தர்க் குழுதாண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்க்கி. 1572

வேளாளர்கட்டு, உழுதாண் வாழ்க்கை அல்லது, பிற வகை
யான வாழ்க்கை இல்லை என்று சொல்லுவர்.

வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளோ. 1573

வேந்தரால் ஏப்பட்ட தொழிலினுளே, படையுங் கண்ணியும் வேளாண் மாந்தர்க்கும் உளதாகும்.

அந்தனூளரும் அரச பதவியும்

அந்த ணுளர்க் கரசுவரை வின்றே. 1574

அந்தனூளர் அரசியல் பூண்டொழுக்கும் விலக்கப்படாது.

மன்பெறு மரபால் உரியன

வில்லும் வேலும் கழுலும் கண்ணியும்

தாரும் ஆரமும் தேரும் மாவும் 1575

மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.

வீல், வேல், கழல், கண்ணி, தார், மாவை, தேர், மா என்று சொல்லப்பட்டன எல்லாம் மன்னான்றிபெற்ற மரபினால், வைகீர்க்கும் வேளாளர்கட்கும் உரியன.

அன்ன ராயினும் இழிந்தோர்க் கிள்ளை. 1576

அவர் அத்தகைய மரபுடையோர் ஆனதும், அவர்களுள் ஞம் இழிந்த பண்பினோர்க்கு அத் தகுதிகள் இல்லையாகும்.

7. பிற மரபுகள்

புல் எனப் படுவன

புறக்கா ழனவே புல்லெனப் படுமே. 1577

புறத்திலே உறுதியுடையன் புல்லென்று கூறப்படும்.

மரம் எனப் படுவன

அக்கா ழனவே மரமெனப் படுமே. 1578

உள்நுறுதி உடையன மரமென்று கூறப்பெறும்.

புல்லொடு வருவன

தோடே மடலே ஓலை என்று

ஏடே இதழே பாளை என்று

ஈர்க்கே குலையே நேர்ஸ்தன பிறவும்

புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். 1579

தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை என் பனவும் பிறவும் புமக்காழனவாசிய மரத்தின்கண் பொருக்கிய உறுப்புக்களாகி.

மரக்கெடு வருவன

இலையே குறியே தளிரே தோடை

சினையே குழையே பூவே அரும்பே

நன்னையே உள்ளுறுத் தனியலை யெல்லாம்
மருவென்டு வருஷம் கிணவி யென்ப.

1580

இலை, முறை, தனிர், தோடு, சீனை, குழம், பூ, அரும்பு,
நன்னையை கூறப்படுபவைகள் எல்லாம் மருத்தின்கள் வருஷம்
உறுப்புச் சொற்களாம்.

இரண்டனும் வருவன

காயே பழமே தோலே செதிலே
விழோ டென்றுங் கவையு மன்ன.

1581

காய், பழம், தோல், செதில், விழ் என்பன இருவகைக்கும்
பொதுவாகி வரும்.

உலகத்தைக் குறித்தல்

ஷிலம் தீ நீர்வளி விசம்போ டைக்கும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதினை யைம்பால் இயனெறி வழாமைத்
தினிவில் சொல்லோடு தழால் வேண்டும்.

1582

உலகு ஷிலம் முதலாகிய ஜம்பேகும் புதங்கலந்த மயக்க
மாதலார். மேற்கூறப்பட்ட போருள்களைத் தினையும் பாலும்
வழுவதனில்லாமல், தினிப்படாத சொல்லோடு தழுவுதல்
வேண்டும்.

செய்யுளுள் மரபுங்கிலை திரிதல்

மரபுங்கிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி ஞன.

1583

மரபு வழிப்பட்ட ரோல்லினுலேயே செய்யுன் செடிய
வேண்டுதலின் ஈண்டுச் சொல்லப்பட்ட மரபு சிலைல் திரிதல்
செய்யுட்கில்லை.

மரபுங்கிலையும் பொருள் மாறுபாடும்

மரபுங்கிலை திரியில் பிறிதுபிறி தாகும்.

1584

மரபுங்கிலை மாறுபட்டவீல், பொருள் வேத வெருகும்.

வழக்கு எனப்படுவது

வழக்கெனப் படுவ துயர்க்கோர் மேற்றே
கிகந்து வி அவர்கட்ட டாக லான.

1585

‘வழக்கென்று’ சொல்லப்பட்டது உயர்க்கோர் மேலது:
நாவின் கிகந்து அவர்களிடத்த தாகலான்.

8. நூல் மரபுகள்

முதல்நூல் வழிநூல்

மரபுங்கிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல்தாம் இருவகை கிளிய
முதலும் வழியுமென நூதனிய நெறியின். 1586

வழிமுறையில் மாறுபடாத பெருமையினை உடையன
வாய் உரைக்கப்பெறும் நூல்கள் இருவகை கிளிப்படும்; அவை,
முதலும் வழியும் என்று கூறப்பட்ட நெறியை உடையனவாம்.

முதனூல் என்பது

வீணையின் சிங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். 1587

இருவகை வீணைகளில் சிங்கும் சிங்கி, விளங்கம் பெற்ற
அறிவீணையுடைய கடவுள் செய்தது முதல் நூல் என்று கூறப்
பெறும்.

வழிநூல் என்பது

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். 1588

வழி நூல் என்று கூறப்படுவது, கடவுளுடைய முதல்
நூலீன் வழியே அதனை ஒட்டிச் செய்யப்படுவதாகும்.

நான்கு வகை

வழியின் நெறியே நால்வகைத் தாகும். 1589

வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும்.

நால்வகை வழிநூல் விளங்கம்

தொகுத்தல் விரித்தல் தொகையினி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டணைமர பீனவே. 1590

முதல் நூல் ஆசிரியன் விரித்துச்செய்ததைத் தொகுத்துச்
செய்தலும்; தொகுத்துத் செய்ததை விரித்துச் செய்தலும்;
அவ்வீரு வகையீணையும் தொகை விரியாகச் சொல்லுதலும்;
நூலீன் மொழிபெயர்த்துத் தமிழினர் செய்தலும் என வழிநூல்
நால்வகையாம்.

நூற்கு இலக்கணம்

ஒத்த குத்திரம் உரைப்பிற் காண்டிகை
மெய்ப்படக் கிளங்கு வகைய தாகி

சுரைக் குற்றஹம் இன்றி நேரிதின்
பூப்பத் திருவகை உத்தியோடு புணரின்
நூலென மொழிப நூணங்குமொழிப் புவர்.

1591

இத்த சூத்திரத்தாலும் காண்டிகையாலும் பொருள் மேற் கூறிய வகையுடைத்தாகிப், பத்துக் குற்றஹம் தில்லாமல், நுட்ப மாகிய முப்பத்திரள்ளு வகைப்பட்ட நீரீர உத்திபோடு பொருள்துமாயின், நுட்பமான அறவினையுடைய புவர் அதனை நூலென்று கூறுவர்.

உரையெடுத் ததன்முன் யாப்பினுன் சூத்திரம்
உரைதப உடனபடக் காண்டிகை புணர்ப்பினும்
விதித்தலும் விலக்கலும் எணவிரு வகையோடு
புணர்த்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே.

1592

சூத்திரத்தின் மூன்னர் உரையை வீரித்துரைக்கு மிட்சில்,
சூத்திரம் பேருள்ளினங்கக் காண்டிகை புணர்க்குபிடிடத்தும்,
ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல்வேண்டுமென வீதித்
தலும், இப்பொருள் இவ்வாறு கூறப்பெறுதென விலக்கலு
மாகிய இருவகையோடு பொருள்தின வகையை ஆராய்ந்து சேர்க்
கப்பெறும்.

சூத்திரத்து இலக்கணம்

மேற்கிணங் தெடுத்த யாப்பினுட் பொருளெனாடு
சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச்
சொல்லுங் காலை உரையகத் தடக்கி
நுண்மையோடு புணர்ந்த வொண்மைத் தாகித்
துளாக்க லாகாத் துணைமை யெய்தி
அளாக்க லாகா அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்தெளி புடையது
சூத்திரத் தியல்பென யாத்தனர் புவர்.

1593

மேல், தொகுத்தல் வீரித்தல் தோகைவீரி மொழிபெயர்த்து
நன்றாக அமைத்தல் என்று நால்வகையினேடு சொல்லப்பட்ட
பொருளோடு, சிலவெழுதத்தினால் இயன்ற செய்யுளாகி, உரைக்
குங் காலத்து அவ்வரையிற் பொருளெல்லாம் தன்னகத்துட்
கொண்டு, நுட்பமாகிய பொருட்டாமையோடு பொருள்திய
விளக்கமுடையதாகியும், கெடுக்கமுடியாத துணைக்குத்திரங்களை
உடையதாகியும், வரையறுக்கப்படாத அரிய பொருள்யுடைய
தாகியும், பலவகையானும் பயன்த் தருவது சூத்திரத்தின்
தன்மையாகும் என்று புவர்கள் கூறினர்.

காண்டிகை உரை

பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பில்
கரப்பீன் நி முடிவது காண்டிகை யானும்.

1594

குற்றமில்லாத குத்திரஞ் சொன்ன முறைமை யோடு, குத்திரப் பொருளை மறைப்பில்லாமல் விளக்கிக் காறுவது கண்டிகை உரையாம்.

காண்டிகை விளக்கம்

விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திக் கூட்டிய குத்திரம் முடித்தற் பொருட்டா ஏது மடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்க்கெறித் ததுவே. 1595

குத்திரத்திலே படுகின்ற சொற்பொருளினை விட்டு விலகுதல் இல்லாமல், வீரவிடனே பொருந்திக், குறித்த குத்திரம் முடித்தம்சாக, ஏது நெறியானும் எடுத்துக்காட்டி னனும், பொருந்தியபடியாக அமைவின்ற பொருள் நெறியினை மடையது காண்டிகை என்பர்.

உரை ஆமாறு

குத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைப்பவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே. 1596

குத்திரத்து உட்பொருள் அல்லாமலும், அந்நூலகத்தில் யாப்பீற்கும் பொருத்தம் இன்றியும் அமையாதன எல்லாம் கொணர்து பொருந்துமாறு உரைப்பது உரையாகும் என்பர்.

உரையின் அமைதி

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் தன்னா லானும் முடிந்தநூ லானும் ஜெயமும் மருட்கையும் செவ்விதீன் நீங்கித் தெற்றென வொருபொருள் ஒற்றுமை கொள்கித் துணிவொடு சிற்றல் என்மனுர் புலவர். 1597

மறுதலைக் கேள்வியும் மறுபோழியும் உடையதாய், ஜெயப்படல் மருண்டுகித்தல் ஆடியவைகளை நீங்கித், தன்னுள்ள வாவது பீற்றால்நூலாவது தேவேயாக ஒரு பொருள் ஒப்புமைப் படுத்தி, இதுவே முடிவென்று கிற்றல் உரையாம் என்று புலவர் உரைப்பர்.

மறுதலைப்பாயின் சினதவே

சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலை யாயின் கற்றது சிவதவே. 1598

மேற்கூறப்பட்ட உரையில்லையும் முதலியன நன்கு அமைந்திருப்பதனும், முதல் நூலோடு மாறுபடின், அதனால் எல்லாச் சிறப்பும் அழிந்துபோகும்.

முதல்வனிடத்திற் சிதைத லில்கூ

சிதைவில் என்ப முதல்வன் கண்ணே.

1600

முதல்வன் இயற்றிய முதலூலாயின், அந்தாற்கண் அழிவு
ஏற்படமாட்டாது.

வழிநூற்குரிய மரபு

முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்

வல்லோன் புஜீயா வாரம் போன்றே.

1601

தூருவன், முதலூல் வழியாக நூல் செய்யினும் அறிவுமிக்
கோன் செய்யாத கூறுபாட்டினைப் போன்று, அந்தாலும்
யாப்பினுள்ளே சிதைவுறும்.

சிதைவு எனப்படுவது

சிதைவெனப் படுபைவ வகையற நாடில்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

குன்றக கூறல் மிகைபடக் கூறல்

பொருளில் கூறல் மயங்கக் கூறல்

கேட்போர்க் கின்னு யாப்பிற் ரூதல்

பழித்த மொழியான இமுக்கக் கூறல்

தன்னு ஞெஞ்சுபொருள் கருதிக் கூறல்

என்ன வகையினும் மனங்கோ என்னமை

அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.

சிதைவென்று மேற்கூறப்பட்டன யாவையென்று குற்றமாற
ஆராய்ந்து பார்க்கில்: சொன்னதைச் சொல்லுதல்; முன்
சொன்னதற்கு மாறுபாடாகக் கூறுதல்; குறைவாகச் சொல்லு
தல்; மிகுதியாகச் சொல்லுதல்; பொருளில்லாதவைகளைக்
கூறுதல்; மடக்க உணர்வ ஏற்படும்படியாகக் கூறுதல்; கேட்ப
போர்க்குத் துப்பம் தரும்படியான தன்மையில் அமைதல்;
பழிக்கப்பட்ட சொற்களால் தாழ்வுண்டாமாறு கூறுதல்; தானே
ஒரு பொருளை என்னிக் கூறுதல்; எவ்வகைப் பொருளையும்
உறுதியாகப் பட்டிருது உணர்த்தல்; ஆச்ச இவைகளும், இத்
தன்மையவாகிய பிறவுமாம்.

எதிர்மறுத்து உணர்வாராயின்

எதிர்மறுத் துணரினத் திறத்தவு மஹவே.

1603

எதிர்மறுத்து உணர்வாராயின். - * - * - ம் குற்றமாம்
என்க.

9. உத்தி வகைகள்

ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின்
 நுதலிய தறிதல் அதிகார முறையே
 தொகுத்துக் கூறல் வகுத்துமெய்க் கிறுத்தல்
 மொழிந்த பொருளோ டென்ற வைத்தல்
 மொழியா தத்தை மூட்டின்றி மூடித்தல்
 வாரா தத்துன் வந்தது மூடித்தல்
 வந்தது கொண்டு வாராதது மூடித்தல்
 மூங்கு மொழிந்ததன் தலைதடு மாற்றே
 ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே
 தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல்
 பிறனுடம் பட்டது தானுடம் படுதல்
 இறந்தது காத்தல் எதிரது போற்றல்
 மொழிவாம் என்றல் கூறிற் ரென்றல்
 தான்குறி யிடுதல் ஒருதலை யனமை
 மூடிந்தது காட்டல் ஆகை கூறல்
 பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்
 தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்
 மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல்
 பிறன்கோட் கூறல் அறியா துடம்படல்
 பொருளிடை யிடுதல் எதிர்பொரு ஞனர்த்தல்
 சொல்லி னெச்சம் சொல்லியாங் குணர்த்தல்
 தங்குபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல்
 உயர்த்துக்கொண் டுணர்தலொடு மெய்ப்பட நாடிச்
 சொல்லிய வல்ல பிறவவண் வரினும்
 சொல்லிய வகையால் சுருங்க நாடி
 மனத்தி னெண்ணி மாசற்ற தெரிந்துகொண்டு
 இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
 நுளித்தகு புலவர் கூறிய நூலே.

1604

ஒத்த அழகு பொருங்திய உத்தி வகையை விரித்துக் கூறத்
 தோடங்கினால், கூறிய பொருளை அறிதல்; அதிகார முறை;
 தோகுத்துக் கூறுதல்; தொகைப்படக் கூறிய பொருளை வகை
 படக் கூறல்; சொன்ன பொருளோடு பொருங்துமாறு கூறுதல்;
 சொல்லப்படாத பொருங்ம் உரையில் அமையுமாறு கிறுத்தல்;
 வாராததற்கு ஓதிய இலக்கணத்தை வந்ததுகொண்டு மூடித்தல்;
 வந்ததுகொண்டு வாராததை உணர்த்தல்; முற்பட அதிகரித்த
 பொருளை அவ்வகையினும் கூறுது முறைப்பிறழக் கூறுதல்;
 ஒரு பொருளேடுத்து இலக்கணம் கூறியவிடத்து அதுபோல்

வனவற்றை இலக்கணத்தால் முடிந்தல்; உறுதி பெறச் சொல்லுதல்; தன் னுடைய கொள்கையைக் கூறுதல்; கூறுவேண்டிய முறையில் தவரூமை; பிறன் ஒத்துக் காண்டதைத் தானும் ஒத்துக் கொள்ளுதல்; கூறப்பட்ட முத்திரத்தால் கூறப்படாத பொருளைக் காத்தல்;

முன் கூறப்பட்ட முத்திரத்தை வருகின்ற குத்திரத்தின் போருளையும் பாதுகாத்தல்; மேலே கூறுவோம் என்பது தோன்றக் கூறுது விடுதல்; முன் கூறியதைப் பிறகு கூறுது விடுதல்; தானே பெயரமைந்தல்; ஒருதலைப் பக்கமாகக் கூறுமை; கூறப்பட்ட இலக்கணத்தை எடுத்துக் காட்டுதல்; தான் உறுதியாகச் சொல்லுதல்; ஒரு குத்திரம் பல போருட்கு ஏற்குமாயின், அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கொள்ளுதல்; தொகுத்துச் சுட்டிய மொழியால் வகுத்துக் கொள்ளுதல்; மற்ற வர்கள் கூற்றை மறுத்துக் கொள்ளுதல்; பிறனுடைய கொள்கையைக் கொல்லுதல்; தானியாதவை களைப் பிறர் கூறியிருந்தால் உடம்பட்டுக் கொள்ளுதல்;

பொருளைச் சேரக்கூறுது இடையீடுபடக் கூறுதல்; இனி மேற்கூறுவேண்டுவது இதுவென உணர்த்தல்; சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு, சொல்லியவாற்றாற் பொருள் கொள்ளுதல்; முன்னுவது பின்னுவது நின்ற குத்திரத்தின் சொல்லை, இடை நின்ற குத்திரத்தினுங் கொணர்ந்து சேர்த்தல்; இரட்டுற மொழிந்து இரண்டு சொல்லுக்கும் பொருள் கொள்ளுதல்; பொருந்தாமை உண்டாகத் தொன்றின், பொருக்குமாறு விசாரித்து உணர்த்தல்; ஆசியவைகளோடு, உண்மைபெற ஆராய்ந்து சொல்லாத பிறபொருள் அங்கு வந்தாலும், சொல்லிய வகையால் சுருங்குமாறு செய்து, உள்ளத்தில் எண்ணிக், குற்ற மறத் தெரிக்குதொண்டு, சொல்லிய இனத்தோடு சேர்த்து, நுண்ணுர்விளையுடைய புலவர்கள் தங்களுடைய நூலினைச் செய்து உணர்த்துதல் வேண்டும்.

தொல் நாப்பிய மும்
புந்தூங்கேசிகள் நெவிழரயும்
ஷ்ரீப்பெற்றன